



Informazioni su questo libro

Si tratta della copia digitale di un libro che per generazioni è stato conservata negli scaffali di una biblioteca prima di essere digitalizzato da Google nell'ambito del progetto volto a rendere disponibili online i libri di tutto il mondo.

Ha sopravvissuto abbastanza per non essere più protetto dai diritti di copyright e diventare di pubblico dominio. Un libro di pubblico dominio è un libro che non è mai stato protetto dal copyright o i cui termini legali di copyright sono scaduti. La classificazione di un libro come di pubblico dominio può variare da paese a paese. I libri di pubblico dominio sono l'anello di congiunzione con il passato, rappresentano un patrimonio storico, culturale e di conoscenza spesso difficile da scoprire.

Commenti, note e altre annotazioni a margine presenti nel volume originale compariranno in questo file, come testimonianza del lungo viaggio percorso dal libro, dall'editore originale alla biblioteca, per giungere fino a te.

Linee guide per l'utilizzo

Google è orgoglioso di essere il partner delle biblioteche per digitalizzare i materiali di pubblico dominio e renderli universalmente disponibili. I libri di pubblico dominio appartengono al pubblico e noi ne siamo solamente i custodi. Tuttavia questo lavoro è oneroso, pertanto, per poter continuare ad offrire questo servizio abbiamo preso alcune iniziative per impedire l'utilizzo illecito da parte di soggetti commerciali, compresa l'imposizione di restrizioni sull'invio di query automatizzate.

Inoltre ti chiediamo di:

- + *Non fare un uso commerciale di questi file* Abbiamo concepito Google Ricerca Libri per l'uso da parte dei singoli utenti privati e ti chiediamo di utilizzare questi file per uso personale e non a fini commerciali.
- + *Non inviare query automatizzate* Non inviare a Google query automatizzate di alcun tipo. Se stai effettuando delle ricerche nel campo della traduzione automatica, del riconoscimento ottico dei caratteri (OCR) o in altri campi dove necessiti di utilizzare grandi quantità di testo, ti invitiamo a contattarci. Incoraggiamo l'uso dei materiali di pubblico dominio per questi scopi e potremmo esserti di aiuto.
- + *Conserva la filigrana* La "filigrana" (watermark) di Google che compare in ciascun file è essenziale per informare gli utenti su questo progetto e aiutarli a trovare materiali aggiuntivi tramite Google Ricerca Libri. Non rimuoverla.
- + *Fanne un uso legale* Indipendentemente dall'utilizzo che ne farai, ricordati che è tua responsabilità accertarti di farne un uso legale. Non dare per scontato che, poiché un libro è di pubblico dominio per gli utenti degli Stati Uniti, sia di pubblico dominio anche per gli utenti di altri paesi. I criteri che stabiliscono se un libro è protetto da copyright variano da Paese a Paese e non possiamo offrire indicazioni se un determinato uso del libro è consentito. Non dare per scontato che poiché un libro compare in Google Ricerca Libri ciò significhi che può essere utilizzato in qualsiasi modo e in qualsiasi Paese del mondo. Le sanzioni per le violazioni del copyright possono essere molto severe.

Informazioni su Google Ricerca Libri

La missione di Google è organizzare le informazioni a livello mondiale e renderle universalmente accessibili e fruibili. Google Ricerca Libri aiuta i lettori a scoprire i libri di tutto il mondo e consente ad autori ed editori di raggiungere un pubblico più ampio. Puoi effettuare una ricerca sul Web nell'intero testo di questo libro da <http://books.google.com>

A

DICTIONARY,

TAMIL AND ENGLISH,

BY THE LATE

REVEREND J. P. ROTTLER, D. PH.

PART IV.

Revised by Rev. W. TAYLOR, and T. VENCATACHALA Moodelly.

1841.

MADRAS, PRINTED BY R. W. THORPE, AT THE VEPEBY MISSION PRESS,—CHURCH STREET—VEPEBY.

It was once the intention of the writer of this notice to have added much of what here follows as an explanatory advertisement to the fourth part; and to have devoted some attention and labor to the production of a preface to the whole work, such as might have been not entirely unsuited to its extent and importance. But the rich and full experience of unforeseen peculiarities, consequent to the task a little incautiously commenced, rather took off the keen edge of literary appetite; and induces him now to offer little other than the results of disgust and satiety. Besides this work, as the well meant endeavour of one not equal to its satisfactory accomplishment, and as committed subsequently to various hands, and exposed to extraordinary delays in the initiatory processes of revision, scarcely exhibits that oneness of mind, and of responsibility, which could either authorize, or induce, one individual to assume that parental anxiety which a preface usually implies. When upon the regretted death of the late Rev. Dr. Rottler, it became needful to look out for some one to complete the remaining two thirds of the revision; and when, by an indication emanating primarily from the late excellent Bishop Corrie, a request, made by J. F. Thomas Esq. of the Civil service and College Board, to undertake the office of reviser, was conveyed to the individual by whom the duty, with the customary helpers, has now been discharged;—it was felt, while assenting, that arduous and responsible exertions would be required; but much of varied nature of course could not be foreseen: nor would it excite the smallest interest if fully explained.

An allusion once for all may suffice. And now the present Editor, would offer a few brief remarks of a general character on the Tamil language, with some further explanatory matters, which may be of service to those who use this Dictionary.

The Tamil language was originally cultivated, in its greatest purity, in the ancient *Pāndiyan* kingdom, of which the modern Madura was the capital. But this remark chiefly applies to the polished, and poetical, dialect. It had a few good writers in the *Chola* kingdom on, or near, the *Cáveri* and *Colidam* rivers. At Madras, since the formation of the College, the ordinary dialect has been much refined and improved; but not quite in character with its native tendencies. This Dictionary represents its present state, chiefly with reference to the college standard of authority.

Some writers of reputation in Bengal, not many years since, were disposed to represent the Tamil language as though it were daughter, or derivative, of the Sanscrit. The most respectable of them was Mr. Colebrooke.* He could not decide; but finding many Tamil words to be of Sanscrit origin, indicated that opinion. Dr. Carey was of the same opinion: and in so far as the Telugu language especially (or the Tamil partially) was concerned, a full and laborious refutation of his opinion may be seen in the Preface to Campbell's Telugu Dictionary; as the production

of that gentleman, now nearly at the head of the Madras Civil service, and of the late F. W. Ellis, Esq. The Tamil language was only incidentally alluded to, chiefly by the latter; and some of the peculiarities of phrase introduced, although certainly conformable to the Tamil idiom, could just as well have been expressed much in the same way as the Sanscrit, and still have been idiomatic. A few remarks, bearing on the same subject, were heretofore offered through the channel of the Madras Journal of Literature and Science by the writer of this notice. The general principle, then adduced, of a primary substratum like the Anglo-saxon on which much, like Norman-French, or Latin, has since been added, will be fully borne out by this Dictionary: especially as some measure of careful attention has been given to separate the pure Tamil, from the Sanscrit derivation. The syllabic words ॐ and ॐ may be specified as exhibiting prominent specimens of that care, the Compiler having previously blended the meanings; and at the same time they will shew at a glance that, radically, the Tamil and Sanscrit are entirely distinct. Besides, the comparative bareness of the Tamil alphabet; its inability to indicate Sanscrit sounds without borrowed characters; the total difference in pronouns, in numerals, in many nouns, verbs, adverbs, technical terms of grammar, and similar matters, clearly indicate a like conclusion. It may even be of service to the foreigner-student, to note what widely different Sanscrit letters are represented by the same Tamil letter— ॐ , ॐ , or ॐ , for example—so as to render the Romanized-Sanscrit words instructive, beyond the mere reference to a respectable Sanscrit authority. An object—the comparison of words—which I observe to have been thought of sufficient consequence to attract the attention of Mackintosh, Colebrooke, and Humboldt,* may also be observed: even as the deficiency which the latter a few years since expressly lamented, that is, the want of a good Tamil and English Dictionary, is by the present one very adequately supplied. It may afford the student some amusement in the tedium of verbal studies, to note the ingenious devices of the pure Tamil grammarians for harmonizing, and enervating, the harsher Sanscrit words, when adopted. He may smile also at the extreme delicacy of modern Southern ears, in reducing both the initial *j* and *ch*, to the sibilant *s*; though the Tamil properly has neither a sibilant letter, nor sibilant sound. Hence for example *janam*, *jalam*, *japam*, become *sanam*, *salam*, and *sepam*, or even *sipam*: and *chatur*, or *charitram*, must be *sadur*, or *sarittiram*. The lighter instances are noted in preference to graver ones, which will occur on examination of this work, because they alone suffice to prove the Sanscrit to be not of the same genius, or stem, with the purely native words, or native organs of speech. Add, that it is possible to write a simple sentence in pure native Tamil; and then to express the same meaning in words almost wholly of Sanscrit derivation: the difference, in the two cases, being something like the difference in the English style of Swift and Johnson. Indeed the present writer will hazard an opinion (derived, in a very great degree, from wading through the polyglot Mackenzie collection of M. S. S.) that there was originally one simple, homogeneous, dialect spoken by rude simple aborigines, from Himalaya to Cape Comorin: The earliest probable refinement was in the Pali of the North, and the Tamil of the extreme South. The Canarese ceased probably to be simply vernacular from the era of *Mayura Verma*, and the Malayalam probably underwent the same process of refinement soon afterwards, when the Brahmans had spread themselves on the Western coast. The Telugu did not probably cease to be purely vernacular until the cessation of the *Māgadha* kingdom of

* Transactions of R. A. Society.

Behar, and the formation of the old *Calinga*, and *Chalukya*, dynasties. It is further probable, that the Sanscrit assumed its own form by engrafting numerous Pehlevi, or Chaldaic, terms of science or art, or even of common convenience, on the old Pali; and the Sanscrit, in this last shape, everywhere as the Brahman-colonists spread themselves, has so very extensively enlarged, or enriched, the native dialects, or made them copious and sonorous, that it need not cause surprise if—in language as in history—the colonist has been deemed aborigine, and the intruder, native. That the old Tamil could have done without much of the gilding, which it has received, is certain. The result however of a process—not very dissimilar to that which the early Saxon has undergone—is to render the Tamil language (like our native English) one of the most copious, refined, and polished, languages, spoken by man. As further smoothed near the extreme South, it is also, in poetical and polite usage, very mellifluous. Indeed, on this point, something depends on the well informed ear, and more on the vocal organs of the speaker. Had the natives generally as finely toned voices as Europeans, the latter would perhaps cease to consider the Tamil language dissonant, or a jargon; especially by first taking a little pains to comprehend its meaning. There is only one mild palatine letter which the Roman orthography cannot express: but there are many harsh combinations of sound in English which the pure Tamil orthography could not represent, nor native organs articulate. Foreigners, reciprocally such, are usually barbarians to each other.

One brief remark may be inserted; not of trifling moment in its general bearing; but relevant, in this place, only as it is desirable that no mistake should be sanctioned by the authority of this Dictionary, without an explanation. The term, Hindoo, was found repeatedly to have occurred in the previously printed portions of the work; and was allowed to remain, with an unimportant orthographical change, in the subsequent portion of revision. It must however be noted that this word is foreign to India; just as much so, as the word India, itself. The term Hindu, seems to have been first contemptuously applied to people of upper India, by the Persians, in whose language it is synonymous with Niger, negre, negro, in European usage. The first Europeans, and Asiatic Society in particular, seem to have adopted it, free from contempt, from the Persian usage; and, owing to very imperfect views as to the Native population, it became of general employment, as a convenient abstract term to designate all Natives, not Mahomedan, European, or Christian. The convenience cannot be denied; but an incidental result has been to promote, in Europe, the prevalence of a mistaken idea, as to the existence of one homogeneous people, knit together by the bands of one religion, and imposing from their aggregated unity. This mistake has had very serious results. It has operated so very much to the advantage of votaries of idolatry, that they have, for some time past, perceived it, and the novel compound of *Hindu-matustan*, to designate an idolater, with the use of the mere term Hindu, in a civil, social, or political, relation is now not unfrequent. But the idea, of the whole of India south of *Himālaya being inhabited by one nation and people, is entirely foreign. And the term Hindu, in modern usage, is quite as generic as the word European. Could such a delightful dream be entertained, as the supposing this term applicable to one homogeneal and united

* *Bharata Candam*, or *Bharata varitta*, is a collective term, as to place or country, and means the land S. of Himalaya, even to the sea; but the epithet "bending like a bow" sometimes added, may indicate the above mountain-barrier for the string; and a sweep—running by the Scindean mountains to the sea by Cutch and Guzerat, returning by the *Vindhya* mountains, by Behar and Nepal—as the arc: excluding even Bengal, and every thing S. of the *Vindhya* range.

people, then might the dreams of some Europeans as to the unity, and united respectability, of the Hindus, be considered as having solid foundation. If therefore the term Hindu, or Hindudus, be used as convenient in the abstract, still let it be employed with knowledge and discrimination.

It has been already intimated, that these desultory remarks are designed to be neither far sought, nor much elaborated. What remains is a little explanation as to the compilation, and revision, of this particular Dictionary.

The present reviser found his mode of revision, in some degree necessarily, regulated by what had gone before. The plan of the work is philosophical; referring all words, as nearly as possible, to their roots, or primitives, or simplest forms. The doing so occasions an appearance of repetition; is, after all, not perfect; and may at first occasion a little embarrassment in seeking for any word. The proper mode of proceeding is to run the eye along the top pages for the initial letters, and then to trace out the word sought among those in large types, when either the explanation, at once, or reference to a simpler form, or primitive, will be given; in which last case the word sought will be printed in small letters. If not found, look at initial letters, which like *செ* or *செ* may be the root: in other cases look at the primary word, as *சுடு* under *சுடுகிறது*. Very often a word, or phrase, will be found explained, both in English and Tamil, which may seem verbose. It has been understood that the Compiler intended the Dictionary to assist Natives, as well as Europeans; so that, on looking for a word, they might find it explained in their own language. Apart from which circumstance it has appeared probable to the present reviser, that there was occasionally some diffidence, on the part of the first compiler, of venturing to give an English rendering, without being fortified by the Tamil one: and sometimes the latter was found to be translated in a manner which involved a departure from the exact English rendering. Much matter of this kind was expunged, as being clearly superfluous; but much remains, bearing it is hoped internal evidence of propriety in allowing it to continue. Of other corrections, whether in English or in Tamil, it is superfluous to state much; but the patient and continuous labor involved therein has been very great.

The subject of synonymes demands some notice. It has very clearly appeared to the present reviser that the *SADUR* (*recte*, *CHATUR*) *AGRADI*, referred to by the abbreviation *Sat*: was the copious fountain whence the materials for compilation were principally derived. Explanations borrowed thence were uniformly, in the foregoing portions of the work, introduced by the phrase *the same as*; and, in the printing, this phrase has been, almost necessarily, multiplied. It would have been perhaps better had an abbreviation of *synonymous with*, been made use of, from the commencement; and possibly still better, had the Tamil rendering, with the reference *Sat*: for *Sadur-Agradi* been simply stated, preceded by the English meaning: which latter mode the present reviser, unconstrained by the expediency of preserving some uniformity throughout this edition, would have preferred; and, towards the close, it may be seen, has adopted. For, the *Sadur-Agradi*, however valuable, is not free from faults; some of which are inseparable from the extreme brevity of its plan. As in other languages, so in Tamil, no two words of homogeneous derivation are perfectly synonymous: much less precisely the same. A word derived from the Sanscrit, will often be very nearly the same with a word of pure Tamil origin;

and a word, in the poetical dialect, will often be of the same import with another word in the common dialect; but, in other cases, words differ by shades of meaning; and the learner especially must be cautioned not to place implicit confidence in the often iterated expression *the same*. As an illustration it may be mentioned that, sometimes when the *Sadur-Agradi* had given a word, harmonizing in one of its acceptations with the meaning, in that sense, of the word explained, the rendering into English of the word contained in the *Sadur-Agradi* was found, in the unrevised copy, to be given in another acceptation, not corresponding with the leading word in this Dictionary professed to be explained. At different times it has been requisite to exercise much caution in reference to this insidious source of error. Occasionally, though not often, it has been requisite slightly to alter the form of the word adopted from the *Sadur-Agradi*; as for instance when one form of a verbal noun as in ^â has been represented by another form of verbal noun, as in ⁴ for the synonyme, or by a substantive. This is a point of minute accuracy; and not of any special consequence.

A manuscript Dictionary of the common dialect by Beschi, with the rendering in Latin, was another source of compilation. It has been chiefly referred to in words of dubious, local, or not very usual signification; and much correction of such references, or many additions to them has not been required. A manuscript Dictionary, Tamil and French, by Du Bourges, formerly of Madura, seems to have been made little or no use of; though found among the Compiler's materials. The reviser has found it of occasional service in clearing up doubts, and solving the meaning of local, and especially Southern, or provincial, expressions.

But a most valuable check on the *Sadur-Agradi*, in the case of Sanscrit words or derivatives, has been afforded by the 1st and 2d Editions of Prof. Wilson's Sanscrit Dictionary. From the commencement of his work, and especially in the third and fourth parts, the present reviser has acted on the desirableness of reducing the number of references to the *Sadur-Agradi*, and of adverting to the probably best authority from the original source. Accordingly when meanings substantially the same were found both in that Dictionary, and in the *Sadur-Agradi*, references to the latter were struck out, and others made to the former; while further meanings in usage were sometimes added; and the references to the *Sadur-Agradi* retained only when the Sanscrit Dictionary wanted renderings adapted to local usage in the Peninsula. It may be proper to note that the present reviser has adhered to the orthoepical system of Sir W. Jones, in quoting Sanscrit words, but without the means of inserting all the diacritical marks. Whether *deva-nagari* or *grant'ha* types, used from the commencement, would have been better is not determined. In using Roman types, there has been no alternative. The learner may remember to give the vowels the continental utterance; as in Italian, or French, or Portuguese.

Since no previous explanation of the marginal asterisk has been given, it may be suitable to state, that Sanscrit words, or derivatives, were indicated in the compilation of the work, by an asterisk prefixed to such words. This is not to be understood as any note of excellency; but simply of discrimination. The ordinary copies of Fabricius's Tamil and English Dictionary had that note of distinction; and in this work it seems to have been thence adopted. That Dictionary was evidently among the Compiler's sources, as to the common dialect; but very little reference has been made to it in the revision. It ought not to be unduly depreciated, as an inceptive work; but it cannot always be safely followed as an authority.

There is further an obvious suggestion; of importance especially to the early student. Such a one would desire to meet among the first renderings of any word those of most common usage; and the principle would be indispensable in a Vocabulary; though foreign perhaps to a larger work; and quite impracticable in the present Dictionary. This contains words both from the polished, and common, dialects; and either the reference to authority, or alphabetical order, generally guides the arrangement. Whenever practicable the reviser has paid attention to a placing the ordinary meaning first; but this could only be seldom done, and the student must be apprised of the circumstance.

The distinction between what belonged to the Compiler, and what to the several revisers, could not of course be preserved. The *limæ labor* has not been the only one, for in every page much has been added. It may be especially mentioned that mythological, and historical, points were usually excessively faulty, until corrected. One particular kind of notes on disputed critical, or theological, points, the reviser could not justly expose to any possibility of being mistaken; and an abbreviation of the word Editor, makes the responsibility personally his own. The same valuable Native assistance, has been engaged throughout the revision; although, for some time past, not at the continued expense of Government; and a subordinate assistant of the late Dr. Rottler has been employed. An oath exacted, or said to have been exacted, by Dr. R. in his life time, from the College Moonshee engaged, has often much fettered the other reviser; and there remains much, especially that which will strike the eye as redundant, which respect to the scruples of his associate, and dislike of long verbal discussions on trifles, induced him to pass, without approval. In other respects he wishes the superior, and subordinate, helpers to receive all the praise due to their respective exertions.

The constant references, needful to be made, have shewn that many inaccuracies, and inelegancies, are retained in the first part, and in the earlier portion of the second part, which would claim notice, and correction, in a second edition. These are not invidiously mentioned; but with the view simply to state that should other minds be engaged in scrutinizing what the present reviser has done, or is responsible for, he hopes that as much candor and allowance will be extended to him, as it may be just and reasonable to exercise towards those who have preceded him. No human work can be perfect; and perhaps no first impression of any large work ever issued from the press without being capable of corrections, or improvements, in subsequent editions. There has been no want of anxious care in this revision; and hence its magnitude, and difficulty, will, it is presumed, weigh in the comparison with any possible, and minor, errors. The perfect utility of such a work consists in perfect accuracy. Perfection has been aimed at; but it would be presumption to state that it has been attained.

MADRAS,
Coleman's Garden }
April 10th 1841. }

DICTIONARY

TAMIL AND ENGLISH.

ம் — மக

ம்.

- ம்; 1. the 10th of the Consonants, and the 5th of the soft class, மகரம்;
2. as a final, it is often changed, as the following letter may require before க into ஃ, before ச into ச், and before த் into த்;
3. when after the final ம an initial ம follows, then one is elided; except the first word be a short monosyllable; as தம்மகன், உம்மனம், but மனம், and மகிழ்ந்தது, are written மனமகிழ்ந்தது.
- ம; a syllabic letter compounded of ம and அ.
- மக, pl மக்கள்; sub. 1. the same as குழந்தை, an infant. Sat.
- மகசடபடுகை; a bed.
- மகசடபரப்பு; see பைஞ்செல்லம்.
- மககனாளாகல; a growing of children.
- மககன்; in books, men, people, retinue.
- மககளுக்கருததேடிவைகிறது; to provide for children.
- மென்மகனசொற்கள்; hear what great men say. Avv.
2. the same as மகன், a son;
- மகப்பால், and
- மகப்பெறுவததல; see the 32 acts of charity under அறம்.
- மகவு; 1. the same as குழந்தை, an infant;

மக

2. the same as மகன, a son;
- மகவாட்டி; a woman who has a little child, (an expression not much used,) see under ஆட்டி.
3. the young of those animals which live upon trees, as the monkey, &c. கோட்டிலவாழ்விலங்குகளினம். Sat.
- மகள்; sub. pl. மகளிர்; 1. a daughter; 2. பெண், a female.
- மகளிராண்மலர்மரம், ம; ten kinds of trees, or shrubs, which as variously regarded by the Padmini, or women of the first, and best order, are figuratively, and poetically, said immediately to bud and blossom.
1. மகிழ்மரம், or Mimosa Elengi, சுவைக்க;
2. ஏழிலம்பாலைமரம், or Echites scholaris, நடப்புற;
3. பாதிமரம், or Bignonia chelenoides, தித்திக்க;
4. மலவைகொடி, or Jasminum trichotomum, a kind of Jasmin, நகைக்க;
5. புனை, or Calophyllum Inophyllum, ஆட்டி;
6. குரா, or Webera corymbosa, அணைக்க;
7. அசோகு, or Uvaria longifolia, உதைக்க;
8. குருக்கந்தி, or Gaertnera racemosa, பரட்டி;

9. மரா, or Diospyros Ebenaster, பார்ச்சு;
10. சண்பகம், or Michaelia Champaca, திழிப்படத னிர்த்தபூபனவரம். Sat.
- மகன்; 1. a son: ஆண்மகன், pl. மகர்; குடிமகன்; see under குடி.
2. a child: பிள்ளை.
- மகர்; children: குழந்தைகள். Sat.
- மகடி; sub. a kind of hautboy, used by snake-charmers: மகுடி.
- மகடு; sub. the same as பெண், a young unmarried woman.
- * மகதந்திரம்; see சிற்பநூல், ௩௨.
- * மகதம்; sub. 1. the name of a country: south Behar. Wils. S. D. p. 636. MAGAD'HA. 2. one of the eighteen languages of India: see அஷ்டாந்சபாடை, under அஷ்டம். Sat.
- மகத்திருநாள்; see under மகம்.
- * மகத்து; adj. 1. that which is great, or large. Wils. S. D. p. 660. MAHAT. 2. in Tamil usage, a great personage in a religious, or moral, reference.
- மகதநானவியாதி; a great sickness.
- மகதநானவேற்றி; a great victory.
- மகதவம; greatness, majesty, excellency. Wils. S. D. p. 660. MAHATVA.
- மகதவஞ்சொலுகிறது; to celebrate any one's greatness.
- மகத்துச்சனி; see under மகம்.
- * மகத்துவம்; see under மகத்து.
- மகப்பால், and
- மகப்பெறுவித்தல்; see under மக.
- மகமது; Mahomed.
- மகமதுமார்க்கம்; Mahomedanism.
- மகமுறை; see under மகம்.
- மகமை; sub. 1. a donation, by merchants, or cultivators, to a fane: கோயின்மகமை, also a revenue by a privilege, or legacy, &c. Anciently such payments were sometimes ordered by rulers, sometimes voluntarily given: at present the usage is ex voto in new cases; 2. a certain tribute given to the king at Travancore. Besch.
- * மகம்; sub. 1. Magha, the tenth lunar mansion of the Hindus: four stars in Leo: பெருவாயெழுஞ்சனி. Wils. S. D. p. 636. MAGHA.
- மகத்திருநாள்; a Hindu festival, kept in the month of February.

- மகத்துச்சனி; see under சனி.
- மகவோட்டம் பார்ச்சு; to observe the moon, when in the sign Leo, if passing to the south, fertility is prognosticated; if to the north, scarcity.
2. the same as யாகம், a sacrifice. Wils. S. D. p. 636.
- MAC'HA.
- மகமுறை; 1. the same as யாகச்சிரமம், the regular order of a Hindu sacrifice; 2. the same as வீருதது, a banquet, a feast. Sat.
- மகவான்; an epithet of Indra. Wils. S. D. p. 636.
- MAG'HAVATA.
- * மகரகுண்டலம்,
- * மகரகேதனம்,
- * மகரகேதனன்,
- * மகரசங்கிராந்தி, and
- * மகரதோரணம்; see under மகரம்.
- * மகரந்தம்; sub. 1. the honey of a flower. Wils. S. D. p. 635. MACARANDA. 2. the same as கள், fresh palm tree sap; 3. the same as பூநதாது, the anther, with the pollen, of a flower.
- * மூகரம்; sub. 1. a sea-monster: the fish which piloted the bark of Satyavata, at the time of the deluge.
- மகரகுண்டலம்; ear-rings, with the figure of a shark.
- மகரகேதனம்; the fish banner of Cāma.
- மகரகேதனன்; Cāma, or Manmat'ha.
- மகரசங்கிராந்தி; the sun's transit from Sagittarius to Capricorn.
- மகரதோரணம்; see under தோரணம். In this kind the ornaments are of variegated, or embroidered, cloth.
- மகரயாழ்; one of the four different kinds of lutes: நால்வகையாழிலொன்று.
- மகராவயம்; the same as கடல, the sea: மகரமீனுகிடம்.
2. the sign Capricorn, properly a monster, half-animal half-fish;
3. one of the nine gems in the world of the gods; one of Cuvera's treasures: ஒருதிதானம். Wils. S. D. p. 635. MACARA.
4. the same as பூநதாது, see மகரந்தம்;
5. the same as முதலை, a crocodile, or alligator;
6. the same as சுறாமின், a shark;
7. the letter ம. Sat.
- மகரக்குறுக்கம்; abbreviated ம்: see ஆறுகுறுக்கம், under ஆறு.

மகரம்பூ; *sub.* a kind of Anise: Erva doce. *Port.*

மகரயாழ்; *see under* மகரம்.

* மகராசன், *and*

* மகராசி; *see under* மகா.

* மகராலயம்; *see under* மகரம்.

* மகரிதை; *the same as* மகரதேரணம், *see under* மகரம்.

மகர், *and*

மகவாட்டி; *see under* மக.

* மகவான்; *see under* மகம்.

மகவு; *see under* மக.

மகளிக்கீரை; *sub.* an edible plant: Celosia albida; *see under* பண்ணை.

மகளீர்,

மகள், *and*

மகன்; *see under* மக.

* மகா, *or* மா; *adj.* great, grand, mighty. Wils. S. D. p. 660. MAHAT.

It is generally prefixed to nouns, and is sometimes repeated colloquially as மகாமகாப்பட்ட, *very great, or the greatest.* Besch.

மகாஅபூர்வம்; great rarity.

மகாஅரிது; great difficulty.

மகாஅரியதொழில்; a very difficult work.

மகாஅவதானி; one possessed of great knowledge; one who has an excellent memory.

மகாஅவலக்ஷணம்; a great deformity, or impropriety.

மகாகர்வம்; ten billions: *see under* எண், 14.

மகாசிதி; *see under* எண், 22.

மகாகோனி; *see under* எண், 20.

மகாசகை; a plant, or tree, bearing an unfading flower: வாடாமலவிகை. Wils. S. D. p. 666. MAHASAKA, Gomphraena globosa.

மகாசகைம; *see under* எண், 18.

மகாசேனன்; an epithet of Cumara, as general of the celestial armies. Wils. S. D. p. 666. MAHASENA.

மகாசோபம்; *see under* எண், 24.

மகாதலம்; one of the seven inferior worlds: *see under* உலகு.

மகாதீவு; the Maldive Islands: *anciently one.*

மகாதேவன்; 1. an epithet of God among various votaries; 2. most commonly, a name of Siva.

மழையுமபிளவென்பதும் மகாதேவருக்குத்தெரியாது; rain, and child-birth, are mysteries, even to the gods.

மகாத்மமா; 1. *literally* a great soul, that is, an excellent man, magnanimous and liberal. Wils. S. D. p. 662. MAHATMAN. 2. a person of religious, or moral, eminence.

மகாதசம்; *the same as* மடைப்பளனி, a kitchen. Wils. S. D. p. 662. MAHANASA.

மகாதவம்; *see* ஆயுதபூசை.

மகாதபாவன்; 1. one who is great-souled, magnanimous; 2. an eminently religious personage.

மகாபத்ரம்; 1. *see under* எண், 16. 2. one of Cuvēra's treasures. Wils. S. D. p. 662. MAHAPADMA.

மகாபத்ரமன்; one of the eight principal serpents, fabled to support the world.

மகாபலன்; 1. a strong one; 2. air, wind. Wils. S. D. p. 653 MAHABALA.

மகாபலி, *or* மகாபலிச்சகசரவர்த்தி; Mahabali, a celebrated ruler, dethroned in the Vamana-avatara; and made sovereign of Pātāla. Wils. S. D. p. 599. BALI. *comp.* செரர்க்கப்பின.

மகாபூரி; *see under* எண், 32.

மகாப்பிரகாச்சத்தி; *see* அப்பிரகம்.

மகாமேரு; *the same as* பொன்மலை: *see under* மேரு.

மகாயுகம்; a great age; the aggregate of the four ages, or a period of four millions, three hundred and twenty thousand years: நாலாயுகங்கூடான நான்பததுமூன்றிலட்சத்திருபதினாயிரம் வருடம். Wils. S. D. p. 664 MAHAYUGA.

மகாரண்ணியம்; an extensive wilderness, or forest: பெருகாடு. Wils. S. D. p. 664. MAHARANYA.

மகாரதன்; one who fights eleven thousand charioteers: பதினொராயிரந தேர்க்காரரோடு பொருதுவோன். Sat. from Maharat'ha, a large car. Wils. S. D. p. 664.

மகாராசன்; 1. a great king. Wils. S. D. p. 664. MAHARAJA. 2. an epithet of Cuvēra, half brother of Ravana; 3. *the same as* யானைகடடிவாழ்பவன், one who possesses elephants.

மகராசன்; *in local usage*, a rich, or great, man: also, a virtuous person.

மகராசி; *fem.*

மகாராட்டிரம்; 1. a country: ஓர் தேயம், the Mahratta-country; 2. the Mahratta-language: ஓர் பாடை, *see under* சாதி.

மகாலோகம்; one of the seven upper worlds: மேலேரு வகிலொன்றாம்.

மகாவாகியம்; the name of a religious formule; among the Advites and Saivas: the Vaishnavas use பெருமபதம், in the same sense.

மகாவிநது; see under அப்பிரகம.

மகேசன; an epithet of Siva. Wils. S. D. p. 668

MAHESA.

மகேசகவரன்; a name of Siva. Wils. S. D. p. 668.

MAHESVARA.

மகேச்சுவரி; Mahesvari consort of Siva.

மகேந்திரம; 1. a range of mountains. Wils. S. D. p.

667. MAHENDRA. 2. a mountain: ஓர்மலை. Sat.

மகேந்திரன்; an epithet of Indra.

மகேந்திரசாலம; the performance of wonders: see கலை
கவியானம, 55. under கலை.

மகோத்தி; the sea: கடல், from உத்தி. Wils. S. D. p.
668. MAHODAD'HI.

மகோதரம; 1. a disease, நீர்நோய்: dropsy; 2. a large
belly: பெருவயிறு, see under உதரம.

மகோதரன்; the prime minister of Ravana, so called
from his large abdomen. Sat.

மகோன்னதபலசாலிகள்; great, and powerful men,
giants, from மகா, great: உன்னதம், height, and
பலம், strength: பலசாலி.

* மகாகர்வம்,

* மகாகிதி,

* மகாகோணி,

* மகாசகை,

* மகாசங்கம்,

* மகாசேனன்,

* மகாசோபம்,

* மகாதலம்,

* மகாதீவு,

* மகாதேவன்,

* மகாத்துமா,

* மகாநசம்,

* மகாநவயி,

* மகாநுபாவன்,

* மகாபதுமம்,

* மகாபதுமன்,

* மகாபலன்,

* மகாபலி,

* மகாபலிச்சக்கிரவர்த்தி,

* மகாபூரி,

* மகாப்பிரகாசத்தி,

* மகாமேரு,

* மகாயுகம்,

* மகாரண்ணிபம்,

* மகாரதன்,

* மகாராசன், and

* மகாராட்டிரம்; see under the preceding word.

மகார்; see under மக.

* மகாலோகம்,

* மகாவாக்கியம், and

* மகாவிந்து; see under மகா.

* மகி; sub. the earth. Wils. S. D. p. 666. MAHI.

* மகிஷிமர்த்தனி; see under the following word.

* மகிஷிம், or

* மகிடம்; sub. the same as எருமை, a buffalo. Wils. S.
D. p. 667. MAHISHA.

மகிஷமர்த்தனி; an epithet of Durga. Wils. S. D. p.

667. MAHISHAMARDANI.

மகிடோசனை; biliary calculus of a buffalo.

மகிடற்செற்றன்; 1. the same as காளி, Cāli, and 2. the
same as துர்க்கை, Durga, from having killed
Muhisha the Asura, having a buffalo's head: எ
ருமைக்கடாவின் முகமுள்ள வசனைக கொன்றவன்.
Sat.

மகிடாசுரன்; the name of an Asura, slain by Durga.

* மகிடோசனை,

மகிடற்செற்றன்,

* மகிடாசுரன்; see under the preceding word.

மகிஷிக்கிறது; Beschi see மக்களிக்கிறது.

* மகிமா; see அஷ்டிமாசித்தி, under அஷ்டிமம்.

* மகிமை; sub. magnitude, greatness, glory. Wils. S. D.
p. 667. MAHIMAN.

தபோமகிமைபுடையவன்; one of eminent attainments,
by personal austerities: தபசுபணுகிறதிருவ மகி
மைபுடையவன்: comp. தபம்.

மகிமைசெய்கிறது, or

மகிமைப்படுத்திறது; to glorify, to honour.

மகிமையாங்குகிறது; to be glorious.

மகிமைபுள்ளநாமம்; an illustrious name.

மகிமைபுள்ளவன்; an eminent, illustrious, or noble man.

மகிழ்மரம்; see under மகிழ்.

மகிழுகிறது; see மகிழ்கிறது.

மகிழ்; 1. the Imperative of மகிழ்கிறது;

2. மகிழ்மரம், (commonly மருடமரம், and in the south
மகிள், or மகிளமரம்,) a tree: Mimosaops Elengi.
Lin.

மகிழும்பூ; its flower: the Tonquin-flower.

மகிழுகிறது, or மகிழுக்கிறது; *v. n. Pr.* கிழந்தேன்.
Fut. கிழவேன், or கிழுவேன், *Imp.* கிழ, or கிழ, *Inf.*
மகிழ; to rejoice.

மகிழ்ச்சி; joy, mirth, gladness.

மகிழ்ச்சிபொருதகிறது; to possess, or have, glad-
ness.

மகிழ்ச்சியாய்; joyfully, merrily.

மகிழ்தல்; *verb. noun*: a joying, or rejoicing.

மகிழ்தன்; 1. the same as புருடன, a husband; 2. the
same as மருதநிலத்தலைவன், the chief of a cultivat-
ed ground. *Sat.*

மகிழ்வு; delight, gladness, joy.

மகிழ்ச்சி,

மகிழ்ச்சியாய்,

மகிழ்தல்,

மகிழ்தன், and

மகிழ்வு; see under மகிழுகிறது.

* மகி; *sub* the earth: பூமி. *Wils. S. D. p. 667. MAHI.*

மகித்திரம; a mountain in general, *q. d.* supporting the
globe. *Wils. S. D. p. 667. MAHI'D'HRA.*

* மகித்திரம்; see under the preceding word.

* மகுடம்; *sub.* 1. a crown: முடி. *Wils. S. D. p. 635.*
MACUTA.

2. the same as முடியுறுப்பு, the ornaments of a crown;

3. one of the 28 books of the worshippers of Siva: see
சிவாகமம், உஅ. *Sat.*

4. an ornament, worn by women in their ears: சலை
டைக்கொப்பு.

மகுடராமச்சிரியம்; the name of a melody: ஓர்பண்.

மகுடவர்த்தனர்; kings, crowned heads, prosperous
rulers.

5. obscurity: மறைவு.

கண்மகுடமாயிருக்கிறது: the eye-sight is dim, or
obscure: பார்வைமறைந்திருக்கிறது.

மகுடமூலநாரமுமாயிருக்கிறது; it is cloudy, or
dark weather.

பாமபுமகுடததில்லடெக்கிறது: the snake is purblind,
when slipping off the old skin.

* மகுடராமக்கிரியம், and

* மகுடவர்த்தனர்; see under the preceding word.

மகுடி, or

மகுடிக்குழல்; *sub.* a pipe used by snake catchers,
and by jugglers: பாம்புநாகசரம்.

* மகேசன்,

* மகேசுசுவரன்,

* மகேந்திரன்,

* மகோத்தி, and

* மகோதரன்; see under மகர.

* மகோபநிடம்; see உபநிடதம்.

மக்கடிக்கிறது; erroneously for மடகடிக்கிறது, which
see under மண்.

மக்கட்படுக்கை, and

மக்கட்பரப்பு; see under மக.

மக்கல்; see மட்கல்.

மக்களிக்கிறது; *v. n. Pr.* கிந்தேன, *Fut.* கிப்பேன,
Imp. கி, *Inf.* கிக்க;

1. to have the foot wrested, to be sprained: சுருகுகிற
து, and to go out of joint: பிசுகுகிறது, as
கவலிடறிககால்மககனித்தது; the foot was sprained
by striking against a stone.

2. to revoke, to retract;

அவனசொல்லேமககனித்துப்போன; he failed in,
or retracted, his promise.

3. to return;

போனநோய்மககனித்துக்கொண்டது; the sickness,
after leaving, returned.

மககனிப்பு; failure, defect, distortion.

மக்களிப்பு; see under the preceding word.

மக்கள்; see மக, and அஷ்டசெவ்வம், under அஷ்ட
டம்.

மக்கிறது, and

மக்குகிறது; see மட்குகிறது, under மண்.

* மங்கலகௌசிகம்,

மங்கலச்சொல்,

* மங்கலநதி,

மங்கலநாண்,

* மங்கலப்பாடகர், and

மங்கலமங்கையர்; see under the following word.

* மங்கலம், or மங்களம்; *sub.* 1. the same as தருமம்,
equity, goodness;

2. the same as பொவிவு, increase;

3. the same as வீராகம், matrimony. *Sat.*

4. good success, prosperity, welfare. *Wils. S. D. p. 636.*
MANGALA.

மங்கலம், அ; see அஷ்டசுபம், under அஷ்டம்.

5. praise, blessing; panegyric: வாழ்த்து, salutation.

மங்கலகௌசிகம்; a kind of melody applicable to poems:
ஓராகம். *Sat.*

மங்கலசொல், உஉ; twenty-two words, deemed auspicious which poets use in the beginning of a poem: 1. திரு, wealth, felicity; 2. யான, an elephant; 3. சேர், a chariot; 4. பரி, a horse; 5. கடல, the sea; 6. மலை, a mountain; 7. மணி, a gem; 8. பூ, a flower; 9. புகழ், praise; 10. சீர், good state, or condition; 11. மதி, the moon; சுந்திரன்; 12. நீர், water; 13. எழுத்து, a letter, a writing; 14. பொன், gold; 15. ஆரணம், doctrine of the law; 16. சொல், a word; 17. புயல், a cloud; 18. நிலம், earth, ground; 19. கங்கை, the Ganges; 20. உலகம், the world; 21. பரிதி, the sun; சூரியன்; 22. அமிருதம், Nectar, together with their synonyms: இவற்றின்பரியாயப்பெயரும்பிறவுமாம். *Sat.* Other authorities give some other words.

மங்கலஞ்சொல்லுகிறது; to salute.
 மங்கலநதி; a sacred river.
 மங்கலசான்; the same as தாவிச்சரம், the cord, or string of the தாவி, or feminine marriage-token.
 மங்கலப்பாடகர்; the same as கழகைமாககன், bards, panegyrists. *Sat.*
 மங்கலமனைகள்; married women: சுமங்கலிப்பெண்கள்: the opposite to அமங்கலி, a widow.
 மங்கலம்பாடுகிறது; to chant, in praise of any one.
 மங்கலவாதியங்கள்; musical instruments, used on joyful occasions.
 மங்கலவார்த்தைகள்; 1. choice panegyric expressions; 2. acceptable intelligence; good news.
 மங்கலாசரண, க; three prefixes to any book, or composition.
 1. வாழ்த்து, salutation;
 2. வணக்கம், invocation to some deity;
 3. செய்ப்புட்பொருள், the contents, object, or division, of the work.

* மங்கலவாத்தியங்கள்; see under the preceding word.
 * மங்கலவாரம்; see under மங்கலன்.
 * மங்கலவார்த்தைகள்; see under மங்கலம்.
 * மங்கலன்; sub. 1. the planet Mars: செவ்வாய். *Wils.* S. D. p. 636. MANGALA.
 மங்கலவாரம்; Tuesday.
 2. the same as தாவிதன், a barber. *Sat.*
 மங்கலி; the wife of a barber.
 மங்கலி; one whose mother is of the tribe of artificers, and the father of the tribe of oilmen; சிற்பத்தொழிலார்தொகுஞ்செகாதுகருமயிரத்தமயிர்க்கவகோன்: such a one is considered to belong to the barber tribe: அம்பட்டன்.

* மங்கலாசரண; see under மங்கலம்.
 * மங்கலி; see under மங்கலன்.
 * மங்கலியகூத்திரம்; see under the following word.
 * மங்கலியம்; sub. the marriage-token: an ornament of gold, with a cotton string, tied round the neck as a necklace: தாவி.
 மங்கலியகட்டுகிறது; to tie it on.
 மங்கலியகூத்திரம்; the cord on which the தாவி, is fastened.
 மங்கலியபிடசை; the prayer, or petition, which a woman presents to God, to a judge, or king for her husband; thus she says:
 மங்கலியபிடசைகொடுக்க வேண்டும், i. e. என்தாவி என்கழுதவிருக்குமடிபண்ணவேண்டும்; grant that my தாவி may remain on my neck.
 * மங்கலி; see under மங்கலன்.
 மங்கல்; see under மங்குகிறது.
 * மங்கலம்; see மங்கலம்.
 மங்கலமக்காத்தான்; see under the following word.
 மங்குகிறது; v. n. பிணை, Fut. குடைய, Imp. கு, Inf. க, and மங்கிப்போகிறது; to grow wan, or sallow; to become pale; to grow dim gold; to wither, to be destroyed: செடுகிறது. Lament. iv. 1.
 மங்கல்; 1. the same as செடுதல், a decaying, a fading; 2. the same as மருங்கல், a growing dim, or obscure. *Sat.*
 மங்கலமக்காத்தான்; 1. lit. one who has preserved from destruction: செடுவராமற் காப்பாற்றினான்; 2. in usage a kind of rice corn growing quickly and plentifully: சீகிரததிக்கியசமாதி விளம்பயிர்.
 மங்கலகாலம்; a time of dearth, or distress.
 மங்கலியகிறது; to be wan, to be pale: மங்கலியகிறது.
 மங்கலியநிறம்; a faded, or decayed, colour.
 மங்கலதல்; a decaying: செடுதல்.
 விளக்குமங்கலியகிறது; the lamp burns faint, or dim.
 மங்கல்; sub. 1. the same as ஆகாயம், the atmosphere, or visible firmament; 2. the same as திரவு, night; 3. the same as மேகம், a cloud. *Sat.*
 மங்கை; sub. 1. a young woman of 13 years: பதின்கூறுவயதப்பெண்; 2. a woman: பெண். *Sat.*
 மங்கைப்பகன்,
 மங்கைப்பகானன், and
 மங்கைப்பகன்; epithets of Siva, from having given to Parvati, one side of his body: இறிகுருத தாதுடையிப்பங்குகொடுத்தவன்; see தாவிப்பகன். *Sat.*

மங்கைபயங்கள்,

மங்கைபயங்களான், and

மங்கைபாகன்; see under the preceding word.

* மசகம்; *sub.* the same as கொசு, a mosquito, or gnat.

Wils S. D. p. 658. MASACA.

மசக்குகிறது,

மசக்கை,

மசக்கைக்காரி, and

மசக்கைப்பண்டம்; see under the following word.

மசங்குகிறது; *v. n. Pr.* கிணை, *Fut.* குணை, *Imp.*

கு, *Inf.* க; மசகிப்போகிறது; to become confused;

மயங்குகிறது, to be in doubt.

மசகித்திற்குண; he stands confused, he is doubtful.

மாலைமசகுகிறதேரம; the dusk of the evening. twilight.

மாலைமசகுகும்போதுவந்தேன; I came in the twilight.

மாலைமசகுகும்போது பழுதையைப்பாமபெனது பயப்ப

ட்டேன; in the dusk of the evening I mistook a

rope, made of straw, for a snake and was frightened.

வரானமசகிக்கொண்டிருக்கிறது; it is doubtful whether the gold coin be good, or bad.

மசகுகிறது; *v. a. Pr.* கிணை, *Fut.* க்ருவேன, *Imp.*

க்ரு, *Inf.* க்க;

1. to confound, to perplex, to confuse one; to bewilder: மயங்குகிறது.

அவனைமசகுகாதே; do not confuse him, &c.

2. *Met.* to enchant, to charm;

அவள்மசகி; she is an enchantress; மயங்குகிறவன்.

மாம்பசும்மசகுகிறது; to return to the use of flesh, after a long abstinence. *Besch.*

மசகை; the longing, laziness, and other affections, of a pregnant woman: மயக்கமயக்கம்.

மசகைக்காரி; a woman with child, and longing for any thing.

மசகைப்பண்டம்; exquisite food.

மசாலை; *sub.* Hind 1. some kinds of spices, used in made dishes, seasoning; 2. a horse medicine.

மசால்; erroneously for மல்தால்; *sub.* a torch, or flambeau.

மசால்ச்சி; (better மல்தால்ச்சி,) a torch-bearer.

* மசானம்; *sub.* (corrupted from *Smasánam*.) a burial place, or burning place: மயானம்.

* மசிக்; *sub.* 1. ink. Wils. S. D. p. 659. MASI.

2. the Imperative of the following verbs.

மசிகுகிறது; *v. n. Pr.* கிததது, *Fut.* கிபும, *Imp.* கி, *Inf.*

கிய; to become crushed, bruised, or squashed: மசிரதுபோகிறது.

மசிகல்; a being bruised, or squashed.

மசிகதகை; potherbs mashed, and mixed together.

மசியக்கைகிறது; to mix, and bruise.

மசியப்போடுகிறது; to break, or bruise, small.

மசிக்கிறது; *v. a. Pr.* கிததேன, *Fut.* கிப்பென, *Imp.* கி, *Inf.* கிக்க; to crush, or mash.

மசிக்கிறது, and

மசிகலை; see under the preceding word.

மசிரீ; *sub.* 1. a low expression, puberty; 2. the same as சடபம, young grass.

மசீது; *sub.* a mosque: பள்ளிவாசல்.

* மசுகிகம்,

* மசுகரி, or

* மசுகரிகம்; *sub.* the small pox. Wils. S. D. p. 659. MASURI.

* மச்சகந்தி; see under * மச்சம்.

மச்சப்பொன்; see under மச்சம்.

* மச்சம்; *sub.* 1. a fish: மீன்;

மச்சகந்தி; an epithet of the mother of Vyása. Wils. S. D. p. 642. MATSYAGANDHA.

மச்சயந்திரம்; a mark for archers made in the shape of a fish: மச்சை.

மச்சவிராசி; a sign in the Zodiac: Pisces.

மச்சாவதாரம்; the metamorphosis of Vishnu as a fish.

2. a country, enumerated amongst the inland divisions of India;

3. one of the 18 Puranas: அஷ்டாதசபுராணத்தொன்றாம். Wils. S. D. p. 642. MATSYA.

மச்சம்; *sub.* 1. a black speck, or spot on the skin, a mole: மது; 2. a little piece of gold, kept for a sample to compare with what was given to the goldsmith. Tel. Muchchu.

மச்சமவெட்டிவைகிறது; to cut off, and put aside, such a piece, for the said purpose.

மச்சப்பொன்; such a piece of gold.

மச்சம்பி; see under மச்சுணன்.

* மச்சயந்திரம்,

மச்சவிராசி, and

* மச்சாவதாரம்; see under * மச்சம்.

மச்சாவி, and

மச்சான்; the same as மச்சுணன்.

மச்சி; *the same as* மச்சினிச்சி.
 மச்சிக்கை; *sub. the same as* மொர், butter-milk. *Sat.*
 மச்சினச்சி; *the same as* மச்சினிச்சி.
 மச்சினன்; *the same as* மச்சினன்.
 மச்சினி, *or*
 மச்சினிச்சி; *the same as* மச்சினிச்சி.
 மச்சு; *sub.* 1. a boarded-ceiling: *comp.* கடுகு;
 மச்சுகடுகுறு; to line a ceiling with boards.
 மச்சுககடம; a hall with a wooden ceiling.
 மச்சுபாவுகிறது, *or* போடுகிறது; to lay rafters; or
 to put beams, or boards, upon them; so as to
 make a wooden ceiling.
 மச்சுவீடு; a house which has a boarded ceiling.
 2. *the same as* குற்றம், a fault. *Sat.*
 மச்சுக்கூடம், *and*
 மச்சுவிடு; *see under the preceding word.*
 மச்சுனச்சி; *see under the following word.*
 மச்சுனன்; *sub.* a brother-in-law; a cousin who is the
 mother's brother's son, or the father's sister's son: *see*
 மைத்துனன்.
 மச்சுனச்சி,
 மச்சுனி, *or*
 மச்சுனிச்சி; *sub.* a sister-in-law; the wife's younger
 sister, or the younger brother's wife; a cousin who
 is the mother's brother's daughter, or the father's
 sister's daughter: *மைத்துனி.*
 மச்சுனி; *is also used in improper familiarity, with*
reference to the wife of any poor person: in this
usage it has a bad meaning.
 எளிமவன பெண்டாட்டியை யெல்லோருமச்சுனி யாயி
 யமடிவார்; *Prov.* A poor man's wife is exposed
 to the rude familiarity of all who call her cousin
 மச்சினமுறைமை; the degree of relationship indicated
 by the word மச்சுனன்.
 மச்சினமுறைமைகொண்டாடுகிறது; to observe the
 custom of such relationship.
 மச்சுனி மூத்தார்; the younger, and the elder, brothers
 of the wife's husband.
 மச்சுனி, *or*
 மச்சுனிச்சி; *see under the preceding word.*
 * மச்சுச்சந்திரநாதர்; *sub.* one of the nine சித்தர்: *see*
under சித்தி.
 * மச்சுச்சு; *sub.* 1. a wart, or protuberance upon the flesh,
 மச்சுச்சு; 2. a mark to shoot at: மச்சுப்பந்திரம்.
 * மஷி; *sub.* ink: மசி.

* மஷி; *sub.* dross: Ezek. xxii. 18. sediment.
 * மஸ்தகம்; *see* மத்தகம்.
 மஸ்து; *sub.* lustiness, stoutness, abundance, petulance:
 மதம.
 * மக்ஷிகம்; *sub. the same as* ஈ, a fly. Wils. S. D. p. 635.
 MACSHICA.
 மஞ்சாடகரு,
 மஞ்சாடகல்,
 மஞ்சட்காமாலை,
 மஞ்சட்சாமந்தி,
 மஞ்சட்சலை,
 மஞ்சாட்பொடி,
 மஞ்சனாம்பி,
 மஞ்சாணிர், *and*
 மஞ்சாணிர்ஈயினா; *see under* மஞ்சள்.
 மஞ்சமீ; *sub.* a bed, a bedstead. Wils. S. D. p. 637.
 MANCHA.
 தாங்குமஞ்சம: a swinging bed, or cot.
 மஞ்சம்புல், மஞ்சணப்புல்; *sub.* a kind of grass:
 Andropogon.
 * மஞ்சரி; *sub.* 1. a shoot, a sprout, a bud; 2. a com-
 pound pedicle, a fruit, or flower stalk. Wils. S. D. p.
 638. MANJARI. 3. *the same as* பூக்கொத்து, a bunch
 of flowers; 4. *the same as* பூத்திரை, a cluster of
 flowers; 5. *the same as* பூமாலை, a garland of flowers;
 6. *the name of a kind of poem:* ஓர் பிரபந்தம். *Sat.*
 மஞ்சள்; *sub.* a plant: Indian saffron, or turmeric:
 Curcuma longa.
 கஸ்தூரிமஞ்சள்; *a plant:* Momum zedoaria. *Wild.*
 Curcuma zerbumbet. *Roxb.*
 கொச்சிமஞ்சள்; a superior kind of turmeric, cultivated
 at Cochim: நல்லமஞ்சள்.
 மஞ்சட்கரு; the yolk of an egg.
 மஞ்சட்கல்; a kind of mineral salt, pungent, and of a
 yellow colour: கொடுங்கோய்ச்சிவை.
 மஞ்சட்காமாலை; a kind of jaundice.
 மஞ்சட்கொத்து; a bunch of saffron, roots, and leaves.
 மஞ்சட்சாமந்தி, *see under* சாமந்தி.
 மஞ்சட்சலை; a cloth dipped in turmeric water.
 மஞ்சடச்சிவையெடுத்துக்கண்ணிலும் கொத்துகிறது; to
 dip a cloth in turmeric water, and apply it to a
 diseased eye.
 மஞ்சட்பாலாடைபோர்த்துகொண்கிறது; to put on
 a cloth died with turmeric, a religious ceremony.

மஞ்சடபொடி; *the same as* மஞ்சந்தூள்.
 மஞ்சூறழி; *a kind of tree: see* தண்டி, *or* தண்டி. *Phys. Dict.*

மஞ்சனிமம்; *better than* மஞ்சனிமம், *or* மஞ்சனவருணம், yellow colour.

மஞ்சனீர்; turmeric water; *மஞ்சந்தண்ணீர்.*
 மஞ்சனீர்ருடிக்கிறது; *to adopt a child, by drinking this water.*

மஞ்சனீர்க்கீட்டு; *a writing, or deed, concerning adoption.*

மஞ்சனீர்ப்பிள்ளை; *an adopted child.*
 மஞ்சனீர்விசையாடுகிறது; *to sprinkle with turmeric water at weddings, &c.*

மஞ்சனருளிக்கிறது; *to use a saffron lotion, or cosmetic.*
 மஞ்சந்தூள்; turmeric dust, or powder.

மஞ்சனபூசுகிறது; *to rub over with turmeric powder, or paste.*

மஞ்சன்ப்பூண்டு; *see* மீனஞ்சு, *under* மீன்.
 மஞ்சனமந்தாரை; *a variety of the Bauhinia: see under* மந்தாரை.

மஞ்சனவசந்தம்; *a joyful ceremony, in which turmeric water is used.*

மஞ்சனவசந்தமாடுகிறது; *the same as* மஞ்சனீர்விசையாடுகிறது

மரமஞ்சன; *a tree and its root, so called, very bitter and medicinal: அதனாரம், see* திரிமஞ்சன, *under* திரி. *Phys. Dict.*

மஞ்சள்ப்பூண்டு,
 மஞ்சள் மந்தாரை, *and*
 மஞ்சள்வசந்தம்; *see under the preceding word.*

* மஞ்சனம், *or* மச்சனம்; *sub.* washing, bathing, ablu-tion, immersion into water.

திருமஞ்சனம்; *ablu-tion of any image of Vishnu; in Vaishnava usage.*

மஞ்சன்; *sub.* *the same as* மைந்தன், *a son.*

* மஞ்சாடி; *sub.* 1. *a tree: Adenantha pavonia. The seeds, or beans, of this tree are used in weighing gold; 2. a weight, as applied to diamonds only: வயிரதிமகருதிமை.*

மஞ்சாடி 1 are 4 grains; 5 are 1 scruple; மஞ்சாடி 15 are 3 scruples, or 1 dram, $\frac{1}{4}$ of an ounce; மஞ்சாடி 20 are 4 scruples, or 1 கழஞ்சு, மஞ்சாடி 120 or கழஞ்சு 6 are 24 scruples, or 1 ounce; மஞ்சாடி 1920 or கழஞ்சு 96 are 16 ounces, or 1lb. *Besch.*

* மஞ்சாளி; *sub.* *a weight by which diamonds are weighed: வயிரதிமகருதிமை. Camp. Tel. Dict. p. 436. MANJALI. see* மஞ்சாடி.

மஞ்சி; *sub.* 1. *the same as* பததரசு, *a little boat; 2. fibres of the bark of a shrub called* மரல், *Sansevieria zeyl. of which cords are made, மஞ்சிக்கயிறு; 3. a pimp, a pander; a term in local use at Cape Comorin. Besch. 4. a small raised partition, between two garden beds.*

* மஞ்சிக்கம்; *sub.* 1. *the same as* தானிக்கொடி, *a winding plant: Convolvulus striat; 2. the same as* பெட்டி, *a chest, or box. Sat.*

* மஞ்சிக்கன்; *sub.* *the same as* நாவீதன், *a barber.*

* மஞ்சிக்கை; *sub.* 1. *the same as* காந்தி, *a jewel for the ears; 2. the same as* குண்டலம், *a large ear-ring; 3. the same as* தானிக்கொடி; *see* மஞ்சிக்கம்; 4. *the same as* பெட்டி, *a chest. Sat.*

* மஞ்சிட்டி; *sub.* Bengal madder, *a tree, or shrub, the seeds of which are used in dying: Bixa Orellana: அமுததரம். Wils. S. D. p. 638. MANJIST'HA.*

மஞ்சிலிக்கான்; *sub.* *a plant: Ocimum Basilicum L: உருத்திரசடை.*

மஞ்சில்; *sub.* 1. *a road on an old balk, or ridge, between rice corn-fields: பழையவரம்பினவழி; 2. a road, or stage of a road, in travelling. Hind.*

மஞ்சு; *sub.* 1. *beauty, amiability. Wils. S. D. p. 638. MANJU. 2. the same as* ஆபரணம், *a jewel; 3. the same as* இளமை, *tender age; 4. the same as* கடடல், *a bedstead; 5. the same as* பனி, *dew, hoar frost on mountains; 6. the same as* முகடு, *the top of any thing: உச்சி, the zenith; 7. the same as* மேகம், *a cloud; 8. the same as* யானைமுதுகு, *the back of an elephant. Sat. 9. the same as* வலி, *strength; 10. a shed, or barn, for grain: களஞ்சியம்.*

மஞ்சவைக்கிறது; *to build a granary.*
 மஞ்சக்கட்டை; *see* மதுமாடி, *under* மது.

* மஞ்சுகம்; *sub.* *the same as* கொக்கு, *a heron. Sat.*

மஞ்சுக்கட்டை; *see under* மஞ்சு.

* மஞ்சுளம்; *sub.* *beauty: அழகு. Wils. S. D. p. 638* }
 * மஞ்சுளம், *or* MANJULA. }

* மஞ்சுடை; *sub.* 1. *the same as* பெட்டி, *a chest, an ark. Sat. 2. a basket made like a chest. Wils. S. D. p. 638. MANJUSIA.*

* மஞ்சுரம்; *sub.* *the same as* கடலை, *a plant: Cicer: chick-pea.*

மஞ்சை; *sub.* *the same as* மயில், *a pea-fowl.*
 மஞ்சைபூதி; *an epithet of Cumara, a son of Siva from having a peacock-vehicle.*

மஞ்சையூர்த்தி; see under the preceding word.

மடக்கு; *sub.* 1. a kind of verse a variety of the செதிரகவி, subdivided into many forms; a leading principle being the repetition of the same word, or line, but bearing a different meaning; 2. a coarse kind of earthen-ware platter: ஓர்பாததிரம; 3. the Imperative of மடக்குகிறது.

மடக்குகத்தி; see under the following word.

மடக்குகிறது; *v. a. Pr.* க்கினேன, *Fut.* க்குவேன, *Imp.* க்கு, *Inf.* க்க; see திருப்புகழ், and மடக்கிறது.

1. to fold, to fold up a garment, or paper; to bend the knees; to draw in the legs: காலைமடக்குகிறது; மடக்குகத்தி; a folding, or clasp, knife: சவண்டகத்தி. மடக்கெழுத்தாணி; a folding stylus: see under எழுத்தாணி.

2. to reap: அறுத்தமடக்குகிறது: the sown seed being multiplied in the harvest.

மடக்குவரிவைக்கிறது; to impose another tax upon the people from the second crop, or produce, of a field. மாடடைமடக்குகிறது; to keep cattle together in a drove.

மடக்கு; *sub.* 1. a fold, a turn;

2. the same as அளவு, a measure, re-duplication: தரம;

மூமடக்குபெரிது; three times greater.

நால்மடக்கு; four-fold.

நால்மடக்கைமபது; four times fifty, i. e. two hundred times.

ஐம்மடக்குநாவின்; five times better.

நூறுமடக்குபலனடைகிறது; to receive a hundred fold reward.

அதைப்பார்க்கிறதும்ஆயிரம்மடக்கதிகமாகுகிறது; to make a thousand times as many more.

3. the same as வியாதி. sickness,

மடக்குகிறது; *v. n. Pr.* க்கினேன, *Fut.* க்குவேன, *Imp.* க்கு, *Inf.* க்க; 1. to grow bent, or folded: மடங்கிப்போகிறது. to be bowed down: Psal. xxxviii. 7. 2. the same as மீளுகிறது, to return:

திருமபுகிறது, to recover.

மடங்குகிறது; *v. a.* to chase, to route, to put to flight: Heb. xi 34.

சுதூரங்கபலத்தைமடங்குகிறது; to put the whole army to flight.

மடங்குப்பண்ணுகிறது; to cast down: Psal. xvii. 13.

மடங்கல்; 1. the same as முடங்கல், a being bent, or folded; 2. the same as மீளல், a returning:

திருமபல. Sat.

மடக்கெழுத்தாணி; see under மடக்குகிறது.

மடக்கொடி; see under மடம்.

மடங்கல்; 1. see under மடக்குகிறது;

2. *sub.* the same as திடீ, the first explosion of thunder, a thunder-bolt: குமுறல் is the repercussion;

3 the same as ஊழித்தி, the final conflagration;

4. the same as காலன், a name of Yama;

5. the same as சிங்கம், a lion;

மடங்கற்கொடியோன்; an epithet of Bhima, as bearing a lion-banner.

6. the same as நோய், sickness;

7. the same as புகழமுடிவு, the end of the age, the end of time.

மடங்கற்கொடியோன்,

மடங்கு, and

மடங்குகிறது; see under மடக்குகிறது.

மடந்தை; see under மடம்.

மடப்பம்; *sub.* the chief town of 500 villages: ஐகுளூமதிராமத்துக்குத்தலைசிராமம். Sat.

மடமடவென்றுவிழுகிறது; to fall with a rattling noise.

மடமடவென்றுவிழுகிறது; imitative thunder, to roll as thunder.

மடமடென்றுவருகிறது; to come angrily, or furiously.

முகத்தைமடமடென்றுவைத்துக்கொள்கிறது; to look angry, or wrathful.

மடமை; see under the following word.

மடம்; *sub.* 1. the same as அறிவினமை, ignorance;

மடந்தை; *sub.* 1. a young woman, nineteen years old: யசு வயதுபெண்; 2. a woman: பெண். Sat.

மடந்தையாயிருக்கிறாள்; she is fertile, or a quick breeder.

மடமை; *sub.* the same as அறிவினமை, ignorance, stupidity: மடைமை, மடவை.

மடன்; 1. the same as அறிவில்லாள், an ignorant fellow; 2. the same as உள்மத்தம், confusion, or distraction of mind. Sat.

2. the same as பேதைமை, simplicity: see மகடுக்குமை, under குணம்.

மடக்கொடி; poeticé, a soft tendril, i. e. a young married woman.

* மடம்; *sub.* 1. a school, a college, the residence of young Brahmins prosecuting sacred studies. Wils S. D. p. 638. МАТ'НА. 2. a house built for lodging

pilgrims, or sages : முனிவர்வாசம். comp. அறம், or the 32 acts of charity.

மடப்பறையு ; possessions belonging to such a house, or monasterium.

மடல்; *sub.* 1 any thing that is flat, and long: the leaves of 1. the wild date tree : சுநது, Phoenix farinifera Roxb. 2. the areca nut tree : சுருகு, Areca Catechu. 3. the Cardeira tree : நாகழி, Pandanus adorat 4. the Coccoanut palm : தெங்கு, Cocos nucifera. 5. the Palmyra tree : பனை, Borassus flabelliform. 6. the Plantain tree ; வாழை, Musa paradisica : comp. அலகு.

2. a kind of poem : ஓர் பிரபந்தம், that is வளமடல், see பிரபந்தம், 50 ;

மடல்பாடுகிறது ; to compose such a poem.

3. flower leaf, or petal : பூவீதழ். *Sit.*

4. the upper arm. and shoulder blade : கைமடல் ; மடலோடுமடல்சேர்த்துக்கட்டுகிறது ; to pinion a person.

மடல்முதலம் ; see under துதலம்.

கறகுழைமடல் ; see under நாகழி.

காதுமடல் ; see under காது.

மடவரல், and

மடவாளி ; *sub.* a young woman. *Sat.*

மடவை ; *sub.* 1. a fish : Mullet, Mugil cephalus : Ainslie's Mat. Med. Hind. p. 155.

மடவைக்கெண்டை ; see under கெண்டை.

2. the same as கடவுமரம், an oar, a paddle : துப்பு. மடவைக்கெண்டை ; see under the preceding word.

மடநிறுத்தம் ; see under மடல்.

மடன் ; see under மடம்.

மடி ; *sub.* 1. the same as கேடு, destruction ;

2. the same as சீலை, a cloth : இரண்டுசோமனஞ்சுமடி, two cloths put together.

3. the same as சோம்பல், laziness ;

மடிமை ; *sub.* the same as சோம்பலித்தனம், laziness, slowness.

மடிமைகுடிமைக்கட்டிக்கிறீர்நென்றீர், சூடிமைபுகுந்திவீடும. *Tiruv.*

சூடிமைபுகுந்திவீடும. *Tiruv.*

Laziness prevailing in a family will bring them into subjection to their enemies ; சோம்பல்குடித்தனத்தில்தந்தவடுவனனுடையசத்தானுகக்ளுக்கொருநதமடியின அடிமையாகப்போகப்பண்ணும்.

மடிவின்மை ; alacrity, speediness. *Tiruv.]*

4. the same as நாகழி, the Cardeira tree ;

5. the same as நோய், a disease ;

6. the same as பொய், a lie ;

7. the same as முலைமேற்றிரை, the shape, or roundness of the female breast ;

8. the same as வயிறு, the belly, the lap, the bosom.

பண்தைமடியிலேவைக்கிறது ; to put money in the girdle.

பிள்ளையைமடியிலேவைக்கிறது ; to hold a child in the lap.

மடிச்சினை ; a purse carried in the girdle.

மடிமாறகாப்பிப்போடுகிறது, or போட்டுச்சொல்லுகிறது ; to charge one falsely, *lit.* to throw a mango in one's lap ; *founded on a tale.*

மடியைப்பறையுகிறது ; to seize a person's girdle.

9. a net, தட்டுமடி, a deep-sea net ; and, near the sea-shore : கரைமடி, a shore net.

10. the Imperative of the following word.

மடிகிறது ; *v. n. Pr.* டிததேன, *Fut.* டிவேன, *Imp.* டி, *Inf.* டிய ; 1. to be bent : மடங்குகிறது ; 2. to be killed, or slain, to perish : மடிந்துபோகிறது, to wither away, as standing corn.

மடிதல் ; 1. the same as கெடுதல், a perishing ; 2. the same as சாதல், a dying : மரித்தல் ; 3. a being bent. *Sit.*

மடிந்துபோகிறது ; to be destroyed, as clothes, grains, &c.

மடிவு ; the same as சாவு, death.

மனமடிவு ; 1. despondency ; 2. indifference, through indolence, apathy.

மடிகிறது ; *v. a. Pr.* டிததேன, *Fut.* டிப்பென, *Imp.* டி, *Inf.* டிக்க ; 1. to kill, to destroy ; 2. to fold up, to do up, to complicate : மடிந்துபோடுகிறது, or வைக்கிறது.

பேச்சைமடிகிறது ; to alter one's tone, or language.

மடிசுருதல் ; 1. a folding, or folding up ; 2. a destroying.

மடித்தல், and

மடித்துத்தைக்கிறது ; to hem, to enclose with a hem.

மடிப்பு ; 1. a fold, a plait ; 2. complication ; 3. fraud, deceit : மோசம்.

மடிப்பங்கால் ; folded feet, or knees : see under சாவி.

மடிப்பாலிருக்கிறது ; to be a fraud, or cheat.

மடிப்பாய்ப்பேசுகிறது ; to speak fraudently.

மடிப்புக்கத்தி ; see மடக்கருக்கத்தி.

மடிப்புக்காரன் ; a cheat, or cheater.

மடிப்புணுகிறதது; to deal fraudently: *மொசு*
மபணுகிறதது,
 மடிப்புவுருகிறதது; to be folded, or plaited.
 மடிப்புவிசேஷம்; fraudulent words.

மடிகிறதது,
 மடிக்கிறதது,
 மடிக்குதல்,
 மடிச்சீலை,
 மடிதல்,
 மடித்தல்,
 மடிப்பங்கால்,
 மடிப்புக்கத்தி,
 மடிப்புக்காரன்,
 மடிமை,
 மடியின்மை, and

மடிவு; see under the preceding word.

மடு; sub. Gen. மடுவின், pl. மடுகை;

1. a pool, caused by rain, or any inundation; *மடுவங்கரை*; the side of a natural pool. *மடுவாயிருக்கிறதது*; to be uneven having holes, as a river, or river bed.

2. a depth, or deep place, in a river: ஆறநிணுட்பள்ளம்;

3. the Imperative of the following word.

மடுக்கிறதது: v. a. Pr. *டுததேன*, Fut. *டுப்பேன*, Imp. *டு*, Inf. *டுக்க*; to receive, hold, imbibe, to absorb what is fluid, to sup up, *தண்ணீர்போல்வன உண்டி* தது.

- மடுததல்; verb. noun: 1. an imbibing, a supping up;
 2. perception, by any of the senses: *கொள்ளல்*.
நீதிடுதறிவிளக்கம்.

மடுக்கிறதது,
 மடுத்தல், and

மடுவங்கரை; see under the preceding word.

மடை; sub. 1. the same as ஆபரணக்கடைப்பூட்டு, the clasp of a jewel;

2. the same as சோறு, boiled rice; food; *மடைத்தொழிலர்*, or *மடையர்*; cooks: *பாளையர்*, see *அரசர்க்குறுதிசுகறறம்*. *மடைப்பள்ளி*; a kitchen.

3. the same as துவாரம், a door;

4. a very small sluice by the side of a watering-channel: *நீர்பாயுமடை*, *கழனியிந்தண்ணீர்போருமவடுதாமடி*. Sat.

ஆறறமடை; a sluice, by the side of a river, communicating with a water-course, or canal of irrigation. *ஏரிமடை*; a sluice by the side of a lake, or reservoir. *கடைமடை*; the part of a field farthest from the sluice. *பள்ளமடை*; a moist-ground, Met. a devout person. *முதலமடை*; the part of a field near the sluice: *மடம்* மடை.

மடையடைகருங்கதவு; a flood-gate: *ஓ*.

மடெடுமடை; a raising, or dry ground, in rice cultivation.

மடைத்தனம்; see under மடையன்.

மடைத்தொழிலர்,

மடைப்பள்ளி, and

மடையர்; see under மடை.

மடையன்; sub. a stupid fellow, an idiot: *மடன*.

மடைத்தனம்; rudeness, rusticity, clownishness.

மடைப்புத்தி, or

மடையப்புத்தி; stupidity.

மடையான்; sub. a bird: Ardea.

தொள்ளமடையான்; a variety of the same.

மடிகடிக்கிறதது,

மட்கலம்,

மட்கல்,

மட்குகிறதது,

மட்குகை, and

மட்சுவர்; see under மண்.

மட்டங்கட்டுகிறதது,

மட்டத்துருத்தி,

மட்டந்தடிகிறதது, and

மட்டப்பலகை; see under the following word.

மட்டம்; sub. 1. the same as அளவு, a measure;

2. the same as கேடகம், a shield. Sat.

3. equality, regularity, that which is level, or even;

4. some times as மடடு, bound, limit. Besch.

நீர்மட்டம்; the level, of a floor, or pavement, having a slight inclination so as to allow water to run off.

மட்டகட்டுகிறதது; to build exactly by line and level.

மட்டதகுத்தி; a sheep skin bag, from which water is poured through a mouth, by compression of the arm: சிவிறி, a pump.

மட்டததட்டுகிறதது, or தட்டிப்போடுகிறதது; to cut, or break off, what is irregular, in building a wall;

to frustrate any one's scheme, *Met.* to keep down, to repress, through jealousy.

வேலகாரன இனதைக்கு வராமல மட்டம போட்டான்; a phrase the servant wilfully absented himself to-day.

மட்டப்பலகை; a rule, a flat ruler, a bricklayer's level.

மட்டமாய்க்கிறது; to be quite level, or horizontal, to be but enough, as *money*, &c. மட்டமாய்க்கிறது: also to be short.

மட்டமாய்க்கொடுக்கிறது; to give but little: மிதமாய்.

மட்டாயுதம்; the same as வாள், a sword. *Sat.*

5. a small horse, a pony: சிறு, or மட்டமானகுதிரை; அச்சிமட்டம்; an Achin pony: அச்சிககுதிரை.

நாற்பதுவராகனுகொருமட்டமவாங்கியேறிவருகிறேன்; I am accustomed to ride a pouey which I bought for fifteen pounds.

நாட்டுமட்டம்; a country pony.

பைகோமட்டம்; a Pegu-pony.

மட்டாயுதம்; see under the preceding word.

மட்டாயி; see under மட்டு.

மட்டி; *sub.* 1. a bivalve shell-fish, a cockle: *Cardium edule*;

2. a blockhead, a stupid fellow;

3. a rude, or clumsy, work: மட்டி, or மட்டாளவேலை, a work roughly done, as

இமையநூலாணியவேலை, இரத்தநேசத்தது மட்டிவேலை; work done in Europe is fine, but that which is done in this country is rough.

மட்டிக்காரை; rough plaster.

மட்டிச்சாமிராணி; coarse incense.

மட்டித்தையல்; coarse needle work. *Besch.*

மட்டிப்பேச்சு, or விசேஷம்; a rude expression.

மட்டிப்பேச்சுபேசுகிறது; to speak rudely.

4. a kind of food for fattening animals. *Besch.*

5. the same as படைக்கலம், a weapon. *Sat.*

6. the Imperative of மட்டிக்கிறது.

மட்டிக்கை; *sub.* the seal impressed on cow-dung, &c. put upon a heap of rice-corn in thrashing-floor, or upon sacks, &c. *Besch.*

மட்டிக்காரை; see under மட்டி.

மட்டிக்கிறது; *v. a. Pr.* மட்டிதேன, *Fut.* மட்டிப்பேசு, *Imp.* மட்டி, *Inf.* மட்டிக்க; to make round, or circular: வட்டமாய்க்கெய்கிறது.

மட்டித்தல்; *verb. noun*: a rounding, or making circular. *Sat.*

மட்டிச்சாம்பிராணி; see under மட்டி.

மட்டிடுகிறது; see under மட்டு.

மட்டித்தல்; see under மட்டிக்கிறது.

மட்டித்தையல், and

மட்டிப்பேச்சு; see under மட்டி.

* மட்டியம்; *sub.* one of the seven musical measures: தாளம், ஏ. *Sat.*

மட்டில்லாத,

மட்டில்லாமல், and

மட்டில்லாமை; see under the following word.

மட்டு; *sub. Gen.* மட்டி; 1. the same as அவதி, bounds, limits, end: see பரியந்தம்; 2. palm tree sap: கள். *Sat.* 3. measure: அளவு.

அம்மட்டு; so far, so much.

எத்தமட்டும; how long? how far?

எனமட்டிலேநானிருக்கிறேன், உன்மட்டிலேதீயிரு; I live for myself, do thou the same.

மட்டாய்; temperately, sparingly.

மட்டாய்க்கிறது; to be but a little, to be few in number.

மட்டாய்க்கெவழிகிறது; to be frugal.

மட்டாய்தடக்கிறது; to walk slowly.

மட்டிடுகிறது; to stint, to limit, to estimate the distance of a place, &c.

மட்டிடிருக்கிறது; to be limited.

மட்டிலாத; infinite.

மட்டிலாமல்; the same as மட்டுதப்பி.

மட்டிலாமை; 1. extravagancy; 2. illimitability: அகணத்தம்.

மட்டுகட்டுகிறது; to hinder, to stop, to restrain, to put a stop to.

இவைகளுக்கெல்லாமட்டிடுகட்டு; put a stop to these things immediately. *Besch.*

மட்டுகுறிக்கிறது; the same as மட்டிடுகிறது.

மட்டுகுறிப்பு; a limit, an estimate of distance.

மட்டுகரும்; the same as மட்டும.

மட்டுக்கோல்; a measuring rod.

மட்டுதப்பி; immoderately.

மட்டுதப்பிக்கெவழிகிறது; to be prodigal, or profuse in expenditure.

மட்டுதப்பிப்பேசுகிறது; to speak indiscreetly.

மட்டுதப்பிப்பேசுகிறது; to exceed the due proportion, to be, or do, more, or less.

மட்டுதப்பிக்குக்கேதேறும்பொருத்தான; when time is not kept in music, harmony is wanting.

மட்டுத்திட்டம்; a limit, as to expenditure.
 மட்டுத்திட்டம்பார்க்கிறது; to estimate.
 மட்டுப்படுகிறது; to decrease, to grow less; மட்டாய்
 ப்போகிறது.
 மட்டுப்படாத நன்மை; an infinite good.
 மட்டுப்படாதவன்; an unruly person.
 மழைமட்டுப்படுகிறது; the rain abates.
 மட்டுப்பண்ணுகிறது; to temper, to moderate; மட்டுத்
 திட்டப்படுத்துகிறது, to limit.
 மட்டுப்பிரமாணம்; a just measure, or rule.
 மட்டுமரியாதை; a pleonasm, propriety.
 மட்டும; until, till so far, as far.
 அநதூர்மட்டுமபோ; go as far as the town.
 இநதானமட்டும; till this day.
 நான்வருமட்டும; till I come.
 மட்டோடே; the same as மட்டாய்.
 மட்டோடேயிருக்கிறது; to be moderate.
 மட்டுக்கட்டுகிறது,
 மட்டுகுறிக்கிறது,
 மட்டுக்கும்,
 மட்டுக்குறிப்பு,
 மட்டுக்கோல்,
 மட்டுத்திட்டம்,
 மட்டுப்படாதவன்,
 மட்டுப்படுகிறது,
 மட்டுப்பண்ணுகிறது,
 மட்டுப்பிரமாணம்,
 மட்டுமரியாதை, and
 மட்டும்; see under the preceding word.
 மட்டை; sub. 1. the same as உடற்குறை, a headless
 trunk, கவந்தம்;
 2. a branch of an Areca nut-tree, கருகு. Sat. a branch
 of a Coconut-tree, தெவரு, the fibrous coat of a
 coconut, of a Palmyra-tree, பனை, and of other
 Palm-trees, also of a plaintain-tree, or வாழை.
 கள்ளமட்டை, or திருட்டுமட்டை; mas. and fem
 a great thief, rogue, or meretrix.
 மட்டைக்கோரை; see under கோரை.
 மட்டையடிப்புகிறது; 1. to beat with a plantain
 stalk and leaf, a sort of sport; 2. Met. to receive
 one without urbanity.
 3 a stupid fellow, a fool; முட்டாள;
 4. meton. a snake.
 மட்டைக்கோரை; see under the preceding word.
 மட்பகைஞன்,

மட்பாண்டம்,
 மட்பாத்திரம், and
 மட்பாணை; see under மண்.
 மணக்கிறது, and
 மணக்கோலம்; see under மணம், a joining.
 மணங்கல்; sub. the same as பாணை, a large pot, an
 earthen vessel.
 மணங்கு; sub. 1. the same as ஆடுகருட்டி, a lamb;
 2. a certain weight: ஓர்நிறை, a maund. Sat.
 மணத்தல்; 1. see under மணம், a fragrant smell;
 2. see under மணம், a joining.
 மணமகள், and
 மணமகன்; see under மணம், a joining.
 மணம்; sub. a fragrant smell: வாசனை, கந்தம்.
 மணமாயிருக்கிறது; v. n. 1. to smell fragrantly; 2. to
 be illustrious: சீர்ததியாயிருக்கிறது.
 மண்கிறது; v. n. Pr. ணத்தது, Fut. ணகும், Imp.
 ண, Inf. ணக்க; to yield a pleasing smell: மணத்
 திருக்கிறது, or மணத்துக்கொண்டிருக்கிறது.
 புகழ்மண்கிறது; to be renowned, to be celebrated.
 மணத்தல; the same as கமழ்தல், a yielding a fragrant
 smell: வாசனையாதல.
 மணம்; sub. 1. a joining; 2. a wedding. Sat.
 அஷ்டமணம்; see under அஷ்டம்.
 மணக்கோலம்; a procession before a wedding.
 மணக்கோலமவருகிறது; to come in a wedding pro-
 cession.
 மணஞ்செய்கிறது; to marry.
 மணமகன்; the same as மனைவி, a wife, also a bride.
 மணமகன்; the same as புருடன், a husband, also a
 bridegroom. Sat.
 மணமயிணமும்போகிறவீதி; a common street, both for
 wedding, and funeral, processions, a phrase used in
 strong affirmation.
 மணமயிணமும் போகிறவீதிவிருந்துபேசுகிறேன்;
 good, or evil, may happen to me, I assert it as a
 truth.
 மணவறை; the room where the bridegroom and bride
 sit on their wedding day.
 மணவறைததோழன்மாசி; the personal attendant
 friends of the bridegroom, and bride.
 மணவாளன்; the bridegroom, the husband: புருடன்.
 மணயாட்டி; fem.
 மனாட்டி; opp. to வைப்பாட்டி; the bride, the wife:
 மனைவி.

மணுளன்; *the same as* மணவாளன்.

மண்கடுகு; 1. to join : கூடுகிறது; 2. to marry.

மணத்தல; 1. *the same as* கவியாணம்பண்ணல், a marrying; 2. *the same as* கூடல், a being close.

மணலி; *sub. a plant*: *Gisekia pharnacioides L. from* மணல்.

மணலிடீன்; *sub. a kind of fish*: *Port. Mugem. Besch.*

மணல்; *sub. sand*: சைசுதம.

கருமணல்; black sand: அறல்.

துண்மணல்; fine, or small, sand: அரிமணல்.

பருமணல்; coarse sand.

வெண்மணல்; white sand.

மணற்காளான்; a frog *politely*.

மணற்றரை; sandy ground.

மணற்றவளை; a frog living under sand, and said to be eaten. *Besch.* துணல்.

மணவறை,

மணவாட்டி, and

மணவாளன்; *see under* மணம், a wedding.

மணலை; *sub. the same as* அடுப்பு, a hearth. *Sat.*

மணற்றரை, and

மணற்றவளை; *see under* மணல்.

மணுட்டி, and

மணுளன்; *see under* மணம், a wedding.

* மணி; *sub. 1. a gem*: காசறை, a jewel; 2. a pearl:

முத்து; 3. the wattles on the throat of sheep: அதர்;

4. the wrist. *Wils. S. D. p. 639. MANI.* 5. a stone which extracts poison from any part bitten by snake:

விஷக்கல்.

நவமணி; the nine precious stones.

1. கோமேதகம், cinnamon stone, or onyx;

2. நீலம், sapphire;

3. பவளம், coral;

4. புட்பராகம், topaz;

5. மரகதம், emerald;

6. மாணிக்கம், ruby; carbuncle;

7. முத்து, pearl;

8. வைபீசியம், cat's eye, or lapis lazuli, and

9. வயிரம், diamond. *Sat.*

நவமணிமாலை; *see* பிரபந்தம், 14.

மணிகோகிறது; to string beads, pearls, &c.

மணிக்கட்டு; the joint of the hand, the wrist: கணுக்கை, கிணுத்தம்.

மணிதருவிடுகிறது; to perforate, or drill, pearls, &c.

மணிபந்தம்; the wrist. *Wils. S. D. p. 639. MANI-BAND'HA.*

மணிமாலை; 1. a string of precious stones: ஆரம், பஞ்சகம; 2. *see* பிரபந்தம், 19.

மணிமேகலை; a poem, regarded as a classical authority: *see under* காவிப்பம், 9.

மணிவட்டம்; a string of pearls, or gems.

மணிவட்டம்; 1. *the same as* பாத்தாலம், an ornament for the feet; 2. *the same as* வீரக்கழல், an ornament, worn round the feet by a வீரன், or warrior.

உருத்திராக்ஷமணி; *see* உருத்திராக்ஷம், *under* உருத்திரம்.

குஞ்சுமணி; a small silver-plaited ornament, worn by male children.

சிரோமணி; *see under* சிரம்.

செம்மணி; a precious stone, a ruby.

மணி; *sub. 1. the same as* அழகு, beauty;

2. *the same as* ஒசை, sound;

3. *the same as* கறுப்பு, blackness. *Sat.*

4. a grain, a kernel;

ஒருமணியுரியான்; he gives not even a grain. *Besch.*

5. little beads of gold;

6. the eye-ball: கண்மணி;

7. a bell, or gong.

அகண்மணி; a flat gem, or bead; a precious stone of a superior kind, as a diamond, a ruby, &c.

குன்றிமணி; *see under* குன்றி.

துளசிமணி; *see under* துளசி.

நாயகமணி; 1. the uppermost, or principal bead, in which the string of a rosary, or the string of beads is clasped: *see* மேரு; 2. the principal precious stone placed in the middle of a breast-plate.

நான்மணிமாலை; *see under* நால்.

மணிதட்டுகிறது; to strike a gong.

மணித்தக்காளி, மணத்தக்காளி; *see under* தக்காளி.

மணிப்பூ; a turtle dove that has spots like grains around the neck.

மணிமங்கலம்; the name of a village.

மணிமலை; *the same as* பொன்மலை, *Meiru*, the gold mountain. *Sat.*

மணியழகிறது; to strike a bell.

மணியாட்டுகிறது; to tinkle a hand-bell.

மணிவலை; a kind of net to catch fish.

மணித்தக்காளி; *see under* the preceding word.

* மணிப்பூகம்; *sub. the region of the navel*, நாபிலைநாளம்: *see* ஆறுதாரம், *under* ஆறுதாரம்.

மணிப்பூ,

* மணிமங்கலம்,

மணிமலை, and

* மணிமாலை; see under மணி.

மணியக்காரன்; see under the following word.

மணியம்; *sub.* a subordinate revenue office under a *Tahsildar*, surveyorship of the revenue of lands: appointment, or post, over a village: ஊர்மணியம், or district: வட்டமணியம்.

கோயில்மணியம்; administration of a pagoda.

மணியக்காரன்; one who holds that office.

மணியக்காரபாறுபண்ணுகிறது; to perform the office of a surveyor.

மணியகட்டையிடுகிறது; to put one in the office of surveyor.

மணியததைப்பிடுகுகிறது; to deprive one of his surveyorship.

மணியத்துக்கேற்றவன்; one who is fit for a surveyorship.

மணியமபண்ணுகிறது, or விசாரிக்கிறது; the same as மணியக்காரபாறுபண்ணுகிறது.

மணியாசம்; *sub.* the polish given to plaster on walls.

மணியாசமிடுகிறது; to give the plaster a polish.

மணிவடம்,

மணிவட்டம், and

மணிவலை; see under மணி.

மணை; *sub.* a kind of stool; a low bench; a seat; ஞாசனம். *Sat.*

ஆசனம்; see under ஆச.

பருத்திமணை; an instrument by which cotton is cleaned from its seeds.

மண்; *sub.* 1. the same as ஓப்பன், ornament, or decoration: அலங்காரம்.

மண்ணுகிறது; *v. a. Pr.* ண்ணினேன், *Fut.* ண்ணுவேன், *Imp.* ண், *Inf.* ண்ண; 1. to decorate: அலங்காரிக்கிறது; 2. to polish a gem, to scour any metallic vessel.

மண்ணல்; 1. an adorning: அலங்காரத்தல்; 2. a polishing, a scouring: கழுவுதல், or கழுவுதல்.

மண்ணுறுத்தல்; an adorning, embellishing: அலங்காரத்தல். நீதிநெறிவிளக்கம்.

2. the same as சுட்டசாந்து, mortar, plaster.

3. the same as பூமி, earth, ground: *comp.* கிழ்பத்தொழிக்குறுப்பு, ய;

4. the same as மலை, a mountain;

5. the same as மாட்சிமை, excellency;

6. the same as முழவின்மார்ச்சினை, the black composition which is put, or smeared, upon the middle of a tablet, to increase its sound. *Sat.*

கனிமண்; clay: see under கனி.

மடக்கலம்; an earthen vessel.

மடக்குகிறது; commonly மக்குகிறது; *v. n. Pr.* டக்கினேன், *Fut.* டக்குவேன், *Imp.* டக்கு, *Inf.* டக்க, and

மடகிப்போகிறது; to vanish away, to disappear a colour, to grow dirty, or rusty, or mouldy: அருகேறுகிறது; to perish, கெடுகிறது; to die away.

மடக்கழுகிறது; *v. a.* to damage, to dim, to destroy; also to lose money by negligence. *Besch.*

மடக்கல்; a being rusty, mouldy, damaged, obscured.

மடக்கிடக்கிறது; to be in a damaged, or perishing, state.

மடக்குகை; 1. *verb. noun*: evanescence, vanishing disappearance; damage; 2. *sub.* an earthen mould, for casting melted metals: மண்ணினுழைப்பதமுறை.

மடக்கவர்; a mud-wall.

மடப்பகைஞன்; the same as குயவன், a potter: மண்ணுக்குச்சத்தரு. *Sat.*

மடப்பாண்டம்; an earthen vessel; *Met.* the body.

மடப்பாதிரம்; any earthen vessel.

மடப்பாணை; an earthen pot.

மண்சலம்; the same as மடக்கலம்.

மண்மிணணி; an earthen bowl.

மண்கொத்தளம்; a bulwark of earth, a rampart.

மண்டலம்; (*from* மண், and தலம், a place) the earth, பூமி: *opp.* விண்டலம், the sky.

மண்ணகடடி; the same as மண்ணுக்கடடி.

மண்ணரிதார்; a cord, by which potters cut off the earthen vessel, or pot, from the wheel.

மண்ணரிவான்; the same as குயவன், a potter. *Sat.*

மண்ணவர்; the same as மனிதர், men.

மண்ணுக்கடடி; 1. a clod: மண்கடடி; 2. a thing of no importance.

மண்ணுக்கடடிமாப்பினைக்கு ஒருமுட்டைப்பணிபாரம்; for a bridegroom made of a clod a cake of dried dung. *Prov. i. e.* any one is to be served according to his situation, or circumstances.

மண்ணுறை; a desire of landed property, or of ruling earthly kingdoms: see under ஆறை. *Besch.*

மண்ணுப்போகிறது; to turn into earth.

மண்ணுப்போவாய், மண்ணுத்தெருப்பழுதியுமாப்போவாய்; a curse: mayest thou be reduced into earth, and mire of the street!

மண்ணிடுகிறது, or பூசுகிறது; to plaster with clay.

மண்ணிலம்; the same as பூமி, the earth. *Sat.*

மண்ணிலேதினறுவழக்கோரஞ்சொல்லலாமா; see under ஞாசனம்.

மண்ணீடு; 1. *the same as திண்ணை*, a high sitting place along the outside of a house; 2. *the same as மாடம்*, a hole, or place, in a wall to put in a light, or any thing else.

மண்ணீட்டாளர்; *the same as கிழ்பாசாரியர்*, architects. *Sat.*

மண்ணீரல்; the earthy intestine, *i. e.* the milt, or spleen. *Besch.*

மண்ணுகுடையவன்; 1. a proprietor of land; 2. *the same as மண்ணுகுடையான்*, a potter: குயவன். *Sat.*

மண்ணுணிப்பாமடி; a snake which eats earth; and மண்ணுணிப்பாமடி; *the same*: it seems to have a head at the tip of its tail. *Besch.*

மண்ணுலகு; *the same as பூமி*, the earth. *Sat.*

மண்ணைக்கிணடுகிறது; to dig in the ground.

மண்ணைச்சேக்கிறது; to scratch the ground.

மண்ணோர்; *the same as மனிதர்*, men. *Sat.*

மண்நாங்கிப்பலகை; see நாங்கி, under நாங்குகிறது.

மண்பறிக்கொடுக்கிறது; *lit.* to give land up to the spoil: *i. e.* to be deprived of land by force, or fraud.

மண்பொதுத்ததை; *the same as பிரமன்*, an epithet of Brahma: பூமிவிலிருக்கும் வஸ்துகளுக்கெல்லாத ததை. *Sat.*

மண்மகன்புதல்வர்; *lit.* the sons of the goddess-earth: *the same as வேளாளர்*, husbandmen, who possess the ground and till it: பூபாலர். *Sat.*

மண்மக்கள்; *the same as குத்திரர்*, men of the fourth, or servile, tribe.

மண்மாரி; a sand-shower.

மண்மேடு; a hillock, a rising ground.

எங்கள் மண்மேடுகளுக்கு ஒப்பாக்கினவர்கள்; they who have made us like a heap of earth: Psalm. cxxxvii. 3.

மண்வாரி; a great wind raising the dust.

மண்வெட்டி; a country hoe, used for digging earth.

மண்கண்ணை; *sub.* 1. *the same as குட்டுமுடி*, an earthen pan, or larger vessel, having parchment glued over the mouth; used as a tabour, or drum; 2. *the same as வாசலியம்*, any kind of drum, or tabour. *Sat.*

மண்கலம்,
மண்கிண்ணி, and
மண்கொத்தளம்; see under மண்.

மண்டகம்; *sub.* a cake of flour without sugar: சருக்கைபோலாதகொதுமைப்பூரி.

மண்டக்கன், or மண்டக்காள்; *sub.* one that draws the divers, at a pearl-fishery, by a rope. *Besch.*

* மண்டபம்; *sub.* 1. an open building opposite to a fane; in which the idol is placed, on some festival occasions. Wils. S. D. p. 640. MANDAPA. 2. a public resting place, for travellers.

* மண்டம்; *sub.* 1. scum, skimmings. Wils. S. D. p. 639. MANDA. 2. *the same as தயிரோடு*, the cream of artificially curdled milk.

மண்டோதரி, or மந்தோதரி; the wife of Ravana.

* மண்டலம்; *sub.* 1. a region, a country, a province. Wils. S. D. p. 640. MANDALA. 2. see under மண்; 3. a circle: வட்டம்: *comp.* சேரமண்டலம், and தீவ, ஓ. under திறகிறது; 4. a course of regimen of 40 days continuance.

மண்டலம், ம; three regions, or parts in the human body, பிண்டத்தினுள்ளன:

1. அககிணினண்டலம், the lower abdomen, see under அககிணி;
2. ஆதித்தமண்டலம், the stomach, and heart: see under ஆதித்தன், and
3. சந்திரமண்டலம், the shoulders, and head: see under சந்திரன்.

மண்டலம், எ; seven regions in the universe.

1. வாயுமண்டலம், the region of wind, under Vayu;
2. வருணமண்டலம், the watery region, ruled by Varuna;
3. சந்திரமண்டலம், the region of the moon;
4. சூரியமண்டலம், the region of the sun;
5. நட்சத்திரமண்டலம், the starry sky, or region of the stars: சோதிமண்டலம்;
6. அககிணினண்டலம், the region of fire: under Agni;
7. திரிசங்குமண்டலம், the region in which திரிசங்கு, (Trisancu) the father of அரிச்சந்திரன் (Harischandra) lives, being the stars in the southern cross. *Sat.*

தருவமண்டலம்; the region near the north celestial pole.

மண்டலிக்கிறது; *v. a. Pr.* விததேன, *Fut.* விப்பேன, *Imp.* வி, *Inf.* விக்க; to bend, to make circular: மட்டிக்கிறது.

மண்டலித்தல்; the act of making circular: மட்டித்தல்.

மண்டலீகர்; *the same as அரசர்*, kings. *Sat.*

மண்டலேச்சவரன்; 1. an Emperor, a Supreme Ruler, whose powers are variously defined, by different authorities. Wils. S. D. p. 640. MANDALESVARA. நாற்பதின் காவதமுன்சுதேயமாயினுநருயிரகிராமமாயினுமபுரகருமரசன். *Sat.*

2. an independent monarch : மறநெருவரைப்பணியா
துலகாங்வேன. Sat.
பரமண்டலம் ; see under பர.
முகமண்டலம் ; the face.
முகமண்டலகண்ணை, or
முகமண்டலப்பிரகாசம் ; the light of one's counte-
nance.

* மண்டலி ; sub. 1. the name of a venomous snake ; of
which there are two kinds ;
1. இரத்தமண்டலி, the bite of which causes blood
to come out of the pores, and
2. சித்தமண்டலி, by the bite of which the body is
taken with cold and shivering.

2. a dog ;
3. a cat. Wils. S. D. p. 640. MANDALIN.
4. the same as கூட்டம், a crowd ;
5. the same as பூமி, the earth ;
6. the Imperative of மண்டலிக்கிறது. Sat.

மண்டலிக்கிறது,
மண்டலித்தல்,
* மண்டலீகர், and
* மண்டலேச்சுவரன் ; see under. மண்டலம்.
மண்டல் ; see under மண்டுகிறது.
மண்டா ; sub a kind of weapon, a hog-spear, a fish-
spear.
மண்டாக்கள் ; sub. pl. fish-spears : Job xl. 26.
மண்டி ; sub. 1. dregs, or sediment, at the bottom of a
vessel : வண்டல ;
2. a bending posture of the body, or a sitting squat like
a monkey. Bresch.
மண்டிப்போடிகொண்டிருக்கிறது ; to sit with
bended legs.
3. a large market place : பெரியகடை.
மண்டிக்கை ; sub. the same as அப்பவர்க்கம், a kind of
bread, or cake.
மண்டிலம் ; sub. 1. the same as குதிரை, a horse ;
2. the same as கூத்து, a dance, or play ; 3. the
same as நாடு, a country ; 4. the same as போர், a
battle, war ; 5. the same as வட்டமாயோடல், a cir-
culating motion in a circle. Sat. 6. used in books for
மண்டலம்.
மண்டுகால் ; see under the following word.
மண்டுகிறது ; v. a. Pr. முன்ன. Fut. முன்ன, Imp. மு,
Inf. டு ; 1. to be pressed, urged : நெருங்குகிறது ;
2. to come in great parties, or flocks, or multitudes,

as enemies, flies, &c. 3. to snatch away any thing, as
meat, &c. to steal : மண்டிக்கொண்டுகிறது.
மண்டல் ; 1. the same as நெருங்கல், a pressing, a
thronging ; 2. the same as மிகல், an abounding.
Sat.
மண்டுகால் ; a prop : மூட்டுக்கால்.
மரத்துக்குமண்டுகால் கொடுக்கிறது, or மண்டலவைக்கி-
றது ; to prop a tree.
மண்டிதல் ; the same as மண்டல்.
மண்டெரி ; the same as மிக்கடி, a furious fire. தீநெ-
றிவிளக்கம்.
மண்டிதல் ; see under the preceding word.
* மண்டுகம் ; sub. 1. a frog ; 2. the name of a Muni.
Wils. S. D. p. 640. MANDUCA.
மண்டுகம் ; see under மண்டுகிறது.
மண்டை ; sub. 1. the skull : சபாலம். தலையோடு, மண்டை-
யோடு ; 2. the same as இரப்போர்சலம், a beg-
gar's pot, or porringer. Sat. Used only by Saiva
mendicants, and derived from the tale of Siva as a
mendicant, having made use of Brahma's skull.
அவனுக்கு மண்டைபட்டிமுக்குகிறது, or ஊர்ந்துகொண்டிரு-
க்கிறது ; a worm is crawling in his head, i. e.
he is obstinate, or has "a maggot in his brain."
மண்டைகுடைகிறது ; to have head-ache.
மண்டைக்குடைச்சல் ; an aching of the head.
மண்டைக்கர்ப்பான ; a kind of eruption on the head of
little children : see Ains. Mat. Med. Hin. p. 274.
மண்டையிலேதாக்குகிறது ; to strike, or touch, or affect,
the head.
மண்டைக்கரப்பான், and
மண்டைக்குடைச்சல் ; see under the preceding word.
* மண்டோதரி ; see under மண்டம்.
மண்ணக்கட்டி,
மண்ணரிநார், and
மண்ணரிவான் ; see under மண், earth.
மண்ணல் ; see under மண், ornament.
மண்ணவர்,
மண்ணாங்கட்டி,
மண்ணாசை,
மண்ணிலம்,
மண்ணீடு,
மண்ணீட்டாளர்,
மண்ணுடையான்,
மண்ணுணிப்பாம்பு,

மண்ணுலகு, and

மண்ணுனிப்பாம்பு; see under மண், earth.

மண்ணை; sub. 1. the same as அறிவிலவான, an ignorant man; 2. the same as துளமை, tender age, youth, 3. the same as பிசாசம, a devil. Sat.

மண்ணோர்,

மண்தாங்கிப்பலகை.

மண்பொதுத்தந்தை,

மண்மகள்புதல்வர்,

மண்மக்கள்,

மண்வாரி, and

மண்வெட்டி; see under மண், earth.

* மதகயம், and

* மதகரி; see under மதம்.

மதகு; sub. the same as தீரோடி, a sluice. Sat.

மதக்கம், and

மதக்கிறது; see under மதம், 7.

* மதங்கித்திரி; the same as மதங்கி, which see.

* மதங்கநாதர்; see சித்தர், கூ. under சித்தி.

* மதங்கம்; sub. the name of a mountain: குர்மல.

மதகசர்; the same as பாணர், those who chant panegyrics. Sat.

மதகசை; the name of a rishi, or muni.

மதங்கர், and

* மதங்கன்; see under the preceding word.

* மதங்கி; sub. 1. the same as காவி, Cāli; 2. the same as பாடுவாள, or பாடினி, a singing woman, the wife of a panegyrist: மதகசந்திரி, விறவி; 3. a young woman of sixteen years old: பதினாறுவயதுபெண். Sat.

* மதகிதன்,

* மதகிதாபனம்,

மதத்தல்,

மதத்தவள்,

மதநீர்,

மதமத்தகம்,

மதமத்தம்பூ,

மதமத்தன்,

மதமத்தை,

மதமெடுக்கிறது, and

மதமொய்; see under the following word.

* மதம்; sub. 1. thought, intention, purpose, wish, mind;

2. consent, approbation: சும்மதம். Wils. S. D. p. 641.

MATA.

3. joy, pleasure: மனக்கனிப்பு;

4. the mucus that flows from an elephant's temples, when in rut: யானைமதம், or மதநீர்;

5. madness, insolence, wildness, venereal fury, passion: see அகததாறுபாடு, under அகம், the mind, and அஷ்டாநசூறமம்;

6. inebriety, intoxication: மஸ்து, phrenzy;

7. presumption, pride, arrogance. Wils. S. D. p. 643.

MADA.

மதசயம்; an elephant at rut, and fierce.

மதகரி; the same as ஆண்யானை, a male elephant. Sat.

மதகசம்; the drowsiness caused by eating, or drinking too much, or by using opium: மததம்.

மதத்திருக்கிறது; the same as மதிகிறது.

மதநீர்; the same as மதம், 4.

மதப்படுகிறது; the same as மதமெடுக்கிறது.

மதமடக்குகிறது; to subdue fury, or madness, or passion.

மதமடங்குகிறது; or அடங்கிப்போகிறது; pride, insolence, &c. is subdued, assuaged.

மதமத்தகம்; the same as சஞ்சா, Cannabis, an intoxicating plant: Bang.

மதமத்தம்பூ; see ஊமத்தை.

மதமத்தை; see மத்தை.

மதமத்தன், or மதோன்மத்தன்; one who is intoxicated, and fierce: மதத்தினுலமயங்கியிருக்கிறவன்.

மதமெடுக்கிறது; to become intoxicated, and savage, to grow lusty, and voluptuous: மதத்துப்போகிறது.

மதவானை; the same as மதசயம்.

மதகிறது; v. n. Pr. மதத்தேன, Fut. மதப்பேன, Imp. மத, Inf. மதக்க; மதத்திருக்கிறது;

1. to be delighted, or joyful: செருக்காயிருக்கிறது;

2. to be, or grow, fat, to be lascivious: கொழுக்கிறது.

அவர்களுடைய கண்கள் மதத்தபார்வையாப்பார் கின்றன; their eyes stand out with fatness: Psal. lxxiii. 7.

3. to be mad, to be furious: மயங்குகிறது;

4. to be intoxicated: வெறியாயிருக்கிறது.

மதத்தல்; verb. noun.

மதத்தவன்; a petulant, intriguing, or elated, woman: see வானிதி.

மதத்துப்போளமரம்; a luxuriant tree, that has too many branches, and twigs.
 மதாமல்து, or
 மதாமதது; commonly, not elegantly, great madness, intoxication.
 மதாளிகிறது; v. n. Pr. தீததேன, Fut. கிப்பேன, Imp. கி, Inf. கிக்க; to luxuriate, to grow rank, as plants: மதமெடுகிறது.
 மதோன்மத்தன்; see மதமத்தன்.
 8. the same as வலி, strength. Sat. மதமொய், and
 மதாவளம்; the same as யானை, an elephant, so called from its strength: வலிப்பொருத்தியானை.
 9. a religious sect, a mode of credence: சமயமதம்; comp. Wils. S. D. p. 641. MATA.
 மதத்தன்; one who belongs to a religious denomination.
 மதத்தாபனம்; 1. a religious institution; 2. a polemical discussion.
 மதத்தாபனமபண்கிறது; 1. to found a sect, 2. to refute, or argue, in controversy.
 மதாச்சாரம்; the rule, or established manner, of a sect; மதத்தின் நடக்கை.
 மதாச்சாரத்தின்படி நடக்கிறது; to lead a religious life: comp. ஆசாரம்.
 சிவமதம்; the Saiva-system.
 துருஷ்கமதம்; the Mahomedan religion, இஸ்லாமான்மதம், Islamism.
 பொய்மதம்; a false religion.
 விஷ்ணுமதம்; the Vaishnava-system.
 மதர்; sub. 1. the same as களிப்பு, joy; 2. the same as மிகுதி, abundance; 3. the Imperative of the following word.
 மதர்கிறது; v. n. Pr. தர்ந்தேன, Fut. தர்ப்பேன, Imp. தர், Inf. தர்க்க; 1. to rejoice; 2. to be full of joy: அதிசேநதேநாஷப்படுகிறது. Sat.
 மதர்த்தல்; the same as களித்தல், a rejoicing.
 மதர்ப்பு; the same as களிப்பு, joy.
 மதர்வு; 1. the same as களிப்பு, joy; 2. the same as மிகுதி, abundance.
 மதர்க்கிறது,
 மதர்த்தல்,
 மதர்ப்பு, and
 மதர்வு; see under the preceding word.
 மதலிகை; sub. 1. a kind of jewel, an ornamental chain in goldsmith's work: ஆபரணத்தொடக்குவடிவு; 2. the

same as அக்கைகள், ornaments of hanging fringes. Sat.
 மதலை; sub. 1. the same as கோடுகை, a projection, an angle of the roof of a house;
 2. the same as கோனறைமரம், a tree: Cassia.
 3. the same as தூண், a column, a pillar; முதலில்லார்க்குதிப்பயிற்செய்து மதலையாம், சார்பில்லார்க்கிவந்திவ. Those who have no principal get no interest, and those who have no pillar-like support have no stability.
 4. the same as மகன், a son;
 5. the same as மரகவம், a ship. Sat. மதலைச்சொல்; erroneously for மழலை.
 மதலைச்சொல்; see under the preceding word.
 மதவானை; see under மதம்.
 * மதனகாமேசுரமரம், and
 * மதனசாஸ்திரம்; see under the following word.
 * மதனம்; sub. 1. a churning, rotation. Wils. S. D. p. 643. MAT'HANA.
 2. lust, carnal desire, காமம்; comp. மதம், 3. Wils. S. D. p. 643. MADANA.
 மதனகாமேசுரமரம்; the same as காமமரம்.
 மதனசாஸ்திரம்; an erotic treatise, one such is called கோகோகம்; see கலைஞானம்.
 மதனன்; the Hindu Cupid: மன்மதன்.
 3. the same as மெனமம், silence, patience. Sat. மதனமாயிருக்கச்சொல்லுகிறது; to command silence. மதனமாய்க்கேட்குகொண்டிருக்கிறது; to hear quietly, and patiently.
 மதனம்மலைபைச்சாதிக்கும்; silence resists a mountain. }
 * மதனன்; see under the preceding word. Prov. }
 * மதன்; sub. 1. the same as அழகு, beauty; 2. the same as கலக்கம், confusion; 3. the same as சாமன, Cāma; 4. the same as மரபுமை, excellency. Sat.
 மதன்; sub. 1. the same as வலி, strength; 2. the same as வளமை, fertility, fatness: கொழுமை. Sat.
 மதாச்சாரம்; see under மதம், a sect.
 * மதாளி; sub. 1. the same as ஆபரணம், jewel; 2. the same as பெருமபதகம், a great breast plate: மார்ப்பதகம்.
 மதாமல்து, and
 மதாமத்து; see under மதம், 7.
 * மதாவளம்; see மதம், strength.
 மதாளிக்கிறது; see under மதம், 7.

* **மதி**; *sub.* 1. knowledge: அறிவு, understanding, intellect, prudence: புத்தி; அவமதி; *the same as* மதிமயக்கம். புத்திமதி; *a pleonasm*, understanding, prudence, instruction, admonition. புத்திமதிசொல்லுகிறது; to instruct, to admonish. மதிக்கெட்டகாரியம்; an unwise affair. மதிக்கெட்டவன்; one void of understanding. மதிக்கேடான நடத்தை; a foolish behaviour. மதிப்பிராத்தி; *the same as* மதிமயக்கம். மதிமயக்குகிறது; to be foolish, or silly, to be mad, or out of one's wits. மதிமயக்கம்; foolishness, dulness. மதிவிலகாள்; ye fools: புத்திவிலகாதவர்களே. நீதி தெரிவினக்கம்.

2. respect, reverence, *also* estimation, valuation. Wils S. D. p. 641. MATI. அவமதி; want of respect, contempt. இறக்குமதி; importation; and ஏறமமதி; exportation: *see under* இறக்கம், and *under* ஏறுகிறது. மதிக்கிறது; *v. u. Pr.* நிதநேன, *Fut.* திப்பேன. *Imp. தி. Inf.* திக்க: 1. to esteem, to respect, to regard: பெருமையாகவேண்டுகிறது; 2. to estimate, to appraise: விவையறிதானிக்கிறது; 3 to consider: கருதுகிறது, நினைக்கிறது. மதித்தல்; 1. a valuing, an appraising. *S.t.* 2. a considering: கருதல். மதித்துப்போடுகிறது; to estimate, to value. மதிப்பிக்கிறது; *Pr.* திப்பித்தேன. *Fut.* திப்பிப்பேன, *Imp.* திப்பி, *Inf.* திப்பிக்க; to cause to esteem, to cause to respect: வியப்பிக்கிறது, to cause to value, or appraise. மதிப்பித்தல்; captivation: வியப்பித்தல். நீதி தெரிவினக்கம். மதிப்பு; valuation.

3. *the same as* கற்க்கடகவிராசி, Cancer, in the Zodiac; 4. *the same as* சந்திரன், the moon; அவர்மதி; a clear, or bright, moon. மதிக்கர்மை; *see* சந்திரலவணம், rock salt. மதிக்கணம்; *see* அஷ்டகணம், *under* அஷ்டம். மதிசகன்; associate of the moon, an epithet of மன்மதன். மதிசகையன்; an epithet of Siva, as bearing the moon on his matted hair. மதிநிசை; *the same as* வடக்கு, north. மதிநாள்; Mrigasiras, the 5th lunar mansion: part of Orion. *Vide* Wils. S. D. p. 690.

மதிப்பகை; 1. caput draconis: இராசு; 2. cauda draconis: கேது. *Sat.* மதிமகன்; son of the moon: புதன், the planet Mercury. மதியம்; the moon, *the அம் is incremental in poetry.* மதியுணி; caput draconis: இராசு. *Sat.* 5. *the same as* மாதம், a month; மூம்மதி; three months. 6. an expletive: முன்னிலையகைச்சொல். *Sat.* சென்மதிபெரும்; deign to go, or advance, Sir. 7. *the Imperative of* மதிக்கிறது, to estimate, to esteem. மதிகம்; *sub.* butter-milk: *comp.* Camp. Tel. Dict. p. 440. MAJJIGA. மதிக்கர்மை; *see under* மதி, 4. மதிக்கெட்டவன்; *see under* மதி, 1. * மதிக்கணம்; *see under* மதி, 4. மதிக்கிறது; *see under* மதி, 2. * மதிக்கிறது; 1. *v. u.* to turn, to churn, to whirl: கடைகிறது; 2. *v. u.* to be fat, to be libidinous: செருகிறது. மதித்தல்; 1. *the same as* கடைதல், a turning, churning, or whirling; 2. *the same as* மதத்தல், a being stout, elated, or libidinous. *Sat.* * மதிசகன், * மதிச்சகையன், and * மதிநிசை; *see under* மதி, 4. மதித்தல்; 1. *see under* மதி, 2; 2. *see under* மதிக்கிறது, to turn. மதிநாள், and மதிப்பகை; *see under* மதி, 4. மதிப்பிக்கிறது, and மதிப்பித்தல்; *see under* மதி, 2. மதிப்பிராத்தி; *see under* மதி, 1. மதிப்பு; *see under* மதி, 2. மதிமகன்; *see under* மதி, 4. மதிமயக்கம், and மதிமயங்குகிறது; *see under* மதி, 1. மதியம், and மதியுணி; *see under* மதி, 4. மதிமயக்கம், and மதிமயங்கு; *see under* the following word. மதில்; *sub.* a wall.

மதிலுண்மேடை; the rampart within the parapet: see அகப்பா.

மதிலுறுப்பு; bastions of a wall: எதிரம.

மதிற்சூற்று; a surrounding wall: தகைப்பு.

மதிற்சூற்று; see under the preceding word.

* மது; *sub. Gen.* மதுவின்; 1. spirits distilled from the flowers of the இருபை tree, or *Bassia latifolia*; 2. honey; 3. the month of April, or season of spring; 4. any thing sweet, in flavour, sound, or disposition; 5. the sweet juice, or liquor, in the Nectarium of a flower, Nectar, மகரந்தம்; 6. the name of a *daiyya*, and also of a *racshasa*; 7. liquor, spirits, wine. Wils. S. D. p. 645. MAD'HU.

மதுகம்; 1. liquorice: அதிமதுரம். Wils. S. D. p. 645. MAD'HUCA. 2. the same as தித்திப்பு, sweet, sweetness. *Sat.*

மதுகரம்; 1. a bee, *q. d.* honey maker. Wils. S. D. p. 645. MAD'HUCARA. 2. a humming bee, a large black bee, or kind of beetle.

மதுகன; associate of spring, an epithet of மகமதன். *Sat.*

மதுகுதனன்; an epithet of Vishnu from conquering the *daiyya* Madhu.

மதுபதி; the goddess காளி, the mistress of the *daiyya* மது. *Sat.*

மதுபம்; a bee, *q. d.* honey sucker. Wils. S. D. p. 646. MAD'HUPA.

மதுபானம்; any sweet, and intoxicating, drink: மத்தியபானம்.

மதுபானமபணுகிறவன்; a drunkard, குடியன், பாளி: Psalm lxxix. 13.

மதுமாம்பல்; sweet liquor, and meat, *i. e.* a luxurious mode of living.

மதுரசம்; 1. *lit.* sweet juice, the juice of the moon plant, or *asclepias-acida*. Wils. S. D. p. 647. MAD'HURASA. 2. the same as முத்திரிகை, a parasitic plant: முத்திரிகொடி, or கோத்திரிகை, the vine. *Sat.*

மதுரம்; 1. any thing sweet, sweetness. Wils. S. D. p. 647. MAD'HURA. 2. the same as முத்திரிகை, a vine plant; 3. the same as சமஸ்சை, the tenor in music. *Sat.* 4. the red sandal-tree.

மதுரகவி; a good poem, composed according to the strictest rules of Prosody, and euphony.

மதுரபாடணம்; eloquence: see கலைஞானம், 19 under கலை.

மதுரமாய்ப்பேசுகிறது; to speak sweetly, charmingly

மதுரை; 1. the name of a town, Madura. Wils. S. D. p. 647. MAD'HURA. 2. any thing sweet.

மதுவழக்கிறது; to distill sweet liquor.

மதுவம்; the same as கள்.

மதுவெடுக்கிறது; to take honey from the comb on trees, or to take palm-tree sap from the *spatha*.

* மதுகம்; *sub.* 1. see under மது, liquorice, or honey; 2. the same as எட்டி, a tree: *Strychnos*. *Sat.* 3. tin. Wils. S. D. p. 645. MAD'HUCA.

* மதுகரம்; see under மது, honey.

மதுகை; *sub.* the same as வலி, strength. *Sat.*

மதுக்கெண்டை; see under கெண்டை.

* மதுசகன்,

* மதுசூதனன்,

* மதுபதி,

* மதுபம்,

* மதுபானம்,

* மதுமாம்பல்,

* மதுரகவி,

* மதுரசம்,

* மதுரபாடணம்,

* மதுரம்,

* மதுரை, and

* மதுவம்; see under மது.

* மதுகம்; *sub.* 1. a tree: *Bassia latifolia*: இருபை. Wils. S. D. p. 648. MAD'HUCA. 2. the same as வண்டு, a bee, in general. *Sat.*

* மதுகுணம்; *sub.* 1. a bug: மற்குணம்; 2. an elephant: யானை. Wils. S. D. p. 641. MATCUNA.

* மத்தகம்; *sub.* 1. the head: மத்தகம், the top of any thing. Wils. S. D. p. 659. MASTACA. 2. the same as ததல, the front, or forehead; 3. the same as பொலலாநிலம், a bad field. *Sat.*

* மத்தகிசன்; see under மத்தம்.

மத்தங்காய்ப்புல்; see under புல்.

* மத்தம்; *sub.* 1. the same as உன்மத்தம், perturbation of mind: மயக்கம்;

2. the same as ஊமத்தை, a plant: *Datura*, the thorn apple, a strong narcotic;

3. the same as களிப்பு, joy. Wils. S. D. p. 641. MATTA.

மத்தப்பிரமதன; 1. the same as மிக்களிப்புள்ளவன், one who is exceedingly joyful; 2. the same as மிகமயக்குள்ளவன், one who is enraged, or mad.

4. *the same as* மதது, a churning stick. *Sat.*
 மத்தசைன; an elephant, so called from its irritability.
 Wils. S. D. p. 641. MATTACISA.
 மத்தவாரணம்; 1. a furious elephant. Wils. S. D. p.
 641. MATTAVARANA. 2. a pillow in the form of
 a half-moon: திண்டு. *Sat.*
- * மத்தவாரணம்; *see under the preceding word.*
 மத்தளக்கட்டை; *see under the following word.*
 மத்தளம்; *sub.* a tabour, or drum beaten with the hand:
 தனனுமை, உறுமி.
 மத்தளக்கட்டை; *sub.* the wooden frame of a drum,
 not covered with parchment.
 மத்தாப்பு; *sub.* a large sort of blue-light.
- * மத்தி; *sub.* the middle.
 மத்தியலே; in the midst of, or while: இடையிலே.
 அவன் நான் பேசும்போது மத்தியிலே வந்தான்; he
 came while I was speaking.
 பட்டணத்துக்கு மத்தியிலிருக்கிறது; to be in the midst
 of the city.
- * மத்திகை; *sub.* 1. *the same as* குதிரைச்சமடடி, a
 horse whip. *Sat.* 2. *the same as* விளக்குத்தண்டு, a
 stand for a lamp, a candelabra.
 மத்திக்கிறது; *see* மர்த்திக்கிறது.
- * மத்திபம்; *vulgo for* மத்திமம்; *sub.* the middle, what
 is middling, or indifferent.
 என் கண்மத்திபம், or மத்திமமாயிருக்கிறது; my sight is
 indifferent, not clear.
- * மத்திமம்; *sub.* 1. *the same as* இடை, the middle, or
 waist;
 2. *the same as* சமஸிசை, 1. the tenor in music: மதுர
 ம; 2. one of the three times in music: *see* திரிகா
 லம், *under* திரி.
 3. *the same as* தடு, the middle: மையம்.
 மத்திமமாயிருக்கிறது; to be middling, or common.
 மத்திமன்; 1. *the same as* சாமானியன், a common, or
 ordinary, man; one not in any way distinguished;
 2. *the same as* நடுவுள்ளவன், one who is in the
 middle. *Sat.*
 மத்திமநாணம்; relief to the poor and distressed.
 மத்திமலோகம்; *see* மத்தியமலோகம்.
- * மத்திமநாணம்,
 * மத்திமலோகம், *and*
 * மத்திடன்; *see under the preceding word.*
 * மத்திமை; *see under* வாகீஞ்ஞு.
 * மத்தியஸ்தம்,

- * மத்தியஸ்தலம்,
 * மத்தியஸ்தன், *and*
 * மத்தியபானம்; *see under* மத்தியம்.
 * மத்தியமம்; *sub.* 1. *the same as* தடு, the middle;
 2. *the same as* நடுவிரல, the middle-finger. *Sat.*
 மத்தியமலோகம்; the middle world; the earth,
 மத்தியமன்; *the same as* மத்திமன்.
 * மத்தியமலோகம், *and*
 * மத்தியமன்; *see under the preceding word.*
 * மத்தியமாவதி; *see under the following word.*
 * மத்தியம்; *sub.* 1. the middle in general. Wils. S. D.
 p. 648. MAD'HYA.
 மத்தியஸ்தம்; mediation.
 மத்தியஸ்தன்; a mediator, an arbitrator, an umpire.
 மத்தியஸ்தலம்; 1. a neutral, or third place, indif-
 ferent to either party; 2. in limited usage, the
 place of departed souls.
 மத்தியமாவதி; a melody used at midday.
 மத்தியமலோகம்; the mid-world, the earth. Wils. S.
 D. p. 649. MAD'HYALOCA.
 மத்தியவிருத்தம்; the navel: உந்தி. Wils. S. D. p.
 649. MAD'HYAVRITTA.
 மத்தியானம்; midday, noon. Wils. S. D. p. 649.
 MAD'HYAHNA.
 இவனுக்கு மத்தியான நதிருமபிறகு; he is past fifty
 years of age.
 மத்தியானத்துக்கு மேலே; in the afternoon.
 மத்தியானநேரம்; midday, noon.
 மத்தியை; 1. one neither lascivious, nor continent:
 காட்டுநாணமுஞ்சமமாகவுள்ளவன். *Sat.* 2. a
 woman of medium age.
 2. the middle of the body, or waist: இடை;
 3. wine; vinous, or spiritous, liquor. Wils. S. D. p. 645.
 MADYA.
 மத்தியபானம்; the drinking of liquors.
- * மத்தியலோகம்,
 * மத்தியவிருத்தம்,
 * மத்திபானம், *and*
 * மத்தியை; *see under the preceding word.*
 * மத்திரிப்பு; *sub.* *the same as* சினம், anger, wrath.
 * மத்து; *see under* மர்த்திக்கிறது.
 * மத்துவம்; *sub.* a sect of Brahmans: மத்துவமதம்,
 the school of Madhavacharya, or dvaita class; as
 distinguished from the Advaita, or followers of San-
 caracharya.

- மததுவர், மாததுவர், or தந்ததுவாதிகள்; the *dvaita Brahmins*: see under தந்ததுவம்.
- * மந்துவர்; see under the preceding word.
- * மந்தை; sub. the same as ஊமந்தை, a plant: *Datura Lin.* மததம்.
- மதமந்தை புண்டது போலப்பிததுப பேசுகிறும்; thou speakest wildly, as if thou hadst eaten of the *Datura* plant.
- * மந்தக்கதி,
- * மந்தகாசம்,
- * மந்தகுணம்,
- * மந்தபுத்தி,
மந்தப்படல்,
மந்தமா, and
- * மந்தமாருதம்; see under the following word.
- * மந்தம்; sub. 1. slowness, tardiness; 2. daintiness, stupidity; 3. a sickness, dyspepsia; 4. smallness, littleness; 5. idleness, laziness; 6. drunkenness; 7. lowness of tone in music. *Wils. S. D. p. 652. MANDA.* அதுனசுமந்தகொடுக்கும்; that will give you an indigestion.
- மந்தகதி; slow pace of a horse.
- மந்தகாசம்; a species of consumption: see under காசம்.
- மந்தகுணம்; a slow nature, or disposition.
- மந்தபுத்தி; a dull wit.
- மந்தப்படுகிறது, or
மந்தமாவிற்குகிறது; to be crude, not well digested: மந்தகுகிறது.
- மந்தப்படல்; indigestion.
- மந்தமா; the same as யானை. *Sat.* an elephant, so called from its slow going.
- மந்தமாருதம்; the same as தெனறல், south wind, from its gentleness.
- மந்தன்; 1. the same as கூர்மையிலலான, a stupid, slow, lazy fellow; 2. the same as சனி, an epithet of Saturn. *Sat.*
- மந்தவாரம்; Saturday.
- மந்தஹாசியம்; a smile, a gentle laugh. *Wils. S. D. p. 652. MANDAHASYA.*
- மந்தாசினி; the celestial Ganges. *Wils. S. D. p. 652. MANDACINI.*
- மந்தாசம்; the same as மந்தஹாசியம்.
- மந்தினி; the same as தயர்க்கடைதாழி, a churn. *Wils. S. D. p. 652. MANT'HINI.*
- மந்தோதரி; an epithet of the wife of *Ravana*.

- மந்தவோசை; 1. the bass in music: see under திசை; 2. a solemn sound: *Psal. xcii. 2.*
- மந்தித்திறது; v. n. *Pr. நிததேன. Fut: நிபபேன, Imp. நி, Inf. திக்க;* to have crudities, or indigestion: see மந்தமாவிற்குகிறது.
- மந்தித்தல; verb. noun: a being crude, or indigested.
- * மந்தாரம்; sub. 1. *Sverga*, the world of the celestials, தேவலோகம்; 2. the mountain *Mandara*, used in churning the Ocean, after the deluge. *Wils. S. D. p. 652. MANDARA.* one of the eight mountains: அடிடமிரிலலானது. *Sat.* 3. the same as மந்தவிசை, the bass in music. *Sat.*
- * மந்தாரை; sub. 1. the same as கூனி, the female servant of கைசேசி, one of the wives of தசரதன், or *Dasara-t'ha*; 2. the daughter of விரோசனன் son of *Prahlada* and father of *Mahabali*.
- * மந்தவாரம், and
மந்தவோசை; see under மந்தம்.
- * மந்தனம்; sub. the same as யானைமுகபடரம், an ornamented cloth put upon the forehead of an elephant. *Sat.*
- * மந்தன், and
- * மந்தஹாசியம்; see under மந்தம்.
- * மந்தாசினி; 1. see under மந்தம்; 2. the same as அசுபநானாசனவன், a woman of sixty years. *Sat.*
- * மந்தாசம்; see under மந்தம்.
- மந்தாரகாசம், and
மந்தாரச்சுலை; see under the following word.
- மந்தாரம்; sub. gloominess, cloudiness: மப்பு.
மந்தாரகாசம்; a kind of Asthma: see under காசம்.
மந்தாரச்சுலை; a black stone: கொண்டற்கல்.
மந்தாரமாவிற்குகிறது, or மந்தாரம்போடுகிறது; to become, cloudy, to be dark.
- * மந்தாரம்; sub. 1. one of the five trees of *Sverga*. *Wils. S. D. p. 652. MANDARA.* see ஐந்தரு, under ஐ. *arj.* 2. a tree, செம்பரத்தை: *Hibiscus Rosa Sinica. Sat.*
- மந்தாரை; sub. a tree: *Bauhinia variegata.* It is also the general name of different varieties.
- அந்திமந்தாரை, a plant: *polyanthes tuberosa*: see அந்திமலவிகை, under மலவிகை.
- காட்டுமந்தாரை; *Bauhinia tomentosa*: ஆந்தி.
கொக்குமந்தாரை; *Bauhinia acuminata.*
செவப்புமந்தாரை; *Bauhinia purpurea.*
வெள்ளமந்தாரை; *Bauhinia candida.*

* மந்தானம்; *sub.* a churning stick. Wils. S. D. p. 652.

MAN'THANA.

மந்தி; *sub.* 1. *the same as* கருகருகுகின்பென், the female of the black baboon; 2. *the same as* பெண்குரகரு, the female of a monkey in general; கடுவன், the male ape; 3. *the same as* பெண்முகு, the female of another kind of large ape, or marmoset; 4. *the same as* வண்டு, a black bee, a beetle; 5. *the Imperative of the following verb.*

* மந்திக்கிறது; *see under* மந்தம்.

மந்திட்டி; *sub.* Madder of Bengal: Rubia Manjith Roxb. *see* Ainslie's Mat. Med. Hind. p. 25.

மந்தித்தல்; *see under* மந்தம்.

மந்திரகூர்மை,

மந்திரகூறை,

* மந்திரக்காரன், *and*

* மந்திரசாஸ்திரம்; *see under the following word.*

* மந்திரம்; *sub.* 1. a section of the Vedas, a form of prayers; the first practical part, including prayers and hymns: *see* வேதாவகம், *and* உபநிடதம், a formule sacred to any individual deity; 2. a mystical verse, or form, of exorcising; 3. private deliberation, secret consultation. Wils. S. D. p. 651. MANTRA. 4. *the same as* அரசன்மனை, the king's residence; 5. *the same as* எண்ணம், opinion; 6. *the same as* குதிராப்பந்தி, a horse stable; 7. *the same as* தேவர்கோவில், a temple, the place of the gods; 8. *the same as* வீடு, a house; 9. the name of a country: *சூர்* தேயம் Sat.

மந்திரகூர்மை; rock-salt: தூதுப்பு.

மந்திரகூறை; a garment; *bestowed, with benediction, on a bride.*

மந்திரக்காரன்; *the same as* மந்திரவாதி.

மந்திரசாஸ்திரம்; *see* கலைஞானம், 11. *under* கலை.

மந்திரஞ்செய்கிறது; to mutter inaudibly mystic formula.

மந்திரஞ்சொல்லுகிறது; to recite prayers.

மந்திரதந்திரம்; a gesture with the fingers, on repeating mystic formula: *மந்திரமுகைகததொழிதல்.*

மந்திரதந்திரத்தினால் மயக்கமவருவிக்கிறது; to bewilder by enchantment.

மந்திரமுகுப்போடுகிறது; a repeating the whole round of prayers, marked by a string of beads.

மந்திரமுகுவேறகிறது; to cast into any object, or to effect the power of, a mantra.

மந்திரமபடிக்கிறது; 1. to learn forms of prayers; 2. to read prayers, *local usage.*

மந்திரவாதம்; recitation of a *mantra*, an incantation; மந்திரஞ்சொல்லல்.

மந்திரவாதி, *or* மந்திரக்காரன்; a magician, an exorcist, a sorcerer.

மந்திரவான்; a sword received as a celestial gift.

மந்திரவீதி; a rule of incantation.

மந்திரவீதியாய்ச்செய்கிறது; to do, or perform, a thing by incantation.

மந்திரவீதியாய்முடிக்கிறது; to finish by incantation.

மந்திராட்சதை; rice, blessed, and given, by *Brahmans* to their disciples.

மந்திராயுதம்; *see under* அல்திரம்.

மந்திராலோசனை; private deliberation, or consultation.

மந்திரி, *pl.* மந்திரிகள், *or* மந்திரிமார்; 1. a counsellor, or adviser, a king's counsellor, or minister. Wils. S. D. p. 651. MANTRIN *comp.* அரசன்.

சூர்மந்திரி, *or* கெட்டமந்திரி; a bad adviser, as the devil.

மந்திரித்தனமபண்ணுகிறது; to exercise the charge of a minister of state.

2. one who foretels future events: வருங்காரியஞ்சொல்வோன்;

3. *the same as* குடேரன், the moon: சுந்திரன்;

4. ககிரன், the planet Venus;

5. புதன், the planet Mercury;

6. வியாழம், the planet Jupiter;

7. *the Imperative of the following word* Sat.

மந்திரிக்கிறது; *v. n. Pr. நிததேன. Fut. நிபபேன. Imp. நி. Inf. நிகக;* 1. to recite mystic forms, to enchant, or use magic, to recite forms of incantation; 2. to give had advice.

மந்திரித்தண்ணீர்; water exorcised, holy water.

மந்திரித்தல்; a reciting *mantras*: மந்திரமபண்ணல்.

* மந்திரவாதம்,

* மந்திரவாதி,

மந்திரவான்,

* மந்திரவீதி,

* மந்திராட்சதை,

* மந்திராயுதம்,

* மந்திராலோசனை,

* மந்திரி,

மந்திரிக்கிறது, *and*

மந்திரித்தல்; *see under* மந்திரம்.

மந்தினி ; see under மந்தம்.

மந்தூரம் ; sub. the same as குதிரைப்பந்தி, a horse-stable, or row of horses in a line. Sat.

மந்தை ; sub. a herd, a flock.

மந்தைமறிக்கிறது ; to stop, or detain, the herd.

மந்தைவெளி ; a common, or open field for pasturage.

மந்தைவெளி ; see under the preceding word.

* மந்தோதரி ; see under மந்தம். Sat.

மப்பி ; sub. aggregation of clouds, cloudiness.

மப்புக்கலைகிறது ; the rainy clouds are dispersed.

மப்புபோடுகிறது ; to become cloudy.

மப்புபோடழருக்கிறது ; the sky is covered with thick clouds.

மம்மர் ; sub. 1. vexation, துன்பம் ; 2. lust, perturbation : மயக்கம். Sat.

மயக்கமின்மை,

மயக்கம்,

மயக்கல்,

மயக்கு,

மயக்குகிறது ;

மயக்குவிக்கிறது,

மயக்குவித்தல்,

மயக்குறல், and

மயங்கல் ; see under the following word.

மயங்குகிறது ; v. n Pr. கடுகினேன, Fut. கடுவேன, Imp.

கடு, Inf. கடு ; to be confused, or perplexed, to be drowsy, to be infatuated, to be charmed, to be touched, or smitten, with the love of a thing, or person.

மயங்கல் ; the same as மயங்குதல், a being infatuated, &c. Sat.

மயங்கத்திரிகிறது ; to be mad after a thing, or person.

மயக்கு ; 1. the same as மயக்கம் ; 2. the Imperative of மயக்குகிறது. Sat.

மயக்கம் ; sub. confusion, or distraction of mind, dullness, mental delusion, perplexity, lethargy, sleepiness, drowsiness, inebriation, sensual bewilderment, allurements.

மயக்கமாயிருக்கிறது ; to be distracted, to be dull, to be intoxicated, to be charmed.

மயக்கமின்மை ; see அறத்துறுப்பு, under அறம்.

மயக்குகிறது ; v. a. Pr. க்கினேன, Fut. க்குவேன், Imp. க்கு, Inf. க்க ; to charm, to fascinate : பகட்டுகிறது.

மயக்கல் ; a fascinating.

மயக்குவிக்குகிறது ; to cause to fascinate.

மயக்குவித்தல் ; an enticing, an alluring by others, or by instigation.

மயக்குறல் ; a being confused, bewildered, &c.

* மயம் ; sub. 1. a camel. Wils. S. D. p. 653. MAYA.

2. beauty : அழகு ; not of common usage, and only designating the work of மயன் a *deviya* and artificer : see சிம்பதால், கூட. under சிம்பம்.

3. a Sanscrit affix, which serves to form Adjectives : ஒருசொல்வின் பின்சேருமிடைச்சொல், see Camp. Tel. Dict. p. 446. in voce.

அவன்மயம் ; as he is : அவனைப்போல், அவனாக.

அன்னமயம் ; what belongs to food, and nourishment : comp. அன்னம், and கோசம், இ.

கோமயம் ; the property of a cow ; cow dung. Wils. S. D. p. 278 GOMAYA.

சிவமயம் ; what belongs to Siva ; applied by Saivas to the universe.

சொர்னமயம் ; any thing golden, as

சொர்னமயாலயம் ; a golden temple.

தேசமவன்மயமாயிருக்கிறது ; the country is under his control : தேசமவன் அதிகாரமாயிருக்கிறது.

தேசோமயம் ; splendor, light, brightness : see under தேச.

விஷ்ணுமயம் ; what belongs to Vishnu, applied to the universe by Vaishnavas.

மயர்வு ; sub. the same as மயக்கம், confusion of mind, dulness, &c. Sat.

மயல் ; sub. 1. the same as செததை, dry sticks, or leaves, spray ; 2. lust, libidinousness, sensual infatuation, of either sex ; 3. the same as பிசாசம், an imp, a devil ; 4. the same as மயக்கம், dulness, bewilderment, &c. Sat.

மயன் ; sub. 1. the same as அரசகர் தச்சன், the artificer of the *racshasas*, and father of மந்தோதரி, a wife of Ravana ; 2. the same as கின்னரன், a player on the lute ; 3. the same as தச்சன், an architect ; 4. the same as வினைஞன், an artificer. Sat.

* மயானம் ; sub. a place where dead bodies are burnt, or buried : see சூமசானம்.

* மயிடம் ; erroneously for மகிடம், which see.

மயிடற்செற்றான் ; see மகிடற்செற்றான்.

மயிடற்செற்றாள் ; see மகிடற்செற்றாள்.

மயிரகம்,

மயிரிழவு,

மயிருறுசாந்து, and

மயிரொழுங்கு ; see under the following word.

மயிர் ; sub. 1. the same as உரோமம், the hair ; all kinds of hair ;

அலவிகைமயிர் ; the same as பின்னல்மயிர்.

தலைமயிர் ; the hair of the head : comp. மசர்.

பின்னல்மயிர் ; hair, braided, or plaited.

புறமயிர் : the hair of the body.

2. the fleece of sheep, or wool ; the hair, or feather of birds.

மயிரகம் ; the same as மயிர்க்கலை, woollen cloth, hair cloth.

மயிழவு ; a token of mourning by plucking hair from the head.

மயிருதிருகிறது, or உதிர்ந்துபோகிறது ; the hair falls, or sheds.

மயிருறுசாந்து ; an unguent used to perfume the hair : காசறை.

மயிரொதுகுகிறது ; to part the hair in order.

மயிரொழுகு ; hair over the region of the stomach.

மயிர்கழிக்கிறது ; to cut off the hairs, to shave : சிராகிறது.

மயிர்களைவொன் ; a barber.

மயிர்க்கடை ; a hair's breadth.

மயிக்காம்பெறிகிறது ; see மயிர்க்கூர்ச்செறிகிறது.

மயிர்க்கால் ; a pore of the skin, the foot, or root, of a hair

மயிர்க்கூட்டம் ; a distemper which makes the hair fall.

மயிர்க்கூடு ; pimples over the pores of the body.

மயிர்க்கூர்ச்செறிகிறது, or மயிக்காம்பெறிகிறது ; the hairs stare up, through fear, cold, or joy, horripilation.

மயிர்க்கூர்ன், or

மயிர்க்கூட்டு ; a roll of hair worn by women, a curl.

மயிர்ப்பரப்பு ; the spreading of hairs.

மயிர்ப்பிளவை ; scurf in the hair : புற்று.

மயிரமாணிக்கம் ; 1. a plant : Ipomoea Guamoclit ;

2. a concretion in the stomach of a cow.

மயிர்முடி ; a hair-tuft on the crown of the head : குடுமி.

மயிர்முடிகிறது ; to tie the hair.

மயிர்வாருகிறது ; to comb the hair.

மயிர்வாரி ; a comb : சீப்பு.

மயிர்விரிகிறது ; the hair spreads.

மயிர்வீண ; hair-dresser's work.

மயிர்வீணன் ; the same as தாவிதன், a barber, or hair dresser.

மயிர்கழிக்கிறது,

மயிர்களைவொன்,

மயிர்க்கடை,

மயிக்காம்பெறிகிறது,

மயிக்கால்,

மயிர்க்கூட்டம்,

மயிர்க்கூடு,

மயிர்க்கூர்ச்செறிகிறது,

மயிர்க்கூர்ன்,

மயிர்க்கூட்டு,

மயிர்ப்பரப்பு,

மயிர்ப்பிளவை,

மயிரமாணிக்கம்,

மயிர்முடி,

மயிர்வாரி,

மயிர்வீண, and

மயிர்வீணன் ; see under the preceding word.

மயிலடி,

மயிலாபுரி

மயிலாப்பூர்,

மயிலிறகு, and

மயிலெண்ணெய் ; see under மயில்.

மயிலை ; sub. 1. the same as இருவாசலி, a kind of Jasmine ;

2 the same as ஒருநகர், a town, Mailapur ;

3. the same as மீன், a fish, a sign of the Zodiac : மீன்விராகி, Pisces. Sit.

4. a mixed colour of white, and black ; grey, or greyish, spotted black ;

மயிலைப்பசு ; a cow of such a colour.

மயிலைப்பச்சை ; a green colour, mingled with black.

5. dirt, foulness, a dirty cloth.

மயிலைப்பசு, and

மயிலைப்பச்சை ; see under the preceding word.

மயில் ; sub. a peacock, a peahen.

மயிலடி ; a peacock's footstep, a jewel worn on the feet by women.

மயிலாபுரி, or

மயிலாப்பூர் ; the name of a town : Mailapur, or St. Thomé.

மயிலிறகு ; a peacock's feather.

மயிலெண்ணெய் ; oil, made of peacock's fat.

மயில்கூததாடுகிறது ; the peacock struts, and spreads its train.

மயில்துத்தம் ; the same as அருசி, blue vitriol, sulphate of copper.

மயில்விசிறி; a fan of peacock's feathers.
 மயிற்சூரல்; the cry of a peacock: அகவல்.
 மயிற்சூரல், or
 மயிற்சூட்டு; the comb, or crest, of the peacock.
 மயிற்சூலை; a peacock's tail: தூவி.

மயில் துத்தம்,
 மயில்விசிறி,
 மயிற்சூரல்,
 மயிற்சூரல்,
 மயிற்சூட்டு, and

மயிற்சூலை; see under the preceding word.

* மயூரம்; sub. 1. a peacock, a peahen. Wils. S. D. p. 654. MAYURA. 2. one of the eight positions of a yogi: see ஆதனம், under அஷ்டாங்கயோகம்; 3. one of the five paces which horses are taught: see ஐகதி, under கதி.

* மயேசுரன்; sub. an epithet of Siva under one of his five-fold forms, according to the Saivas of the Peninsula.

மய்யம்; see under மையம், the middle.

* மரகதம்; sub. 1. an emerald. Wils. S. D. p. 654. MARACATA. 2. the same as பச்சை, the colour green, and an emerald. Sat

மரச்தவலி; 1. the same as தருமதேவதை, the name of the consort of Yama: 2. the same as பார்வதி, Parvati.

மரசுதன்; an epithet of Cuvera.

* மரகதவல்லி, and

* மரகதன்; see under the preceding word.

மரக்கலப்பாய்,

மரக்கலம்,

மரக்கலன்,

மரக்கன்று, and

மரக்கா; see under மரம்.

மரக்காணம், or மரந்தை; sub. the name of a village between Sadras, and Pondicherry, where there are salt-pans.

மரக்கால்; sub. 1. the same as உப்பளம், a salt pan: 2. the same as சோதிநாள, the 15th of the 27 lunar mansions of the Hindus; 3. the same as தூக்கைத்தது, a dance of Durga; 4. the same as விஷ்ணுத்தது, a dance of Vishnu. Sat. 5. see under மரம்.

மரக்கூடு,

மரக்கொம்பு,
 மரக்கோல், and

மரச்செறிவு; see under மரம்.

* மரணகண்டிகை,

* மரணசாசனம்,

* மரணசாதனம்,

* மரணசீவன், and

மரணப்போர்; see under the following word.

* மரணம்; sub. death, சாவு; see மன்மதக்கண், and அஷ்டாங்கசூத்திரம். Wils. S. D. p. 654. MARANA. கரணத்தபயிஞ்சலமரணம்; if the leap fail, death: Prov. i. e. a precarious affair must be managed skillfully. Besch.

மரண ஏதுக்கள்; the causes, and presages, of death: மரணகருதி.

மரண ஏதுக்கள்காண்டிற்து; the presages of death are apparent.

மரணகண்டிகை; the certainty, and signs, of death.

மரணசாசனம், or

மரணசாதனம்; the will, and testament of a deceased person.

மரணசாதனத்தை நடப்பிடுவவன்; an executor.

மரணசீவன்; mortal existence.

மரணநினை; the day of death.

மரணத்தைக்கொடுக்கிறது; to be deadly, or destructive, மரணத்தைக்கொடுக்கும்பாவம்; a deadly sin, limited usage.

மரணப்போர்; the struggling with death.

மரணமடைகிறது; to die, to decrease.

மரணயோகியம்; danger of death, jeopardy of life.

தன்செவனைமரணயோகியத்ததுக்குள்ளாகருகிறது; to hazard one's life.

மரணவஸ்தை; a mortal agony.

மரண; death.

மரணவஸ்தை, and

மரண; see under the preceding word.

மரத்தோல், and

மரநாய்; see under மரம்.

மரபார்; see under the following word.

மரபு; sub. 1. the same as குணம், nature, property;

2. the same as பழமை, antiquity;

3. the same as முறைமை, usage; degree, or descent of family, posterity. Sat.

சுதிரமரபு; the lunar-race: சுதிரமரம்சம்.

மரபார்; kinsfolks, relations.
 மரபுச்சொல், or
 மரபுப்பெயர்; a specific word, or phrase, limited to a kind, or family; an expression peculiar to a thing, as
 பசுவின் கன்று; a calf, not பசுவின்குட்டி.
 குதிரையின் மறி; a colt, not குதிரையின்கன்று, &c.
 மரபுச்சொல், and
 மரபுப்பெயர்; see under the preceding word.
 மரப்பட்டை,
 மரப்புண்,
 மரப்பெட்டி,
 மூர்ப்பொது and
 மரமஞ்சள்; see under the following word.
 மரம்; sub. a tree: விருகம, also timber, wood: see சிப்பந்தொழிற்குறுபு.
 ஆன்மரம்; a tree not yielding fruit, also a strong, or hard, tree.
 பெண்மரம்; a fruit bearing tree; also a soft, or spongy, tree.
 மரகலம்; the same as கப்பல, a ship, a vessel.
 மரகலப்பாய்; a sail.
 மரக்கலன்; the same as தீகாமன், a skipper, a ship-master: மாவிலை.
 தீகாமனிலாமரகலமோடாது; the ship sails not without a Master, i. e. no business succeeds without a manager.
 மரக்கன்று; a set of a tree, a young tree: பெளரண; see under கன்று.
 மரக்கா; the same as தந்தனவனம், a flower garden, a garden. Sat.
 மரக்கால்; 1. a corn-measure, a Marcal, the twelfth part of a கலம்: comp. குறணி; 2. see under கால்.
 மரக்கூடு; a wooden cage.
 மரக்கொம்பு; a branch of a tree: உறுபு.
 மரக்கோல்; 1. the same as மொட்டம்பூ, a blunt pointed arrow: உதனம். Sat. 2. a waterman's pole.
 மரச்செப்பு; the same as மரவை.
 மரச்செறிவு; 1. a tree in general: மரப்பொது; 2. the same as சோலை, a grove. Sat.
 மரத்தட்டுமுட்டு; a wooden utensil.
 மரத்திருக்கிறது, and
 மரத்துக்கிடக்கிறது; to be stiff like wood, a benumbed, or paralyzed member of the body.
 மரத்துப்பழம் மரத்தடியிலிருந்தும்; the fruit of the tree falls near it's stem, i. e. அவனசெய்தபாபமாவான்

வீடாது, the evil which he committed will not leave him.
 மரத்துப்போகிறது; to grow hard, and stiff, like wood.
 மரத்தோல்; the rind, or bark, of a tree: சீரை.
 மரதாய்; a palmyra-dog: see under தாய்.
 மரப்பட்டை; the bark of a tree.
 மரப்பாத்திரம்; the same as மரவை.
 மரப்புண்; an open, and hard, wound.
 மரப்பெட்டி; a wooden chest, or box.
 மரப்பொது; a tree in general.
 மரமஞ்சள்; see under மஞ்சள்.
 மரவட்டணம்; the same as மரவட்டம்.
 மரவட்டணை; a wooden salver: தட்டு.
 மரவட்டம்; the same as நெடுமபரிசை, a long shield: மரவட்டணம்.
 மரவட்டை; a millepes, or wood-louse: see ஆயிரக்காவி, under ஆயிரம்.
 மரவண்டு; a beetle, which bores, and lives in, trees.
 மரவயிரம்; the core of a tree: சாரம்.
 மரவாரை; a staff: Exod. xxvii. 6. see under வாரை.
 மரவினையாளர்; the same as தச்சர், carpenters.
 மரவுப்பு; Potass: see Ainslie's Mat. Med. Hind. p. 87.
 மரவுரி; 1. the inner bark of a tree; 2. cloth, made of the fibres of the bark of a tree: நார்த்திசை, சேரம்.
 மரவை; a wooden bowl, a pot, or cup: மரப்பாத்திரம், மரச்செப்பு.
 மரம்மத்து; sub. repair: erroneously மராமத்து. Hind.
 மரல்; (erroneously மருள்,) the same as அரலை, a plant, Sanseveira.
 மரவட்டணம்,
 மரவட்டணை,
 மரவட்டம்,
 மரவட்டை, and
 மரவண்டு; see under மரம்.
 மரவம்; sub. an aromatic tree, குளருமரம். Sat
 மரவயிரம்,
 மரவாரை,
 மரவினையாளர்,
 மரவுப்பு,
 மரவுரி, and
 மரவை; see under மரம்.
 மரா; sub. 1. the same as வெண்கடம்பு, a tree: Eugenia racemosa, bearing white flowers; 2. the same as ஆசாமரம், a tree: Diospyros Ebenaster. Sat. 3. the same as அரசமரம், a fig-tree: Ficus religiosa.

- * **மராட்டம்**; *sub.* 1. the Mahratta country: மகாராட்டிர தேயம்; 2. the Mahratta language: பதினெண்பா டையிலொன்று, one of the 18 different languages enumerated in Hindu writings.
மராட்டியர்; the Mahrattas.
மராட்டம்; *sub.* 1. the same as இடம், a place; 2. the same as புறமயிர், hairs of the body; 3. the same as பெண்மயிர், woman's hair. *Sat.*
மராட்டியர்; see under மராட்டம்.
மராம்; *sub.* 1. the same as கடம்பு, a tree: Eugenia racemosa; 2. the same as வெண்கடம்பு; see மரா. *Sat.*
- * **மராளம்**; *sub.* 1. a bird; a sort of goose, or swan. Wils. S. D. p. 654. MARALA. perhaps the Flamingo.
2. the same as பாம்பு, a snake; 3. the same as மா தை, a pomegranate shrub. *Sat.*
மரிக்கிறது; *v. n. Pr.* நிததேன, *Fut.* சிபபேன, *Imp.* ரி *Inf.* ரிக்க; to die, to decease.
மரிதலை; the same as சாதல, a dying. *Sat.*
மரிததோர்தலம்; the grave: 1 Cor. xv. 55. *ἀδης*
மரியாமை; immortality.
- * **மரிசம்**; *sub.* the same as மிளகு, pepper. Wils. S. D. p. 654. MARICHA.
மரிசி; *sub.* a road upon a new ridge in a field: புதுவர மடிவழி. *Sat.*
மரித்தல், and
மரித்தோர்தலம்; see under மரிக்கிறது.
- * **மரியாதம்**, (மரியாதி, erroneously,) and
* **மரியாதை**; *sub.* 1. propriety of conduct, modesty, discretion, civility, decency, reverence; 2. a boundary, a limit. Wils. S. D. p. 656. MARRYADA. 3. the same as அமைவிதத்திச்சயம், a fixed certainty: பெ ரியோர்களாலதிச்சயத்ததிபநநனை, a prescriptive general rule; 4. the same as கடற்கரை, the sea-shore; 5. the same as வரம்பு, a low ridge in a tilled piece of ground, a bank; 6. the same as நீதி, justice; }
7. way, and manner: விதம். *Sat.* }
எனக்குமரியாதைசெய்தான; he has treated me courteously.
மரியாதப்பிழை; unmannerliness, rudeness, ill-behavior.
மரியாதைக்காரன்; a polite, courteous, or well-behaved man.
மரியாதைப்புகிறது, or
மரியாதையறறுப்போகிறது; to act uncivilly, or uncourteously.

மரியாதையாய்; in a modest, or civil, manner; reverently, politely.

மரியாதைக்காரன், and

மரியாதையாய்; see under the preceding word.

மரியாமை; see under மரிக்கிறது.

* **மரிசம்**; *sub.* the same as மிளகு, pepper, piper nigrum. *Sat.*

* **மரிசி**; *sub.* 1. a ray of light: மிரசம்; 2. Marichi, a sage, one of the Prajapatis, and son of Brahma. Wils. S. D. p. 654. MARICHI.

* **மரிசிகம்**, and

* **மரிசிகை**; *sub.* the mirage; a consequence of reflection of the sun's rays, which in hot, and sandy, countries, appears, especially at a distance, like a sheet of water. Wils. S. D. p. 654. MARICHICA.

மரு; *sub.* 1. the same as வாசனை, smell, flavor;

2. a plant of an agreeable, and strong, scent: ஒருபி மனப்புதல, the same as மருகு. *Sat.*

மருக்காரை; a plant, Gardenia: see under காரை.

மருக்கொழுந்தது; an odoriferous plant: Artemisia Austriaca, Absinthium.

மருக்கொழுந்துச்சக்கனத்தி; the same as அசத்த ப்பச்சை, a plant; Cressa Ind: L.

3. a ceremony;

மருவுண்கிறது; to dine and receive presents (as a bridegroom in the house of the bride's parents.)

மருகன்; *sub.* the same as மருமகன், a son-in-law; the son of a man's sister, or a woman's brother.

மருகி; the same as மருமகன், a daughter-in-law, a daughter of the man's sister, or of the wife's brother.

மருகி; see under the preceding word.

* **மருகு**; *sub.* 1. the same as மகரவாழை, a kind of plaintain: Musa paradistica; 2. the name of an odoriferous plant: Origanum majorana.

மருக்காரை,

மருக்கொழுந்து, and

மருக்கொழுந்துச்சக்கனத்தி; see under மரு.

மருங்கு; *sub.* 1. the same as இடை, the waist, the female waist: அகப்பு; 2. the same as பக்கம், the side. *Sat.*

மருங்குல்; *sub.* the same as இடை, the waist.

மருட்சி,

மருட்டம்,

மருட்டல்,

மருட்டுகிறது,

மருட்பா, and

மருண்மா; see under மருள், perturbation of mind.

மருதணி,

மருதநிலம், and

மருதப்பறை; see under the following word.

மருதம்; sub. 1. the name of a tree: ஓர்மரம், மருது:

Terminalia alata, Koenig; 2. the same as மருதநிலம், a cultivated ground, கோட்டம்; 3. a melody, used in a fertile district; 4. a rice-corn field: வயல். *Sat*

மருதப்பறை; a drum used by those who dwell in a cultivated situation: கிணை.

மருதவேந்தன்; an epithet of Indra, as rain produces fertility.

மருதவேந்தன்; see under the preceding word.

மருதோன்றி; (*vulgo* மருதணி,) sub. a shrub. The hinneh-plant, *Lawsonia spinosa*, சக்சரி, ஐவணம், and ஐவணி.

மருத்திடு, and

மருத்திடுகளிள்; see under மருத்து.

* மருத்து; sub. 1. wind, air: காற்ற. *Wils. S. D.* p. 654. MARUT.

மருத்துக்கள், எ; the seven different winds:

1. கிழக்கு, east;
2. தெற்கு, south;
3. மேற்கு, west;
6. வடக்கு, north;
5. கீழ், under, below, the lower atmosphere;
6. மேல், above, the upper atmosphere;
7. பல்யோனியுயிர், the life produced in the different matrices, or wombs.

மருதாவன; the god of the wind; an epithet of Indra.

2. Adject. of மருதது, which see.

மருத்துக்கள்; see under the preceding word.

மருத்துவக்கலைஞர்,

மருத்துவக்கூலி,

மருத்துவநாலோர்,

மருத்துவம்,

மருத்துவர், and

மருத்துவஞர்; see under மருத்து.

மருத்துவன்; 1. see under மருத்து; 2. see under மருத்த.

மருத்துவிச்சி; see under மருத்து.

மருந்தம்; sub. the same as நஞ்சு, poison. *Sat.*

மருந்து; sub. 1. the same as அமுதம், nectar, a cordial, a reviving medicine;

மருததேயாகிலுமவிருததோடுண்; though the dish be ambrosia, eat in company. *Avv.*

2. medicine: ஒளடதம், ஒளஷதம்;

3. a philter;

எனசுருமருததுபோட்டான, or மருந்திட்டான; she gave me a love potion, or philter. *Besch.*

4. gun-powder: சுருமருதது;

5. see உயிர்வேதனை, under உயிர்.

மருத்திடு; a philter (from மருதது, and ஈடு, what is given, viz. medicine)

மருத்திடுகிறது; to give a philter.

மருததிடுகினி, or மருததுகினி; a woman who uses to give philters.

மருததிடமுனருணம்; the disposition produced by a philter.

மருத்துப்பை; a bag in which medicines are carried about.

மருததுவம், or மருததுவத்தொழில்; a midwife's business.

மருததுவக்கலைஞர்; physicians: see அரசர்க்குமருதசுற்றம்.

மருததுவக்கூலி; the wages of a midwife.

மருததுவத்தொழில்; see மருததுவம்.

மருததுவநாலோர்; the same as மருததுவக்கலைஞர். மருததுவம்பார்க்கிறது; to do the business of a midwife.

மருததுவன்; the same as வைத்தியன், a physician. *Sat.*

மருததுவிச்சி; a midwife.

மருததுவர்; 1. the same as அசுவினிதேவதைகள், the two physicians of the gods, twin sons of *Asvini* by *Surya*; 2. the same as வைத்தியர், physicians: ஆயுள்வேதியர்.

மருததுவஞர்; the same as அசுவினிதான, *Asvini* the first of the 27 lunar mansions of the *Hindu*.

மருததிடுகிறது; to beat, or bruise, medicine.

மருத்துகினி; the same as மருத்திடுகினி.

மருததுகூட்டுகிறது; to prepare medicine.

மருததுசாலை; an apothecary's shop.

மருததுமவிருததுமமுனருணநாள், that is மருததுசாப்படுகிறது, விருததுசாப்படுகிறதுமுனருணநாள்; during three days a medicine is to be taken in order to know its effects, and a guest may remain three days in a family, without offending the rules of hospitality.

மருப்பி; *sub.* 1. *the same as* திருசி, green ginger; 2. *the same as* விலங்கின்கொம்பு, a horn of quadrupeds. *Sat.*

இபமருப்பு; the tusk of the elephant.

மருமகள்; *the same as* மருகி, under மருகன்.

மருமகன்; *the same as* மருகன்.

* மருமம்; *sub.* 1. *the same as* மார்பு, the breast. *Sat.* 2. a vital member; 3. a secret, a secret meaning, or purpose: *see* மர்மம்.

* மருமராஞ்சம்; *sub.* the rustling sound of cloth, or dry leaves: அசைப்புரு சீயையானு மியையானு மெழுமொவி. *From Sanscrit Marmara.* Wils. S. D. p. 656.

மருமான்; *sub.* 1. a son-in-law: மருமகன்;

2. a son: மகன்;

3. a descendant: வழித்தோன்றல். *Sat.*

ராமன்சூரியனுக்குமருமான; *Rama*, was of the solar line.

மருவலர், and

மருவல்; *see under* மருவுகிறது.

மருவாதி; *sub.* erroneously for மரியாதை, manner.

மருவார்; *see under the following word.*

மருவுகிறது; *v. a. Pr.* குவினேன, *Fut.* குவுவேன, *Imp.* குவு, *Inf.* வ; to embrace, to come near: செருகிறது; to be very familiar, to hold sexual intercourse.

மருவலர்; *the same as* பகைவர், haters, enemies.

மருவல்; *verb. noun:* an approaching, &c.

மருவார்; *the same as* மருவலர்.

மருவுதல்; *the same as* மருவல்.

மருவுண்கிறது; *see under* மரு.

மருவுதல்; *see under* மருவுகிறது.

மருள்மக்கள்; *see under* மருள்.

மருள்; *sub.* 1. *the same as* எழுத்தல்லாவோசை, an inarticulate sound; கரைத்தல்; 2. *the same as* பேசலாமெழுமொவி, a union of different sounds in speech; a confused murmur of voices; 3. *verb. noun of* மரு அகிறது. *Sat.*

மருளன்; *see under* மருள்.

மருளித்தராகம்; *sub.* a kind of melody: ஓர்பண்.

மருளுகிறது, and

மருளுமத்தை; *see under the following word.*

மருள்; *sub.* 1. *the same as* உன்மத்தம், confusion, distraction, or perturbation of mind: மயக்கம்;

2. *the same as* பிசாசம், an imp, a devil. *Sat.*

3. enthusiasm, ravishment, or transport; possession under supernatural influence;

மருள்மக்கள்; votaries; a technical term among Sudra hierophants, applied to votaries of Dherma-raja, Durga, &c.

மருளருடன்மொழியாதேவார்த்தைதனை; do not speak a mystic word, (*mantra*) to the unwise.

மருளன், மருள்பிடித்தவன்; an enthusiast, one ravished, or transported, or possessed.

4. a word used in comparison: உவமையுருபு, as வேய்மருள்பணத்தோள்; a shoulder like a bamboo reed, i. e. slender and graceful.

5. a plant: *Sansevieria zeylaa.*

6. the Imperative of மருளுகிறது.

மருட்டகிறது; *v. a. Pr.* ட்டினேன, *Fut.* ட்டுவேன, *Imp.* ட்டு, *Inf.* ட்ட; 1. to threaten, to menace: பயமுறுத்துகிறது; 2. to entice, to allure: மயசுகிறது.

மருட்டம்; any thing which may intoxicate.

மருட்டல்; 1. *the same as* மயக்கம், an enticing;

2. a threatening; பயமுறுத்தல். *Sat.*

மருட்டார்; a kind of stanza: *see under* பா.

மருண்மா; a maddened-elephant.

மருளுகிறது; *v. n. Pr.* குளுடேன, *Fut.* குளுவேன, *Imp.* குள், *Inf.* குள்; 1. to be frightened, terrified: பயப்படுகிறது; 2. to be infatuated, bewildered, possessed: மயங்குகிறது.

மருட்டி; 1. *the same as* அறிவின்மை, ignorance;

2. *the same as* மயக்கம், confusion, distraction.

மருளல்; 1. *the same as* அஞ்சல், a fearing; 2. *the same as* மயக்கம், a being infatuated, &c. *Sat.*

மருளுமத்தை; a plant: *see under* ஊமத்தை.

மருஉமொழி; a contraction, or coined word; that is, a term, or word used by great, or learned men, though not formed by grammatical rule: இலக்கணமில்லாமற் சொல்வகருறைத்துபெரியோர்க்களால்வழங்கும்மொழி, as சோனூ for சோமுநாடு, or மலாடு for மலயமாலாடு, or பூததை for பூதந்தரதை.

மரை; *sub.* 1. *the same as* தவண, a frog; 2. by elision தாமரை, the lotos, or Nelumbium, flower; 3. a kind of ox, the Gayal.

மரைக்காயர்; *sub. pl.* a class of Mahometans, Cholias, Lebbis, or Jonacas, i. e. Yavanas; they use the Tamil language.

* மரைநீகம்; *sub.* the same as தவண, a frog. *Sat.*

* மரீக்கடம்; *sub.* a monkey: குரங்கு. Wils. S. D. p. 655. MARCATA.

மரீக்கடபுத்தி; a monkey-disposition, mischievousness, folly.

* மரீத்தனம்; *see under the following word.*
 மரீத்திக்கிறது; *v. a. Pr. நிததேன, Fut. திபபேன, Imp. தி, Inf. திக்க;* 1. to mix, to mix medicines for another;
 மரீத்திதகுகொடுகிறது; to mix ointments, by beating and turning, to rub, to grind, to beat up eggs;
 2. to churn.
 மதது; a churning stick.
 மததார்க்கடைகிறது; to churn, *milk*, &c.
 மததுமலை; one of the 8 mountains: *see மததரம.*
 மரீத்தனம்; 1. a rubbing the body; grinding; pounding; 2. அடிததல, a beating; 3. a turning, or churning: கடைதல. *Wils. S. D. p. 656. MARDANA.*
 * மரீத்தியம்; *sub. the earth, as the abode of mortals, by derivation from the Sans. root MRI to die. Wils. S. D. p. 656. MARTYA.*
 * மரீமம்; *sub. 1. a vital member, the heart, &c. 2. a secret. Wils. S. D. p. 656. MARMAN.*
 மரீம்தானதிலே அடிததான; he struck him on a vital part.
 மரீமம்வாங்குகிறது; to fetch out a secret.
 * மலகரி; *sub. one of the thirty-two melodies: see under இராகம்.*
 மலக்கடி; *see under மலக்குகிறது.*
 மலக்குடல்; *see under மலம்.*
 மலக்கல்; *sub. 1. the same as குளம், a reservoir. Sat. 2. see under மலகுகிறது.*
 மலக்கு; *sub. 1. an eel: விளகரு; 2. the Imperative of the following word.*
 மலக்குகிறது; *v. n. Pr. கிணேன, Fut. குவேன, Imp. கு, Inf. க;* 1. to shake, to move: அசைகிறது; 2. *Met.* to be troubled, to be perplexed: கலகுகிறது.
 மலக்கடி; trouble, perturbation.
 மலககதி; *verb. னவன;* a moving, shaking, being troubled.
 மலககமலககவிடுக்கிறது; to drag one who is all on a tremble.
 * மல்குத்தி; *see under மலம்.*
 மலடன்; *sub. an impotent man.*
 மலடி; a barren woman.
 மலடிமாதம்; a certain disease in children: *see அடிமாதம், under அடிடம்.*
 மலடு; 1. a barren beast; 2. barrenness.
 மலட்டுப்புழு, or

மலட்டுப்புச்சி; a worm, said to be in the barren womb, as the cause of sterility.
 மலட்டுமாடு; a barren cow, or female buffalo.
 மலடி,
 மலடிமாதம்,
 மலடு,
 மலட்டுப்புழு, and
 மலட்டுப்புச்சி; *see under the preceding word.*
 * மலத்துவாரம், and
 * மலபந்தம்; *see under the following word.*
 * மலம்; *sub. 1. excretion of the body in general but in Tamil usage especially faeces, excrements: டி. Wils. S. D. p. 657. MALA. 2. the same as அழுக்கு, filth, dirt. Sat.*
 மலகருடல்; the strait gut.
 மலகததி; the evacuation of the body, a stool: *see under கததி.*
 மலத்துவாரம்; the anus, the fundament.
 மலபந்தம்; costiveness, obstruction of the bowels.
 மலபாதைகருப்போகிறது; to ease the body, to go to stool: பாசியத்துகருப்போகிறது.
 மலமினியிருக்கிறது; to have easy stools, to be lax in the bowels.
 மலமிறுகிறது; to be bound in the body.
 மும்மலம்; three kinds of defilement, or evil passions.
 1. ஆணவம், pride, arrogance: அகணகாரம்;
 2. மரையை, confusion of mind;
 3. சாமியம், lust. *Sat.*
 * மலயக்கால்,
 * மலயசம், and
 * மலயமாருதம்; *see under the following word.*
 * மலயம்; *sub. 1. the same as பொதியமலை. Sat. the name of a mountain: see under பொது. 2. the range of western mountains, or G'hats. Wils. S. D. p. 657. MALAYA.*
 மலயக்கால்; the same as தென்றல், the south wind.
 மலயசம்; 1. the same as சதனம், sandal wood; 2. the same as தென்றல், the south wind. *Sat.*
 மலயமாருதம், or தென்றற்காறம்; a southerly wind.
 மலருகிறது, and
 மலருடன்; *see under the following word.*
 மலர்; *sub. 1. a full blown flower: பூமலர்; 2. a metrical foot of the class, குரகைசசீர்: see under சீர்; 3. the Imperative of மலருகிறது.*

கொழுமலர்; a fine, or luxuriant, flower.
 மலனோன; an epithet of Brahma; flower born: பூவிற்
 பிறந்தவன. Sat.
 மலர்க்காமப்பு, or
 மலர்த்தான்; a flower-stalk.
 மலர்த்திரள்; the same as பூவகொத்து, a bunch of
 flowers.
 மலர்த்தேன்; the same as பூந்தாது, the anther of a
 flower. Sat.
 மலருகிறது, or
 மலர்கிறது; v. n. Pr. வந்ததேன, Fut. வருவேன, or வர்
 வேன, Imp. வரு, or வர், Inf. வர; to open as a
 flower, to bloom, to look joyful, and open hearted,
 as
 தன்னுள்ளமலர்ந்தது; his heart rejoiced.
 மலர்ச்சி; 1. the same as எழுச்சி, a product, an effect,
 a growth, or appearance, from some energetic
 cause; 2. the same as கனிப்பு, joy, gladness;
 3. the same as பொலிவு, beauty: அழகு. Sat.
 மலர்த்தல்; 1. the same as எதிர்த்தல், a rising, a grow-
 ing; 2. the same as தோன்றல், an appearing, a
 being visible; 3. the same as நிறைதல், a being
 full, an increasing; 4. the same as விரிதல், an
 opening, an expanding. Sat.
 மலர்ந்துகிறது; v. a. Pr. த்தினேன, Fut. த்துவேன,
 Imp. த்து, Inf. த்த; to open, as a flower.
 மலர்ந்திருக்கிறது, and மலர்ந்துபோகிறது; to be
 blown and to blow, as a flower, to bloom.
 மலர்கிறது,
 மலர்க்காமப்பு,
 மலர்ச்சி,
 மலர்த்தல்,
 மலர்த்திரள்,
 மலர்த்துகிறது, and
 மலர்த்தேன்; see under the preceding word.
 மலாக்கா, மலாயு, or மலாய்; sub. the town and Pe-
 ninsula of Malacca.
 மலாக்காக்கடடை; a superior kind of sandal wood from
 Malacca. Besch.
 மலாயன்; a native of Malacca, a Malay.
 மலாடு; see under மலை.
 மலாயன்,
 மலாயு and
 மலாய்; see under மலாக்கா.

* மலாவகம்; sub. the same as பிண்குரு, cakes of beaten
 seeds of the sesame, and oil nut. Sat.
 மலிகிறது; v. n. Pr. விந்தேன, Fut. விவேன, Imp. வி,
 Inf. விய; and in the compound form மலிந்துபோகி
 தது, to grow cheap; தயமாசிறது, to increase; பெ
 ருக்கிறது, to abound, to be overstocked, or glutted.
 குறையக்கொண்டு மலியவிறதல் தட்டம வரும; to buy
 when scarce, and to sell when abundant, is loss.
 பாவிகொள்ளப்போனல் குறையும, வீழ்போனல் மலியு
 ம; if a wicked person go to buy, it is dear; if he
 go to sell, it is cheap. Prov.
 மலிதல்; 1. the same as நிறைதல், a being full; 2. the
 same as பெருகல், an increasing, or an abounding.
 மலிவு; cheapness and abundance of goods, or articles.
 மலிவாய்வாங்குகிறது; to buy cheap.
 மலிவுபிரியமஅறிந்துகொள்குகிறது; to know at what
 price to buy a thing.
 மலிதல், and
 மலிவு; see under the preceding word.
 மலினப்படுகிறது, and
 * மலின முகன்; see under the following word.
 * மலினம்; sub. 1. blackness, கருமை; 2. dirtiness, fil-
 thiness; 3. Met. foulness of vice, viciousness, depra-
 vity. Wils. S. D. p. 657. MALINA.
 மலினமுகன்; 1. an epithet of Agni; 2. a ghost, a gob-
 lin; 3. an impious, fierce, or savage, man; ma-
 lignus; 4. a black ape: ருசு. Wils. S. D. p.
 657. MALINAMUC'HA. 5. a black kind of beetle:
 வண்டு. Sat.
 மலினப்படுகிறது; to be defiled: Psa. cvi. 39.
 * மலிமசம்; sub. dirt, foulness, uncleanness. Wils. S. D.
 p. 658. MALIMASA.
 மலை; sub. 1. the same as உவமைச்சொல், a word of
 comparison; as
 சந்திரன்மலைமுகம; a face resembling the moon.
 2. a hill, a mount;
 மலை, எ; seven special mountains, Cailasa, Himaya,
 Mandara, Vindhya, Nishadha, Hemacuta, Ni-
 lagiri: comp. அஷ்டதிகுட்பர்வதம், under அ
 ஷ்டம. The eighth being Gand'hamdan, or Po-
 thiya-malai; these are considered to be the
 props (or girdles) of the earth.
 3. the Imperative of மலுகிறது, and மலுகிறது.
 அணுகுமலை, and திருவணுகுமலை; see அணுகு, and அ
 ருகுசலம்.
 திருமலை; an epithet of Tripeti.

மலாடு; *the same as* மலைநாடு, a hilly, or mountainous, country: மலையாளம்; the Malayalam country, or சேரநாடு, Chera-kingdom: *comp.* தமிழ்நாடு, பக. மலைகலகி; a plant: *Adiantum caudatum*.
 மலைக்கடுகு; *see under* கடுகு.
 மலைக்குகை: a mountain cavern: மலைமுழை.
 மலைச்சார்க்காவளணி; a plant: *Jatropha manihot*, the cassada of the West Indies.
 மலைச்சாரல்; 1. the declivity, or slope, of a mountain; 2. a cold wind, or a misty rain, from the neighbouring hills. *Besch.*
 மலைச்சார்பு; a hilly country, a field, or soil, on the side of a mountain: குறிஞ்சிநிலம். *Sat.*
 மலைநாகி; a plant: *Sida lanceolata*.
 மலைத்துமபை; a plant: *Phlomis biflora*.
 மலைத்துவரை; *see under* துவரை.
 மலைநாடு; *see* மலாடு.
 மலைநாடன்; an epithet of the Chera-kings, from ruling a hilly, or mountainous, country.
 மலைபோல்வருகிறது; to come like a mountain used respectfully, with reference to persons of rank, honour, or power.
 மலைபோல்வதது பளிப்போற்போச்சுது; that which approached as a mountain (evil, or danger,) departed as the dew.
 மலைப்பக்கம்; the side of a mount.
 மலைப்பச்சை; the name of a tree: *see* தமாலம்.
 மலைப்பருத்தி; a shrub: *Gossypium religiosum*.
 மலைப்பாறை; a piece of rock from a hill.
 மலைமகன், or
 மலைமடந்தை; the daughter of a mountain, an epithet of *Parvati*.
 மலைமலவிகை; a tree: *Millingtonia hortensis*.
 மலைமுழை; *see* மலைக்குகை.
 மலைமுள்ளங்கி; a plant: *Ornithogal, Gadense*. *ROTTL.*
 மலையடி, or
 மலையடிவாரம்; the foot of a hill.
 மலையடிப்பட்டி; a little village at the foot of a hill.
 மலையத்தி; a tree: *see* *Ficus*; அசமநதம்.
 மலையமான்; an epithet of Chera-kings சேரன்.
 மலையமான் கூட்டம்; a respectable tribe, or colony, from the Chera-country.
 மலையம்; 1. *the same as* குறிஞ்சியாழ்த்திரம், a lute used by the inhabitants of a hilly-country; 2. *the same as* மலைவிழுசரி, the top of a hill. *Sat.*
 மலையன்; 1. the chief of a hilly country: குறிஞ்சிநிலத்தலைவன்; 2. an epithet of the Chera-kings: சேரன்; 3. one of the seven men of the third, or last

class, famous for liberality: கடைபெருவனளி லொருவன். *Sat.*
 மலையாடு; a mountain sheep.
 மலையாமணக்கு; *see under* ஆமணக்கு.
 மலையாரம்; sandal wood சந்தனம். *Sat.*
 மலையாழம், or
 மலையாளம்; the Malayalam country, or western coast of the Peninsula of India.
 மலையாணி; 1. a native of Malayalam; 2. a mountaineer.
 மலைவிருவேலி; a hilly-grass. *see* சைலகம், and திருவேலி.
 மலையீந்தது; a species of palm trees, a hill-date, Phoenix, its bark is used in distilling a spirituous liquor, like the bark of the வேல், or the Mimosa leucophloca. *Roxb.*
 மலையைப்பார்த்தது நாய்குலைததால் மலைக்கு நஷ்டமோ, நாய்க்கு நஷ்டமோ; If a dog bark at a mountain which will suffer, the mountain, or the dog? *Prov. that is,* It is folly in low people to oppose the great.
 மலைவீரியம்; *the same as* அணைபேதி, green vitriol. *Phys. Dict.*
 மலைவேம்பு; a tree: *see under* வேம்பு.
 மலைகலக்கி; *see under the preceding word.*
 மலைகிறது; v. a. *Pr.* வேறதேன, *Fut.* இவேன, *Imp.* இவ, *Inf.* இவய; *poeticé.* 1. to fight: போர்செய்கிறது; 2. to oppose: எதிர்த்தது; 3. to put on jewels, to dress: அணிதிறது; 4. to reject, to hinder: மறுக்கிறது, தடுக்கிறது.
 மலைதல; 1. *the same as* அணிதல, a decorating, a dressing; 2. *the same as* எதிர்தல, an opposing; 3. *the same as* பொருதல, a fighting; 4. *the same as* மறுத்தல, a denying. *Sat.*
 மலையம்; *neg.* we cannot fight, &c.
 மலைவு; 1. a denial, an obstacle; 2. மயக்கம், confusion of mind, dulness, distraction; 3. a word of comparison, உவமைச்சொல். *Sat.*
 மலைக்கடுகு; *see under* மலை.
 மலைக்கிறது; v. n. *Pr.* வேறதேன, *Fut.* இப்பேன, *Imp.* இவ, *Inf.* இவக்க;
 1. to become perplexed, to be confused: மயங்குகிறது; to be astonished, to wonder.
 இநதத்தேசத்தார் கடியாரத்தைமுதலிப்பார்த்தபோது மலைத்தார்கள்: when the people of this country, for the first time, saw a watch they were astonished.
 2. v. a. to fight: போர்செய்கிறது.

மலைத்தல்; *verb. noun*: a being perplexed, &c.

மலைப்பு; 1. *the same as* மயக்கம், confusion, dulness: மலைவு; 2. *the same as* போர், a fight, a battle. *Sat.*

மலைப்பாட்ப்பார்க்கிறது; to look with astonishment.

மலைக்குகை,

மலைச்சரிக்கணாவள்ளி,

மலைச்சாரல், and

மலைச்சார்பு; *see under* மலை.

மலைதல்; *see under* மலைகிறது.

மலைதாங்கி; *see under* மலை.

மலைத்தல்; *see under* மலைக்கிறது.

மலைத்தும்பை,

மலைத்துவரை,

மலைநாடன்,

மலைநாடு,

மலைப்பக்கம்,

மலைப்பச்சை,

மலைப்பருத்தி, and

மலைப்பாறை; *see under* மலை.

மலைப்பு; *sub.* 1. a kind of dance: உதநிளவிகற்பம்;

2. *see under* மலைகிறது.

மலைமகள்,

மலைமடந்தை,

மலைமல்லிகை,

மலைமுழை,

மலைமுள்ளங்கி,

மலையடி,

மலையடிப்பட்டி,

மலையடிவாரம்,

மலையத்தி,

மலையமான், and

மலைபமான் கூட்டம்; *see under* மலை.

மலையம்; *see under* மலை, or மலைகிறது.

மலையன்,

மலையாடு,

மலைபாமணக்கு,

மலையாரம்,

மலையாழம்,

மலையாளம்,

மலையாளி,

மலையிருவேலி,

மலையீந்து, and

மலைவீரியம்; *see under* மலை.

மலைவு; *see under* மலைகிறது.

மலைவேம்பு; *see under* மலை.

மல்; *sub. poetic*: 1. *the same as* உதநிளவிகற்பம், a kind of dance; 2. *the same as* திருமால்உதது, a dance of Vishnu; 3. *the same as* வலி, strength; 4. *the same as* வளமை, fertility, prosperity.

மல்லல்; 1. *the same as* மிகுதி, abundance, much; 2. *the same as* வலி, strength; 3. *the same as* வளமை, greatness. *Sat.*

மல்லலோலுகிறது; to be full of strength.

மல்லல்; 1. an epithet of a king, or chief, of *Mavaliveram*, or மல்லபுரம்; 2. a strong, or powerful, man, வலியோல. *Sat.*

மல்; *sub.* wrestling, boxing: fighting, மற்கட்டு. *From* Sans. root MALA to hold.

மற்கட்டுகிறது; to box, to cuff, to wrestle.

மல்கல்; *see under* the following word.

மல்குகிறது; *v. n. Pr.* சென, *Fut.* குவன, *Imp.* கு, *Inf.* க; 1. to be full: நிறைகிறது; 2. to grow great, to increase.

மல்கல்; 1. *the same as* நிறைதல், a being full; 2. *the same as* பெருகல், an increasing. *Sat.*

மல்லகசெட்டி, and

மல்லசெட்டி; *see under* மல்லன்.

* மல்லம்; *sub.* a cup, or porringer. *Wils. S. D. p. 658.*

MALLA.

* மல்லயுத்தம், and

* மல்லரங்கம்; *see under* மல்லன்.

மல்லரி; *the same as* மல்லாரி.

மல்லலோலுகிறது,

மல்லல், and

மல்லன்; *see under* மல்.

* மல்லன்; *sub.* a boxer, a wrestler: *see under* மல்.

Wils. S. D. p. 658. MALLA.

மல்லகசெட்டி, and

மல்லசெட்டி; *the same as* மல்லல், the Telugu word *మల్ల* being added to the Sanscrit term, in common Tamil usage.

மல்லபுத்தம்; athletic combat, boxing: *see* கலைஞானம், 64 *under* கலை.

மலரகம ; a place for boxing : மல்பலிவீடம்.
மல்லாக்கிறது, and

மல்லாத்துகிறது ; see under மல்லாருகிறது.

* மல்லாரி ; sub. 1. a division of a musical mode. Wils.

S. D. p. 658. MALLARI. 2. the same as பம்பைமேளம், a kind of drum. Sat.

மல்லாருகிறது, (மல்லார்கிறது ; Besch.) and recte. மலலாகுகிறது ; v. n. Pr. லார்ந்தேன, or லாந்தேன, Fut. லாருவேன, லார்வேன, or லாப்பேன, Imp. லாரு, லார், or லா, Inf. லார, or லாக்க ; to lie upon the back.

மலலாகத்தனனுகிறது, or மலலாககப்பிடித்துத்தனனுகிறது ; to thrust one down backward to the ground. மலலாககப்படுத்துக்கொள்குகிறது ; see மலலாநதுபடுத்துக்கொள்குகிறது.

மலலாககவிழுகிறது ; to fall backward. மலலாநதுகிறது ; v. a. Pr. த்தினேன். Fut. த்துவேன, Imp. த்து, Inf. த்த ; to reverse any thing before turned upside down ; to restore to a natural position ; sometimes simply to reverse.

கவிழ்க்கிறதுஎனினுமலலாநதுகிறதுஅரிது ; it is easy to upset, but difficult to restore. Prov. applied both literally, and metaphorically.

மலலாநது உமிழ்ந்தால் மார்பின்மேல விழும் ; Prov. if one spit upwards, lying upon the back, it will fall upon himself, i. e. to blame a relative is to blame one's self : தன்னையேசொந்தவனுடையகுற்றத்தைத் தான்வெளிப்படுத்தினாலுந் தக்ககுற்றத்தனமேலுமவரும்.

மலலாநதுகொள்குகிறது, or மலலாநதுபடுத்துக்கொள்குகிறது ; 1. to lie upon the back ; 2. Met. to trifle, to play tricks, when a creditor demands payment ; to be backward in doing a thing.

மல்லார்கிறது ; see the preceding word.

* மல்லிகை ; sub. 1. the same as இரப்போர்கம, a beggar's porringer. Sat. 2. an earthen vessel for holding oil, as a lamp, or flambeau ; 3. the name of a shrub : Jasmine Zambac ; Arabian Jasmine. Wils. S. D. p. 658. MALLICA.

அந்திமலவிகை ; a plant : Polyanthes tuberosa. ஆறுமலவிகை ; river Jasmine. ஈர்க்குமலவிகை ; a species of Jasmine : see under ஈர்க்கு. ஊசுமலவிகை ; another Jasmine, Jasminum auriculatum. காட்டுமலவிகை ; Jasminum angustifolium : சிறுமலவிகை.

குடமலவிகை ; a variety with luxuriant flowers. கொடிமலவிகை ; Jasminum grandiflorum. சிறுமலவிகை ; the same as காட்டுமலவிகை. நாகமலவிகை ; a plant : Justicia nasuta. பவழமலவிகை ; a shrub : see under பவழம். பேராமலவிகை ; another species of Jasmine : Jasminum undulatum : see அஷ்டாதசமூலம், under அஷ்டம். மலைமலவிகை ; see under மலை. வாடாமலவிகை ; a plant : Gomphrena globosa.

* மல்லு ; sub. 1. wrestling, boxing ; 2. a fight, a quarrel. மலலுக்கழைக்கிறான் ; he challenges to box, wrestle, or fight.

மல்லி ; sub. 1. the same as இரப்போர்கம, a beggar's porringer, an earthen bowl : செப்பு ; 2. the same as வட்டம், a circle. Sat.

* மவுனம் ; see மெளனம். மழி ; adj. young, tender, infantile, puerile. மழலை ; the same as திரமபாமென்சொல், a defective, a childish, speech ; prattling of a little child : see under திரமபுகிறது, and கொஞ்சல், under கொஞ்சுகிறது.

மழவு ; 1. the same as இளமை, tenderness ; 2. the same as குழந்தை, an infant. மழவன் ; the same as கட்டிவளையோன், a young man : காளை. Sat.

மழலை, மழவன், and மழவு ; see under the preceding word. மழிக்கிறது ; v. a. Pr. ழித்தேன, Fut. ழிப்பேன, Imp. ழி, Inf. ழிக்க ; to shave, or make bald : மொட்டையாகுகிறது. மழித்தல் ; verb. noun. மழித்தலுநீட்டலும்வேண்டா உலகம், பழித்ததொழிந்துவிடின். Cural.

To reject what the world condemns as vicious, demands neither the shaving, nor the matting, of the hair : the Saiva-pandarams shave off the hair of the head, and the tambirans allow it to grow, and fold it into braids.

மழித்தல் ; see under the preceding word. மழு ; sub. 1. the same as எரியருமடி, a red hot iron, put in one's hand as a trial of innocency, an ordeal ; தண்ணீர்மழுப்போலேகாய்ந்தது ; the water was boiling hot. தெய்யாமழுவாநீர்த்துக்கொள்குகிறது ; to clear one's self by dipping the hand into seething butter, or by the hot iron ; see under தெய்யம்.

மழுமாறுகிறது; *the same as* மழுவுகிறது.
 மழுமாறுகிறான்; *see* மழுவுகிறான்.
 மழுவானி; *the same as* மழுவேந்தி.
 மழுவுகிறது; to take up a hot iron, as an ordeal.
 மழுவுகிறான், or மழுமாறுகிறான்; *Met.* he positively denies.
 மழுவேந்தி; an epithet of Siva, from holding a red hot iron in his hand.
 2. *the same as* பரசாயுதம், Parasu Rama's weapon; also an axe in general: கணிச்சி. *Sat.*
 மழுக்குகிறது; *v. a. Pr.* மூக்கினேன, *Fut.* மூக்குவேன, *Imp.* மூக்கு, *Inf.* மூக்க; 1. to beat, to receive with blows; 2. to make blunt.
 அரிசியைமழுக்குகிறது; to beat rice.
 மழுக்கிப்போடுகிறது; 1. to lay on blows, to beat; 2. to make blunt.
 கத்தியைமழுக்கிப்போடுகிறது; to blunt a knife, or sword.
 மழுக்கியெடுக்கிறது; to beat, and take up, rice.
 மழுக்கிவைக்கிறது; to beat rice, and keep it in deposit.
 மழுங்கல்,
 மழுங்கல்த் துண்டாயம், and
 மழுங்கல்ப்பொன்; *see under the following word.*
 மழுங்குகிறது; *v. n. Pr.* கினேன, *Fut.* குவேன, *Imp.* கு, *Inf.* க; to grow blunt, to grow dull, or dim, to lose lustre: பிரகாசமறறுப்போடுகிறது.
 மழுங்கல்; *sub.* 1. that which is blunt, dim, or unpolished; 2. *verb. n.* *the same as* பொவிவழிதல, a loss of splendour, or waning of lustre: பிரகாசகெடுதல.
 ஒளிமழுங்கல்; a being obscured by superior brightness, as the light of a lamp, by the light of the sun, &c.
 புத்திமழுங்கல்; a being dull, or stupid.
 மழுங்கலாகுகிறது; to make blunt, dull, or obscure.
 மழுங்கல்த் துண்டாயம், or
 மழுங்கல்ப்பொன்; gold-dust.
 மழுங்கிக்கிடக்கிறது; to be blunt, to be dim, not bright, to be obscure: பிரகாசமறறுக்கிறது.
 மழுங்கிப்போடுகிறது, or
 மழுங்கியிருக்கிறது; *the same as* மழுங்குகிறது.
 மழுப்பன்; *see under the following word.*
 மழுப்புகிறது; *v. a. Pr.* பினேன, *Fut.* புவேன, *Imp.* பு, *Inf.* ப, and மழுப்பிப்போடுகிறது; to protract a thing by vain speeches, to delay a law suit, to put off payment.

மழுப்பப்பார்க்கிறது; to see how to protract, &c.
 மழுப்பன்; a person who so acts; e. g. a judge who delays bringing the matter to a decision: தீர்மான மபணனாவன.
 மழுமாறுகிறது,
 மழுவாளி,
 மழுவுகிறது, and
 மழுவேந்தி; *see under* மழு.
 மழை; *sub.* 1. *the same as* குளிர்ச்சி, coolness;
 2. *the same as* நீர், water;
 மழைநீர்; rain-water.
 3. *the same as* மேகம், a cloud. *Sat.*
 4. rain: மாரி.
 அடைமழை; a continual rain; *see under* அடைகிறது, and கோன.
 அந்திமழை; an evening-rain.
 அந்திமழை அருதா லுமவிடாது; an evening-rain will not cease though you shed tears.
 கல்மழை, or
 கன்மழை; hail.
 பெருமழை; a heavy rain: ஆசாரம்.
 மழைகாலம்; the rainy season, the monsoon.
 மழைக்கால்; a water spout.
 மழைக்கோன; the planet which causes rain: மழைபுள டாக்குகிறதிரகம், i. e. சுகிரன், or Venus. *Sat.*
 மழைசொரிக்கிறது; to rain abundantly.
 மழைதூவுகிறது, or
 மழைதூறுகிறது; to rain gently, to drizzle.
 மழைததாரை; a continuous drop, like a thick wire.
 மழைததுவிழுக்கிறது; to rain, to fall in rain-drops from the clouds.
 மழைபாறுகிறது; to rain in heavy drops.
 மழைபிடிக்கும்; there will be much rain.
 மழைபெய்கிறது; *the same as* மழைததுவிழுக்கிறது.
 மழைபெய்தல்; a raining.
 மழையடிக்கிறது; to rain vehemently.
 மழையடை; a time of incessant rain.
 மழையடையிலேவரும் விருந்தாடிசைதரு; an unexpected guest who comes in a time of rain, is an enemy, i. e. because it is difficult to entertain him hospitably.
 மழைவரும்; rain approaches.
 மழைவாங்குகிறது, விடுகிறது, or ஓய்கிறது; the rain ceases.
 மழைகாலம்,
 மழைக்கால்,

மழைக்கோள்,
 மழைசொரிகிறது,
 மழைநூலுகிறது,
 மழைநூலுகிறது,
 மழைத்தாரை,
 மழைபாறுகிறது,
 மழைபெய்கிறது,
 மழைபெய்தல்,
 மழையடிக்கிறது, and
 மழையடை; see under the preceding word.
 மளமளப்பு; see under the following word.
 மளமளெனல்; a great noise: ஈரடுக்கொவிசுறுப்படி, a
 word, or sound repeated, as
 மளமளெனலுவிழுதது; to fall with a great noise, as a
 building, a wall, &c.
 மளமளப்பு; the great, or rattling noise of a falling
 house of thunder, &c.
 மளிகை; sub. a warehouse, or shop, of grocery, exclud-
 ing cloth, &c.
 மளிகைக்கடை; a retail-shop.
 மளிகைக்காரன்; a shopkeeper, wholesale, or retail.
 மளிகைக்கிடங்கு; a wholesale store-house.
 மளிகைவீடு; a wholesale-shop.
 மளிகைக்கடை,
 மளிகைக்காரன்,
 மளிகைக்கிடங்கு, and
 மளிகைவீடு; see under the preceding word.
 மனூக்கெனல்; a cracking sound, or noise.
 மனூக்கெனறு நெடடை விடுகிறது; to crack with the
 fingers.
 மனூக்கெனறு மரம் ஒடிநதது; the tree broke with a
 crashing, or cracking, noise.
 மள்ளம்; sub. the same as வலி, strength. Sat.
 மள்ளர்; 1. the same as உழவர், agricultural labourers
 of the Palla-tribe; 2. the same as குறிஞ்சிநிலமா
 கள, inhabitants, of a hilly country; 3. the same
 as திண்ணியர், stout, and valiant, men: பலமுள்ளவ
 ள்கள; 4. the same as படைவீரர், warriors. Sat.
 மள்ளல்; sub. the same as வலி, strength. Sat.
 மள்ளர், and
 மள்ளல்; see under the preceding word.
 மள்ளு; sub. the same as கைமரம், rafters. Besch.

மறக்கிறது; v. a. Pr. நந்தேன, Fut. நப்பேன, Imp.
 ந, Inf. நக்க; to forget.
 மறதி; the same as அயர்ப்பு, forgetfulness, சோர்வு:
 comp. தாமசம், under குணம், க.
 மறதிகாரன், and
 மறதியுள்ளவன்; a forgetful person.
 மறதியாய்ப்போலிறது; it is forgotten.
 மறததல்; the same as பொச்சாத் தவ, a being forgetful.
 மறநததுநாகுகிறது; 1. to sleep soundly; 2. Met. to
 be unoccupied.
 மறநதுபோகிறது; to pass from the memory: comp. ந
 ன்றி, under நல்.
 மறநதுபோயிருக்கிறது; it is forgotten.
 மறநதுபோனதை நினைத்துக்கொள்ளுகிறது; to recall
 to mind what was forgotten.
 மறப்பு; the same as மறதி.
 மறவாதேசெய்கிறது; to do considerably.
 மறவாமலிருக்கிறது; to be not unmindful.
 மறவாமற்கேட்கிறது; to hear with attention.
 மறவி; the same as மறதி.
 மறதி,
 மறதிக்காரன்,
 மறதியுள்ளவன், and
 மறத்தல்; see under the preceding word.
 மறத்தி,
 மறத்தியர்,
 மறநிலைப்பொருள்,
 மறநிலையறம், and
 மறநிலையின்பம்; see under மறம்.
 மறப்பு; see under மறக்கிறது.
 மறப்புவி, and
 மறமலி; see under the following word.
 மறம்; sub. 1. the same as கொலை, murder, killing;
 2. the same as கோபம், anger; 3. the same as சின
 ம, wrath; 4. the same as நமன், Yama: எமன்;
 5. the same as பாவம், sin; 6. the same as பிணை
 கு, disagreement; 7. the same as வலி, strength;
 8. the same as வீரம், bravery. Sat.
 மறநிலைப்பொருள்,
 மறநிலையறம், and
 மறநிலையின்பம்; see அரசியல, சு: under அரசன்.
 மறப்புவி; the same as சிங்கம், a lion.
 மறமலி; the same as யானை, an elephant. Sat.
 மறவன்; a man of the Marava tribe.

மறததி; *fem.*

மறத்தியர்; *the same as* பாவநிலபெண்கள், women who live on a barren ground, or in a desert.
மறவர்; 1. *the same as* படைவீரர், warriors; 2. *the same as* பாவநிலமாக்கள், men who live on a barren ground; 3. *the same as* வேடர், a tribe of people, aborigines, savages. *Sat.*

மறவி; *sub.* 1. *the same as* நமன், see மறம; 2. *the same as* மயக்கம, dulness, confusion of mind, distraction.

மறல்; *sub.* 1. *the same as* எழுச்சி, elevation, rise; 2. *the same as* காலன், the assistant of நமன்; 3. *the same as* குற்றம், fault; 4. *the same as* சாவு, death; 5. *the same as* தரித்திரம், poverty; 6. *the same as* நமன்: see மறம; 7. *the same as* பகை, hatred; 8. *the same as* பிணக்கு, dissention; 9. *the same as* போர், war, a battle; 10. *the same as* மயக்கம, confusion of mind; 11. *the same as* மறதி, forgetfulness; 12. a kind of dance: ஓர் கூத்து. *Sat.*

மறவரீ, *and*

மறவன்; see under மறம்.

மறவி; *sub.* 1. *the same as* ஈனம், want; 2. *the same as* கள், palm-tree sap. *Sat.* 3. see under மறக்கிறது.

மறாஷ்டியர், *or*

மறாட்டியர்; *sub.* *Besch. erroneously:* see under மராடம்.

மறி; *sub.* 1. the offspring of a large lizard, sheep, horse, or deer: அருங்கு, ஆடு, குதிரை, மான், இவற்றினகுடடி.

மறிகாண்டுகிறது; to bring forth as a mare, to foal. *Besch.*

2. *the same as* மான், a hart, a deer;

3. *the same as* மேடவிராசி, Aries, one of the twelve signs of the Zodiac;

4. *the Imperative of the following word.*

மறிகாண்கிறது; see under the preceding word.

மறிகிறது; *v. n. Pr.* நிந்தனை, *Fut.* நிவேன, *Imp.* நி, *Inf.* நிய; 1. to roll, to undulate; 2. to return: மடங்குகிறது, மீடுகிறது.

மறிரல்; *verb. noun:* *the same as* மீள், a returning, or coming back: திருமபவருதல்.

மறிரல்; *the same as* மடங்கல், a returning. *Sat.*

மறிரடுகிறது, *or*

மறிரட்டுப்போகிறது; to be stopped on the way, or in a business: மறியவிடுகிறது.

மறியல்; 1. *verb. noun: neut.* a stopping, a halting, &c.

2. *sub.* a stop, or halt;

மறியலபண்ணினான்; he made a stop, or halt.

மறிகிறது; *v. a. Pr.* நிந்தனை, *Fut.* நிப்பென, *Imp.* நி, *Inf.* நிக்க, *and* மறிகிறதுகொள்கிறது; 1. to stop, to arrest, தடுக்கிறது; to attack, to stop one by arrest, to detain on the road; 2. to watch a herd of cattle, in order to prevent them from going astray. மறிகிறது; *transitive,* an arresting; a stopping up a water channel.

மறிகிறதுவைக்கிறது; to arrest and detain: மறியலிவைக்கிறது.

மறியல்; detention, arrest.

மறியலிவைக்கிறது; to detain, to arrest: with the accusative.

மறிகிறது,

மறிரல்,

மறிரல்,

மறிரல்,

மறிரடுகிறது,

மறியல், *and*

மறியல்; see under the preceding word.

மறு; *sub. Gen.* மறுவின்; 1. a fault: குற்றம்; 2. a spot: மாசு. *Sat.* மறு, is especially used with reference to marks on the surface of the moon; 3. a wart; 4. *the Imperative of* மறுகிறது.

திங்கம் மறுவாற்றுகு சான்றோர் அஃதாற்றார்,

தெருமந்துதெய்வொருமாசுநின். நாலடிநாணடி.

Though the moon endures its spots, yet the perfect, or illustrious, suffer them not: one stain will cause sorrow even to death: சுநதிரன் மறுவைப்பொருகுகிறது, பெரியோர் அநதமறுவைப்பொருர், ஒருமாசுபொருநதிருமனங்கலங்கிசாசாவார்.

நடுக்கடற் போனாலு மறுப்படாமல் வரக்கடவீர்; even though you go into the midst of the sea, may you return without harm.

மறுப்படுகிறது, *and*

மறுப்பட்டிருக்கிறது; to be spotted.

மறுப்பட்டதெய்; mixed, or adulterated ghee, or butter-oil.

மறுவீடுகிறது; there is a fault, or spot.

மறு; *adj.* another, the other.

மறுகிதாசி; *the same as* மறுவோலை.

மறுகி; another dish of vegetable food, or of mutton.

மறுகாய்ச்சல்; the relapse of a fever.

மறுகாய்ச்சலாய்விடுகிறது; to have a relapse of fever.

மறுகால்; 1. another time: மறுதடவை; 2. another channel, by which water in a field is let out. மறுகாலும்; again.
 மறுசுன்னம், or
 மறுசுன்மம்; 1. another birth, regeneration: மறுபிறப்பு; 2. transmigration of the soul after death: சன்மாந்தரம்.
 மறுபேட்டுழுதுகிறது; to write another note.
 மறுகறறு; a spiral screw, the male screw.
 மறுசெய்தி; an answer, a reply.
 மறுதடவை, or
 மறுதரம்; again, another time: திருமப.
 மறுதடவைகருவநதால்; if (he, thou, &c.) come again.
 மறுதடவைகருவா; come another time.
 மறுதாய்; a step-mother: மாற்றந்தாய், மாறுதாய்.
 மறுதாரம்; a second wife.
 மறுநேசம்; another land, or a foreign country: தேசாந்தரம்.
 மறுபடி; the same as மறுகால்.
 மறுபடியும்; the same as மறுகாலும்.
 மறுபத்தியம்; the second course of diet.
 மறுபாஷை; another language: பாஷாந்தரம்.
 மறுபாலி; in local usage an enemy. Besch.
 மறுபிறப்பு; see மறுசுன்னம்.
 மறுபேச்சு; the same as மறுமொழி.
 மறுமாடி; 1. a ridge; 2. the sloping roof in the width of a house. Besch. மஞ்சக்கடடை.
 மறுமுகம்; 1. another face; 2. one that differs from that of a husband, or wife: a strange man, or a strange woman.
 மறுமுகமாய்ப்போகிறது; to be changed in the face, or complexion. from sickness, grief, &c.
 மறுமுகமதோகுகிறது, or பார்சுகிறது; to commit adultery.
 மறுமை; 1. the other life, or world; eternity as opposed to time: comp. இமமை; 2. the same as வருபிறப்பு, the other life, the future life.
 மறுமொழி; an answer: உத்தரம்.
 மறுருபம், or
 மறுரூபம்; another form, or shape, Metamorphosis, change of shape.
 மறுவிசை; the same as மறுகால்.
 மறுவிசையும்; the same as மறுகாலும்.
 மறுவுத்தரம்; a reply to the answer, பிரத்தியுத்தரம்: see under உத்தரம்.
 மறுவோலை; an answer to a letter: மறுகடுதாசி.

மறுகடுதாசி; see under the preceding word.
 மறுகல்; see under மறுகுகிறது.
 மறுகறி,
 மறுகாய்ச்சல்,
 மறுகால், and
 மறுகாலும்; see under மறு.
 மறுகு; sub. 1. street, in general, of any length; 2. the Imperative of the following word.
 மறுகுகிறது; v. n. Pr. கடுன, Fut. குவேன, Imp. கு, Inf. க; 1. to whirl, to twirl around: சுழலுகிறது; 2. to be perplexed: கவங்குகிறது.
 மறுகல்; 1. the same as சுழல், a whirling. Sat. 2. the same as கலகல, a being confused; 3. sub. a relapse of a sickness.
 மறுகை; sub. the half part of a bag of any commodity, forming half a bullock-load.
 மறுக்கிறது; v. a. Pr. மறுதேன, Fut. மறுபேன, Imp. மறு, Inf. மறுக்க; 1. to give not, to keep back, to detain;
 2. to refuse, to reject, to deny;
 எனபுத்தியைமறுக்கவேண்டாம்; reject not my counsel. Besch.
 3. to forsake, to renounce: நீங்குகிறது; வேதத்தைமறுக்கிறது; to apostatize.
 4. to confute;
 அவனசொன்னதெல்லாமிரண்டுவார்த்தையினாலேமறுத்தான்; in two words he confuted all that the other said.
 பேதகமறுத்தல்; a confutation of a book entitled பேதகம். Besch.
 5. to want, to be in need: இல்லாமற்போகிறது.
 மழைமறுக்கவேயெல்லாமறுக்கும்; want of rain is want of every thing.
 மறுதலிக்கிறது; v. a. Pr. வித்தேன, Fut. விப்பேன, Imp. வி, Inf. விக்க; to deny, to disown: மறுதலித்துப்போடுகிறது.
 மறுத்த; gone dry as a cow, done bearing, as a fruit tree.
 பால்மறுத்தமாடு; a cow no longer giving milk.
 மூலமறுத்தபிணை; a child which is weaned.
 மறுத்தல்; 1. the same as கொடாமை, a keeping back, or not giving; 2. the same as நீக்கல், putting away, or renouncing. Sat. 3. a denying through shame.
 மறுத்துப்போன்; the same as மறுத்த.
 மறுப்பு; a denial.
 மறுப்பறுத்தல்; a giving after refusal.

மறுசன்னம்,
 மறுசன்மம்,
 மறுசுந்து,
 மறுசெய்தி,
 மறுதடவை,
 மறுதரம், and
 மறுதரமும்; see under மறு.
 மறுதலிக்கிறது; see under மறுக்கிறது.
 மறுதாய்,
 மறுதாரம், and
 மறுதேசம்; see under மறு.
 மறுத்த, and
 மறுத்தல்; see under மறுக்கிறது.
 மறுபடி,
 மறுபடியும்,
 மறுபத்தியம்,
 மறுபாஷி,
 மறுபாவி,
 மறுபிறப்பு, and
 மறுபேச்சு; see under மறு.
 மறுப்பறுத்தல், and
 மறுப்பு; see under மறுக்கிறது.
 மறுமாடி,
 மறுமுகம்,
 மறுமை,
 மறுமொழி,
 மறுருபம், and
 மறுருபு; see under மறு.
 மறுவல், and
 மறுவி; sub. the same as சுந்தரிமருகம், the musk-deer.
 Sat.
 மறுவிசை,
 மறுவிசையும்,
 மறுவுத்தரம், and
 மறுவோலை; see under மறு.
 மறை; sub. the same as சொல், a word;
 எதிர்மறை; a word of opposite meaning, a negative.
 2. a screw, a screw nail: ஆணியிலிருக்குருகறுது;
 3. a speck, or speckle;
 மறைபுள்ள; speckled: Gen. xxx. 32.

மறைமறையாயிருக்கிறது; to be coloured black, and white.
 4. the Imperative of மறைகிறது, and மறைக்கிறது.
 மறை; sub. 1. a secret: திராசியம்;
 மறைகிறது; v. n. Pr. மறைதேன, Fut. மறைவென,
 Imp. மறை, Inf. மறை; to be hid: மறைநதிருக
 கிறது, மறையலிருக்கிறது.
 தலைமறையமறவீனமறபாதே; trust not a double
 dealing Marava man.
 மறைதல்; verb. noun: a being hidden.
 மறைநதிருக்கிறது; see மறைகிறது.
 மறைநதுபோகிறது, or
 மறையப்போகிறது; to disappear, to vanish, to
 hide one's self.
 மறையலிருக்கிறது; see மறைகிறது.
 மறைவு; a screen, any covering.
 மறைவிடம்; a den, or lurking place.
 மறைவிடங்கட்டுகிறது; to build a lurking
 place.
 மறைவுகட்டுகிறது; to fence in a place, to be
 covered from the sun, and wind.
 மறைவுபட்டிருக்கிறது; to be hidden, or covered.
 மறைக்கிறது; Pr. மறைதேன, Fut. மறைப்பென, Imp.
 மறை, Inf. மறைக்க, and மறைநதுபோகிறது,
 or வைக்கிறது; to hide, to conceal, to secret, a
 thing.
 மறைப்பு; the same as மறைவு.
 முன்சொன்னதைமறைக்கிறது; to shift, or shuffle,
 to change tone, to evade, or contradict, or ex-
 plain away a former statement.
 மறைசொல்; an obscure saying: புதிர்.
 மறைபொருள்; a hidden thing, a thing hard to un-
 derstand.
 2. a refuge, a shelter: அடைக்கலம்;
 மறைபுகல்; a taking refuge: அடைக்கலம்புகல்; see
 under புகல்.
 3. a shield: கேடகம்;
 4. a silent repetition of prayer, the lips only moving: ம
 ததிரம;
 5. the Veda: வேதம்;
 மறைக்கோடியோன; 1. the Veda-bannered one, (an
 epithet of Dronacharya): see அருமறைக்கோடி-
 யோன;
 2. பிரமன், Bruhma;
 மறைக்கோடியோர்; Brahmins: பார்ப்பார், or
 வேதத்தைப்படித்தவர். Sat.
 மறைத்தலைவி; an epithet of Lacshmi: வேதமுடைய
 வள.

மறைப்பொருள், i. e. வேதத்திற் சொல்லப்பட்டபொருள்; the treasure contained in the Veda.

மறைமுடிவு; the substance of the Vedas, i. e. வேதாந்தம், the Vedanta.

மறைமுதலி; an epithet of any deity. -

மறைமொழி; 1. the law, the Veda; 2. a magical word.

மறைபவர்; Brahmins, who hold and teach the Vedas.

மறையிலார்; the same as கீழ்மக்கள், low people.

மறையோன்; 1. an epithet of Brahma; 2. வியாழம், the planet Jupiter, or Vrihaspati, தேவகுரு the preceptor of the celestials.

மறைகிறது, and

மறைக்கிறது; see under மறை, 1.

மறைக்கொடியோர், and

மறைக்கொடியோன்; see under மறை, 5.

மறைசொல், and

மறைதல்; see under மறை, 1.

மறைத்தலைவி; see under மறை, 5.

மறைபுகல்; see under மறை, 2.

மறைபொருள், and

மறைப்பு; see under மறை, 1.

மறைப்பொருள்,

மறைமுடிவு,

மறைமுதலி,

மறைமொழி,

மறைபவர்,

மறையிலார், and

மறையோன்; see under மறை, 5.

மறைவிடம், and

மறைவு; see under மறை, 1.

மற்கோல்; sub. the same as பகை, hatred.

மற்ற,

மற்றது,

மற்றதுகள்,

மற்றவர்,

மற்றவர்கள்,

மற்றவள், and

மற்றவன்; see under the following word.

மற்று; 1. an expletive particle: அசைநிலை, as

அதுமற்றவலங்கொளளது; that admits no grief: அதுதுக்கங்கொளளது.

2. a disjunctive particle;

கெடுப்பதுமற்றெடுப்பதுமறை; rain is that which destroys, or again restores.

மற்ற; adj. from மற்று, another, the other.

மற்றது; that which is remaining: ஏனையது.

மற்றதுகள்; pl. commonly for மற்றவை.

மற்றவன்; another one.

மற்றவள்; fem.

மற்றவர், or

மற்றவர்கள்; pl. others: ஏனையவர்.

மற்றியாதொனதும; any thing besides.

மற்றுண்டாகிய; the same as மற்றையுண்டான.

மற்றும்; and so on: பிறவும்.

மற்றுந தேவையானகாரியங்கள்; a phrase, things further needful.

மற்றை; not the same, that which is farther to be shewn or demonstrated: கூடடியதற்கினம்.

மற்றைக்காரியம்; the other thing, the rest. நீதிநெறி.

மற்றைப்படி; otherwise.

மற்றைப்பேர்கள்; the other people, the rest of the people.

மற்றையது; any thing else.

மற்றையுள்ள, or

மற்றையுண்டான, மற்றுண்டாகிய; other, not this.

மற்றையோர்; pl. the same as மற்றவர், others. Sat.

மற்றென் அம்; the same as மற்றியாதொனதும.

மற்றே; an exclamation of astonishment, and pity: comp

அததோ.

மற்றும்,

மற்றை,

மற்றையது,

மற்றையோர்,

மற்றென்றும், and

மற்றே; see under மற்று.

* மனக்கடினம்,

மனக்கலக்கம்,

மனக்கவலை,

மனக்கோட்டம்,

மனங்கலங்குவிப்போன், and

மனங்கொள்ளுகிறது; see under மனம்.

மனசறிந்தவன், and

மனசார; see under the following word.

* மனசு, or மனது; *sub.* the mind, the will; the heart, as the seat of desire, and consciousness. Wils. S. D. p. 649. MANAS.

மனசுதினமேலோடுகிறது; the mind is bent upon it.

மனசுநிறதவன; one who is fully conscious.

மனசுநிய; knowingly, or wilfully: see மனசார.

மனசுநியசெய்கிறது; to do a thing knowingly, or wilfully.

மனசுநியாமற்செய்கிறது; to do without knowledge, unwillingly, not out of malice.

மனசாயிருக்கிறது; to be willing; to purpose.

மனசார; spontaneously, fully-minded: மனசுநிய, மனசோடே.

மனசாரநாடுனுறுமறியேன; to the best of my recollection I know nothing of it.

மனசிரங்குகிறது; to pity, to commiserate: மனசிரங்குகிறது.

மனசிரங்குகொடுக்கிறது; to give out of compassion.

மனசிலேகிடக்கடும்; disclose it not.

மனசிலேபோடுகிறது; to put in mind.

மனசிலேபோட்டுக்கொள்கிறது; to retain in mind.

மனசிலே வைக்கிறது, or வைத்துக்கொள்கிறது; to keep in mind, to recollect, to reserve in mind.

மனசிலலாமை, மனதிலலாமை; reluctancy.

மனசினகப்பண்ணுகிறது; to soften the mind; to persuade; to make tender-hearted; to move the affections.

மனசினுலேகாண்டுகிறது; to consider, to meditate: நியாநிகிறது.

மனசுககுசரிப்போனபடிசெய்கிறது; to act according to one's pleasure.

மனசுககுதேதானறினபடி பார்த்துக்கொள்கிறது; to seek for occasion to work out a mental purpose.

மனசுககேற்கநடக்கிறது; to walk, or act, according to one's mind, or will.

மனசுதாரானமாயிருக்கிறது; the mind is fully willing.

மனசுதிருமடிகிறது; the mind turns, or alters.

மனசுதிருமடப்போகிறது; the mind is about changing.

மனசுநோகிறது; the mind grieves.

மனசுநோகசெய்கிறது, or நோவப்பண்ணுகிறது; to grieve one's mind.

மனசொருசாயலாயிருக்கிறது; the mind is wavering, or is averse from a thing.

மனசொருவிதமாயிருக்கிறது; the mind is tending to dislike, or aversion.

மனசோடே; see மனசார.

மனஸ்தாபம், or மனத்தாபம்; 1. grief of heart, *lit.* heart-burning;

மனஸ்தாபமவருவிக்கிறது; to cause grief, or heart-burning.

2. in local usage repentance;

உத்தமமனஸ்தாபம்; true repentance.

அடிமைமனஸ்தாபம்; a slavish repentance.

3. inward vexation, or enmity;

எனமேல்மனஸ்தாபமாயிருக்கிறான்; he is displeased with me.

மனஸ்தாபமாயிருக்கிறார்கள்; they are in secret enmity.

மனதிரங்குகிறது; the same as மனசிரங்குகிறது.

மனதிலலாமை; the same as மனசிலலாமை.

மனதின் தீக்குணம், ௩; three bad dispositions, or qualities of mind;

1. கொல்லநினைக்கை, thought of murder;

2. காமப்பற்று, intent of lasciviousness;

3. ஆசை, covetousness.

மனதின் நற்குணம், ௩; three good disposition of mind;

1. அருள்நினைவு, gracious, or kind, thought;

2. ஆசையறுத்தல், mortification of corrupt desire;

3. தவப்பற்று, persevering penance, or rigid self control.

மனதொழுக்கம்; a right, or regular, way of thinking: see அகத்திணை, under பொருள்.

மனத்தாபம்; the same as மனஸ்தாபம்.

மனராசி; *sub.* consent of will.

மனோலம்; grief: மனோலதனம்.

மனோகரம்; any thing lovely, pleasing to the mind, or beautiful. Wils. S. D. p. 650. MANOHARA.

மனோகரி; a lovely, or beautiful, woman.

மனோகுலம்; see மனோகுலம்.

மனோகமியம்; the same as மனோகரம். Wils. S. D. p. 651. MANOJNA.

மனோசஞ்சலம்; sorrow, or grief of mind.

மனோசலம்,

மனோசலனம்; *sub.* passion, or emotion, of mind.

மனோசன்; the same as மன்மதன், the Hindu Cupid, "mind-born," மனசிலுண்டாகிறவன். Wils. S. D. p. 650. MANOJANMAN.

மனோசாட்சி; the conscience, i. e. testimony of the mind.

மனோதையம்; good courage.

மனோநிதானம்; determination of mind, resolution.

மனோபலம்; strength of mind, courage, fortitude.

மனோபவம்; the thought of the mind, *lit.* மனசிலேயிற்றது, what is born in the mind.

மனோபவன; the *Hindu* Cupid, as born in the mind of Vishnu.

மனோபாவம்; 1. the state, or condition, of the mind; 2. in usage, the real state, or actual thought, of the mind.

மனோபு; the same as மன்மதன், *Cāma*, or Cupid. Wils. S. D. p. 651. MANOB'HU.

மனோமயம்; the exercise of mental power, in the united action of sensation, perception, and reflection: see under கோசம், இ.

மனோரதம்; sub. desire, wish. Wils. S. D. p. 651. MANORAT'HA.

மனோரமை; a goddess, peculiar to the *Jainas*. Wils. S. D. p. 651. MANORAMA.

மனோரமியமம்; satisfaction, contentment.

இதெனகருமனோரமியமானபொருள்; this is to me a very pleasing, or delightful, thing.

மனோராசி; consent, agreement: சமமதி.

மனோவாகசு; thought, and speech, as

மனோவாகசுககெடடாத; not to be reached by thought, or speech, i.e. incomprehensible, and ineffable.

மனோவிசனம், or

மனோவிதனம்; grief, sorrow.

மனோவியாபாரம்; the operation of the mind: மனசின் ரொழில்.

மனோவேகம்; the quickness of human thought.

மனோவேகமாய்; as quick as thought.

மனோற்சாகம்; willingness, promptitude, firmness, from உற்சாகம்.

மனோற்பவன்; the same as மன்மதன், the *Hindu* Cupid, as produced in the mind; from உற்பவம், origin, conception.

மனோன்மணி; an epithet of Parvati, wife of Siva; from உன்மணி. Sat.

அதினமேலெனகருமனதிலை; my mind is not towards it; or, it does not suit me.

அவரவர்மனசு, அவரவருக்குச்சாட்சி; every one's mind is a conscious witness to himself.

திருக்கமனசுவராது; the mind consents not to stay.

உமமுடையமனசு; as you please.

உன்மனசுகளுக்குச்சாட்சி; thy conscience bears witness.

உன்மனசுகருததெரியும்; thou knowest it well.

சம்மனசு; a good spirit, an angel.

தன்மனசாய்; according to his mind.

துர்மனசு, or

துன்மனசு; 1. an evil, or wicked, mind; 2. an evil

spirit, a devil, as opposed to சம்மனசு, in local usage, an angel.

நானேமனசாய்; I of my own accord.

பெரியமனசு; a great mind, magnanimity.

* மனச்சாட்சி; see under மனம்.

* மனஸ்தாபம், and

மனதொழுக்கம்; see under மனசு.

மனத்தழுக்கம்; see under மனம்.

* மனத்தாபம்; see under மனசு.

* மனத்திடம்,

* மனத்திருத்தி,

மனத்தெளிவு,

மனத்தொழுக்கம்,

மனநொறுங்குதல்,

மனந்திரித்தல்,

மனத்திருப்பல்,

மனத்திரும்தல்,

மனப்படுத்தல்,

மனமடிவு,

மனமதிருகிறது,

மனமிணங்கல்,

மனமுரண்டு,

மனமுறிகிறது,

மனமுறிச்சல்,

மனமுறிவு,

மனமேட்டிமை, and

மனமொருமிப்பு; see under the following word.

* மனம்; sub. *tadbh*: 1. the mind: மனசு; 2. sometimes memory: Sans. root *MNA*. comp. Gr. *Mnao*.

மனக்கடினம்; mental rigidity, or sternness.

மனக்கலக்கம்; disquietude, agitation of mind: see under கலக்கம்.

மனக்கவலை; sorrow: see under கவலை.

மனக்கோட்டம்; the same as அழுகாறு, envy: பொருமை.

மனங்கலக்குவ்போன்; one that confuses the mind, an epithet of *Cāma*.

மனங்கொள்கிறது; to be willing.

மனசசவிப்பாயிருக்கிறது; to be grieved, or disgusted.

மனசசாட்சி; see மனோசாட்சி.

மனத்தழுக்கம்; see மனக்கோட்டம். Sat.

மனத்திடம; firmness of mind, or purpose, confidence, courage: *நைரியம.*
 மனத்திருந்தி: contentment, satisfaction: *பரியாப்தி.*
 மனத்தெளிவு; clearness of mind, mental acumen.
 மனத்தொழுககம; 1. *lit.* a mental order; 2. *technical*: see *அகத்திணை*, under *பொருள்.*
 மனநொறுங்குதல்; a being contrite.
 மனநதிரிததல்; *verb. noun: trans.* a turning the mind, a changing the purpose, *from திரிக்கிறது.*
 மனநதிருததல்; *verb. noun: intrans.* a mental changing, reformation, conversion.
 மனநதிருப்பல்; *the same as மனநதிரிததல், from திருப்புகிறது.*
 மனநதிருமபுதல்; *verb. noun: intrans.* an altering of mind, a diverting the thoughts.
 மனப்படுத்தல்; a causing to agree.
 மனப்பாடம; a lesson learned by heart, or retained in mind. *Besch.*
 மனமடிவு; mental-torture, great disgust.
மனமடிவாகருகிறது; to cause disgust, to provoke.
 மனமதிருகிறது; the mind is agitated.
மனமதிரப்பெகுகிறது; to speak so as to alarm, or terrify.
 மனமிணங்கல்; a being ready to comply, a being reconcilable.
 மனமுரண்டு; stubbornness of mind.
 மனமுவநதிருததல்; see *நியமம்*, under *அஷ்டம.*
 மனமுறிகிறது; to be overpowered with grief, to be broken-hearted.
மனமுறிச்சல; a being greatly troubled.
மனமுறிச்சலாயிருக்கிறது; to be troubled, to be broken-hearted.
 மனமுறியப்பெகுகிறது; to speak so as to confound one's mind, or to wound his feelings.
 மனமுறிவு; mental aversion.
 மனமேடடிமை; loftiness of mind, elation.
மனமேடடிமையானவன்; one who is self-elated.
 மனமொருமிப்பு; union of minds, mental communion.
 மனமபொறுக்கிறது; to have patience: *பொறுமையாயிருக்கிறது.*
 மனமபொனபோகரு; a wilful, or headstrong, way.
 மனவலி; strength of mind: *ஊக்கம்.*
 மனவுறுதி; firmness of mind.
மனவுறுதியாயிருக்கிறது; to be resolved in purpose; to be assured in mind.
 மனவெரிச்சல; heart-burning, consuming grief, jealousy.
 மனம்பொறுக்கிறது; see under *மனம்.*

மனராசி; see under *மனசு.*
 மனவலி; see under *மனம்.*
 மனவழி; *sub.* a kind of melody: *இசைப்பாட்டு. Sat.*
 மனவு; *sub.* 1. *the same as அகருமணி*, a mock-pearl; 2. *the same as சங்கு*, a conch; 3. *the same as மணிப்பொது*, a gem, generic term. *Sat.*
 மனவுறுதி, and
 மனவெரிச்சல்; see under *மனம்.*
 * *மன்னம்; sub. the same as நிரந்தல்*, a minding, a considering.
மன்னம்பண்ணுகிறது; to contemplate, to meditate.
 * *மனாகுலம்; see under மனசு.*
 மனாகு; *sub. the same as அரைப்படிக்கை*, a girdle worn by men, and women. *Sat.*
 * *மனிஷன்,*
 * *மனிஷி,*
 * *மனிதச்சாதி, and*
 * *மனிதர்; see under மனு.*
 மனிலா; *sub.* Manilla, an island.
மனிலாஆந்தா; see under ஆந்தா.
மனிலாப்பயறு; a plant: Arachis hypogea: வேர்க்கடலை.
 மனிலாஆந்தா, and
 மனிலாப்பயறு; see under the preceding word.
 * *மனு; sub.* 1. a generic title, applied to the fourteen rulers of *Manvantaras*, or great periods; the present period being considered the seventh, under *Vaivasvata-Menu*;
 2. a legislator, and reputed author of the *மானவம்*, or *Institutes of Menu*; considered to be the same as *Svayambhava*, the first *Menu*. *Wils. S. D. p. 650. MANU.*
 3. a law-code, *மானவம்: see அஷ்டாதசதருமசாஸ்திரம், under அஷ்டம.*
மனுகுலம்; the stem, or progeny, of மனு, i. e. all mankind.
 4. a *mantra*, or mystical formulæ of prayer, or incantation;
 5. a man: *pl. மனுக்கள்*, mankind.
மனிஷன்; the same as மனுஷன்.
மனிஷி; the same as மனுஷி.
மனிதச்சாதி; the human race.
மனிதர்; men.
மனுகுலம்; mankind.

மனுஷன் ; a man. Wils. S. D. p. 650. MANUJA, and MANUSHYA.

மனுஷி ; a woman.

மனுஷபாவம் ; human-nature.

மனுஷபக்ஷணம் ; cannibalism.

மனுஷர்சந்தடி ; a noise of men.

மனுஷாவதாரமபண்ணுகிறது ; to become man, or incarnate.

மனுநீதி, and

மனுநெறி ; equity, right conduct, justice ; the terms imply the law of Menu, though used generally for equity, or good law.

மனுப்பெருத்தராசியம் ; a country well peopled.

மனுவுருவாய்வருகிறது ; to appear as man.

இந்தநகரிலேமனுப்பெருத்திருக்கிறது ; this city is full of inhabitants.

மனு ; *sub.* a petition, request, favor begged for.

இந்தமனுத்தரவேண்டும் ; 1. please to comply with this request ; 2. it is necessary to comply with the request.

எனமனுவாயவனுக்கப்படிசெய்யும் ; please to shew him favor as if to myself.

ஒருமனுவிருக்கிறது ; I have to beg a favor of you.

மனுக்கேட்கிறது, or கேட்டுக்கொள்கிறது ; to beg a favor.

மனுசொல்லுகிறது ; to supplicate, to beseech ; to pray in one's behalf.

மனுசொல்லவழைக்கிறது ; to call one in order to intercede in his behalf.

மனுப்பெறுகிறது ; to obtain the thing begged for.

மனுவுக்குவருகிறது ; to come in order to beg something.

மனு ; *sub.* a certain weight, 24 lb ; huma maō, Portug.

Besch. in local usage, a maund.

* மனுகுலம்,

* மனுஷபாவம்,

* மனுஷபக்ஷணம்,

* மனுஷன்,

* மனுஷி,

* மனுநீதி, and

மனுநெறி ; see under * மனு.

மனுவர் ; *pl. sub.* the same as கொல்லர், artificers : கம் மானர். Sat.

மனை ; *sub.* 1. a house : வீடு, including area, out houses, and small garden. Besch.

2. a piece of ground containing 2,400 சூழி, or square feet.

மனைகொண்டுகட்டுகிறது ; to buy a ground, and build on it.

மனைக்கிரயச்சீட்டு ; a ground-bill, or bill of sale.

மனைச்சீட்டு ; a deed of grant, or title deed of a ground.

மனைமுறி ; a bill of sale for a ground.

மனையையொற்றிவைக்கிறது ; to give in pawn a piece of ground, or house.

மனைவரி, or நிலவரி ; quit-rent, ground tax ; not house tax, or assessment, which, at Madras itself, is termed குப்பைவரி, or scavenger-tax.

3. the same as மனைவி, the mother of a household, a house-wife ;

மனைகிழ்த்தி,

மனைத்தக்காள,

மனையாட்டி, and

மனையாள் ; the same. Sat.

மனைவிரத்திசெலவு ; the daily expenses in a household.

மனைகிறது ; erroneously for வனைகிறது ; v. a. Pr. னைந்தேன, Fut. னைவேன, Imp. னை, Inf. னைய ; to make : பண்ணுகிறது.

மனைக்கிழ்த்தி ; see under மனை, 3.

மனைச்சீட்டு ; see under மனை, 2.

மனைத்தக்காள ; see under மனை, 3.

மனைமுறி, and

மனைவரி ; see under மனை, 2.

* மனோகரம்,

* மனோகரி,

மனோகுலம்,

* மனோக்கியம்,

* மனோசஞ்சலம்,

* மனோசலம்,

* மனோசலம்,

* மனோசன், and

* மனோசாட்சி ; see under மனசு.

* மனோசிகை ; *sub.* a kind of Arsenic, of a sulphureous scent, and medicinal nature.

* மனோதையம்,

* மனோநிதானம்,

* மனோபலம்,

* மனோபவம்,

* மனோபவன்,

* மனோபாவம்,

* மனோபு,

* மனோமயம்,

* மனோரதம்,

* மனோரமை,

* மனோரம்மியம்,

மனோராசி,

* மனோவிசனம்,

* மனோவிதனம்,

* மனோவியாபாரம்,

* மனோவேகம்,

* மனோநீசாகம்,

* மனோநீபவன், and

* மனோன்மணி; see under மனசு.

.மன்; particle affix. 1. an expletive: அசைநிலை, as அதுமற்கொண்கன்றேரே; that is the chariot of the chieftain.

2. the same as ஆக்கம், modification, as பண்டுகாடுமன், add இப்போ நாடாபிருக்கிறது; it was formerly a wilderness; now is it a cultivated land.

3. the same as ஒழிய்சை, expressing words omitted, to give a full sense of the sentence: விட்டுப்போன சொல்லின அர்த்தத்தைக்கொடுக்கிறது, as கூரியதோர் வாண்மன், or கூரியதானவொருவான்-வெகுபேராவெட்டிற்று; the sharp sword has cut down many.

4. the same as சுழிவு, what is gone: as சிறியகடபெறினெயெமக்கீழும்னனே; if he had obtained an elephant he would have given it to us, but now (he is dead.)

5. the same as பெருமை, greatness;

6. the same as மிகுதி, much; as

எந்தையெமக்கொருமன், or எந்தகப்பன் எங்களுக்கு மிகுதியாய்க்கொடுப்பான்; my father will give us abundantly. Sat.

மன்பதை; sub. the same as மக்கடபரப்பு, a great crowd of people: மக்கடகூட்டம், the world collectively. நீதிநெறிவளக்கம்.

* மன்மதகிரகம்,

* மன்மதபாணம்,

* மன்மதவருஷம், and

* மன்மதவேதனை; see under the following word.

* மன்மதன்; sub. *Cama*, the Hindu Cupid: மனமகவக குவிப்போன. Wils. S. D. p. 653. MANMAT'HA.

மன்மதகிரகம்; pudendum mulieris.

மன்மதபாணம்; an arrow of *Cama*.

மன்மதவருஷம்; the 29th year in the Hindu-Cycle corresponding with A. D. 1835.

மன்மதவேதனை; the passion (suffering) of love.

மன்மதன்கனை, ௫; the five arrows of மன்மதன்:

1. வனசம, or தாமரை, the flower of the Nelumbium;

2. குதம, or மா, the flower of the mango tree;

3. அசோகு, the flower of the Uvaria longifol;

4. மூல்லை, the flower of the Jasminum trichotom;

5. நீலம், the flower of the Pontederia vaginalis.

இவற்றின்பெயர்முறையே; with them are connected:

1. உன்மத்தம், confusion of mind, distraction;

2. மதனம், sensual desire.

3. சம்மோகம், possession;

4. சந்தாபம், great heat;

5. வசிகரணம், intention, or eagerness, of mind: புணர்ச்சிக்கிணக்கம்.

இவைசெய்யுமவததை; the consequences, or what they further produce, are:

1. சுப்பிரயோகம், privation of every power, with the exception of that of thinking and speech;

2. விப்பிரயோகம், hot breathing, and weeping, வெய்துயிர்த்திரங்கல, or வெப்பமானஸ்சகவிட்டழல்;

3. சோகம், swooning, lassitude, grief and disgust, or aversion to food;

4. மோகம், intoxication of sensual desire;

5. மரணம், death.

மன்விருத்தம்; sub. the same as ஆசிரியவிருத்தம். Sat. see பாவினம், under இனம்.

மன்ற; sub. the same as தேற்றம், certainty.

கடவுளாயினுமாகமடவமன்றவாழியமுருகே; O Murucan, god, or not god, thou art certainly full of ignorance!

மன்றம்; sub. 1. the same as அமபலம், the place where public affairs are discussed; 2. the same as நிச்சயம், certainty; 3. the same as நெடுநெடு, a long and straight, street; 4. the same as வாசனை, a smell, scent; 5. the same as வெளி, an open common. Sat.

மன்றல்; sub. 1. the same as கவியானம், a wedding; 2. the same as நெடுநெடு, see மன்றம். Sat. 3. the same as வாசனை, smell.

மன்றருகிறது; v. a. Pr. டுனன், Fut. ௫வன், Imp. ௫, Inf. ட; to beg, to supplicate; to implore: மனருக்கொள்கிறது.

மன்றூடு; a petition, a supplication, act of praying; and also the thing prayed for, or besought.

மன்றூடுகேட்கிறது; to beg a favor.

மன்றூடுகருப்போகிறது; to go to beg, or pray.

மன்றூடின்மேலேவருகிறது; to come with supplication, and prayers.

மன்றூட்டு; see under the preceding word.

மன்றூ; sub. the same as வெளி, an open common-field.

மன்றூபுதல; the same as வெளிப்படல், a manifesting. Sat.

மன்றூபுதல்; see under the preceding word.

மன்னர்பின்னோர், and

மன்னர்மன்னன்; see under மன்னன்.

மன்னல்; the same as மன்னுகிறது.

மன்னவன், or

மன்னன்; sub. 1. a king, அரசன்; pl. மன்னர்; 2. *Uttara-bhadrapada*, the 26th lunar mansion: உத்தரடடாதி; 3. a master, or lord: எப்பொருட்குமிறைவன்.

மன்னர்பின்னோர்; the same as வைசியர், the three classes employed in industry, and labour; or agriculturists, merchants, and keepers of herds, or flocks.

மன்னர்மன்னன்; 1. king of kings; 2. an epithet of Duryodhana, துரியோதனன். Sat.

மன்றூப்பு; see under மன்னிக்கிறது.

மன்றூர்; see under மன்னுகிறது.

மன்னிக்கிறது; v. a. Pr. வித்தேன, Fut. விப்பேன, Imp. வி, Inf. விக்க; to forgive, to pardon, with the personal accusative: மன்னித்துவிடுகிறது.

மன்றூப்பு, or, *rectius*.

மன்னிப்பு; forgiveness, pardon.

மன்னிப்புக்கேட்கிறது; to beg pardon.

மன்னிப்புபண்ணுகிறது; to shew mercy and forgiveness to one deserving punishment.

மன்னிப்பு; see under the preceding word.

மன்னுகிறது; v. a. Pr. வினேன, Fut. விவேன, Imp.

வி, Inf. வி; 1. to pull up the cloth, or garment, when crossing a river, &c. சீலையைமன்னிக்கொள்ளுகிறது; 2. to be established: நிலைபெறுகிறது.

மன்னல்; 1. the same as நிறநல், a standing, a being firm; 2. the same as நிலைபெறுதல், a persevering, a being stable. Sat.

மன்றூர்; the same as பகைவர், persons hostile, not faithful.

மன்னூயிர்; 1. the human life, or soul of man, surviving death;

2. animal life in general; the soul as transmigrating into other bodies after death.

In the first sense the word is taken by *Beschi*; in his poem the தேமபாவணி, as

துன்னூயிரையோம்புமருடோன்றியெனையாரும்,

என்னூயிரிவின்னூயிரோனூந்தயைவினவ்வோய்,

உன்னூயிரித்தெமையளிப்படியர்வீட்டை,

மன்னூயிரொலாநுறவருத்தமுநிமாய்ந்தோய்.-எது.

Thou who carest for the life of those who draw near to thee, thou gracious and good lord, art the delightful life of my life.

Thou hast given thy life for our salvation, and to bring all mankind to the heavenly habitations hast thou suffered pain and death.

உன்னைச்சேர்ந்த வுயிர்களைப்பேணி யருளைச்செய்து எனனூடையவுயிர்க்குஇன்பமானவுயிராயிருக்கிறதையுடையநல்லவனே, நீயினனூயிரைத்தந்தெனகளை யிரட்டித்துயர்ந்தமோகூந்தின்மனிதரொலாரும் வாழ்ந்திருக்கநீயேவருந்தியிறத்தாயெனருனெனக.

In the second sense it is expressed by *Tiruvalluvar* in his குறள், as

தன்னூயிர்நான்றிப்பெற்றானையேனைய,

மன்னூயிரொல்லாந்தொடும். எது.

One who has preserved his own life by doing charitable works, will all living creatures worship.

தன்னூயிரைத்தனக்கூரித்ததாகப் பெற்றவனை மறையுயிர்களைவலாநதொடும். தாற்பரியம்-தபசாகிய தன்கருமஞ்செய்துகொண்டவனைத்தபஞ்செய்யாத மறையுயிர்களைவலாம் வணங்கும்.

மன்னூலகம்; the world which endures: நிலைக்கொண்டிருக்கிற உலகம், i. e. தேவலோகம், the world of the celestials. Sat.

மன்னூயிர், and

மன்னூலகம்; see under the preceding word.

மன்னின; sub. the throat: மென்னி.

மன்னையைப்பிடிக்கிறது; to take one by the throat.

மன்னையைப்பிடித்து உறக்கிறது; to seize by the throat, and kill; as a lion, or tiger.

மன்றூ; an expletive: அசைச்சொல்.

மா.

மா ; a syllabic letter, compounded of ம் and ஆ.

- * மா ; sub. 1. *Lacshmi*, or இலகசுமி ;
 மாதவன் ; *Vishnu*, the husband of *Lacshmi* ; also a name of *Crishna*.
 மாமகன் ; the same as மன்மதன், the son of இலகசுமி.
- 2. a good fortune, felicity. Wils. S. D. p. 634. MA.
- 3. adj. great, by contraction from Sans. MAHAT.
 மாகண்டம் ; the same as அதிகண்டம், see under யோகம், 27.
 மாகரி ; the same as ஆண்யானை, a male elephant. Sat.
 மாகாளி ; an epithet of *Durga*, or காளி.
 மாசனங்கள் ; lit. great people, an epithet of secular *Brahmans*, who are heads of villages, and cultivators.
 மாசேனன் ; 1. a name of *Arhat*, அருகன் ; 2. the same as கடவுள், God ; 3. the same as முருகன், *Cumara*. Sat.
 மாதண்டம் ; the same as பெருமபாதை, a large, or broad road. Sat.
 மாதவம் ; great austerity. Sat.
 மாதவர் ; the same as முனிவர், sages ; பெரியதவஞ்செய்பவர்கள்.
 மாதயி ; sub. a large piece of timber, used for beams, &c.
 மாதிசை ; an astrological division in the whole term of human life : see under திசை.
 மாதேவன் ; an epithet of *Siva*.
 மாதேவபட்டணம் ; a town, so called, in the extreme south.
 மாதத்தகை ; splendid, very fine : பெருத்தகை, from தகை, fitness. நீதிநெறிவினக்கம்.
 மாதடன் ; one who is a great dancer, an epithet of *Siva* from his dancing.
 மாதவன் ; the same as காற்று, the wind.
 மாதவி, and
 மாதவிவாணன் ; see பவிச்சககரவந்தி, under பவி, and சிரஞ்சீவியர், எ.
 மாதாவி ; a very wicked man.
 மாதூலி ; the same as சிங்கம், a lion.
 மாப்பிரயத்தனம் ; a great effort, a strenuous endeavour.
 மாப்பிணை, or
 மாப்பிணை ; 1. a bridegroom ; 2. a husband ; 3. a son in law ; 4. in the Malayalam country, the Syrian Christians, the Jews, and the Mahomedans, with the addition of distinctive epithets, are so termed ;

தசோளி, பூத, and சோனக, being respectively prefixed to மாப்பிணை. Ed.

- மாமகம் ; see மாமாகம்.
- மாமணி ; the same as மாணிகம், a gem.
- மாமருததுணவோர் ; the same as வைத்தியர், physicians.
- மாமாகம் ; see the following word.
- மாமாகம் ; erroneously for மாமாகம், or மாமகம், a heathen festival, celebrated every 12 years at the full moon of February at Cumbhaconam, when multitudes flock thither to bathe in the மாமகக்குளம், or *tirt'ham*, a sacred reservoir.
 The name is derived from மகம், *Magha* the 10th lunar mansion in the sign *Leo*, wherein the moon and *Jupiter* then appear in conjunction. It is used as a chronological epoch, e. g. அவன் செத்ததுமுறை மாமகமாயிற்று ; he died 36 years ago. Besch.
 In the Malayalam country it was also the period of rule of a subordinate king, under the *Raya*-dynasty of *Vijayanagaram*. Ed.
 மாமாகமாஹாஹார்த்தகக்கடாது ; a phrase, sisters and brothers who live at a great distance, and have not seen each other during the time of 12 years, cannot again meet without an intervening ceremony.
 மாமாத்திரர் ; the same as வைத்தியர், physicians, doctors.
 மாமுனி ; the same as அருகன், *Arhat*.
 மாவலி ; one of the famous universal Monarchs : ஓர்சககரவந்தி.
 மாவிரதியர் ; an epithet of the *Saivas*, or worshippers of *Siva* ; from Sans. MAHAVRATIN. Wils. S. D. p. 665.
 மாவீரன் ; a great hero, a champion.
 மாவுரம் ; great strength.
- மா ; sub. Gen. மாவின் ; 1. the same as அழகு, beauty ;
 2. the same as ஆண்டுதிரை, ஆன்பன்றி, and ஆண்பானை, the male of a horse, swine, and elephant ;
 3. the same as கறுப்பு, the colour, black ;
 4. the same as குதிரை, a horse ;
 மாக்கருவி ; the same as குதிரைக்கல்லிணை, a pillion.
 மாவலர் ; 1. the same as குதிரைப்பாகர், horsemen ;
 2. the same as யானைப்பாகர், men who ride on elephants.
 5. the same as சீலை, a cloth ;
 6. the same as மாவு, (erroneously) meal, flour, ground corn ;

- திடித்தமா ; corn pounded in a mortar.
 மாக்கல் ; see under கல், a stone.
 மாப்பிசைகிறதது ; to knead meal, or dough.
 மாவரைக்கிறதது ; to grind corn.
7. the same as வண்டு, a chafer ;
 8. the same as வயல், a rice corn-field ;
 9. the same as வலி, strength ;
 10. the same as வெறுப்பு, disgust, aversion ;
 11. the general name of animals : விவகினைபொதுப்பெயர் ;
 மாலிடமரவிடை ; beasts and trees, e. g. in a deed of sale of a ground : மாலிடமரவிடைசுவந்தி திபாஷாணமுட்படவிறறேன, I sold the beasts, water, hidden treasures, and stones in and with this ground, or garden.
12. an expletive, following the Imperative, or Optative of a verb : வியங்கோனோடுவருமகைசெசொல், as உப்பின்றுபுழ்கையுண்மகொகொற்கையோனே.
 13. the Mango tree : மாமரம், Mangifera Indica. Sat. கடமொ ; a tree which bears a fine species of Mango from being usually tied up to preserve them.
 எடடியிலே கடமொம்பழமுண்டாமோ ; will the எடடி a bitter poisonous tree (strychnos) produce Mangoes : comp. Matth. vii. 16.
 கடமொவுகருசுகறறிமுனகுப்போட்டாப்போலக் காகிறதது ; Prov. to observe and take care of any thing, as this kind of Mango is surrounded with thorns, and defended, i. e. a husband his wife.
 காடமொ ; 1. a tree, differing from the Mango : Spondias Mangifera. Rheede Hort. M. 1 tab. 50.
 2. a wild mango : வெளிமா.
 கிளிஞ்சுக்குமாகாய் ; see under கிளி, a parrot.
 துப்பிமாம்பழம் ; a mango having a beetle in the kernel : வண்டமொம்பழம்.
 தேமா ; a sweet-mango : சக்காரம், தித்திப்புமா.
 புளிமா ; a sour mango.
 மாங்கன்று ; a young Mango-plant.
 மாங்காய் ; 1. its unripe fruit ; 2. the gizzard, or crop, of birds ; 3. the kidney of quadrupeds, so called because resembling this fruit. Besch.
 எரிகிறமாகாய் ; a boiled mango-fruit.
 எரிப்புமாகாய் ; a kind of mango which is of a burning taste, and cannot be eaten.
 மாகாய்யூறிகிறதது ; to make pickle of it.
 மாகாய்யெரிகிறதது ; to boil the mango fruit.
 மாந்தோப்பு ; a mango grove.
 மாம்பழம் ; a ripe mango.

- மரவடு ; Gen. மாவடுவின் ; a very young unripe mango-fruit.
 வெளிமா ; the same as காடமொ.
 14. the twentieth part in Arithmetie, in notation ப ;
 நாலுமா ; the fifth part.
 மாகாணி ; the sixteenth part.
 15. sometimes the after birth, or secundines. Besch.
 16. an act of calling, a call : அழைத்தல், or மாவெனல். Sat.
- * மாகண்டம் ; see under மா, great.
 * மாகத்தம் ; of, or belonging to, or produced in, the kingdom of Múgadha.
 மாகதர் ; 1. inhabitants of Múgadha ; 2. a particular tribe said to spring from a kingly mother, and a servile father : அரசமாதுகருமவையினுகருமயிற ததவோருசாதி. They sing the praises and exploits, or deeds, of kings and heroes : வீரமுதவியவறறைபுடகழ்வோர். Wils. S. D. p. 669. MAGAD'HA.
 மாகதி ; the language of Múgadha, a Pracrit ; and, as now preserved by the Baudddhas, the Páli : they appear to consider it as the மூலபாஷை, or primary language. Ed.
 * மாகதர் ; see under the preceding word.
 * மாகதி ; sub. 1. a pepper-plant : P. longum : திப்பிவி ; 2. the name of a shrub : மூலங்கொடி, a kind of Jasmine. Wils. S. D. p. 669. MAGADHA. 3. see under மாகதம்.
 * மாகம் ; sub. 1. a month February—March : மாகமா தம். Wils. S. D. p. 669. MAG'HA. 2. the same as ஆகாயம், the air, atmosphere ; 3. Múg'ha, the 10th lunar mansion of the Hindus மகநாள். Sat.
 * மாகரி ; see under மா, great.
 மாகாணம் ; sub. 1. a province ; many towns, or villages under one prefect, or governor. Hind. 2. in local southern usage, a subdivision of a Tahsildar's district.
 மாகாணி ; see under மா, 14.
 * மாகாளி ; see under மா, 3.
 * மாகூலவர் ; pl. sub. the same as வேடர், hunters, savages. Sat.
 மாக்கருவி ; see under மா, a horse.
 மாக்கல் ; see under மா, 6.
 மாக்கள் ; pl. sub. the same as மனிதர், men : மக்கள்.
 * மாங்கல்லியம் ; sub. the same as தாலி, the gold trinket tied to the neck of a woman, as a marriage token.

மாங்கலவியகுத்திரம்; its thread, or cord.

மாங்கலவியநாரணமபண்ணுகிறது; to tie it on: தாவி கட்டுகிறது.

மாங்கலவியபிசை; the life of a husband, given as alms at the prayer of a wife.

* மாங்கிசம், or

* மாங்கிஷிம்; *sub.* (commonly for மாங்கிசம்); flesh.

* மாசகந்தாயம்; *see under* மாசம்.

மாசகந்துகிறது; *see under* மாசு.

மாசக்காய்; *sub.* the gall-nut, the oak-apple.

மாசககாய்தின்றவனபோலேபேசுகிறது; to speak as if intoxicated.

மாசங்கம்; *see under* மாசு.

* மாசம், or மாதம்; *sub.* a month: *Gen.* (மாஸ்தையி ன், *vulgo* for மாதத்தின்.) *Wils. S. D. p. 677. MASA.*

The abbreviated sign is மச. (In the Tamil country the *Vácyā*, as distinguished from the *Siddhānta*, system, being followed, the months are of the *Saura*, or solar, kind. *ED.*)

Twelve (solar) months, beginning with the month of April form a (solar) year, *e. g.* சித்திரை, April; வைகாசி, May; ஆனி, June; ஆடி, July; ஆவணி, August; புரட்டாசி, September; ஐப்பசி, October; கார்த திகை, November; மார்ச்சி, December; தை, January; மாசி, February; பங்குனி, March; *each month usually begins on the 11th or 12th of the English reckoning.*

These months are also called: சைத்திரம், வைசாகம், சே உடம், ஆஷாடம், சிராவணம், பாத்திரபதம், ஆச வீசம், கார்த்திகம், மார்த்தசிரம், புஷ்யம், மாகம், and பாற்குணம்.

To each month is given one of the 27 asterisms to April, சித்திரை; to May, விசாகம்; to June, மூலம்; to July, உத்தராடம்; to August, அவிடம்; to September, புரட்டாசி; to October, அச்சுவினி; to November, கார்த்திகை; to December, மிருகசீரிட ம்; to January, பூசம்; to February, மகம்; to March, உத்தரம்.

மாசகந்தாயம்; payment made by monthly instalments: *see under* கந்தாயம்.

மாசு, or மாதவிடாய்; women's menses: தலையுக்கு. மாதவிடாயுள்ளஸ்திரி; a menstruous woman: *Levit. xv. 19.*

மாசாந்தம்; the end, or last day, of a month: *from* அந்தம், the end.

மாசாந்தம்; every month, or monthly.

மாசிகம்; a ceremony, performed thirty days after a person's death, and repeated monthly for the first year *commonly* மாசியம். *Wils. S. D. p. 677. MASICA.*

மாசிகமபண்ணுகிறது, or

மாசிகமகொடுக்கிறது; to perform it.

மாதபிசு; error committed in the month's computation.

மாதபபு; a water-bird, which remains in the country, during the six months of the wet season only: *Onocrotalus.*

மாசறல், and

மாசற்றவன்; *see under* மாசு.

* மாசனங்கள்; *see under* மா, 3.

* மாசாந்தம், or

* மாசாந்தம்; *see under* மாசம்.

* மாசி; *sub.* 1. February, *recte* part of February and March; 2. the same as புதுவரம்பு, a new ridge in a paddy-field; 3. the same as மகநான, the 10th lunar mansion of the *Hindus. Sat. 4* a mist, or cloud. *Besch.*

மேல்மாசி; a drizzling cloud.

கொடிமாசிகள்; the fitting clouds: *Job xxxviii. 37.*

* மாசிகம்; *see under* மாசம்.

* மாசிப்பத்திரி; *sub.* a plant: *Artemisia Indica.*

* மாசியம்; *see under* மாசம்.

மாசிவிப்பட்டணம்; *sub.* a town: *Masulipatam: ம சிவிப்பட்டணம், a corruption of Matsya-patnam. ED.*

மாசு; *sub.* 1. the same as அழுக்கு, filth, a spot, a blot; 2. the same as கருமை, blackness; 3. the same as குற்றம், a fault; 4. the same as மேகம், a cloud. *Sat.* மாசகறகிறது; to remove a spot, filth, or stain.

மாசங்கம்; women's menses *from* மாசு, and அங்கம்.

மாசறல்; a being spotless, or blameless.

மாசறறது; that which is spotless, or without blemish.

மாசறறவன்; one who is spotless.

மாசநீர்ப்பான; the same as நாவிதன், a barber.

மாசமறைத்துக்கொண்டிருக்கிறது; a cloud has obscured the sun, or moon.

மாசுணம்; *sub.* 1. the same as பாம்பு, a snake; 2. the same as பெருமபாம்பு, a large serpent. *Sat.*

மாசூல்; *sub.* the same as பவன், product of a field, all kind of grain. *Hind. பயிர்வழிமாசூல், i. e. பயிர்வழி யற்கிடைதபவன்.*

- * **மாசேனன்**; see under * **மா**, 3.
மாசை; *sub.* the same as **பொன்**, gold.
- * **மாச்சரியம்**, or **மாற்சரியம்**; *sub.* envy, impatience of another's welfare: சலம, பொருமை. Wils. S. D. p. 642. MATSARA.
மாச்சல்; (properly **மாய்ச்சல்**;) see under **மாய்க்கிறதி**.
- மாச்சு**; *sub.* fetters.
மாச்சுபொடுகிறது; with the *Dat.* to fetter one.
- * **மாஷ்டம்**; see **மாடம்**.
- * **மாஞ்சி**; *sub.* a fragrant substance, Indian spikenard: வாசனைப்பண்டம்.
- * **மாஞ்சில்**; *sub.* the same as **சடாமாஞ்சில்**, a fibrous and fragrant root, of a grass, spikenard: Valeriana, Jatámánsi. Wils. S. D. p. 668. MANSI.
மாடகம்; *sub.* the same as **வினாமுதககாணி**, the pin for winding up the strings of a lute: குபடி.
மாடக்குழி,
மாடப்புறா, and
மாடப்புறாக்கண்ணிறம்; see under **மாடம்**.
- * **மாடம்**, or **மாஷ்டம்**; *sub.* a kind of beans: உருசது, Phaseol: Mungo. Wils. S. D. p. 677. MASHA.
மாடம்; *sub.* 1. a house: வீடு. *Sat.*
மாடமாளிகை; a palace.
 2. a little hole, or niche, in a wall: **மாடக்குழி**, **மண்ணீடு**, **புகா**.
வினாபார்மாடம்; a niche, for holding an image of **வினாபார்**, found in all the houses of *Saivas*.
மாடப்புறா; pigeons that breed in little holes, made for that purpose in walls.
மாடப்புறாக்கண்ணிறம்; a plant: *Physalis*: see **அழகுக்கிடு**.
வினாகுமாடம்; a hole for a small lamp.
மாடல்; the same as **செய்தல்**, a doing. *Sat.*
மாடு; *sub.* *Gen.* **மாடிகை**; 1. the same as **அகன்மணி**, a flat gem, or bead;
 2. the same as **இடம்**, place; as **புரிதநார்மாடு**; in them who love: see *Ellis Cural* p. 9 and 11.
 3. the same as **செவ்வம்**, felicity, prosperity;
 4. the same as **பக்கம்**, side, place: as **எனவீட்டுமாடேவா**; come to my house, or place.
கால்மாடு; the foot-end of a bed.
தலைமாடு; the head-end, or upper part, of a bed.
 5. the same as **பொன்**, gold;

6. an ox, a bullock, a cow, a buffalo, the genus *bos*. *Sat.*
கறகிறமாடு; a milch-cow.
பொதிமாடு; see under **பொதி**.
மாடுமேய்க்கிறது; to feed oxen, &c.
மாடுமேய்க்கிறவன்; a cow-herd, a neat-herd.
மாடடிகறைச்சி; beef.
மாடடிகறைச்சிதிண்பதிலை அனாதுமினறமவேதியர்,
மாடடிகறைச்சியல்லவோ மரக்கறிகடகொத்தது; the *Brahmans* eat no beef; but is it not put in dishes containing assafoetida. *Sivavaeyar*.
மாடடுக்கொட்டை; a cow-house.
மாடுமேய்க்கிறது, and
மாடுமேய்க்கிறவன்; see under the preceding word.
மாடை; *sub.* the same as **பொன்**. *Sat.* a gold coin, e. g. a moidore.
மாடைப்பணம்; half a moidore.
மாடைப்பணம்; see under the preceding word.
மாட்சி, and
மாட்சிமை; see under **மாண்**.
மாட்டல்,
மாட்டாதார்,
மாட்டிக்கொடுக்கிறது,
மாட்டிவிடுகிறது, and
மாட்டிவைக்கிறது; see under **மாட்டுகிறது**.
மாட்டிகறைச்சி; see under **மாடு**.
மாட்டுகிறது; *Pr.* **டடிகனை**, *Fut.* **டடுவேன**, *Imp.* **டடு**, *Inf.* **ட்ட**;
 1. *v. a.* to put wood into a fire;
 2. to button, or fasten clothes with buttons;
கடிவாளமாட்டுகிறது; to bridle.
 3. to hook in, to shut: **பூட்டுகிறது**;
 4. *v. n.* to get entangled;
இவனாவனநன்றும்மாடடிகுண; he has given him a good thrashing.
பறவையைக்கண்ணியலேமாட்டுவகிறது; to ensnare, or catch, a bird.
மாட்டல்; a shutting, a hooking, a fastening.
மாடடிககொடுக்கிறது; the same as **மாடடிவிடுகிறது**.
மாடடிககொள்கிறது; the same as **மாட்டுகிறது**, 4.
மாடடிவிடுகிறது, and
மாடடிவைக்கிறது; to put one into the stocks: **தொழுவிலேமாட்டுகிறது**.
மாட்டுதல்; the act of hooking in, or of introducing: **கொளுவுதல்**. **நீதிநெறிவிளக்கம்**.

5. used only in the future tense: மாட்டுவேன, வாய், வாய்; I can, thou canst, he can.
 இதைநான்செய்யமாட்டுவேனோ; shall I be able to do this?
 Neg. மாட்டேன, I cannot, or I will not.
 அதைசெய்யமாட்டேனெனான்; he refused to do it
 பாடமாட்டேன; I will not sing.
 மாட்டுநூதற்குகமாட்டாது; the bullock cannot get up.
 மாட்டாதார்; incapable men.
 மாட்டாமற்போகிறது; to intimate a refusal.
 மாட்டுக்கொட்டில்; see under மாடு.
 மாட்டுதல்; see under மாட்டுகிறது.
 மாண்டி; see under மாண்.
 மாணம்; sub. the same as மாட்சிமை, excellency; மாண்டி. Sat.
 நானமல்லதுமாணமில்லை; there is neither shame, nor honour, (or honesty.)
 மாணல்; see under மாண்.
 * மாணவகன்; sub. 1. a boy above eight, and under sixteen, years old; 2. a pupil, a scholar: படிக்கிறவன். Wils. S. D. p. 670. MANAVACA.
 * மாணுக்கர்; see under the following word.
 * மாணுக்கன்; sub. a scholar: கம்போகர்.
 மாணுகர்; see பண்டிதரார்.
 ஒருசாலைமாணுகர்; those who are instructed in one school, &c. by one master.
 மாணூர்; see under மாண்.
 * மாணி; sub. the same as பிரமசாரி, a Brahmachari, or religious student, unmarried. Sat.
 மாணி; sub. virum genitalia.
 மாணிகுழி: the name of a town to the south: ஒருந்தலம்.
 மாணியகிறது; to castrate men.
 மாணிக்கத்தாளர்; sub. a female attendant on an honest woman; a prostitute: வேலி.
 * மாணிக்கத்தீபம்; see under the following word.
 * மாணிக்கம்; sub. 1. a precious stone in general; 2. a carbuncle properly; also a ruby. Wils. S. D. p. 670. MANICYA.
 மாணிக்கமோதிரம்; a ring set with a ruby.
 மாணிக்கத்தீபம்; an excellent, and very bright, gem: see under தீபம்.
 மாணிக்கவாசகர்; Mūnica-vāsakar the name of a distinguished Saiva devotee, and poet: see திருவாசகம், and திருச்சிறுநம்பலக்கொலை, under திரு.

* மாணிக்கவாசகர்; see under the preceding word.
 மாணிக்ககுழி, and
 மாணியகிறது; see under மாணி.
 மாணுகிறது; see under the following word.
 மாண்; adj. great, illustrious.
 மாட்சி, or
 மாட்சிமை; greatness: பெருமை, excellency, glory, increase.
 புகைமாட்சி; a fight conducted with bravery, and glory.
 படைமாட்சி; bravery of an army: see under படை.
 மாண்டி; the great, honoured, and sacred, foot.
 மாணுகிறது; v. n. Pr. வினேன, Fut. ஆவேன, Imp. ஆ, Inf. ன; to be great, excellent, or glorious.
 மாணல்; verb. noun: 1. a being good; 2. a being great.
 மாணூர்; the same as பகைவர், foes, enemies.
 மாண்டி; a being great, or distinguished.
 மாண்டார்; 1. the same as பெரியார், great men, superiors; 2. the same as மாட்சிமைபுடைபார், those who are illustrious. தீநெறிவிவகம்.
 மாண்பு; 1. the same as அழகு, beauty; 2. the same as மாட்சிமை, greatness. Sat.
 மாண்டல்,
 மாண்டார், and
 மாண்பு; see under the preceding word.
 * மாநங்கம்; sub. the same as யானை, an elephant. Wils. S. D. p. 670. MATANGA.
 * மாநங்கர்; see under the following word.
 * மாநங்கன்; sub. 1. an out-cast, a man of a degraded cast. Wils. S. D. p. 670. MATANGA. 2. a mountaineer, a barbarian.
 மாநங்கர்; degraded persons, low people.
 மாநங்கி; Cāli, or Durga.
 * மாநங்கி; see under the preceding word.
 * மாநண்டம்; see under மா, great.
 * மாநம்; see மாசம்.
 * மாநரி; sub. the same as காசி, Cāli: மாநங்கி. Sat.
 * மாநீர்; sub. 1. the same as அழகு, beauty; 2. the same as ஆசை, desire, lust; 3. the same as மகளிர், women: the pl. of மாநா. Sat.
 மாநீர்க்கு, ஏ; the seven sactis, or mothers. Wils. S. D. p. 671. MATRI.
 1. பிராமி, Brahmi consort of Brahma;
 2. மயேச்சுவரி, Mahēsvari, consort of Śiva;

3. கௌமரி, *Caumari*, consort of *Cumara*;
4. நாராயணி, *Narayani* consort of *Narayan*, or *Vishnu*;
5. வராஹி, *Varahi* consort of *Vishnu* as *Varaha*;
6. இந்திராணி, *Aindri*, the consort of *Indra*.
7. காளி, *Calī*, the consort of *Vira-Bhadra*.

Their respective conveyances: இவர்க்குமுறைபேயர்கள் என்கள், are

1. அக்ஷயம், a swan, or fabulous bird;
2. திடபம், a bull;
3. மயிலை, a peacock;
4. கருடன், *Garuda*, or a kite;
5. சேயம், a lion;
6. யானை, an elephant;
7. சபல், a devil.

Their respective weapons:

1. மறை, or வேதம், the law;
2. பிசுக்கம், a bow;
3. வேல், a lance, or spear;
4. சூழி, the *Chakra*, a circular missile;
5. கலபை, a plough;
6. வசுதிசம், a thunder-bolt;
7. குலம், a trident. *Sat.*

Two other lists of the *Matris*, may be seen in Wils. S. D. p. 671. in voce.

- * மாதர்கள்; see under the preceding word.
- * மாதவி; *sub.* the same as இந்திரசாரதி, the charioteer of *Indra*. Wils. S. D. p. 670. MATALI.
- * மாதவம்; *sub.* 1. the season of spring: வசந்தகாலம்; 2. the month *Vaisac'ha*, or May: வைகாசிமாதம்; 3. spirituous, or fermented, liquor. Wils. S. D. p. 672. MAD'HAVA. 4. see under *மாத, great.
- மாதவன்; 1. the same as வசந்தன், the Hindu-Cupid: மகம்மதன், lord of the spring season.
- மாதவி; 1. sugar, clayed, or candied; 2. a large creeper: *Gaertnera racemosa*, வசந்தகாலமலவிகை. Wils. S. D. p. 672. MADHAVI.
- * மாதவன்; 1. see மாத, or இலக்குமி; 2. see under மாதவம்.
- * மாதவி; *sub.* 1. the same as அருககணம்மனைவி, the wife of *Arjuna*, sister of *Crishna*; 2. the same as கண்ணம்மனைவி, the wife of கண்ணன், or of *Crishna*; 3. the same as கோவலன்சுதரி, the concubine of கோவலன், a merchant; 4. the same as ஆதிசை, a female messenger, commonly on a dishonest errand; 5. the same as நாடகக்கணிகை, a *danseuse*, a prostitute; 6. see under மாதவம்.
- மாதவிகொழுனன்; an epithet of *Crishna*, and of *Arjuna*.

மாதவிகொழுனன்; see under the preceding word.

மாதளஞ்செடி; see under the following word.

* மாதல; *sub.* a shrub, or tree: the Pomegranate, *Punica Granatum*, *Port. Romaõ*.

மாதளஞ்செடி, from மாதலுகம; Sans. MATULUNGA, the common citron. Wils. S. D. p. 671.

மாதலம்; its flower.

கொடிமாதல, or தேனகாய்; a kind of citron, தேனக கொடியெலும்பை.

கொம்மடிகமாதல; see under கொம்மடிக.

தாதுமாதல; the male Pomegranate, having full flowers.

புளிமாதல; a sour pomegranate.

பூமாதல; the same as தாதுமாதல.

வயல்மாதல; a plant: *Ludwigia Jussieuoides*.

வெள்ளமாதல; a Pomegranate, bearing fruits with white pulpy seeds, the more common colour being red.

மாதலி; see under மாத, great.

* மாதா; *sub.* 1. the same as நாய், a mother. Wils. S. D. p. 671. MATRI. 2. the same as பார்வதி, *Parvati*, the wife of *Siva*.

மாதி; *sub.* a circular course, a hippodrome.

மாதிகம்; *sub.* a horse course: குதிரைமாரீக்கம். *Sat.*

* மாதிசை; see under மாத, great.

மாதிரம்; *sub.* 1. the same as ஆகாயம், the air, or atmosphere; 2. the same as திசை, a region of the world; 3. the same as பூமி, earth, ground; 4. the same as மலை, a mountain; 5. the same as யானை, an elephant. *Sat.*

* மாதிரி; *sub.* the same as ஒப்பு, comparison, likeness: போல், a sample, pattern, model. *Sat.* From Sans. MADRIS. Wils. S. D. p. 672.

மாதிரிவைக்கிறது; to place an example, or pattern.

* மாதிரிகை; *sub.* the original, applied to books: *opp.* புத்திரிகை; 1. a daughter; 2. a copy. Wils. S. D. p. 571. MATRICA. a mother.

மாதிரிப்பாக்கம்; *sub.* the name of a southern town.

மாதிரிப்பாக்கத்துக்கலலாச்செய்; a fine kind of cloth woven there.

மாதலு; *sub.* 1. the same as பெண், a woman;

2. an expletive: அகைசொல, as

வினிந்தன் துமாதலவந்தெனிந்த வெள்ளெருசே; *Sat.* i.e. my heart, which too easily confided in him, died within me.

* மாதலன்; *sub.* the same as மாமன், a maternal uncle; also, a father-in-law. Wils. S. D. p. 670. MATULA.

- * மாதுலுங்கம்; *sub. the same as* மாநு, Pomegranate; Citrus. *Sat.*
- * மாதுவம்; *sub. the same as* கள், spirituous liquor. *Sat.* Wils. S. D. p. 672. from MAD'HVACA.
- * மாதுளங்கம்; *sub. the same as* மாநு. *Sat.* see மாதுவகம்.
- * மாதுளம்; *the same.*
- * மாதேவபட்டணம், *and*
- * மாதேவன்; *see under* மா, great.
மாதோ; *an expletive*: அசைச்சொல். *Sat.*
மாத்தகை; *see under* மா, 3.
- * மாத்திரம்; *sub.* 1. measure, quantity: பிரமானம்; அமமாதிரம்; that much.
இமமாதிரம்; this much.
எமமாதிரம்; how much?
2. *adv.* only, solely, alone;
அதுமாதிரம்; that only.
அதைச்செய்தமாதிரத்தில; immediately on doing that.
ஆசீர்வாதஞ்செய்த, *or* பண்ணினமாதிரத்தில; immediately after bestowing a blessing.
இதினலேமாதிரமலலது வேறெனறாலுமலல; by this alone; or, not by other means.
சொன்னமாதிரத்திலே; as soon as he had spoken.
நான்நிந்தமாதிரத்திலே; as much as I know.
நான்மாதிரமவந்தேன; I came alone.
மனிதனாகமாதிரம், *or* மனிதனமாதிரமாயிருக்கிறாரா; is he only a man?
- * மாத்திரா; *sub.* 1. *the same as* அளவு, measure, quantity, limited measure: கணம்; quantity of a syllable in Prosody;
2. *the same as* காலவடிபம், a minute, or moment, of time: கணம்;
3. *the same as* காலவிரைவு, swiftness of time;
4. *the same as* குளிகை, a medicinal pill. *Sat.*
மாதிரையுண்டை; a pill.
பேதிமாதிரா, *or*
விரோசனமாதிரா; a drastic pill.
மாதிராக்கோல்; 1. a rod, or pole, for measuring: அளவுக்கோல்; 2. a staff to lean upon: ஊனறுகோல், particularly as used by a யோகி (*yogi*) in his religious, and abstract, meditations.
மாத்து; *see* மாற்றி.
- * மாத்துவர்; *see* மத்துவர்.
- * மாநடன்; *see under* மா, great.
- * மாநுபாவன்; *see* மகாநுபாவன்

மாந்தப்புல்; *see under the following word.*

- * மாந்தம்; *sub.* a disease in children, of which eight kinds are mentioned; *see* அஷ்டமாந்தம், *under* அஷ்டம்.
மாந்தப்புல்; *see under* புல்.
- மாந்தல்; *see under* மாந்துகிறது.
- மாந்தளிர்ப்பச்சை; *sub.* a kind of green stone: சொகஞ்சுக்கல், செப்புச்சிவ.
- மாந்தன், *pl.* மாந்தர்; *sub.* 1. *the same as* ஆண்மகன், a male child; ஆண்மகன, male children; 2. *the same as* மனிதன், a man, மனிதர், men. *Sat.*
- மாந்தி; *sub.* 1. *the same as* மாமரம், a mango tree; 2. *see under the following word.* *Sat.*
- மாந்துகிறது; *v. a. Pr.* திணை, *Fut.* துவேன, *Imp.* து, *Inf.* த, to drink: குடிக்கிறது; to eat: உண்கிறது.
மாந்தல; 1. *the same as* குடிந்தல, a drinking; 2. *the same as* புசிந்தல, an eating. *Sat.*
மாந்தி; *verb. part.* having eaten, &c. *Sat.*
- * மாபலன், *and*
- * மாபலி; *see under* மா, great.
- * மாபலிபுரம்; *erroneously for* மாமல்லபுரம்; *sub.* a town, or locally மாவலிபுரம், the seven pagodas, near Sadras; *see* மல்லன், *under* மல்.
மாபலிவாணன்,
- * மாபாவி,
- * மாபுலி,
- * மாப்பிரயத்தனம்,
மாப்பிளை, *or*
மாப்பிள்ளை; *see under* மா, great.
- மாப்பு; *sub.* 1. *the same as* மன்னிப்பு, forgiveness. *Hind.*
மாப்புபண்ணுகிறது; to forgive; மன்னிக்கிறது.
2. *the same as* மிகுதி, abundance;
செனனாகூனிமாப்பு; a shoal of shrimps, or prawns.
மாப்படிக்கிறது; abundance beats *i. e.* flows in.
மாப்பாவிருக்கிறது; to be abundant, *clouds, birds, fishes.*
- * மாமகம்; *see under* மா, great.
மாமகன்; *see under* மா, *or* இலக்குமி.
- * மாமணி, *and*
- * மாமருத்துநூலோர்; *see under* மா, great.
மாமன்; *sub. the same as* அமமான, the mother's brother: தாய்மாமன். *Sat.*
மாமனார்; the wife's father, or husband's father.
மாமன்மனைவி; the wife of the mother's brother.

மாயி, *சா* மாயியார்; the father's sister; *also* the wife's mother.

இளையமாயியார்; the younger sister of the wife's mother, or husband's mother.

மூத்தமாயியார்; the elder sister of both.

* மாமாகம்,

* மாமாங்கம், *and*

* மாமாத்திரர்; *see under* மா, great.

மாயி; *see under* மாமன்.

* மாமுனி; *see under* மா, great. *Sat.*

மாமுல்; *sub. the same as* வழக்கம், usage, custom. *Hind.*

மாமூல்படி; in the usual manner, or according to prescriptive usage.

மாமை; *sub. 1. the same as* அழகு, beauty; 2. *the same as* நிறம், colour. *Sat.*

மாம்சகதவியாதி,

மாம்சக்கடை,

மாம்சச்சிலை, *and*

மாம்சபேதி; *see under the following word.*

* மாம்சம்; *sub. flesh*: தசை. Wils. S. D. p. 668. *MAMSA.*

மாம்சம்; a carbuncle, or excrescence of flesh, a virulent swelling, *also* proud flesh.

மாம்சகதவியாதி; a disease, affecting the flesh.

மாம்சக்கடை; the market, where flesh is sold.

மாம்சச்சிலை; a kind of black stone: கார்ந்தக்கல்.

மாம்சதேகம்; a body of flesh.

மாம்சபேதி; a solvent of flesh: *see under* பேதி.

மாம்சோத்தாதம்; the resurrection of the body: *see உத் தாதம்.*

மாயக்கள்ளி,

* மாயக்காரன், *and*

* மாயசாலம்; *see under the following word.*

* மாயம்; *sub. 1. fraud, trick, simulation, deceit, hypocrisy, வஞ்சம்; 2. wickedness, incantation, magic, தீமை; 3. lying, villainous-deception: பொய்; 4. ideality, illusion, deception of worldly objects, unreality of a visible world. Wils. S. D. p. 673. MAYA. 5. the same as அழகு, beauty; 6. the same as கறுப்பு, black. Sat.*

மாயக்களனி; a deceiving, and bewitching, woman: மோ சக்காரி.

மாயக்காரன்; a mime, a juggler. Wils. S. D. p. 673.

MAYACARA.

மாயசாலம்; dissimulation, chicanery.

மாயசாலமபணுகிறது; to dissemble.

மாயஞ்செய்கிறது; to dissemble.

மாயப்பிராமணன்; an impostor-Brahman.

மாயமடிகிறது; *see* மாயஞ்செய்கிறது.

மாயமாயிருக்கிறது; it is unaccountable, it is some delusion.

மாயமாயப்போகிறது; to vanish away.

மாயம்பணுகிறது; *see* மாயஞ்செய்கிறது.

மாயம்பணுகிறவன்; *the same as* மாயோள்.

மாயவரம்; a town near Cumbhaconam, *corrupted from* மாயூரபுரம்.

மாயவன்; 1. *the same as* இடாகினி, a female imp, an evil being; 2. *the same as* காளியேவல்செய்க்கள், the maid-servant of Cāli; 3. *the same as* தெய்வப் பெண், a goddess in general. *Sat.*

மாயவன்; *the same as* மாயன்.

மாயவிதை; cunning sleights; delusions; phantasmagoria: சித்து.

மாயன்; an epithet of Vishnu.

மாயாசததி; *see* மாயை, 6.

மாயாதாரணை; *see under* தாரணை.

மாயாதேவி; the mother of Buddha.

மாயாதேவிசுதன்; the son of Māya, or Buddha.

மாயாபுரி; 1. *the name of a town*, one of the seven famous towns: *see* ஏழுபுரம், *under* ஏழு; 2. *the same as* பித்தன், brass. *Sat.*

மாயாருபம்; an assumed form, or appearance; a disguise, or counterfeit appearance of another person.

மாயாலீலை; sportive illusions, as of *Crishna, Siva, &c.* *see under* இலீலை.

மாயாலீலைபணுகிறது; to engage in sportive illusions.

மாயாலி; a conjurer, a juggler. Wils. S. D. p. 673.

MAYAVIN.

மாயாலிநோதம்; legerdemain, sportive deception: மாயாலிலை.

மாயாலிநோதகாரன்; a wonder-worker; one doing supernatural things: *in low usage*, a juggler.

மாயாலிநோதம் பணுகிறது; to do wonders, to juggle.

மாயை; the *sacti*, or consort, of *Brahm*: the passive cause of creation, or matter personified, *Māya*.

மாயோள்; *the same as* பெண், a woman considered as one dissembling; or, as one that charms, or enchants: மாயமபணுகிறவன். *Sat.*

மாயோள்; an epithet of Vishnu. *Sat.*

மாயோளன்; *the same as* திருவேணம், the 22d lunar mansion of the *Hindus*.

மாயோன்மருகன்; an epithet of Cumara among the Saivas.

* மாயவரம்,

- * மாயவள்,
- * மாயவன்,
- * மாயவித்தை,
- * மாயன்,
- * மாயாசத்தி,
- * மாயாதாசனை,
- * மாயாதேவி,
- * மாயாதேவிசுதன்,
- * மாயாபுரி,
- * மாயாநுபம்,
- * மாயாலீலை,
- * மாயாவி,
- * மாயாவிநோதக்காரன், and
- * மாயாவிநோதம்; see under மாயம்.
மாயிலி; *sub.* a kind of boat.
- * மாயூரம்; *sub.* the name of a town, Mâyaveram.
- * மாயை; *sub.* 1. the same as இந்நிசராவம, juggler-tricks; 2. the same as இரதிதேவி, Rati the wife of மன்மதன்; 3. the same as இலகருமி, Lacshmi the wife of விட்டுனு; 4. the same as காளி, Cáli, மாயை யுறறன்; 5. the same as பொய், falsehood, vanity, ideality of the world; 6. the same as மாயாசத்தி, a power, or energy, containing the 5 kinds of மாயை; *v. infra.* 7. the same as வஞ்சம, deceit, fraud, trick; 8. one of seven famous towns: see எழுபுரி, under ஏழு. மாயை, இ; five kinds of delusion, or evil, on the principles of the *Advaita*, or followers of *Sancarácharya*.
1. தமம், the *Támasa* disposition; darkness, or obscurity of mind;
வேசைதன்னியத்தைமறைக்கையாற்றமம்-ஆந்துமாவின்ஞான ததைமறைக்கிறது; obscuring the superior faculties of the soul.
2. மாயை, personified manner; ideality, inherent evil; சகத்து ரூபமான வன்னிதாத்தோற்றத்துக்குக காரணமாகையான்மாயை, a reflected image, as in a mirror, of the alone really existing God: பிரபஞ்சரூபமானவேறானபடைப்புக்குகாரணமாயிருக்கிறது.
3. மோகம, depravity, the opposite to true wisdom; விபீதஞானமுண்டாகுகுகையான்மோகம - ஒருவன் தவைமற்றொருவன் தவாக அறிகிற ஞானத்தை யுண்டாகுகிறது; taking by mistake, one thing for another *as* bad for good, and good for bad.
4. அவிததை, ignorance, folly, secularity;

- உணர்வழிகையால்விததை - மெய்யானஞானத்தை அழிக்கிறது; that which destroys true wisdom.
- 5. அதிர் தம, any thing without, strange, or foreign, to the existence of God; சத்துருபத்துக்கன் னியமாகையாத்திர்தம், *as* உண்மையான கடவுளுக்கே ருயிருக்கிறது.
மாயையாய்ப்போகிறது; to vanish away.
மாயையாய்வருகிறது; to come stealthily, or unperceived.
- மாயோள்,
- மாயோனான்,
- மாயோன், and
- மாயோன்மருகன்; see under மாயம்.
- மாய்க்கிறது; *v. n. Pr.* பந்தை, *Fut.* ப்வேன், *Imp.* ப், *Inf.* ய; to die, to be hid, to vanish: மறைகிறது.
கனிமாய்கழனி; a field of corn, as high as an elephant: யானைமறையுமபடிவளர்ந்திருக்கிறபவிற்கையுடைய கழனி; a field full of a crop, so high that an elephant might hide itself in it.
- மாய்க்கிறான்; he is dying.
அவனெனறாமாய்க்கிறான்; he is enamoured, or, dying with love.
கொடுக்கமாட்டாமலமாய்க்கிறான்; he would rather die than give; he is very niggardly.
- மாய்ச்சல்; *verb. noun.* 1. a dying; 2. *sub.* mortality, great trouble.
- மாய்தல்; 1. the same as சாதல், a dying, a perishing; 2. the same as மறைதல், a being hidden, a vanishing.
- மாய்வு; 1. the same as சாவு, death; 2. the same as மறைவு, that which hides, also a shelter. *Sat.*
- மாய்க்கிறது; *v. a. Pr.* பந்தை, *Fut.* ப்ப்பேன், *Imp.* ப், *Inf.* ப்க்க; to kill, to hide.
- மாய்த்தல்; 1. the same as கொல்லல், a killing. *Sat.*
2. a hiding.
மாய்த்துகொள்கிறது, and தன்னையாய்த்துகொள்கிறது; to kill one's self.
- மாய்க்கிறது,
- மாய்ச்சல்,
- மாய்தல்,
- மாய்த்தல், and
- மாய்வு; see under மாய்க்கிறது.
- * மாரகம்; *sub.* 1. death; 2. that which causes death: causal form of *Mri*. Wils. S. D. p. 674. MARACA.
- * மாரசயன்; see under மாரணம்.
மாரடைப்பு; see under மாரீ.

* **மாணம்**; *sub.* killing, slaughter. Wils. S. D. p. 674. **MARANA.**

மாணசன்; an epithet of *Buddha*, as the conqueror of *Māra*: காமிலவரணன்.

மாணன்; *the same as* மன்மதன், the Hindu Cupid, one who kills. Wils. S. D. p. 674. **MARA.**

* **மாணன்**; *see under the preceding word.*

மாணாட்டம்; *sub.* the same as ஊர், a town in general.

மாணாப்பு, and

மாணாப்புப்பட்டை; *see under* மாரீ.

மாணாயம்; *sub.* 1. the same as உவகை, joy. *Sat.*

2. joyful news sent to friends, and relations.

மாணாயகூறுகிறது; to communicate, or proclaim such news, as the birth of a child, or a certain other case by the washerman of the town.

* **மாரீ**; *sub.* 1. killing; death;

2. a destructive, and contagious, disease, பற்பலரிதககு நோய், as the plague, the small pox, &c. Wils. S. D. p. 674. **MARI.**

மாரீயமமன், or

மாரீயமமை; an evil goddess so called: வடுகி, காடுகாள், supposed to inflict the small pox, and to deliver from it: *comp.* அமமை.

மாரீ; *sub.* 1. the same as கர், palm-tree sap fermented;

2. the same as தீர், water;

3. the same as மழை, rain, a shower, any thing like it; as met: அமபுமாரீ; a shower of arrows.

மாரீகாலம்; the rainy season, or monsoon.

மாரீமறகிறது; the rain ceases.

மாரீயவலதுகாரியமில்லை; want of rain is want of prosperity. *As.*

கன்மாரீ; hail.

கீழ்மாரீகொள்கிறது; *see under* கீழ்.

பின்மாரீ; the latter rain.

முன்மாரீ; the former rain: Jerem. v. 24.

4. the same as மேகம், a cloud;

மாரீநாள்; the same as உததநாள், the twelfth lunar mansion of the *Hindus*. *Sat.*

* **மாரீசம்**; *sub.* one of the 18 *Upa puranas*: *see* அஷ்டாநசோபபுராணம், under அஷ்டம்.

மாரீசன்; the maternal uncle of *Ravana*. *Sat.*

மாரீசன்; *see under the following word.*

* **மாருதம்**; *sub.* wind. Wils. S. D. p. 674. **MARUTA.**

சன்டமாருதம்; a violent wind.

மலயமாருதம்; the south-wind; from mount *Potheny* in the south.

மாருதி; 1. an epithet of *Hanuman*; 2. an epithet of *Bhima*, the second of the five *Pandavas*. Wils. S. D. p. 674. **MARUTI.**

* **மாருதி**; *see under the preceding word.*

மாரீ; *sub.* 1. the breast, or bosom: *see* மார்பு; 2. a plural termination: *see* மாறு.

மாரடைத்துக்கொள்கின்றது; the breast of the sick is obstructed.

மாரடைப்பு; obstruction in the breast, asthma.

மாராப்பு; 1. a mode of dressing, by native females, consisting in passing a wide scarf over one shoulder, drawn down on the opposite waist.

மாராப்புசீலை; the scarf so used.

மாராப்புசீலையைப்பற்றிழுத்தவனைராசாதண்டித்தான; the king punished him who pulled her cloth, by which she covered her breast.

2. a band, fastened round the breast, by means of which a burden is borne by a porter upon his shoulders: மாராப்புப்பட்டை.

மாராப்புபோட்டுக்கொள்கிறது; 1. to put on a scarf as above; 2. to take a burden upon the shoulders, by a band round the breast.

3. a sword-belt: மாராப்புப்பட்டை.

மாரீக்கண்டம்; the breast of men, or of beasts.

மாரீக்கண்டமவெகவிலை; the breast bone was not (or is not) consumed: a phrase to express some strong passion existing, while alive, in the breast of the deceased: ஹ்நதுபோகுமபோது அவன் பென்சாதிபினைகளமேலாசையாயிருந்தபடியாலமாரீக்கண்டமவெகவிலை, his breast bone was not consumed owing to his strong attachment to his wife, and children.

* **மாரீகழி**; *sub.* 1. the month of December. Wils. S. D. p. 675. **MARGASIRA.** 2. the same as மிருகசிரிடம், the fifth lunar mansion of the *Hindus*.

* **மாரீக்கிரம்**; *sub.* the month of December: மாரீகழி.

* **மாரீக்கணம்**; *sub.* 1. seeking, asking, solicitation. Wils. S. D. p. 675. **MARGANA.** 2. the same as அம்பு, an arrow, *Sat.*

மாரீக்கணர்; the same as இரப்போர், beggars, suppliants. *Sat.*

* **மாரீக்கணர்**; *see under the preceding word.*

மாரீக்கண்டம்; *see under* மாரீ.

* **மாரீக்கண்டன்**; *sub.* the name of a *Muni*, or sage.

Wils. S. D. p. 674. **MARANDA.**

மாரீக்கண்டன்; the same:

மார்த்தண்டையம்; one of the 18 Puranas, is named after him, i. e. the Marcandeya-puranam.

* மார்த்தண்டையம், and

* மார்த்தண்டையர்; see under the preceding word.

* மார்த்தகம்; sub. 1. a way, a road, a path: வழி; 2. the month of December, மார்த்துமாதம். Wils. S. D. p. 675. MARGA. 3. the same as தெரு, a street, and தெருதெரு, a long, and strait, street. Sat. 4. manner, mode of conduct, religion; 5. see தாளப்பிராணம், ய.

அமார்த்தம்; irreligion, impiety, heresy.

எதமார்த்தமாய்ப்பிழைக்கிறான்; how does he support himself?

ஒருமார்த்தமாய்க்கிரகிக்கிறது; to understand imperfectly.

கிறிஸ்தமார்த்தம்; Christianity.

குமார்த்தம்; the same as அமார்த்தம்.

கெட்டமார்த்தம்; a bad life, debauchery.

சமூசாரமார்த்தம்; matrimony, conjugal life.

சன்மார்த்தம்; probity, integrity, morality.

சன்மார்த்தக்காரன்; an honest, a moral, or religious, man.

துர்மார்த்தம், or

துன்மார்த்தம்; a wicked way of life.

மார்த்தகஞ்செய்யப்பண்ணுகிறது, or

மார்த்தகத்தைச் செய்மைப்படுத்துகிறது; to prepare a way.

மார்த்தகநதபயினைவன்; an irregular person, a perverse man, one out of the right way.

மார்த்தகப்படுத்துகிறது; to direct.

மார்த்தகமாய்; well, orderly, in the right way.

மனித, or

மனுஷமார்த்தகமாய்; after the manner of men: Rom. vi. 19.

மார்த்தகமாயிருக்கிறது; to be in use.

மார்த்தகமாய்க்கேட்கிறது, or பேசுகிறது; to ask, or speak, becomingly.

மார்த்தகமாய்ப்போகிறது; 1. to walk on in the right way; 2. to go on hypocritically, or fraudulently.

ஒருமார்த்தகமாய்ப்போயிறது; it was transacted in a certain sort of way.

மார்த்தகமாய்வந்தவன்; one who walks orderly, in good, or religious, way.

மார்த்தகமப்பண்ணுகிறது; to set in order, to seek means.

* மார்த்தசாலம்; sub. a cat: பூனை. Wils. S. D. p. 675. MARJJALA.

* மார்த்தாண்டம்; see under the following word.

* மார்த்தாண்டன்; sub. the sun: சூரியன். Wil. S. D. p. 675. MARTTANDA.

மார்த்தாண்டம், or பிரமகைவர்த்தம், one of the 18 Puranas; the Brahmapurana relating to the alledged manifestations of the supreme; especially in the form of Krishna.

மார்பு; sub. 1. the same as அகலம், breadth. Sat.

2. the human breast; and modestly, the female breast.

* மால்தி; sub. 1. the same as சிறுசண்பகம், a small kind of the fragrant Champaca-flower; 2. the same as மலவிகை, a kind of Jasmine; 3. the same as மூலி, another species of Jasmine. Sat.

மாலமாயம்; see under the following word.

மாலம்; sub. 1. the same as குங்குமமரம், a tree that gives a pleasant smell; 2. the same as பேய், a devil. Sat.

மாயமாலம்; a deceitful devil.

மாலமாயம்; deceit, or allurements, of a devil.

மாவர்; 1. those whose mothers are பார்ப்பிணிகள், (Brahmanis) and the fathers குத்திரர், (Sudras): பார்ப்பண்பெண்களுக்குத்திரர்களுக்கும்பிறந்தோர்; 2. the same as புவியர், those of no caste, or Pariars; மாலவர்: Camp. Tel. Dict. p. 457. MALA. 3. the same as வேடர், a tribe of savages, or aborigines.

* மாலயபக்தம்; see under the following word.

* மாலயம், (மஹாலயம்); sub. a ceremony performed on behalf of deceased parents and ancestors, பித்தர்கள், every year; in, and after, the new moon in the month of September, when alms are given for the benefit of the deceased.

மாலயபக்தம்; the fortnight appropriated to that ceremony.

மாலயமபண்ணுகிறது; to perform this ceremony.

மாலர்; sub. 1. the same as கவசம், a coat of armour; 2. see under மாலம்.

மாலவன்; see under மால்.

* மாலி; sub. 1. the name of a rācshasa, maternal grandfather of Ravana; 2. the same as கம், palm-tree sap fermented. Sat. 3. see under the following word.

* மாலிகை; sub. 1. a garland, or string of flowers: மாலி. Wils. S. D. p. 676. MALICA.

மாலி; one who wears such a garland: மாலியணிதவன்.

2. a row of people in a line: திரப்படதிரகுகுரு. Sat.

மாலிபி; sub. friendship made in youth: இளமைப்பருவத்திற்செய்தபடி. Sat.

* மாலினி; sub. an epithet of Uma, Durga, or Cali. Wils. S. D. p. 676. MALIN.

மாலைகம்; *sub. the same as வேமடி, a tree: Melia Azadirachta: the Nimb, or Margosa tree. Sat.*

மாலைகிறது, *and*

மாலைக்கிணையாள்; *see under* மாலை.

* மாலைதாண்டம்; *sub. the same as கண்டுதநிப்பாமடி, a green snake found on trees, which darts at the eyes; a whip-snake. Wils. S. D. p. 677. MALUD'HANA.*

மாலைந்திவந்தோன்; *see under* மாலை.

மாலைமி; *sub. the same as மீகாமன், a skipper, or ship-master, a shipmate, a pilot.*

மாலைமிசால்திரம; *the art of navigation.*

மாலைமிசால்திரம்; *see under the preceding word.*

* மாலைரம்; *sub. the same as விஷ்வமரம, a tree: Crataeva religiosa. Sat. Wils. S. D. p. 677. MALURA.*

மாலைரீதி; *see under* மாலை.

* மாலை; *sub. 1. a garland, a wreath of flowers, or gold; a string of beads, &c., பூவாழும்பொனகுழும்மணிபாழாததொடுதததொடை. Wils. S. D. p. 676. MALA. 2. Met. a poem consisting of several verses.*

மாலைகட்டுகிறது; *to string flowers.*

மாலைசுழற்றியெறிவது; *to cast a garland at random, an occasional custom in former times in order to ascertain the successor, after the death of a king; the person upon whom the garland fell succeeded: the same kind of lot was used when the question was who should marry a king's daughter? In the former case the garland was sometimes given to an elephant, which thereby chose the successor. ED.*

மாலைகுடுகிறது; *to put on a garland round the neck.*

மாலைபோடுகிறது; *1. to put a garland over one's head; 2. to choose a husband, by so doing.*

மாலைவிடுகிறது; *lit. to exchange garlands, i. e. to marry. அவருக்குமாலைவிட்டவன்; her husband.*

கண்ணீர்மாலைபாப்விழுகிறது; *tears shed in streams.*

கண்டமாலை; *see under* மாலை, 6.

கிரியாமாலை; *conjugation of verbs.*

சபமாலை; *a rosary.*

குடமாலை; *a garland worn across the shoulders: கோரணை.*

தமிழ்மாலை; *see* பாமாலை.

நீபமாலை; *see under* நீபம்.

பாமாலை, *or* தமிழ்மாலை; *a garland of verses: சொல்லாந்தொடுத்ததொடை.*

முடிமாலை; *a garland worn on the head; a chaplet.*

குபமாலை; *declension of nouns.*

மாலை; *sub. 1. the same as அதநிப்பொழுது, or மாலைதேரம, evening: திருத்தம;*

மாலைக்கண்; *nyctalopia, purblindness.*

மாலைக்கண்ணன்; *nyctalops.*

மாலைப்பதநீர்; *sap taken from the palm tree at night.*

மாலைமசைகுடுகிறது; *the dusk of the evening.*

2. *the same as அரசன்மனை, a king's residence, or palace;*

3. *the same as துயல்பு, nature: குணம;*

4. *the same as இரா, night;*

5. *the same as ஒழுங்கு, order;*

6. *a kind of disease, குந்தோய், affecting the neck: கண்டமாலை. Sat.*

மாலைகட்டுகிறது; *see under* * மாலை.

மாலைக்கண், *and*

மாலைக்கண்ணன்; *see under* மாலை.

மாலைகுடுகிறது,

மாலைபோடுகிறது, *and*

மாலைவிடுகிறது; *see under* * மாலை.

மால்; *sub. 1. the same as அருகன், Arhat;*

2. *the same as இரதிரன், Indra;*

3. கருமை, black, blackness;

4. காற்ற, wind;

5. சோழன், *an epithet of the Chola-kings;*

6. திருமால், *Vishnu. Sat.*

மாலைபக்கீபாள், *i. e. விட்டுவிலுமபிரமாவிலுமநிப்பபடாதவன்; that is சிவன், Siva, as unknown to Vishnu, and to Brahma, or, greater than they, an expression used by Saivas.*

மாலைக்கிணையாள்; *the younger sister of Krishna: தர்க்கை.*

மாலைநிவந்தோன்; *one proceeding from the navel of Vishnu: an epithet of Brahma.*

மாலைரீதி; *Garuda, the vehicle of Vishnu: கருடன்.*

மாலைமகன்; *1. the same as பிரமன், and 2. the same as மன்மதன், sons of திருமால். Sat.*

7. *the same as புதன், the planet Mercury;*

மால்வன்; *the planet Mercury, புதன். Sat.*

8. *the same as பெருமை, great, greatness;*

9. *the same as மயக்கம், dulness, or confusion of mind;*

மாலைபாள்; *a furious elephant.*

10. *the same as மேகம், a cloud;*

11. *lust, வேட்கை, concupiscence: ஆசை. Sat.*

மாலைபத்திடுகிறது; *to wander infatuated.*

மாலைகொள்கிறது, *or* கொண்கிறது; *to be infatuated with sensual desire.*

12. *a kind of net. Besch.*

மாலைமுடிக்கிறது; *to make a net.*

13. *a building, a house, a mahal. Hind. from Sans. Malika;*

14. *a kind of wooden mould, used in architecture in order to make the ornaments, or projections, of a wall, or pillar.*

மாழுகிறது; *Pr.* வினேன, *Fut.* ஓவேன, *Imp.* ஓ, *or* *Inf.* ஓ, *or* மாவிகுகிறது; to work in plaister the ornamental parts of a pillar, or wall.

மால்தீவு; *sub.* the Maldive islands; *formerly one.* *ED.*

மால்பு; *sub.* the same as கண்ணணி, a sort of ladder. *Sat.*

மால்யானை; *see under* மால்.

மாவடு; *see under* மா, 13.

மாவலர்; *see under* மா, 4.

* மாவலி; *see under* * மா, great.

* மாவலிவரம்; *see* மாபலிபுரம்.

* மாவிரதியர்; *see under* * மா, great.

மாவிலிங்கு; *sub.* a tree: *Crataeva Tapia L.* *Sat.*

மாவினம்; *sub.* the same as விவ்வமரம், a tree: *Crataeva religiosa L.*

* மாவீரன், *and*

மாவுரம்; *see under* * மா, great.

மாழாக்கிறது; *v. n.* *Pr.* ழாந்தேன, *Fut.* ழாப்பேன, *Imp.* ழா, *Inf.* ழாக்க; to be charmed, fascinated, allured: *மயங்குகிறது*, to be bewildered.

மாழாத்தல்; *verb. noun*: a being charmed, bewildered, &c.

மாழாத்தல்; *see under* the preceding word.

மாழை; *sub.* 1. the same as அழகு, beauty; 2. the same as அறிவிக்கமை, ignorance; 3. the same as உலோகக்கட்டி, a mass, or lump, of metal; 4. the same as ஓலை, a palm-leaf; 5. the same as திரட்சி, a crowd; 6. the same as புளிமா, a sour mango-tree; 7. the same as பொக், gold; 8. the same as மாமரம், a mango tree. *Sat.*

மாழ்கல்; *see under* மாழ்குகிறது.

மாழ்கிறது; *v. n.* *Pr.* ழந்தேன, *Fut.* ழுவேன, *Imp.* ழ, *Inf.* ழ; 1. to be lazy; 2. to be allured, or bewildered.

மாழ்தல்; 1. a being lazy; 2. a being dull, or bewildered.

மாழ்து; *sub.* 1. the same as மிருகசீடம், the 5th lunar mansion of the *Hindus*; 2. the Imperative of the following word.

மாழ்துகிறது; *v. n.* *Pr.* ழினேன, *Fut.* ழுவேன, *Imp.* ழுரு, *Inf.* ழுக; 1. to die: சாகிறது; *perhaps* from the Sans. root *MRI*. 2. to be fascinated, to be confused: *மயங்குகிறது*; 3. to mingle, to hold intercourse: *மேலுகிறது*.

மாழ்கல்; 1. the same as சாதல, a dying; 2. the same as மயங்கல், a being allured; 3. the same as மேலல், a mingling powders; also the having sexual intercourse.

மாழ்தல்; *see under* மாழ்கிறது.

மாள்; 1. an expletive prefix: முன்னிலையகச்சொல்; சிறிதுதவிர்ந்தீகமாள்நின்பரிசிலருய்யம்மார்; yet by giving only a little thy suppliants will live.

2. *see under* மாளுகிறது. *Sat.*

மாளல்; *see under* மாளுகிறது.

மாளவகவுளம்; *see under* the following word.

* மாளவம்; *sub.* a country: ஓந்தேசம், the province of Malwa: *see* ஓசு, தேசம். *Wils. S. D.* p. 676. MALAVA. மாளவகவுளம்; a melody: ஓரிசை.

மாளவி; *sub.* a melody: ஓசிராகம். *Sat.* one of 32 airs.

மாளிகை; *sub.* 1. a king's palace: அரசனமனை. *Wils. S. D.* p. 676. MALICA. 2. the same as வீடு, a house, a building. *Sat.*

திருமாணிகை; 1. the house of a குரு, an expression common among the *Vaishnavas*: *Camp. Tel. Dict.* p. 457. தேவர்திருமாணிகையென்கை; where does your honour live?

அடியேனருமுகையென்கை; my humble dwelling is there.

2. a temple, or *Vaishnava* fane.

திருமாணிகைப்பததி; a porch, or gallery in a fane.

மாளுகிறது, *or*

மாள்கிறது; *v. n.* *Pr.* மாண்டேன, *Fut.* மாளுவேன, *or* மாள்வேன, *Imp.* மாளு, *or* மாள், *Inf.* மாள, *and* மாண்டுகிறது; to be wasted, or consumed; to die.

மாண்டவர், மாண்டோர்; *pl.* the dead: துறந்தோர்.

மாண்டவன்; a dead man.

மாள்; *Inf.* of மாளுகிறது, *and* மாள்கிறது.

மாளத்திரிகிறது; to seek death.

வேலைமாள்விலை; the work is not yet at an end.

மாள்வல்; the same as சாதல, a dying.

மாளைத்திரவியம்; imperishable riches.

மாளைமலிருகிறது; to be immortal.

வீட்டிலேமெத்தமாளுகிறது; much is used, or consumed, in the house.

மாறல்; *see under* மாறுகிறது.

மாறன்; *sub.* an epithet of *Pandiyā-kings*.

மாறடி,

மாறடுகிறது,

மாறட்டக்காரன்,

மாறட்டம்,

மாறத்து,

மாறமை,

மாறி,

மாறிக் கொண்டவன்,
மாறிப்போகிறது,
மாறிப்போடுகிறது,
மாறிவிழுகிறது, and

மாறினவன்; see under the following word.

மாறு; *sub.* 1. the same as கைமாறு, recompense, exchange, barter;

2. the same as துடைப்பம், a besom, or broom: வினாகு
மாறு;

3. a twig, or branch, without leaves. *Sat.*

4. mutation, change;

மாறுததரம்; an answer: விடை.

மாறுபடுகிறது; to be changed: வேறுகிறது.

மாறுபடச்சொல்லுகிறது; the same as மாறுபா
டாப்ப்பேசுகிறது.

மாறுபடல்; a changing: வேறுதல்.

மாறுபடுதலுகிறது; *v. a.* to change.

மாறுபடப்போகிறது; *v. n.* to change.

மாறுபாடு; change, corruptness, perversity, con-
fusion.

மாறுபாடாகிறது; to turn, to be changed: *Psal.*
cv. 25.

இதற்குமாறுபாடாக; on the contrary.

மாறுபாடாதல்; a being variable.

மாறுபாடாகுகிறது; *v. a.* to change.

மாறுபாடாய்ப்பேசுகிறது; to speak perversely, to
tergiversate.

மாறுபாடுசெய்துபோகிறது; to confound.

மாறுபாஷை; another language: பாஷாத்தரம்.

5. time, change of time, always connected with another
word;

அததிமாறு; every evening: அததிமாள்.

பகல்மாறு; day-time: பகல்மாள்.

ராமாறு; night-time: ராமாள், which two last phrases
being joined signify day and night. *Besch.*

6. the Imperative of the following word.

மாறுகிறது; *v. n. Pr.* நிகேன, *Fut.* துவேன, *Imp.* அ,
Inf. ம;

1. to change, to turn, to become changed: மாறிப்போ
கிறது;

மாறிப்போடுகிறது; *v. a.* to change: மாறுகிறது.

2. to change money: மாறிகொண்டுவருகிறது, or மா
றிகொண்டுவருகிறது.

மாறப்போகிறது; to be about to change.

மாறிகொண்டவன்; he who has changed money;
as a Rupee into Annas.

மாறினவன்; erroneously for மாறினவன்; 1. the
same as மாறிகொண்டவன்; 2. one who has

altered, or amended, his purpose: குணமாறின
வன்.

ரூபாயெப்படிமாறும், or ரூபாய்க்கேதனைபண
மாறும்; what is the value of the rupee in
other coin.

3. to lose, or change an employ, with the personal
Dative;

அவனுக்குத்தியோகமாறிப்போயிற்று; his office
passed out of his hands.

4. to whip, to correct with a rod;

5. மாறிவிடுகிறது, to go back, to draw back in promise;
மாறிவிடுதலுபேசுகிறது; to alter, or vary, in speech,
to tergiversate.

குழிமாறுகிறது; see under குழி.

பூமாறிப்போனபெண்சாதி; a woman, whose menses have
ceased.

மரங்காய்த்துமாறிப்போயிற்று; the tree has ceased to
bear fruit.

மழுமாறுகிறது; see under மழு.

மாறல்; 1. the same as ஆடல், a moving; 2. the same
as தவிர்ந்தல், a ceasing, a being excepted; 3. the
same as விடுதல், a leaving; 4. the same as விற்றல்,
a selling; 5. விபங்கொன்றமுறறு, that is மாறுக் let
me (thou, him, her, or it) change; also the plural let
us, &c. change, and மாறுதல்ஒழிக் a negative of the
same optative form.

மாறுகவைத்தல்; a subverting.

மாறுசெய்தம்; unchangeable will.

மாறுகிறது; *Pr.* திகேன, *Fut.* துவேன, *Imp.* தி, *Inf.*
ட; to disorder, to derange, to invert, to place in the
contrary order, to put on in an inverted manner.

மாறுடப்பார்க்கிறது; to look out for an opportunity of
doing mischief, or wrong, or creating, disorder, &c.

மாறுடி; a cheat, a swindler, one who purposely causes
confusion: குழப்பகாரன்.

குதிரைமாறுடி; one who cheats in horse-dealing;
one who substitutes a bad animal in place of a
good one.

யானைமாறுடி; one who acts in like manner with
elephants.

மாறுடிக்கொள்கிறது; to wrest to self advantage to
distort, to steal, to rob, to change: மாறுபாடாக
குகிறது.

மாறுடிப்போகிறது; to become changed, to become
inverted.

மாறுடடம்; fraud, trickery, denial, detention, or, a
keeping what belongs to another, as deposits, தீச.

மாறுடடகாரன்; a double dealer, a cheat.

மாறுடடங்கொள்ளாதே; use no deceit.

மாருட்டமாவிருக்கிறது; *the same as* மாருடிப்போகிறது.

மாருட்டமபணுகிறது; to use deceit, or double dealing.

மாருத்து; that which is invariable, or unchangeable.

மாருமை; immutability.

மாறி; *the same as* மாருடி.

பெட்டைமாறி; *see under* பெட்டை.

மின்குமாறி; one who barter pepper, for broken utensils of brass, or of other base metals, as lead, &c.

முடிச்சுமாறி; a pick-pocket, a cut-purse.

யானைமாறி; a great thief: யானைமாருடி.

மாறுதல்; a changing, a being changed.

மாற்றம்; 1. *the same as* சொல், a word, *especially*, an answer, or reply; 2. *the same as* பகை, hatred; 3. *the same as* வேறுமை, change, diversity. *Sat.* 4. contradiction, refutation, *also* an antidote.

மாறறக்காரன்; a caviller, a wrangler, a perverse man.

மாறறஞ்சொல்லுகிறது; 1. to contradict, to oppose, to refute; 2. to say another thing.

மாறறமுனாகிறது; 1. to say otherwise, or to say another thing; 2. to contradict.

மாறறவர்; *the same as* பகைவர், enemies, foes. *Sat.*

மாறறத்தகப்பன்; a step father, *chiefly of Christian usage.*

மாறறத்தாய்; a step mother of general usage.

மாறறம்; 1. *verb. noun: active*, a detaining, detention, a denying: இல்லென்றல்; 2. a changing.

மாறறர்; *the same as* பகைவர். *Sat.* foes: மாறறன், *sing.*

மாறற; *sub.* 1. change;

மாறறகொடுக்கிறது; to accommodate with clean clothes as a washerman who supplies, for the time being, the property of another.

வண்ணை மாறறகொடுத்தான்; the washerman has supplied another person's cloth.

2. an antidote, or medicine, given to repel poison, or subdue another medicine;

3. an acre of ground, or as much as one yoke of oxen can plough in a day;

இறதப்புன்செய்வெதனைமாறற; how often have the oxen been changed; or, in how many days can one yoke of oxen plough this field? *Besch.*

4. *the Imperative of* மாறறுகிறது.

குழிமாறற; *see under* குழி.

மாறறக்கட்டுவலிதிரம். or மாறறவலிதிரம்; a change of raiment: Genes. xlv. 22.

மாறறப்புடவை; a spare cloth, or garment, *female vesture.*

மாறறுகிறது; *Pr.* ந்திரண, *Fut.* ந்தவேன, *Imp.* ந்த, *Inf.* ந்த;

1. to change, or alter a thing;

விவியார்மாறறிகொள்குகிறது; to change by relay, as palankeen bearers.

தொள்மாறறிகொள்குகிறது; to change the carrying shoulder.

பண்டமாறறிகொள்குகிறது; to change, by taking one thing for another; to barter.

மாறறப்போடுகிறது, *and*

மாறறவைகிறது; to transfer, to place otherwise.

2. to alter without substitution;

வியாதி, or புண்மாறறுகிறது; to heal a sickness, or a wound. *Besch.*

3. to reject, to deny;

மாறறதல்; a changing, &c.

கற்பனைமாறறதல்; violation of a command.

மாறறவிக்கிறது; to cause to change.

மாறுகம்; *sub.* *the same as* சூலை, a cloth. *Sat.*

மாறுகிறது,

மாறுதல்,

மாறுத்தரம்,

மாறுபடல்,

மாறுபடுகிறது,

மாறுபடுத்துகிறது,

மாறுபாலை, *and*

மாறுபாடு; *see under* மாறு.

* மாற்கம்; *see* மார்க்கம்.

* மாற்சரியம், or மாச்சரியம்; *see* அறுபகை, *under* ஆறு, &c.

மாற்றக்காரன்,

மாற்றம்,

மாற்றவர்,

மாற்றல்,

மாற்றத்தகப்பன்,

மாற்றத்தாய்;

மாற்றர், *and*

மாற்றன்; *see* மாற்று, *under* மாறு.

மாற்றன்; *sub.* a piece of wood, joined to a board of insufficient length, a term in ship building.

மாற்று; *sub.* touch, in metallurgy that degree of fineness in gold, or silver, which appears by the touch-stone.

மாறறத்தனை; what is the degree of fineness? *மாறற ஆறு, or ஆறரை, six, or six and a half, touch.*

நாலு, அஞ்சு, மாறறுபபொன்; gold of the lowest value.
பத்துமாறறுபபொன்; gold of the purest kind: தங்கம,
அபரஞ்சி.

மாறறுக்கடடை; what is deficient the required fineness
of gold.

மாறறுக்குறைச்சல், or
மாறறுப்பிசகு; the same.

மாற்று, and

மாற்றுக்கிறது; see under மாறு.

மாற்றுக்கட்டை, and

மாற்றுக்குறைச்சல்; see under மாற்று, touch.

மாற்றுதல்; see under மாறு.

மாற்றுப்பிசகு; see under மாற்று, touch.

மாற்றுப்புடவை,

மாற்றுவித்திரம், and

மாற்றுவிக்கிறது; see under மாறு.

மான்; 1. a word of comparison: உவமைச்சொல், as
அவன்சொன்மான்நடந்தான்; he acted as he said,
or promised to do.

2. an expletive, used with the 2d person of verbs: ஁ன
னியைச்சொல்;

3. வீனயெச்சம், or Inf. mood of மாறுகிறது.

மானக்குருடன்; see under மானம்.

* மானசம்; sub. 1. the mind; the seat, or faculty, of rea-
son: மனது; 2. a lake in the Himalaya mountains.
Wils. S. D. p. 673. MANASA. 3. the same as கருத
து, thought, attention; 4. the same as மான் தவாலி, a
lake in the world of Brahma: சத்தியலோகத்திலுள்ள
குளம். Sat.

* மானசாரம்; see சிற்பநூல், கூஉ.

* மானதம், and

* மானதவாலி; see மானசம்.

* மானதிபம்; see under உபநிடதம்.

* மானபங்கம்; see under மானம்.

* மானபோதம்; see சிற்பநூல், கூஉ.

மானமா; see under the following word.

* மானம்; sub. 1. measure: அளவு, form, rule, method:
பிரமானம்;

சாதிரமானம்; the motion of the moon in orbit, and
calculation thereby.

சௌரமானம்; the motion of the sun in orbit, and solar
reckoning.

தேவமானம்; the periods of time among the gods: தே
வர்களின்காலப்பிரமானம்,

தரமானம்; chronology, as used among men: மனித
காலப்பிரமானம்.

பிரகர்ப்பதிமானம்; the orbit of the planet Jupiter, and
a mode of calculation thereby.

மானக்குருடன்; a very blind man: comp. கானம்.

2. arrogance, pride, haughtiness. Wils. S. D. p. 672.
MANA.

3. the same as அபிமானம், honor, favor, urbanity, great-
ness, பெருந்தன்மை;

4. the same as உவமை, comparison;

5. the same as குற்றம், a fault;

6. the same as வலி, strength;

மானவர்; 1. the same as படைவீரர், warriors;

2. the same as மானமுடையார், strong men. Sat.

7. the same as வெட்கம், shame, bashfulness;

அவமானம்; dishonour, contumely: மரியாதைத்தா
ழ்வு.

சம்மானம், or சன்மானம்; the same as வெகுமானம்.
மானபங்கம்; the same as அவமானம்.

மான்மா; the same as கவரிமா, a kind of deer.

மானி; a chaste, or shamefaced, person. Sat.

வெகுமானம்; 1. a present, or honour, conferred, as by
a king; 2. a present to a fane, or to Brahmans.

8. colloquially, the same as வானம், the heaven, or sky;
மானம்பாடி; a sky-lark.

மானம்பாடி; see under the preceding word.

மானல்; 1. see under மாறுகிறது; Pr. மானினேன்;

2. see under மாறுகிறது; Pr. மான்றேன்.

* மானவம்; see அஷ்டாதசதருமசாஸ்திரம், under
அஷ்டம்.

மானவர்; see under மானம்.

* மானவர்; pl. sub. 1. the same as மனிதர், men, human
beings; 2. the same as ஆண்மககன, men, males. Sat.

3. see under மானம், strength.

மானவு; sub. the same as தெளிவு, intellectual clearness.

மாணர்; see under மாறுகிறது; Pr. மானினேன்.

* மானி; see under மானம்.

* மானிடச்சரீரம்,

* மானிடச்சாதி,

* மானிடச்சென்மம், and

* மானிடத்தன்மன்; see under மானிடர்.

மானிடமேந்தி; see under மான்.

* மானிடர்; pl. sub. the same as மனிதர், men.

மானிடச்சரீரம்; a human body.

மானிடச்சாதி; mankind.

மானிடச்சென்மம்; human nature.

மானிடத்தன்மன்; an epithet of *Cuvéra*, as having a human nature, or disposition: மனிதகுணமுள்ளவன்.

* மானியக்காசன்; see under the following word.

* மானியம்; *sub.* 1. honour, respect. Wils. S. D. p. 673.

MANYA.

இலகணப்பெண்சாதிமான்யகாசுகிருள; a gracious woman retaineth honour: Prov. xi. 16.

2. land held in various tenure: அரசார்க்களசும்மானத்தால் விட்டநிலம். *Sat.* உமயினிககை. *Besch.*

அர்த்தமானியம்; land paying only half the usual rate of tax.

காணிமானியம்; hereditary fields of the inhabitants, subject to no tax.

குடிமகனமானியம்; land in free tenure, given to the washermen, barbers, &c.

கோயில்மானியம்; glebe-land, belonging to a fane.

சர்வமானியம்; land exempt from tax.

மானியமவிடுகிறது; to give land in free tenure.

மானியகாரன்; a man holding land in free tenure.

* மானினி; *sub.* a woman. Wils. S. D. p. 673. MANINI.

மாணுகிறது; *v. n. Pr.* னினேன, *Fut.* னுவேன, *Imp.* னு, *or* ன், *Inf.* ன்; to resemble: ஒப்பாகிறது.

மானல்; *the same as* ஒத்தல், a being like, a resembling.

மாணர்; *the same as* பகைவர், enemies. *Sat.*

மாணுகிறது; *v. n. Pr.* ன்நேன், *Fut.* னுவேன், *Imp.* னு, *or* ன், *Inf.* ன்; to be in confusion, or doubt: மயங்குகிறது.

மானல்; a being doubtful, or confused.

மான்றல்; *the same as* மானல். *Sat.*

* மாணுஷிம்; see under the following word.

* மாணுஷின்; *sub.* a man. Wils. S. D. p. 673. MANUSHA.

மாணுஷம்; *the same as* மாணுஷியம்.

மாணுஷி; a woman.

மாணுஷியம்; manhood, manliness, humanity: மாணுஷத்தன்மம். *Ib.* MANUSHYA.

மாணுஷியப்பிழை, *or* குறைச்சலு; incivility, unworthy behaviour.

மாணுஷியமாய்க்கொடுகிறது; to give with courtesy, or urbanity.

மாணுஷியமில்லாதவன், மாணுஷிப்பதர்; one who is without urbanity.

* மாணுஷி, *and*

* மாணுஷியம்; see under the preceding word.

* மாணுடம்; see under யாகம், இ.

* மாணுடர்; *pl. sub.* the same as மனிதர், men.

மாணேறு; see under the following word.

மாணீ; *sub.* 1. the same as உருவம், a form, figure, shape: ரூபம்;

2. the same as மகரராசி, Capricorn, or the 10th sign of the Zodiac;

3. the same as மகரபீன, a sea-monster: see under மகரம்;

4. a deer, or hart;

சுருமான், *and*

கலைமான்; a male-deer, with spiral horns; a stag.

கவரிமான்; see under கவரி.

சுருமானு; a small kind of deer, which feeds on dead leaves.

புளளிமான்; a deer having white spots.

வெள்ளிமானு; a roe, a hind.

மாணிடமேததி; an epithet of Siva as holding a deer in one of his hands.

மாணேறு; 1. the same as உத்தரநாள, the 12th lunar mansion of the Hindus; 2. the same as கலைமான், the male of a deer. *Sat.*

மாணீகோ; a plant: *Amaranthus angustifol.*

மாணீசெவி; a plant: *Cacalia Kleinia.*

மான்றலை; 1. the head of a deer; 2. the same as மீருகடீரிடம், *Mrigasiras* the 5th lunar mansion of the Hindus. *Sat.*

5. the generic term for beast: விவகளைப்பொதுப்பெயர். *Sat.*

6. the Imperative of மாணுகிறது.

மாண்மகன்; see under மால்.

மாண்மதம்; *sub.* the same as கந்தாரி, musk. *Sat.*

மான்றலை; see under மான்.

மான்றல்; see under மாணுகிறது, *Pr.* மான்றேன். *Sat.*

மி.

மி ; a syllabic letter compounded of ம் and ஓ.

மிக,
மிகப்படல்,
மிகப்படுகிறது,
மிகல்,
மிகவல்லோர்,
மிகவும்,
மிகன், and

மிகன்மக்கள் ; see under the following word.

மிகு ; an aorist used as an adjective, great.

மிகுகிறது ; v. n. Pr. மிக்கேன, and மிகுததேன, Fut.

குவேன, Imp. கு, Inf. க ; 1. to be abundant ; 2. to remain. From மிகுகிறது, மீந்திருக்கிறது, மீர்ந்திருக்கிறது, and மீதியாயிருக்கிறது, are formed.

நான் தின்ற மிகுததேனோற்றை நாய்க்குப்போடு ; give to the dog the remainder of the rice which I have eaten.

மிக, or மிகவும் ; used as the superlative : very much, abundantly : பெருக.

மிகப்படுகிறது ; to increase, to become abundant.

மிகப்பட்சொல்லுகிறது ; to say too much.

மிகப்படல் ; the same as மிகுதல, an increasing, an abounding.

மிகவல்லோர் ; 1. very mighty ; 2. the same as அறிஞர், learned men, sages. Sat.

மிகவுஞ்சுந்தோஷப்படுகிறது ; to rejoice greatly.

மிகவுநொந்தான் ; he was in great pain.

மிகவுமயப்படுகிறது ; to fear very much.

மிகவுமபரிகததமாய் ; most holy : Exod. xxx. 36.

மிகல் ; the same as மிகுதல.

மிகவும் ; see மிக.

மிகன் ; great in comp.

மிகன்மகளை ; the same as மேவோர், the great. நீதி நெறிவினக்கம.

மிகுகொடையான ; an epithet of கன்னன், or Carna, as very liberal.

மிகுமகிழ்ச்சி ; great joy.

மிகுவாசனை ; a strong, and fragrant, smell : சூமோதம. மிகுகிறது ; v. a. Pr. குததேன, Fut. குப்பேன, Imp.

கு, Inf. குக்க ; to augment, to make large, to increase.

மிகுத்திருக்கிறவர்கள் ; the greater number of persons ; the majority.

மிகுத்துப்போகிறது ; to become large, or abundant.

ஆஸ்திமிகுத்துப்போயிறது ; riches are increased.

மிகுதம ; the same as மிகுதி, much, abundance.

மிகுதல ; the same as மிகல், an increasing, an abounding ; பூரித்தல.

மிகுதி ; 1. abundance, much : மீதி ; 2. a crowd, or multitude : திரட்சி ; 3. plenty : சமர்த்தி ; 4. increase : பொலிவு.

மிகுதியாகிறது, and

மிகுதியாயிருக்கிறது ; to be abundant.

மிகுதியான் ; adjective : abundant.

மிகுதியானது ; see மிக்கது.

மிகுதியும் ; greatly, exceedingly.

மிகுதியுஞ்சுருகுகிறது ; greatly to shorten, or abridge.

மிகுத்திருக்கிறது ; 1. to be too much, or, in excess : மிசு சமாயிருக்கிறது ; 2. to remain : erroneously மீர்ந்திருக்கிறது.

மிகுத்தலைகள் ; things remaining, surplus-matters.

மிகை ; 1. abundance : மிகுதி ; 2. the same as கேடு, destruction ; 3. the same as துன்பம், affliction ; 4. the same as வருத்தம், trouble. Sat. 5. a fault laid to one's charge, an accusation.

மிகைசுமத்துகிறது ; to accuse.

மிகையாயிடுகிறார் ; the judge having inquired into the case, found a certain one guilty.

மிகைசுமத்திருக்கிறது ; to be accused of a crime.

மிகைசெய்தவர்களைச் சுவாமி தண்டிப்பார் ; God will punish the guilty.

மிகைசொல்லுகிறது ; to speak evil of one : with the personal Accusat ; அவனை, or அவனபேரில்.

மிகைப்படுகிறது ; to be blamed.

மிகைப்பட்சொல்லேன் ; be not full of words, be not a babbler.

மிகைபண்ணுகிறது ; to commit a fault : குற்றமபண்ணுகிறது.

மிகைபோடுகிறது ; to lay a fault falsely to one's charge.

மிகையாயிருக்கிறது ; to be faulty.

மிகையாய்ப்பேசுகிறது ; to speak improperly.

மிக்க ; rel. part.

தந்தைசொல்லிக்கமந்திரமில்லை ; A son no precept is more authoritative than that of a Father : தந்தை வினசொல்லிக்ககாடடினும்பெரியமந்திரமில்லை.

மிக்கசெயல் ; see ஊராண்மை.

மிககது ; what is abundant, or exceeding : மிகுதியானது.

மிகவன்; one who is great, or superior.
 மிகவை; 1. remains of food after a meal; 2. *the same as* நியாயமல்லவை, the things which are unjust: நியாயமல்லாதுகன; 3. *the same as* நிறைவு, an increase; fulness, abundance. *Sat.*
 மிககான்; *the same as* மேலானான், he who is great, or excellent. நீதிநெறிவிளக்கம.
 மிககிளமை; juvenility: கடமுகளமை.
 மிககு; *the same as* மிகுதி, greatness, great, and மிககிருக்கிறது; *the same as* மிகுந்திருக்கிறது.
 மிககுடைய; *the same as* மிகுதியுடைய, possessing greatness. நீதிநெறிவிளக்கம.
 மிககோர்; *the same as* அறிஞர், men of knowledge, superior men.
 மீதியாயிருக்கிறது,
 மீநதிருக்கிறது, or
 மீர்நதிருக்கிறது; *the same as* மிகுகிறது.
 மிகுகிறது,
 மிகுகொடையாளன்,
 மிகுக்கிறது,
 மிகுதம்,
 மிகுதல்,
 மிகுதி,
 மிகுதியாகிறது,
 மிகுதியான,
 மிகுதியும்,
 மிகுத்திருக்கிறவர்கள்,
 மிகுத்துப்போகிறது,
 மிகுந்தவைகள்,
 மிகுந்திருக்கிறது,
 மிகுமகிழ்ச்சி,
 மிகுவாசனை,
 மிகை,
 மிகைசொல்லுகிறது,
 மிகைபடுகிறது,
 மிகைபண்ணுகிறது,
 மிகைபோடுகிறது,
 மிக்க,
 மிக்கசெயல்,
 மிக்கது,
 மிக்கவன்,
 மிக்கவை,
 மிக்கான்,

மிக்கிருக்கிறது,
 மிக்கிளமை,
 மிக்கு,
 மிக்குடைய, and
 மிக்கோர்; see under the preceding word.
 * மிகிரம்; *sub.* a mixture, a mixing.
 மிகிரவர்ணம்; a mixed class, or tribe.
 * மிகிரவர்ணம்; see under the preceding word.
 * மிகிரன்; *sub. appell.* an affix to the proper names of a class of *Brahmans*, disciples of கங்கைமீசரன், a famous logician, or தர்க்கசாஸ்திரி. Wils. S. D. p. 679. MISRA.
 மிசுக்கன்; *sub.* (*Hebrew* מִשְׁכָּן Ecclesiast. iv. 13. poor) a vile, or worthless, fellow; a beggar.
 மிசுக்கை; a vile, or worthless, thing; a trifle.
 மிசுக்கை; see under the preceding word.
 மிசை; *sub.* 1. *the same as* உயர்ச்சி, height; elevation;
 2. *the same as* சோறு, food;
 3. *the same as* தரிதிரம், poverty;
 4. *the same as* மேடு, a rising ground;
 5. *the same as* மேல, above;
 மிசைத்திரள்; the ankle: கரடு.
 6. *the Imperative of the following word.*
 மிசைகிறது; *v. a. Pr.* சைநகதன, *Fut.* சைவேன, *Imp.* சை, *Inf.* சைய; to eat.
 மிசைதல்; *the same as* உண்டல், an eating.
 மிசைகிறது,
 மிசைதல், and
 மிசைத்திரள்; see under the preceding word.
 மிச்சம், and
 மிச்சில்; see under மிஞ்சுகிறது.
 மிச்சை; *sub.* 1. falsity, untruth. Wils. S. D. p. 679. MITHYA. 2. poverty: தரிதிரம். *Sat.*
 மிஞிறு; *sub.* *the same as* வண்டு, a chafer: சூமிச. *Sat.*
 மிஞ்சு, and
 மிஞ்சல்; see under மிஞ்சுகிறது.
 மிஞ்சி; *sub.* a ring for the second toe of the right foot: it is put on the bridegroom by the parents of the bride at the time of marriage, accompanied by an act of homage.
 மிஞ்சினவன்; see under the following word.
 மிஞ்சுகிறது; *v. n. Pr.* மிஞ்சு, *Fut.* மிஞ்சு, *Imp.* மிஞ்சு, *Inf.* மிஞ்சு; and மிஞ்சிப்போகிறது; to exceed, to abound,

to surpass, to increase too much; to become proud, to be elated: Numb. xvi. 7.

சாப்பாடும்குணது; food is in excess, or in abundance. மிச்சம்; excess, more than enough.

குடிசனிலமிச்சமானவர்களை; the majority of the inhabitants.

மிச்சமாயிருக்கிறது; to be excessive, to exist abundantly.

மிச்சமாயெடுக்கிறது; to take too much.

மிச்சமாய்ப்போகிறது; to become abundant, or multiplied.

மிச்சமெடுக்கிறது; to take off the excess.

மிச்சில்; *sub.* that which remains after eating: எச்சில், also, any residue or remainder.

மிஞ்சு; *Inf.*

மிஞ்சுவொட்டாமலிருக்கிறது; not to permit any one to exceed due bounds.

மிஞ்சல்; *verb. noun.*: an abounding, &c.

மிஞ்சிக்கேட்கிறது; to demand too much; to demand arrogantly.

மிஞ்சிடக்கிறது; to behave haughtily, to go before: முத்திரைக்கிறது.

மிஞ்சிப்பேசுகிறது; to speak too much, to speak haughtily.

மிஞ்சியிருக்கிறது; 1. to be over and above, to be superabundant; 2. to be arrogant.

மிஞ்சிவருகிறது; to come in abundance.

மிஞ்சிமிஞ்சிவருகிறது; to come, or run, furiously upon கோபமாய்வருகிறது.

ராணுவமிஞ்சிவரும்; the army will come in great force.

மிஞ்சினதுகொண்டு மேற்கே போகலாகாது; *Prov.* It is not good to go with property to the westward.

மிஞ்சின்பொருள்; the remainder, or remnant: எச்சம், also superfluity.

மிஞ்சினவன்; one who is proud, froward, unmanageable.

மிடல்; *sub.* the same as வலி, strength. *Sat.*

மிடறு; *sub. Gen.* மிடறநிள்; 1. the same as கழுத்து, the neck;

2. the same as கீழ்வாய், the lower jaw;

3. the same as தொண்டை, the throat. *Sat.*

4. a draught, or quantity of liquid, taken at once, a gulp.

ஒருமிடறுதண்ணீர்சாப்பட்டேன்; I took a draught of water.

ஒருமிடறுதண்ணீருக்கு மொருவாய்சோறறுகரும் வேலைசெய்கிறேன்; I work to get a draught of water, and a mouthful of rice.

மிடா; *sub.* 1. a large water-vessel; 2. a sorn-measure,

used in Mysore, containing 16 வள்ளம், or மரககால. *Besch.*

மிடி; *sub.* 1. the same as வறுமை, poverty, want. *Sat.* மிடியடைகிறது; to suffer want.

2. the Imperative of the following verb..

மிடிக்கிறது; *v. n. Pr.* டித்தேன, *Fut.* டிப்பேன, *Imp.* டி, *Inf.* டிக்க; to be poor.

மிடித்தல்; the same as வறுமையுறல், a being poor: தரித்திரமுண்டாதல்.

மிடிமை; the same as வறுமை, want.

மிடியன்; the same as வறியன், a poor man: தரித்திரன். *Sat.*

மிடியலடிபடுகிறது; to be in want, to be poor.

மிடிக்கிறது,

மிடித்தல்,

மிடிமை, and

மிடியன்; see under the preceding word.

மிடை; *sub.* 1. the same as தூறு, a bush, a small shrub; 2. the Imperative of the following verb.

மிடைகிறது; *v. n. Pr.* டைத்தேன, *Fut.* டைவேன, *Imp.* டை, *Inf.* டைய; to be pressed, or thronged: செருங்குகிறது.

மிடைத்தல்; the same as செருங்கல், a pressing, a thronging. *Sat.*

மிடைகிறது, and

மிடைத்தல்; see under the preceding word.

மிட்டா; *sub.* estate, fortune, possessions. *Hind.*

மிணுமிணைக்கிறது; to mumble; to speak, or to pray, with a low, inaudible, sound.

மிண்டல், and

மிண்டன்; see under the following word.

மிண்டு; *sub.* 1. the same as மதத்தாற்செய்தபிழை, a wilful crime, or presumptuous fault; 2. the Imperative of the following word.

மிண்டன்; the same as நிணையன், a valiant man, a strong man.

மிண்டுக்கிறது; *v. n. Pr.* டிண்டேன, *Fut.* டிண்டேன, *Imp.* டி, *Inf.* டி; to be thronged: செருங்குகிறது.

மிண்டல்; the same as செருங்குத்தல், a thronging.

மிண்டுத்தல்; the same as செருங்கல், a thronging.

மிண்டுக்கிறது, and

மிண்டுத்தல்; see under the preceding word.

மிதக்கிறது; *v. n. Pr.* தத்தேன, *Fut.* தப்பேன, *Imp.* த, *Inf.* தக்க; to be floating in the water, to swim upon the surface of the water as cork, wood, &c.

மிதத்தல்; a floating. *Sat.*

மிதநதபுத்தி; a superficial mind, or intellect: மேலெழு
நதபுத்தி.

மிதப்பு; a float, that which floats.

தூண்டிற் காரணாகுமிதப்பினமேல்கண்; the angler has
his eyes fixed upon the float. *Prov.* A steady regard
is to be maintained towards the chief duty: பலகா
ரியவகனிற் பிரவேசித்திருநதா லு முகடியமான ஒரு
காரியத்தில மனகவைத்திருக்க வேண்டும். *Matth.*
vi. 33.

மிதவை; 1. a raft of boards, a float of timber: தெப்பம்;
2. boiled rice: சோறு. *Sat.*

மிதத்தல்,

மிதநதபுத்தி, and

மிதப்பு; see under the preceding word.

* மிதம்; *sub.* moderation, temperance: மட்டு. *Wils. S. D.*
p. 678. MITA.

அவர்களுகளுளே அவனவார்தை மிதமிஞ்சியிருக்கிறது;
his word has much influence among them.

மிதமாயிருக்கிறது; to be moderate in all things.

மிதமிலவாமற்கொடுக்கிறது; to give without measure.

மிதலை; *sub.* the same as கொப்பூழ், the navel. *Sat.*

மிதவை; see under மிதக்கிறது.

மிதி; *sub.* 1. a tread, or footing; 2. the Imperative of
மிதக்கிறது.

மிதிக்கல்; see under the following word.

மிதிக்கிறது; *Pr.* திதநேன, *Fut.* திப்பேன, *Imp.* தி,
Inf. திக்க; (commonly மிசிக்கிறது,) 1. *v. a.* to tread
on, to trample; 2. *v. n.* to jump: குதிக்கிறது.

மிதிகல்; a step-stone by a well.

மிதித்தல்; a treading on, a jumping: குதித்தல். *Sat.*

மிதித்துப்போகிறது; to advance, trampling over any
thing in the way.

மிதித்துப்போடுகிறது; to tread on; to trample upon.

மிதிப்பாகல்; (a kind of பாகல், which see) a creeping
plant: Momordica-muricata: the opposite to கொம்பு
புப்பாகல்.

மிதமரம்; 1. a step-board, near a tank, or well; 2. the
treadle of a weaver's loom.

மிதியடி; the same as பாதகுறடு, wooden slippers: see
under குறடு.

மிதியடுகிறது; 1. to make a vestige, or impression by the
feet; 2. to tread under foot.

நோவுககுமிதியடுகிறது; to mollify contracted, or other-
wise diseased, limbs, by rubbing them with oil, and
extending them.

மிதியிட்டகளிமண்; trodden loam, or clay.

மிதித்தல்,

மிதிப்பாகல்,

மிதிமரம்,

மிதியடி,

மிதியடுகிறது, and

மிதியிட்டகளிமண்; see under the preceding word.

* மிதிலை; *sub.* 1. a city in the kingdom of வந்தேகம் to the
north-east of Bengal: சன்கதகர்; 2. the country itself,
Mit'hila-désam. *Wils. S. D.* p. 679. MIT'HILA.

மிதுக்கங்காப்; *sub.* a kind of cucumber (*Cucumis*)
used in cookery.

* மிதுலைநகரம்; *sub.* the same as வந்தேகை.

* மிதுணம்; *sub.* 1. a couple, a pair; as much again: இர
ட்டை; 2. union; copulation: புணர்ச்சி; 3. மிதுண
விராசி, Gemini, in the Zodiac. *Wils. S. D.* p. 679.
MIT'HUNA.

* மிதுணவிராசி; see the preceding word.

மித்திரநாள்; see under the following word.

* மித்திரம்; *sub.* affection, friendship: நட்பு. *Wils. S.*
D. p. 678. MITRA.

மித்திரன்; 1. the same as கிணைத்தன், a friend, an ally;
2. the same as சூரியன், the sun.

மித்திரநாள்: the same as அனுடநாள், *Anuradha*,
the 17th lunar mansion of the *Hindus.* *Sat.*

மித்திரர்; *pl.* friends: கிணைத்தர்.

மித்திணை; the same as நொழி, a female companion. *Sat.*

* மித்திரர்,

* மித்திரன், and

* மித்திணை; see under the preceding word.

* மித்துரு; *sub.* a friend: *opp.* சததுரு.

மித்துருதுரோடி; one who betrays his friends; a traitor.

* மித்தை; *sub.* the same as பொய், a lie, falsehood.

Wils. S. D. p. 679. MITHYA.

மியா; an interjection-affix; hearken! attend!

கேண்மியா; hear thou!

செண்மியா; go thou!

மிரட்டுகிறது; see under பிரளுகிறது.

மிரதம்; *sub.* the same as பாம்பு, a snake. *Sat.*

மிரளுகிறது; *v. n.* *Pr.* ரண்டேன, *Fut.* ரளுவேன,
Imp. ரளு, *Inf.* ரள; (erroneously for மருளுகிறது)
to become afraid.

மிரட்டுகிறது; *v. a.* *Pr.* ரட்டினைன, *Fut.* ரட்டுவேன,
Imp. ரட்டு, *Inf.* ரட்ட; erroneously for மருட்டு
கிறது; 1. to frighten, to terrify; 2. to infatuate.

கண்ணலமிரட்டுகிறது; to infatuate by a look.

மிராசி, *and* மிராசு; *sub.* hereditary right; hereditary property: *Arabic, Mirasi.*

குடிசுகுடையமிராசி; right of the inhabitants.

மிராசிக்காரன், *or* மிராசுக்காரன், *or*

மிராசிதாரன், *or* மிராசுதாரன்; one who possesses such a privilege, or charter: *Camp. Tel. Dict. p. 460.*

மிராசிக்காரன்,

மிராசிதாரன்,

மிராசு,

மிராசுக்காரன், *and*

மிராசுதாரன்; *see under the preceding word.*

மிரிகை; *sub.* a pin, peg, or tooth, of a lute, by which the string is tied, and tuned: *முமுககாணி.*

மிரியல்; *sub. the same as* மிளகு, pepper. *Sat.*

* மிருகக்குணம்,

* மிருகசீரிஷம், *or*

* மிருகசீரிடம்; *see under* மிருகம்.

* மிருகண்டன், *or*

* மிருகண்டு; *sub. Mricandu*, a sage; father of *Márcandeya*. *Wils. S. D. p. 689. MRICANDU.*

* மிருகதரன்,

மிருகத்தனம்,

* மிருகநாபி,

* மிருகபதி, *and*

* மிருகமதம்; *see under the following word.*

* மிருகம்; *sub.* 1. a deer; an antelope: *மாள்*; 2. the generic name of animals, or beasts. *Wils. S. D. p. 689.*

MRIGA. விலங்கினப்பொது. *Sat.*

மிருகக்குணம்; *the same as* மிருகத்தனம்.

மிருகக்கொம்பு; a horn of quadrupeds: *கொடு.*

மிருகசீரிடம், *or* சிஷம்; the 5th lunar mansion of the *Hindus*, containing three stars in Orion: *Job ix 9.*

Wils. S. D. p. 690. MRIGASIRAS.

மிருகதரன்; *the same as* சந்திரன், the moon, *spotted like a deer.*

மிருகத்தனம்; animal, or brutish, existence; brutishness: *மிருகக்குணம்.*

மிருகநாபி; a musk-bag. *Wils. S. D. p. 689. MRIGANABHI.*

மிருகபதி; *the same as* சிங்கம், a lion, lord of animals.

Wils. S. D. p. 689. MRIGAPATI.

மிருகமதம்; musk: *கலதூசி.* *Wils. S. D. p. 690: MRIGAMADA.*

மிருகராசன்; *the same as* சிங்கம், a lion. *Sat.*

மிருகாங்கன்; 1. the moon: *சந்திரன்.* *Wils. S. D. p. 690.*

MRIGANCA. 2. *Siva*, as holding a deer. *Sat.*

மிருகாதனம்; 1. a hyaena, a leopard. *Wils. S. D. p. 690. MRIGADANA.* 2. a lion, *சிங்கம்.* *Sat.*

மிருகாதி; *the same as* புலி, a tiger. *Wils. S. D. p. 690.*

MRIGAD.

மிருகேந்திரன்; lord of animals, a lion: *சிங்கம்.* *Sat.*

Wils. S. D. p. 690. MRIGENDRA.

* மிருகராசன்,

* மிருகாங்கன்,

* மிருகாதனம்,

* மிருகாதி, *and*

* மிருகேந்திரன்; *see under the preceding word.*

* மிருடன்; *sub. an epithet of Siva.* *Wils. S. D. p. 691. MRIDA.*

* மிருதங்கம்; *sub. the same as* முழவு, a tabour, a small drum. *Wils. S. D. p. 692. MRIDANGA. comp. கலைகியானம், 25.*

* மிருதபாஷாணம்; *see under the following word.*

* மிருதம்; *sub.* 1. death: *சாவு*; 2. a corpse: *மிணம்.* *Wils. S. D. p. 691. MRITA.* 3. *the same as* போர், a fight, a battle. *Sat.*

மிருதபாஷாணம்; a kind of Arsenic: *see* கருகணன், *and* பாஷாணம்.

மிருதாரகிஷி; a kind of Arsenic: *ஈயம்.*

மிருதாரகிங்கி; *see under the preceding word.*

* மிருதி; *sub.* 1. *the same as* தருமநூல், a law-book, *and* ஸ்மிருதி; 2. *the same as* மரணம், death. *Sat.*

* மிருது; *sub.* gentleness, mildness, softness: *see* அஷ்ட-ஜல, *under* அஷ்டம். *Wils. S. D. p. 692. MRIDU.*

மிருதுவு; *the same.* *Besch.*

மிருதுவாஃ; softly, courteously, kindly.

* மிருத்தஞ்சயன்; *see under* மிருத்தம்.

* மிருத்திகை; *sub. the same as* மண், earth, clay, soil, fragrant earth: *மண்.* *Sat. Wils. S. D. p. 691.*

MRITTICA.

* மிருத்தியு; *sub.* death, and *Yama* regent of death. *Wils. S. D. p. 691. MRITYU.*

மிருதஞ்சயன்; *an epithet of Siva*, as one conquering death. *Wils. S. D. p. 691. MRITUNJAYA.*

* மிருத்தம்; *sub.* 1. earth: *Sans. Mrit:* *மண்*; 2. *the same as* மரணம், death. *Sat.*

மிருத்தஞ்சயன்; *the same as* மிருத்தஞ்சயன்.

* மிருத்தஞ்சயன்; *see under* மிருத்தியு.

- * மிருநாளம் ; *sub.* the stalk of a lotus and its fibres ; தாமகாகொடி. Wils. S. D. p. 691. MRINALA.
- மிலாறு ; *sub. Gen.* ம்றின், a rod, a switch : வளார் is the proper term.
- மிலாறடுமெடுகுகிறது ; to flog smartly, with a switch.
- மிலாறுகொண்டுவேசுகிறது ; to sport with a switch, also to switch another.
- * மிலேச்சம் ; *sub.* the same as சரசுகவதியாறறினவடதேசம். *Sat.* a country to the north of the river Sarasvati, or Sarsooty, in the neighbourhood of Dehli.
- மிலேச்சசாதி ; foreigners, barbarians : see Wils. S. D. p. 700. *in voce.*
- மிலேச்சதேசம் ; a foreign country : a country on the borders of India. Wils. S. D. p. 700. MLECHCH'HA-DESA.
- மிலேச்சதனம் ; barbarianism.
- மிலேச்சன் ; a barbarian ; in the peninsula applied to a Mahomedan. Camp. Tel. Dict. p. 482.
- மிலேச்சஸ்திரி, or
- மிலேச்சி ; *fem.*
- * மிலேச்சசாதி,
- * மிலேச்சஸ்திரி,
- * மிலேச்சதேசம்,
- மிலேச்சத்தனம்,
- * மிலேச்சன், and
- * மிலேச்சி ; see under the preceding word.
- மிலைகிறது ; *v. a. Pr.* வைதேன, *Fut.* வைவன, *Imp.* வை, *Inf.* வைய ; to put on : அணிவது ; to dress : குடுவிறது, to put on flowers.
- மிலைசுகிறது ; *v. a. Pr.* சுகினேன, *Fut.* சுகுவேன, *Imp.* ச்சு, *Inf.* ச்சு ; to put on : அணிவது.
- மிலைசல ; the same as அணிதல, dressing. *Sat.*
- மிலைதல ; the same as குடுதல, dressing, especially with flowers. *Sat.*
- மிலைச்சல்,
- மிலைச்சுகிறது, and
- மிலைதல் ; see under the preceding word.
- மிழலை ; *sub.* the same as மழலைசொல், a childish speech ; lisping, or imperfectly pronounced words. *Sat.*
- மிழற்றல் ; see under the following word.
- மிழற்றுக்கிறது ; *v. a. Pr.* ம்றினேன, *Fut.* ம்றுவேன, *Imp.* ம்று, *Inf.* ம்ற ; to speak : பேசுகிறது, to prattle as a little child.
- மிழற்றல் ; 1. the same as சொல்லல், a saying ; 2. the same as திரமபாமென்சொல், a defective, a childish,

- speech ; 3. the same as பேசலாவெழுமொவி, an inarticulate sound, in speech. *Sat.*
- மிழி ; *sub.* the eye-ball : ஷஷ விழி.
- மிழிக்கிறது, and
- மிழிப்பு ; see under விழி.
- மிழுங்கல், and
- மிழுங்குகிறது ; see under விழுங்குகிறது.
- மிளகரணை,
- மிளகாய், and
- மிளகாய்ச்சக்களத்தி ; see under the following word.
- மிளகு ; *sub.* pepper : Piper-nigrum L.
- மிளகரணை ; a plant : Scopolia aculeata.
- மிளகாய் ; chilly, or Capsicum annum L.
- மிளகாய்ச்சக்களத்தி ; a plant : Vinca pusilla.
- மிளகுசம்பா ; see under சம்பா.
- மிளகுசாறு, or மிளகுநீர் ; pepper-water.
- மிளகுதக்காளி ; see under தக்காளி.
- மிளகுநீர் ; the same as மிளகுசாறு.
- வாய்மிளகு ; a plant : Piper Cubeba.
- மிளகுசம்பா,
- மிளகுசாறு,
- மிளகுதக்காளி, and
- மிளகுநீர் ; see under the preceding word.
- மிளிர் ; the Imperative of the following word.
- மிளிர்கிறது ; *v. n. Pr.* மிர்ந்தேன, *Fut.* மிர்வேன, *Imp.* மிர், *Inf.* மிர் ; 1. to be great ; 2. to shine : ஒளிசெய்கிறது.
- மிளிர் ; 1. the same as பெருமை, greatness ; 2. the same as ஒளி, light, splendor.
- மிளிர்நல் ; the same as ஒளிசெய்தல், a shining. *Sat.*
- மிளிர்நல் ; see under the preceding word.
- மிளிற்று ; *sub.* the same as கரடி, a bear. *Sat.*
- மிறல் ; *sub.* the same as பெருமை, greatness. *Sat.*
- மிறுகம் ; see மிருகம்.
- மிறை ; *sub.* 1. the same as அச்சம், fear ;
2. the same as குறநம், fault ;
- வருததம் ; trouble, perplexity.
3. the Imperative of மிறைகிறது. *Sat.*
- மிறைக்கல் ; *sub.* the same as தெதிரக்கல், verses put together in fanciful figures : see under தெதிரம்.
- மிறைக்கிறது ; *v. n. Pr.* மறைதேன, *Fut.* மறைபடேன, *Imp.* மறை, *Inf.* மறைக்க ; to suffer affliction.
- மிறைத்தல் ; a being afflicted, or troubled.

மிகறத்தல்; see under the preceding word.

மினக்கேடு, (and மினக்கேடு, Besch.) for வினக்கேடு, the time lost by any work being at a stand, or time and labour expended to no purpose.

மினவுகிறது; (Besch. erroneously for வினவுகிறது,) to salute.

மினுக்கு; sub. 1. splendor, lustre, ornament; 2. the Imperative of the following verb.

மினுக்குகிறது; v. a. Pr. க்கினேன, Fut. க்குவேன, Imp. க்கு, Inf. க்க; to polish, to cause to shine, to exhibit lustre, to adorn.

தன்மேனியைமினுக்குதல் சவததுகொப்பனைசெய்தல்; he who bestows too much care on his body, is like one who attires a corpse.

மினுக்கிக்கொள்குகிறது; to trim one's self up, to make oneself gay.

மினுக்கிவைக்கிறது; to polish, to brighten, to burnish. மினுக்குதல்; a polishing, an adorning.

மினுங்குகிறது; v. n. Pr. ன்கினது, Fut. ன்கும, Imp. ன்கு, Inf. ன்க, and மினுங்கியிருக்கிறது; to be bright, or polished; to glitter, to shine.

மினுமினுப்பு; scintillation, twinkling, sparkling.

மினுமினுப்பாயிருக்கிறது; to glitter, to dazzle.

மினுக்குகிறது,

மினுக்குதல்,

மினுங்குகிறது, and

மினுமினுப்பு; see under the preceding word.

மின்; sub. 1. the same as ஒளி, light, any thing sparkling, or glittering;

2. the same as மின்னல், lightning. Sat.

மினனுக்கெல்லாமமினனுக்குமழை; rain follows lightning.

3. the same as பெண்மகள், a young woman; மினளு; a handsome woman

4. the Imperative of the following verb.

மினனுகிறது; v. n. Pr. ன்னினது, Fut. ன்னும், Imp. ன்னு, or ன், Inf. ன்ன, and மின்னிக்கொண்டிருக்கிறது; to lighten, to flash, to shine, to sparkle, to glitter.

மின்மினி, or மின்மினிப்பூச்சி; a fire fly.

இந்நிலை துவன்பிரசங்கத்தினமுன்னே மறறை மதஸ்தர் கன்னபிரசங்கஞ் சூரியப்பிரகாசத்தின முன் மின்மினிப்பிரகாசம்போலிருந்தது; the discourses of Christ, if compared with those of teachers of other religions, was like the light of the radiant sun compared with the shining of a glow-worm. சூரியப்பிரகாசத்தின்முன்னே மின்மினிப்பூச்சிவிளங்க மாட்டாது; the fire fly shines not in the radiant of the sun.

மின்னல்; sub. 1. lightning, verb. noun. a flashing: ஒளிசெய்தல்; 2. a new, and bright, coin. Besch. மின்னல்களையெடுக்கிறது; to cast forth lightning: Psal. cxliv. 6.

மினனல்மினனுகிறது; to lighten, to flash.

மினனல்வெளிச்சம்; the light diffused by lightning; in understood comparison with moon-light, or day-light.

மினனற்கொடி; a flash of lightning.

மினனலிடிக்கிறது; to be like a thunder-bolt, without any flash, i. e. to be falsely charged, without warning, and punished: அபாண்டமாய்த்தண்டிக்கப்படுகிறது, or தப்பிதமபணனும்பற்றண்டிக்கப்படுகிறது.

மின்னிப்பயறு; a leguminous plant.

மின்னிமின்னிவிடிக்கிறது; to thunder with incessant lightning.

மினனுகிறதெல்லாமபொன்னுமல்ல; all is not gold that glitters.

மின்; 1. the same as சித்திரைநாள, the 14th lunar mansion of the Hindus; 2. the same as விண்மீன், a star: வான்மீன். Sat.

மீன்வா; star-light.

மின்மினி,

மின்மினிப்பூச்சி,

மின்னல்,

மின்னற்கொடி,

மின்னிப்பயறு, and

மின்னுகிறது; see under the preceding word.

மீ.

மீ; a syllabic letter compounded of மீ and ஈ.

மீ; *sub.* 1. the same as ஆகாயம், the etherial region; the air, or atmosphere; 2. the same as உயர்ச்சி, height, elevation; 3. the same as மேல், above, over. *Sat.*

மீக்கூர்தல்; the same as பெருகுதல், an increasing.

மீக்கூறிறது; *Pr.* நினைவு, *Fut.* மனவன, *Imp.* ம, *Inf.* ம; to praise, to applaud: கொண்டாடுகிறது.

மீக்கூறல்; 1. the same as புகழ்தல், a celebrating; 2. the same as மெய்ச்சை, a praising: கொண்டாடல். *Sat.*

மீக்கூற்று; the same as புகழ், praise.

மீக்கோள்; 1. ascent: from மீ and கோள்; over-bearing, up-holding, presumption, over-weaning. நீதிநெறிவினக்கம. 2. a covering, an upper garment: மேற்போர்வை.

மீச்செலவு; the same as வரம்பிகததநடததல், forward behaviour; aspiring conduct; presumption, from மீ and செலவு, going. நீதிநெறிவினக்கம.

மீந்தோல், or

மீந்தோல்; the cuticle; and erroneously, but commonly மீந்தோல்.

மீக்கான்; *sub.* the same as மீக்கான், a shipmaster, a pilot, மாலுமி: *comp.* மரக்கலம்.

மீக்குவம்; *sub.* the same as மருதமரம், a tree: Terminalia.

மீக்கூர்தல்,

மீக்கூறல்,

மீக்கூறுகிறது,

மீக்கூற்று, and

மீக்கோள்; see under மீ.

மீச்சரம்; *sub.* any thing superior, or preferable. இரத்தநாயகியமீச்சரமாயிருக்கிறது; the corn is superior in quality.

மீசை; *sub.* a mustachio, வீசை:—மீசை, is used in the northern part, and வீசை in the southern part, of the Peninsula.

மீச்செலவு; see under மீ.

மீட்கிறது,

மீட்குதல், and

மீட்சி; see under மீளுகிறது.

மீட்டல்; 1. see under மீடுகிறது, and 2. மீட்டுகிறது.

மீட்டிடுகிறது, and

மீட்டிவிடுகிறது; see under the following verb.

மீட்டுகிறது; v. a. *Pr.* மீட்டுகிறது, *Fut.* மீட்டுவன, *Imp.* மீட்டு, *Inf.* மீட்டு; 1. to fillip; to strike with the nail of the finger against the thumb; 2. to strike the strings of the Vina, or lute: Camp. Tel. Dict. p. 460. 3. to extend the string of a bow.

மீட்டல்; a thrumming, or playing, on the lute: வீணவாசித்தல். *Sat.*

மீட்டிடுகிறது; the same as மீட்டுகிறது.

மீட்டிப்பார்க்கிறது; to touch, and try, the strings of a musical instrument.

மீட்டிவிடுகிறது; to strain the strings of a lute, to tune it.

மீட்டுதல்; the same as மீட்டல்.

மீட்டுதல்; see under the preceding word.

மீட்டர்,

மீட்டோர்,

மீண்டு, and

மீண்டும்; see under மீளுகிறது.

மீதி; *sub.* abundance: see மிகுதி, under மிகுமறு.

மீதிலே; see the following word.

மீது, மீதே, மீதிலே; on, above: மேமே.

எனமீதிசரமும்; have mercy on me.

தலையின்மீதில்; upon the head.

மீதுரை; the same as பக்காவின்மீதுரை, repetition, tautology: பல்விசைச்சொல்லல்.

மீதுண்வருமபேன்; do not love gluttony. *Asv.*

மீதுரை; see under the preceding word.

மீதுர்க்கிறது; v. n. *Pr.* அர்ந்தேன், *Fut.* அர்வேன், *Imp.* அர், *Inf.* அர்; to be pressed, or thronged, to be narrow: நெருங்குகிறது.

மீதுர்ந்தல்; the same as நெருங்கல், a pressing, a thronging. *Sat.*

மீதுர்ந்தல்; see under the preceding word.

மீதே; see மீது.

மீத்தியானம்; see under தருப்பணம், 2.

மீத்தோல்; see under மீ.

மீந்திருக்கிறது; contracted from மிகுந்திருக்கிறது, to be abundant, to remain, or be left.

மீந்தோல்; see under மீ.

* மீமாஞ்சை; *sub.* 1. a kind of religious sect: see under சமயம்; 2. a philosophical system, including the *பூரண மிமாஞ்சை*, and *உத்தர மிமாஞ்சை*: *comp.* சாதிரம். Wils. S. D. p. 680. MIMANSA.

மீமிசை; *sub.* 1. the same as மேல், above, over;

2. மீயிசைசொசொகல், a Pleonasm, or more words than are necessary; a figure in rhetoric: *as* இடைநடு; the middle: நாகிளவகன் டு, a young calf.

மீருகிறது, *and*

மீர்ந்திருக்கிறது; *commonly for* மிருகிறது.

மீளல், *and*

மீளாக்கதி; *see under* மீருகிறது.

மீளி; *sub.* 1. *the same as* அரசன், a king; 2. *the same as* தினணிபன், a valiant man; 3. *the same as* பரவநிலத்தலவன், the chief of a barren ground, or desert; 4. *the same as* பெருமை, greatness; 5. *the same as* மேன்மக்கள், excellent, or great, men. *Sat.* 6. *the same as* வலி, strength.

மீருகிறது, *or*

மீள்கிறது; *v. n. Pr.* ஂடென், *Fut.* ஂவேன், *or* ஂவேன், *Imp.* ஂ, *or* ஂ, *Inf.* ஂ; to turn, or take a turn, to be cured.

அதுமீளாது; it is incurable.

பாம்புகடித்தமீண்டது; the bite of the snake is cured.

மீண்டவன்; one who is returned, or come back again, safely from war, or travel.

மீண்டு; 1. *verb. part.* having returned, or brought back; மீண்டுகூறிகிறது; to redeem, and save; to preserve from danger, or destruction.

2. *the same as* மீண்டும, *or* மீளவும்; again, moreover: திருமயிபும.

மீண்டுமவா; come again!

மீண்டும; *see* மீண்டு.

மீண்டுமருகிறது; to return: மடவருகிறது, to return safe.

மீள், மீளவும்; again.

மீளல்; *the same as* திருமயி, *or* திரிதரல், a turning, a returning.

மீளவும்; *the same as* மீள்.

மீளாக்கதி; eternal bliss.

மீளாதவியாதி; an incurable disease.

மீளாதரகம்; unalterable hell.

மீளாதரகத்துக்காளாவாய்; mayest thou go to hell!

மீளாமோட்சம்; unchanging, or eternal, bliss.

மீளுதல்; a turning, a returning.

வியாதிமீளும; the disease is curable.

மீட்டுதல்; *v. a. Pr.* ஁டென், *Fut.* ஁டென், *Imp.* ஁, *Inf.* ஁க; to bring back; to redeem, to rescue, to save.

நிரம்பவிரகுகிறதையீள், *or* மீட்டுக்கொள்; take out of the filled basket, or vessel of grain, or water.

மீட்டுதல்; *verb. noun:* a redeeming.

மீட்டி; a turn.

நரகத்திலேமீட்டியல்லை; in hell is no turn, or change; no redemption.

மீட்டல்; *verb. noun active* a redeeming: மீட்டுதல்.

மீட்டி; redemption.

மீட்டர், *or* மீட்டோர்; a redeemer.

மீள்வித்தல்; a causing, to redeem.

மீள்வித்தல்; *see under the preceding word.*

மீறுகிறது; *Pr.* மீறென், *Fut.* மீறேன், *Imp.* மீறு, *Inf.* மீறு; (*sometimes* வீறுகிறது.)

1. *v. a.* to transgress: கடக்கிறது;

என்கடடென்மீறிப்போனாய்; thou hast transgressed my command.

2. *v. n. local usage, in the southern part of the Peninsula,* to abound, to be over and above, to remain: மேற்படுகிறது.

மீறினதுபத்துபணம்; ten fanams remain. *Besch.*

தமமீறுமீறினான்; he exalted himself over us (*or* me *hon.*)

மீறித்திரிகிறது; 1. to act disobediently, to live disorderly;

2. to walk (disorderly) on every side: Psal. xii. 8.

Com. Pr. B. Version.

மீறிநடக்கிறது; to walk contrary, to behave wilfully-wrong.

மீறிப்போகிறது; to grow lofty, *as a tree*; *Met.* to become haughty.

மீறிவருகிறது; to be proud, and disobedient.

மீனக்கொடியோன்,

* மீனச்சனி, *and*

மீனஞ்சு; *see under the following word.*

* மீனம்; *sub.* 1. Pisces; one of the signs of the Zodiac.

Wils. S. D. p. 680. MINA. 2. a fish: மீள்.

மீனக்கொடியோன், *or* மீனகேதன்; 1. *the same as* மன்மதன், *or* Cáma; 2. *the same as* பாண்டியன், an epithet of the Pándya kings from their fish banner: மீனவர், மீனக்கொடியுடையவர்.

மீனச்சனி; *see under* சனி.

மீனவிராசி; *the same as* மீனம், 1.

மீனுகி; *lit.* fish-eyed: 1. the daughter of Cuvéra.

Wils. S. D. p. 660. MINACSHI. 2. a name of the tutelary goddess at Madura. *In Native Tamil* அறு

கயற்கண்ணமமை; 3. a familiar Hindu proper-name.

Camp. Tel. Dict. p. 461.

மீள்; 1. *the same as* நெய்தற்பறை, a drum used in a

brackish soil, or village near the sea; 2. *the same as* மகரமீள், a sea monster, or a shark: சுருமீள்; 3. *the same as* மச்சம், fish, in general. *Sat.*

மீனஞ்சு; a plant that kills fish: Crotalaria paniculat:

Wild.

மீனம்பர்; *see under* அமபர், *and* செம்மீன்வயிரம், *under* செ.
 மீனம்; *see under* நாப்.
 மீனெறி; *the same as* மீன்கொத்திகருவி, a king-fisher.
 மீனெழ; *the same as* மகரமீன். *Sat.* a sea-monster probably the horned shark: சுருமீன்.
 மீன்குஞ்சு; a young fish: *comp.* நீர்துகிறது.
 மீன்கொத்திகருவி; a king-fisher.
 மீன்கொலி; *the same as* மீனஞ்சு.
 மீன்சிறகு; the fins of a fish.
 மீன்சுவை; *the same as* சித்திராநாள், the 14th lunar mansion of the *Hindus.* *Sat.*
 மீன்செதில, *or* மீன்செதிள், *and* மீன்பிராப், *or* மீன்பிலாப்; the scales of a fish.
 மீன்படவிலை; no fish have been caught.
 மீன்பாடு; a draught of fishes in a net.
 மீன்பிராப், *or*
 மீன்பிலாப்; *see* மீன்செதிள்.
 மீன்பீலி; *see* கெண்டைப்பீலி, *under* கெண்டை.
 மீன்வேடடை; fishing.
 மீன்வேடடைஆடுகிறது; to fish or angle.
 மீனம்பர்,

* மீனாக்கி, *and*
 மீனாய்; *see under the preceding word.*
 மீனிலா; *see under* மின்னுகிறது.
 மீனெறி,
 மீனெழ, *and*
 மீன்; *see under* மீனம்.
 மீன்; 1. *see under* மின்னுகிறது, *and* 2. *under* மீனம்.
 மீன்குஞ்சு,
 மீன்கொத்திகருவி,
 மீன்கொல்வி,
 மீன்சிறகு,
 மீன்சுவை,
 மீன்செதிள்,
 மீன்செதிள்,
 மீன்பாடு,
 மீன்பிராப்,
 மீன்பிலாப்,
 மீன்பீலி, *and*
 மீன்வேடடை; *see under* மீனம்.

மு — முகங்

மு; a syllabic letter compounded of ம் *and* உ,
 முகக்கடுப்பு,
 முகக்கட்டாய்,
 முகக்கட்டை, *and*
 முகக்கலை; *see under* முகம்.
 முகக்கிறது; *v. a. Pr.* கந்தேன், *Fut.* கப்பேன், *Imp.* க, *Inf.* கக்க; to draw water, *ஏ. c.* மொள்ளுகிறது.
 ஆழமுக்கிமுக்கப்பினும்ஆழ்கடவிலி, நாழிமுகவா துநாழி; though you sink the measure called நாழி ever so low in the deep sea, you will not draw out at once four measures of water. *Avv.* மூதுரை. You will receive no more than fate (or, in the best sense, Divine Providence) ordains.
 முகத்தல; *the same as* மொள்ளல், a drawing water, *ஏ. c.* நொள்கல். *Sat.*
 முகவை; a kind of ladle.
 முகக்குறி,
 முகக்குறிப்பு,
 முகங்கவிழுக்கிறது,

மு.

முகங் — முகடு

முகங்காட்டுகிறது,
 முகங்குறவுகிறது,
 முகங்கொடுக்கிறது,
 முகச்சாயல், *and*
 முகஞ்சளிக்கிறது; *see under* முகம்.
 முகடி; *sub. the same as* மூதேவி. *Sat.* the elder sister of *Lacshmi*, *and* synonymous with poverty, misfortune: கலதி.
 முகடு; *sub. Gen.* உடின; 1. a long beam laid athwart, or across the wall of a house: சுவர்ப்புறத்துநீண்ட வுத்தரம், துடை;
 2. the top of a hill: மலையுச்சி. *Sat.*
 3. the top of a house-roof, the ridge; முகடடோடு; a ridge tile.
 முகடடுப்பூச்சி; a bug: மூடடுப்பூச்சி.
 முகடடுவரை; a beam, or cross-tie fastened, on the top of the rafters of a house, to keep them at a proper distance.
 4. the uppermost point, the Zenith.

முகம்பிப்பூச்சி,
முகம்பிவளை, and
முகம்ப்டோடு; see under the preceding word.

முகதலை,
முகதலைக்கிறது,
* முகதாஹ்ணியம்,
முகதாவு, and
முகத்த; see under முகம்.
முகத்தல்; see under முகக்கிறது.

* முகத்துவாரம்,
* முகநாடி,
முகந்திரிக்கிறது,
* முகபாடம்,
முகப்பணி,
முகப்பரு,
* முகப்பிரியம்,
முகப்பு,
* முகமண்டலம்,
முகமநியாததேசம், and
முகமறுக்கிறது; see under முகம்.
முகமன்; sub. civility, politeness: உபசாரம். Sat.
முகமாட்டம்,
முகமாயக்காரி, and
முகமாயம்; see under முகம்.
முகமால்; commonly முகமல்; sub. Velvet. Hind.
முகமுகமாய்; see under முகம்.

முகமுகெனல்; an indicating a humming sound of bees:
தேனீமுகமுகெனறெழுமுகிறது; a gurgling of water,
as running from a narrow necked vessel, also a repeated
word, or sound: ஈரொலி. Sat.

வெந்தீர்முகமுகெனறெழுமுகிறது; the boiling water
bubbles with a gentle noise.

முகமுறிகிறது, and
முகமுடிவஸ்திரம்; see under the following word.

* முகம்; sub. 1. the mouth; 2. the face; 3. the entrance
to a house; 4. the commencement; 5. the means,
or an expedient. Wils. S. D. p. 682. MUC'HA.
ஒருமுகத்திலேகாரியநடக்கிறது; to transact business
by writing. Besch.
முகம், யச; fourteen different attitudes, or expressions
of the head and face, indicative of various emo-

tions, or passions; as weariness, pleasure, pain,
disgust, &c. 1. அஞ்சிதம், 2. அதோமுகம், 3. ஆ
கமபிதம், 4. பிரகமபிதம், 5. ஆலோவிதம், 6. உ
லோவிதம், 7. உத்துவாபிதம், 8. சமம், 9. செள
ந்தரம், 10. துதம், 11. விதுதம், 12. பராவிருத்
தம், 13. பரிவாபிதம், 14. திரச்சேனம், comp.
each one in loco.

6. the same as இடம், a place. Sat.
7. the air, or appearance, aspect, countenance, look: ஆன்
னம்: comp. அஷ்டநானபரிகை, under அஷ்டம்.
8. prospect, or view of something: as
படைமுகம்; the front of an army, or battle-array.
9. state, or condition, of a thing: as
காரியநல்லமுகத்தைக்கொள்கிறது; the business is
in a promising state, or has a good appearance.
Besch.

அவனுக்குமுகத்திருப்பாய்விரோதிகிறது; to avert the
face from him: Levit. xx. 3.

அறிமுகம்; acquaintance.

என்வீட்டுமுகமாய்தீர்திரும்பும்; turn towards my house:
Genes. xix. 2.

ஒருமுகமாசுகிறது; to unite: Psal. lxxxvi. 11.

ஒருமுகமாய்; together, all at once.

காற்றுகுகத்திலே; before the wind.

காற்றுகுகத்திலேதூறுகிறது; to winnow before the
wind.

கிழக்குமுகமாய்; toward the east.

குளிர்ந்தமுகம்; a pleasant, or cheerful, countenance.

சண்முகன்; the same as கார்த்திகேயன், Cartikeya, a
son of Siva, also called சுப்பிரமணியன், represented
with six faces: From shash and muc'ha.

Wils. S. D. p. 930 SHANMUC'HA.

சந்துருவநத முகங்களிலொரு முகமாய்தீர்முகமிசுகுகிறது
து; to turn towards the enemy, and fire a volley.

சுவாலாமுகி; an issue of subterranean fire. Wils. S. D.
p. 340. JVALAMUC'HI.

திருமுகம், ஸ்ரீமுகம்; see under திரு.

புதுமுகம்; a new face, i. e. an unknown person: அநியா
தமனிதன்.

முகக்கடுப்பு; an austere, or harsh, countenance.

முகக்கடாய்; with an impudent face: Prov. vii. 13.

முகக்கடடை; the chin: மோவாய்க்கடடை, comp. க
டடை.

முகக்கன; a fine air, sweet features: முகசெழிப்பு.

முகக்குறி; in medicine, a symptom expressed by the
countenance.

முகக்குறிப்பு; in physiognomy, an expression of the
countenance, as to habits, temper, &c.

முகங்கவியுமெறுது; *see under* கவியுமெறுது.
 முகங்காட்டுகிறது; to show one's face, to appear.
 முகங்குப்புறவியுமெறுது; to fall upon the face: *comp.*
 குப்புறமெறுது.
 முகங்குருவுகிறது; to be of a sad countenance.
 முகங்கொடுக்கிறது; 1. to grant a kind hearing; 2. to
 fondle, or treat with great indulgence.
 பிள்ளைக்குமுகங்கொடாதே; indulge not a child!
 முகங்கொணிப்போகிறது; to grow angry.
 முகங்கொணியிருக்கிறது; to show an unwilling, or an
 angry, face.
 முகச்சாயல்; likeness, resemblance of features.
 ஒருத்தருடையமுகச்சாயலாயிருக்கிறது; to be like
 one, to resemble one.
 முகச்செழிப்பு; *the same as* முகக்கூர்.
 முகஞ்சின்னம்போகிறது; to be put out of countenance,
 to be ashamed.
 முகஞ்சுண்டியிருக்கிறது; to look sullen, to appear con-
 founded.
 முகத்தைச்சுண்டிக்கொண்டிருக்கிறது; to frown:
comp. சுண்டுகிறது, *under* சுண்டு.
 முகஞ்சுளிக்கிறது; to be angry, to disagree.
 முகஞ்சும்பிப்போகிறது; the face becomes wan, or alter-
 ed, by sadness, or sickness.
 முகஞ்செத்துப்போகிறது; *lit.* the face, or countenance
 dies, *i. e.* blushes, or is ashamed.
 செத்தமுசமாய்; with a blushing face, through shame,
 or confusion.
 முகஞ்செழித்திருக்கிறது; the countenance is cheerful.
 முகநலை; 1. the head-end of the cloth, where the weaver
 began weaving, *usually superior to the remainder*:
comp. சுவதலை; 2. confrontation: முகாவளி.
 முகநலைக்கிறது; *v. a. Pr.* தலைதேதன், *Fut.* தலைப்
 பேன், *Imp.* தலை, *Inf.* தலைக்க; to confront, to
 put face to face.
 எங்களைமுகநலைத்துவிடும்; hear the cause by con-
 fronting us, *or* let us stand face to face.
 திருடினவனைக்கொண்டுவந்து முகநலைக்கிறது; to
 bring the thief, and confront him.
 முகநாக்கினியம்; complaisance, compliance, act of
 adulation, respect of persons: 2. Chron. xix. 7.
 முகநாக்கினியமாகச்சொல்லுகிறது; to flatter.
 முகநாக்கினியம் பண்ணுகிறது; to accept persons:
 Job. xiii. 10.
 முகநாவு; the presence; before the face; *vis-a-vis.*
 பைத்தியக்காரனுடையமுகநாவுக்கிடைந்துபோ; go
 from the presence of a fool: Prov. xiv. 7.
 முகநாவிலே; before one.

முகந்த; *rel. part. the same as* முகத்தினகண்ணுடைய,
 faced, having in front. நீதிதெறிவினக்கம்.
 முகந்தாவடிக்கிறது; to repulse, or repel, by the counte-
 nance.
 முகத்திலரும்பிறங்குகிறது,
 முகத்திலரும்புகிறது, *and*
 முகத்திலரும்புகிறப்படுகிறது; hairs appear on the upper
 lip of young men.
 முகத்திலிரத்தந்தெறிகப்பெக்கிறது; to speak as one
 enraged, *lit.* to speak with blood starting from the
 visage.
 முகத்திலியாடவிலை; not a fly will touch his face, *said*
of one who is angry, or, of one who is sad.
 முகத்திலிவீட்டுகிறது; to cast a reflection
 upon one through anger; to cast something in one's
 teeth.
 முகத்தில்கிண்கொடுக்கிறது; *the same as* முகத்திலரும்பி
 ரங்குகிறது.
 முகத்தில்கிண்கொடுக்கொண்டிருக்கிறது; to cover the face
 with a garment, and weep.
 முகத்துக்குமுன்னேசொல்லுகிறது; to say in one's pre-
 sence: முகநாவிலேசொல்லுகிறது.
 முகத்துவாரம்; the mouth of a frith, or arm of the sea:
 சழிமுகம்.
 முகத்தைக்காட்டுகிறது; to be angry.
 முகநாடி; a feature, a symptom: முகக்குறி.
 அவன்முகநாடியுக்கிரத்திலுவர்களுக்கு வீரோதமாக
 வேறுபட்டது; the form of his countenance was
 changed against them by great anger.
 முகத்திரிக்கிறது; to change countenance.
 முகபாடம்; that which one has learnt by heart.
 முகபாடமாய்ச்சொல்லுகிறது; to say by heart, or
memoriter.
 முகபாடம்பண்ணுகிறது; to rehearse.
 முகப்பணி; shaving the face: முகவேலை.
 முகப்பணிசெய்கிறது; to shave, and set off, the face.
 முகப்பரு; a bile, or blain, in the face.
 முகப்பிரியம்; *see* முகமாட்டம்.
 முகப்பு; the front, fore-part, the porch: அசாரம்.
 முகப்பிலே; in the front.
 முகமண்டலம்; the face; the circumference of the face-
 முகமதைப்பாயிருக்கிறது; the face is swollen.
 முகமறியாததேசம்; a strange land; a land where one
 has no acquaintance.
 முகமறக்கிறது; to speak impartially, or accurately: கண்
 டிக்கிறது.
 முகமறத்திறவாடு; speak without partiality, in order
 to procure, or make friendship.

முகமாட்டம்; partiality: *the same as* முகநாகுதினி யம்.

முகமாட்டம்பார்ச்சிறது; to regard persons: Deuter. x. 17.

முகமாயம்; confusion of mind, *caused by the countenance, or look, of a fine woman.*

முகமாயக்காரி; a handsome woman; one who causes perturbation of mind, *intentionally, or otherwise.*

முகமுகமாய்; face to face.

முகமுகமாயிருக்கிறது; to be present.

முகமுகமாய்க்காண்கிறது; to see one personally.

முகமுறிகிறது; to be offended.

ஒருத்தனைமுகமுறியப்பேசுகிறது; to speak so as to offend one.

முகமூடிவஸ்திரம்; a veil: முக்காட்டகி.

முகமபார்ச்சிறது; to regard persons.

அவருடையமுகத்தைப்பார்த்து; for his sake.

ஒருத்தர்முகமொருத்தர்பார்த்து; having looked one upon another.

முகவசிகரம்; a friendly, or kind, look, by which another is subdued, or overcome.

முகவசியம்; enchantment caused by the countenance of another: முகமாயம்.

முகவணை; a preface: முகவுரை.

முகவணைக்கல்; the stone placed transversely over the posts of the gate of a fane.

முகவாசை; *the same as* முகப்பிரியம்.

முகவாட்டம்; a sad countenance.

முகவிச்சகம், *and*

முகவிச்சை; flattery.

முகவிச்சைக்காரன்; a flatterer.

முகவுரை; a preface: பாயிரம்.

முகவேலை; *the same as* முகப்பணி.

முகனை; (*commonly for* முனை, *or* முன்,) the fore-part, the fore-corner.

முகனைபண்ணுகிறது; to preside, to lead, to be the chief, to be eminent: முகனையாயிருக்கிறது.

முகனைமுடிவு; beginning and end: மூலாகதிரம்.

முகனையாயிருக்கிறது; *see* முகனைபண்ணுகிறது.

முகனையிலேகொடுக்கிறது; to give before hand.

முகனையிலேசெய்கிறது; to prepare, to arrange.

முகாததரம்; a reason, or cause; help; interposition.

முகாததரமாக; by means, or causally.

முகாயிலா; *see* முகாவளி.

முகாமை; pre-eminence, majority.

முகாமைப்படடிருக்கிறது; to be pre-eminant, to be the first, or the chief.

முகாவளி; confrontation: முகாயிலா. *Hind.*

முகாவளிக்கிறது, *or*

முகாவளிபண்ணுகிறது; to confront: முகநாகுதினி.

முகம்பார்ச்சிறது; *see under the preceding word.*

முகரி; *sub. the same as* மலவிகை, the name of the Jasmine flower. *Hind.*

* முகரிமை; *sub. the same as* பேரறிவு, great knowledge. *Sat.*

முகருகிறது; *v. a. Pr.* கர்ந்தேன், *Fut.* கருவேன், *Imp.* கரு, *Inf.* கர; to smell to a thing, to explore by the smell.

முகொணல்; a kind of sound caused by bees, &c. முகமு கெணல்.

முகலன்; *sub. a Moghul*, a class of Mahomedans. முகத்தேசம்; the original *Moghul* country.

முகவசிகரம்,

முகவசியம்,

முகவணை,

முகவணைக்கல்,

* முகவாசை,

முகவாட்டம்,

முகவிச்சகம்,

* முகவிச்சை,

* முகவிச்சைக்காரன், *and*

முகவுரை; *see under* முகம்.

முகவை; *sub.* 1. *see under* முகச்சிறது;

2. the town of Ramnad.

* முகனை, *and*

* முகாந்தரம்; *see under* முகம்.

முகாயிலா; *sub.* comparison, confrontation. *Hind.*

முகாமை; *see under* முகம்.

* முகாரி; *sub.* a kind of melody: ஓசிராகம்.

* முகாவளி; *see under* முகம்.

முகிதிறது; *v. n. Pr.* கிததது, *Fut.* கியும், *Imp.* கி, *Inf.* கிய; to end, to terminate, to be finished: முகிததுபோ கிறது.

முகிததுவருகிறது; to approach to a termination.

முகிவு; the end.

முகிவுகாலம்; the end of time, death.

முகிலலாநகாலம்; eternity.

முகிக்கிறது; *v. a. Pr.* கித்தேன், *Fut.* கிப்பேன், *Imp.* கி, *Inf.* கிக்க; to end, to finish: முகிததுபோடு கிறது, to achieve, to conclude, to accomplish.

முகிததுகொடுக்கிறது; to give, on finishing.

முகில்; *sub. the same as* மேகம, a cloud. *Sat.*

முகிழம், *and*

முகிழ்; *see under the following word.*

முகிழ்க்கிறது; *v. n. Pr.* கிழ்த்தது, *Fut.* கிழ்க்கும், *Imp.*

கிழ், *Inf.* ழ்க்க; to close up as a lotus flower at evening; to fold up the petals as a flower on fading.

முகிழம்; *the same as* மலருமபருவத்தருமபு; a flower-bud ready to bloom. *Sat.*

முகிழ்; 1. *the same as* முகிழம்; 2. *Imperative of* முகிழ்க்கிறது.

முகிழ்த்தல்; a folding, or closing up of the petals of a flower: குவிதல். *Sat.*

முகிழ்த்தல்; *see under the preceding word.*

* முகினி; *sub. the same as* புளியமரம், the Tamarind tree. *Sat.*

* முகுடம்; *sub.* a crest, a diadem, a tiara. *Wils. S. D.* p. 681. MUGUTA.

* முகுந்தன்; *sub.* one free from passion, an epithet of Vishnu. *Wils. S. D.* p. 681. MUCUNDA.

* முகுரம்; *sub.* a mirror: கண்ணாடி. *Wils. S. D.* p. 681. MUCURA.

முககறைக்கு முகுரங்காட்டி ஒழுகோபமவரும்; *Prov.* If a mirror be shewn to one whose nose has been cut off, anger will follow.

* முகுள்; *sub.* an opening-bud. *Wils. S. D.* p. MUCULA. *see* முகிழ்.

* முகூர்த்தம்; *sub.* 1. a division of time; the thirtieth part of a day and night; or an hour of forty-eight minutes. *Wils. S. D.* p. 686. MUHURTA. 2. a propitious hour, or fixed time, *astrologically determined for solemnizing a wedding, laying the foundation of a city, temple, building, &c. comp.* அஸ்திபாரமுகூர்த்தககல், *under* அஸ்திவாரம்.

முகூர்த்தத்திலே திருமங்கலவியநதரிகிறது; to tie on the nuptial ornament, at the before *astrologically designated* time.

முகூர்த்தநேரம்; the propitious, and fixed, time.

முகூர்த்தநேரநதபுகிறது; to lose the propitious time.

முகூர்த்தம் கிழ்கிறது; to fix an *astrologically propitious*, time, or hour.

முகை; *sub.* 1. *the same as* கூட்டம், a crowd; 2. *the same as* மலருமபருவத்தருமபு, a flower-bud: அருமபு. *Sat.* 3. *the same as* மிடா, a kind of earthen vessel, for water, grain, &c. 4. *the Imperative of the following verb.*

முகைக்கிறது; *Pr.* கைத்தது, *Fut.* கைக்கும், *Imp.* கை,

Inf. கைக்க; to bud, as a flower preceding the blooming, or மலருகிறது.

முகைத்தல்; *the same as* அருமபுதல், a budding of a flower. *Sat.*

முகைக்கிறது, *and*

முகைத்தல்; *see under the preceding word.*

முக்கணன், *and*

முக்கணி; *see under* மு.

முக்கம்; *erroneously for* முற்கம், *which see.*

முக்கல்; *see under* முக்குகிறது.

முக்காடு; *sub.* a veil, or part of a cloth worn as a hood, by native females.

பிறைமுக்காடு; a cloth which covers the whole body from head to foot.

முக்காடிடுகிறது, *or*

முக்காடுபோடுகிறது; to veil, to cover with a veil, to pull the cloth over the head, or face.

முக்காடுவாங்குகிறது; to uncover the head, or face.

முக்காட்டங்கி; *the same as* முக்காடு.

முக்காட்டுசேலை; a veil, a hood worn by females.

முக்காட்டங்கி, *and*

முக்காட்டுச்சீலை; *see under the preceding word.*

முக்காரம்; *sub.* a bar of iron, or wood, for securing, inside, a door: தாழ்ப்பாள்.

முக்காலி, *and*

முக்கால்; *see under* மு.

முக்காவேளை; *see* முட்காய்வேளை, *under* முள்.

* முக்கியம்; *sub.* that which is chief, primary, principal: excellent, or eminent. *Wils. S. D.* p. 683. MUC'HYA. முக்கியக்கருதது; a chief concern, the principal subject of thought.

முக்கியமாப்; especially, chiefly.

முக்கியமுறுகிறது; to be in honour, to be precious, முக்கியமாயிருக்கிறது: *Psal.* lxxii. 14.

முக்குகிறது; *v. n. Pr.* க்கினன், *Fut.* க்குவன், *Imp.* க்கு, *Inf.* க்க; to use the utmost strength, to make violent efforts, as a woman in child-birth, or travail to strain at stool.

முக்கியெடுகிறது; to strain in lifting up *any thing.*

முக்கல்; a confused union of different sounds in speech, from a crowd of people: பேசலாலெழுமொலி. *Sat.*

கிறுமுக்கல், *and*

பெருமுக்கல்; names of two villages, near Pondicherry.

முக்குமி, *and*

முக்குடைச்செல்வன் ; see under மு.
முக்குவர் ; *pl. sub.* a certain tribe of fishermen, on the coast of Travancore. *Besch.*

முக்குளம் ; see under மு.

முக்குளி ; *sub. a plant:* *Portulaca pilosa:* கோழிமுனை யான.

முக்குளிக்கிறது ; *v. n. Pr.* னித்தது, *Fut.* னிக்கும், *Imp.* னி, *Inf.* னிக்க ; to bubble up, to ferment, also to dive, or take up by diving ; மொகருனிக்கிறது.

முகருனிக்கவறிந்தவன் ; a skilful diver.

முகருனித்தவன் ; a diver.

முகருனித்துப்பார்க்கிறது ; to look, or search, by diving.

முகருனித்தெடுக்கிறது ; to fetch up by diving.

முக்குளித்தவன் ; see under the preceding word.

முக்குற்றங்கடிந்தோன்,

முக்கூட்டு, and

முக்கோல் ; see under மு.

முசர் ; *sub. the same as தயர்,* artificially curdled milk. *Canarese.*

* முசலம் ; *sub.* 1. an iron pestle. *Wils. S. D. p. 686. MUSALA.* 2. a large wooden pestle.

* முசலி ; *sub. an epithet of Balarama, from using a large iron club.* *Wils. S. D. p. 686. MUSALIN.*

முசலி ; *sub.* 1. the same as உடுமடி, a large kind of lizard, a guana ; 2. the same as ஓசன், a lizard, commonly called blood-sucker ; *Lacerta cristata L.* 3. the same as நாசை, a tree : *Pandanus* ; 4. the same as பலவி, a house-lizard ; 5. the same as குதலை, crocodile. *Sat.*

முசலினை ; *sub.* a guana, *ut supra.*

முசல் ; *sub. the same as முயல்,* a hare. *Sat.*

கடுவன்முசல் ; a male hare, a buck-hare.

முசலையெழுப்புகிறது ; to start a hare.

முசலையெழுப்பிநாய்ப்பெலப்போசுகு ; the dog that started a hare, slunk aside : *Prov.* used to designate a work well begun, but with a sorry ending.

முசல்காது ; a plant : *Ludwigia?* *Hort: Mal: Rheede Tom. 6. tab. 37.*

முசல்கொம்மட்டி ; a plant : *Convolvulus copticus.*

முசல்வலிப்பு ; a distemper so called ; spasms.

முசல்க்காது,

முசல்க்கொம்மட்டி, and

முசல்வலிப்பு ; see under the preceding word.

முசுகிறது ; *Pr.* சித்தேன், *Fut.* சிவேன், *Imp.* சி, *Inf.* சிப, and

முசிக்கிறது ; *v. n. Pr.* சித்தேன், *Fut.* சிபேன், *Imp.* சி, *Inf.* சிக்க ; to faint, to sink into dejection : துணைகிறதது, மெல்கிறது, to grow thin.

முசுத்தல ; the same as மெல்தல, a being faint, or weary.

முசிப்பு ; the same as மெலிவு, thinness, diminution, weariness. *Sat.*

முசிப்பாறுகிறது ; *v. n.* to feel refreshed, or revived, or comforted.

முசிப்பாறுகிறது ; *v. a.* to comfort, or console, another.

முசித்தல்,

முசிப்பாறுகிறது,

முசிப்பாறுகிறது, and

முசிப்பு ; see under the preceding word.

முசு ; *sub.* a large, and black, kind of ape.

* முசுகுந்தன் ; *sub.* one of the six *Chacravertis*, or universal monarchs : see ஆறுசககரவர்த்தி, under ஆறு.

முசுக்கட்டைச்செடி ; *sub.* the Indian Mulberry : *Morus Ind.* கம்பளிகொண்டான்.

முசுக்கட்டைப்பூச்சி ; the name of a hairy caterpillar, or silk worm.

முசுக்கட்டைப்பூச்சி ; see under the preceding word.

முசுடர் ; *sub. the same as கீழ்மக்கள்,* low, and rude, or mischievous, people from முசு, an ape : *poeticé முசிய, or முய்ய.*

முசுடு, or முசுறு ; *sub. Gen.* சுற்றின் ; a large kind of red ants ; முசுறறறுமடி : see under ஈறுமடி.

முசுறுப்பு ; a grass : *Pommereulla* ; அளத்துப்பு : see under பு.

முசுட்டை ; *sub. a med. plant:* *Ipomoea candicans. Rottl.* பேய்முசுட்டை ; a plant : *Convolvulus speciosus:* கடற்பாலை.

பொன்முசுட்டை ; a plant : *Cissampelos Pareira:* வட்டத்திருப்பி.

முசுண்டர் ; *sub. the same as கீழ்மக்கள்,* low, or vulgar, people.

* முசுண்டி ; *sub. the same as படைக்கலம்,* a kind of weapon.

முசுப்பதி ; *sub. the same as பாசறை,* a lodging place for soldiers, an encampment, barracks.

முசுப்பு ; *sub.* the hump on the top of the shoulders of oxen : அசுரு. *Sat.*

ஒட்டகமுசுப்பு ; the hump, or bunch, of a camel.

முசுமுசுக்கை ; *sub. a plant:* *Bryonia scabra.*

முசும்புகிறது ; *v. a. Pr.* பினேன், *Fut.* புவேன், *Imp.* பு, *Inf.* ப ; to mumble, to mutter, to murmur.

முசுறு; see முசுடு.

முசுறுப்புல்; see under முசுடு.

முசுற்றெறும்பு; see முசுடு.

முச்சந்தி; see under மூ.

முச்சி, pl. முச்சியர்; sub. 1. the same as உறைகாரர், sheath, or scabbard, makers: காரோடர்; 2. trunk makers, stationers, painters.

முச்சி; sub. 1. the same as உச்சி, the crown of the head, the point over head, the zenith; 2. the same as உச்சி கொண்டை, a tuft which Hindu men and women wear on the crown of the head; 3. the same as மயிர்முடி, the hair tied in a tuft, on the top of the head. Sat.

முச்சி; sub. the same as செறுமுறம், a little winnow for female children; a toy.

முச்சிலிக்கை; sub. a penal agreement in writing; a bond given to arbitrators, bearing a penalty on infraction. Hind.

முச்சில்; the same as முச்சி.

முச்சுடர்; see under சுடர்.

முக்குடம், (or rectius முற்றும்); the same as முழுதம், the whole.

முச்செயல், and

முச்சொல்லலங்காரம்; see under மூ.

* முஷ்கரம்; sub. pertinaciousness, stubbornness, obstinacy.

முஷ்கரன்; an obstinate, a self-willed, person.

முஷ்கரன்; see under the preceding word.

* முஷ்டி; sub. 1. the fist, or closed hand: see முட்டி. Wils. S. D. p. 685. MUSHTI. 2. the hilt, or handle, of a sword; 3. a handful of rice, given away.

முஷ்டிவாங்குகிறபார்ப்பான்; a Brahman who takes alms.

முஸ்திப்பு, or

முஸ்திது; sub. preparation; furniture: Hind.

எல்லாமுஸ்திப்பாயிருக்கிறது; every thing is ready. Sat.

முஞல்; sub. a mosquito, a gnat: கொக்கு. Sat.

முஞ்சல்; see under முஞ்சுகிறது.

முஞ்சி; sub. 1. the same as ஒருசாதிநாண்புல், a kind of reed: Saccharum munja. Wils. S. D. p. 683. MUNJA. 2. see under the following verb.

முஞ்சுகிறது; v. n. Pr. கிணைன், Fut. சுவேன், Imp. ச, Inf. ச; 1. to die: சாகிறது; 2. to end: முடிகிறது.

முஞ்சல்; 1. the same as சாதல, a dying; 2. the same as முறல், an ending. Sat.

முஞ்சி; verb. part. having died, or ended. Sat.

முடக்கம்,

முடக்கற்றான்,

முடக்கு,

முடக்குகிறது,

முடக்குச்சரக்கு,

முடக்கொத்தான்,

முடங்கல், and

முடங்கு; see under the following word.

முடங்குகிறது; v. n. Pr. கிணைன், Fut. குவேன், Imp. கு, Inf. க; 1. to be bent, to be folded: மடங்குகிறது; 2. to be, or become, lame, or maimed: முடங்கிப்போகிறது; 3. to be hindered: தடைபடுகிறது.

முடங்கல்; 1. a being contracted, by paralysis, or disease, நோய்; 2. the same as குலை, a palm-leaf letter the leaves being folded; 3. the same as தாழை, a tree: Pandanus; 4. the same as மடங்கல், a being bent, as a bow, curved, as a wall: துடங்கல்; 5. the same as மூங்கில, a bamboo, as usually curving at the top of its growth.

முடங்கு; 1. contraction by paralysis, or disease; 2. the Imperative of முடங்குகிறது.

முடங்குதல்; verb. noun: a bending, a contracting per se.

முடங்குனை; 1. the same as சிங்கம், a lion, from having a pendant mane; 2. a horse's mane.

முடக்கு; 1. a bend, a curve; 2. the same as விரலன், an ornament for the fingers of women: தெனி; 3. the Imperative of முடங்குகிறது.

முடக்கம்; lameness, &c.

முடக்கமாய்ப்போகிறது; 1. to become bent, or lame; 2. to perish, to be spoiled: முடக்கமாச்சிக்கிகிறது; 3. to be hindered: தடைபடுகிறது.

முடக்கற்றான்; a medicinal plant: Cardiospermum Halicacabam L. curing palsy and gout: முடக்கொத்தான்.

முடக்காயிருக்கிறது; to be crooked.

முடக்குச்சரக்கு; commodities damaged, by remaining a long time in the shop, or store: அவிச்செச்சரக்கு.

முடக்குகிறது; v. a. Pr. கிணைன், Fut. க்ருவேன், Imp. க்ரு, Inf. க்க; 1. to bend the knees, the arm, the fingers into a clench, a bow, a bamboo, a rattan; 2. to make lame; 3. to impede, to hinder.

திருநாணமுடக்கினான்; he has prevented, or hindered, the religious festival. Besch.

முடக்கிவைக்கிறது; to finish, to complete, *some thing politely implied as of slight consequence, e. g. instead of saying வீடுகட்டினேன், I built a house, it is sometimes said ஒருகுடிசைமுடக்கிவைத்தேன், I have put together a hut.*

முடங்குதல், *and*

முடங்குளை; *see under the preceding word.*

முடத்தி; *see under முடம்.*

முடமுடெனல்; a rustling of dry leaves, or of leather; a re-iterated sound. *Sat.*

முடம்; *sub.* a maim, or lameness in one of the limbs: *comp.* அஷ்டவெசசம்.

தாய்மிதிக்கக்குஞ்சுக்குமுடமாகாது; though a mother-bird trample on her young one it will not become lame. *Besch.*

முடவன்; 1. one who is lame, காவில்லான்; 2. an epithet of அருண், the charioteer of sun, without legs; 3. an epithet of சனி, Saturn the planet, from its slow motion.

முடத்தி; *fem.*

முடலை; *sub.* 1. the same as உண்டை, a ball, a globe; 2. the same as நாறறம், bad-smell; 3. the same as பெருமை, greatness; 4. the same as வலி, strength. *Sat.*

முடவன்; *see under முடம்.*

முடவாட்டுக்கல்; *sub.* Bezoar found in sheep: ஆட்டுக்கல்.

முடி; *sub.* 1. the same as கிரீடம், a crown: *see* சுடிகை; 2. the same as குடுமி, a tuft of hair left upon the crown of the head; *the remainder being shorn;* 3. the same as தலை, the head; 4. the same as துழாய், a plant: Ocimum, or துளசி; 5. the same as நாறுமுடி, a bundle of plants, commonly நாறறுமுடி, young plants of rice corn, or of another grain, Cynosurus, tied in small bundles, and afterwards transplanted; 6. the same as மயிர்முடி, a tuft, or a roll, or coiffure, of hair on the head; 7. the Imperative of முடிகிறது, *and* முடிகிறது; 8. the half of the kernel of the cocoanut: தேங்காயிற்பாதி; 9. a knot; also a knot in wood, or of a tree.

முடிகத்திரிக்கிறவன்; a cut-purse.

முடிகாணிக்கை; *see under* காணிக்கை.

முடிகுடுகிறது; *v. n.* to wear a crown.

முடிகுட்டுகிறது; *v. a.* to crown another with the personal Dative: Psal. ciii. 4. முடிதரிப்பிக்கிறது.

முடிதரிக்கிறது; to put on, or bear, a crown,

முடிபொறுத்தவன்; one who wore a crown.

முடிமாலை; *see under* மாலை.

முடியிறக்கிறது; to clip, or shave off, the hair of a person's head in fulfilment of a vow.

முடியுறுப்பு; any ornamental part of a crown: தாமம்.

வெண்கல்முடி; a chapter of brass: 2 Kings xxv. 17.

முடிகாணிக்கை; *see under* காணிக்கை.

முடிகிறது; *Pr.* டிததேன், *Fut.* டிவேன், *Imp.* டி, *Inf.* டிய, *and* முடிந்துபோகிறது;

1. *v. n.* to end, to come to an end: முடிகிறது;

2. *v. a.* to tie up, to bind up, to knit a knot;

நீர்காலால்முடிநதைநரான் கையாலுமலிழக்கமாட்டேன்; I am not able to untie, with my hand, the knot which you tied with your foot.

ஆராய்ந்துமுடியாத; unfathomable, unsearchable.

செய்துமுடியாத; which cannot be brought about, interminable.

சொல்லமுடியாத; unspeakable, inexpressible.

முடிதல்; *verb. noun.* a terminating, or coming to an end: a dying, a binding, or tying a knot.

முடிந்துபோடுகிறது, *or* வைக்கிறது; to tie up, to bind, up, in a cloth, money, &c.

முடிய; *Inf. used adverbially* unto the end, finally.

முற்றமுடிய; utterly, wholly, to the uttermost.

முடியல்; the same as எல்லாம், all. *Sat.*

முடியாமலிருக்கிறது; to be un-finished.

முடியுண்டிருக்கிறது; to be bound.

முடிவு; the end, or conclusion.

முடிவறிதல்; *see* துறைபோதல், *under* துறை.

முடிவானநாள்; the concluding day.

முடிவிடம்; the same as ஒய்.

முடிவில்லாதவை; eternal things.

முடிவில்லாமை; endless, duration: அநந்தம்.

முடிகிறது; *v. a.* *Pr.* டிததேன், *Fut.* டிப்பேன், *Imp.*

டி, *Inf.* டிக்க; 1. to end, or finish; 2. to put on the head; to invest: குடுகிறது.

என்முடிக்க, *i. e.* இநதப்பிரகாரஞ்செய்க; it must be done so.

முடித்தல்; 1. the same as முறுவுத்தல், a finishing, a completing; 2. the act of investing: குடுதல்.

நீதிநெறிவிளக்கம்.

முடித்துப்போடுகிறது; the same as முடிகிறது.

வேலையைசெய்துமுடித்தான்; he has finished the work.

முடிச்சு; a tie, or knot; a bundle wherein something is tied.

முடிச்சுமுடிச்சுசால்ருக்கிறது; to be full of knots.

முடிச்சுவிழ்க்கி, *and*

முடிச்சுமாறி; a pick-pocket.

கொடுமுடிச்சு, and
படுமுடிச்சு; an inextricable knot.
முடிப்பு; a tie, a knot; money wrapt in a cloth, and tied up: comp. கிழி.
முடிப்பிரி; erroneously for முடிப்புரி; the receiver of rents, or taxes, or any proceeds of sale; a shroff, or native banker.
முடிப்புக்கட்டுகிறது; to tie into a knot.
முடிப்புசெலுத்துகிறது; to pay rent, or tribute.
முடிக்கிறது; see under முடிகிறது.
முடிசூடுகிறது, and
முடிசூட்டுகிறது; see under முடி.
முடிச்சிவழிக்கி,
முடிச்சு, and
முடிச்சுமாறி; see under முடிகிறது.
முடிதரிக்கிறது; see under முடி.
முடிதல், and
முடித்தல்; see under முடிகிறது.
முடிபொறுத்தவன்; see under முடி.
முடிப்பிரி, or
முடிப்புரி; see under முடிகிறது.
முடிமாலை; see under முடி.
முடிய, and
முடியல்; see under முடிகிறது.
முடியுறுப்பு; see under முடி.
முடிவறிதல்,
முடிவிடம், and
முடிவு; see under முடிகிறது.
முடிக,
முடிகல், and
முடிகியல்; see under முடுக்குகிறது.
முடுகு; sub. 1. the same as கடமைப்பெண், the female of a kind of elk. Sat. 2. the Imperative of the following verb.
முடுக்குகிறது; Pr. கிணை, Fut. குவேன, Imp. கு, Inf. க;
1. v. n. to be in haste, சீக்கிரப்படுகிறது;
2. v. a. to oppose, to resist: எதிர்த்துகிறது;
3. v. n. to appear in multitude: மொய்க்கிறது; to be thronged: நெருங்குகிறது.
முடுசு; hastily, speedily.
முடுகல்; 1. an opposing, a resisting; 2. a making haste;
3. the same as மொய்த்தல், a swarming, a thronging: நெருங்கல்; 4. a being strong.

முடுகிதடக்கிறது; to go quickly.
முடுகியல்; an anapaestic, or quick, measure; with a recurrence of the same termination in each word; as in quadrupedante sonante, &c.
முடுகு; 1. the same as அராகம், a quick measure as above; 2. the Imperative of முடுக்குகிறது.
முடுக்குகிறது; v. a. Pr. க்கிணை, Fut. க்குவேன, Imp. க்கு, Inf. க்க; to press in, to insist upon a thing, to press for it: அவசரப்படுத்துகிறது.
கடனுகு மெத்த முடுக்கினு; he has urgently demanded payment of the debt: கடனைக்குறித்து மெத்த அவசரப்படுத்தினு.
மாடுகளை முடுக்கியோட்டு; urge on the bullocks முடுக்கல்; verb. noun act. an urging, a forcing together.
முடுக்கு; 1. strength, power; 2. a corner: கோன்; 3. a narrow street, or lane: கோணத்தெரு.
முடுக்கன்; a strong man: பலமுன்னவன்.
முடுக்கி; fem.
முடுக்காய்ப்போகிறது; to become strong.
முடுக்கிலே நிற்கிறது; to stand in a corner.
முடுக்குத்தெரு; see முடுக்கு, 3.
முடுக்கர்; sub. the same as மலைக்குகை, a mountain-cavern. Sat.
முடுக்கல்,
முடுக்கன்,
முடுக்கி,
முடுக்கு, and
முடுக்குகிறது; see under முடுக்குகிறது.
முடுவல்; sub. 1. the same as செநநாய், a wild dog; 2. the same as நாய், a dog; 3. the same as பெண்குடி, a bitch. Sat.
முடுவற்படையோன்; an epithet of Bhairava, a form of Siva, "one who keeps dogs for fighting:" நாய்களை வைத்துக்கொண்டுசெண்டையோடுகிறவன். Sat.
முடுவற்படையோன்; see under the preceding word.
முடை; sub. 1. the same as ஓங்குகூடை, an umbrella of palm-leaves;
2. the same as நாற்றம், a bad smell, a stink.
முடைநாற்றம்; a bad smell, the stench of a dead carcass: தூர்க்கந்தம்.
முடைச்செரி; the same as ஞலையிலைதூர். Sat.
a village in a woody country dwelt in by herdsmen.
3. the same as புலால், all kind of flesh;
4. the Imperative of the following word.
முடைகிறது; Pr. டைந்தென், Fut. டைவேன, Imp. டை, Inf. டைய, and முடைந்துபோகிறது;

1. *v. a.* to plat, to wattle rods, or twigs, &c. together : திணைகிறது.

கடைமுடைகிறது; to make baskets.

பாப்முடைகிறது; to plat mats.

2. *v. n.* to grow meager, or lean : திணைகிறது.

முடைதல்; 1. a being lean : திணைதல்; 2. a platting : திணைதல். *Sat.*

முடைச்சேரி; *see under* முடை.

முடைதல்; *see under* முடைகிறது.

முட்ட, முட்டவும்; *commonly for* முற்ற, முற்றவும்; *see under* முற்றுக்கிறது.

முட்டடைப்பன்; *see* முட்டு, 4.

முட்டத்தனம்; *see* முட்டு, 2.

* முட்டம், திருமுட்டம்; *sub.* the name of a town : குஞர், to the southward of Madras.

முட்டம்; *see under* முட்டு.

முட்டல்; *see under* முட்டு.

முட்டவும்; *see* முட்ட.

முட்டற்றது; *see* முட்டு, 5.

முட்டன்; *see* முட்டு, 2.

முட்டா; *pl.* முட்டாக்கள்; *sub.* goods, estate: *Hind.*

முட்டாக்கு; *sub.* 1. a veil: முககாடு; 2. a covering: போர்வை.

முட்டாக்குக்காரன்; *masc.* one who wears a veil, or covering for the face.

முட்டாக்குக்காரன்; *v. supra.*

முட்டாட்டம்; *see* முட்டு, 10.

முட்டாயிருக்கிறது, *and*

முட்டாள்; *see* முட்டு, 2.

முட்டி; *sub.* 1. a tree: Strychnes, எட்டிமரம். *Sat.*

2. *see under* முட்டு;

3. a plant: முட்டிவேர், of which are two kinds mentioned, *viz.*

பேராமுட்டி; *Pavonia odorata, and*

கிறகுமுட்டி; *Pavonia zeylan.*

தும்முட்டி; *another plant:* Bryonia callosa. *Rottler*

பெய்த்தும்முட்டி; *see under* பெய்.

* முட்டி; *sub.* 1. *see* முட்டி;

2. alms: பிச்சை;

முட்டிக்கேட்கிறது, *or* முட்டியெடுக்கிறது; to beg, to live on alms.

முட்டிச்சாண்டை; boxing, pugilism.

வீரமுட்டி, *or* முட்டி; a particular class of itinerant beggars: *Vira-Suivos, or Janyamas.*

3. *see* கலைஞானம், 49.

முட்டிக்கேட்கிறது; *see under the preceding word.*

முட்டிக்கை; *sub.* pincers used by gold smiths. *P. du Bourges.*

முட்டிக்கைபோலமுனியாதுவைக்கும்,

கொட்டியுண்பாருக்குறடுபோற்கைவிடுவர். நாலடியார்.

False friends, in time of prosperity, are like pincers that hold the gold, for working, and in adversity like the tongs that leave the gold in the fire.

முட்டிக்கால்,

முட்டிக்கேட்கிறது, *and*

முட்டிக்கொள்ளுகிறது; *see under* முட்டு.

முட்டிச்சண்டை; *see under* * முட்டி.

முட்டிக்கிறது, *and*

முட்டிட்டிருக்கிறது; *see* முட்டு, 6.

முட்டிப்போகிறது,

முட்டிப்போடுகிறது, *and*

முட்டியெடுக்கிறது; *see under* முட்டு.

முட்டிவேர்; *see* முட்டி, 3.

முட்டு; *sub.* 1. a bridle, கடிவாளம். *Sat.*

2. want, குறைவு;

முட்டத்தனம்; ignorance, stupidity.

முட்டன்; *the same as* முட்டான்.

முட்டாயிருக்கிறது; to be in want.

முட்டான்; a stupid, or unintellectual, person: காடுவெட்டி.

முட்டாள்ப்பெட்டிமகன்; a very ignorant man, *lit.* son of a silly woman.

முட்டாள்வேலை; silly, stupid, or blundering, work.

முட்டுப்பாடு; 1. *the same as* குறைப்பாடு, want, poverty; 2. *the same as* தீமை, an evil. *Sat.*

முட்டுற்றது; that which is foolish, idle, vain, futile.

முட்டுற்றவன்; a foolish, or an ignorant, person.

3. a vessel, an utensil: பாத்திரம்;

ஆராதனைமுட்டுகள்; *see under* ஆராதனை.

தட்டுமுட்டு; utensils.

தட்டுமுட்டு; different kinds of musical instruments.

தட்டுமுட்டுக்காரன், *or*

முட்டுக்காரன்; one who beats time with a cymbal: *see* நாடகம்.

பணிமுட்டு; a tool, or instrument, of a work-man, *especially, of a goldsmith.*

வீட்டுமுட்டு; household-chattels.

4. a blockade, a hinderance, an impediment: தடை, opposition.

- முட்டடைப்பன; a sickness infesting cattle; shortness of breathing.
- முட்டுகட்டுகிறது, or கட்டிப்போடுகிறது; 1. to blockade, to shut up a place, or, an entrance; to shut, or beset the avenues of a town: தெத்து போடுகிறது; 2. to form ridges in a field; to limit, or confine, within certain bounds.
- முட்டுகட்டியிருக்கிறது, or கட்டிக்கிடக்கிறது; to be blockaded, or shut up.
- முட்டுவாங்குகிறது, or வாங்கிப்போகிறது; to raise a blockade, also the blockade has ceased, or has been raised.
5. a stay, a prop, a supporter;
முட்டற்றது; that which has no support.
முட்டுகட்டியாடுகிறது; to go on stilts: see பொய்க்கால்.
முட்டுக்கால்; a prop, a supporter.
முட்டுக்கால் கொடுக்கிறது, or வைக்கிறது; to put a prop, or stake, to some thing: முட்டிடுகிறது.
6. the knee;
முட்டிடுகிறது, and
முட்டிட்டுருக்கிறது; to kneel.
முட்டுக்குத்துகிறது; to fall upon the knees. Besch.
7. a dash of the forehead against something; a butting against;
முட்டுசூழுகிறது; to be ready to butt; to stand prepared for fighting, or wrestling.
முட்டுண்டுகிறது; to be dashed, against something, to be struck by the butting of an animal.
முட்டுண்டு குனி கிறது; to duck the head after having dashed it against the lintel, a phrase implying previous want of caution.
8. a hillock, or rising ground;
முட்டுமுட்டாங்கிடக்கிறது; to be full of hillocks a field.
9. the menses of women: தொடகரு;
முட்டுசூலை; a menstruous cloth.
10. the Imperative of முட்டுகிறது.
முட்டாட்டம்; 1. stupidity, ignorance: முட்டத்தனம்; from முட்டு, want; 2. pertinacity, or conceit, arising from ignorance. Besch. 3. butting.
முட்டாட்டமிடுகிறது, or
முட்டாட்டமாடுகிறது; to fight as butting rams, to be capricious, or pertinacious: முட்டாட்டமபண்ணிகொண்டிருக்கிறது.
- முட்டுகிறது; Pr. ட்டிணை, Fut. ட்டுவை, Imp. ட்டு, Inf. ட்டு;
1. to want, or to need: குறைகிறது;

- முட்டிக்கேட்கிறது; to request, or beg, being in want: முட்டிவருகிறது.
- முட்டிப்போகிறது; to be in a state of privation when the necessaries of life are much wanted: comp. அண்ணம், food.
2. to hinder, to oppose: தடைபண்ணுகிறது;
3. to assault, to attack: எதிர்த்துகிறது;
4. to dash against something.
- முட்டம்; விண்ணமுறவு of முட்டுகிறது, that is நாளை முட்டமாட்டோம், we cannot want, &c.
- முட்டல்; the same as முட்டுதல்.
- முட்டி; verb. part. of முட்டுகிறது, having wanted, &c.
- முட்டிக்கால்; noun. adj. knock-knee'd, applied to men, horses, &c. Besch.
- முட்டிக்கொள்கிறது; to hit, or dash, the head, &c. against any thing: துடித்துக்கொள்கிறது.
- முட்டிப்போடுகிறது; to push with horns, as an ox: 1 Kings xxii. 11.
- முட்டியெடுக்கிறது; 1. to take up with the horns as an ox: 2. to take upon the head a burden, and carry it: சுமையெடுக்கிறது.
- முட்டுதல்; 1. the same as எதிர்த்தல், an opposing; 2. the same as குறைவுறவு, a wanting. Sat.
- முட்டை; விண்ணமுறவு of முட்டுகிறது: நீமுட்டமாட்டாய்; thou canst not want, &c.
- முட்டுகட்டுகிறது; see under the preceding word.
- முட்டுகிறது; see under முட்டு.
- முட்டுக்காரன்; see முட்டு, 3.
- முட்டுக்கால்; see முட்டு, 5.
- முட்டுச்சூலை; see முட்டு, 9.
- முட்டுண்டுகிறது; see முட்டு, 7.
- முட்டுதல்; see under முட்டு.
- முட்டுப்பாடு; see முட்டு, 2.
- முட்டுவாங்குகிறது; see முட்டு, 4.
- முட்டுற்றது, and
முட்டுற்றவன்; see முட்டு, 2.
- முட்டை; sub. 1. the same as அண்டம், an egg; எருமுட்டை; see under எரு.
கூழமுட்டை; see under கூழை.
முட்டைஓடு; the shell of an egg.
முட்டையிடுகிறது; to lay eggs.
2. the same as தலிடு, bran;
3. see under முட்டு.

முட்பன்றி ; *sub.* a porcupine : see under முள்.
முணங்கல் ; *verb. noun.* : a being subject : அடங்கல.
முணங்கு ; *sub.* 1. the same as அடக்கம, subjection, obedience ; 2. the Imperative of the following verb.
முணங்குகிறது ; *v. a. Pr.* கிணை, *Fut.* குவன, *Imp.* கு, *Inf.* க ; to obey, to be subject : அடங்குகிறது.
முணங்குகிறது ; see under the preceding word.
முணமுணக்கிறது ; see முணமுணவென்கிறது.
முணமுணப்பு ; *v. infra.*
முணமுணவென்கிறது ; to murmur, to mutter.
முணமுணப்பு ; a whispering, a muttering, an obscure murmuring.
முணமுணமறசொல்லுகிறது ; to speak mutteringly.
* முண்டகம் ; *sub.* 1. the same as கள், honey of flowers, also palm-tree sap, extracted from the spadix of palm-trees ; 2. the same as நாமரை, the Nelumbium flower ; 3. the same as நாமர, a tree : Pandanus ; 4. the same as முட்செடி, a thorn-bush ; 5. the same as முளசிசெடி, the name of a thorny plant : Solanum Ind. *Sat.*
முண்டகாசனை ; lotos-seated, an epithet of Lacshmi.
* முண்டகாசனை ; *v. supra.*
முண்டடிக்கிறது ; see under முண்டு.
* முண்டம் ; *sub.* 1. the head ;
2. the forehead ;
3. a shaved head. Wils. S. D. p. 683. MUNDA.
முண்டசநதியாசி ; a bald-headed ascetic of the Smarta class.
4. the same as உடற்குறை, a headless trunk ;
5. the same as திரடமி, a ball, a globe. *Sat.*
6. a naked body : as
முண்டமாய்நிற்குன ; he stands naked.
7. see under உபதிடதம.
* முண்டனம் ; *sub.* shaving ; a making bald. Wils. S. D. p. 683. MUNDANA.
முண்டாசு ; *sub.* a turband : தலைப்பாகு.
* முண்டி ; *sub.* 1. a barber : தாவிதன. Wils. S. D. p. 683. MUNDIN. 2. one who has a bald-head : மொடடைத் தலையன. *Sat.* 3. the Imperative of the following verb.
முண்டுகிறது ; *v. a. Pr.* டுகதன, *Fut.* டிப்பன, *Imp.* டி, *Inf.* டுகக ; to shave the head.
முண்டிதம ; baldness after shaving the head : மொடடை.
முண்டித்தல ; a shaving : மழித்தல. *Sat.*

முண்டிக்கிறது,
* முண்டிதம், and
முண்டித்தல் ; see under the preceding word.
முண்டு ; *sub.* 1. an under-girdle cloth of 4 cubits. *Besch.*
2. obstinacy : as
முண்டுகிறது ; *Pr.* டுகன, *Fut.* டுகவன, *Imp.* டி, *Inf.* ட ; (not usual) ; the same as முண்டுகிறது, and முண்டுபணுகிறது ; to be unruly, or refractory ; to act saucily, petulantly. *Fabr.*
முண்டுகாரன ; a petulant, refractory, person.
முண்டுத்தனம் ; petulance, sauciness, obstinacy, unruliness : முரண்டுத்தனம்.
முண்டுகிறது,
முண்டுக்காரன், and
முண்டுத்தனம் ; see under the preceding word.
* முண்டை ; *sub.* 1. a widow, as having the head shorn ; the only exception being among the Tengalai-Vaishnavas : விதவை. *Sat.*
2. the eye ball ;
முண்டைக்கண் ; a large protuberant eye, a goggle-eye.
முண்டைக்கண் ; see under the preceding word.
முண்மா,
முண்முடி, and
முண்முருக்கு ; see under முள்.
* முதம் ; *sub.* pleasure, delight : உவகை. Wils. S. D. p. 684. MUDA.
முதலது,
முதலல்,
முதலவன்,
முதலாகிறது,
முதலாதல்,
முதலாய்,
முதலாவது,
முதலாளி,
முதலி,
முதலியார்,
முதலிலனாதல்,
முதலுகிறது,
முதலுதல்,
முதலெழுத்து, and
முதலே ; see under முதல்.
முதலை ; *sub.* a crocodile : நீர்வாழ்முதலை.

முதலைப்பூண்டு; *a plant*: Polygonum glabr: *Willd.*
 முதலைப்பூண்டு; *v. supra.*
 முதலோன்; *see under the following word.*
 முதல்; *sub.* 1. the beginning; அவகசமம், ஆதி, first;
 முதலங்கேட்போ; go first there.
 முதலது; *neuter*, that which is first.
 முதல்வன்; he who is the first: முதல்வன்.
 முதலாகிறது; to become first, or chief.
 முதலாதல்; a beginning, a becoming first. *Sat.*
 முதலாவது; that which is first; first, or foremost.
 முதலாளி; a proprietor, a president, a chief.
 முதலி; 1. the first: முதல்வன், a title of *Vellazhas*,
 and some other classes;
 முதலிபார்; *pl. honorific*, a title of rank in Cey-
 lon, and of more ordinary usage in the Peninsula.
 2. *see under முதலுகிறது. Sat.*
 முதலிலகுதல்; eternity, *a parte ante*: *see அயருண்*
 , *under ஆறு*, six.
 முதல்வழிமுதலு; the principal letters, or vowels and
 consonants, of which there are thirty-one:
 அ ஆ இ ஈ உ ஊ ஏ ஐ ஓ ஔ ஶ ஷ
 ச ங க ங ட ண் த் த் த் ப் ப் ப் ய் ய் ய் வ் வ் வ் ஷ் ஷ் ஷ்
 முதலை; first, before.
 முதலோன, *and*
 முதல்முதல்கொடுக்கிறது; to give first, or before others.
 முதல்முதல்வாகுகிறது; to take first, or before the
 rest.
 முதல்வன்; 1. God, கடவுள், he who is the first, the
 author and ruler of the whole.
 முதல்வி; *fem.* an eminent woman, தலைவி.
 2. an epithet *applied by votaries to their respective*
deities;
 3. a king: அரசன்;
 முதல்வரீ; *pl. celestial*: வானோர். *Sat.*
 முதற்கண்; the first place: முதலிடம்.
 முதற்பலகை; the first fruits.
 முதற்பார்; *the same as வெண்பார்: see under பார்*, a
 stanza. *Sat.*
 முதற்பேறு; the first-born.
 முதறறமம்; 1. the first time: முதல்விசை; 2. the
 first, or best, sort.
 முதலாள்; *Ascini*, the first of the 27 lunar mansions:
 அச்சுவியி. *Sat.*
 முதன்மை; priority.
 சகலதுக்குமுதன்மையாய்; first, or chief of all.
 முதன்மைபாடான அற்புதம், ஓர் ஆச்சரியம்; the first
 wonderful thing.
 முதன்மையான சமயம்; the first opportunity.

முதன்மையோர்; *see தலையாரர்.*
 கண்டுமுதல; produce in kind: *see under காணுகிறது.*
 2. the seventh case of nouns: *thus*
 சுரந்முதல்வத தவுரந்மாப்யமாலை; the strong illusive
 darkness, that came out of the parched barren
 ground.
 3. the Imperative of முதலுகிறது;
 4. the stock in trade, the principal, or capital;
 முதலறறுப்போகிறது; 1. to lose the principal sum, or
 capital; 2. to be totally extinguished *a family.*
 முதலறறுப்போனவள்; a widow; a destitute woman.
 முதலிலவா மலிருக்கிறது; to be poor, or penniless.
 முதல்கொடுக்கிறது; to give a principal sum in one's
 hand.
 முதல்போடுகிறது; to form, or lay out, a capital.
 முதற்காரரன்; a capitalist; one to whom the stock in
 trade belongs.
 கைமுதற்காரன்; an opulent man.
 வடமுப்புமுதலுழியுநதனை; I have lost principal, and
 interest.
 5. the principal shoot, or stock, of a plant, having off sets;
 முதற்கொடி; the first sprout of a creeping plant. *Besch.*
 6. used as a preposition, from: *as*,
 இன்று, ஓர் இதுமுதல, இதுமுதலாய், *and* இதுமுதற்
 கொண்டு; from henceforth: இந்நககாலத்தொட
 ருகி.
 7. signifies et cetera, and so on, and the rest: முதலான, *as*
 கண்காதுமுதலானவிரிதிரியகை; eyes, ears, and the
 rest of the organs of sense.
 புவி கோளாய் முதலானதுஷ்டமிருகங்கள்; tigers,
 wolves, and the like ravenous beasts.
 முதலாய்; also; so much.
 ஒரு வார்த்தை முதலாய்ச்சொல்லாமற் போனான்; he
 went away without even saying a word.
 தண்ணீர்முதலாய்க்கெடையாது; there is not even
 water to be got here: தண்ணீருமிக்கெடையாது.
 மகனே நீமுதலாய்; thou also, my son! *Besch.*
 முதலான; *the same as முதல்*, 7.
 முதலுகிறது; *v. a. and n. Pr.* தவினேன, *Fut.* தலுவே
 ன, *Imp.* தலு, *Inf.* தல்; to begin: அவகருகிறது.
 முதல்வல்; *verb. noun*: a beginning.
 முதலி; *verb. part.* having begun.
 முதலுதல்; *the same as முதல்*.
 முதல்வரீ,
 முதல்வனி,
 முதல்வி,
 முதற்கண்,

முதற்காரன்,
முதற்கொடி,
முதற்பலங்கள்,
முதற்பா,
முதற்பேறு,
முதற்றரம்,
முதுனாள்,
முதன்மை, and
முதன்மையோர்; see under the preceding word.

முதாரி,
முதாரு,
முதாருகன்று,
முதாருபால்,
முதியராசமயேந்திரவரம்,
முதியன், and
முதியான்; see under முது.

* முதிர்ம்; sub. a cloud. Wils. S. D. p. 684. MUDIRA.

முதிராப்பிண்டம்; see under the following word.

முதிருகிறது, or

முதிர்கிறது; v. n. Pr. திந்தேன், Fut. திருவேன், or திர்
வேன், Imp. திரு, or திர், Inf. திர;

1. to ripen, or grow ripe, to grow hard as the nut of
palm-trees; to be full grown as the leaves of a tree:
முதிர்ந்துபோகிறது, Met. to grow old.

முதிர்ந்தமரம்; an old tree.

முதிர்ந்தவயது; old age.

முதிர்ந்திருக்கிறது; to be ripe.

முதிர்ந்திருக்கிறபெண்; an unmarried woman of more
than 20 years of age.

2. Met. to be ripe, or mature, as to understanding, or
intellect;

முதிர்ந்தசொல், or பேச்சு; 1. a word, or speech indi-
cating extensive information, or much good sense;
2. a discourse which goes too far, and becomes
abusive.

முதிர்ந்தபுத்தி; mature sense, or understanding: தெளி
ன்புத்தி.

வாலிபத்திலேமுதிர்ந்தபுத்தி குறுகினவயதடையாள
மாம; precocity in youth denotes a short life.
Besch.

முதிர்ந்தபேச்சு; see முதிர்ந்தசொல்.

3. to be grave, sage, serious in behaviour;

வயதிறங்கிழுவகுலுஞ்செய்கையாவின்னம்முதிர்ந்தவ

னலல; though he is old in years, he is not dis-
creet, or prudent, in conduct. Besch.

4. to exist in a high degree, or in perfection;
தைவனகாங்கூசமுதிர்ந்தது; the oil is boiled too much.
முதிர்ந்தகல்வி; great erudition, or learning.
முதிர்ந்தபகை; an inveterate hatred.
முதிர்ந்தபைத்தியம்; consummate folly, or complete
madness.

முதிர்ந்தவியாதி; an inveterate sickness.

முதிர்யிறை; the 2d quarter of the increasing moon.

முதிர்வேணிம்; the hot season: ஆரியாடியினபருவம்,
Sat.

முதிர்வேருதல்; a being too much dried at the fire: காந
தல்.

முதிராப்பிண்டம்; an embryo: தினகுருல்.

முதிர்ச்சி; see முதிர்வு.

முதிர்ந்தல்; a being ripe, mature, also a being over dry, or
parched from want of rain: மிச்சமானவறந்ததல்.

முதிர்ந்திடல; the same as முதிர்ந்தல்.

முதிர்ப்பு; 1. the same as கலக்கம், perturbation; 2. the
same as முதிர்ச்சி, maturity. Sat.

முதிர்மை, and

முதிர்வு; maturity, ripeness.

முதிர்ச்சி,

முதிர்ந்தல்,

முதிர்ந்திடல்,

முதிர்யிறை,

முதிர்ப்பு,

முதிர்மை,

முதிர்வு, and

முதிர்வேணில்; see under the preceding word.

முது; adj. old, ancient, pristine.

முதாரி,

முதாரு, or

முதாருகன்று; a calf, almost weaned.

முதாருபால்; milk, from a cow that is about to become
dry.

முதியதவம்; see முதுதவம்.

முதியராசமயேந்திரவரம்; sub. an ancient town: the
older Rajamahendri, or vulgo Rajahmundry.

முதியன், pl. முதியர்; an elder, a senior: மூத்தோன்,
மூத்தோர். Sat.

முதியான்; a grown up youth, a young man, Latin
adolescens: opp. to பொடித்தான்.

முதுகாடு; a thick, and old, forest: பிறங்கியல.

முதுசொல்; the same as பழகுசொல், an old word, or
saying: பழமொழி, மூதுரை.

முதுதவம்; old penance, penance performed in old age: முதியதவம். நீதிதெறி.

முதுநிலம்; 1. *the same as* கனார், brackish ground; 2. *the same as* பெருமபாழ்நிலம், a large extension of barren ground. *Sat.*

முதுமகன்; *an epithet of the planet* Saturn: சனி, elder son of *Surya*.

முதுமை; 1. *the same as* பழமை, antiquity; 2. *the same as* பழமொழி, an old saying; 3. *the same as* மூப்பு, old age, oldness: கிழத்தனம். *Sat.*

முதுமையான்; *the same as* முது.

முதுமொழி; *the same as* முதுசொல்.

முதுவர்; 1. elders, seniors: மூத்தோர்; 2. poets: புலவர்; 3. a king's ministers: மந்திரிகள்; 4. learned men, acquainted with the acts, or things, done in former times: மூதுணர்ந்தோர், antiquaries. *Sat.*

முதைப்புளம்; an old cultivated ground: பழையபயிர்நிலம்.

முதையல; *sub. the same as* முதுகாடு, a thick, and old, forest: *see* முது.

முது; *Adj.* old.

மூதணங்கு; *the same as* காடுகாள், which *see* under காடு, a forest.

மூதவன்; *see* மூதேவி.

மூதறிவு; mature, or ripe, understanding; knowledge.

மூதாக்கன்; or *recte* மூதாடகன், forefathers, ancestors.

மூதுணர்ந்தோர்; *see* முதுவர்.

மூதுரை; *the same as* முதுசொல், a proverb.

மூதேவி, *and*

மூதை; the elder sister of இறநிகா, or இலகருமி.

மூதேவிக்கடையன்; one who is extremely poor.

மூதேவிபிடிக்கிறது; to be possessed by the goddess of want, i. e. to be overcome by poverty, and want.

மூதேவியென்று சொல்லுகிறது; to call one மூதேவி, or, a miserable wretch; *a word of insult.*

முதுகாடு; *see* under the preceding word.

முதுகு; *sub.* 1. the back: பின்புறம், உட்பக்கம்;

அன்பிற்காகவலவாருமுதுகு; the back is a touch-stone of friendship; or the test of good will is what is done, or said behind your back. *Besch.*

முதுகிலெடுக்கிறது; to carry upon the back.

முதுகாட்டுகிறது; to show the back, to fly, to be routed in battle.

முதுகைக்காட்டுகிறது; to show the back to a *physician*, &c.

முதுகுதண்டெலும்பு; the spine, or back-bone: *see* under எலும்பு.

முதுகுநீர்ச்சடங்கு; a purificatory rite, or ceremony, when a woman is in the 6th or 8th month of her

first pregnancy: *in order to procure a safe delivery water is poured upon her back*: சீமந்தம்: *see* Camp. Tel. Dict. p. 583. *in voce* Simanta.

முதுகுநீரிடுகிறது; to perform the said rite.

2. coarseness, grossness: உரப்பு;

முதுகுதூள்; coarse yarn.

முதுகுதூள்சீலை, or

முதுகுப்புடவை; coarse cloth: உரப்புப்புடவை.

முதுகுகாட்டுகிறது,

முதுகுதண்டெலும்பு,

முதுகுநீர்ச்சடங்கு, *and*

முதுகுதூள்; *see* under the preceding word.

முதுக்குறைவு; *sub. the same as* பேரறிவு, great knowledge. *Sat.*

முதுசொல்,

முதுதவம்,

முதுநிலம்,

முதுமகன்,

முதுமை,

முதுமையான்,

முதுமொழி, *and*

முதுவர்; *see* under முது.

முதை; *sub.* a ground cleared of wood, and by paring and burning, made ready for tillage: காடுவெட்டிச்சுட்டகொலிவு.

முத்தகம்; *sub.* 1. *the same as* கருக்குவாளீமரம், a tree: *see* கருக்கு; 2. a stanza, containing a complete sense: தனித்தனியேமுறமுபெறஞ்செய்யுள். *Sat. opp.* குளகம்.

முத்தக்காசு; *sub. the same as* கோகாக்கிழங்கு, the root of *Cyperus juncifol*: medicinal.

முத்தமிழ்; *see* under மூ.

* முத்தம்; *see* ஆதனம், under அஷ்டம்.

* முத்தம்; *sub.* 1. liberation, freedom;

முத்தர்; *pl.* persons liberated from secular attachments, sages, celestials.

2. a pearl: முத்து. *Wils. S. D.* p. 681. *МУСТА.*

முத்தாபலம்; 1. a shrub: *Monetia*, the fruit of it resembling a pearl, இசைக்கஞ்செடி. *Sat.* 2. *the same as* முத்து, a pearl.

முத்தாரம்; a string of pearls: *comp.* ஆரம்.

முத்திருக்கஞ்செடி; a plant, the seed of which is white as a pearl: *Carthamus tinctorius*.

முத்தம்; *sub.* 1. *the same as* உதடு, a lip;

2. *the same as* பிரியம், agreeableness, endearment.

முத்தாடுகிறது; to caress a child.

3. *the same as* மருத்திலம், a cultivated ground;

4. a kiss.

முத்தமிடுகிறது; to kiss.

முத்தமிட்டுக்கொள்ளுகிறது; to kiss one another.

முத்தர்; *sub.* a little hill, திடர். *Sat.*

முத்தலை; *see under* மூ.

முத்தலைவேலோன்; *an epithet of* Bhairava.

முத்தலைவேலோன்; *v. supra.*

* முத்தன்; *sub.* one liberated, or emancipated from evil, *an epithet applied to* Vishnu, Siva, Arhat, &c. *by their votaries.*

முத்தாடுகிறது; *see* முத்தம், a lip.

* முத்தாபலம், *and*

* முத்தாரம்; *see under* முத்தம், a pearl.

முத்தி; *commonly for* முத்தம், a kiss.

* முத்தி; *sub.* 1. liberation exemption from further transmigration; 2. final beatitude *in the sense of re-absorption into the divine essence.* Wils. S. D. p. 681. **MUCTI.**

முத்திபெறுகிறது, *and*

முத்தியடைகிறது; to attain final beatitude *ut supra.*

முத்தில்கினம், க; the three impediments to such beatitude.

1. அறியாமை, ignorance;

2. ஐயம், doubt, scruple;

3. திரிபு, perversion: மாறுபாடு. *Sat.*

முத்திக்கை; *erroneously, see* முற்றுக்கை. *Sat.*

* முத்திரிகை; *sub.* an engraved signet, or seal-ring: எழுத்துபொறித்தமோதிரம். *Sat.*

* முத்திரை; *sub.* 1. a signet, a seal-ring, a seal: எழுத்துபொறித்தமோதிரமுதவிய;

2. the impression of a seal, or signet: ஒன்றினமேற்பதிக்குமுத்திரை, *also* a distinguishing mark impressed upon a person, with a hot iron: *as*

முத்திரைத்தானம்பெறுகிறது; to be impressed with the *chank* and *chakra* cf *Vishnu* on either shoulder.

முத்திரிக்கிறது,

முத்திரைகுத்துகிறது, *or*

முத்திரைபோடுகிறது; to seal.

முத்திரைகுத்திப்பார்ப்பார்; *Devaita-Brahmans* who impressing the mark of *Vishnu* upon a soft paste of sandal-wood powder put it on different parts of their body: *comp.* தத்துவாதிசை: *comp. also* Gal. vi. 17.

முத்திரைக்கட்டு; a sealed bundle, or bale.

முத்திரைக்கட்டம்; the place where all kinds of goods, &c. are stamped.

முத்திரைக்கோல, *or* முத்திரையச்சு; a stamp to mark, or seal with.

முத்திரைச்சேவகன்; a peon, or servant, bearing a badge.

முத்திரைப்பகமபண்ணுகிறது; to force a seal, to dishonour it by breaking it.

முத்திரைப்படிக்கொப்பிக்கிறது; to deliver a thing sealed.

முத்திரைப்பலகை; a wooden stamp for sealing a heap of corn, done by one called முத்திரையாளர்.

முத்திரைமனிதன்; a person entrusted with a dignity, a king's ambassador; a faithful person entrusted with the commands, or secrets, of his superior.

முத்திரைமுடிச்சு, *or* முடிப்பு; a tie, or knot sealed.

முத்திரைமோதிரம்; a seal-ring.

முத்திரையச்சு; *see* முத்திரைக்கோல்.

முத்திரையாளர்; *see* முத்திரைப்பலகை.

முத்திரையைமுறிக்கிறது, *or* குலைக்கிறது; to unseal; to open, or break, the seal.

முத்திரைலாளுசீலை; *a pleonasm*, the sign of a seal, its engraving, or device.

கன்னமுத்திரை; *see under* கன்னி.

* முத்து; *sub.* 1. a pearl: முத்தம். Wils. S. D. p. 681 **MUCTA.**

முத்துருளிக்கிறது; to dive for pearls.

முத்துக்கடுக்கை; a pearl ear-ring: *see under* கடுக்கை.

முத்துச்சிப்பி; mother of pearl: *see under* சிப்பி.

முத்துச்சிப்பிப்பார்முறைச்சோதனை; the inspection of the pearl oyster banks.

முத்துத்தரவழிகள்; specimens of pearls.

முத்துப்பல்; a white, and clean, tooth.

முத்துமாலை; a row, or string, of pearls.

முத்துருவி; a kind of jewel, worn by women in the ears.

முத்துவெள்ளை; white ceruse.

முத்தையன்; *an epithet of* Subrahmanya.

ஆணிமுத்து; *see under* ஆணி.

சிப்பிமுத்து; a mean kind of pearls, *not perfect.*

சிறுமுத்து; a little pearl.

பருமுத்து; 1. a large pearl; 2. *see under* பரு.

முத்துச்சனிப்பு, உய; twenty different places where pearls are said *literally, or metaphorically*, to be produced.

1. மதி, the moon;
2. மேகம், a cloud;
3. சங்கு, a pearl oyster-shell;
4. சிப்பி, an inferior oyster-shell;
5. மீன், a fish;
6. தந்து, a snail;
7. முத்து, a crocodile;
8. உடுமபு, a kind of lizard, the guana;
9. தாமரை, the Nelumbium, or beautiful

water-lily; 10. வாழை, the plantain-tree; 11. கருகு, the areca-palm; 12. கருமடி, the sugar-cane; 13. செந்தெல், a superior kind of rice; 14. மூங்கில, the bamboo-reed; 15. யானைக்கொம்பு, the elephant's tusk; 16. பன்றிகொம்பு, the tusk of a boar; 17. பசுலின்பல், the tooth of a cow; 18. நாகம், a snake; 19. கொக்கு, a heron; 20. நவகையர்கமுத்து, the neck of fine women. *Sat.*

2. a kernel, or nut;

ஆமணகமுத்து; the kernel of the Ricinus, or Palma-Christi-shrub: முத்துக்கொட்டை.

வேப்பமுத்து; the nut of a *Margosa*-tree: *Melia Aza*: முத்துக்கற்கம்; dregs of the kernels of the Ricinus-shrub.

முத்துக்கொட்டை; see ஆமணகமுத்து, under ஆமணகமுத்து.

முத்துச்சோளம்; a plant: Maize: see under சோளம்.

3. the small pox: வைசூரி;

முத்திறங்கிறது; the small pox goes down.

முத்துப்பட்டை; the small pox has appeared.

முத்துபால் கொண்டிருக்கிறது; the small pox is suppurating.

4. that which is acceptable.

வேலைமுத்தோயினமுத்தோ; which is most acceptable, a diligent boy, or an indolent boy?

முத்துக்கடுக்கன்,

முத்துச்சனிப்பு,

முத்துச்சிப்பி,

முத்துப்பல்,

முத்துமாலை, and

முத்துருவி; see under முத்து.

* முத்தை; sub. 1. the same as கவளம், a handful of boiled rice: ஒருவாய்ச்சோறு;

2. the same as திரட்சி, a ball, a lump, a large unshapen mass: Camp. T. D. p. 466. MUDDA.

கனிமுத்தை; boiled balls made of the meal of millet, and other kinds of grain.

வெண்ணெய்முத்தை; a lump of butter.

3. the same as மிகவுந்தெரிவிலாள், a most ignorant woman. Wils. S. D. p. 683. MUGD'HA

முத்தையன்; see under முத்து.

முத்தொழிலோர், and

முத்தொழிற்பகவன்; see under மு.

முந்த, and

முந்தல்; see under முந்துகிறது.

முந்தாளை; see முன்றூளை, under முன்.

முந்தி; see under முந்துகிறது.

முந்திரி,

முந்திரிகை, and முந்திரை; in *Arithmetic* the three hundred and twentieth part of the whole ஸ்ஷத: comp. இமயி.

முந்திரிமேற்காணிமுகமேற்கீழ்தன்னை,

இந்திரனுவெண்ணியும்.—நாலடியார்.

When the low one adds a fraction to his pittance, it induces him to think "I shall become *Indra*," paraphrased முந்திரிபங்கினமேற் காணி அதிகமாகுவ தீழானமளித்தன் தன்னை இந்திரனாக நினைத்துக்கொள ருவான்; when one of a low condition is able to add to the $\frac{1}{100}$ th part of his possession an eightieth ($\frac{1}{80}$) part, he will think himself to be wealthy as *Indra*.

முந்திரிகை, and முந்திரி; sub. in botany, a tree: the Caju, or *Anacardium occidentale* L.

கொடிமுந்திரி; commonly for கொடிமுந்திரிகை; the grape vine: திராட்சம்.

கொடிமுந்திரிகைப்பழம்; a grape.

கொடிமுந்திரிகைப்பழரசம்; wine.

கொட்டைமுந்திரிகை; see under கொட்டை.

முந்திரிகைக்கொட்டை; the nut, which stands on a pear-shaped fleshy receptacle.

முந்தின்; see under முந்துகிறது.

முந்து; sub. 1. the same as வெண்ணை, a white kind of heron; 2. the Imperative of the following verb.

முந்துகிறது; v. n. Pr. தினை, Fut. துவை, Imp. து, Inf. த; to be, or to go before the rest.

முந்த; first.

உன் கைமுந்தவேண்டாம்; let not thy hand be first in any matter.

முந்தமுந்த; first of all, or above all; first and foremost: முந்தமுந்தி.

முந்தல்; 1. the same as முற்படல், a being first: முன ருதல். *Sat.* 2. sub. a promontory, or cape: தலைவரை. *Besch.*

முந்தாதேபோ; go not before.

முந்தி; the same as முந்த.

முந்தி; 1. see முந்த;

2. the same as முன்றூளை, which see.

முந்தியலேமுடிந்தேன; I have tied it up in the skirt of my cloth: see தலைப்பு.

முந்திக்கொள்ளுகிறது; the same as முந்துகிறது.

ஒருத்தனாகுமுந்திக் கொள்ளுகிறது; to outreach one, to go before one.

முந்திக்கொண்டுதடுகிறது; to seek first, or early.

முந்திவைக்கிறது; to prefer, to place first.

முந்நீ; previous.

முந்நீ; *the Imperative of* முந்நீகிறது.

முந்நீநாள், *or* முந்நீநாற்று; the day before yesterday.

முந்நீர்,

முந்நீறு,

முப்பது,

முப்பழம்,

முப்பாட்டன்,

முப்புரம்,

முப்புரி,

முப்புரிதூலோர்,

முப்புள்ளி,

மும்மணிமாலை,

மும்மரம்,

மும்மலம்,

மும்மீன்,

மும்முர்த்தி,

மும்முவர்,

மும்முன்று, *and*

மும்மை; *see under* மு.

முயக்கம்,

முயக்கு, *and*

முயங்கல்; *see under the following verb.*

முயங்குகிறது; *v. a. Pr.* கனேன, *Fut.* குவேன, *Imp.*

கு, *Inf.* க; to embrace, to hold fast: தழுவுகிறது; to

cohabit, to live together as married persons.

முயங்கிக்கொண்டிருக்கிறது; *frequ. v.*

முயங்கல்; *the same as* தழுவுல், an embracing: தழுவு

தல். *Sat.*

முயங்கித்திரிகிறவன், *or*

முயங்கிப்போகிறவன்; a libertine, a lewd fellow.

முயக்கம், *and*

முயக்கு; an embrace.

முயலல்; *see under* முயலுகிறது.

முயலின்கூடு; *see under* முயல்.

முயலுகிறது, முயல்கிறது; *v. n. Pr.* யனறேன, *Fut.*

யலுவேன, *and* யல்வேன, *Imp.* யலு, *and* யல், *Inf.* ய

ல; to apply, to accustom, to inure one's self to a thing,

to use, to become used to it, to be usual: பிரயதனம

பண்ணுகிறது, பழகுகிறது.

அததப்பாவத்திலேமுயனருன; he became entangled in

that sin.

கேள்விமுயல்; learn to hear well; be careful to attend to

good instructions. *Arv.*

பாவந்திருமபடிக்குமுயலுகிறேன; I make every effort to

get rid of my sin.

முயலல், *or*

முயலுதல்; an endeavouring, a practising, &c.

முயல்; *sub.* 1. an endeavour; 2. *the same as* போர், a

fight, a battle; 3. *the Imperative of* முயலுகிறது.

முயற்சி; exercise, habit, activity, business, practise, in-

dustry, effort, use, custom, motion, action: உழப்பு,

see ஊக்கம். *Sat.*

அவன் முயற்சிகளில்வனுகொண்டுவாய்க்காது; he

does not succeed in his endeavour.

தெய்வமுயற்சி; divine operation.

மனிதமுயற்சி; human endeavour.

முயற்சிபண்ணுகிறது; to enterprise to undertake.

முயற்சிபண்ணிக்கொண்டுதிரிகிறது; to busy one's

self, to do business.

முயற்சியாயிருக்கிறது; to exercise, to practise, to be

occupied.

முயற்சியில்லார்க்குச்செய்தைவார்; inactive, or indo-

lent, men become contemptible.

முயற்சியின்மை, *or*

முயற்சியின்மை; want of perseverance. நீதிநெறிவீன.

முயலுதல்; *v. supra.*

முயல்; 1. *see under* முயலுகிறது;

2. a hare: முசல், *or* சசம்.

முயலின்கூடு; *the same as* சந்திரன், the moon, *lit.*

the hare's nest by poetical metaphor, or fancy.

முயற்செவிகளளி; a plant: *see under* கள்ளி.

முயற்புல்; a kind of grass: *Agrostis linearis*: அ

லுரு.

முயற்சிகை; *the same as* வடகிழக்கு, the region of

the hare: North-east: *see* அஷ்டதிசை, *under* அ

ஷ்டம.

முயல்கிறது, *and*

முயற்சி; *see under* முயலுகிறது.

முயற்செவிக்கள்ளி,

முயற்புல், *and*

முயற்சிகை; *see under* முயல்.

முயலு; *sub.* a kind of ants: *see* முசுடு.

முரசுக்கொடியோன்; *v. infra.*

* முரசம்; *sub.* 1. a small, or large, drum; a tabor, முரசு.

Wils. S. D. p. 685. MURAJA. 2. a musical instrument

in general: வாசகியப்பொது. *Sat.*

முரசுக்கொடியோன்; an epithet of Dherma-raja, தரும

ராசன், from bearing on his banner the sign of a

drum.

முரசுறைகிறது; *v. infra.*

முரசு; *sub.* 1. *the same as* உததரட்டாதிநாள, the 26th lunar mansion of the Hindus; 2. *the same as* முரசம், a drum, and a musical instrument *in general.* *comp.* அஷ்டசுபம, *under* அஷ்டம.

முரசுறைகிறது; to proclaim, to publish on any great occasion: விளம்பரமபண்ணுகிறது.

முரடன்; *v. infra.*

முரடு; *sub.* 1. a joint of the body: கரடு; 2. a knot, or knob.

முரடன்; a rude, uncultivated, man.

முரடாயிருக்கிறது; to be knobby, knotty, uneven, rugged.

முரடாயிருக்கிறாலை; an uneven strip of palm-leaf: முரட்டோலை.

முரட்டாட்டம்; rudeness, incivility.

முரட்டாட்டமபண்ணுதல்; an acting stubbornly.

முரட்டிருதயத்தான; a stout, (*or hard*) hearted, one. முரட்டுக்கழுத்து; a stiff neck.

முரட்டுக்கழுத்துள்ள; stiff necked.

முரட்டுத்தடி; a knotty stick.

முரட்டோலை; *the same as* முரடாயிருக்கிறவோலை.

முரட்டிகை; *sub.* *the same as* கவிப்பா. *Sat.* a kind of stanza: *see under* பா.

முரட்டாட்டம்,

முரட்டுக்கழுத்து,

முரட்டுத்தடி, *and*

முரட்டோலை; *see under* முரடு.

முரணல்; *v. infra.*

முரணுகிறது; *v. n. Pr.* ரணினேன, *Fut.* ரணுவேன, *Imp.* ரணு, *or* ரண், *Inf.* ரண; to change, to be diverse: மாறுபடுகிறது.

முரணல்; a differing, a changing.

முரண்; 1. *the same as* பகை, hatred; 2. *the same as* போர், a fight; 3. *the same as* வலி, strength; 4. *the same as* எதிர்த்தொல், *or* எதிர்த்தொருள், a word, or expression standing in opposition to another, *as* சூரியன், சந்திரன், *or* பகல, திரா, தீ. தீ. 5. *see* தொடை, one of the six members of a poem. *Sat.*

முரண்டு; *the same as* மாறுபாடு, perversity, obstinacy.

முரண்டடிக்கிறது; *the same as* முரண்டுபண்ணுகிறது. முரண்டன்; an obstinate fellow.

முரண்டுக்கிறது; *v. n. Pr.* முனேன, *Fut.* முவேன, *Imp.* மு, *Inf.* ட, *and* முரண்டிக்கொண்டிருக்கிறது; to be obstinate, to resist; to be intricate, entangled a business.

முரண்டல்; *verb. noun.* a resisting, a being intractable.

முரண்டலாயிருக்கிறது; *see* முரண்டுபண்ணுகிறது. முரண்டவைக்கிறது; to put in, to hook a thing fast. முரண்டுபண்ணுகிறது; to oppose, to impede, to dissent: முரண்டலாயிருக்கிறது.

முரண்டுத்தனம்; obstinacy, stubbornness: முண்டுத்தனம்.

முரண்,

முரண்டடிக்கிறது,

முரண்டல்,

முரண்டன்,

முரண்டு,

முரண்டுகிறது, *and*

முரண்டுத்தனம்; *see under* முரணுகிறது.

முரம்பு; *sub.* 1. *the same as* உப்பனம், a salt-pan; 2. *the same as* கவலினமேடு, a hill of stones; 3. *the same as* கழி, a creek, or small arm of the sea; 4. *the same as* பரலதேதுயர்நிலம், a ground raised by gravel; 5. *the same as* பாறை, a rock. *Sat.*

முரலல்; *see under the following verb.*

முரலுகிறது, *or* முரல்கிறது; *v. n. Pr.* ரலேன், *Fut.* ரலுவேன, *or* ரல்வேன, *Imp.* ரலு, *or* ரல், *Inf.* ரல; to sound: ஒலிக்கிறது.

முரலல்; 1. *the same as* ஒலித்தல், a sounding; 2. *the same as* பேசலாலெழுமொலி, a confused union of sounds.

முரல்வு; *the same as* உள்ளோசை, a sound within a thing, or body. *Sat.*

முரற்றுக்கிறது; *v. a. Pr.* ரற்றினேன, *Fut.* ரற்றுவேன, *Imp.* ரற்று, *Inf.* ரற்ற; to sound: ஒலிக்கிறது.

முரற்றல்; *the same as* ஒலித்தல், a sounding. *Sat.*

முரல்; *sub.* 1. *the name of a fish*, the needle-fish;

2. *the Imperative of* முரல்கிறது.

முரல்கிறது, *and*

முரல்வு; *see under* முரலுகிறது.

* முரளி; *sub.* 1. a flute, a pipe. Wils. S. D. p. 685.

MURALI. 2. மூக்கால் வாசிக்ககுரு சிறுமுழல், a small flute, blown by the nose; 3. *the same as* வேங்குமுழல், a flute, or pipe, made of a joint of Bamboo. *Sat.*

முரற்றல், *and*

முரற்றுக்கிறது; *see under* முரலுகிறது.

* முரண்; *sub.* the name of a *daitya*, killed by *Vishnu*: விஷ்டுணு. Wils. S. D. p. 685. MURA.

முராசி; a name of *Vishnu*, or *Crishna*. Wils. S. D. p. 685. MURABI.

* முராசி; see under the preceding word.

முரிகிறது; v. n. Pr. சிந்தது, Fut. ரியும், Imp. சி, Inf.

ரிய; 1. to break: ஒடிக்கிறது, and முறிகிறது; 2. to perish, to be ruined: கெடுகிறது.

முரிதலு; 1. the same as ஒடிதலு, a breaking: முறிதலு; 2. the same as கெடுதலு, a being ruined.

முரிவு; a breach per se. Sat.

முரிகிறது; v. a. Pr. சிதேதன, Fut. சிப்பேன, Imp. சி, Inf. சிக்க; to break: ஒடிக்கிறது.

முரிதலு; a breaking: ஒடிதலு, முறிதலு.

முரிதலுக்கொள்கிறது; to spoil: Col. ii. 15.

முரிப்பு; a breach by external force.

முரிகிறது,

முரிதல், and

முரித்தல்; see under the preceding word.

முரிப்பு; sub. 1. the same as எருத்துத்திமில், the hump of oxen; 2. see under முரிகிறது.

முரிவு; see under முரிகிறது.

முருகன்; see under முருகு.

முருகியம்; sub. a drum, used by mountaineers: குறிஞ்சி நிலப்படை. Sat.

முருகு; sub. 1. the same as அகிலம், a kind of sweet scented wood, Agallochum;

2. beauty, அழகு; 3. tenderness, tender age, இளமை; முருகன்; 1. the same as இளையோன், one younger;

2. the same as குமரன், the younger son of Siva;

3. the same as வெறியாட்டாளன், a pusari, or one possessed by முருகன், or a devil.

4. the same as எழுச்சி, elevation, height;

5. honey; 6. a festival, திருவிழா; 7. the younger son of Siva, முருகன்; 8. smell, வாசனை. Sat. 9. a little ear-ring for the upper-part of the ear.

முருகாறுகுத்துகிறது; to bore the ear, in order to put in an ear-ring.

முருக்கல்; see under முருங்குகிறது.

முருக்கு; sub. 1. the same as எலுமிச்சை, the lemon-tree: Citrus.

2. a tree: Erythrina Indica; Mochie-wood: see Ainslie's Mat. Med. Hind. p. 208. also called கவியாணமுருகு, and முண்முருகு; comp. அரசு, and அரசாணி. முருக்கம்பூ; its beautiful red flower.

முருக்கங்காய்; its fruit.

காட்டுமுருகு; the same as புரசு, Butea L.

தரிமுருகு; an inferior kind of the Erythrina, a variety.

3. the Imperative of முருகுகிறது;

4. see under முருகுகிறது.

முருக்குகிறது,

முருக்குதல், and

முருங்கல்; v. infra.

முருங்குகிறது; v. n. Pr. ருங்கினேன, Fut. ருங்குவேன, Imp. ருங்கு, Inf. ருங்கு; to perish, to be destroyed: அழிகிறது.

முருங்கல்; the same as அழிதலு, a perishing. Sat.

முருகுகிறது; v. a. Pr. ருக்கினேன, Fut. ருக்குவேன, Imp. ருக்கு, Inf. ருக்க; 1. to destroy: அழிக்கிறது;

2. to melt, to dissolve: உருகுகிறது. Sat. 3. to kill: கொல்லுகிறது.

முருக்கல்; 1. a destroying, அழித்தலு; 2. a melting, or dissolving, உருக்குதலு; 3. a killing, கொல்லல். Sat.

முருக்கு; destruction.

முருக்குதலு; the same as முருக்கல். Sat.

முருங்கை; sub. a tree: Hyperanthera Moringa Vahl.

முருங்கைக்காய்; its unripe edible legume.

முருங்கைக்கீரை; its leaves boiled as a pot-herb.

முருங்கைப்பட்டை; its bark.

முருங்கைப்பூ; its flower.

முருங்கையிலு; its leaves used medicinally.

முருங்கைவேர்; its pungent root, used as a substitute for horse-raddish.

காட்டுமுருங்கை; a plant: Hedysarum senoides.

கொடிமுருங்கை; the same as புனல்முருங்கை.

தவசுமுருங்கை; a plant: Justicia Tranquebar.

நான்பிடித்ததுமுருங்கைக்கொம்பலலு, புளியங்கொம்பு; it is not (a weak) staff of the Hyperanthera, but a (strong) prop of the Tamarind-tree, which I hold.

A phrase of various metaphorical usage.

புனல்முருங்கை; see under புனல்.

முருடர்; v. infra.

முருடி; sub. 1. a musical instrument: ஞர்வாசனியம்; முருடர்; the same as வேடர், a wild tribe of hunters, using this instrument.

2. a drum in general, பறைப்பொது; 3. large tongs, பெருங்குறடி; 4. a stump of a tree. Sat.

முருந்தி; sub. 1. the same as இறகினடியிழக்குதலு, the lower, and tender part, of a feather; 2. the same as வெண்குருது, the new, and white, sprout of a palm tree; 3. the same as வெள்ளை, the colour white. Sat.

முலமுலவெண்கிறது; to hum, to buz as flies, to make a litigious noise.

முலாம், or மொலாம்; sub. Hind. plating of gold, or silver: பூசு.

முலாமபண்ணுகிறது, or பூசுகிறது; to plate, or overlay, with gold, or silver.

பொன்முலாத்தகடு; a leaf-gilding, a foil.
 முலை; *sub.* a man's, or woman's, breast. *Sat.*
 முலைகுடிக்கிறது, or முலையுண்கிறது; to suckle a child.
 முலைக்கட்டு; see உச்சு.
 முலைக்கண், or
 முலைக்காமு; the nipple of the breast.
 முலைக்குத்து; a piercing pain in the breast.
 முலைசுரக்கிறது; to yield milk: see under சுரக்கிறது.
 முலைசெவந்தி; an ulcer on a woman's breast.
 முலைத்தாய்; a nurse: see தாயார், இ.
 முலைப்பால்; mother's, or nurse's, milk; breast milk.
 முலைமறக்கப்பண்ணுகிறது; to wean a child.
 முலைமறந்தபிள்ளை; a weaned child.
 முலையுண்கிறது; see முலைகுடிக்கிறது.
 விலங்கினமுலை; the udder of beasts: சகா.

முலைக்கட்டு,
 முலைக்கண்,
 முலைக்குத்து,
 முலைசுரக்கிறது,
 முலைச்சில்ந்தி,
 முலைத்தாய், and
 முலைப்பால்; see under the preceding word.

முல்லை; *sub.* 1. the same as இசை, a melody, used by those who live in a woodland country: முலைநிலப்பண்; 2. the same as கறடி, chastity; 3. the same as வளமலலிகை, a shrub: Jasminum angustifol, காட்டுமலலிகை; 4. the same as வெற்றி, victory; 5. the name of a shrub: Jasminum trichotomum Rottler. முலைகொடி, one of the five arrows of மன்மதன்; 6. a woody-country, or wood-land: முலைநிலம்.

முலைகொடியாறு; a river having its source in a wood: கலுழி.
 முலைநிலம்; see முலை, 6.
 முலைநிலக்கருப்பொருள், யசு; fourteen properties of a woodland district; as the god, *Crishna*; the chief; his wife; the inhabitants; birds; beasts, &c. *comp.* குறிஞ்சி.
 முலையார்; the same as இடையர், shepherds, or herdsmen who live in a wooded country.

முல்லைநிலம், and
 முல்லையார்; v. supra.
 முழக்கம்,
 முழக்கல்,
 முழக்குகிறது, and
 முழக்குதல்; see under முழங்குகிறது.

முழக்கோல்; see under முழம்.
 முழங்கல்; see under முழங்குகிறது.
 முழங்கால், and
 முழங்காநீசில்லு; see under முழம்.
 முழங்குகிறது; v. n. *Pr.* கினது, *Fut.* கும, *Imp.* கு, *Inf.* க; to sound, to reverberate, to roar, as thunder, the sea, &c.
 சங்கீதமுழங்குகிறது; sacred chants with instruments are sounding.
 முழங்கல்; the same as முழங்குதல்.
 முழங்கிக்கொண்டிருக்கிறது; frequentative, to be, or to continue, sounding, &c.
 முழங்குதல்; a sounding, a reverberating: உலம்பல.
 முழக்குகிறது; v. a. *Pr.* க்கினன, *Fut.* க்குவன, *Imp.* க்கு, *Inf.* க்க; to sound, to beat a sounding instrument.
 முழக்கச்சொல்லுகிறது; to order to sound.
 முழக்கம்; a sound, a roaring: ஒலி.
 இடிமுழக்கம்; the sound of thunder, a clap of thunder.
 முழக்கமாக்கிக்கிறது; to be resounding, roaring, or reverberating.
 முழக்கவ, and
 முழக்குதல்; the same as வாசியமவாசியதல், & playing on musical instruments, a sounding.
 முழங்குதல்; v. supra.
 முழங்கை; see under முழம்.
 முழஞ்சு; *sub.* a mountain-cavern: குகை, முழை.
 முழந்தாட்கச்சு,
 முழந்தாள்,
 முழந்து,
 முழப்புடவை, and
 முழமிடுகிறது; see under the following word.
 முழம்; *sub.* a cubit, a measure; the distance from the elbow-point to the end of the middle-finger, containing two spans, (சாண்); and two cubits are one குமகச்சு, ல, yard, or ell.
 முழக்கோல்; a rod, or staff of one cubit, for measuring, used by carpenters.
 முழங்கால்; the knee, also from the knee to the ankle. *Sat.*
 முழங்காலிவிருக்கிறது, and
 முழங்காற்படியடுகிறது; to kneel, to kneel down.
 முழங்கால்களைமுடக்குகிறது; to bow the knees.
 முழங்காற்சில்லு; the whirl-bone of the knee; the kneepan.

முழங்கை; the elbow, *also* the elbow to the wrist.

முழந்தாட்படியெடுகிறது; *the same as* முழங்காட்படிவிடுகிறது.

முழந்தாள், *and*

முழந்தது; *the same as* முழங்காள்.

முழந்தாட்கசு; a garter.

முழந்தாள் கையுமுள்ளங்கைகையுமாற்றி மாற்றி பூனறிக்கொண்டு நடக்கிறது; to crawl, or to creep forward on the knees and palms.

முழப்புடவை; long cloth.

முழமிடுகிறது, *or*

முழம்போடுகிறது; to measure, *with the arm*.

வெறுங்கைமுழமிடாது; the arm alone does not measure out a cubit, *i. e. the subject is required as much as the instrumental cause; or, matter as well as an agent.*

நெடுமுழம்; long cloth.

புடவைக்கு முழமில்லை; the cloth is not long.

முழல்; *sub. the same as* கழற்சிக்கொடி, *a shrub*: Guilandina L.

முழவம், *and*

முழவு; *v. infra*.

முழா; *sub. a drum*.

முழவம்; 1. *the same as* குடமுழா, a tabret: தோற்குவி; 2. *the same as* முரசு, a drum. *Sat.*

முழவு; a drum *in general*: பறைப்பொது.

முழவுமேளம்; a kettle-drum.

முழாள்; *v. infra*.

முழு; *adj.* whole, entire, complete.

முழாள்; a stout, and robust, person; a good workman, a complete hand: பேராள். *In mechanical work bodily strength is thus reckoned:*

1. காலாள, a little boy, not fit to do more than the fourth part of that which a முழாள் can perform: சிறகுள்;

2. அரையாள, one who is able to do a half;

3. முக்காலாள, one who performs three quarters;

4. முழாள், an able workman.

முழுக்க; entirely, completely.

முழுக்கக்கொடுக்கிறது; to give the whole.

முழுக்காப்; an entire fruit, or nearly ripe.

முழுது; *sub.* that which is entire: *taking* ம் *affixed, except by poetical licence.*

முழுதாப்; wholly, entirely.

முழுதும்; all, the whole: முழுவதும்.

முழுதுவகெட்டான; he is ruined.

முழுதுவகொடுக்கிறது; to give the whole.

முழுதுவகொடாதே; 1. give not the whole; 2. to give nothing at all.

முழுதுமவாங்குகிறது; to take all.

முழுதொருங்குணர்ந்தோன, *i. e.* எல்லாமொருகாலத்திலுணர்ந்தோன; *or* எல்லாவற்றையுமொருமிக்க அறிந்தோன; the Omniscient: கடவுள்; *variously applied by different votaries.*

முழுத்தேவகாய்; a whole cocconut, *not broken.*

முழுப்பாக்கு; a whole areca-nut.

முழுப்புரட்டுபண்ணுகிறது; to act very deceitfully.

முழுப்புரட்டாவிருக்கிறது; to be full of tricks.

முழுமகன்; a wild, or rude, man, *without education, or instruction*: அறிவிலலான.

முழுமனசாய், *or*

முழுமனசோடே; with all my heart.

முழுமனசாயிருக்கிறது; to be well pleased.

முழுமை; all, எல்லாம். *Sat.*

முழுமையும்; *the same as* முழுதும, the whole.

முழுவதும், *or*

முழுவதாயும்; the whole: *see* அளபெடை.

முழுவலயம்; victory: வெற்றி, செயல். *Sat.*

முழுவெலும்பு; mere bone without any flesh upon it: தசைக்கறிதவெலும்பு.

முழுக்கல்; *see under the following verb.*

முழுக்குகிறது; *v. n. Pr.* கிணை, *Fut.* குவேன, *Imp.*

கு, *Inf.* க; to bathe, the entire body, or, the water being poured over the head, *particularly used with reference to a woman when bathing, after menstruation.*

முழுகவில்லை; she does not bathe, *said of a woman, who from age, or pregnancy, or sickness, has no menses.* Besch.

பணம்முழுகிப்போயிற்று; the money is irrecoverably lost.

முழுக்குவிக்கிறது; to cause one to bathe.

முழுகல்; 1. *the same as* குளித்தல், a washing; *the whole body being under water*: நீராடல்; 2. *the same as* மறைத்தல், a being hidden. *Sat.*

முழுகு; *sub.* a bath; *that is* a bathing.

முழுககாட்டுகிறது; to assist in bathing, *as a servant her mistress, or a child.*

முழுககாணி; a diver in the pearl fishery.

முழுத்துகிறது; *v. a. Pr.* நீங்கேன, *Fut.* நீங்கேன, *Imp.* நீத்து, *Inf.* நீத்த; to plunge, or dip any one, or any thing; to drown another.

முழுத்தல்; *the same as* முழுக்குவித்தல், a dipping, &c.

முழுக்குவிக்கிறது; *see under the preceding word.*

முழுக்க; see under முழு.
 முழுக்காட்டுகிறது; see under முழுக்குகிறது.
 முழுக்காய்; see under முழு.
 முழுக்காளி, and
 முழுக்கு; see under முழுக்குகிறது.
 முழுங்குகிறது; see விழுங்குகிறது.
 முழுதாய்,
 முழுது,
 முழுதும், and
 முழுதொருங்குணர்ந்தோன்; see under முழு.
 முழுத்தல், and
 முழுத்துகிறது; see under முழுக்குகிறது.
 முழுமகன்,
 முழுமை,
 முழுமையும்,
 முழுவதும்,
 முழுவதூஉம்,
 முழுவலயம், and
 முழுவெலும்பு; see under முழு.
 முழை; sub. 1. the same as அடுப்பு, a peel, or spatula, for stirring; 2. the same as மலைவீணுட்குகை, a mountain-cave. Sat.
 முழைத்தல்; sub. unwritten language; one unformed, having no representative characters proper to itself.
 முளாகரணை; see மிளகரணை.
 முளரி; sub. 1. the same as குமவிறகு, the wood used for a burnt-sacrifice; 2. the same as கடைக்கொனனி, a fire-brand, also, a meteor, or falling star; 3. the same as காடு, a forest; 4. the same as தாமரை, the Nelumbium shrub; 5. the same as துண்மை, subtilty; 6. the same as நெருப்பு, fire; 7. the same as முட்டை, a thorn bush; 8. the same as விறகு, wood.
 முளவு; sub. the same as முட்டை, a porcupine. Sat.
 முளா; see முள்ளங்கி. Besch.
 முளி; sub. 1. a joint of the body, a knot in the stem of a plant, &c. மரமுதலியவற்றினகரடு.
 நெலவிமுளி; see under நெலவி.
 முனிச்சுகிறது; to slip out of joint.
 முனிச்சிப்போனவன்; one who has dislocated, or sprained, a limb, or joint of the body.
 2. the Imperative of the following verb.

முளிகிறது; Pr. விததேன, Fut. விட்பென, Imp. வி, Inf. விக்க;

1. v. n. to grow dry: காப்பிறது;

2. v. a. to dry, to scorch: வறக்கிறது.

முளித்தல்; 1. the same as காப்ப்தல், a becoming dry; 2. the same as வறத்தல், a drying, or scorching. Sat.

முளிக்கிறது, and

முளித்தல்; see under the preceding word.

முளை; sub. 1. the same as அங்குரம், a plant's first shooting out of the ground; a germ, a shoot: கால்; 2. the same as தண்டாயுதம், a club; 3. the same as தறி, a peg, stake, or post, fixed in the ground: கட்டுத்தறி; 4. the same as மகன், a son; 5. the same as மூங்கில, the Bamboo-cane. Sat. 6. the same as ஆப்பு, a wooden pin on which yarn is wound; 7. a stamp in coinage; also, the impression on money; 8. the hinge of a door; 9. an iron staple for a padlock; 10. பருவினமுளை, the core of a boil; 11. the Imperative of முளைக்கிறது.

முளைகட்டுகிறது; to put moistened seeds into a basket, to germinate; in order to eat them, as கமப்பு, or Holcus spicatus; or with a view to sow them, as rice-corn: முளைகட்டிவிடக்கிறது.

முளைக்கோ; a kind of tender greens, or pot-herbs.

முளைக்கூர்ச்சு; a pin, or peg; Exod. xxvii. 19.

முளைக்கொட்டு; a woman's play, or ceremony; a clapping the hands, and dancing round a vessel containing earth upon which seeds of germinating corn are sown, indicative of a good harvest. Besch.

முளையடக்கிறது; to coin.

அதப்படியிருக்கவேண்டுமென்று முனைபடித்தான்; he has nailed the matter; or, determined that it must be so.

முளைவருகிறது, உருவுகிறது; the plant is germinating, the shoot appears.

வினையுமபயிர்முளையிலே தெரியும்; the nature of the harvest is known by the germ, i. e. the disposition of the child prognosticates the manners and behaviour of the man.

முளைக்கிறது; v. n. Pr. விததேன, Fut. விட்பென, Imp. வி, Inf. விக்க; 1. to grow up, to shoot, to germinate, to come forth out of the ground; 2. to come to light, to come out, to appear.

நீயுமுளைத்தாயோ; didst thou also appear?

முளைக்குதல், or

முளைத்தல்; a germinating, a sprouting: உருத்தல். Sat.

முளைகட்டுகிறது,

முனைக்கிறது,
முனைக்கீரை,
முனைக்குதல்,
முனைக்கூர்ச்சு,
முனைக்கொட்டு,
முளைத்தல், and
முளையடிக்கிறது; see under the preceding word.

முள், முள்ளு, pl. முட்கள், or முள்ளுகள்; sub.

1. the same as தன்மை, smallness, subtilty. Sat.

2. a thorn, a prickle; an iron pin, a spur; a fish-bone.

முட்காடு; a place, or jungle, full of briars, or thorns.

முட்காய்வேலை; a plant: Galega spinosa.

முட்கொன்றை; see under கொன்றை.

முட்கவகு; see under கவகு.

முட்கெடி; a thorn-bush.

முட்பன்றி, and

முண்மா; a porcupine: முண்மப்பன்றி.

முண்முடி; a crown of thorns: முண்முடி.

முண்முருககு; see under முருககு.

முள்த்தொறடு; a flesh-hook: Exod. xxvii. 3.

முள்முடி; the same as முண்முடி.

முள்ளகத்தநி; see முள்ளாகத்தநி.

முள்ளத்தண்டு; the spine, or back-bone: முள்ளெலும்பு.

முண்மப்பன்றி; the same as முண்மா.

முள்ளாகத்தநி; a plant: Solanum insanum: காறங்கத்தநி.

முள்ளி; 1. the general name of thorny plants: கண்டல;

2. especially, Solanum Ind: see கறிமுள்ளி;

முள்ளிக்காய்; it's fruit.

முள்ளிக்கீரை; see under கீரை.

முள்ளிவேர்; it's root.

அடுகருமுள்ளி; a thorn-bush: Indian hyssop.

ஆறையமுள்ளி; a thorny plant, growing near rivers.

கழுதைமுள்ளி; a thorn-bush: Acanthus ilicifolius.

செம்முள்ளி; a thorny-plant: Barleria; see under செ.

நீர்முள்ளி; another thorny-plant; see under நீர்.

வறமுள்ளி; the name of a medicinal thorn-bush.

முள்ளிட்டுமுள்ளாராய்க்கிறது; to search out with a thorn;
to take out a thorn by another thorn.

முள்ளிலவு; a tree: Bombax heptaphyllum.

முள்ளுபோட்டடைக்கிறது; to hedge with thorns.

முள்ளுப்பலா; a prickly fruit, the jaca, or artocarpus integrif: see under பலா.

முள்ளுமெந்திரைபோட்டால் மெள்ளமெள்ளவாகவேண்டி
ம; remove carefully the cloth put upon a thorn-
bush, i. e. handle prudently a dangerous business.

முள்ளெடுக்கிறது; to pull out a thorn.

முள்ளெலி; see under எலி.

முள்ளெலும்பு; the same as முள்ளெறதண்டு.

உடைமுள்; a tree: Acacia: Wilden: வேல்முள்.

காவிலேமுள்ளுதைத்தது; a thorn pierced the foot.

வேல்முள்; see உடைமுள்.

வேல்கருப்போட்டமுள் காலுக்கு விளையாடிறத; thorns
put for hedging in a field are become hurtful to the
foot: i. e. one who was expected to be a help, has
become an evil, or a plague.

முள்த்தொறடு,

முள்முடி, and

முள்ளங்கத்தரி; see under the preceding word.

முள்ளங்கி; sub. a radish, Raphanus sativous.

சுவர்முள்ளங்கி; see under சுவர்.

முள்ளந்தண்டு,

முள்ளாங்கத்தரி,

முள்ளி,

முள்ளிக்காய்,

முள்ளிக்கீரை,

முள்ளிவேர், and

முள்ளிலவு; see under முள்.

முள்ளு; see முள்.

முள்ளுப்பலா,

முள்ளெடுக்கிறது,

முள்ளெலி, and

முள்ளெலும்பு; see under முள்.

முறச்செவி; see under முறம்.

முறண்டு; see முரண்டு.

முறம்; sub. 1. the same as விசாகம், Visac'ha, the 16th
lunar mansion of the Hindus; 2. a searce, a winnow
to sift grain and a common household utensil: புடைசு
கிற எனம்.

முறச்செவி; 1. the ear of an elephant, like such a win-
now; 2. met. an elephant.

முறத்தால்புடைக்கிறது; to sift with a fan; to winnow.
முறத்தால்த்தூறுகிறது; to winnow grain; the chaff,
or dust being carried away by the wind.

முறி; sub. 1. the same as இலை, a leaf; 2. the same as
எழுதுமுறி; a written bond; a bond given with the
sale of a slave; the indenture, of an apprentice; 3. the
same as தனிர், a leaf-bud, a shoot; 4. the Imperative
of முறிகிறது; 5. a slave, masc. and fem. pl. முறிகன்.
முறிகொடுக்கிறது; the same as முறியெழுதுகிறது.

முறிச்சாதனம், or
முறிப்படடையம்; a promise in writing; a bill of sale
of a slave: ஆவணம்.
முறியன்; *masc.* முறிச்சி; *fem.* a slave: *pl.* முறியர்,
and முறிச்சின, slaves: வீற்றற்குரியவடிமைகள்.
Sat.
முறியெழுதுகிறது; to write a bond, to write, or give, a
promise, or a penal agreement.
காதற்றமுறி; a torn, or cancelled, bond.
நெலனுமுறி; see under நெல்
முறிகிறது; *v. n. Pr.* நித்தது, *Fut.* நியும், *Imp.* நி,
Inf. நிய, and முறிநதுபோகிறது; to break *per se*,
as wood, a tree, a branch, &c. to be broken.
சேனமுறிநதுபோயிறறு; the army is broken, i. e. de-
feated.
முறிதல்; the same as ஒடிதல், a breaking asunder, as
wood, *per se*.
முறிநதுபோனபத்தியம்; a prescribed regimen that has
been broken.
பத்தியநதப்பினுலமருநதுமுறிநதுபோம; if diet be
neglected, physic becomes ineffectual.
முறிநதுபோனபால்; curdled, or spoiled, milk.
முறிநதோடிப்போகிறது; to be routed.
முறிய; *Infinitive, used adverbially.*
இரசமுறியமருநதுசாப்படுகிறது; to use medicine as an
antidote to mercury; so as to carry it off, or neu-
tralize extreme effects.
முறியஅடிக்கிறது; to beat so as to break up; to slay, or
put to flight.
முறியப்பேசுகிறது; to insult: வெறுப்புவரப்பேசுகிறது.
முறியவெட்டுகிறது; to cut down, so as to defeat.
முறிவு; a breach, a rupture.
முறிக்கிறது; *v. a. Pr.* நித்தேன, *Fut.* நிப்பேன, *Imp.*
நி, *Inf.* நிக்க; to break, to twist, to writhe: முறிந
துப்போடுகிறது.
இரசத்தைமுறிகிறது; see இரசம், mercury.
கறைமுறிகிறது; to remove, a spot, or stain, from
cloth, paper, &c.
முகத்தைமுறிகிறது; to affront one, by showing great
incivility.
முறிச்சல; 1. the same as முறித்தல்; 2. indigence,
want: குறைவு.
எனக்குமுறிச்சலாயிருக்கிறது; I am in want.
முறிதிரிசூலை; a kind of sickness: see under சூலை.
முறித்தல்; the same as ஒடித்தல், a breaking.
முறிப்பு; disunion, breach of friendship.
முறிப்பாயிருக்கிறது; to live in enmity, to be dis-
united.

கனிமுறியன்; a great feeder, hence analogous to a
stupid dolt.
முறிக்கிறது, and
முறிச்சல்; see under the preceding word.
முறிச்சாதனம், and
முறிச்சி; see under முறி.
முறிதல்,
முறிதிரிசூலை, and
முறித்தல்; see under முறிகிறது.
முறிப்படடையம்; see under முறி.
முறிப்பு, and
முறிய; see under முறிகிறது.
முறியன்; see under முறி.
முறிவு; see under முறிகிறது.
முறுக்கல்; see under the following verb.
முறுக்குகிறது; *v. n. Pr.* கினது, *Fut.* கும், *Imp.* கு,
Inf. க; 1. to be in haste: வினாடுகிறது; 2. to wrest,
to twist: திருகுகிறது; 3. to scorch in boiling, or fry-
ing; 4. to ripen, or grow ripe, to grow dry: முதிரு
கிறது, முதிர்நதுபோகிறது.
முறுக்கல்; 1. the same as கடுகுதல், a making speed;
2. the same as திருகல், a distorting, a twisting. *Sat.*
முறுக்கல், and
முறுக்கு; see under the following verb.
முறுக்குகிறது; *v. a. Pr.* க்கினேன், *Fut.* க்குவேன்,
Imp. க்கு, *Inf.* க்க; 1. to twine, to twist, to wrest, to
wreath; 2. to chafe the hands, legs, &c. of another
in order to promote the circulation of the blood: மு
றுக்கப்பிடிக்கிறது; 3. *v. n.* to be angry, to chafe, to be
irritable.
முறுக்கல்; a distorting, a twisting, &c.
முறுக்கு; 1. a writhing, wresting, or twining; 2. a kind
of cake.
இந்தக்கயிறுகுமுறுக்குபறகுது; this cord is not
enough twisted.
கொடிமுறுக்கு; rope, twine, or thread, over much
twisted, and thereby entangled.
முறுக்கடிக்கிறது; to manifest a repugnance to another's
command.
முறுக்கவரை; see under அவரை.
முறுக்காணி; the pin for winding up the strings of a
lute, &c.
முறுக்காறறுகிறது; to loosen what was twisted too
tight.

முதுகிழை; 1. a kind of striped cotton-cloth: அலீசா; 2. well-twisted cotton-thread.
 முதுகருடைகிறது; *the same as* முதுகருப்பிரிகிறது.
 முதுகருப்பணியாரம்; a twisted cake.
 முதுகருப்பிரிகிறது, *and*
 முதுகருவாங்குகிறது; to untwine, or untwist.
 முதுமுறுக்கிறது; *v. n. Pr.* உததேன், *Fut.* அப்பேன், *Imp.* அ, *Inf.* அக்க; to murmur, to grumble.
 ஒருதன்மேல்முதுமுறுக்கிறது; to utter secret, and sullen, discontent against one; *as a servant against his master.*
 முதுமுறுப்பு; murmuring, grumbling.
 முதுமுறுப்பாயிருக்கிறது; to be murmuring, or grumbling.
 முதுமுறுப்பு; *v. supra.*
 முதுவலிக்கிறது, *and*
 முதுவலிப்பு; *see under the following word.*
 முதுவல்; *sub.* 1. *the same as* எயிது, a tooth: பல்; 2. a laughing, so as to show the teeth.
 முதுவலிக்கிறது; *Pr.* விததேன், *Fut.* விப்பேன், *Imp.* வி, *Inf.* விக்க; to laugh.
 முதுவலிப்பு; laughter.
 முறை; *sub.* 1. *the same as* ஒழுக்கம், manners; morals, legality, lawfulness: வரிசை.
 அநதபபெண்ணைக்கொள்கிறது முறையன்று; it is unlawful to marry that woman, *owing to consanguinity.*
 இதுநல்லமுறையன்று; this is not a proper behaviour.
 இவைநல்லமுறையல்ல; these are not good manners.
 முறைகேடு; *the same as* முறைமசுக்கு.
 முறையிழைத்தல்; a transgressing any rule: *see* விவோமம்.
 முறைமசுக்கு; an unbecoming action.
 முறைமசுக்காய்த்திரிகிறது; to endeavour to seduce.
 முறைமசுக்குகிறது; to act unbecomingly.
 முறைமசுக்குபண்ணுகிறது; to transgress a rule, or duty.
 முறையிலவாதபாவி; a disorderly person, one who transgresses all decency.
 முறைவரிசைதப்புகிறது; *the same as* முறைமசுக்குகிறது.
 2. *the same as* குணம், good nature, good disposition;
 3. *the same as* பழமை, antiquity: ஊழ்;
 முறையினிவைமை; the institution of a rule, or fixing of a law.
 முறையோடேகொடு; give with propriety.
 வழங்குகிறதுமுறை, *or* ஏற்பாடு; established custom, or rule.

4. *the same as* முறைமை, order, regularity: கிரமம். *Sat.*
 5. turns, by which duty, or work, is done; *as* இப்போதெனக்குமுறை; now it is my turn.
 முறைகாக்கிறது; to keep guard, or watch by turns.
 முறைகாய்ச்சல்; an intermitting fever.
 முறையாயிருக்கிறது; to be upon duty by turns.
 விடுமுறை; a holiday.
 வீட்டுமுறை; one's turn to be free from duty.
 6. repetition of any thing, or a reference to repetition; நாலுமுறை; four times: நாலுதரம்.
 7. degrees of relation, either of consanguinity, or affinity. உடன்பிறந்தமுறையாயிருக்கிறாள்; I look upon her as a sister.
 உனக்குமவனுக்குமுறையென்ன; in what degree is he related to you?
 முறையில்வென்குப்பாட்டனாகவேண்டும்; he is my grand-father.
 முறையறிந்துவினயாடுகிறது; to act as becomes consanguinity.
 8. *an expletive*, அசையடைச்சொல்;
 9. a complaint: முறைப்பாடு.
 அறமுறையிடுகிறது; to complain grievously.
 எனமேலேமுறையிடலான்; he has complained against me.
 திருமுறை; "the sacred-complaint," a name given, by *Saivas*, to a book of *Mānica vāsacar*.
 முறைப்படுகிறது, *or*
 முறையிடுகிறது; to complain, to murmur, to find fault.
 முறைப்பாடு; *see* முறை, 9.
 முறையிடுதல்; a complaining, a murmuring: குறை சொல்வல். நீதிதெறிவிளக்கம்.
 முறைவைத்தான்; he has lodged a complaint.
 முறைதெரிந்தோன்; 1. *the same as* சிற்பாசாரி, an architect; 2. *an epithet of* Brahma.
 முறையிலார்; low, and ignorant, people, கீழமக்கள். *Sat.*
 முறைகாக்கிறது,
 முறைகேடு, *and*
 முறைக்காய்ச்சல்; *see under the preceding word.*
 முறைக்கிறது; *v. a. Pr.* கைததேன், *Fut.* கைப்பேன், *Imp.* கை, *Inf.* கைக்க; *commonly, but erroneously, for* விறைக்கிறது, to set, or prick up the ears, as an animal.
 செருப்புநனைந்து முறைத்துக்கொண்டது; the slipper has stretched from having been soaked in water.
 முறைதெரிந்தோன்,
 முறைப்படுகிறது,
 முறையிழைத்தல்,

முறைப்பாடு,
முறைமசக்கு,
முறைமசக்குகிறது,
முறைமை,
முறையிடுகிறது,
முறையிடுதல்,
முறையிலாரி, and
முறையினிலைமை; see under முறை.
முற்; see under முன்.

* முற்கம்; *sub.* a kind of grain: பயறு, Dolichos and Phaseolus. Wils. S. D. p. 684. MUDGA.
முற்கம்; *sub.* a sound made with the tongue like that of a பலவி. or domestic lizard; a cow-herd's note, &c. முற்கு. முற்கம் தெற்கின்றது, or இடுகிறது; to make such a sound. முற்கந்தெற்கிதல்; a making such a sound.

* முற்கரம்; *sub.* a kind of weapon: படைச்சலம். Wils. S. D. p. 684. MUDGARA.

* முற்கலம்; see under உபநிடதம்.
முற்காலம்; see under முன்.
முற்கு; *sub.* a kind of sound: see முற்கம்.
முற்குளம்,
முற்கொழுங்கோல்,
முற்கோபம்,
முற்கோபி,
முற்சனி,
முற்பக்கம்,
முற்படல்,
முற்பிறப்பு, and
முற்புறம்; see under முன்.
முற்ற; see under முற்றுக்கிறது.
முற்றம்; see under முன்.
முற்றல்; *sub.* 1. that which is become old, also the core, the heart, of a tree; 2. the same as முப்பு, old age; 3. see under முற்றுக்கிறது.
முற்றவும், and
முற்றிக்கை; see under முற்றுக்கிறது.
முற்றில்; *sub.* 1. a small winnow; a child's toy; 2. the same as விசாகநாள், Visac'ha the 16th lunar mansion of the Hindus. Sat.
முற்று; see under the following verb.
முற்றுக்கிறது; v. n. Pr. நின்றது, Fut. நயும், Imp. நயு,

Inf. நற்; 1. to end: முடிக்கிறது; 2. to grow ripe: முற்றப்போகிறது; to increase, to profit: Gal. i. 14.
3. to grow incurable;
4. to attain the highest degree, as hatred, முற்றிப்பகை. Besch.
தென்றலமுற்றிப்பெருவகாரமருகும்; the south-wind, having increased, may become a storm: i. q. a mere pleasantry may induce a quarrel.
5. v. a. to surround: வளைக்கிறது, to besiege; முற்ற; *Inf.* used adverbially: wholly, altogether. முற்றமுடிபோகத்தற்காகக்கிறது; to sustain one all his life long.
வழிமுற்றக்கூடவந்தான்; he came along the whole way.
முற்றல்; 1. the same as முடிதல், an ending, a terminating; 2. a blockading, வளைதல். Sat. முற்றவும்; the same as முற்ற.
முற்றிக்கை; the same as முற்றுக்கை.
முற்று; 1. the same as முடிவு, the end; 2. the Imperative of முற்றுக்கிறது.
வினைமுற்று; a grammatical term: see under வினை.
முற்றுக்கை; 1. closeness, distress, want; சாப்பாட்டுக்கொண்குமெத்த முற்றிக்கையாயிருக்கிறது; I am in great distress for food.
2. a siege, a blockade; முற்றிக்கைப்போடுகிறது; to besiege. முற்றிக்கையாயிருக்கிறது; to be besieged. முற்றிக்கைவாங்கிப்போயிறது; the siege is raised.
முற்றுதல்; the same as முடிதல், an ending.
முற்றும்; 1. the same as எல்லாம், all, entirely, utterly; 2. the same as கடை, the end, used like finis at the end of a book; 3 a relative future participle, as முற்றுநகாலத்தில், in the to-be-ending time; 4. the same as மூலநாள், Mula the 19th lunar mansion of the Hindus. Sat.

முற்றுகை,
முற்றுதல், and
முற்றும்; see under the preceding word.

* முனி; *sub.* 1. the same as யானைக்கன்று, an elephant-calf; 2. the same as வில், a bow. Sat.
முனி; *sub.* 1. a tree: Coronilla: அகத்தி;
2. an ascetic, a devotee, a hermit;
3. an arhat, or deified Jaina teacher;
4. a sage, a title applied to the rishis, the Brahmādicas and others. Wils. S. D. p. 684. MUNI.
முனிச்சிகிரட்டன், or முனிநதிரன்; a Bauddha sage. Wils. S. D. p. 685. MUNINDRA.

முனிவன் ; a sage ; முனிவர் ; *pl.* sages.

முனிவர், ஏ ; the seven principal *Rishis* : சத்தவீருடிகள்.

1. அத்திரி, *Atri* ; 2. ஆங்கிரசன், *Angirasa* ;
3. கௌதமன், *Gautama* ; 4. சமதகுகினி, *Jamadagni* ;
5. பரததுவாசன், *Bharadvaja* ;
6. வசிடடன், *Vasishta* ; 7. விசுவாமித்திரன், *Viseamitra*.

Or according to another list.

1. அகத்தியன், *Agastya* ; 2. ஆங்கிரசன், *Angirasa* ;
3. கௌதமன், *Gautama* ; 4. காசிபன், *Casyapa* ;
5. புலத்தியன், *Pulasthya* ; 6. மார்க்கண்டன், *Marcandeya* ; 7. வசிடடன், *Vasishta*.

முனிவர், நக ; the 31 *munis*, or distinguished persons.

1. அகத்தியன், *Agastya* ; 2. அத்திரி, *Atri* ; 3. ஆங்கிரசன், *Angirasa* ; 4. இரணியவன் மாமுனி, *Hiranya* ;
5. உரோமாமாமுனி, *Roma* ; 6. ஏரண்டமாமுனி, *Heranda* ; 7. கலிக்கோட்டுமுனி, *Caluicottu* ;
8. காசிபன், *Casyapa* ; 9. கௌதமன், *Gautama* ; 10. சத்தகூன்முனி, *Suttakun* ;
11. சச்சிதானந்தன், *Sachchidananda* ; 12. சமதகுகினி, *Jamadagni* ;
13. சனகன், *Sanaka* ; 14. சனங்குமாரன், *Sanatcumara* ; 15. சுகன், *Suca* ;
16. ததிமகாமுனி, *Dadhichi* ; 17. துருவாசன், *Durvasa* ; 18. நாரதன், *Nareda* ;
19. பதஞ்சலி, *Patanjali* ; 20. பரததுவாசன், *Bharadvaja* ;
21. பராசரன், *Parasara* ; 22. பம்பாமுனி, *Padma* ; 23. பிருகுமாமுனி, *Bhrigu* ;
24. பிருகிமாமுனி, *Pinaci* ; 25. புலத்தியன், *Pulasthya* ; 26. மார்க்கண்டன், *Marcandeya* ;
27. வசிடடன், *Vasishta* ; 28. வான்மிகன், *Valmica* ; 29. விசுவாமித்திரன், *Viseamitra* ;
30. வியாகிரபாதன், *Vyācrapata* ; 31. வியாசன், *Vyasa*.

5. the Imperative of the following verb.

முனிகிறது ; *v. a. Pr.* னிறதேன், *Fut.* னிவன், *Imp.*

னி, *Inf.* னிப்ப ; 1. to manifest anger : சினககிறது ; 2. to abhor, to detest : வெறுகிறது.

காமத்தைமுனிகிறது ; to hate lasciviousness.

மோகத்தைமுனி ; abhor lust, or sensuality. *Adv.*

முனிதல் ; 1. the same as சினததல், a manifesting anger ; 2. the same as வெறுததல், an abhorring. *Sat.*

முனிவு ; 1. the same as கோபம், anger ; 2. the same as சினம், wrath. *Sat.*

முனிவருமை ; see உயிர்வேதனை, under உயிர்.

முனிஷி ; *sub.* a Moonsee, or teacher of any language. }
முனிதல் ; see under முனிகிறது. *Pers.* }

முனிவருமை ; see under முனிகிறது.

முனிவன் ; see under முனி.

முனிவு ; see under முனிகிறது.

முனை ; *sub.* 1. the same as துளி, the end, or sharpened point ; the tenon, or end, of a timber to be fitted into another timber : *Exod.* xxvi. 17.

இம்முனை, அம்முனை ; this point, that point : *Ps.* xix. 7.

2. the same as பகை, hatred ;

3. the same as உயுத்தம், a battle, fighting ;

முனைமுகத்துநிலவேன் ; stand not in the battle-front. } *Adv.* }

4. the same as முதன்மை, priority ;

5. courage, boldness : துணிவு ;

முனைகேடு ; depression after defeat.

முனையாள்வருகிறது ; to come boldly with spirit.

முனையுள்ளவன் ; a courageous, or heroic, man.

முனைவிழுந்துபோகிறது ; valour becomes prostrate.

6. the same as வெறுப்பு, abomination, abhorrence ;

7. the Imperative of முனைகிறது. *Sat.*

முனை, இ ; the five different ways of procuring a livelihood : சீவன்முனை, *viz.* 1. வாள்முனை, by the sword ;

2. கொழுமுனை, by the plough ; 3. எழுத்தாணிமுனை, by the pen ; 4. கதூர்முனை, by the distaff, and

weaving ; 5. ஊசுமுனை, by the needle.

முனைப்பதி ; the same as பகைவர்மேற்சென்றிருந்தவீடம், an encampment of an army.

முனையிடம் ; 1. the same as பாவதிவதூர், a village in a desert, or barren ground ; 2. a battle-field, or plain.

முனைவர் ; 1. the same as பகைவர், enemies ; 2. the same as முனிவர், sages, ascetics. *Sat.*

முனைவன் ; 1. an epithet of Arhat, or of Buddha ; 2. an enemy.

முனைகிறது ; *v. a. Pr.* னைந்தேன், *Fut.* னைவேன், *Imp.*

னை, *Inf.* னைய ; 1. to be bold, or courageous : துணிகிறது, to advance in the van ; 2. to be angry : கோபிக்கிறது ; 3. to abhor, to hate : பகைகிறது, வெறுகிறது.

முனைதல் ; *verb. noun.* a being bold, angry, &c.

முனைவு ; 1. the same as கோபம், anger ; 2. the same as சினம், wrath ; 3. abhorrence, வெறுப்பு. *Sat.*

முனைகிறது,

முனைகேடு,

முனைதல்,

முனைப்பதி,

முனையிடம்,

முனையுள்ளவன்,

முனைவர்,

முனைவன், and

முனைவு; see under the preceding word.

முன்; 1. *the same as* இனி, after, hence forth: *as*

முன்வருகாரியம்; the thing. which shall come here-
after: இனிவருகாரியம்.

2. *the same as* பக்கம், a side;

3. *the same as* பழமை, antiquity;

4. *the same as* முதல, the beginning;

5. *the same as* மேல, over, above;

6. the seventh case, or local ablative: ஏழனுருபு, *the same as* இடத்தில: *as*

கற்றுமுற்றேன்ருகழிவிரகமம்; i. e. the learned do not
grieve for the past: கடந்தபொனதைகருறித்து
விசனப்படுதல்கறவர்களிடத்திலிலை.

7. *the Imperative of* முன்னுகிறது;

8. before; in respect of time and place: முன்னே, with
the Dative.

This word is declined, as முன்னுகரு, முன்னுலே, *etc.*
and when prefixed to a word beginning with க, ச,
த, ப it is changed in முன், *as*

முற்காலம்; the former time, the time past.

முற்காலத்திலிருந்தமகாத்ருமாககன; the illustrious
of former days.

முற்குளம்; the 20th lunar mansion of the *Hindus*.

முற்கொழுங்கோல்; the 25th lunar mansion of the *Hindus*.

முற்கோபம்; precipitate anger, முன்கோபம்: see முன்
மறம்.

முற்கோபி; a hot-headed, or hasty, man, முன்கோபி.

முற்சனி; the 10th lunar mansion of the *Hindus*.

முற்பக்கம்; the front: முன்பக்கம்;

முற்படல; *the same as* முதல, a preceding, a being
before.

முன்பிறப்பு, or முன்பிறப்பு; a former birth, according to
the metempsychosis.

முன்புறம்; *the same as* முற்பக்கம்.

முன்புறத்திலே; before in front.

முற்றம்; a front yard, or court before a house.

முன்கை; see under கை.

முன்கோபம்; *the same as* முற்கோபம்.

முன்கோபி; *the same as* முற்கோபி.

முன்சொல்; *the same as* பழஞ்சொல், an old word, or
saying. *Sat.*

முன்பக்கம்; *the same as* முற்பக்கம்.

முன்பனி; the former dew in the year; the season of De-
cember and January: மார்த்திதையினபருவம். *Sat.*

முன்பிறந்தாள; *the same as* அக்காள, the elder-sister.
Sat.

முன்பிறப்பு; *the same as* முன்பிறப்பு.

முன்பின்; before and after; as it was before; as usual: *e. g.*

எனக்குமுன்பின்ஆனிலை; I have no one to assist me,
I have no friend.

முன்பினற்றிரகாரம்; a common custom: see அறம்,
under அறகிறது.

முன்பின்செய்திறப்பிசெய்; do as it was always usual.

முன்பின்வாழ்க்கையானபடிபணை; *the same*.

முன்பின்விசாரிக்கிறது; to deliberate with one's self
about a thing.

முன்பு; 1. before and joined with ஆக, or ஆய்;

முன்பாக; before, or in presence of.

அவனுக்குமுன்பாயிருக்கிறது; to be before him.

2. *the same as* பழமை, antiquity; 3. *the same as* பெ

ருமை, greatness; 4. *the same as* வலி, strength. *Sat.*

முன்போல, முன்போலே; as formerly: பழமைப
போலே.

முன்மறம்; a precipitate, and vehement, anger: முற்கோ
பம்.

முன்மறத்திலேசொலவாதே; speak not in anger.

முன்மறமடங்குகிறது; (his) anger has relented.

முன்மறமாயிருக்கிறது; to be passionate, or vehement;
to be raging as a disease.

முன்மறமபணைகிறது; to increase, to make more vio-
lent, or vehement.

முன்மறகிறது; *Pr.* மந்தது, *Fut.* மகரும், *Imp.* ம,
Inf. மக்க; and commonly, முன்மறிகிறது; to

be in violent anger; to grow vehement, or pas-
sionate.

முன்முகப்பு; the front, or fore-part: அசாரம்.

முன்வாய்; 1. the lips; 2. the opposite side to that
whence the wind blows in winnowing corn; see

கூறவாய், under கூற.

முன்வாய்ப்பல்; the fore-teeth.

முன்றதை; *the same as* பாட்டன், a grand-father. *Sat.*

முன்றனை; the hedge, or skirt, or selvage, of a man's, or
woman's cloth: கச்சம்.

அடிமுன்றனை; the edge, of a woman's cloth, worn in-
side.

மேல்முன்றனை; the edge of it, worn upon her shoulder.

முன்றில்; the front yard, or court, முற்றம். *Sat.*

முன்றுதன்; a fore-runner, not of general usage.

முன்றென்றல்; *the same as* தமைபன், an elder brother.
Sat.

முன்னங்கால்; 1. the fore-foot of an animal, or quadru-
ped: 2. the shin, or forepart of the leg.

முன்னங்கை; the arm, from the fingers to the elbow.

முன்னடந்தகாரியம்; a thing, or act, of former times.

முன்னடி; the first part; an entrance-hall in a house.

முன்னடியான்; an image, or statue, placed in front of a fane: *by which its tutelary god, or goddess, may be known.*

சுவாமிவரங்கொடுததாலுமமுன்னடியான்வரங்கொடான்; *Prov.* though the king, or great man, be liberal, the porter will be surly, or will want a bribe.

முன்னணி; the van of an army.

முன்னணியிலேநிற்கிறது; to stand in the fore-front of battle.

முன்னனை; 1. a first-born child: *opp.* பின்னை; 2. a manger, or crib: *in limited usage.*

முன்னந்தம்; the front-appearance.

முன்னம்; *the same as* முன், before.

முன்னநதலை; the fore-head.

முன்னநதொடை; 1. a shoulder, or fore-quarter of mutton, &c. 2. the front of the thigh.

முன்னமே; before, aforetime: முன்னே.

முன்னர்; 1. *the same as* ஆதி, the beginning: முதல்;

2. *the same as* இடம், a place; 3. *the same as* முன், before; 4. *the same as* மெருக, the mind. *Sat.*

முன்னர்விலகரு; a rhetorical, or poetical, figure: *see* அலங்காரம், 35.

முன்னவன்; 1. an epithet of deity *variously applied*;

2. an elder brother: தமையன். *Sat.* 3. the first:

முந்சினவன்.

முன்னவையகதினை; the rule for prognostication: *see* the 12 rules of அகதினை, *under* பொருள்.

முன்னர்; *adverbially, (of incorrect colloquial usage.)* previously.

முன்னரசொல்லுகிறது; to say, or tell, previously.

முன்னறவாங்குகிறது; to take before-hand.

முன்னாக; first, before: *as*

முன்னாகவைக்கிறது; to put, place, or set before, or first, openly.

முன்னாலே; formerly, in former times.

முன்னாள்; 1. the day before, yesterday; 2. the former birth: முன்பகல். தீதிநெறி.

ஞாயிறுக்கிழமைக்குமுன்னாள்சாயங்காலம்; the evening before Sunday.

முன்னாலில்; in former time: முற்காலத்தில்.

முன்னாள்யமனிதன்; an ancient man, a man of ancient probity.

முன்னாள்யிற்பேச்சு; 1. a talk of yesterday; 2. an old saying.

முன்னாள்சாயங்காலம்; yesterday-evening.

முன்னிடுகிறது; 1. to go, or put, before, or forward: *as*

முன்னிட்டகாலபின்னாகுவாங்கு; retrace the step.

2. to let one go first: *as*

ஒருத்தரைமுன்னிட்டு; through one's intercession.

ஒருத்தரைமுன்னிட்டுப்போகிறது; to follow behind one who goes in front.

வாசலிலவனைமுன்னிட்டுப்போனான்; at the door he (*politely*) let him go in first. *Besch.*

முன்னிடடி; a crib, or a manger, *in which food is put before animals*: முன்னனை. *Besch.*

முன்னிருப்பு; that which was before, goods acquired before: பூர்வஸ்தி.

முன்னிருப்பிலெடுக்கிறது; to give of that which has been before acquired.

முன்னிலை; 1. *the same as* துணைககாரணம், the instrumental, or secondary, cause; 2. the 2d person in *Pronouns*: மூலிடத்தொனறு: *see* இடம், *and in verbs* a person. *Sat.* 3. help, defence, security, warranty.

முன்னிலைப்பாடு; *the same as* பினை.

முன்னிலைப்பாடாயிருக்கிறது; to give security for payment, to bail.

முன்னிலையசைச்சொல்; an expletive attached to the 2d per. singular: *as* மியா, இதை.

முன்னிலைவல்; *the same as* தமையன், the elder brother. *Sat.*

முன்னிற்கிறது; to stand before, to protect.

அஞ்சாமல்வா, எல்லாந்துக்கும்நானே முன்னிற்பேன்; fear nothing, but come. I shall protect, or defend, thee *Besch.*

உனக்குமுன்னினறு; before thee, in thy defence.

முன்னவனே முன்னினறு முடியாத பொருளுளவோ; God being before us, will there be any thing which we may not perform? *comp.* Rom. viii. 31.

முன்னிற்கிறவன்; a bail, one who speaks, or acts for another; a protector in danger: முன்னிலையாய்திற்கிறவன்.

முன்னுகிறது; *Pr.* என்னன், *Fut.* ஆவேன், *Imp.* ஆ, *Inf.* ன; 1. to precede, to come near; 2. to think.

முன்னல்; 1. *the same as* நினைதல், a thinking;

2. a preceding. *Sat.*

முன்னாமை; 1. non-precedence; 2. absence of thought. முன்னுமின் ஆம்; before, and behind; in front, and in rear; afore and after.

முன்னால்; the first rule, *i. e.* the law of God: கடவுள் மொழிந்ததால்.

முன்னாற்கேள்வன்; God; the Lord of the law, வேதத்துக்குநாயகன்.

முன்னே; see முன்னமே.

முன்னேரம்; the evening-twilight: opp. பின்னேரம், the morning-twilight.

முன்னே; 1. the same as அக்காள், the elder sister; 2. the same as அண்ணன், the elder brother; 3. the same as பழமை, antiquity. Sat.

முன்னேநாள்; the day before; or yesterday: நேருனல்.

முன்னையது; that which is former, or before, in time, or place.

முன்னையைப்பார்க்க; more than before.

முன்னோர்; 1. the same as மந்திரிகள், a king's ministers; 2. predecessors, ancestors: பெரியோர்.

முன்னோன்; 1. the same as கடவுள், God who is before all. Sat. 2. the same as விநாயகன், Ganēsa.

முன்கை,
முன்கோபம்,
முன்கோபி,
முன்சொல்,
முன்பனி,
முன்பாக,
முன்பிறந்தாள்,
முன்பு,
முன்மறக்கிறது,
முன்மறம்,
முன்முகப்பு,
முன்வாய்,
முன்வாய்ப்பல்,
முன்றதை,
முன்றனை,
முன்றில்,
முன்நூதன்,
முன்றேற்றல்,
முன்னங்கால்,
முன்னங்கை,
முன்னடி,
முன்னடியான்,
முன்னணி,
முன்னனை,
முன்னந்தம்,
முன்னந்தலை,
முன்னந்தொடை, and

முன்னமே; see under முன்.

முன்னம்; sub. 1. see under முன்; 2. the same as கருத்து, thought, intention; 3. the same as மனம், mind; 4. the same as சேகிரிமரம், a tree: Mimosa L.

முன்னர்,
முன்னர்விலக்கு,
முன்னல்,
முன்னவன்,
முன்னவையகத்தினை,
முன்னற,
முன்னாக,
முன்னமை,
முன்னாலே,
முன்னாள்,
முன்னிடுகிறது,
முன்னிட்டி,
முன்னிருப்பு,
முன்னிலை,
முன்னிலைப்பாடி,
முன்னிலையசைச்சொல்,
முன்னிலவல்,
முன்னிற்கிறது,
முன்னிற்கிறவன்,
முன்னுகிறது,
முன்னூல்,
முன்னூற்றுகள்வன்,
முன்னே, and
முன்னேரம்; see under முன்.

முன்னே; sub. 1. the name of a tree: Premna integrifolia L.

முன்னையலை; its leaves, used as potherbs.

எருமைமுன்னே; a tree: Premna maysorensis. Rottler.

காட்டுமுன்னே; a shrub; Croton repandum. Rottler.

பசுமுன்னே; a variety of Pr. integrifol: with smaller leaves.

பெய்முன்னே; a tree: Caltia orientalis L.

2. see under முன்.

முன்னேநாள்,
முன்னேயது,
முன்னோர், and
முன்னோன்; see under முன்.

மு.

மு; 1. a syllabic letter, compounded of ம் and ஊ; 2. the Imperative of முகவெறு; 3. adj. old; 4. adj. three, third.

முகடுகு, or திரிகடுகு; see கடுகம், க. under கடுகம்.

முகண்ணர்; sub. appel. three-eyed one, an epithet of Siva, Vináyaca and Vira Bhadra.

முகக்கணி; sub. appel. three-eyed (fem.) one, an epithet of the Sacti of Siva, as Cáli, and Parvati. Sat.

முகக்கலம்; thirty six Maracals, or bushels: see under கலம்.

முக்காதவர்; three friends, forming a triple tie, usually explained of husband, male friend, and son. Sat. see காதலன், under காதல்.

முக்காலம்; 1. three different times: see மூன்றுகாலம், under காலம்; 2. the three tenses in Grammar, past, present, future.

முக்காலி; a tripod, or table with three feet, used for meals.

முக்கால்; three fourths; see கால், 17. a fourth part.

முக்குடுமி; 1. the same as குலம், a trident; 2. a triple lock of hair, worn by some classes of people, one on the crown, and one on each temple.

முக்குடைச்செவ்வன்; one who has three umbrellas, an epithet of Arhat.

முக்குணம்; the three natural dispositions: see under குணம்.

முக்குளம்; three reservoirs; a name of a village, reputed to unite the Yamuna, the Sarasvati, and Ganga rivers.

முக்குற்றம்; three kinds of guilt: see under குற்றம்.

முக்குற்றங்கடிகர்த்தோன்; he that is exempt from the triple-guilt: an epithet of God; and applied to Buddha.

முக்குடலி; the same as பரணிநாள், Bharani, the second of the lunar mansions.

முக்கோணம்; a triangle: see திரிகோணம், under கோணம்.

முக்கோல்; the same as திருவோணம், see under திரு.

முக்கோற்பகவர்; see திரிதண்டசுநதியாசிகள், under சுநதியாசி.

முக்கசத்தி; the three powers: see under சத்தி.

முக்கசத்தி; 1. see under சத்தி, 5; 2. three periods of the day, morning, noon, evening.

முக்கடர்; see கடர், க: under கடர்.

முக்கெயல்; the same as முத்தொழில், v. sequ:

முச்சொல்லவகாரம்; a rhetorical figure; a word, or phrase, capable of three meanings, ex: மாதவகன்;

1. a possessor of an elephant; 2. a possessor of gold;

3. an epithet of Siva as possessor of Parvati.

முத்தமிழ்; the three different kinds of the தமிழ் language: see under தமிழ்.

முத்தானம்; the three ways of bestowing gifts: see தானம், க: under தானம்.

முத்தி; the three household fires: மூன்றகிணி.

முத்தொழில்; the three kinds of divine action: see தொழில், 2.

முத்தொழிலோர்; the same as வைசியர்பொது, a triple class of people comprising agriculturists, traders, herdsmen.

முத்தொழிப்பகவன்; God as creating, preserving, destroying.

முத்தாழி; three measures: see under நாழி.

முத்தீர்; the same as கடல், the sea, so called as it contains three different waters: 1. rain; 2. river-water; 3. the water of the abyss; and has three different qualities; 1. to produce; 2. to preserve; 3. to destroy.

முத்தால்; the three different rules, or sciences: see தால், க. under தால்.

முத்தூறு; three hundred.

முப்பகை; the three enemies; see பகை, க. under பகை.

முப்பது; thirty.

முப்பலை, or திரிப்பலை; the three medicinal fruits: see under பலம்.

முப்பழம்; the three chief kinds of fruits, as plantains, mangoes, and jaca fruits. Arto: integ:

முப்பழமுஞ்சோ அம்போடுகிறது; lit. to serve up rice and the best fruits: met. to treat hospitably.

முப்பாட்டன்; see under பாட்டன்.

முப்பால்; the three genders: see under பால், a part.

முப்பாலினம்; see under இனம்.

முப்பிணி; the three kinds of sickness: see பிணி, க. under பிணி.

முப்புடி; the three qualities: see திரிப்புடி, under திரி.

முப்புரம்; the three cities: see திரிப்புரம், under புரம்.

முப்புரி; a three-fold cord: see under புரி.

முப்புரிநூலோர்; the same as பார்ப்பார், Brahmans who wear a three-fold cord.

முப்புள்ளி; the same as ஆத்தவெழுத்து, the letter ஃ.

முப்பேதம்; the three differences: see under பேதம்.

முப்பொறி; the three properties: see under பொறி.
 முமமடி; three together, three of each, three parts.
 முமமணிககோவை; see பிரபந்தம், 8.
 முமமணிமாலை; see பிரபந்தம், 30.
 முமமண்டலம்; the three regions: see மண்டலம், ௩.
 under மண்டலம்.
 முமமலம்; the same as முககுறறம்.
 முமமீன்; see யிருகசீரிடம், under யிருகம்.
 முமமூர்த்தி; see under மூர்த்தி.
 முமமூவர்; three together, or by threes.
 முமமூனறு; 1. three-fold: முமமடி; 2. three times three, or nine.
 முமமை; the three different states of existence: 1. உமமை, the former birth, or state prior to the present; 2. இமமை, the present state of existence; 3. மறுமை, futurity. Sat.
 மூவணை; see அணை, a yoke of oxen.
 மூவரசர்; the three famous kingly-races: see under அரசன்.
 மூவர்; three persons, also the Trimurti, or in general a triad of persons.
 அவர்கள்மூவரும்; all three of them.
 மூவாடடை; adj. of or belonging to three years: comp. அறறை, under அனறு.
 மூவிசை; the three different parts in music: comp. under இசை.
 மூவிடம்; the three persons in grammar: comp. under இடம், a person.
 மூவிலைவல்; the same as குலம், a trident. Sat.
 மூவுலகம்; the three worlds: comp. under உலகம்.
 மூவைநது, மூவாறு, மூவேழு, &c. in arithmetic three times 5, 6, 7, &c. by multiplication.
 மூன்று; three.
 மூன்றகுகிளி; the three household fires: see under அகுகிளி.
 மூன்றத்தொருபங்கு; the third part: Numbers xv. 6.
 மூன்றாம்; the third.
 மூன்றாகால்; see கால், 18. a degree of consanguinity, and 16. a pole for supporting a marriage Pandal, or booth.
 மூன்றாமெழுத்தொன்றெதுகை; see under எதுகை.
 மூன்றம்மடிக்கிறது; to treble a thing, to make it three-fold.
 மூன்றாவது; thirdly.

* முகம்; *sub.* dumbness, muteness, speechlessness, *meton.* a dumb person. Wils. S. D. p. 686. МУСА.
 முகன்; *masc.* a dumb man.
 முகை; the same as ஊமை, a dumb person: *com. gen.*

* முகன், and
 * முகை; *v. supra.*
 முக்கணங்கயிறு,
 முக்கந்தண்டு,
 முக்கரிகத்தி,
 முக்கறை,
 முக்கறைச்சி,
 முக்கறையன்,
 முக்காங்கயிறு,
 முக்கிரட்டை, and
 முக்கிவி; see under முக்கு.
 முக்கிறது; *v. n. Pr.* ந்தன், Fut. ப்பேன், Imp. லு, Inf. க்க; 1. to grow old: மூப்பாகிறது, வயசுகொடுகிறது; 2. to end: முகுகிறது.
 மூதாதை; the same as பாட்டன், a grand-father. Sat.
 மூதேவி; see மூத்தவள்.
 மூத்தமையன்; the first of the elder brothers.
 மூத்தபிள்ளை; the first-born child.
 மூத்தமகன்; the first-born son.
 மூத்தல்; a being old: முதுமைபுறம்.
 மூத்தவள்; the same as மூதேவி, the elder sister of Lacshmi.
 மூத்தவன்; one who is older in age than another, or a superior, or an ancestor.
 மூத்தாள்; 1. the same as அக்காள், the elder sister; 2. the same as கிழவி, an old woman; 3. the same as தலைவி, a directress, a matron, the head of a household. Sat.
 மூத்தோன்; 1. the same as அண்ணன், the elder brother. Sat. 2. the same as விநாயகன், the elder son of Siva. Sat. 3. an elder, a senior.
 மூத்தோர்; *pl.* fore-fathers, ancestors.
 மூத்தோர்சொல் வார்த்தையயிர்தம்; a saying of ancestors is nectar.
 மூப்பு; 1. the same as தலைமை, superiority, pre-eminence; surveyorship; 2. the same as முதுமை, old age, oldness: கிழமை. Sat.
 மூப்பன்; 1. one who presides over herdsmen, or plough-men, or பள்ளர். Besch. 2. an elder, a president.
 மூப்பர்; *pl.* elders in age, or dignity: மூப்பானவர்கள்.
 மூப்பாயிருக்கிறது; to be of an old age; to excel others.
 மூப்பானகவாமி; a principal officer, a governor in the Travancore country. Besch.

மூப்பி; a maid of honor; a lady; a woman of distinction; மூப்பிகள், மூப்பிமாள்; pl.

மூவாமுதல்; God, who never grows old, and never ceases to be: மூப்பிலவாதகடவுள், and முடிவிலவாதகடவுள்.

மூக்கு; sub. 1. the nose; 2. the bill, or beak, of a bird: பறவைமூக்கு; 3. the mouth of a trumpet, &c. 4. the nozzle, or outstanding lip, of a lamp, or any other vessel.

மூக்ககூறுகயிறு; see மூக்காங்கயிறு.

மூக்கத்தண்டு; the bridge of the nose.

மூக்கரிக்கத்தி; an instrument for nipping Betel-leaves: வெற்றிலைகிள்கூறுகருவி; see குளிசி.

மூக்கறை; com. gen. a person with an amputated nose.

மூக்கறையன், or மூக்குறையன்; (erroneously) and மூக்கறையாமிருக்கிறவன்; a man who has no nose: comp. முகுரம்.

மூக்கறையனாகருவாழ்க்கைப்படடாக்கீழ்முனனுமபோகக்கடாதுயினனுமபோகக்கடாது; a woman married to a noseless man can neither go forward nor backward. A phrase, applied by servants to a fickle-minded master.

மூக்கறைச்சி, or

மூக்கறைப்பென்; a woman without nose, from amputation, or disease.

மூக்காங்கயிறு, or மூக்ககூறுகயிறு; the rope, or string, which is put through a bullock's nose, as a bridle.

மூக்காங்கயிறுக்குத்திறுது; to perforate a bullock's nose, for putting a string through it: Job. xl. 19.

மூக்கிரடடை; a plant: Boerhaavia diffusa.

மூக்கிலி; a plant: Portulaca meridiana: சொக்கை.

மூக்குத்திறுது; to perforate the nose of a child, with an accompanying ceremony intended as a preservative of its life.

மூக்குநீறுதுகிறது, or நேறிப்போடுகிறது; to blow the nose.

மூக்குச்சளி, or மூக்கூளை; the mucus of the nose.

மூக்குத்தன்கு; a gold ring worn in one nostril, by some women.

மூக்கைத்தட்டிக்கொள்கிறது; to whet the beak as a bird.

மூக்கொற்றி; a gold ring, set with a stone, or jewel.

மூக்கொற்றிப்போடிகுக்கிறது; to wear a gem-ring in the nose.

மூக்கொற்றிக்காய்; the unripe fruit of the Thunbergia Racemosa, used in culinary preparations.

மூக்கொற்றிக்கோரை; a grass: see under கோரை.

மூக்கொற்றிப்பூடு; a plant: Inula Ind:

துவலிமூக்கு, or சிலலிமூக்கு; a bleeding at the nose.

காக்காய்மூக்கன்; a man with a sharp aquiline nose: lit.

crow-beaked one; chiefly of nursery, or fabulous, usage.

சில்லிமூக்கு; see தில்லிமூக்கு.

மூக்குச்சளி,

மூக்குத்தன்குக்கு,

மூக்கூளை,

மூக்கொற்றி,

மூக்கொற்றிக்காய்,

மூக்கொற்றிக்கோரை, and

மூக்கொற்றிப்பூடு; see under the preceding word.

மூக்கிலரிசி, and

மூக்கிலுப்பு; v. infra.

மூக்கில்; sub. a lofty and graceful cane, the Bamboo: Bambusa arundinacea.

மூக்கிலரிசி; its seed freed from the husk.

மூக்கிலுப்பு; a medicinal salt; Tabaxir, (or Tabaschir, Arabic. see Ainslie. M. M. H. p. 46.)

மூக்கில்நெல்; the seed of the Bamboo with the husk; eaten by those who live in a hilly country: குறிஞ்சியுணவு.

மூக்கிற்புதர்; a thicket of Bamboo-canes.

மூக்கிற்போத்து; a cluster of Bamboo saplings, springing from a common root.

மூக்கிற்படி; a Bamboo-stick, or pole.

பாம்புகுரராசாமூக்கிற்படி; a Bamboo-rod is a king for a snake.

விஷமூக்கில்; a plant: Crinum Asiatic:

வேலிமூக்கில்; a plant: Justicia Betonica.

மூக்கில்நெல்,

மூக்கிற்புதர்,

மூக்கிற்போத்து, and

மூக்கிற்படி; see under the preceding word.

மூங்கு; sub. a kind of lentils: Phaseolus mungo: சிறுபயறு, பச்சைபயறு, பாகிப்பயறு. Besch.

மூங்கை; sub. the same as ஊமை, a dumb-person. Sat. மூசல், and

மூசாப்பு; v. sequ:

மூசுகிறது; v. n. Pr. சினேன், Fut. சுவேன், Imp. ச, Inf. ச; 1. to die: சாகிறது, to be destroyed, or spoiled, கெடுகிறது. கறிமூசுப்போயிறது; the made dish is spoiled; 2. to press, to throng: நெருங்குகிறது, மொய்க்கிறது.

மூசல்; 1. the same as சாதல், a dying: கெடுதல், a perishing, or a being spoiled; 2. the same as மொய்தல், a thronging: நெருங்கல். Sat.

மூசாப்பு; a cloudy, and rainy, sky, when the clouds are cumulous: மெகவகனமூசியிருக்கிறது.

மூசாப்பாயிருக்கிறது; to be very cloudy.

மூசாப்புவாங்குகிறது; the heavy clouds are dispersed; the term is applicable to a peculiarity of tropical rains when clouds, surcharged with rain, rapidly approach, and pass away.

மூசை; sub. an earthen mould, for casting melted metals: மட்கூகை.

மூச்சடக்குகிறது,

மூச்சடைக்கிறது,

மூச்சடைப்பான், and

மூச்சடைப்பு; see under the following word.

மூச்சு; sub. the same as உயிர்ப்பு, breath, or respiration: சுவாசம். Sat.

மூச்சாப்பிடுகிறது; to read without stopping.

மூச்சடக்குகிறது; to stop, or suppress, the breath.

மூச்சடக்கொள்கிறது; to keep back the breath.

மூச்சடைக்கிறது; the breath labors, as in asthma, &c.

மூச்சடைத்துக்கொள்கிறது; to be short of breath.

மூச்சடைப்பான், or

மூச்சடைப்பு; difficult, and short, respiration; asthma.

மூச்சுத்தாங்கல்; shortness of breath: மூச்சடைப்பு.

மூச்சுபிடுகிறது; 1. to stop, or suppress, the breath;

2. to be short of breath.

மூச்சுவாங்குகிறது; to draw, or fetch, breath.

மூச்சுவிடுகிறது; to breathe, to respire.

மூச்சுவிடாமற்பேசுகிறது; to speak without stopping.

மூச்செறிகிறது; the same as மூச்சுவிடுகிறது.

மூச்செறிதல்; a breathing. நீதிநெறிவிளக்கம்.

மூச்சொடுங்குகிறது; to breathe short, to expire, to

breathe the last: மூச்சொடுங்கிமாளுகிறது: Lament.

i. 19.

மூச்சொடுங்கிவருகிறது; to be near expiring.

மூச்சுத்தாங்கல்,

மூச்சுபிடுக்கிறது,

மூச்சுவாங்குகிறது,

மூச்சுவிடுகிறது,

மூச்செறிகிறது,

மூச்செறிதல், and

மூச்சொடுங்குகிறது; see under the preceding word.

* மூவுகம்; sub. 1. a subdivision of the ancient Malayala country; 2. see மூடகம். Wils. S. D. p. 688. MUSHICA.

மூஞ்சல்; see under மூஞ்சுகிறது.

மூஞ்சி; sub. the face of a beast; and, in contempt, that of men.

மூஞ்சியிற்காறியுமிடுகிறது; to spit out before one's face.

மூஞ்சுகண்டுக்கிறது; to contract the face through anger, or scorn. Sat.

மூஞ்சுகிறது; v. n. Pr. சினேன், Fut. சுவேன், Imp. ச, Inf. ச; to press, to throng, to swarm.

மூஞ்சல்; the same as மொய்த்தல், a thronging, &c. மூசல்.

மூஞ்சுறு; sub. the same as சுகந்தரி, a musk-rat, or blind-mouse. Sat.

மூடத்தனம்; see under மூடன்.

* மூடம்; 1. see மூடன்; 2. see under மூடுகிறது.

மூடல்; see under மூடுகிறது.

* மூடன்; (pl. மூடர்,) sub. an ignorant, foolish, or stupid, man. Wils. S. D. p. 686. MUD'HA.

மூடை; fem.

தீர்மூடன்; an idiot, one excessively doltish, or stupid.

மூடம்; 1. foolishness, stupidity;

மூடத்தனம்; stupidity: மெளடடியம்.

மூடாத்துமர; lit. a stupid soul; i. e. a dunce, or blockhead.

2. see under மூடுகிறது.

மூடாத்துமர; see under the preceding word.

மூடி; see under மூடுகிறது.

* மூடிகம்; sub. 1. the same as எலி, a rat; 2. the same as பெருச்சாளி, "a bandicoot," a very large kind of rat.

மூடிக்கொள்ளுகிறது; v. infra.

மூடுகிறது; Pr. டினைன், Fut. டுவேன், Imp. டு, Inf. ட; and மூடிப்போகிறது; v. a. and v. n. to remain, or be, covered, or concealed.

கண்ணமூடுகிறது; 1. to close one's eye; 2. to close another's eye.

வாயைமூடுகிறது; to hold the tongue.

மூடம்; an obscure, or dark, sky.

மூடல்; the same as மூடுதல், a covering over. Sat.

மூடி; the cover of a chest, basket, pot, &c.

மூடிக்கொள்கிறது; reflex-verb, to cover one's self, to wrap one's self up; frequentative v. to lie, or remain, long covered, as with ignorance, darkness, &c.

மூடியிருக்கிறது; to be covered.

அஞ்ஞானமெங்குமூடியிருக்கிறது; all is covered with the shadows of ignorance.

மூடிவைக்கிறது; to cover some thing; to conceal any thing; to shut up.

மூடுசீலை; a wrapper, a cloth to cover any thing.

மூடுகூன்; a brick-kiln.

மூடுதல்; a covering; கவிததல்.

மூடுதலை; a coverlet, a cover-cloth.

மூடுபனி; a mist, a thick fog.

மூட்டம்; 1. that which is covered. *Sat.*

2. a fire covered, so as to yield much smoke, *also*, a bonfire;

கொசுமூட்டம்; a fire, to smoke away musquitos.

போதிமூட்டம்; an *Indra*-bonfire, usually kindled, the day before the *pongol* festival.

மூட்டம்போடுகிறது; to heap fuel on a fire, or bonfire.

3. a covering of a heap of corn, with straw and mud;

மூட்டங்கலைக்கிறது, *or*

மூட்டமயிரிக்கிறது; to break up the said covering.

வான்மூட்டமாயிருக்கிறது; the sky is overcast, or cloudy: மூசாப்பாயிருக்கிறது.

மூட்டு; 1. the same as குதிரைக்கடியவானம், the bridle, or bit, of a horse;

2. the same as சந்தி, a joint, an articulation, a knuckle;

மூட்டிலடிக்கிறது; to beat upon the knuckle, or joint.

மூட்டிலேபடுகிறது; to hurt, or injure, a joint.

3. the same as மூட்டம், a covering;

மூட்டுபோடுகிறது; to cover.

மூட்டைத்திருப்புகிறது; 1. to take off, and cover again, the roof of a house; (*from* மூடு, a covering.) 2. to wrest one's neck, (*from* மூட்டு, *or* சந்தி.)

4. the Imperative of the following verb.

மூட்டுவது; *Pr.* மடினேன், *Fut.* மடுவேன், *Imp.* மடு, *Inf.* மட;

1. to join, or link together: சேர்க்கிறது, to sew together: கைக்கிறது;

கயிறறைமூட்டுகிறது; to join cords together.

2. to kindle: மூள்விகிறது, to cause to increase, as a flame, to cherish.

நெருப்பைமூட்டிவிடுகிறது, *or* பறறவைக்கிறது; to kindle a fire.

3. to raise a quarrel among people, சண்டைமூட்டிவிடுகிறது; *also* to stir up to anger.

மூட்டல்; 1. the same as இசைத்தல், a conjoining. *Sat.* 2. an increasing, a cherishing. நீதிநெறிவி.

மூட்டுதல்; the same as மூட்டல், a conjoining. *Sat.*

மூடுதலை,
மூடுசூலை,
மூடுதல்,
மூடுதலை,
மூடுபனி,

மூட்டம்,

மூட்டல்,

மூட்டு,

மூட்டுகிறது, *and*

மூட்டுதல்; see under the preceding verb.

மூட்டுப்பூச்சி, *or* முகட்டுப்பூச்சி; *sub.* a bug.

மூட்டை; *sub.* a load, carried in a sack, a bale.

மூட்டைக்காரன்; a porter. *Sat.*

மூட்டைக்காரன்; *v. supra.*

மூதணங்கு; see under முது.

மூதலிக்கிறது, *or* முதரிக்கிறது; *recte.* முகதலைக்

கிறது; see under முகம்.

மூதறிவு; see under முது.

மூதா; *sub.* the same as தம்பலப்பூச்சி, a beetle. *Acarus*, see இறதிரிச்சம்.

மூதாக்கள், *and*

மூதாட்கள்; see under முது.

மூதாதை; see under மூக்கிறது.

மூதிரி; *sub.* the same as எருமை, a buffalo. *Sat.*

மூதிரை; *sub.* the same as திருவாநிலாநாள், *Ardra*;

the sixth lunar mansion of the *Hindus*.

மூது, *and*

மூதுரை; see under முது.

மூடுதவி; see under மூக்கிறது.

மூதை; see under முது.

மூதை; *sub.* a ground cleared of wood; and, by burning,

made ready for tillage: முதை.

மூத்தத்தமையன்,

மூத்தபிள்ளை,

மூத்தமகன்,

மூத்தல்,

மூத்தவள்,

மூத்தவன், *and*

மூத்தாள்; see under மூக்கிறது.

* மூத்திரக்கிருச்சம், *and*

மூத்திரப்பை; see under the following word.

* மூத்திரம்; *sub.* urine: சிறநீர். *Wils. S. D. p. 686.*

MUTRA.

மூத்திரக்கிருச்சம்; strangury. *Wils. S. D. p. 686.*

MUTRACRICH'HA.

மூத்திரங்கழிக்கிறது; to urinate involuntarily.

மூதிரப்பை; the bladder.

மூதிரமபெய்கிறது; to make water.

மூத்தோர்,

மூத்தோன்,

மூப்பர்,

மூப்பன்,

மூப்பி, and

மூப்பு; see under மூக்கிறது.

மூப்பிறது; v. n. Pr. மூத்தேன், Fut. மூவேன், Imp. மூ, Inf. மூ; to cover: மூடுகிறது.

மூப்பதல்; the same as மூடுதல், a covering. Sat.

மூப்பதல்; v. supra.

மூரல்; sub. 1. the same as கிரிப்பு, laughter, smiling;

2. the same as சோறு, boiled rice; 3. the same as பல், a tooth. Sat.

மூரி; sub. 1. the same as எருது, an ox, a bullock;

2. the same as எருமை, a buffalo; 3. the same as சோம்பல், laziness, apathy, numbness through idleness; 4. the same as நெரிவு, a crack, a breach; 5. the same as பழமை, antiquity, oldness; 6. the same as பெருமை, greatness; 7. the same as வலி, strength. Sat.

8. unevenness of a palm-leaf;

மூரியோலை; an uneven palm-leaf, used in writing: மூடகோலை.

* மூர்க்கம்; sub. 1. foolishness, ignorance, stupidity. Wils.

S. D. p. 687. MURCH'HA. 2. the same as சவஞ்சாதிப்பு, obstinacy, opposition from hatred; 3. the same as தாகப்பாம்பு, an earth-worm, a belly-worm. Sat.

4. rage.

சாதிக்கா மூர்க்கித்ததுகள்; the people raged: Ps. xlv. 6.

மூர்க்கக்குதிரை; a vicious horse.

மூர்க்கத்தனம்; obstinacy, opposition.

மூர்க்கமாய் நுகுகிறது; to be obstinate, or foolish.

மூர்க்கமான வெறி, or

மூர்க்கவெறி; fury, ungovernable passion.

மூர்க்கன்; masc. an obstinate man.

மூர்க்கை; fem. an obstinate woman.

மூர்க்கம்; neut. an obstinate beast, or thing.

மூர்க்கர்; low, ignorant people, கீழ்மக்கள். Sat.

மூர்க்கரோடினாங்கசேல்; join not with bad, or foolish, men. Avv.

மூர்க்க மூமுதலையுங்கொண்டது வீடா; an obstinate man, and a crocodile, will not leave that which is seized.

மூர்ச்சிக்கிறது; v. n. to swoon away, to fall into a swoon.

மூர்ச்சை; a swoon; a swooning; a fainting fit; loss of consciousness: தீனையும்புகிசெட்டகை. Sat.

Wils. S. D. p. 687. MURCH'HA.

மூர்ச்சைதெனிகிறது, or தெனியதுவருகிறது; to recover out of a swoon.

மூர்ச்சைபட்டுப்போகிறது,

மூர்ச்சைபோகிறது, and

மூர்ச்சையாய்விழுகிறது; the same as மூர்ச்சிக்கிறது.

மூர்ச்சையாய்க்கிடக்கிறது; to lie in a swoon.

மூர்ச்சைவாயு; a wind in the body, stated to cause swooning.

* மூர்ச்சை, and

* மூர்ச்சைவாயு; see under the preceding verb.

* மூர்த்தம்; sub. 1. a division of time, two Hindu hours:

இருக்கடிக்கைப்போடுது, the $\frac{1}{30}$ of a natural day, or 48 minutes. In usage it also means an astrologically propitious time. Wils. S. D. p. 686. MURURTTA. 2. that which has a form, shape, or body: உருவமுடையது.

Wils. S. D. p. 687. MURTTA. 3. the head: தலை.

Wils. S. D. p. 687. MURDDHAN.

மூர்த்தம், அ; the eight forms of Siva: see அஷ்டமூர்த்தம், under அஷ்டம.

* மூர்த்தி; sub. 1. the body, figure, form, or shape. Wils.

S. D. p. 687. MURTTI. Gr: $\mu\rho\rho\theta\eta$. 2. the same as அருகன், Arhat; 3. Siva, சிவன்; 4. Buddha, புத்தன். Sat.

உமமூலையமூர்த்திவந்தத்தால்; by your gracious auspices, lit. by your form, or presence: see Camp. Tel. Diet. p. 470.

மும்மூர்த்திகள்; the three superior Hindu deities, சீரம.

Brahma; விஷ்ணு, Vishnu; and உருத்திரன். Rudra; the Hindu-Triad, or Brahma, Vishnu, Rudra.

மூர்த்திகள்; 1. the same as குமரன், Cumara, the younger son of சிவன், Siva; 2. the same as வயிவன், Bhuirava, a form of Siva. Sat.

மூர்த்திதரிப்புகிறது; to put on a figure, or form; to consecrate an image, or to cause the tutelary deity to dwell in it.

* மூர்த்திகள்; v. supra.

* மூர்த்தினி; sub. the same as தலை, the head. Sat.

* மூலகந்தம்; see under மூலம்.

* மூலகம்; sub. 1. a root; (from மூலம், which see) கெருகு. Wils. S. D. p. 688. MULACA. 2. the radish: Raphanus sativus: முள்ளகடு.

* மூலவிதானம்,

* மூலதனம்,

- * மூலதிரவியம்,
- * மூலபலம்,
- * மூலபாஷை,
- * மூலபாடை,
- மூலப்படை,
- * மூலப்பிரகிருதி, and
- * மூலமந்திரம்; see under the following word.
- * மூலம்; *sub.* 1. the same as காரணம், origin; ground, or bottom of a thing. Wils. S. D. p. 688. MULA. அவன் மூலமாய்; by his means, or intercession. ஆதிமூலம்; the first cause; an epithet of *Vishnu*. இவனாகுதமூலம்; he is the cause, or the author of it. திருமூலம்; entire destruction. பண்டையகங்காரமூலம்; money is the origin, or principal cause, of pride. *Besch.*
- 2. the same as கிழங்கு, a bulbous root;
- 3. the same as முதல், a principal sum, or capital; மூலியம்; the same as விலை, price. Wils. S. D. p. 688. MUYA. மூலதனம், or மூலதிரவியம்; 1. a capital, or stock; 2. a treasure accumulated by ancestors. Wils. S. D. p. 688. MULADHANA, or MULADRAVYA.
- 4. the same as வேர், the root of a tree, or plant;
- 5. *Mula*, the 19th lunar mansion of the *Hindus*: மூலநாள், 4 stars in Scorpio. *Besch.*
- தசமூலம்; the ten kinds of medicinal roots, or those of
 1. the *Mimosa flexuosa*: வாகை;
 2. *Jasminum angustifol*: மூலவே;
 3. *Bignonia chelenoides*: பாதிரி;
 4. *Tribulus terrestris*: நெருஞ்சி;
 5. *Pavonia odorata*: பேராமுடடி;
 6. *Crataeva religiosa*: கூவினை;
 7. *Pavonia zeylanica*: சிறகுமுடடி;
 8. *Solanum Indicum*: சிறுவழுதுனை;
 9. *Solanum Jacquini*: கண்டகத்தரி, and
 10. *Gmelina asiatica*: குமீழ்: *comp.* அஷ்டாதசமூலம், the 18 kinds of medicinal roots, under அஷ்டம்.
- மூலகந்தம; 1. the same as வெட்டிவேர், *Andropogon muricatum*, a grass; 2. the root of trees, and plants.
- மூலஸ்தானம்; 1. the principal seat, or interior place, of an image; 2. a king's residence.
- மூலநாள்; see மூலம், 5.
- மூலபலம்; the main body, or head quarters of an army, from which detachments are sent.
- மூலபாஷை, or
- மூலபாடை; the original language, the *Pāli* is so termed by the *Bauddhas*.
- மூலப்படை; the same as மூலபலம்.
- மூலப்பிரகிருதி; see under பிரகிருதி.

- மூலமந்திரம்; the principal mystic formule, of each sect, as distinguished from the *Gayatri* proper to all *Hindus*.
- மூலவாயு; wind in the intestines. மூலவாயுவையெழுப்புகிறது; to drive upwards the internal wind.
- மூலவீககிரகம்; the idol in the inmost chamber of a fane, or temple, whence it is never taken, except in extraordinary cases; distinguished from the உச்சவீககிரகம், or idol carried out in processions, which occupies an antichamber.
- மூலாககிரம்; the root and the top: அடியும் துணியும். ஆமூலாககிரம்; from root to tip.
- மூலாககிணி; 1. the warmth of the stomach; 2. a technical term of *Saiva-yogis*. மூலாககிணியாயிருக்கிறது; to be very hungry; to have a strong appetite: பசிதாபம். மூலாககிணியைமுடுக்குகிறது; to urge the internal heat towards the head.
- மூலாசனம்; the eating of roots: வேர்பொசிப்பு, கிழங்கு பொசித்தல்.
- மூலாதாரம்; the first region of the human body, the posteriors: including the hips: see under ஆதாரம்.
- மூலி; *sub.* 1. a tree, having a root; 2. a medicinal root. கண்மூலி; see under கணம்.
- மூலிகம்,
- மூலிகை, or
- மூலிக்கை; *sub.* the root of a tree; also respectively roots of trees, and shrubs, for medicine. வன்மூலிக்கைகள்; medicinal roots which grow in open fields, or woods.
- 6. the piles, hæmorrhoids: மூலநோய். மூலக்காரன்; 1. one who has the piles; 2. a hot-tempered man. மூலக்கிராணி; dysentery: see ஆறுகிராணி, under ஆறு.
- மூலநோய்; see மூலம், 6.
- இரத்தமூலம்; the bloody flux.
- உள்மூலம்; tenesmus.
- சீமூலம்; a flux of a slimy whitish mucus.
- புறமூலம்; that state of the body, in which the hæmorrhoids appear externally: வெளிமூலம்.
- வறள்மூலம்; costiveness.
- வெளிமூலம்; the same as புறமூலம்.
- 7. the text, as opposed to the *tica*, or commentary.

- * மூலவாயு,
- * மூலவீககிரகம்,
- * மூலாககிரம்,
- * மூலாககிணி,

* மூலாசனம்,
 * மூலாதாரம்,
 * மூவி,
 * மூவிகம்,
 * மூவிகை, and
 * மூவிக்கை; see under மூலம்.
 * மூவியம்; see under மூலம், 3.
 மூலை; *sub.* 1. a corner;
 அந்த மூலையிலேபார்; look in that corner.
 மூலைக்குமுட்டாய், or ஏனமாயிருக்கிறது; to be a thing in a corner, i. e. that is fit for nothing, or cast aside.
 மூலையிலொதுங்கு, or ஒதுங்கியிரு; creep into a corner.
 2. a house: வீடு;
 மூலையிலிருக்கிறது; to be in the house: வீட்டிலிருக்கிறது.
 மூலையிலிருக்கிறவனைமுற்றத்துக்கிழக்கிறது; to drag one from the house into the yard; i. e. into a quarrel, or law-suit.
 3. the angle, or intermediate point, between east, west, north, and south: *as*
 தென்கீழ்மூலை; south-east.
 தென்மேன்மூலை; south-west.
 வடகீழ்மூலை; north-east.
 வடமேன்மூலை; north-west.
 மூலைக்காறம்; wind blowing from a corner-region.
 மூலைத்திசை; the same as மூலை, 3. distinguished from பெருந்திசை, or E. W. N. and S.
 மூலைக்காற்று, and
 மூலைத்திசை; see under the preceding word.
 மூவணை,
 மூவாசர்,
 மூவர்,
 மூவாட்டை,
 மூவிசை,
 மூவிடம், and
 மூவிலேவல்; see under மூ.
 மூவுதல்; the end, முடிதல். *Sat.* but doubtful.
 மூவுலகம், and
 மூவைந்து; see under மூ.
 மூழி; *sub.* the same as அகப்பை, ladle, formed from a semi-cocoanut shell; 2. the same as துடுப்பு, a peel, or spatula for stirring; 3. the same as மதது, a churning-stick. *Sat.*

மூழை; the same as மூழி.
 மூழ்கல்; see under the following verb.
 மூழ்குகிறது; *v. n. Pr.* முக்கேன், *Fut.* முருவேன், *Imp.* முரு, *Inf.* முக; 1. to wash, to bathe: முருகிறது; 2. to sink as a ship; 3. to become ruined. *Sat.*
 மூழ்கல்; 1. the same as முருகல், a washing. *Sat.*
 2. the same as அமிழ்தல், a sinking; 3. the same as கெடுதல், a being ruined, or perishing.
 மூழ்க்கிறது; *v. a. Pr.* முத்தன், *Fut.* முப்பேன், *Imp.* மு, *Inf.* முக்க; to press, to heap upon: மொய்க்கிறது, to swarm as bees, or flies.
 மூழ்த்தல்; *verb. noun of the above.*
 மூழ்த்தல்; *v. supra.*
 மூளல்; see under மூளுகிறது.
 * மூளி; *com. gen.* 1. one having an ear, nose, or other member, with some bodily defect;
 2. a bottle, or vessel, with a broken neck; see பிணைம்; மூளிப்பாணை; an earthen vessel broken.
 3. *met.* one who wears no jewels in the ear;
 மூளிக்காதுடனேவந்தாள்; she came without any jewels.
 மூளிக்காதுள்ள; ear-less.
 மூளிமுககாடு; a female-hood, covering only the head; and therefore distinguished from முக்காடு, a veil.
 மூளியுதடு; see under உதடு.
 மூளுகிறது, or மூள்கிறது; *v. n. Pr.* ண்டேன், *Fut.* ணுவேன், or ண்வேன், *Imp.* ண, or ண், *Inf.* ண; to catch fire.
 அவர்கள் கோபம் நமதுமேல் மூண்டது; their wrath is kindled against us: *Psal.* cxxiv. 3.
 கோபமூண்டவன்; one who is inflamed with anger.
 மூண்டுபோகிறது; to be enkindled, to be inflamed.
 மூளப்பண்ணுகிறது; the same as மூளவைக்கிறது.
 மூளல்; the same as மூளுதல், the enkindling of fire, wrath, &c.
 மூளவைக்கிறது; to set on fire, to enkindle, to inflame.
 மூளுதல்; the same as மூளல்.
 மூளுதல்; see under the preceding word.
 மூளை; *sub.* 1. the brain, the marrow in the bones: தலைமுதலியவற்றின் மூளை. *Sat.* 2. one of the constituting parts of the body; medullary substance, or marrow; numbered as one of the சத்ததாதுக்கள்.
 மூளைச் தறடிக்கிறது; to dash out another's brains.
 மூள்கிறது; see மூளுகிறது.
 மூன்று; see under மூ.

மெ.

மெ; *a syllabic letter, compounded of ம், and எ.*
 மெச்சல், *and*
 மெச்சாதவர்கள்; *see under the following word.*
 (*recte* மெய்ச்சல், *and* மெய்ச்சாதவர்கள்.)
 மெச்சுகிறது; *v. a. Pr.* ச்சினென், *Fut.* ச்சவேன், *Imp.*
 ச்சு, *Inf.* ச்சு; to praise, to laud: கொண்டாடுகிறது.
 மெச்சல்; 1. *the same as* கொண்டாடல், a praising, a
 magnifying: 2. *the same as* துதித்தல், a lauding, a
 panegyrising. *Sat.*
 மெச்சாதவர்கள், *or* மெச்சாதமனிதர்; welcome guests;
 friends.
 மெச்சிக்கொள்கிறது; to boast, to vaunt, to extol one's
 self.
 மெட்டு; *sub.* 1. the bridge of a stringed instrument;
 2. *properly*, the wood, or jungle, which surrounds a
 village, as a sort of fortification. *Besch.* 3. *in usage*
 a place where toll, or custom, is paid: சுங்கச்சாவடி,
 ஆயத்தறை.
 மெடியமெட்டு; the chief place where custom is paid.
 மெட்டுகாரன்; the keeper of the entrance of such a
 wood; *also* a toll-gatherer; one who examines the
 people who pass, and repass, the entrance of a village.
 மெட்டுக்காரன்; *v. supra.*
 * மெது; *adj.* 1. soft. *Wils. S. D. p. 692.* *MBITU.*
 2. blunt, not sharp; 3. gentle, mild.
 மெதுவு; *sub.* softness, slowness, gentleness.
 மெதுவாய்; *adv.* softly, modestly; slowly, gently.
 மெதுவாய்ப்பேசுகிறது; to speak slowly, modestly,
 gently: மெத்தனப்பேசுகிறது.
 மெதுவானவன்; a meek man: மெத்தனவுள்ளவன்.
 மெதுவுபண்ணுகிறது; to make soft, to soften.
 மெதுவாய், *and*
 மெதுவு; *see under the preceding word.*
 மெத்த; *improperly from* மிகுத்த, *and* மெத்தவும்;
 much, very.
 மெத்தமெத்தக்கேட்டேன்; I asked him with much
 entreaty.
 மெத்தவுங்கொழிகிறது; to be very angry.
 மெத்தவுமபெரிது; very great.
 மெத்தனவு; *see under the following word.*
 மெத்து; *sub.* *the same as* மென்மை, softness. *Sat.*
 மெத்தனவு; meekness, mildness: *see* மெதுவு.
 மெத்தனவாய்க்கிறது; to be meek, or mild, or
 gentle.

மெத்தனவுள்ளவர்; the meek: *Math. v. 5.*
 மெத்தனவைவெட்டனவு வெவலாது; fury does not
 conquer meekness.
 மெத்தென; softly, mildly, gently.
 மெத்தெனப்படுதலத்திணைக்கழகு; a soft bed pro-
 motes sleep. *Avv.*
 மெத்தெனல்; a being soft, mild, &c.
 மெத்தென, *and*
 மெத்தெனல்; *see under the preceding word.*
 மெத்தை; *sub.* 1. *the same as* அமனி, a bed to sleep
 upon; a quilt. *Sat.* 2. *the same as* மெல்வீடு, a ter-
 raced-house; 3. a terrace; 4. a plant. *Rottler.*
 அடுக்குமெத்தை; *see* அடுக்கு, *under* அடுக்குகிறது.
 மெத்தைக்கிறது; to make a quilt, or a bed.
 மெத்தையிடுகிறது; to pave a terrace.
 மெய்; *sub.* 1. *the same as* உடல், the body, *met.* a con-
 sonant. *Sat.*
 மெய்காப்பாளர்; body-guards: காவலர்; *see* களுக்கி.
 மெய்கொள்கிறது; to take, or assume a body.
 மெய்க்கவசம்; a vestment: *see under* கவசம்.
 மெய்க்காட்டுகிறது; *lit.* to show the body, *i. e.* to ex-
 hibit bodily strength, to be ready for any athletic
 exercise.
 மெய்நலம், *or*
 மெய்ந்நலம்; *the same as* வலி, strength. *Sat.*
 மெய்யுக்குகருவி; *the same as* கவசம், a vestment. *Sat.*
 மெய்ப்படாம்; a mantle, or cloak, *covering the*
whole body, from படாம், a cloth. *Sat.*
 மெய்ப்பரிசம்; sensation of the body: *see* அஷ்டமெ-
 ய்ப்பரிசம், *under* அஷ்டம்.
 மெய்ப்பை; *the same as* சட்டை, a tight garment
 adapted to the body: மெய்க்குப்போடுகிறபை.
 மெய்மலம், *or* மெய்மாசு; human ordure.
 மெய்மறக்கிறது; *verbally*, to forget the body, *i. e.*
 1. to lose one's self, to faint, or swoon;
 2. to be intoxicated;
 3. to be in a passion.
 மெய்யன்; *the same as* மகன், a son.
 மெய்யுறை; *the same as* கவசம், a vestment, a coat
 of armour.
 மெய்யெழுத்து; a consonant, (a body to which, உயிர்,
 or a vowel, gives life.) ஒற்றெழுத்து.
 2. that which is true; the truth: உண்மை;
 மெய்கூறல்; *see under* மொழி.
 மெய்க்கிராது; *v. n. Pr.* ய்த்தேன், *Fut.* ய்ப்பேன்,

Imp. ய், *Inf.* ய்க்க; to hold truth, to be true, to be faithful.

மெய்க்கொள்கிறது; to take for a truth, to believe.

மெய்க்கோள்; an earnest, an advance.

மெய்க்கொளாய்வாங்குகிறது; to receive money, goods, &c. in advance, upon future accounts.

மெய்சொல்லுகிறது; to speak the truth.

மெய்ஞ்ஞானம்; *see under* ஞானம்.

மெய்தூவன்; *an epithet of Dronācharya.*

மெய்ப்படுதலுகிறது; to prove.

மெய்ப்படடிருகிறது; to be verified: Gen. xlii. 20.

மெய்ப்பிக்கிறது; to make true, to verify, to affirm:

மெய்யாக்குகிறது.

மெய்ப்பொருள்; 1. true wealth, knowledge; 2. the truth, *an epithet of God.*

மெய்தம்; true religion.

மெய்மை; 1. truth, veracity: உண்மை;

மெய்மைகூறல்; an avowing the truth: *see* அங்க யோகம். *Sat.*

2. thought, intention: கருத்து.

மெய்ப்பன்; *the same as* உண்மையுள்ளவன், a trusty, or upright, man.

மெய்யர்; *pl.* 1. *Brahmans*: அறதணர்; 2. *rishis*, sages: இருடிகள். *Sat.*

மெய்யாக, *and*

மெய்யாகவே; truly, verily.

மெய்யாக்குகிறது; to verify, to prove: மெய்ப்படுதலுகிறது.

மெய்யாயிற்று; it is confirmed, it proved true.

மெய்யுணர் தல்; an understanding, and feeling, the truth. *Tiruv.*

மெய்யுரைத்தல்; *the same as* உரைசொல்லல், an explaining of a text, a commenting.

மெய்யென்றிருக்கிறது; to take for a truth, to believe.

மெய்விரதன்; *an epithet of Yuddhisht'hira.*

மெய்காப்பாளர்,

மெய்க்கவசம்,

மெய்க்கிறது,

மெய்க்கோள்,

மெய்ஞ்ஞானம்,

மெய்நலம்,

மெய்நூலன்,

மெய்ந்நலம்,

மெய்புகுகருவி,

மெய்ப்படாம்,

மெய்ப்படுத்துகிறது,

மெய்ப்பரிசம், *and*

மெய்ப்பிக்கிறது; *see under the preceding word.*

மெய்ப்பீரம்; *sub. the same as* மேகம், a cloud. *Sat.*

மெய்ப்பை,

மெய்ப்பொருள்,

மெய்யர்,

மெய்யன்,

மெய்யாக,

மெய்யுணர் தல்,

மெய்யுறை,

மெய்யெழுத்து, *and*

மெய்விரதன்; *see under* மெய்.

மெருகு; *sub.* 1. *for* மெருகு, smoothness, glitter, lustre.

மெருகாயிருக்கததேயகிறது; to rub, in order to give a polish.

மெருகுகண்மையு; fine lime-cement, or plaster.

மெருகிடுகிறது; to polish, to smooth, to plane.

மெருகிடடுககொள்குகிறது; to polish, &c. for one's own use.

மெருகெண்ணெய்; oil for giving a lustre to joiner's work, varnish.

2. a bulbous root, *used as medicine*: *Arum macrorhizon*: மெருகங்கிழங்கு.

வயலமெருகு; *a different kind.*

மெலிகிறது,

மெலிக்கிறது,

மெலிதல்,

மெலித்தல்,

மெலிந்தோன்,

மெலியது,

மெலிவீக்கிறது,

மெலிவித்தல், *and*

மெலு; *see under the following word.*

மெல்; *adj.* thin.

மெலிகிறது; *Pr.* விரதேன், *Fut.* விவேன், *Imp.* வி, *Inf.*

விய; to grow thin, lean meager, to waste away:

மெலிந்துபோகிறது.

சரீரமெலிந்தது; the body is wasting, or wearing away: இளைத்தது.

மெலிதல்; *verb. noun*: a becoming lean, &c.

மெலிந்திருக்கிறது; to be lean.

மெலிந்தவோசை; a softened sound: மெலவோசை.

மெலிந்தோன்; an unfortunate man: வபன்னன்.

மெலியது; *the same as* மென்மையானது, what is weak, thin, light. தீநெறிவினககம்.

மெலிவு; thinness, &c.

மெலிவடைகிறது; to be distressed, to be wearied.

மெலிகிறது; *Pr.* விததேன், *Fut.* விபபேன், *Imp.* வி, *Inf.* விக்க; மெலிகிறது, *and* மெலியப்பனாதுகிறது; to make lean, to make a thing waste away, to make soft.

மெலிததல், *and*

மெலிவிததல்; 1. a making soft; 2. a softening of consonants, *as* தடடை, *softened into* தண்டை.

மெலு; *among money changers*, thin, or light, coin, under the standard weight: *opp.* வலு. *P. du Bourges.*

மெல்ல; softly, gently, *commonly* மெள்ள. *Sat.*

மெல்லமெல்ல; very softly.

மெல்லன்; *the same as* தெய்தநிலததலவன், the chief of any district situated near the sea. *Sat.*

மெல்லி, *or* மெல்லியார்; a woman: *pl.* மெல்லியர், *or* மெல்லிகள், women.

மெல்லியாடோள்சேர்; live with thy own wife. *Avv.*

மெல்லியார்; the weak, those in humble circumstances:

மென்மையார், எளியார். தீநெறிவினககம்.

மெலிக்கை; thinness: ஒருசடடை.

மெல்விசு; better

மெலிவு, *or*

மெலியது; that which is fine, or thin.

மெலியபுடவை; fine cloth, muslin.

மெலியல்; 1. *the same as* பென், a woman: மாது, *pl.* மெலியலார்; 2. a tender twig of a tree: மரத்தினககொம்பு. *Sat.*

மெலியார்; *see* மெல்லி.

மெலினம், *or*

மெல்லெழுத்து; soft, or liquid, consonants: *see under* எழுத்து.

மெல்லெனல்; an indicating softness, or gentleness: மத்தகருநிப்பு. *Sat.*

மென்கனம்; *the same as* மெல்லினம்.

மென்சொல்; a fine, or soft word: தீழறறல். *Sat.*

மென்பால்; *the same as* மருதநிலம், a fertile, and cultivated ground. *Sat.*

மென்மை; *sub.* softness: மிருது. *Sat.*

மென்மையார்; *the same as* மெல்லியார்.

மென்னடை; *the same as* அன்னம், *which see.* *i. q.* மெல்லநடக்கிறபறவை, a bird of a graceful walk.

மெல்ல; *v. supra.*

மெல்லல், *see under* மெல்லுகிறது.

மெல்லன்,

மெல்லி,

மெல்லிகள்,

மெல்லிக்கை,

மெல்லிசு,

மெல்லிது,

மெல்லிய,

மெல்லியது,

மெல்லியர்,

மெல்லியலார்,

மெல்லியல்,

மெல்லியார், *and*

மெல்லியாள்; *see under the preceding word.*

மெல்லினை; *see under* மெல்லுகிறது.

மெல்லினம்; *see under* இனம்.

மெல்லுகிறது; *v. a. Pr.* ன்றேன், *Fut.* லுவேன், *or* லுவேன், *Imp.* லுலு, *or* லு, *Inf.* லல்; to chew, to masticate: சவடடுகிறது.

மெல்லல்; a chewing: சவட்டல். *Sat.*

மெல்லினை; *the same as* வெற்றினை, betel-leaf.

மெல்லுதல்; 1. *the same as* மெல்லல்; 2. a taunting, a jeering: Jerem. xxiv. 9.

மென்தகொண்டேயிருக்கிறார்; 1. he chews, or masticates, like a sheep, *opprobriously used*; 2. to scold, to chide, to taunt.

இராலுமபகலுமெனைமென்தகொண்டிருக்கிறார்; he chides me night and day.

மென்துதுப்புகிறது; to chew, and spit.

பாசருமென்றடகருகிறது; to keep a cud of betel-leaf, &c. in one cheek.

மெல்லுதல்; *see under the preceding word.*

மெல்லெழுத்து; *see under* எழுத்து.

மெல்லெனல்; *see under* மெல்.

மெழுக்கிடல்,

மெழுக்கிடுகிறது, *and*

மெழுக்கிறது; *see under the following word.*

மெழுக்கு; *sub.* 1. wax: *comp.* கிழ்பந்தொழிந்தறுப்பு, *ல.*

Sat. 2. *the Imperative of* மெழுக்கிறது.

மெழுக்கிக்கிறது; *the same as* மெழுக்கெடுகிறது.

மெழுக்கெடுகிறது; 1. to wax, to smear with wax; 2. to daub a place with cow-dung, &c.

மெழுக்கிடல்; 1. a rubbing with wax; 2. a smearing upon the ground, or floor, cow-dung, sandal dust, &c. *see under* சரிதை.

மெழுக்கிறது; *see* மெழுக்கிறது.

மெழுகுக்கடிகிறது; to form an image of wax.
 மெழுகுக்கடிகுவார்க்கிறது; to pour melted metal into a mould, made by the help of a waxen figure.
 மெழுகுக்கழறுகிறது; *the same as* மெழுக்கெடுக்கிறது.
 மெழுகுக்கிறது, *or* மெழுக்கிறது; *Pr.* கினைக்; *Fut.* குவேன், *Imp.* கு, *Inf.* க; to daub a place with cowdung, sandal-paste, &c.
 அவனிவன் செய்த குற்றத்தை மெழுக்கினான்; he covers, or cloaks, the other's fault.
 மெழுகுத்திரி; a wax-candle.
 மெழுகுத்திரியேறுகிறது; to light a wax-candle.
 மெழுகுத்திரிவார்க்கிறது; to mould wax-candles.
 மெழுகுமண்; earth, or clay, used in forming a mould over the figure of wax.
 மெழுகுவத்தி, *or*
 மெழுகுவர்த்தி; *the same as* மெழுகுத்திரி.
 மெழுக்கெடுக்கிறது; to take out the wax used in painting cloth, or chints, by boiling the chints in water.
 மெழுக்கெழுதுகிறது; to paint figures over wax in colouring chints.
 மெழுக்குகிறது,

மெழுகுத்திரி,
 மெழுகுமண்,
 மெழுகுவத்தி,
 மெழுகுவர்த்தி,
 மெழுக்கெடுக்கிறது, *and*
 மெழுக்கெழுதுகிறது; *see under the preceding word.*
 மெள்ள; *adv.* softly, gently, elegantly மெல்ல.
 மெள்ளப்பேசு; speak softly.
 மெள்ளவா; come softly.
 மெள்ளவார்; pour gently.
 மெள்ள நட; walk slowly.
 மென்கணம்,
 மென்சொல், *and*
 மென்பால்; *see under* மெல்.
 மென்மேலும்; *see under* மேல்.
 மென்மை, *and*
 மென்னடை; *see under* மெல்.
 மென்னி, *or*
 மென்னை; *sub.* the throat.

மே — மேகத்

மே.

மேகநா — மேகம்

மே; a syllabic letter, compounded of ம and எ.
 மே; *sub.* the same as அன்பு, love.
 மேவு; 1. the same as ஆசை, desire; 2. the Imperative of the following verb. *Sat.*
 மேவுகிறது; *v. a.* *Pr.* வினைன், *Fut.* அவேன், *Imp.* அவு, *Inf.* வ; 1. to desire: விருமபுகிறது; 2. to love: கினைக்கிறது; 3. to make even the ground; to level: சம்மாககுக்கிறது, *or* திரவுகிறது.
 மேவலர்; the same as பகைவர், foes, enemies. *Sat.*
 மேவல்; *verb. noun*: a desiring, a greatly desiring.
 மேவி; *verb. part. of* மேவுகிறது.
 மேவினர்; 1. the same as உறவோர், relations; 2. the same as கினைகிறார், friends. *Sat.*
 * மேககாங்கை, *and*
 * மேககாரகம்; *see under* மேகம்.
 மேகக்கர்ப்பக்கல், *or*
 மேகக்கல்; *sub.* Bezoar: *see* ஆடக்கல்.
 * மேகக்கிராணி,
 * மேகச்சூலை,
 * மேகஸ்தம்பம்,
 * மேகத்தொனி,

* மேகநாதம்,
 * மேகநாதன்,
 * மேகபுஷ்பம்,
 * மேகபுட்பம்,
 * மேகப்படலம், *and*
 மேகப்புள்; *see under the following word.*
 * மேகம்; *sub.* 1. a cloud: முகில். *Wils. S. D. p. 693.*
 МЕГ'НА.
 காலமேகம்; a wintry, or rainy cloud; a cloud in the rainy season.
 காளமேகம்; a dark cloud, a heavy cloud; *locally, an emblem of fertility, plenty, joy.*
 காளமேகன்; the titular name of a poet, *or* கவி, of celebrity.
 மேகதைமபம்; a pillar of a cloud, a cloud-pillar.
 மேகத்தொனி; the noise, of clouds, or thunder.
 மேகநாதம்; 1. the same as கிழககீரை, small greens: Amaranthus. *Sat.* 2. the same as மேகத்தொனி.
 மேகநாதன்; an epithet of Indrajit, son of Ravana, and reputed victor over Indra.
 மேகபுஷ்பம், *or*

மேகபுடபம்; *the same as தீர்*, water: *comp.* Wils. S. D. p. 694. MEG'HAPUSHPA.

மேகப்புள்; *the same as* வானமபாடி, a lark.

மேகமூடுகிறது; *the same as* மேகம்பரவுகிறது.

மேகம், ஏ; seven different clouds: 1. சய்வர்த்தம், a cloud pouring gems: மணி; 2. ஆவர்த்தம், *Ib.* water: தீர்; 3. புடகவாவர்த்தம், *Ib.* gold: பொன்; 4. சவகாரித்தம், *Ib.* flowers: பூ; 5. துரோணம், *Ib.* earth: மண்; 6. காளமுடி, *Ib.* stones: கல், and 7. தீவருணம், *Ib.* fire: தீ. *Sat.*

மேகம்பரவுகிறது, and வியாபிக்கிறது; to be cloudy, or overcast.

மேகம்பலுக்கிறது; to rain.

மேகரஞ்சி; a kind of melody.

மேகராகக்ருறிகுசி; a melody, especially குறிகுசித்தி ரத்தினொனறு, a melody applicable to a hill-country.

மேகவண்ணக்ருறிகுசி; a tree: Lawsonia.

மேகவருணம்; colour of clouds.

மேகவாகனன்; the cloud-borne one, an epithet of Indra.

மேகவிரஞ்சி; a tune: see இராகம், நட.

மேகாந்தகாரம்; a cloudy-darkness,

2. a sickness: ஓர்நோய், urinary disease. Wils. S. D. p. 697. MEHA.

மேககாகை, or

மேககாரகம்; venereal heat, gonorrhoea.

மேகக்கிராணி; see ஆறுகிராணி, under ஆறு, six.

மேகக்குலை; see under குலை.

மேகப்படலம்; venereal spreading sores.

மேகரணம்; a venereal sore.

மேகவாயு; see under வாயு.

மேகவெட்டை; *the same as* மேககாகை.

* மேகரஞ்சி,

* மேகரணம், and

மேகராகக்ருறிகுசி; see under the preceding word.

* மேகலை; *sub.* a woman's girdle, or zone. Wils. S. D. p. 693. MEC'HALA.

மேகவண்ணக்ருறிகுசி,

* மேகவருணம்,

* மேகவாகனன்,

* மேகவாயு,

மேகவிரஞ்சி, and

மேகவெட்டை; see under மேகம்.

* மேகாரம்; *sub.* *the same as* மயில், a pea-fowl. *Sat.*

மேக்கடிக்கிறது; see under மேக்கு, a wedge.

மேக்கு; *sub.* 1. *the same as* உயர்ச்சி, height; 2. *the same as* மேல், that which is above; 3. *the same as* மேற்கு, the west. *Sat.*

மேக்கு; *sub.* *the same as* ஆப்பு, or முனை, a wedge, a wooden pin. *Hind.*

மேக்கடிக்கிறது; to drive in a wedge, or stake, a species of torture, or punishment.

* மேசகம்; *sub.* *the same as* மயிறஞ்சைக்ககண். *Sat.* the eye of a peacock's tail. Wils. S. D. p. 694. MECHACA.

மேசை; *sub.* a table: from the Pers. Mej.

மேஷம்; *sub.* 1. a ram: ஆடு; 2. the first sign of the Zodiac: மேடவிராசி, Aries. Wils. S. D. p. 696. MESHA.

மேஷாயனம்; the course of the sun from Taurus to Cancer: see அயனம்.

* மேடம்; *the same as* மேஷம்.

மேடு; *Gen.* மடின; *sub.* 1. *the same as* உயர்ச்சி, height; 2. *the same as* ஊர், an affix to the name of a town; 3. *the same as* சிறுதிட்டை, a little hill; a hillock; a rising ground; 4. the belly, வயிறு.

மேடுமபவனமுமான; uneven.

மேடை; 1. an artificial mound; 2. a square place in the open air, artificially raised from the ground. *Sat.* 3. a house of two, or more, stories.

சவுக்கைமேடை; see under சவுக்கை.

மதிலுண்மேடை; a casemate in the walls of a fort: அகப்பா.

மேட்டுபாங்கச்சல்; the watering of a high ground.

மேடுகம்; *sub.* *the same as* சுவர், a wall. *Sat.*

மேடை; see under மேடு.

மேட்டி; (*not Tamil, but common*) an assistant servant. (*A supposed Anglicism from mate, matee.*)

மேட்டி; *sub.* a head, a chief from மேடு.

மேட்டிமை; *sub.* loftiness, haughtiness, excellence: மேன்மை.

மேட்டிமையானவார்த்தைகள்; swelling words: 2 Pet. ii. 18.

* மேதகம்; *sub.* 1. *the same as* மதிப்பு, valuation; 2. *the same as* மேன்மை, excellency. *Sat.* 3. *the same as* கோமேதகம், a precious stone.

மேதம்; *sub.* 1. a sacrifice. Wils. S. D. p. 695. MED'HA. 2. *the same as* கொலை, murder. *Sat.*

மேதரவர்; *sub.* a kind of people who cut bamboos, and live by selling them; or by making, and selling bamboo baskets: வேகாரர். Camp. T. D. p. 475. MEDARA.

* மேதாரம்; *sub. the same as* மலை, a mountain. *Sat.*

* மேதாவி, *and*

* மேதாவியர்; *see under* மேதை.

மேதி; *sub. the same as* எருமை, a buffalo. *Sat.*

மேதிசெனையிதித்தோள்; *the same as* தூர்க்கை, *Durga. Sat.* as putting her foot upon the head of a buffalo, *i. e. Mahishāsura.*

மேதிச்சென்னியிதித்தோள்; *v. supra.*

* மேதினி; *sub. the earth:* பூமி. *Wils. S. D. p. 695. MEDINI.*

* மேதை; *sub. 1. apprehension, knowledge:* அறிவு, understanding: புத்தி. *Wils. S. D. p. 695. MED'HA.*

மேதாவி; a man of knowledge: புத்தியுடையவன்.

மேதாவியர்; learned men: அறிஞர். *Sat.*

மேதையர்; learned men: புலவர்.

2. *the same as* இறைசளி, flesh; 3. *the same as* கள், palm tree sap: any intoxicating beverage, *Angl. Mead;* 4. *the same as* தோல், the skin; 5. *the same as* நரம்பு, a nerve, a fibre; 6. *the same as* நிணம், fatness; 7. *the same as* புதன், the planet Mercury; 8. *the same as* மேன்மை, excellency. *Sat.*

மேதையர்; *see under the preceding word.*

* மேத்தியம்; *sub* purity, cleanness: சுதந்தம். *Wils. S. D. p. 695. MED'HYA.*

* மேதகை; a proper name, a courtesan of *Sverga*, also called மஞ்சுரமை, the daughter of the mount *Meru*, and wife of the mount *Himaya*: மேருமலைக்குப்பெணையிமயமலைக்குமணவியும். *Wils. S. D. p. 695. MENACA.*

மேதகைபுதல்வி; *the same as* பார்வதி, the wife of சிவன். *Sat.*

மேதகைபுதல்வி; *v. supra.*

மேம்படுகிறது, *and*

மேம்பாடு; *see under* மேல்.

மேய்கிறது; *v. n. Pr.* பத்தேன், *Fut.* ப்வேன், *Imp.* ப், *Inf.* ய; 1. to feed; also to graze, to eat grass, to browse as goats; 2. to eat: உண்கிறது; 3. to cover a house with sticks, leaves, &c. வீட்டைமேய்கிறது. பொன்னினுள்மேய்கிறது; to gild, or plate, with gold the outside of a roof.

மேயப்போகிறது; to go feeding.

மேய்கோல்; a shepherd's crook, or staff.

மேய்தல்; *the same as* உண்டல், an eating, &c. *Sat.*

மேய்த்தமாடு; pastured cattle.

மேய்த்துவருகிறது; to come from feeding.

மேய்க்கிறது; *v. a. Pr.* பத்தேன், *Fut.* ப்ப்பேன், *Imp.* ப், *Inf.* ப்க்க; *with a causal usage*, to pasture, or place in a pasture, to feed, to supply with food, to cause to graze, to put food in the mouth of animals, *as* கவனம்.

மேய்க்கி; the person who does so. *Bech.*

மேய்க்கிறவன்; a shepherd.

மேய்ச்சல்; *sub.* pasture, pasturage,

மேய்த்தல்; a causing to feed: மேயச்செய்தல்.

மேய்த்துகொண்டுபோகிறது; to bring, or drive, to the pasture *the cattle.*

மேய்ப்பு; pasture.

மேய்ப்பன்; *pl.* மேய்ப்பர், மேய்ப்பர்கள், *the same as* மேய்க்கி.

மேய்ப்பாடுகள்; the flock of the pasture: *Ezek. xxxiii. 31.*

மேய்கோல்,

மேய்க்கி,

மேய்க்கிறது,

மேய்க்கிறவன்,

மேய்ச்சல்,

மேய்தல்,

மேய்த்தல்,

மேய்ப்பன், *and*

மேய்ப்பு; *see under the preceding word.*

* மேரு; *sub. 1. a fabulous mountain called:* பொன்மலை, the golden mountain, and மகாமேரு, *Maha-meru*, the centre of the seven *dvipas*; by some considered to be the North-pole; and by others the high land of Tartary, north of *Himalaya*. *Wils. S. D. p. 696. MERU.* 2. a mountain: மலை; 3. the seat of an image, or idol in the *rat ha*, or processional-car. *Sat.*

மேருமணி; the principal, or uppermost, bead in which the string of a rosary, or the string of beads, is joined together: நாயகமணி.

மேருமணி; *v. supra.*

மேரை; *sub. 1. manner, way of doing;*

சாலதிரிமேரையாகப்பேசுகிறான்; he speaks like a learned man.

2. graveness, sobriety, modesty, decorum, moderation, *it is often joined with:* மரியாதை;

3. a quantity of corn, given from the thrashing-floor to the washermen, and other hereditary servants, of the village. *Camp. Tel. Dict. p. 475. MERA.*

ஒருதலைமேரையாப்பவைகிறது; to treat one courteously, or politely.

மேரைதப்பாதவன்; a temperate man.

மேலகம்,
மேலங்கி,
மேலவரிற்றைவன்,
மேலவன்,
மேலாயிருக்கிறது,
மேலாலம்,
மேலான,
மேலானது,
மேலானவன்,
மேலிடுகிறது,
மேலுதடு,
மேலும்,
மேலுலகம்,
மேலெழுச்சியாய்,
மேலெழுந்தவாரி,
மேலே,
மேலை,
மேலையார், and

மேலோர்; see under the following word.

- மேல்; *sub.* 1. *the same as* அகலம், the width;
2. *the same as* ஆகாயம், the ethereal region;
3. *adv.* for the time to come: இனி, *i. e.* இனிமேல், henceforth, for the future;
4. the 7th case in the declension of nouns, corresponding with the local ablative இல், *or* கண், ஏழுநூறு; *as* தன்மேற்கடுவரைநீரிட்கடுத்துவரக்கண்டும்; when he saw it swiftly come towards him, as water from a high mountain.
5. *adj. noun. the same as* மேற்கு, the west. *Sat.* மேல்காற்று; the west-wind.
6. *prep.* over, above, upon, *the most common meaning.* என் தலைமேல்; upon my head வீட்டு, *or* வீட்டின்மேல்; upon the house.
7. *adv.* more than; *with the Genitive of a participle:* நான் சொன்னதின்மேல்க்கெய்தாய்; thou hast done more than I said.
8. after that, afterwards;
அங்கேசென்றதின்மேலெனக்கெழுது; write me after thy arrival there. *Besch.*
அதுகருமேலெனசெயவேன்; what shall I do afterwards.
இதுகருமேலொன்றிலை; there is no more than this, or nothing superior to this.
பத்துமணிகருமேல்; after ten o'clock.
மேம்படுகிறது; see மேற்படுகிறது.
மேம்பாடு; see மேன்பாடு.
மேலகம்; the high abode, beatification.

- மேலகை; a scarf, or mantle.
மேலது மேலதாய்க்கீழுதுமேலதாய்; subverted, overturned, upside-down.
எல்லாமேலது மேலதாய்க்கீழுதுமேலதாய்ப்போலிறது; it is all overturned, or is upside-down.
மேலவன், மேலானவன்; a superior; *pl.* மேலவர், superiors, gods.
அவனிலுக்குமேலவன்; he is his superior.
மேலவரிற்றைவன்; *an epithet of* முருகன், *or* *Subrahmanya*, leader of the celestial armies.
மேலாசியவீன்பம்; supreme enjoyment, the happiness of heaven: பேரின்பம்.
மேலாயிருக்கிறது; to be above, to be better, to be excellent.
மேலாலம்; *the same as* மழை, rain. *Sat.*
மேலான; *adj.* high, or above.
மேலானகாரியம்; a superior thing.
மேலானது; what is better, or excellent.
மேலானவன்; a superior.
எல்லாவற்றிலுமேலானவர்; the Most High: Deut. xxxii. 8.
மேலிடுகிறது; to prevail: Genes. xlvii. 20.
மேலுதடு; the upper lip.
மேலும்; *adv.* moreover, further, besides.
மென்மேலும்,
மேலுமேலும், and
மென்மேலும்; more, and more.
மேலுலகம்; the world of the celestials, தேவலோகம். *Sat.*
மேலெழுவாருகிறது; to take off from above the heap.
மேலெழுச்சியாய்; lightly, superficially: see எழுச்சி, under எழுகிறது.
மேலெழுந்ததாய்; *the same.*
மேலெழுந்தவாரி; superficial quality.
மேலே; *the same as* மேல், above, over.
மேலை; *in comp.* any thing above, in future, for the time to come.
மேலைக்குவருகிறது; to come afterwards.
மேலையார்; *the same as* மேலோர், the exalted, the eminent. நீதிநெறிவிளக்கம்.
மேலோங்கிவிளங்குகிறது; to be elevated, and known.
மேலோர்; 1. *the same as* அறிஞர், sages; 2. *the same as* வாஞ்சு, celestials; 3. *the same as* புலவர், poets. *Sat.*
மேல்வட்டம்; superiority, excellency.
மேல்வட்டமாயிருக்கிறது; to be superior, to prevail.
மேல்வயிறு; the middle, or waist.
மேல்வாய்; the palate, the roof of the mouth.
மேல்வாரம்; the Government share of agricultural produce: see under வாரம்.

மேல்விசாரணைக்கார்த்தா; a superintendent; an investigator, having authority.
 மேல்விட்டம்; the beam which supports the roof of a house.
 மேல்விழிழிழியாய்ப்போகிறது; the eye ball rolls from disease, or suffering.
 மேல்விழுகிறது; to assault.
 மேல்விளாசும்; a superscription, the direction of a letter.
 மேல்வீடு; an upper-room, the up-stairs; an up-stair house.
 மேல்வெள்ளம்; the freshes of water in rivers.
 மேற்கடல்; the west-sea.
 மேற்கட்டி; 1. a cloth spread beneath the roof of a room to prevent the dust falling: அசுமான்சிரி, a canopy; 2. a tarpauling: படங்கு.
 மேற்கட்டி; 1. the upper part of a house; 2. an upper-garment.
 மேற்கதுவாய்ப்போனை; see under போனை.
 மேற்கத்தியான்; an inhabitant of the west-country.
 மேற்காற்று; the west-wind.
 மேற்கு; the west.
 மேற்கடைசியிருக்கிறது; to be westward: அடைசுகிறது.
 மேற்கே; to the west, or westward.
 மேற்குலததோர், or மேன்குலததோர்; those of a high tribe: the same as அந்தணர், Brahmans. Sat.
 மேற்கூரை; a thatched roof.
 மேற்கூரைபோடுகிறது; to thatch a house with straw.
 மேற்கொம்பு; the upper-branch.
 மேற்கொள்ளுகிறது, and
 மேற்கொண்டிருக்கிறது; 1. to get up from a place, as குதிராமேற்கொள்ளுகிறது; to mount a horse.
 2. to overcome, to conquer, to increase, to grow stronger, to embrace, to admit.
 மேற்கொள்ளல்; the same as அங்குகிரித்தல், an embracing; an admitting. தீதிநெறிவிளக்கம்.
 மேற்கோள்; 1. the same as சனி, Saturn the planet; 2. the same as மேன்மை, excellency, Sat.
 மேற்சட்டம்; the upper door-post.
 மேற்சீமை; the west-country.
 மேற்செம்பாலை; a kind of melody: ஓரிராகம்.
 மேற்பக்கம்; the west-side.
 மேற்படி; beforementioned, aforesaid: as மலையப்பனுமேற்படிதமயியும்; *Maliyappen* and his aforesaid younger brother.
 மேற்படிச்சாமடி; the before-mentioned cloth.
 மேற்படிபூர்; the above-mentioned town.
 மேற்படுகிறது; to be above, to become superior: மேலாகிறது.

அவன்வந்துசுருமேற்பட்டவன், or மேலானவன்; he is above him.
 ஒருவனிடத்தில்மேம்படுகிறது, or மேற்படுகிறது; to gain upon one, to do one harm.
 மேற்பட்டை; the upper rind, or bark of a tree.
 மேற்பாடம்; the original of a writing: மாநிரிகை.
 மேற்பாரம்; the weight laid upon things in order to press them down, or to make them straight.
 மேற்பார்வை; 1. a high-look; 2. an oversight.
 மேற்பார்வையுள்ளவன்; a man of high-look: Ps. ci. 5.
 மேற்புறணி; see under புறணி.
 மேற்போடகுகொள்கிறது; 1. to undertake; 2. with the personal Dat. to be surety for a person.
 மேற்போடகுகொண்டுபேசுகிறது; to speak in one's defence: பாத்தியப்படடுபேசுகிறது.
 மேற்போர்வை; a covering, a cloak.
 மேற்படடு; the upper deck of a ship; the upper-division of an idol-car.
 மேற்றம்; the first, or best, sort.
 மேற்றளம்; 1. the upper-floor of a house; 2. auxiliary troops; 3. the calix of a flower.
 மேற்றிசை; the West.
 மேற்றிசைப்பாலன்; the same as வருணன், see அஷ்டதிகுருப்பாலகர், under அஷ்டம.
 மேற்றிராணி; 1. superior power; 2. adopted phrase, a prelate.
 மேற்றிராணிப்பட்டம்; the prelatical office.
 மேன்படை; the main body, or reserve, of an army: comp. படை.
 மேன்பாடு; excellency.
 மேன்பாடானகிரியை; a noble work.
 மேன்பெலகூடுவருகிறது; 1. to come with auxiliary force; 2. to prevail against: Ecclesiast. iv. 12.
 மேன்மக்கள்; excellent, or great, men: பீவிகன்.
 மேன்முடி; a cover, a lid.
 மேன்மை; excellency: see குணம், க.
 மேன்மைபாராட்டுகிறது; to glory, to vaunt.
 மேன்மைபொருந்தியசங்கத்தவர்கள்; the nobility, or honorable counsellors.
 மேல்காற்று,
 மேல்வட்டம்,
 மேல்வயிறு,
 மேல்வாய்,
 மேல்வாரம்,
 மேல்விசாரணைக்கார்த்தா,
 மேல்விட்டம்,
 மேல்விழுகிறது,
 மேல்விளாசும்,

மேல்வீடு, *and*

மேல்வெள்ளம்; *see under the preceding word.*

மேவலர்,

மேவல்,

மேவி,

மேவு, *and*

மேவுகிறது; *see under மே.*

மேழகம்; *sub.* 1. *the same as* கவசம், a coat of armour;

2. *the same as* செமமறிக்கடா, a rain; 3. *the same as* தருவாடடேற, ram, bread for fighting. *Sat.*

மேழி; *sub.* the plough-tail.

மேழியர்; 1. *the same as* புவையர், farmers: வேளாளர்; 2. *the same as* மருத்திலமாககன், people who live in a cultivated country. *Sat.*

* மேளம்; *sub.* 1. *the same as* பலவாசுசியக்கூட்டம், an assemblage of musical instruments. *Sat.* 2. a sort of drum.

பறைமேளம்; a drum, used by the *Parraiaars*.

மேளக்காரன்; one that beats it, a drummer.

மேளங்கொட்டுகிறது,

மேளஞ்சேவிகிறது, *and*

மேளமடிக்கிறது; to beat a drum.

மேளமுழங்கிறது; to beat a drum.

மேளமுழக்கம்; a sound of a drum.

மேளவாததியமபணுகிறது; to play on instruments: *Psal.* lxxviii. 26.

* மேளனம்; *sub.* *the same as* கூட்டம், a crowd, an assembly. *Sat.*

மேற்கடல்,

மேற்கட்டி,

மேற்கட்டு,

மேற்கதுவாய்மோனை,

மேற்கத்தியான்,

மேற்காற்று,

மேற்கு,

மேற்குலத்தோர்,

மேற்கூரை,

மேற்கே,

மேற்கொம்பு,

மேற்கொள்ளுகிறது,

மேற்கொள்ளல்,

மேற்கொள்,

மேற்சட்டம்,

மேற்சீமை.

மேற்செம்பாலை,

மேற்பக்கம்,

மேற்படி,

மேற்படியூர்,

மேற்படுகிறது,

மேற்பட்டை,

மேற்பாடம்,

மேற்பாசம்,

மேற்பார்வை,

மேற்புறணி,

மேற்போர்வை,

மேற்றட்டு,

மேற்றரம்,

மேற்றளம்,

மேற்றிசை,

மேற்றிசைப்பாலன், *and*

மேற்றிராணி; *see under மேல்.*

மேனி; *sub.* 1. *the same as* உடலுவம், a body, form, shape; 2. *the same as* நிறம், colour; 3. *the same as* வடிவு, beauty: அழகு. *Sat.*

மேனிக்குகிறது,

மேனிகெட்டுப்போகிறது, *and*

மேனியழிந்துபோகிறது; the beauty is gone.

மேனியாயிருக்கிறது; to be of good, or pleasing, form.

மேனியிழைக்கிறது; it touched the body, the body received a blow.

அவன்பிறந்தமேனியாயிருக்கிறான்; 1. he is unadorned; 2. he is uncontaminated.

அவன்பிறந்தமேனியாயிருக்கிறாள்; she is unadorned, or she is a virgin.

குப்பைமேனி; a plant: *see under* குப்பை.

நீரொத்தத்திருமேனி; *respectfully*, of what class are you? நான் வேளாளன்; I am a cultivator.

பிறந்தமேனி; 1. a naked body; 2. a natural form: பிறந்தவடிவு.

வெட்டுமேனி; new-coined money.

மேன்குலத்தார்,

மேன்படை,

மேன்பாடு,

மேன்மக்கள்,

மேன்மூடி, *and*

மேன்மை; *see under மேல்.*

மை.

மை ; *a syllabic letter, compounded of ம் and ஐ.*
 மை ; *sub. 1. the same as அஞ்சனம், black paint for the eyes ; also, magical paint for the eyes ;*
 மையிடுகிறது, *or* பூசுகிறது ; *to paint with black colour.*
 2. *the same as கறுப்பு, black, blackness, also ink ;*
 மைகூட்டுகிறது ; *to make ink.*
 மைமா ; *the same as பன்றி, a hog usually black.*
 மைமுகன் ; *the same as முசு, a large, and black, kind of ape.*
 3. *the same as குற்றம், a fault ;*
 4. *the same as செமமறியாடு, a kind of sheep ;*
 5. *the same as நீர், water ;*
 6. *the same as மலடு, that which is barren ;*
 மைமை ; 1. *the same as மலடி, a barren-woman ;*
 2. *the same as மலட்டுருமை, a barren buffalo. Sat.*
 7. *the same as மேகம், a cloud ;*
 8. *the same as மேடவிராசி, the first sign of the Zodiac : Aries ;*
 9. *as an affix, it expresses the abstract state of a noun, or adjective, or verb : ஒருமை, oneness ; பிள்ளைமை, child-hood. Sat.*
 இமமை ; *this world. மற்றமை, or அமமை ; the other world.*
 உமமை ; *which see.*
 எமமை ; *of what nature, condition, birth, or world ?*
 இருக்கின்றமையால், இல்லாமையால் ; *because it is, or is not.*
 செயலாமை ; *absence of action.*
 10. *the Imperative of the following verb.*
 மைகிறது ; *v. a. Pr. மைந்தென், Fut. மைவேன், Imp. மை, Inf. மைய ; to be slightly pounded ; to be cleansed from the husk, by beating : மகிகிறது.*
 மைதல் ; *verb. noun. of the same.*
 மைகூட்டுகிறது ; *see under மை.*
 மைகூர் ; *sub. a town, Mysore ; applied also to the country above the ghauts.*
 மைதல் ; *see under மை.*
 மைதானம் ; *sub. a plain. Hind.*
 மைதானவெளி ; *sub. a barren-plain, an open-field : சுத்தவெளி.*

* மைதிவி ; *sub. Sita the wife of Rāma : சைத ; see under மிதிவி, the town where she was born. Sat. Wils. S. D. p. 697. MAIT'HILI.*
 * மைதுனம் ; *sub. copulation, union. Wils. S. D. p. 697. MAIT'HUNA.*
 மைதுனமபணுகிறது ; *to cohabit.*
 * மைத்திரம் ; *sub. the same as கிணைம், love, friendship. Sat.*
 மைத்திராவருணம் ; *see உபநிடதம். Sat.*
 * மைத்திரியம் ; *the same as மைத்திரம். Sat.*
 மைத்துணன் ; *sub. the same as மச்சுணன், a brother-in-law. Sat.*
 * மைநாகம் ; *sub. a mountain so called. Wils. S. D. p. 697. MAINACA.*
 மைநாகன் ; *sub. the son of மலையராயன், or the mount இமயம், and மேநகை : மலையராயனுக்குமேநகைக்கு மபுத்திரன். Sat.*
 மைந்தன் ; *sub. the same as மகன், a son.*
 மைந்தர் ; *pl. 1. the same as ஆண்மககன், male-children, sons ; 2. the same as மனிதர், men. Sat.*
 மைந்தி ; *sub. 1. the same as மயக்கம், confusion of mind ; 2. the same as வலி, strength ; 3. verb. part. of மைகிறது. Sat.*
 மைமா, *and*
 மைமுகன் ; *see மை, black.*
 மைமை ; *see மை, 6.*
 மையம் ; *sub. the same as நடு, the middle. Sat.*
 மையமாயிருக்கிறது ; *to be ambiguous.*
 மையலஞ்சுந்தை ; *sub. the second day of a fair, or market. Besch.*
 மையல் ; *sub. 1. the same as உன்மந்தம், a plant : Datura ; 2. the same as மயக்கம், confusion of mind. Sat. 3. மயல், which see.*
 மையவாடி ; *sub. a place hedged with thorns, a cemetery. Besch.*
 மையிடுகிறது ; *see under மை.*
 * மைரோயம் ; *sub. a kind of fermented liquor : see இரோயம். Wils. S. D. p. 697. MAIREYA.*

மொ.

மொ ; a syllabic letter compounded of ம் and ஓ.
 மொகமொகெனல் ; the indicating an imitative word, or sound: ஈரடுககொவிக்ருறிப்பு, the gentle noise of boiling water, or its gurgling sound when poured from a narrow necked ever: முகமுகெனல்.
 மொகர் ; see மொரா.
 மொகரு ; see மொர்.
 மொக்கணி ; sub. a grain-bag, tied to a horse's mouth, நோம்பை.
 மொக்களிக்குறித்து ; v. a. Pr. விததேன், Fut. விபபேன், Imp. வி, Inf. விக்க ; to seize, to detain, to stop in a journey: மொககனிபணனுகிறது. Fabr.
 மொக்கு ; sub. 1. the same as மொகருள் ; 2. the Imperative of மொகருகிறது ; 3. the bowl of a candlestick: குததுவினககின்மொகரு: Exod. xxxvii. 17. 4. an ornamental chalking of floors, by means of a white powder.
 மொக்குகிறது ; v. a. Pr. க்கினேன், Fut. க்குவேன், Imp. க்கு, Inf. க்க, and மொககிதகிதகிறது ; to eat greedily, to gluttonize.
 மொக்குள் ; sub. 1. the same as கொப்பழம், the navel ; 2. the same as நீர்க்குமிழி, a bubble, a water-bladder ; 3. the same as மலருமபருவததருமடி, the bud of a flower the calix. Sat.
 மொக்குளிக்குறித்து ; v. a. Pr. வித்தது, Fut. விக்கும், Imp. வி, Inf. விக்க ; to bubble up, to gurgle.
 மொக்கை ; sub. 1. ignominy, shame, disgrace ; 2. a notch in a knife, bluntness of an iron stylus.
 மொககைபணனுகிறது ; 1. hurt, or injure, one ; 2. to handle a knife so that it gets notches, or to break it's point.
 மொககைபோகிறது ; 1. to be disgraced, to be deceived ; 2. to get notches a knife, a sword, &c. as மொககைபோனகததி.
 மொககைருவறதான் ; he has suffered reproach, or ignominy: அவமானமாப்ப்போகான்.
 மொக்கைக்கீசோளம் ; sub. maize: see under கோளம்.
 மொச்சு, or
 மொச்சுநாற்றம் ; sub. a strong smell of sheep.
 மொச்சுகிறது ; to smell strong of sheep.
 மொச்சை ; sub. a leguminous plant: Dolichos tetraspermus, cultivated.
 மொச்சைகொடலை, or
 மொச்சைப்பயறு ; its pea, or vetch.

காட்டுமொச்சை ; a variety, not cultivated.
 பாமடிமொச்சை ; see under பாமடி.
 மொஞ்சி ; sub. the breast: முலை, in the infantile language of a child.
 மொஞ்சிநாற்றம் ; the scent, or smell, of the mother's milk.
 மொடமொடெனல் ; an indicating an imitative sound: ஈரடுககொவிக்ருறிப்பு, the rustling sound of leather, cloth, &c.
 மொடுக்கு ; vox indecl: ut seq:
 மொடுக்குமொடுக்கென்றுகுகிறது ; to drink with a gurgling noise in the throat.
 மொட்டம்படி, v. infra.
 மொட்டி ; sub. the same as இளம்பூவருமடி, a tender flower-bud.
 தேர்மொட்டி ; the hemispherical-top of an idol-car: கூமடி.
 மொட்டமடி ; a blunt-pointed arrow: உதணம். Sat.
 மொட்டை ; sub. a bald-head, naturally so, or by being shaved.
 மொட்டைகருவலா ; a flat cap.
 மொட்டைதலை ; a bald-head: 2 Kings ii. 23.
 மொட்டைமாடு ; a beast (genus bos) without horns.
 மொட்டையன் ; masc: and
 மொட்டைச்சி ; fem. one who is bald.
 மொட்டையாகுகிறது ; to shave the head.
 மொட்டையடுகிறது ; to give a bald-pate: opprobrious.
 மொட்டையடுதல் ; a making bald: Jerem. xvii. 5.
 மொட்டைச்சி, and
 மொட்டையன் ; see under the preceding word.
 மொண்டு ; refractoriness, unruliness.
 மொண்டுகாரன் ; a refractory man.
 மொண்டுபணனுகிறது ; to vex, to be unruly: முரண்டுபணனுகிறது, to oppose.
 மொத்தமாய் ; v. infra.
 மொத்தம் ; sub. 1. the same as பொது, universal, common. Sat. 2. the total, or whole: கூட்டுதொகை.
 மொத்தமாய் ; altogether, by the bulk in general.
 மொத்தமாயிருகிறது ; 1. to be bulky ; 2. to be lumped together.
 மொத்தமாய்விற்றது ; to sell all completely, or in the gross, or bulk: சகடிகலேவிற்றது.
 மொத்தமாய்வைகிறது ; to lump together.
 மொத்தல் ; see under the following word.

மொத்துகிறது; *v. a. Pr.* த்தினேன், *Fut.* த்துவேன், *Imp.* த்து, *Inf.* த்த; to strike, to beat: அடிக்கிறது. மொத்தல்; a beating.

மொத்தை; *see* முத்தை.

மொந்தன்; *sub.* a plantain-tree, yielding a large fruit.

மொந்தை; *sub.* 1. the same as ஓர்கடபறை, a drum open at one end; 2. the same as ஓர்பாததிரம், a vessel, a small earthen pot.

மொந்தையெடுத்தான்; he has found a hidden treasure.

மொப்படிக்கிறது; *v. infra.*

மொப்பு; *sub.* a putrid smell of sour milk, flesh-meat, &c. மொப்புநாறம்.

மொப்படிக்கிறது; to yield a stench.

மொய்; *sub.* 1. the same as கூட்டம், a crowd, a throng; 2. the same as போர், a fight, war, a battle; 3. the same as போர்க்களம், a field of battle; 4. the same as மொய்ப்பு, a press, a throng; 5. the same as யானை, an elephant; 6. the same as வண்டு, a beetle; 7. the Imperative of the following word.

மொய்க்கிறது; *Pr.* ய்த்து, *Fut.* ய்க்கும், *Imp.* ய், *Inf.* ய்க்க; and மொய்த்துகொண்டிருக்கிறது; to swarm as bees, &c.

ஈமொய்க்கிறது; flies swarm.

மொய்த்தல்; 1. the same as நெருங்கல், a thronging; 2. the same as மூடுதல், a covering. *Sat.*

மொய்த்தாய்; a mother: தாய். *Sat.*

மொய்த்துகொண்டிருக்கிறது; to come thronged, or crowded, as flies upon sugar, or a carcase, to come with a great many people.

மொய்த்துகொள்ளல்; an abounding, &c.

மொய்யெழுதுகிறது; to write down a small subscription on various occasions.

மொய்ப்பணம்; money so given.

மொய்க்கிரீ; *sub.* the same as முலை, the breast, the dugs, or paps. *Sat.*

மொய்க்கிறது,
மொய்த்தல்,
மொய்த்தாய், and
மொய்ப்பணம்; *see* under மொய்.

மொய்ப்பு; *sub.* 1. the same as தோள், the shoulder; 2. the same as வலி, strength, courage, prowess. *Sat.*

மொய்யெழுதுகிறது; *see* under மொய்.

மொர; *vox indecl.* ut seq:

மொரமொரவென்கிறது; to indicate an imitative sound.

மொல்லு; a noise made with the hands, or feet; any noise: இராசசல.

மொலலுமொலவென்கிறது; to indicate a noise.

மொலலுமொலவெனறவருகிறது; to come with a noise order to fight.

மொலலுமொலவெனறசண்டைகொடுக்கிறது; to fight.

மொழி; *sub.* 1. the same as சொல், a word; 2. the Imperative of மொழிகிறது. *Sat.*

மொழி, கூ; three sorts of speech.

1. மெய்கூறல், a speaking the truth;
2. புகழ்கூறல், a panegyricizing, a flattering;
3. பழிகூறல், an aspersing, or calumniating.

தேவர்மொழி; an oracle: சாணுகிரகம். *Sat.*

மொழிதடுமாறுகிறது; to stammer in speaking, naturally, or through nervous excitement.

மொழிபிசுக்குகிறது; to fail in keeping one's word.

மொழிமாறல்; a transposition of words, as சுரையாழ்வம்மித்தகை; the gourd sinks, the grinding stone swims. நனனூல்.

மொழிமுதலெழுத்து; an initial letter.

மொழிமை; an old word, பழஞ்சொல். *Sat.*

மொழியிறமுதல்; a final letter: *see* under எழுத்து.

மொழியொலிகுறிப்பு; tone, emphasis; inflexion rising, or falling.

மொழிதிறல்; *Pr.* முததேன், *Fut.* திவேன், *Imp.* தி, *Inf.* திய; to say, to speak.

மொழிதல்; the same as சொல்லல், a speaking.

இரடடுமொழிதல்; an ambiguous, or a doubtful, expression.

மொழிவதறமொழி; say what thou sayest, rightly, or justly, or according to truth: சொல்வதைத் தருமமாகச்சொல். *Asv.*

மொழிவதுமறக்கின்றிவதுகருமம்; if the words of the wise be forgotten, the business will not succeed.

மொழுக்கன்; erroneously for மழுக்கன்; *sub.* a plain jewel, without engraving, or ornament.

மொழுக்கன்மோதிரம்; a plain ring.

மொழுக்கன்ஊலை; a plain ear-ring: *see* காத்தாலை.

மொழுக்கன்ஊலை, and
மொழுக்கன்மோதிரம்; *v. supra.*

மொள்ளுகிறது; *v. a. Pr.* ண்டேன், *Fut.* ணுவேன், ண்வேன், *Imp.* ண, or ண், *Inf.* ண்; to draw water: குக்கிறது.

மொள்ளல்; the same as முகத்தல், a drawing water, &c.

மொள்ளுதல்.

மொறுமொறென்கிறது; 1. to evince anger, to murmur; 2. said of a cake which is fried too much.

மோ.

மோ ; 1. a syllabic letter compounded of ம் and ஓ.

2. an expletive, as கேன்மோ, hear! always affixed to the 2d pers. sing. of verbs ;

3. the Imperative of மோககிறது.

மோகமுள்ளவன் ; v. infra.

* மோகம் ; sub. 1. the same as ஆசை, desire ; 2. the same as உன்மத்தம், confusion of mind, fainting. Sat. 3. the same as காமம், lust, lasciviousness, sensuality : மோகனம். Comp. Wils. S. D. p. 698. MOHA. see அஷ்டகுறம், under அஷ்டம், and அதுபகை, under ஆறு ; and மன்மதன்னை, ஓ ; and மாயை, ஓ.

மோகவகொள்கிறதது ; to grow libidinous.

மோகந்நீடுகிறது ; to gratify, or satiate, lust.

மோகமாயிருக்கிறது ; to be lascivious, sensual.

மோகமுள்ளவன் ; a lascivious, or lustful, man.

மோகர் ; the same as சித்திரகாரர், painters, who attract admiration of their work.

மோகனம் ; lasciviousness : see Wils. S. D. p. 698.

MOHANA ; and அஷ்டகருமம், under அஷ்டம், see கையூதனம்.

மோகனக்கல் ; a large slab stone, put as the upper-transverse beam, over the entrance of a heathen fane.

மோகனமாலை ; a golden-wreath hanging down from the neck.

மோகனத்திரம் ; see சம்மோகனத்திரம்.

மோகன் ; the god மன்மதன், or the Hindu Cupid. Sat.

மோகினி ; 1. the same as திருமால், or Vishnu in a female shape, or form : திருமால்பெண்ணுருக்கொண்டமோகினி. Sat. 2. an attractive woman, met. a fairy.

மோகிக்கிறது ; Pr. கிததேன், Fut. கிப்பேன், Imp. கி, Inf. கிக்க ; to lust, to yield to carnal desire, to be fascinated, to live lasciviously : மோகிததுப்போகிறது.

மோகிபிக்கிறது, or

மோகிக்கப்பண்ணுகிறது ; to exite to voluptuous desires.

மோகனக்கல்,

* மோகனமாலை,

* மோகனம்,

* மோகனத்திரம்,

மோகன்,

மோகிக்கிறது, and

* மோகினி ; see under the preceding word.

மோக்கட்டை : see மோவாய்க்கட்டை.

மோக்கம் ; see மோகம்.

மோக்கிறது ; v. a. Pr. ததேன், Fut. பபேன், Imp.

மோ, Inf. க்க, or ப்ப ; to smell to a thing, commonly மோருகிறது, and முகருகிறது.

மோக்கக்கொடுக்கிறது ; to give to smell, what one has not smelled.

மோததல் ; a smelling.

மோததுகொடுக்கிறது ; to give another to smell what one has smelled before.

மோப்பம் ; the sense of smelling : ஆகிரானம். Sat.

மோப்பமபிக்கிறது ; to smell at any thing, to scent, a hare, &c.

மோவாது ; it will not smell.

மோவேன் ; I will not smell.

மோசக்காரன் ; v. infra.

மோசம் ; sub. 1. danger, detriment ; 2. deceit : வருசனம். Sat.

கனமோசம் ; a great danger.

மோசகாரன் ; a deceiver, a seducer : தகப்பாசி.

மோசததுக்குட்படுகிறது ; to fall into danger, and deception.

மோசம்போகிறது ; to be deceived, to err.

மோசம்போக்குகிறது ; to deceive, to seduce : மோசமபண்ணுகிறது.

மோசனம் ; sub. a kind of rice-corn : ஓர்வகைநெல்.

* மோசனம் ; sub. 1. liberation. Wils. S. D. 2d edit. p. 675. MOCHANA. 2. expiation, abolition : விமோசனம். சாபமோசனம் ; abolition of the curse.

பாவமோசனம், or

பாவவிமோசனம் ; expiation of sin.

* மோகம் ; sub. liberation from the body, and from transmigration ; release in general ; according to the advaitas absorption into the divine essence : in adopted usage heaven. Comp. Wils. S. D. p. 697. MOCSHA.

மோடத்தனம், or மூடத்தனம், and

மோடத்தனம், மூடத்தனம் ; stupidity.

மோடத்தனமபண்ணுகிறது ; to act stupidly, or perversely.

மோடத்தனக்காரன் ; an ignorant man.

மோடனம் ; see மோடி, 4.

மோடி ; sub. 1. the same as காகோள், a goddess said to pervade forests ;

2. *the same as* பணகரு, discord. *Sat.*
3. high-mindedness, grandeur, austerity, indignation.
சேவகமோடி; *see under* சேவகன்.
ராசமோடி; royal grandeur, kingly state.
ராணுவமோடி; the array of an army.
மோடிக்காரன்; an unfriendly, or frowning, man.
மோடிபண்ணுகிறது; to be high-minded; to frown, to look stern, or sullen.
மோடிப்புடவை; cloth, all white, without variety of colours.
மோடியாயிருக்கிறது; *the same as* மோடிபண்ணுகிறது.
மோடியாய்க்கொள்கிறது, *or* பிடிக்கிறது, *or* வாங்குகிறது; to buy wholesale, in order to monopolize.
மோடியாய்த்திடுகிறது; *the same as* மோடிபண்ணுகிறது.
4. a kind of craft, or enchantment, used by one who puts or hides any thing in a certain place, and by one who endeavours to remove it: *மோடனம்.*
மோடிவைக்கிறது; to endeavour to prevent, any one who is about taking away a hidden treasure, by enchantment, and *vice versa.*
மோடியெடுக்கிறது; to endeavour to take it. by the same artifice, at the same time playing on a pipe called மகிடி: *see* Camp. Tel. Dict. p. 480. MODI.
- மோடிக்காரன்; *v. supra.*
- மோடி; *sub.* 1. *the same as* உயர்ச்சி, height, the top of a hill: முகடு; 2. *the same as* பெருமை, greatness; 3. *the same as* வயிறு, the belly. *Sat.*
- திருடன். மோடடைபயிர்வந்தான்; the thief broke through the roof of the house.
நடுமோடி; the ridge of a roof.
மோட்டோடி; a roof-tile.
- * மோட்சம்; *see* மோகஷம்.
மோட்சமபெறுகிறது, *or* அடைகிறது; to obtain beatification.
மோட்சவாசிகள்; beatified souls.
மோட்சவிளகரு; *lit.* the light of glorification. *Besch.*
மோட்சதிபம்; an office for the deceased; after the death of a person; *when lights, with attendant ceremonies are lighted and offerings made for the deceased, among the Vira Saivas.*
- * மோட்சவாசிகள், *and*
மோட்சவிளக்கு; *v. supra.*
மோட்டுத்தனக்காரன், *and*
மோட்டுத்தனம்; *see under* மோடத்தனம்,

- * மோதகப்பிரியன், *and*
மோதகமரம்; *see under the following word.*
- * மோதகம்; *sub.* 1. delight, agreeableness. Wils. S. D. p. 698. MODACA. 2. a sort of cake, or sweetmeat.
மோதகப்பிரியன்; one who is fond of sweetmeats, *an epithet of* Vinayaca.
மோதகமரம்; *a tree:* Sterculia: குதிரைப்பூக்கள்.
- * மோதம்; *sub.* 1. joy, delight: உவகை. Wils. S. D. p. 698. MODA. 2. a pleasant smell, வாசனை. *Sat.*
மோதரப்பா; *sub.* the *Mohturfa* tax, levied on traders, and artisans. *Arab:* *see* Camp. Tel. Dict. p. 480.
மோதல்; *see under* மோதுகிறது.
மோதிரக்கண்ணி; *v. infra.*
மோதிரம்; *sub.* a ring: ஆழி.
மோதிரகண்ணி; *a shrub:* Hugonia mystax.
மோதிரவிரல்; the ring-finger.
பட்டாணிமோதிரம்; three rings, each one having a precious stone, an emerald, a ruby and a diamond.
மோதிரவிரல்; *v. supra.*
- மோதுகிறது; *v. a. Pr.* தினைன், *Fut.* துவேன், *Imp.* து, *Inf.* த; to hit, to beat: அடிக்கிறது, to dash against; to cover *as eagles dead bodies:* *see* கரு, to clap on: அப்புகிறது.
அலைகள் மோதுகிறது, *or* மோதிகொண்டிருக்கிறது; the waves beat, *or* are beating, against the shore.
காற்றுமோதிமோதியடிக்கிறது; the wind blows violently.
சுவர்க்குமண்மோதுகிறது; to put earth to a mud-wall in repair.
மோதல்; a beating, or a dashing against.
மோதிகொள்கிறது; *freq. and reflex.* to be striking against, to strike ones self against.
- மோத்தல்; *see under* மோக்கிறது.
- மோத்தை; *sub.* *the same as* வெள்ளாடடுக்கடா, the ram of a long-legged species of sheep. *Sat.*
- மோப்பம்; *see under* மோக்கிறது.
- மோப்பி; *sub.* a widow, *not* respectful.
முண்டைமோப்பி; a widow, having her head shorn.
- மோரா; *sub.* a gold coin (of 15 Rupees present value): a gold mohur: *Hind.*
- மோர்; *sub.* a seal. *Hind.*
- மோர்; *sub.* butter-milk: *comp.* கிராணித்திரவியம்.
- மோவாய்; *sub.* *the same as* தாடி, the beard. *Sat.*
மோவாய்க்கடடை; the chin: முக்கடடை.
மோவாய்க்கடடையெறுமடி; the jaw-bone.
மோவாய்க்கடடை, *and*

மோவாய்க்கட்டையெலும்பு; *v. ante*.
 மோழல்; *sub. the same as* பன்றி, a swine.
 மோழை; *sub. 1. the same as* கஞ்சி, rice gruel. *Sat.*
 2. a stump: கொம்பின்மை, a block; 3. stupidity.
 கற்றறிமோழை; one who, though learned, appears, or behaves, like one ignorant.
 மோழைப்பசு; a cow without horns.
 மோழைமாடு; any animal of the *genus bos*, without horns.
 ஏழையககண்டாலமோழையுமபாயும்; even a beast, without horns, will butt at a poor person, *i. e.* a helpless person will every where be ill-treated.
 மோழையாக்குகிறான்; to stupify.
 மோழையாயிருக்கிறவன்; a stupid fellow.
 * மோனம்; *sub. the same as* மௌனம், silence.
 மோனர்; *the same as* முனிவர், sages.

* மோனர்; *v. ante*.
 மோனை; *sub. 1. the same as* ஆதி, the beginning;
 2. in poetry, *alliteration*; a species of consonance which the first letter of one சீர், or foot, has with the first letter of one, or more, of the succeeding feet, in the same line: *comp.* தொடை.
 அ corresponds with ஆ, ஐ, ஒ.
 இ with ஈ, ஏ, ஏ.
 உ with ஊ, ஓ, ஔ.
 ச with த.
 ஞ with த, &c.
 It is of various kinds, termed.
 இனமோனை, பொழிப்புமோனை, ஒருமோனை, மேற்கதுவாய்மோனை, கீழ்க்கதுவாய்மோனை, கூழைமோனை, முற்றமோனை.

மௌ.

மௌ — மௌவி

மௌவ — மௌனி

மௌ; a syllabic letter, compounded of ம and ஓ.
 * மௌஞ்சி; *sub. a girdle, or waist-cord, made of a kind of reed; Saccharum spontaneum: நாணற்புலவாற்செய்தவனாரூண்.* Wils. S. D. p. 683. MUNJA.
 * மௌட்டியம்; *sub. ignorance, folly; especially fanaticism.* Wils. S. D. p. 698. MAUD'HYA.
 * மௌத்திகம்; *sub. a pearl: முத்தி.* Wils. S. D. p. 698. MAUTTICA.
 * மௌர்வி; *sub. a bow-string, வினாள்.* Wils. S. D. p. 699. MAURVI.
 * மௌவி; *sub. 1. a tuft of hair on the head of men: குடமி; 2. the hair tied in a tuft; a lock of hair on the*

crown of the head: மயிர்முடி; 3. a crown, முடி: a diadem; 4. the head. Wils. S. D. p. 699. MAULI.
 5. *the same as* கள், palm-tree sap. *Sat.*
 மௌவல்; *sub. the same as* வனமலவிகை, a kind of Jasmin. *Sat.*
 * மௌனம்; *sub. silence, taciturnity.* Wils. S. D. p. 698. MAUNA.
 மௌனமாயிருக்கச்சொலுகிறான்; to command silence.
 மௌனம்மலையைச்சாதிக்கும்; patient silence resists a mountain.
 மௌனியர்; hermits: மோனர்.
 * மௌனியர்; *see under the preceding word.*

ய்.

ய் — யக்கி

யச்சு — யசுரு

ய்; is the 11th of the Consonants in Tamil யசரம் and the first of those which are termed: இடையினம், or medial.
 ய; a syllabic letter, compounded of ய் and அ.
 It is one of the numeral letters, and stands for ten; if one of the numeral signs be added, each included unit has the power of ten, thus ன and ய, or னய; signifies thrice ten, or thirty.
 * யக்கியம்; 1. a sacrifice; 2. an offering, or oblation. Wils. S. D. p. 701. YAJNA.
 யக்கியோபவீதம்; the sacrificial cord, originally worn by the three principal orders of Hindus. Wils. S. D. p. 702. YAJNOPAVITA.
 * யக்கியோபவீதம்; *v. supra.*

* யச்சு; *sub. glory, fame, praise: புகழ்.* Wils. S. D. p. 707. YASAS.
 * யசமானன்; *sub. 1. properly, the person instituting, and paying the expenses of, a sacrifice.* Wils. S. D. p. 701. YAJAMANA. 2. *the same as* தலைவர், a prefect; a master. *Sat.*
 * யசனம்; *sub. a sacrifice.* Wils. S. D. 2d edit. p. 678. YAJANA.
 யசனம்; *the same as* யாகஞ்செய்வீதம், the direction of a sacrifice.
 * யசுசு; *sub. the second Veda; the Yajur, or Yajus-veda.* Wils. S. D. p. 701. YAJUS.
 * யசுரு; *the same, and always joined with* வேதம். *Sat.*

- * யட்டி; *sub.* 1. a staff, a stick: ஊனறுகோல். Wils. S. D. p. 707. YASHTI. 2. a garland of pearls: முத்துத் தாழ்வடம். *Sat.*
- * யதா; *as*; according to; *see* Wils. S. D. p. 703. YAT'HA. proper, fit, right.
யதாஸ்தானம்; the proper place.
யதார்த்தம், *or* ஏதார்த்தம்; truth, correctness, earnestness. Wils. S. D. p. 703. YATHART'HIN.
- * யதாஸ்தானம், *and*
- * யதார்த்தம்; *see under the preceding word.*
- * யதி; *sub.* 1. the same as நாளபிரமாணம், a pause in poetry, or metre; one of the rules for keeping time in music; 2. the same as முனி, a sage, or an anachoret; 3. the same as மொனை, consonance of sound, alliteration. *Sat. and* Wils. S. D. p. 702. YATI.
- * யது; *sub.* the name of a king; son of the fifth of the lunar line, and head of the Yádava race. Wils. S. D. p. 703. YADU.
- * யத்தனம்; *see* எத்தனம்.
- * யத்திரம்; *see* எத்திரம்.
- * யமகம்; *sub.* rhythm; a kind of stanza, consisting of four lines beginning with the same sound, but having a different sense in each line: *e. g.*
நானத்தனத்ததைச்சொல்லியரால்வருநாழ்மலபா
நானத்தனத்ததைத்தப்பதிப்பீர்புடைதங்கியவே
நானத்தனத்ததைத்தநீர்தானரங்ககைகடுதைத்த
நானத்தனத்ததைதயாபுதன்பாநத்தலைக்கொண்டினே.
paraphrased thus
நானம்போன்றனைதையும், இனிமொழிபோன்ற சொல்
லையும் உடையஸ்திரீனாலே வராநின்றஆழ்ந்தஅச
தமான நரகத்தின கேடடை தப்பித்துக்கொள்
லுவீர்கள், பகததேவராநின்றவேதானகணகையு

- டையசிலனுடைய இரப்பைத்தீர்த்தவன் அரங்கநா யகன், சகடாகரனென னுமிராககதனையுதைத்தபா தத்தையுடையவப்பன், கையிலே அஞ்சுபுதவகையுடையவன்பா தகளைத்தலைக்கொள்ளுகோள்.
See that you escape the misery of that deep and filthy abyss, to which women lead, whose breasts are round as cymbals, and who talk like parrots. It is Vishnu who removed the evils proceeding from the mendicacy of Siva, attended with demons: his foot trode down the giant சகடாகரன். Put ye upon your head the foot of him who holds the five weapons in his hand; that is pay homage to Vishnu.
- * யமளம்; *sub.* a pair, a brace, a couple: இரட்டை. Wils. S. D. p. 705. YAMALA.
- * யமன்; *the same as* எமன்.
- * யமி; *sub.* the same as முனிவன், a sage; one self-restrained. *Sat.*
- * யமுனை; *sub.* the river Jumna; rising from the South of Himālaya, and merging in the Ganges at Allahabad. Wils. S. D. p. 705. YAMUNA.
- * யயாதி; *sub.* the fifth of the lunar race. Wils. S. D. p. 706. YAYATI.
- * யவட்சாரம்; *sub.* nitrate of potash, or saltpetre. Wils. S. D. p. 706. YAVACSHARA.
- * யவம்; *sub.* barley. Wils. S. D. p. 706. YAVA.
- * யவனம்; *sub.* one of the fifty-six countries; perhaps Bactria, or possibly the country of the Affghans. Wils. S. D. p. 706. YAVANA.
யவனர்; 1. the same as கமமாளர், all kinds of artificers;
2. the same as சித்திரகாரர், sculptors, carvers;
3. the same as சோனகர், the lowest tribe of the Mahomedans. *Sat.*

யா — யாகம்

யா

யாகம்

- யா; *sub.* a syllabic letter, compounded of ய and ஆ.
- யா; 1. an expletive: அகைச்சொல்; *as* யாபனிருவர் மாணுகரததியுரீக்கு; the twelve disciples, or scholars of Agastya.
2. an indicative of interrogation, in the neut: plural;
3. the name of a tree: ஓர்மரம். *Sat.*
4. the Imperative of யாகடுறது.
- * யாகசாலை, *and*
- * யாகபோசனர்; *v. seq.*
- * யாகம்; *sub.* a sacrifice, an oblation: வேள்வி. Wils. S. D. p. 708. YAGA.

- யாகசாலை; the place where a sacrifice is offered.
- யாகபோசனர்; the same as வாடுஞர், celestials. *Sat.*
- யாகம், ஓ; five oblations.
1. பிரமம், reading and learning, the Vedas: வேத மொதல்; 2. தெயவம், kindling a sacrifice: ஓம மவளர்த்தல்; 3. பூதம், fragments of food left at an oblation, or at a meal: பவிட்தல். Wils. S. D. p. 599. BALI. presentation of food, &c. to all created beings; 4. பிதிர், presenting water to the manes of persons deceased; தர்ப்பணமுடித்தல்; 5. மானுடம், gift given to beggars: இரப்போர் குணவுமுதலியல்தல். *Sat.*

யாகம், உக; twenty one sacrifices;

1. அகிஷிடடோமம், 2. அத்தியகிஷிடடோமம்,
3. உகத்தியம், 4. சோடசி, 5. வாசுபேயம், 6. அ
- திராததிரம், 7. அப்த்தோரியாமம், 8. அகிஷி
- யாதேயம், 9. அகிஷிகோததிரம், 10. தரிசுபூர
- ணமாசம், 11. சாதுர்மாசியம், 12. நிருடபசுபந
- தம், 13. ஆகிரயணம், 14. செனததிராமணி,
15. அபடகை, 16. பார்வணம், 17. கிரார்த்தம்,
18. கிராவணி, 19. ஆகிரகாயணி, 20. சைத்திரி,
21. ஆகவயுசி.

* யாக்கியவல்க்கியம்; see under உபநிடதம்.

* யாக்கியவற்கியம்; see அஷ்டாதசதருமசாஸ்திரம், under அஷ்டம்.

யாக்கிறது; v. a. Pr. பாந்தேன், Fut. யாப்பேன், Imp. பா, Inf. பாக்க; to bind: கடடுமிறது.

பாக்கை; 1. the same as உடல், the body consisting of fibres, and ligaments;

பாக்கைக்குமருந்தம்; see அஷ்டாதசருணம், under அஷ்டம்.

2. the same as கடடு, a band, or tie.

பாத்தல்; the same as கடடுதல், a binding.

யாப்பு; sub. 1. the same as கடடு, a band; 2. the same as செய்யுள், a poem.

யாப்பதிகாரம்; see யாப்பிலக்கணம், under இலக்கணம்.

யாப்பருவகலம்; the title of a treatise, on Prosody and versification, (from அருவகலம், a precious vessel.)

யாப்பிலக்கணம்; see under இலக்கணம்.

யாக்கை; see under the preceding word.

யாங்கணம், or

யாங்கண்; the same as யாங்கணம்.

யாங்கு; the same as எங்கு, where? a word expressing an uncertain place: இடத்தினையுறமசொல். Sat.

யாங்கணம்; the same as எங்கணம், at what place? and in what manner? Sat.

* யாசகம்; sub. begging, mendicancy: இரப்பு. Wils. S. D. p. 708. YACHACA.

யாசகமபண்ணுகிறது; to practice begging, or to be seeking alms; to solicit in general.

யாசகர்; the same as இரப்போர், beggars, mendicants. Sat.

யாசுகிறது; Pr. சிததேன், Fut. சிப்பேன், Imp. சி, Inf. சிக்க; to beg alms, to seek for, to ask, or solicit.

யாசித்தல்; the same as இரத்தல், a begging, &c. Sat.

* யாசகர்,

யாசிக்கிறது, and

யாசித்தல்; see under the preceding word.

யாணர்; sub. 1. the same as அழகு, beauty; 2. the same as தச்சர், carpenters; stone cutters, architects; 3. the same as நன்மை, a good; 4. the same as புதுமை, novelty; 5. the same as வளமை, fertility, fruitfulness, prosperity. Sat.

யாண்டு; sub. 1. the same as எங்கு, where? எப்போது, when? 2. the same as காலம், time, especially a year. Sat.

யாண்டை; the same as எவ்விடம், what place? a word expressing an indefinite place: இடத்தினையுறமசொல். Sat.

யாதஸ்து; the same as யாதி, which see.

* யாதனம்; sub. 1. the same as தெப்பம், a raft; 2. the same as மரச்சலம், a wooden vessel, a ship. Sat.

* யாதஞ்சரீரம்; see under the following word.

* யாதனை; 1. affliction, pain, agony; 2. punishment, inflicted by Yama, or his ministers. Wils. S. D. p. 708. YATANA. 3. the never-ceasing pains of hell: தரகத்தி ந்கொலவாதவருத்தநோய். Sat.

யாதஞ்சரீரம்; a body capable of suffering in a future state, yet indestructible by pain.

யாதி; sub. 1. the same as ஞாபகம், memory; 2. meditation, deep thought. Hind.

யாது; Sing. 1. the same as எது, what? which? an interrogative pronoun, or a word expressive of doubt: ஐயுறமசொல். Sat. 2. the same as கன், palm-tree sap fermented.

யாதாதிமொன்ற; any thing.

யாதாமொருவன்; any body; one, or other.

யாதினுகருவகடை; the last of all: எல்லாததிறகருவகடை.

யாதுகாக; for what, or why? எதுகாக.

யாதெனில்; if it be asked what? having the force of, that is to say, or as follows.

யாதொருபொருள்; the same as யாதாதிமொன்ற.

யாதொருவன்; the same as யாதாமொருவன்.

யாதொருகிடும், or

யாதொன்ற; the same as யாதாதிமொன்ற.

யாதோ; which, or what, emphatic; a word expressive of doubt: ஐயசொல். Sat.

* யாது, and

* யாதுதானர்; sub. the same as இராக்கதர். Sat. a kind of rúcsahasas. Wils. S. D. p. 708. YATU, a demon, and yūyū hāna, a goblin.

யாதோ ; see under யாது.

யாத் தல் ; see under யாக்கிறது.

- * யாத்திரை ; sub. 1. the same as திருவிழா, a festival, accompanied with an idol-procession. Wils. S. D. p. 708. YATRA. 2. the same as பிரயாணம், a journey, a sea-voyage.

தேகயாததிகைக்குப்போகிறது ; to seek after a subsistence, or livelihood.

யாததிரைபணனுதறது ; to go on a journey, especially, to go on pilgrimage : comp. தீர்த்தம்.

கப்பல்யாததிரை ; a voyage.

கரையாததிரை ; a journey.

காசியாததிரை ; a pilgrimage to Benares.

யாப்பதிகாரம்,

யாப்பருங்கலம்,

யாப்பிலக்கணம், and

யாப்பு ; see under யாக்கிறது.

- * யாமம் ; sub. 1. a watch of three hours : சாமம், the eighth part of a natural day. Wils. S. D. p. 709. YAMA. 2. the same as இடக்கைமேளம், a drum beaten with a stick, not with the hands ; 3. the same as இராத்திரி, night time ; தீயாமத்திலேவருவானேன் ; why comest thou at night ? 4. the same as தெற்கு, the south. Sat.

- * யாமவதி ; sub. the night : இராத்திரி. Wils. S. D. p. 709. YAMAVATI.

* யாமலை ; sub. the same as காளி, a name of Cālī.

* யாமிகன் ; sub. the same as நகரசோதகன், one visiting a metropolis incognito : see நகரி.

* யாமியம் ; sub. 1. the south : தெற்கு ; 2. see அஷ்டாட்சதருமசாலதிரம், under அஷ்டம். Wils. S. D. p. 710. YAMYA.

* யாமினி ; sub. the night : இராத்திரி. Wils. S. D. p. 709. YAMINI.

* யாமின்யம் ; sub. the same as தெற்கு, the south. Sat.

யாம் ; per. pron. (the plural of யான், I) we.

யாரி ; sub. the same as கதவு, a door.

யார் ; the same as ஆர், who? or which? Sat.

யாலம் ; sub. the same as ஆசாமரம், a tree : Diospyros ebenaster : Koenig : its wood, used in making furniture, is popularly termed black-wood.

* யாவச்சீவம் ; v. seq :

யாவத்தீவு ; sub. the Island of Java.

* யாவத்தும் ; as much as, as many as, as far as. Wils. S. D. p. 710. YAVAT.

யாவச்சீவம் ; all which belongs to this life : as

அவனுடையயாவச்சீவமும்மறிந்திருக்கிறேன் ; I know all his circumstances, concerns, secrets, &c.

யாவம் ; the same as யாவத்தீவு.

யாவரும் ; v. infra.

யாவன் ; who? யார்.

யாவரும் ; all together, all people.

யாவும் ; all, the whole : எல்லாம். Sat.

யாவை ; pl. neut. all things.

யாவையும் ; neut. pl. all things : எவையும். தீதிதேதி.

யாழ் ; an expletive, affix to the 2d pers : sing : முண்சி லையசச்சொல்.

தீயேசெய்வீனமருகுகிற்செவ்வயர்ந்தியாழ் தீன்செய்வீன வலினுார்தீயே ; by using the string of the ornamented bow, thou shalt complete the business.

யாழல் ; sub. the same as கறையான், the white ant : Termites. Sat.

யாழ் ; sub. 1. the same as அசுவினிநாள், Asvini, the first lunar mansion of the Hindus ; 2. the same as திருவாதிரைநாள், Ardra, the sixth lunar mansion ; 3. the same as மிதுனவிராசி, Gemini in the Zodiac ; 4. the same as வீணை, a lute. Sat.

யாழ்த்திறம் ; the different kinds of the lute.

யாழ்ப்பாணர் ; 1. people of Ceylon ; 2. players on the lute. P. du Bourges.

யாழ்வல்லோர் ; 1. heavenly choristers : கந்தருவர் ; 2. skilful players on the lute.

யாழ்வாசிக்கிறது ; to play upon the lute.

யாழ்வாசிக்கத்தல் ; the playing upon the lute : see கைதொழில், இ : under கை.

யாழ், ச ; four kinds of lute.

1. பேரியாழ், 2. சகோடயாழ், 3. மகரயாழ், 4. செங்கோடடியாழ்.

யாழ்த்திறம் ; see under the preceding word.

யாழ்ப்பாணத்தீவு ; v. infra.

யாழ்ப்பாணம் ; sub. the name of a town in Ceylon : Jaffna.

யாழ்ப்பாணத்தீவு ; the Island of Ceylon.

யாழ்ப்பாணர், and

யாழ்வல்லோர் ; see under யாழ்.

யாளி ; sub. 1. the same as கெகம், the lion ; 2. the same as கெகவிராசி, the 5th sign of the Zodiac ; 3. a fabulous animal so called ; perhaps the rhinoceros, or possibly the Mammoth.

யாளியானை ; a lion with the trunk of an elephant.

யாளியூர்ந்தி ; lion-borne ; an epithet of Durga.

பாளியாணை, *and*
பாளியூர்தி; *v. ante.*

பாறு; *sub. the same as ஆறு, a river. Sat.*

பாணம்; *sub. 1. any vehicle, or mode of conveyance.*

Wils. S. D. p. 709. YANA. 2. *the same as* சிலிகை, a palankeen; 3. *the same as* மரச்சலம், a ship, a vessel. *Sat.* 4. *the same as* கள், palm-tree sap fermented.

பாணை; *sub. 1. an elephant: comp. ஊர்தி, under ஊரு கிறது; 2. the sign, or banner, of the guardian of the seventh angle of the world, or N. quarter. Sat.*

பாணைகட்டக்கயிறு தரணெடுத்துக்கொடுக்கும்; the elephant delivers the cord with which it is to be tied. *Prov. applied to any one who brings mischief upon himself.*

பாணைகட்டுத்தறி; *the same as* ஆளானம், a stake, or post, to which elephants are tied: பாணைக்கம்பம்.

பாணைக்கச்சை; *see under* கச்சை, *and* கண்டம்.

பாணைக்கடைக்கண்; *the same as* நிரிபாணம், the outer corner of an elephant's eye.

பாணைக்கதுப்பு; the cheek, or temples, of an elephant: கடம்.

பாணைக்கம்பம்; *see* பாணைகட்டுத்தறி.

பாணைக்கழுந்தது; *the same as* கண்டம், an elephant's neck.

பாணைக்கழுத்தடுகயிறு; *the same as* கச்சம், a cord tied round the neck of an elephant.

பாணைக்கள்வீழுவாயாள்; *a plant: Stapelia: எழுமாள்.*

பாணைக்கற்றை; a fish: *see* கற்றை, *under* கல்.

பாணைக்கன்று; a very young elephant: கன்றுபாணை; a young elephant.

பாணைக்காரன்; an owner, or keeper of an elephant.

பாணைக்கால்; 1. *properly* the foot of an elephant; 2. a disease so called, elephantiasis; 3. a spout for the conveyance of water from a roof, or terrace.

பாணைக்குட்டி; a very young elephant: குட்டிபாணை; a young elephant.

பாணைக்கூட்டம்; a herd of elephants.

பாணைக்கூட்டத்துத்தலைபாணை; *the same as* பூதநாதன், the first, or head-elephant, in a troop, or herd.

பாணைக்கொம்பு; the tusk of an elephant: *comp. தந்தம்.*

பாணைக்கொம்பிழை; an ornamental knob for the tusk of an elephant: சிம்புரி.

பாணைச்சலிவி; the heel-chains of an elephant: அந்தாகம், *and* திசனம்.

பாணைச்சப்பரம்; *the same as* அம்பாசி, a howdah without canopy.

ஊரணைச்சாரிவு; *the same as* பாணைதுயிலிடம், a place of repose for elephants: சேவகம்.

பாணைச்சாலை; a stable, or stall, of elephants: பாணைநிதிருக்கடம், ஆலயம்.

பாணைச்சிரகம்; *a plant: see* கந்தரிநாபகம்.

பாணைச்செல்வழி; the track, or road, of an elephant: தண்டம்.

பாணைச்செவி; *the same as* கன்னம், the ear of an elephant.

பாணைதலைபெயறுமடிகடை; *in zoology, from the elephant to the ant; a phrase.*

பாணைநிரியுறகாடு; *the same as* கரிக்காடு, a forest in which are elephants.

பாணைதுயிலிடம்; *see* பாணைச்சாரிவு.

பாணைத்தடிப்பு; *a plant: Cissus acida: பாணைப்பிச்சாள்.*

பாணைத்தம்பம், *or*

பாணைத்தறி; *see* பாணைகட்டுத்தறி.

பாணைத்திசை; *the same as* வடக்கு, the north point of the compass.

பாணைத்திபயிலி; *a plant: see under* திபயிலி.

பாணைத்திரள்; a troop of elephants.

பாணைத்துதிகை, *or*

பாணைத்துமயிக்கை; the proboscis, or trunk, of an elephant.

பாணைத்தோடடி; an iron hook with which elephants are guided, or driven: பாணையகஞ்சம்.

பாணைதெருகுசிம்; *a plant: see under* தெருகுசி.

பாணைதோய்; *the same as* பாகலம், a disease of elephants.

பாணைபடுகழி; *the same as* பயமடி, a pit-fall for catching elephants.

பாணைப்பட்டம்; *the same as* குடை, a frontlet-plate for elephants.

பாணைப்பாகன்; an owner, or driver, of an elephant.

பாணைப்பிச்சாள்; *see* பாணைத்தடிப்பு.

பாணைப்பின்கால்; the hind leg of an elephant.

பாணைப்பெருகாயம்; *see* பெருகாயம்.

பாணைமஞ்சள்; *a plant: a large kind of Turmeric.*

பாணைமணி; an elephant's bell: கண்டை.

பாணைமதம்; rut of an elephant.

பாணைமதம்பாய்ச்சலி; the track of the mucus, which issues from the cheeks of an elephant, when in rut: கரடம்.

பாணைமத்தகம்; 1. a protuberance on the head of an elephant; 2. an elephant's head.

பாணைமாவுத்தன்; an elephant-driver: *comp. சூதோரணன்.*

பாணைமீன்; a very large fish so called.

பாணைமீனைவிழுங்குமீன்; the fish which devours the same.

யாணமுகத்தான், or யாணமுகன்; *the same as* விநாயகன், *Vināyaca*; represented with the head of an elephant.

யாணமுகபடாம்; *see* சூழி.

யாணமுகவன்; *an epithet of* Vināyaca.

யாணமுகவழ்க்கினையோன்; *the same as* வீரபத்திரன், *Vira Bhadra*; the younger brother of விநாயகன்.

யாணமுகன்; *see* யாணமுகத்தான்.

யாணமுன்கால்; *the same as* காத்திரம், the fore-feet of an elephant.

யாணமேற்றவிசு; *the same as* இலகடம், a seat put upon elephants.

யாணயங்குசம்; *see* யாணத்தோட்டி.

யாணயிருஞ்சி; *see* கண்டபேரண்டபக்கி.

யாணயுண்குருகு; *the same as* சக்கரவாகபயன், a bird, said to devour an elephant.

யாணயுண்குருணவு; *the same as* அங்கதம், an elephant's food.

யாணயுமானயுண்குருசுநடுவகொகருநசகமும்; when two elephants rub each other, a mosquito between them will be crushed. *Prov.* The collision of princes brings death to their subjects.

யாணயைப்பழகருவிகிறது; to drill, or exercise, an elephant.

யாணயைப்பாகன் தட்டுமோசை; *see* அப்பது.

யாணயைவழுங்குமீன்; *the same as* திமிங்கிலம், a fish said to devour an elephant.

யாணவணங்கி; *the same as* தேடகொடுகி, a plant: Heliotropium.

யாணவால்; *the same as* தாலவட்டம், the tail of an elephant.

யாணவிச்சுகனி; *see* விச்சுகனி.

யாணவீரிடுகிறது; the bellowing, of an elephant.

பட்டத்தானை; the king's own elephant.

பிடியாணை; a female-elephant.

மதமொழிந்தயாணை; *see* திருமதம்.

யாணக்கச்சை,

யாணக்கள்ளிமுனையான்,

யாணக்கற்றலை,

யாணக்கன்று,

யாணக்காரன்,

யாணக்கால்,

யாணக்குட்டி,

யாணக்கொம்பு,

யாணச்சங்கிலி,

யாணச்சப்பரம்,

யாணச்சார்வு,

யாணச்சாலை,

யாணச்சீரகம்,

யாணச்செல்வழி,

யாணத்தடிப்பு,

யாணத்தம்பம்,

யாணத்தறி,

யாணத்திசை,

யாணத்திப்பிவி,

யாணத்திரள்,

யாணத்துதிக்கை,

யாணத்தும்பிக்கை,

யாணத்தோட்டி,

யாணநெருஞ்சில்,

யாணநோய்,

யாணப்பட்டம்,

யாணப்பாகன்,

யாணப்பிச்சான்,

யாணப்பெருங்காயம்,

யாணமஞ்சள்,

யாணமணி,

யாணமதம்,

யாணமத்தகம்,

யாணமாவுத்தன்,

யாணமீன்,

யாணமுகத்தான்,

யாணமுகபடாம்,

யாணமுகவழ்க்கினையோன்,

யாணமுகவன்,

யாணமுகன்,

யாணமேற்றவிசு,

யாணயங்குசம்,

யாணயிருஞ்சி,

யாணயுண்குருகு,

யாணவணங்கி,

யாணவால்,

யாணவிச்சுகனி, and

யாணவீரிடுகிறது; *see under the preceding word.*

யு.

- யு; *a syllabic letter, compounded of ய் and உ.*
- * யுகந்தரம்; *sub.* 1. one of the 56 countries of Hindu-geography; 2. the pole, or shaft of a coach, plough, &c, over which transversely, the yoke, is tied: *சேரர்மு தவியவறநிறுகமயினிகருநெடுதநன். Sat. also called ஏர்க்கால்.*
- * யுகமுடிவு; *see under the following word.*
- * யுகம்; *sub.* 1. a pair, a couple, a brace; 2. an age, a period of time: 3. a yoke, *ககததடி: Gr. ζυγον.* Wils. S. D. p. 711. YUGA.
யுகமுடிவு; the end of the world: *உலகமுடிவு. Sat.*
யுகம், ச; four ages of the world;
1. கிரேதாயுகம்; 2. திரேதாயுகம்; 3. துவாபரயுகம், and 4. கலியுகம், or the *Creta, Treta, Dvāpara,* and *Cali,* ages; *see each in its place.* the term in its second meaning is probably a primitive word; since, with dialectical variations, it is also found in the Hebrew, Arabic, Persian, Greek, and Latin, languages.
யுகம்; *sub.* the same as பூமி, the earth: *உசம். Sat.*
- * யுகளம்; *sub.* a pair, a brace, a couple. Wils. S. D. p. 711. YUGALA.
- * யுகளி; *sub.* a couple: *இண.*
- * யுகாதி; *sub.* an epithet of an *Arhat*; 2. a beginning of a year.
யுகாதிபண்டிகை; a feast at the beginning of a year. *Besch.*
யுகாதிபண்டிகை; *v. supra.*
- * யுத்தம்; *sub.* 1. fitness: *உசசிதம்*; 2. combination;

- closeness, union; 3. rectitude, equity, justice. Wils. S. D. p. 710. YUCTA. 4. war, battle, a fight. Wils. S. D. p. 712. YUDDHA.
தர்மயுத்தம்; a lawful war.
யுத்தவகலநதது; the battle was joined: 1 Kings xx. 29.
யுத்தசனனுததர்; warriors: Numb. xxxi. 49.
யுத்தநதொடுகிறது; to raise a war.
யுத்தமபண்ணுகிறது; to war, to fight, to make war.
- * யுத்தி; *sub.* 1. an expedient, propriety: *உபாயம்*; 2. de-liberation; 3. attention, wit; 4. inference, deduction from argument, reason, argument: *ஊகை.* Wils. S. D. p. 711. YUCTI.
யுத்திக்காரன்; a quick-sighted person; a man of a ready apprehension.
யுத்தியாட்ப்பார்கிறது; to consider, to observe with attention.
- * யுத்திக்காரன்; *v. supra.*
- யுபம்; *sub.* means; art, practice, skill.
யுபமாட்ச்செய்கிறது; to do a thing skilfully.
- * யுவ; *sub.* the ninth year of the Hindu cycle, correspond-ing with A. D. 1875.
- * யுவதி; *sub.* a young woman, from sixteen to thirty years of age. Wils. S. D. p. 712. YUVATI.
- * யுவராசன்; *sub.* a young prince; but especially a prince regent, invested with secondary regal authority in the life-time of a father, or elder brother: *இளவரசன்.* Wils. S. D. p. 712. YUVARAJA.
- * யுவலருடம்; the same as யுவ.

யூ.

- யூ; *a syllabic letter, compounded of ய் and ஊ.*
- * யூகம்; *sub.* 1. a kind of grass: *ஓர்புல்*; 2. the same as கருகருகரு, a black monkey; 3. the same as காநதி, splendor; 4. the same as தருசகம், reason, disputa-tion; 5. the same as படை, battle; 6. the same as படையகுப்பு, military array, Sans: *Vyūha.* Wils. S. D. p. 868. 7. the same as பெண்குரகரு, a female-monkey; 8. the same as முசு, a large black ape. *Sat.*
- * யூகி; *sub.* 1. the same as விவேகி, a wise, ingenious, or judicious, man. *Sat.* 2. the Imperative of the fol-lowing verb.
யூகிகிறது; *Pr.* கிததேன், *Fut.* கிபபென், *Imp.* கி,

- Inf.* கிக்க; to meditate, to consider attentively: *ஓ ரார்கிறது.*
- யூகததம்; the same as ஆராத்தல், an investigating, or scrutinizing. *Sat.*
- யூகமநதிரி, *or* மதிமநதிரி; a wise minister.
- யூகிக்கிறது,
யூகித்தல், and
- * யூகிமந்திரி; *v. ante.*
- யூகை; *sub.* the same as கல்வி, erudition, acumen: *met.* an erudite person.
- * யூதநாதன்; *see under யூதம்.*

- * பூதபம்; *sub. the same as பூதநாதன்.* Wils S. D. p. 713. YUT'HAPA.
- * பூதம்; *sub. 1. the same as யானைகூட்டம், a herd of elephants; 2. the same as விலகின்கூட்டம், a multitude of birds, beasts, &c. Sat.*
பூதநாதன்; a large elephant, the leader of a wild herd of elephants: யானைகூட்டத்தகுந்தலையானை. *Sat.* Wils. S. D. p. 713. YUT'HANAT'HA.

- * பூபதிதம்பம், *or*
- * பூபம்; *sub. 1. a sacrificial post, to which the victim in a sacrifice is bound: யாகப்பகவைக்கட்டுதறி, பரிதி.* Wils. S. D. p. 713. YUPA.
2. *the same as உடற்குறை, a head-and-memberless trunk;*
3. a sacrifice: யாகம்;
4. பூசவிணி, battle array.

யோ — யோக

யோ.

யோக

யோ; a syllabic letter, compounded of ய and ஓ.

- * யோகக்காரன்,
- * யோகசாத்திரம்,
- * யோகநித்திரை,
- * யோகபதம், *and*
யோகமுள்ளவன்; *v. seq.*
- * யோகம்; *sub. 1. speculation, religious and abstract meditation, contemplation.* Wils. S. D. p. 713. YOGA.
நிஷ்டை, தியானம்; contemplative-exercise: it is described in the following manner, according to the *Tantras*;
ஐம்பொறியடசெ, மூலவாயுவையெழுபடி, துடைய கலைவழியைவிடுகவடைதது, சுழிமுனைவழியைத் திறந்து, பிரணவநாதத்தோடுபோய், ஐந்தெழுத்துப் பிரணவரூபமாநதனமைகண்டு, சிதாகாசத்திந்கவததம்.
Refraining and subduing the external senses; arousing, or driving upwards, the air which is seated in the entrails; stopping the breath which comes through the nostrils; and opening the foraminous passage in the head; (he who does so) will perceive a divine sound, see the five holy characters, and enter into union with the omnipresent God: *see* அஷ்டாகையோகம், *under* அஷ்டம, *and* சிவபூசையியல்பு, *under* சிவன்; *also* சிதாகாசம்.
யோகசாத்திரம்; *see* கலைஞானம், *under* கலை, 10.
யோகஞ்சாநிக்கிறது; to persevere in contemplation.
யோகஞ்செய்கிறது; to meditate.
யோகத்திலிருக்கிறது, *or* நித்திரை; to be contemplating, to remain in profound meditation.
யோகநித்திரை; *an attribute of deity, omniscience; that is, through sleeping (or being quiescent) yet awake, and attentive: see* அறிதூயில், *under* அறி கிறது.
யோகவஸ்திரம்; a certain garment, or dress, worn by a *yōgi, or* ascetic.

- யோகி; 1. a devotee, ascetic; one who performs the exercise termed *yōgam*. Wils. S. D. p. 714. YOGIN.
2. *an epithet of Siva, Arhat, and Ayanar. Sat.*
3. *the Imperative of the following verb.*
யோகிக்கிறது; *v. a. Pr.* கிததேன, *Fut.* கிப்பென, *Imp.* கி, *Inf.* கிக்க; to meditate deeply, to contemplate mentally.
யோகித்துகண்டுபிடிக்கிறது; to invent.
யோகித்துப்பார்க்கிறது; to reflect upon a thing; to consider it: யோகித்தறிகிறது.
யோகித்துப்பார்க்குக்கொள்கிறது; to consider, and keep in mind.
யோகிப்பு; meditation.
யோகினி; a female fiend, *attendant on Dūrga.* Wils. S. D. p. 714. YOGINI. 2. *the same as காலி, a name of Cali. Sat.*
2. *the same as* அநிடடம், luck, fortune, a lucky conjunction;
எனக்கதிலேயோகமில்லை; in that I am not fortunate.
பிறந்தயோகம்; one's horoscope, or destiny.
யோகக்காரன்; a fortunate man.
யோகமவனுக்கழிக்கிறது; he has good luck.
யோகமுள்ளவன்; *the same as* யோகக்காரன்.
யோகாதிசயம்; condition, state, health.
ஒருத்தனுடையயோகாதிசயங்கேட்கிறது; to enquire after one's health.
3. *the same as* உபசாரம், civility, urbanity; 4. *the same as* உபாயம், a means, an expedient; 5. *the same as* உயர்ச்சி, height, excellency; 6. *the same as* உற்சாகம், effort, perseverance; 7. union, junction; conjunction of stars and planets; a part of an almanac.
யோகபதம்; a complex word, resolvable into simpler elements; *the opp:* குடபதம், a simple, or underrived, word.
8. *the same as* கூட்டம், an assembly;
யோகாக்கினி; a heap of fire.

9. *the same as சாவு, death, properly*: வியோகம். *Sat.*
 யோகம், உள்; *in astrology*, twenty seven sections of the lunar path; corresponding with the 27 lunar mansions, or divisions of the moon's, orbit, with the usual increment. *The division of the ecliptic for calculating celestial longitudes, if used, appears to be not in frequent use in the Peninsula.*

The names of the astrological *yogas* are these:

1. விடகம்பம், 2. பிரதி, 3. ஆபுடமான், 4. சௌபாகியம், 5. சோபனம், 6. அதிகண்டம், 7. சகர்மம், 8. திருதி, 9. குலம், 10. கண்டம், 11. விருத்தி, 12. துருவம், 13. விடாகாதம், 14. அரிடனம், 15. வசிரம், 16. சித்தி, 17. விதிபாதம், 18. வரியான், 19. பரிசம், 20. சிவம், 21. சித்தம், 22. சாதியம், 23. சுபம், 24. கப்பிரம், 25. பிரமம், 26. ஐதிரம், 27. வைதிருதி.

யோகர்; 1. *the same as சமணமுனிவர், ages among the Jainas, or Baudhdhas*; 2. *the same as முனிவர், anachorets, or ascetics.* *Sat.*

- * யோகர்,
- * யோகவேஷ்டி,
- * யோகாக்கினி,
- * யோகாதிசயம்,
- * யோகி,
- யோகிக்கிறது,
- யோகிப்பு, and

- * யோகினி; *see under the preceding words*
- * யோக்கியதாயத்திரிகை, and
- * யோக்கியதை; *see under the following word.*
- * யோக்கியம்; *sub.* 1. fitness, convenience, ability; decency, decorum. *Wils. S. D. p. 714. YOGYA.*

2. *the same as நன்கு, that which is good.* *Sat.*
 as இதைச் சொல்லுகிறது எனக்கு யோகியமல்ல; it does not become thee to say this. *Besch.*

- இராசயோகியம்; any thing becoming a king.
- இருடி யோகியம்; any thing suitable to a *rishi*.
- உழவுக்கு யோகியமானாடு; an ox fit for ploughing.
- யோகியபாதிரம்; a decent vessel: யோகியமான பாதிரம், *limited usage.*

- யோகியதை; honesty, integrity.
- யோகியதாயத்திரிகை; a certificate of good character.
- யோகியமுனைவன்,
- யோகியவான், and
- யோகியன்; a capable, worthy, good, or moral, man.
- அதுக்கவல்யோகியனல்ல; he is not fit for it.

யோகியாசனம்; a seat, or place, suitable to one's dignity: யோகியமானிடம்.

3. *In Tamil usage*, fate, luck, chance, hazard, danger: யோகியமவருகிறது; there is danger coming. பிராணியோகியததுகருக்கைகிறது; to hazard: Job. xiii. 14.

யோகியததுகருக்கொடுக்கிறது; 1. to advance money, &c. to an honest man trusting to his honesty; 2. to risk one's own money, &c. *in a ship, or otherwise.*

யோகியததுகருத்தரிக்கிறது; to incur a risk for another; to indemnify one.

யோக்கியமுள்ளவன்,

- * யோக்கியவான்,
- * யோக்கியன், and
- * யோக்கியாசனம்; *see under the preceding word.*
- * யோசனை; *sub.* a measure of distance, reckoned at four coss, which is a greatly varying measure. *In and near Madras a yojana is said to contain ten நாழிகை, or about thirteen miles: comp. காடம், and Wils. S. D. p. 714. YOJANA.*

யோசனைகந்தி; *an epithet of Satyavati, the mother of Vyāsa.*

யோசனை; *sub.* 1. a sound: ஓசை; 2. counsel, deliberation, prudence.

யோசனைக்காரன்; a prudent man.
 யோசனைசொல்லுகிறது; to give advice.
 யோசனைதப்பப்பண்ணுகிறது, or நடக்கிறது; to act imprudently.

யோசனைபண்ணுகிறது; to deliberate.
 யோசனையறிந்துசெய்கிறது; to act discreetly, or prudently.

யோசனையுனைவன்; *the same as யோசனைக்காரன்.*
 யோசிக்கிறது; *v. a. Pr.* சித்தேன், *Fut.* சிப்பென், *Imp.* சி, *Inf.* சிக்க; to deliberate, to consider: ஆராய்கிறது, to ponder.

யோசித்தல்; *the same as ஆராய்தல், a deliberating, or enquiring.*

- * யோசனைகந்தி; *see under * யோசனை.*
- யோசனைக்காரன், and
- யோசனையுள்ளவன்; *see under யோசனை.*

* யோனி; *sub.* 1. cause, origin, காரணம்; 2. the vulva: *modestly* இராசியம்: *see* பிறப்பு. *Wils. S. D. p. 517. YONI.*

யௌ.

யௌ ; a syllabic letter, compounded of ய and ஓள.
 * யௌதகம் ; *sub.* a nuptial gift; presents made to a bride at her marriage, by her father, or friends, and to the bridegroom, or son-in-law: மகடகமருமாணுகருந்தத

தபொருள். Wils. S. D. p. 715. YAUTACA.
 * யௌவனம் ; *sub.* 1. youth, manhood. Wils. S. D. p. 715. YAUVANA. 2. *met. the same as அழகு*, beauty, and களிப்பு, joy. *Sat.*

ற். ற். ற்.

ற் ; the twelfth of the consonants, and the second of the டு டையினம், medium class: it is termed ரகரம். *In words beginning with ர, ரா, ரி, ரீ, and ரொ, ரோ, ற் is considered elegant to prefix டு, as டிரண்டு, டிராகம்,*

டிரஷி, டிரிசி, டிரெப்பம், டிரோகை; *but in words beginning with ரு, ரூ, and ரொ, ரோ, the vowel உ is prefixed, as ருசி, உருசி, ரொட்டி, உரொட்டி: such words will be found under டு or உ.*

ல். ல். ல்.

ல் ; the thirteenth of the Consonants, and third of the டு டையினம் class; வகரம். *To words beginning with this let-*

ter the vowels டு and உ are likewise elegantly prefixed: such words are to be sought under those vowels.

வ் — வகிர். வ். வகிர் — வகுப்

வ் ; the fourteenth of the Consonants, and fourth of the டு டையினம் class, called வகரம்.

வகிர் தல் ; *see under வகிருகிறது.*

வ ; indicates the fourth part, ¼ in arithmetic, or accounts. வகிருகிறது, or வகிர்கிறது ; *v. a. Pr.* கிர்ந்தேன், *Fut.* கிருவேன், or கிர்வேன், *Imp.* கிர், or கிரு, *Inf.* கிர; to divide, to slice, to cut in longitudinal little-pieces, to distribute.

வகுக்கிறது ; *v. a. Pr.* குத்தேன், or குத்தேன், *Fut.* குப்பேன், *Imp.* கு, *Inf.* குக்க; to divide, to separate. வகுதி; *sub.* a classification of letters, *is orthography.* பரிமாணவகுதி; classification including long, and short, vowels.

தலைமயிரைவகிருகிறது ; to disentangle the hair.
 வகிர் ; 1. *see under வகிர்கிறது*; 2. the mark, or line of the hair, parted from the crown to the forehead, on the head of a woman: வாக்கு; 3. a thong, or girdle, of leather: வாரி; 4. a scratch on the body, a longitudinal laceration with the nails. *Sat.*

பரிசனவகுதி; a classification including, the three subdivisions of consonants.

தேங்காய்வகிர் ; a slice of a coconut.
 வகிர்வகிராய்ச்சிகாக்கிறது ; to shave by paring off only parts of the beard, and of the hair of the head: *it was a kind of punishment: the culprit being afterwards placed upon an ass, and conducted through the streets, of the town.*

வகுத்தல் ; *the same as வகுப்படுத்தல்*, a dividing, and distributing: *comp.* அரசர்வலவமை, 4. expenditure of revenue.

வகிர் தல் ; 1. *the same as அகத்தல்*, a cutting; 2. *the same as கோத்தல்*, a disentangling, or parting, the hair; 3. *the same as பங்குசெய்தல்*, a dividing in parts; 4. *the same as போடித்தல்*, a splitting.

வகுத்துகொடுக்கிறது ; to divide, and give, by shares.
 வகுத்தது ; 1. *the same as வழி*, a way, a road; 2. *the verb, part. or வினயெச்சம் of வகுக்கிறது*, *Sat.*
 வகுப்பு ; 1. *the same as அழகு*, beauty, *poetical. Sat.* 2. a section, a paragraph, a division, a class.

வகிர் ததுபார்க்கிறது ; to cut up into pieces.
 வகிர் ; *v. supra.*
 வகிர்கிறது ; *the same as வகிருகிறது*, which see.

வகுப்பகிறது ; to divide into shares a business, or any thing.
 வகுப்பாய், or
 வகுப்பிலேவாங்குகிறது ; to purchase goods in the whole, or all together: மொத்தமாகப் ; *opp.* சிலவகை.

வகுதி,
 வகுத்தல்,
 வகுந்து,
 வகுப்பறுக்கிறது, and
 வகுப்பு ; *see under the preceding word.*

வகுலி; *sub.* a kind of fish.

* வகுளம்; *sub.* a tree: மடுழமரம், *Mimusops L.* Wils. S. D. p. 764. VACULA.

வகுளி; *sub.* the same as குலி, a sound. *Sat.*

வகை; *sub.* 1. the same as கூறபாடு, a part, or portion; 2. the same as வருப்பு, a division, a section. *Sat.* 3. the different sums in addition, of which: தொகை is the sum total. *Besch.* 4. manner, kind, species;

எதவகையாய்; how? in what manner?

எதவகையுயிடுசெய்; do this by what means soever. ஒருவகையாயிருக்கிறது; 1. to be of the same manner or kind; 2. to be in one sort of way, that is, unwell.

5. goods, property, means;

அவனுக்குவகையுண்டு; he has property. *Besch.*

6. the principal sum, the stock in trade: முதல். *Besch.*

பலவகையானசரக்கு; a variety of goods.

வகைக்காரன்; a man of means; an able man; a rich man.

வகைதேடுகிறது; to seek for an occasion, or opportunity.

வகைதொகையறியாமற்பேசுகிறது; to speak improperly, or immethodically.

வகைபடுகிறது; to be divided, to be finished.

இதுவகைபட்டகாரியம்; this is a settled business.

வகைப்படுத்துகிறது; 1. to divide into parts; 2. to prescribe the manner of acting; 3. to find out, to discuss: வகையறக்கிறது.

வகைபார்க்கிறது; the same as வகைதேடுகிறது.

தீவிரப்போகவகைபார்க்கிறது; to endeavour to get off.

வகையறத்தினு; see அதத்தினு, under பொருள்.

வகையறக்கிறது; the same as வகைதேடுகிறது.

வகையறத்துக்கொள்கிறது; to bring on a decision, or effect the adjustment of an affair.

வகையறப்பிக்கொள்கிறது; to buy cheap, or at an easy price.

வகையறப்பிப்பேசுகிறது; to speak in a proper manner, to explain: விவரமறப்பிக்கொள்கிறது.

வகையறடுகிறது; to divide.

வகைக்காரன்; *supra.*

வக்கணுத்தி; *sub.* a shrub: *Symphoresma involucrata.*

வக்கணு; *sub.* the address, the title with which any one is honored in a letter.

வக்கா; *sub.* a bird, a kind of stork.

வக்காமணி; *sub.* a bead of a kind of cockle-shell, strings of which are tied on the arms, or necks of infants.

வக்காமணிகருவழியற்றவன்; a worthless fellow; one not worth a cockle-shell.

வக்காமணிச்செடிகள்; persons trading in such shells.

* வக்கிரம்; *sub.* 1. a curve: வளைவு, a bend, the winding of a river;

2. violence, cruelty: கொடுமை;

மிருகவகிரத்தம்; the cruel teeth of beasts: *Deut.* xxxii. 24.

3. fraud, a lie: பொய், dishonesty. Wils. S. D. p. 755.

VACRA. 4. the same as பொருமை, impatience, envy;

5. the same as மீளமடங்குதல், the act of going, and returning: direct course, and retrogradation of planets;

6. the same as வட்டம், a cricle. *Sat.*

7. confusion, disorder.

வகிரன்; 1. a man of a perverse temper; 2. the planet Mars: செவ்வாய்.

வகிராகம்; a kind of bird with a bent neck: அணாம, a swan (வகிரம and அங்கம், a member.)

வகிரிக்கிறது; *Pr.* சித்தேன், *Fut.* சிப்பென், *Imp.* சி, *Inf.* சிக்க; and வகிரித்திருக்கிறது; to be crooked; to be retrograde planets.

* வக்கிரன்,

* வக்கிராங்கம், and

வக்கிரிக்கிறது; see under the preceding word.

வக்கு; *indeclinable word*, an imitative sound.

வக்குவகென்று இருக்கிறது; to make a coughing noise, to cough.

வக்குவகென்றுபோகிறது; to make a noise, or bustle in going.

தாய்வக்குவகென்று இருக்கிறது; the dog makes a noise in running.

வக்கணம்; *sub.* familiarity, friendship: சினேகம்.

வகணாஅணம்; traducing a friend, a treacherous behaviour.

வகணமயிக்கிறது; to contract friendship.

வகணன்; a familiar friend.

வக்கணன்; see under the preceding word.

வக்கமணல்; *v. infra.*

* வக்கம்; *sub.* 1. lead: ஈயம்; 2. tin; 3. Bengal, province, or country;

4. the egg-plant: *Solanum melongena.* Wils. S. D. p. 766. VANGA. 5. Bengali, its language: see அஷ்டாந்சபாஷை; under அஷ்டம்;

6. the same as மரக்கலம், a ship; 7. the same as வெள்ளி, silver. *Sat.*

வகமணல்; sand mixed with lead-ore.

வகர்; 1. people of Bengal. *Besch.* 2. the same as சண்டாளர், base, or vile, persons. *Sat.*

- வங்காரம்; *sub.* 1. *the same as* உலோகக்கட்டி, an ingot, or mass, of metal. *Sat.* 2. gold: *see* பங்காரம்.
- வங்காரவச்சி; *sub.* *a plant, or herb:* Sesuvium adscendens, eaten by poor people.
தாயுந்தகப்பனூந்தளவிட்டகாலததிலே வரவென்றழைத்தவங்காரவச்சி; the sesuvium which calls (or invites) children cast off by parents in the time of famine.
- * வங்காளம்; *sub.* 1. a country, Bengal; 2. a kind of tune: *see under* இராகம், ௩௨. *Sat.*
- வங்கி; *sub.* 1. *the same as* தொரடு, a crooked instrument; 2. an arm-ring.
வங்கிவளையல்; a kind of bracelet.
- * வங்கிசத்தான், *and*
- * வங்கிசத்தி; *v. infra.*
- * வங்கிசம்; *sub.* race, lineage, family, descent, kindred: *see* வம்சம்.
வங்கிசத்தான்; one of a family, a relation, one of good family.
வங்கிசத்தி; a female relation, or kinswoman.
வங்கிசத்தின்கருவறறுப்போகை; the extinction of a race.
வங்கிசம்நாசமாய்ப்போகின்றது; the race is decaying abusive: வங்கிசமறறுப்போவாய்; may thy family go to ruin.
வங்கிசம் வார்த்தைககஞ்சம் புழுக்கை யுதைககஞ்சம்; decent people will attend to a word; but a slave only minds a kick. *Prov.*
வங்கிசன்; *the same as* வங்கிசத்தான்.
- * வங்கிசன்; *v. supra.*
- வங்கியம்; *sub.* *the same as* இசைகருழல், a pipe, a kind of hautboy. *Sat.*
- வங்கு; *sub.* 1. *the same as* கற்புழை, a hole in a stone; a cave; a hole of a mouse, snake, &c.
2. bent planks, adapted for making a boat; வங்குவைக்கிறது; to fit them together.
வங்குவளையல்; the bend of such planks.
3. black spots in the face; வங்குபடருகிறது; the spots spread.
- வங்கூழ்; *sub.* *the same as* காறறு, wind. *Sat.*
- வங்கை; *sub.* hatred, grudge.
- வசக்கட்டு,
வசக்கேடு,
வசங்கழிக்கிறது, *and*
வசங்கெட்டவன்; *see under* வசம்.

- * வசதி; *sub.* 1. a house, a dwelling: வீடு, abode, residence. Wils. S. D. p. 784. VASATI.
2. commodity, convenience; வசதியான இடம்; a commodious, and agreeable place. வசதியானப்பட்டணம்; a goodly city: Deut. vi. 10.
3. *the same as* மருத்திலத்தூர், a town, or village, in a cultivated country. *Sat.*
வசத்தத்திருநாள், *and*
- * வசத்தபைரவி; *v. infra.*
- * வசத்தம்; *sub.* 1. the season of spring: வசத்தாமம், or இளவேனில், வயநதம். Wils. S. D. p. 784. VASANTA. 2. the place of இதழிசன்; 3. the south-wind: தென்றற்காறறு; 4. odour, scent: வாசனை. *Sat.*
மஞ்சள்வசத்தம்; the sprinkling with saffron-water: a sport at the time of marriage.
வசத்தவகைக்கிறது; *the same as* வசத்தவகைக்கிறது. வசத்தத்திருநாள்; a spring-festival.
வசத்தபைரவி; a kind of melody: ஒரிராகம்.
வசத்தவகைக்கிறது; to clasp the hands dancing: குமயபுகைக்கிறது.
வசத்தன்; ௧. *the same as* மன்முத்தன், the Hindu-Cupid; 2. the south-wind: தென்றற்காறறு.
- * வசத்தினை; *sub.* *the same as* தேமல், spots in the face, or body, of a yellow colour. *Sat.*
வசப்படுகிறது,
வசமழிக்கிறது,
வசமாகிறது,
வசமாக்கல், *and*
வசமாய்; *see under the following word.*
- * வசம்; *sub.* 1. subjection; dependence; 2. possession, property: Psal. 50: 11. 3. proper state, condition; 4. good order, regularity; 5. possibility, power: *comp.* Wils. S. D. p. 783. VASA.
இதார்வசம்; with whom is it? *
இதென்வசமாய், or இதென்வசத்திலிருக்கிறது; it is with me, in my possession; under my protection.
இதுஅவன்வசமல்ல; he cannot do it, it is beyond his ability.
எனதுவசையவசமல்ல; beyond my power to accomplish.
கைவசம்; *see under* கை.
சீரமவசயிலாமலிருக்கிறது; to be indisposed, or ill.
சுவசம்; good health, a good state, one's proper condition பசியென்வசமல்ல; I cannot bear hunger.
புறவசம்; another's matter, affair, or possession.

வசக்கடடு; possession.

இதார்வசக்கடடாயிருக்கிறது; to whom does this belong?

என்வசக்கடடாயிருக்கிறது; it belongs to me, it is in my possession.

வசக்கேடு; loss of health, disorder, delirium. *Besch.*

வசக்கடடவைக்கிறது; to deposit a thing in custody of an arbitrator: comp. கடடவைக்கிறது, under கடடு.

வசக்கழிக்கிறது; to remove from possession.

வசக்கெட்டவன்; 1. one whose health is destroyed;

2. one who is in a disordered state; 3. one who has set himself free.

வசஞ்செய்கிறது; see வசமாகுகிறது.

வசத்துக்குவருகிறது; to return to order, or to come in possession.

வசத்துக்குவராமற்போயிறது; see வசமாகாமற்போயிறது.

வசநதபயி; irregularly.

வசப்படுகிறது; to submit, to obey.

வசப்படுத்துகிறது; to make one obedient, to assume possession.

வசப்பிழை; disorder, sickness with delirium. *Besch.*

வசமழிக்கிறது; to renounce, or cast away, subjection. *Besch.*

வசமறிந்திருக்கிறது; to know the condition of a thing, or place.

வசமறிந்துசெய்கிறது; to perform a thing with prudence and expertness.

வசமறியாமல்கப்பட்டுப்போகான்; he became entangled by want of skill.

வசமறியாமற்சாப்படுகிறது; to eat immoderately.

வசமறியாமற்போகிறது; to go to any place not knowing its state.

வசமாகிறது; 1. to come into possession; 2. to succeed, or have good success.

வசமாகாமற்போயிறது, or வசத்துக்குவராமற்போயிறது; it has not succeeded, it fell short of success.

வசமாகுகிறது, வசஞ்செய்கிறது, வசம்பண்ணுகிறது; to give in possession.

அவனையென்வசம்பண்ணினான், or என்வசத்திலவைத்தான்; he has delivered it into my hands; he has deposited it with me.

ஒருதன்வசம்பண்ணுகிறது; to deliver to one's care.

தன்வசமாகுகிறது; to take, or appropriate, to one's self.

வசமாகல்; a giving in possession.

வசமாகிக்கொள்ளுகிறேன்; I lay hold of, I make my own.

வசமாட; *adv.* a right, in good order, regularly.

வசமாயணக்கிறது; to join well, properly.

வசமாய்வைக்கிறது; to place regularly.

வசம்பண்ணுகிறது; see வசமாகுகிறது.

வசம்பு; *sub.* sweet flag: Acorus Calamus.

வசவி; *sub.* a woman of a bad life, a kept woman: அசதி.

வசவு; *sub.* abuse, bad language.

வசனை; the same as பசனை, q. v.

* வசனம்; *sub.* 1. a word, speech, diction. Wils. S. D. p. 766. VACHANA.

2. a verse, a phrase, a sentence;

3. a rule, an aphorism;

ஏகவசனம்; singular.

துவிவசனம்; dual, and

வேருவசனம்; plural, Sanscrit terms; the corresponding Tamil terms being ஒருமை, இருமை, and பன்மை.

வசனிக்கிறது; *Pr.* னித்தேன, *Fut.* னிப்பேன, *Imp.* னி, *Inf.* னிக்க; to speak, to make an oration.

வசனத்தல்; the same as சொல்லல், a speaking, or discoursing.

வசனிப்பு; talk, speech.

வசனிக்கிறது,

வசனித்தல், and

வசனிப்பு; see under the preceding word.

வசிட்; *sub.* the same as கூர்மை, point, or edge; 2. the same as குலம், a trident; 3. the same as தரும்பு, the mark of a stripe; 4. the same as வசியம், possession; 5. the same as வாள், a sword. *Sat.* 6. the Imperative of வசிக்கிறது; 7. a pointed stake, a pale, an impaling stake.

வசிடடுகிறது; to set, or plant, pointed stakes; to make a palisade.

* வசிகரம்; see வசிகரணம்.

வசிக்கிறது; *v. a. Pr.* சித்தேன, *Fut.* சிப்பேன, *Imp.* சி, *Inf.* சிக்க; and வசிக்கிறுக்கிறது; to lodge, to reside, to dwell, to stay, to abide: தவருகிறது.

வசிக்கல்; the same as தவகல், a staying, an abiding.

* வசிஷ்டன், or

* வசிட்டன்; *sub.* Vasishtha, one of the seven great rishis: see முனி, he is termed பிரமன்மானதபுத்திரன், son of the mind of Brahma. *Sat.* Compare கோவணன், an epithet of the same.

- வசுத்தல்; *see under* வசுக்கிறது.
- * வசுத்துவம்; 1. *abstract noun*; the state of holding in possession; 2. *see* அஷ்டமாசிததி, *under* அஷ்டம. *Sat.*
- * வசுயம்; *sub. the same as* கைவசம், actual possession: *comp.* அஷ்டகரும், *under* அஷ்டம. *Sat.*
வசுயப்படுதது; to seize, to take away: கிரகிகிறது.
- வசுவு; *sub. the same as* வசுவு, a curve, an arch, a vault.
- * வசுகரணம்; *sub.* 1. a kind of magic, and magical means, or matter, used in order to bring into possession any thing desired: *see* கலோரணம், 41. 2. *the same as* வசம். *Sat.* subjection, possession: வசுகரம்.
- * வசுகரம்; *see the preceding word.*
- * வசு; *sub.* 1. a ray of light: கிரணம். Wils. S. D. p. 785. VASU. 2. species of demigod, also a name of Agni; 3. wealth, substance: பொருள்; 4. gold: பொன்; 5. the young of a cow, a calf: பசுவின்கன்று. *Sat.* வசுக்கள்; *see* அஷ்டவசுக்கள், *under* அஷ்டம.
- These names in Sanscrit, are* Dhava, Dhruva, Soma, Vishnu, Anila, Anala, Prabhusha, Prabhava. The 33 crores, or 330,000,000 of celestials (*q. d.* angels) are divided into four orders, the 12 *adityas*, the 2 *asvinis*, the 11 *rudras*, and 8 *vasus*. These are *quasi* “thrones, dominions, principalities, powers.” The eight *vasus* are in other phraseology (*q. d.* archangels) generals, or leaders of hosts; and the subject is probably one of high antiquity, derived from some common source with Hebrew traditions. *Ed.*
- வசுதேவன்; the proper name of the father of கிருட்டிணன், கண்ணன்ந்தை. Wils. S. D. p. 785. VASUDEVA.
- வசுதை; earth: பூமி, *from* வசு, wealth. Wils. S. D. p. 786. VASUDA.
- வசுநாள்; *the same as* அவிட்டநாள், the 23d Constellation of the *Hindus*.
- வசுந்தரை; the earth, *q. d.* having wealth. Wils. S. D. p. 785. VASUND'HARA.
- வசுமதி; the earth, *q. d.* possessing wealth. Wils. S. D. p. 785. VASUMATI.
- * வசுக்கள்,
* வசுதேவன்,
* வசுதை,
வசுநாள்,
* வசுந்தரை, *and*
* வசுமதி; *see under the preceding word.*

- வசூரி; *see* வைசூரி: *comp.* மசூரி.
- வசை; *sub.* 1. *the same as* குற்றம், a fault; 2. calumny, accusation: இகழ்ச்ச்சொல். *Sat.*
வசைபேசுகிறது; to scold, to abuse, or calumniate.
வசையொழியவாநுவாரோவாநுவாரிசையொழிய, வாநுவாரோவாநுவாதவர். *Choral.*
The morally good alone can be rightly said to prosper; and those who prosper without reputation, do not in reality prosper.
வசைவினை; a bad conduct.
வசைவினை; *v. supra.*
- * வச்சகம்; *sub. the same as* மலைமலிகை, a tree: Milingtonia. *Sat.* Wils. S. D. p. 769. VATSACA.
- வச்சி; *sub. the same as* காயாமரம், the name of a shrub: Memecylon. *Sat.*
- * வச்சிரகம்; *sub. the same as* தாமரைக்காய், the unripe-fruit of the Nelumbium plant. *Sat.*
- * வச்சிரபாணி; *v. infra.*
- * வச்சிரம்; *sub.* 1. a thunder-bolt, the thunder-bolt of *Indra*: வச்சிராயுதம், குவிசம்; 2. the diamond: வச்சிரமணி; 3. *the same as* சதுரககனி, a species of Euphorbia: E. antiquorum. Wils. S. D. p. 766. VAJRA. 4. *met.* what is very hard. *Besch.* 5. a weapon, used by the மல்லகசெட்டிகள் in boxing; a hand of horn. *Besch.* 6. a strong glue, made of thoroughly boiled hides of oxen, &c. வச்சிரப்பசை. *Besch.*
வச்சிரபாணி; *an epithet of* Indra; *lit.* the thunder-bolt-hand. Wils. S. D. p. 767. VAJRAPANI.
வச்சிரவலி; *the same as* பிரண்டை, a shrub: Cissus.
வச்சிராகம்; a species of Euphorbia.
வச்சிராவர்த்தம்; the bow of *Rāma*. *Sat.*
வச்சிரி; *an epithet of* Indra. Wils. S. D. p. 767. VAJRI.
- * வச்சிரமணி; *see* வச்சிரம்.
- * வச்சிரவல்லி, *and*
* வச்சிராங்கம்; *v. supra.*
- * வச்சிராயுதம்; *see* வச்சிரம்.
வச்சிராவர்த்தம், *and*
வச்சிரி; *v. supra.*
- * வச்சையம்; *sub.* a roe buck, கலைமான். *Sat.*
- * வசுஸிதைலம்; *sub.* the breast. Wils. S. D. p. 765. VACSHAS.
- * வஸிதிரம்; *sub.* a cloth, a garment: சீலை. Wils. S. D. p. 786. VASTRA.
வஸிதிரப்பாசணம்; food, and raiment.
வஸிதிராபரணம்; clothes, and jewels.

* **வஸ்து**; *sub.* 1. a thing, a substance, *also* the Being: *பர வஸ்து, and பரபரவஸ்து*, God. Wils. S. D. p. 786. VASTU.

வஸ்துகள், *or* வஸ்துக்கள்; *pl.*

வஸ்துவாகனங்கள்; property, and equipage.

2. distilled liquor, arrack, any thing intoxicating: *possibly a sort of slang corruption.*

வஞ்சகமாய்,

* **வஞ்சகம்**,

* **வஞ்சகன்**, *and*

வஞ்சப்பெண்; *see under the following word.*

* **வஞ்சம்**; *sub.* 1. *the same as* கொடுமை, violence; 2. *the same as* சிறுமை, smallness; 3. *the same as* பொய், a lie; 4. *the same as* வான், a sword. *Sat.* 5. fraud, deceit, fraudulence: *வஞ்சகம்*. Wils. S. D. p. 767. VANCHACA.

வஞ்சகமாய்; with guile, or fraudulently.

வஞ்சகமபண்ணுகிறது; *the same as* வஞ்சிக்கிறது.

வஞ்சகம்பேசல்; speak not deceitfully. *Avv.*

வஞ்சகன்; a cheat, a fraudulent man.

வஞ்சந்தீர்க்கிறது; to avenge.

வஞ்சந்தீர்த்துகொள்ளும்நாள்; the day of vengeance.

வஞ்சப்பெண்; a female servant of *Cāli*: காளியேவம் செப்பவள். *Sat.*

வஞ்சனம்; 1. fraud, deceit. Wils. S. D. p. 767. VAN-CHANA. 2. a VOW.

வஞ்சனை; *the same as* வஞ்சம், deceit.

வஞ்சனையான்; a deceiver: திகாதன்.

வஞ்சிக்கிறது; *Pr.* சித்தேன், *Fut.* சிப்பென், *Imp.* சி, *Inf.* சிக்க; to deceive, to embezzle: *வஞ்சகம்பண்ணுகிறது.*

வஞ்சிததல்; a defrauding, a cheating: *வஞ்சனைசெய்தல், தெட்டல். Sat.*

வஞ்சவம்; *sub. the same as* பாம்பு, a snake. *Sat.*

* **வஞ்சனம்**; *see under* வஞ்சம்.

* **வஞ்சனி**; *sub.* 1. *the same as* இடாசினி, a kind of female imp; a female servant of *Cāli*; 2. *the same as* பெண், a female, a woman. *Sat.*

* **வஞ்சனை**; *sub.* 1. *the same as* ஆணை, an oath, a VOW; 2. *the same as* தேவப்பெண், a goddess. *Sat.* 3. *see under* வஞ்சம்.

வஞ்சனையான்; *see under* வஞ்சம்.

வஞ்சி; *sub.* 1. *the name of a tree*; 2. *a generic name of winding shrubs, also the same as* சேநதில், *Menispermum cordifol*; 3. *the same as* கருஞர், *Carūr*, *or* சேரனார். *Sat.* a town of the *Chera* country, but

now in the *Coimbatore* district; *which may perhaps have been named after the original place of the same name.* ED.

வஞ்சிவேந்தன்; an epithet of the *Chera* kings.

4. *the same as* தருமதேவதை, a goddess அம்பாவிதை;

5. *the same as* பெண், a female; 6. one of the eight wreaths with which conquerors were crowned: *see* அஷ்டவேற்றிமாலைகள், *under* அஷ்டம்;

7. a kind of stanza: *see under* பா; 8. one of the different modes of combining metrical feet: *see* தளை;

9. *the Imperative of* வஞ்சிக்கிறது, *under* வஞ்சம்.

வஞ்சிசீர்; *see under* சீர், a metrical foot.

வஞ்சிததாழிசை,

வஞ்சிததறை, *and*

வஞ்சிவருத்தம்; *see* இனம். *Sat.*

வஞ்சிக்கிறது; *see under* வஞ்சம்.

வஞ்சிச்சீர்; *see under* வஞ்சி.

வஞ்சித்தல்; *see under* வஞ்சம்.

வஞ்சித்தாழிசை, *and*

வஞ்சித்துறை; *see under* வஞ்சி.

வஞ்சிரம்; *see* வன்சிரம்.

வஞ்சிவேந்தன்; *see under* வஞ்சி.

* **வஞ்சுளம்**; *sub. the same as* அசோகம், a tree: *Uvaria. Sat.*

* **வஞ்சுளன்**; *sub. the same as* கனிகருவி, a bird. Wils. S. D. p. 767. VANJULA.

* **வட**; *adj.* of, or belonging to, a Banian-tree.

வடமரம்; *Ficus Indica* or Banian-tree. *Sat.*

வட; *adj.* northern.

வடகரை; the north-bank of a river, &c.

வடகாற்றம்; the north-wind: வடந்தை.

வடமலி; *the same as* பொன்மலை, the gold-mountain, *Mahameru. Sat.*

வடகிழக்கு; north-east.

வடகீழ்த்திசை; *the same.*

வடகீழ்த்திசைப்பாலன்; *the same as* ஈசானன், *or Siva* the guardian of the north-east angle: *see* அஷ்டதிக்குப்பாலகர், *under* அஷ்டம்.

வடகோடை; the north-west wind in the hot season: சூனறுவாடை.

வடகரு; north.

வடககத்தியான்; an inhabitant of the north, or northern, country. *Sat.*

வடககே; north-ward.

வடதிசை, *or* வடபுறம்; *see* அஷ்டதிக்கு, *under* அஷ்டம்.

வடதிசைப்பாலன்; *Cuvira*, the guardian of the north angle: குபேரன்.

வடநடைப்பகுபதம்; *see under* பகுபதம்.

வடநூல்; a Sanscrit book.

வடநூலோர்; the learned in Sanscrit: சமுஸ்கிருதசாஸ்திரிகள்.

வடநதை; *see* வடகாறறு. *Sat.*

வடபுறம்; *see* வடதிசை.

வடமலை; *see* திருப்பதி, 2. *under* திரு.

வடமலையான்; *Venccatesvara*; a form of *Vishnu* the tutelary god at *Tripeti*.

வடமலைவாணன்; 1. *the same as* வடமலையான்; 2. *the same as* வடமலைவாணடன், a kind of rice corn.

வடமலைவாணடன்; *see the preceding*, 2.

வடமீன்; a small star in *ursa-major*: *see* அருந்ததி. *Sat.*

வடமேரு; *the same as* வடகிசி, the north-mountain that is *Mahameru*.

வடமேறறிசை; the north-west angle.

வடமேறறிசைப்பாலன்; *Vayu* it's guardian: வாயு. *Sat.*

வடமொழி; the Sanscrit-language, or a Sanscrit word.

வடவேங்கடம்; *the same as* திருப்பதி, in *contradistinction from* தென்வேங்கடம், a name of அழகர்மலை near *Madura*.

* வடகம்; *sub.* seasoning stuff consisting of pulse onions, cumin, &c. fried together. *Wils. S. D. p. 768.*

VADACA.

வடகமாய்க்காய்ந்தவன்; a lean, or shrivelled, person.

வடகம்டுகிறது, *or*

வடகம்போடுகிறது; to prepare such seasoning.

வடகம்; *sub.* 1. *the same as* தோல், the skin. *Sat.*

2. an upper garment. *Rambyanam.*

வடகரை,

வடகாற்று,

வடகிரி,

வடகிழக்கு,

வடகீழ்த்திசை,

வடகீழ்த்திசைப்பாலன்,

வடகோடை, *and*

வடக்கத்தியான்; *see under* வட.

வடக்கயிறு; *see* வடம்.

வடக்கு,

வடக்கே,

வடதிசை,

வடதிசைப்பாலன்,

வடநடைப்பகுபதம்,

வடநூலோர்,

வடநூல்,

வடநதை,

வடபுறம்,

வடமலை,

வடமலையான்,

வடமலைவாணன்,

வடமலைவாணடன்,

வடமீன்,

வடமேரு,

வடமேறறிசை,

வடமேறறிசைப்பாலன், *and*

வடமொழி; *see under* வட.

* வடம்; *sub.* 1. the Banian-tree, *Ficus Indica*: ஆமரம்; 2. a rope: கயிறு, a cable: வடக்கயிறு.

3. a string, a cord: நாணி. *Wils. S. D. p. 767. VATA.* அணிவடம்; an ornamental string of jewels: கடவுவடம்.

4. *the same as* ஊர், a town;

5. *the same as* பூவருமபு, a flower-bud. *Sat.*

* வடவனல், *or*

* வடவாக்கினி; *sub.* 1. submarine fire; 2. personified flame, having a mare's head, and received by the ocean. *Wils. S. D. p. 594. BADAVAGNI.*

* வடவாழகம்; *sub.* 1. *lit.* the mare's head *ut sup.* *Wils. S. D. p. 595. BADAVAMUO'HA.* 2. *the same as* ஊழித்தீ, everlasting fire. *Sat.*

* வடவானலம்; *sub.* submarine fire: வடவாழகாக்கினி. *Wils. S. D. p. 594. BADAVANALA.*

* வடவிருக்கம், *or*

* வடவிருட்சம்; *sub.* a tree: *Ficus Indica.*

வடவேங்கடம்; *see under* வட.

* வடவை; *sub.* *the same as* பெண்குதிரை, a mare. *Wils. S. D. p. 595. BADAVA.* 2. *the same as* ஊழித்தீ, everlasting fire; 3. *the same as* எருமை, a buffalo; 4. *the same as* பெண்யானை, a female elephant. *Sat.*

வடி; *sub.* 1. *the same as* கன், palm tree sap; 2. *the same as* நாய், a dog; 3. *the Imperative of* வடிக்கிறது, *and of* வடிக்கிறது.

வடிகிறது; *v. n. Pr.* டிறதது, *Fut.* டியும், *Imp.* டு. *Inf.* டிய; 1. to flow downwards, to drip down, *or* tricle, as tears from the eyes; to distil, or fall by

drops; 2. to decrease, to be diminished, as water in a river; to ebb, or flow back to the sea.

குடுகுமுழுவடிததது; the river is fallen a cubit.

இரத்தமவடிகிறது; blood is flowing, or running, from a wound.

பருவிலிவடிகிறது; the matter issues from the ulcer.

வடிககட்டுகிறது; to strain, to squeeze through a cloth powder, or water; to filter, to sift meal, &c.

வடிசல்; the same as வடிதல்.

வடிசற்காது; see வடிந்தகாது.

வடிதல்; 1. the same as வடியல், an ebbing, or decreasing, of water; 2. a lengthening, a being long. Sat.

வடிததகாது; a long ear-lap; வடிசற்காது.

வடிததுகொண்டிருக்கிறது; to flow, or run off, as water.

வடிததுபோகிறது; the compound; and the same as வடிகிறது.

வடியல்; the same as வடிதல்.

வடிவு; the ebb, or reflux, of a river, or of the sea, as

இப்போவடிவுவகின்றது; the river, or sea, is now ebbing.

வடிவாய்வாகுகிறதண்ணீர்; water which flows slowly downwards.

வடிவுப்பாணை; the vessel which receives distilled water from another vessel.

வடிகிறது; v. a. Pr. டிததேன், Fut. டிப்பேன், Imp.

டி, Inf. டிக்க; and வடிததுபோகிறது; 1. to make to flow, &c. the active sense of வடிகிறது;

2. to pour off the water from boiled rice by inclining the vessel; 3. to distil in an alembic, or still; சாசாய்வடிகிறது, to distil liquor; 4. to point a thing, to sharpen it, as a stylus, எழுத்தாணியைவடிகிறது.

காறுவடிகிறது; to sharpen the point of the plough-share.

வடிகருதல், or

வடிததல்; 1. a causing to flow; a decanting, a filtering, a distilling; a sharpening; 2. the same as வசமாகல், a taking, or a giving, in possession.

Sat.

வடிக்கட்டுகிறது; see under the preceding word.

வடிக்கதிர், or provincially.

வடிக்கருது; sub. a spindle, an instrument for twisting threads.

வடிக்கிறது,

வடிக்குதல்,

வடிசல்,

வடிசற்காது,

வடிதல்,

வடித்தல், and

வடிந்தகாது; see under வடிகிறது.

வடிப்பம்; sub. beauty, elegance, also, method and eloquence, in speech.

வடிப்பமாயிருக்கிறது; to be goodly: Numb. xxiv. 5.

வடிப்பமாய்நமபலாம்; assent may be fitly given.

வடிம்பு; the border, or edge, of a roof; sometimes of a garment.

வடிம்புகழி; transverse pieces of wood laid on a roof.

வடிம்புபிழிக்கிறது; to tie them on a roof transversely.

வடிம்புக்கழி; v. supra.

வடியல்; see under வடிகிறது.

வடிவம்; 1. the same as உடலுவம், the form, frame, or figure of a body; 2. the same as வடிவு, beauty.

Sat.

வடிவு; sub. 1. the same as அக்குல், the vulva;

2. the same as அழகு, beauty. Sat.

இவளுகருவடிவுமேதத; she is very beautiful.

ஒலிவடிவு; an articulate sound.

வரிவடிவு; a character, or letter.

வடிவெழுத்து; a fine writing. Besch.

3. any form, or figure: as

முக்கோணவடிவு; a triangular figure.

4. see under வடிகிறது.

வடிவுப்பாணை; see under வடிகிறது.

வடிவெழுத்து; see under வடிவு.

வடு; sub. (Gen. வடுவின்,) Pl. வடுககன்; 1. the same as

இளங்காய், an unripe fruit;

மாவடு; an unripe-mango.

2. the same as குறறம், a fault;

3. the same as செம்பு, copper;

4. the same as தழுமடி, a sear, a wale, or mark of a stripe, or mark of a burn.

நாவினாச்சுட்டவடுவாருது; the wound inflicted by a burning tongue never heals. Besch. comp. Ellis, குறள், p. 298.

5. the same as மருதயாழ்த்திறம், a kind of lute, used in a cultivated country. Sat. 6. the same as வண்டு,

a beetle; 7. a wart, a mole: கது; 8. the Imperative of வடுகிறது. Sat.

வடுபடுகிறது, or படடிருக்கிறது; to have warts, or moles.

வடுவிலவாச்சாதி; a pure tribe.

வடுவுமுடினியுமாயிருக்கிறது; to have warts, and spots. வடுகிறது; v. n. Pr. ஓத்தது, Fut. ஓக்கும், Imp. ஓ,

Inf. ஓக்க; to set as the germe of fruits, from the blossoms.

வடுததல்; a setting in the germe: இளநகாயருமபல்.

Sat.

வடுகச்சி; *v. infra.*

வடுகன்; *sub.* 1. the same as வயிரவன், *B'hairava*, a younger son, or form, of *Siva*;

வடுகன்றம், *or*

வடுகி; his mother: காலகாள், *or* வண்டேவதை. *Sat.*

2. see under வடுகு.

வடுகன்றாய், *and*

வடுகி; *v. supra.*

வடுகு; *sub.* 1. the Telugu-country: Telingana; 2. the Telugu-language: தெலுவுகு; 3. the same as உபநயம், which see. *Sat.*

வடுகக்காது; large ear-laps artificially made.

வடுகன்; a man of Telingana: see under தெலுவுகு.

வடுகச்சி; *fem.*

வடுக்கிறது,

வடுத்தல், *and*

வடுப்படுகிறது; see under வடு.

வடுவரி; *sub.* the same as வண்டு, a beetle. *Sat.*

வடை; *sub.* a kind of cake made from meal of the seeds of உருநத, (or *Phaseol: radiatus*), and rice-flour, fried in butter-oil.

வட்கல், *and*

வட்கார்; *v. infra.*

வட்குகிறது; *v. a. Pr.* கினேன், *Fut.* குவேன், *Imp.* கு, *Inf.* க; 1. to be destroyed; 2. to be ashamed.

வட்கல்; 1. the same as கெடுதல், a destroying; 2. the same as வெட்கல், a being ashamed.

வட்கார்; the same as பகைவர், foes.

* வட்டகை,

வட்டகைநிலம், *and*

வட்டக்கலம்; see under * வட்டம்.

வட்டக்காரன்; see under வட்டம்.

வட்டக்கிலுகிலுப்பை, *and*

வட்டக்கோல்; see under * வட்டம்.

* வட்டணம்,

வட்டணிக்கிறது,

வட்டணிக்கை,

* வட்டணை,

வட்டணையுறுத்தல்,

* வட்டத்தாமரை,

வட்டத்திரி,

வட்டத்திருப்பி,

வட்டப்பாறை,

வட்டப்பாறைநாச்சியார்,

வட்டமிடுகிறது, *and*

வட்டமோதிரம்; see under the following word.

* வட்டம்; (from Sans. *VRITTA*, round, &c. *Wils. S. D.*

p. 845.) *sub.* 1. the same as குளம், a pond, a tank;

2. the same as கேடகம், a shield; 3. the same as கை

மணி, a hand-bell; 4. the same as கொக்கலம், a vessel

containing different things, a receptacle; 5. the same

as சக்கரம், a circle, things of circular form; 6. the

same as சீலை, a cloth; 7. the same as தாழ்வு, lowness,

low ground; 8. the same as திரிகை, a potter's wheel;

a mill; 9. the same as நீர்ச்சால், a large water-pot;

10. the same as பரிவெடம், a halo around the sun, or

moon; 11. the same as சீடம், a seat, a chair; 12. the

same as வளைதடி, a curved club, a weapon. *Sat.*

வட்டகை, *and*

வட்டகைநிலம்; an enclosed field: கோவிகொண்டநி

லம்.

வட்டக்கலம்; a round porringer, or vessel.

வட்டகிலுகிலுப்பை; see under கிலுகிலுப்பை.

வட்டக்கோல்; the periphery, or circumference, of a

circle: see under கோல்.

வட்டணம்; the same as பரிசை, a shield. *Sat.*

வட்டணிக்கிறது; *v. a. Pr.* ணிததன், *Fut.* ணிப்பே

ன், *Imp.* ணி, *Inf.* ணிக்க; to make round, or cir-

cular.

வட்டணிக்கக்கீழுகிறது; to carve, to delineate cir-

cularly.

வட்டணிக்கை; 1. a compass: *Prov.* viii. 27.

2. roundness, a rounding.

வட்டணை; 1. the same as தாளம், a cymbal;

வட்டணையுறுத்தல்; a beating of cymbals, தா

ளம்போடல்.

2. the same as வட்டம், a circle. *Sat.*

வட்டத்தாமரை; the name of a tree growing in the

Malayalam country; it's leaf resembling that of the

Nelumbium. *Besch.*

வட்டத்திரி; 1. a quick, or slow, match; 2. a piece of

cloth, rolled up and put in the ear-laps in order to

widen them.

வட்டத்திருப்பி; a plant: *Cissampelos: comp.* பொள்

முசுடலை.

வட்டப்படலிருக்கிறது; to be flat, and round.
வட்டப்பாறை; a round, and flat, stone, or rock; a rocky, barren surface.

வட்டப்பாறைநாசியார்; see under பாறை.
வட்டமாயோடல்; a circular moving, or course.
வட்டமாயோடலுமவாசவால்புருதவேண்டும்; rove ever so widely the entry is by the door. *Prov. comp.* Luke xv. 11. *seq.*

வட்டமிடுகிறது; to circle, to go round.
கருடன்வட்டமிடுகிறது; the kite sails round about.
வட்டமிட்டுமுழுகுகிறது; the thunder roars round about: Psal. lxxvii. 18.

வட்டமோதிரம்; a ring, having a circular signet.
வட்டவடிவு; a circular form.
வட்டாசம்; 1. a circuit; 2. a court round a house; 3. a house; 4. the place in the house, where grain is kept.

வட்டாரவகனில்விசாரிக்கிறது; to enquire round about.
வட்டாரமெல்லாமபோயிருக்கிறது; the whole house is gone, i. e. decayed.

வட்டம்; *sub.* 1. the loss sustained in exchanging money; agio, or premium, granted, or gained in pecuniary transactions: உள்வட்டம்.

வட்டக்காரன்; a money changer.
வட்டங்கட்டுகிறது; to pay a premium, or agio, in exchange: வட்டங்கட்டிக்கொடுக்கிறது.

வட்டச்சீட்டு; a bond with premium, granted for goods exchanged, or money lent, on interest.

வட்டச்சொச்சம்; interest-balance, or premium.
வட்டத்தகடுக்கொடுக்கிறது; to give, or lend, on discount.

வட்டமிட்டுமாறறுகிறது; to pay the agio, or difference between the value of the exchanged money.

வட்டமயிரிகிறது; to gain advantage by a bargain, or exchanged money.

2. *in general*, a place: as
அதவட்டங்கனிகரணன்; I saw not in those places. *Besch.*

வட்டவடிவு; see under * வட்டம்.
வட்டா; *sub.* a plate, porringer, or bowl. *Fabr.*
வட்டாடுகிறது; see under வட்டு.
வட்டாரம்; see under * வட்டம்.

* வட்டி; *sub.* 1. the same as பலகறை, cowries, small coin;
2. corrupted from Sans. *Vridhhi*. Interest on money, land-interest: முதற்பொருட்கு வருமுதியம்.
அநியாயவட்டி; usury.
தர்மவட்டி; lawful interest.

வட்டிக்கொடுக்கிறது; to lend upon interest.
வட்டிக்ருவாங்குகிறது; to borrow, and receive, on interest.

வட்டிக்ருவாங்குவாங்குகிறது; to borrow at interest, or without it.

3. a twig-basket, rudely made of palm-leaves. *Besch.*
4. the Imperative of வட்டிக்கிறது;
5. a kind of sickness incident to pregnant women.

வட்டிகை; *sub.* 1. the same as கூடை, a basket; 2. the same as கைமணி, a hand-bell; 3. the same as தெத்திரம், a picture, or carved, work; 4. one of the four kinds of ointment: நால்வகைச்சாந்திலொன்ற. *Sat.*

வட்டிக்கிறது; *v. a. Pr.* டட்டத்தேன், *Fut.* டட்டப்பேன், *Imp.* டட்டி, *Inf.* டட்டக்க; 1. to swear, or take an oath: ஆணையடுக்கிறது; 2. to beat cymbals: தாளமபோடுகிறது; 3. to distribute food in portions to serve up victuals: பந்திக்ருவட்டிக்கிறது; 4. to reprove, to reprehend strictly: அவனஎனவட்டித்தான்; he censured me.

வட்டித்தல்; 1. the same as ஆணையிடல், a taking an oath; 2. the same as தாளமபோடல், a beating cymbals; 3. the same as ஊணிடுதல், a serving up victuals *Sat.*

வட்டித்தல்; see under the preceding word.

வட்டில்; *sub.* 1. the same as கூடை, a basket; 2. the same as புட்டில், a basket for lading water out of a tank; 3. a brass tray, platter, or cup: சாரகை; 4. the same as வழி, a way; 5. the same as குதாடுகருவி, a kind of small cloth with squares, *q. d.* draught board: சொக்கட்டான். *Sat.*

வட்டு; *sub.* a small semi-spheroidal draught, or pawn.
வட்டாடுகிறது; to play at draughts: *comp.* அரங்கு.
வட்டுக்கருப்புக்கட்டி; a ball of molasses with lime: உருக்குவட்டு.

வட்டுடை; *sub.* the same as சேலை, a cloth. *Sat.*

வட்டுவப்பை; *v. infra.*

வட்டுவம்; *sub.* a sort of purse, to hold chewing materials, i. e. betel-leaf, areca-nut, and lime.

வட்டுவப்பை; a separate pocket in such a purse.

வட்டை; *sub.* 1. the same as வழி, a way; 2. a coach, or cart, wheel without the tyre.

வட்டிவி; *sub.* a lion, சிறகம்: see under வள், strength. *Sat.*

வணக்கம்,
வணக்கல்,
வணக்குகிறது,

வணங்கல்,
 வணங்காக்கழுத்து,
 வணங்காதவன், and
 வணங்காமுடியினன் ; see under the following word.
 வணங்குகிறது ; Pr. கினைன், Fut. குவேன், Imp. கு,
 Inf. க; 1. v. n. to bend, to bow; 2. v. a. to adore,
 to reverence, to salute respectfully; 3. to submit one's
 self.
 வணங்கல்; 1. the same as தொழுதல், an adoring, a
 reverencing; 2. the same as வண்தல், a being bent:
 இறைஞ்சல். Sat.
 வணங்காக்கழுத்து; a stiffneck.
 வணங்காதவன்: one who shows no respect, one who is
 not submissive, also one who is indolent.
 வணங்காமுடியினன்; an epithet of Duryodhana, who
 never bowed his head to salute any one. Sat.
 வணங்கிசெய்கிறது; to use the utmost endeavours in
 doing a thing.
 வணங்கிசொல்லுகிறது; to speak reverently, submis-
 sively, humbly.
 வணக்குகிறது; v. a. Pr. கினைன், Fut. கருவேன், Imp.
 கரு, Inf. க்க; 1. to make one subject, or obedient;
 2. to bend any thing.
 வணக்கம்; the same as தொழுகை, adoration, reve-
 rence, respect, submission. Sat.
 அவனுக்குவணக்கமொன்றுமில்லை; 1. he is arro-
 gant; 2. no respect is shewn to him.
 வணக்கமுள்ளவன்; a respectful, civil, or humble,
 man.
 வணக்கல்; the same as வண்தல், a bending any
 thing. Sat.
 வணர்; sub. the same as வளைவு, a vault, or arched roof.
 Sat.
 வணிகம்; sub. the same as செட்டு, trade corrupted
 from Sans. Banijya.
 வணிகள்; 1. one engaged in buying and selling: கொள்
 ளல்விற்ப்புச் செய்வோன். Wils. S. D. p. 595. BANIJ
 with inflexion BANICA. 2. the same as வைசியன்,
 a merchant, farmer, herdsman. Sat.
 * வணிகள்; v. supra.
 * வணிச்சியம்; see வாணிச்சியம்.
 வணிதம்; sub. good, fair, handsome. Fab.
 வண்களமர்; pl. sub. 1. the same as குத்திரர், men of
 the 4th or servile, tribe; 2. the same as வேளாளர்,
 agriculturists, land holders; but now holding various
 employments. Sat.

வண்சிறை; sub. part of a fortified wall, of a town, or
 fort: மதில். Sat.
 வண்டத்தனம், and
 வண்டப்பேச்சு; see under வண்டன்.
 வண்டர், pl. sub. 1. the same as கவினைகற்றோர், bards,
 reciting old compositions; 2. the same as மகவப்பா
 டகர், panegyrist, encomiasts. Sat. 3. the pl. of வ
 ண்டன். q. v.
 வண்டல்; sub. 1. the same as மகளிர்வியாட்டு, a game
 at which women play; 2. the lees, அடி, dregs, sedi-
 ment, the mud, or mire in tanks.
 குடத்துவண்டல்; the sediment in water-pots.
 ரசவண்டல்; the lees, or dregs, of any juice, of fruits,
 &c.
 வண்டப்படுகை; a muddy bank, or border, of a river.
 வண்டன்; sub. 1. the same as திணையன், a valiant
 man. Sat. 2. a vagabond, a blackguard; a mean, and
 wicked man: போகிறி.
 வண்டத்தனம்; a wicked action, or way; a lewd life.
 வண்டத்தனத்துக்குகொழுகக்கூடுகிறது; to boast of
 wicked actions, lit. to erect a banner of licentious-
 ness.
 வண்டப்பேச்சு; abusive, shameless, words.
 வண்டானம்; sub. the same as நாரை, a heron, a pe-
 lican. Sat.
 வண்டி; the same as வண்டில்.
 வண்டிக்காரன்,
 வண்டிக்கால், and
 வண்டியகவாய்; v. infra.
 வண்டில், or வண்டி; sub. a cart, or chaise; a two
 wheel-carriage: local corruption a bandy: comp. ஊ
 ர்தி.
 வண்டிக்காரன்; a cart-man.
 வண்டியகவாய்; the axle-tree hole.
 வண்டிக்கால், or
 வண்டிக்கால்; a cart, or carriage-wheel.
 வண்டிலேறுகிறது; to step into a cart, or chaise.
 வண்டில்வடம்; a cart-rope: Isai. v. 18.
 வண்டிக்கால்; v. supra.
 வண்டு; sub. 1. the same as அம்பு, an arrow; 2. the
 same as குற்றம், a fault; 3. the same as கைவளர், a
 bracelet; 4. the same as சங்கு, a chank, a conch;
 5. the same as பூசநாள், Pushya, the 8th lunar man-
 sion of the Hindus. Sat. 6. a wasp, a chafer, a beetle,
 or scarab, of any kind.
 வண்டுக்கடி; 1. the stinging of a wasp; 2. the scab, or
 cicatrice, of a bite.

வண்டுகள்படுவதலால் மனிதருமபடுவதாமே; not only insects fall (into a lamp) but men also (by evil women). சிந்தாமணி.

வண்டுகொலி; the name of a shrub: Cassia alata.

Its leaves are used to cure cutaneous eruptions.

வண்டுமூலர்மரம்; 1. the same as சண்பகமரம், a flower tree not touched by beetles: Michelia Champaca; 2. the same as வேங்கைமரம், a tree: Pterocarpus. Sat.

வண்டேருமலர்; a flower untouched by bees: வண்டுமோவாதமலர்.

கருவண்டு; a black chafer, or beetle.

கூனவரிவண்டு; a large, and humming, beetle.

சின்வண்டு; a kind of cricket.

வீள்கருவெட்டிவண்டு; a candle-fly.

வண்டுக்கடி; v. ante.

வண்டுகொல்லி, and

வண்டுமூலர்மரம்; v. supra.

வண்டுழை; sub. the same as எழுத்திலாவோசை, an inarticulate sound.

வண்டேருமலர்; see under வண்டு.

வண்டை; sub. an esculent plant: Hibiscus sinnantus: வெண்டை.

* வண்டோதரி; sub. a name of the wife of Ravana: see மண்டோதரி.

* வண்ணகம்; sub. the same as முடிபயல், a member of the கலிப்பா, a kind of stanza, or in general, a rapid, or trochaic, measure.

வண்ணக்குழலி,

வண்ணக்குழிப்பு, and

வண்ணமகள்; see under the following word.

* வண்ணம்; sub. (corruption from Sans. varna.) 1. the same as அழகு, beauty;

வண்ணமகள்; a woman employed in dressing and adorning another. Sat.

2. the same as இராகம், a musical mode, or a melody;

3. the same as குணம், way or manner; method: this sense is never used but in composition: as

இவ்வண்ணமே; in this manner.

எவ்வண்ணம்; how?

எவ்வண்ணமாளுதும்; in any wise.

4. the same as சந்தம், harmony; 5. the same as சாந்தப்பொது, all kinds of ointment; 6. the same as

நன்மை, a good, happiness; 7. the same as நிறம், colour: see வருணம்; 8. the same as வடிவு, form, figure. Sat.

வண்ணக்குழலி; a beautiful woman, wearing perfumed hair.

வண்ணக்குழிப்பு; a certain musical flow: see குழிப்பு.

வண்ணத்தி, and

வண்ணாரத்துறை; v. infra.

வண்ணான்; sub. a washer of cloths: வண்ணார், or ஏகாவிடர்; pl. comp. அநம், 16. Sat.

வண்ணத்தி; 1. a washerwoman; 2. the name of a bird: Mainate; 3. a kind of insect: வண்ணாரப்பூச்சி.

வண்ணாரத்துறை; a washer's working place, usually near a river, or reservoir.

வண்ணாரப்பூச்சி; see வண்ணத்தி.

வண்ணம்; sub. 1. the same as அழகு, beauty; 2. the same as ஈகை, a gift, a habit of giving; 3. the same as குணம், nature, manner: விதம்; 4. the same as

புகழ், praise; 5. the same as மெய்மை, truth; 6. the same as வளமை, fatness, fertility, abundance, liberality. Sat.

வதக்கம், வதக்குகிறது, and வதங்கல்; see under the following verb.

வதக்கம்,

வதக்குகிறது, and

வதங்கல்; see under the following verb.

வதங்குகிறது; v. n. Pr. கினது, Fut. கும், Imp. கு, Inf. க; to wither, to fade away, to grow dry: வதங்கிப்போகிறது.

வதக்கம்; sub. fading, wearing away.

வதக்கமாயிருக்கிறது; to be fading; to languish, to suffer fatigue, or lassitude.

வதங்கல்; a withering, or fading.

வதக்குகிறது; Pr. கினேன், Fut. குவேன், Imp. ககு, Inf. க்க; to make dry, to scorch, to parch.

வதக்கிக்கட்டுகிறது; to apply dried leaves, or plants, to a wound.

வதவல்; that which is dried, or parched.

வதவரிசி; parched rice. Besch.

வதவலாய்ப்போகிறது; to grow dried, or scorched.

* வதனம்; sub. the face: முகம். Wils. S. D. p. 769. VADANA.

* வதன்; sub. the same as கொலைசெய்வோன், a murderer. Sat.

* வதானியன்; sub. 1. one munificent, or bountiful. Wils. S. D. p. 769 VADANYA. 2. the same as குபேரன், an epithet of Cuvēra. Sat.

வதி; sub. 1. the same as சேது, mire; 2. the same as வழி, a way. Sat. 3. the Imperative of the following verb.

வதிகிறது ; *v. n. Pr.* திதேதன், *Fut.* திவேன், *Imp.* தி,
Inf. திய ; to tarry, to sojourn, to stay : தவருகிறது.

வதிகல் ; *the same as* தவகல், a staying, a sojourning.
Sat.

வதிதல் ; *v. supra.*

வதிரன் ; *sub. the same as* செவிடன், a deaf man. *Sat.*
வதில் ; *see* பதில்.

வதுக்கு ; *sub.* an improved condition, good circumstances.
Fabr.

வதுககாயிருக்கிறது, *or*

வதுகருபபெற்றிருக்கிறது ; to be placed in better cir-
cumstances. *Lat. M. S. Dict.*

வதுகருவதுககென்கிறது ; to be crude, or harsh, *not*
tender ; parboiled, as greens, &c.

வதுவர் ; *pl. sub.* 1. *the same as* குதிரைப்பாகர், hors-
men, cavaliers ; 2. *the same as* யானைப்பாகர், those
who ride on elephants. *Sat.*

வதுவை ; *sub.* 1. *the same as* புதுமணம், a first joining,
i. e. a wedding, or marriage ; 2. *the same as* வாசனை,
a smell. *Sat.*

வதை ; *sub.* 1. *the same as* கொலை, murder ;

வதைக்காரன் ; a murderer.

2. affliction ; torment, pressure ;

வதையைப்போட்டுக்கொள்கிறது ; to assist in af-
fliction.

3. *the Imperative of the following verb.*

வதைகிறது ; *v. n. Pr.* தைதேதன், *Fut.* தைவேன்,
Imp. தை, *Inf.* தைய ; to bear affliction, or pain.
சாப்பாடிவல்லாமல்வதைகிறான் ; he is distressed for
food ; he starves.

வதைக்கிறது ; *v. a. Pr.* தைதேதன், *Fut.* தைப்பேன்,
Imp. தை, *Inf.* தைக்க ; and வதைத்துப்போடுகி-
றது ; to kill, to torment, to afflict.

ஒருவனையுயிரோடேவதைக்கிறது ; to ex-
cruciate, to treat one unmercifully ; to cause the pains of death.

வதைத்தல் ; *the same as* கொல்லல், a killing, &c.
Sat.

4. *the same as* கூடு, *or* கூண்டு, a cage ;

தேன்வதை ; *the same as* தேன் கூண்டு, a honey-comb.
Lat. M. S. Dict.

வதைகிறது,

வதைக்காரன்,

வதைக்கிறது, and

வதைத்தல் ; *v. supra.*

வத்தல் ; *sub. Port.* batel, a little boat.

வத்தாக்கு ; *sub. Port.* Pateca ; a water-melon : *see*
கோமமடடி.

வத்தாவி ; *sub.* Batavia, the chief town in Java.

* வத்தி ; *sub.* the wick of a lamp : விளக்குவத்தி. *Wils.*
S. D. p. 778. VARTTI.

மெருகுவத்தி, *or*

மெருக்குவத்தி ; a wax-candle.

* வத்திரம் ; *sub.* 1. *the same as* சீலை, a cloth : வலதிரம் ;
2. *the same as* முகம், the face. *Sat. From Sans.*
Vactra.

* வத்திராட்சம் ; *sub.* a kind of a nut, inferior to உருத்தி
ராட்சம்.

* வத்து ; *sub. the same as* பொருள், a thing, a being. *Sat.*
from Sans. Vastu.

வத்துத்தாரணை ; *see* தாரணை, 9.

வத்துவித்தியாபதி ; *see* சிப்பநூல், 32.

* வத்துத்தாரணை, and

* வத்துவித்தியாபதி ; *v. supra.*

வத்தேக்கு ; *sub.* 1. *see* வத்தாககு ; 2. a tree : it yields
a red (but not fast) colour : வத்தேக்குச்சாயம்.
Besch.

வத்தவாசி ; *sub.* a town : Wandiwash.

* வத்தனமாலை ; *infra.*

* வத்தனம் ; *sub.* reverence, obeisance, worship. *Wils.*
S. D. p. 772. VANDANA.

வத்தனமாலை ; 1. the ornamental arch of a gate-way :

2. *the same as* வாயிலிழைக்கட்டுத்தாரணம், a wreath
of leaves, or flowers, hung across the entrance-door
of a house. *Wils. S. D. p. 772. VANDANAMALA.*

வத்தனமபண்ணுகிறது ; *the same as* வத்திக்கிறது.

வத்தனை ; *the same as* ஆராதனை, homage, reverence,
adoration.

திவடடிவத்தனை ; homage, by waving of lighted
torches ; rendered to kings usually at the light-
ing of lamps in the evening ; and some times
used in public processions of images. *Ed.*

வத்திக்கிறது ; *Pr.* திதேதன், *Fut.* திப்பேன், *Imp.* தி,
Inf. திக்க ; to salute reverentially, to supplicate, to
make obeisance.

வத்தித்தல் ; *the same as* வணங்கல், a reverencing, &c.
வத்தித்துநிம்போர் ; *the same as* புகழ்ந்துபாடுவோர்,
paid panegyrist. *Sat.*

வத்திகள் ; 1. *the same as* புகழ்வேவர், paid panegyrist ;
2. *the same as* மங்கலப்பாடகர், retained minstrels
Sat.

வத்தியர் ; *the same as* வத்திகள்.

* வத்தனம் ; *see* under வருகிறது.

* வத்தனை ; *see* under * வத்தனம்.

- வந்தனை; *see under* வருகிறது.
- * **வந்தி**; *sub. the same as* மலடி, a barren woman; 2. *the Imperative of* வந்திக்கிறது. *Sat.* 3. *the same as* கை வந்தி, bracelets; 4. *the same as* முரண்டு, perversity, pertinacy. *Besch.*
- * **வந்திகள்**,
வந்திக்கிறது,
வந்தித்தல்,
வந்தித்துநிற்போர், *and*
- * **வந்தியர்**; *see under* வந்தனம்.
- * **வந்தியை**; *sub. the same as* மலடி, a barren woman. *Sat.* வந்து; *sub.* 1. *the same as* காறம, wind; 2. *the verb. part. of* வருகிறது.
- * **வந்தை**; *sub.* 1. *the same as* பெருமை, greatness; 2. *the same as* மலடி, a barren woman.
வந்தை; *see under* வருகிறது.
- * **வபனம்**; *sub.* baldness, shaving. *Wils. S. D. p. 773. VAPANA.*
- * **வபு**; *sub. the same as* உடல், the body. *Wils. S. D. p. 773. VAPUS.*
- * **வபை**; *sub.* fat, or marrow, of the body in the region of the naval; the caul (used in sacrifices) which is white, and fistular: வயிறநிழல்களுக்குள் வெண்கெம்போன்றபுரையாகியதினம். *Sat. comp. VAPU. Wils. S. D. p. 772.*
- * **வமனம்**; *verb. noun:* vomiting: சத்திபண்ணல். *Wils. S. D. p. 773. VAMANA.*
வம்படிக்கிறது; *see under* வம்பு.
- * **வம்பலர்**; *pl. sub.* 1. *the same as* அயலோர், neighbours; 2. *the same as* புதியோர், new-comers, guests. *Sat.*
- * **வம்பல்**; *sub. the same as* திசை, a region of the world. *Sat.*
- * **வம்பன்**, *and*
- * **வம்பி**; *see under the following word.*
- * **வம்பு**; *sub.* 1. *the same as* கசக, a woman's bodice; 2. *the same as* நிலையின்மை, instability; 3. *the same as* புதுமை, novelty; 4. *the same as* மிடா, an earthen vessel; a sort of water urn; 5. *the same as* வாசனை, a smell. *Sat.* 6. a fruit growing out of season; an unripe fruit: வம்புகாய்;
7. ribaldry, obscenity, bawdry, brutal language, indecent speech, *as*
வம்பன்; *masc. and*
வம்பி; *fem.* a loose, mean, vile, person. *Sat.*
வம்புபண்ணுகிறது; to act lewdly, or indecently.

8. insolence; petulant, and contemptuous, or violent, treatment;
வம்படிக்கிறது; to treat one with insolence.
வம்புபட்டுப்போகிறது; to get an ill name, to be defamed.
9. a quarrel: *as*
வம்புபெசுகிறது; to strive, to scold, to abuse. *Besch.*
வம்மரம்; *sub. a tree:* satin wood: Swietenia chloroxy-lon: *recte* வம்மரம்.
வயங்கல்; *v. infra.*
- * **வயங்குகிறது**; *Pr.* கினைன், *Fut.* குவேன், *Imp.* கு, *Inf.* க; 1. *v. n.* to shine: ஒளிசெய்கிறது; 2. *v. a.* to conduct, to carry on, நடத்துகிறது.
வயங்கல்; 1. a being bright: ஒளிசெய்தல்; 2. a conducting, or carrying on: நடத்தல். *Sat.*
- * **வயசு, or வயது**; *sub.* 1. age, time of life, the year of one's age: வயசுகாலம். *Wils. S. D. p. 773. VAYAS.*
2. youth: யௌவனம்.
திருமயினவயகிலே; one past the meridian of life; one more than fifty years old.
வயசுசென்றவன்; an old man.
வயசுப்பிள்ளை, *or*
வயசுப்பிள்ளையாண்டான்; a youth.
வயசுசென்றவன்,
வயசுப்பிள்ளை, *and*
வயசுப்பிள்ளையாண்டான்; *v. supra.*
- * **வயணம்**; *sub.* manner, way, circumstance, *also* வயனம்.
வயணமாய்; at large, circumstantially, minutely.
வயணமாய்க்சொலுகிறது; to speak minutely, with particularity.
வயணமாய்க்சாப்படுகிறது; to fare sumptuously.
- * **வயது**; *the same as* வயசு, *which see.*
- * **வயத்தன்**; *see under* வயம், 4.
- * **வயந்தம்**; *sub. the same as* வசந்தம், the season of spring.
வயந்தன்; *see* வசந்தன்.
- * **வயந்தன்**; *v. supra.*
வயப்புலி,
வயப்போத்து, *and*
வயமா; *v. infra.*
- * **வயம்**; *sub.* 1. *the same as* குதிரை, a horse; 2. *the same as* நீர், water; 3. *the same as* பறவை, a bird; 4. *the same as* வசம், subjection, proper state: *as* காறமவயமாயிருக்கிறது; the wind is favourable.
வயத்தன்; *sub.* one subject to another.

தன்வயத்தொடுக்க; independence, an attribute of the divine Being.

5. the same as வலி, strength, power, might.

வயப்புவி; the same as சிங்கம், a lion.

வயப்போதது; the same: comp. போதது.

வயமா; 1. the same as சிங்கம், a lion; 2. the same as புலி, a tiger; 3. the same as யானை, an elephant.

வயவரி; the same as புலி, a tiger. Sat.

வயவர்; the same as படைவீரர், heroes, valiant men.

வயவன்; 1. the same as சரிகருருவி: see கருசரிடம்;

2. the same as திண்ணியன், a valiant man. Sat.

வயல்; sub. 1. the same as கழனி, a rice-corn field; 2. the same as மருதநிலம், a ground fit for the cultivation of rice-corn. Sat. 3. the same as வெளி, an open plain.

வயல்க்கரை; pleonastic, a rice-corn field.

வயல்க்களனி; a plant: see பொரிப்பூண்டு.

வயல்க்செம்பை; see under செம்பை.

வயல்த் துத்தி; see under துத்தி.

வயல்தெட்டி; see under தெட்டி.

வயல்மாதுளை; see under மாதுளை.

வயல்மெருகு; see under மெருகு.

வயற்கொடுக்கி; see under கொடுக்கி.

வயல்க்கரை,

வயல்க்களனி,

வயல்க்செம்பை,

வயல்த் துத்தி,

வயல்தெட்டி,

வயல்மாதுளை, and

வயல்மெருகு; v. supra.

வயவரி, and

வயவர்; see under வயம்.

வயவன்; 1. see under வயம்; 2. v. infra.

வயவு; sub. the same as ஆசை, desire, love, affection.

வயவன்; the same as காதலன், a friend, father, son, &c. Sat.

வயவை; sub. the same as வழி, a way. Sat.

வயலை; the same as பசளை, q. v.

வயற்கொடுக்கி; see under வயல்.

வயனம்; the same as வயனம், which see.

வயாலு; sub. 1. the same as ஆசை, desire; 2. the same as கருப்பம், the womb; 3. the same as வருத்தம், travail, particularly the pangs of child-birth. Sat.

வயானம்; sub. the same as பறவை, a bird; generic.

வயானன்; sub. the same as வலியன், a "king-crow," or kind of small black bird: கருசரிடம். Sat.

* வயிக்கிராந்தம்; sub. a kind of native Arsenic: see குருதம்.

வயிரங்கி; sub. an instrument for opening the touch-hole of a gun. Besch.

வயிரச்சன்னம்,

* வயிரப்படை, and

வயிரமணி; see under the following word.

* வயிரம்; sub. 1. the same as கூர்மை, the point, or edge, of a thing;

2. the same as சவஞ்சாதிப்பு, obstinate resistance: ஓடாரம்;

வயிரங்கடடுதறு; to be obstinate.

3. the same as சினம், wrath. Wils. S. D. p. 859. VAIRA.

4. the same as தண்டாயுதம், a club; 5. the same

as திருவொணம், Sravana the 22d lunar mansion of the Hindus;

6. the same as பூஞ்சக்கடடுவறு, an

ornamental knob fixed on the top of the tusk of elephants, or horns of oxen;

7. the same as மரவயிரம், the heart, or core, of a tree;

8. the same as வசகிரம், a diamond. Wils. S. D. p. 766. VAJRA.

9. the same as வசகிராயுதம், a diamond-weapon;

10. hardness, solidity.

வயிரச்சன்னம்; diamond-dust; very small diamonds.

வயிரப்படை; a diamond-weapon. Sat.

வயிரமணி; 1. diamond: வசகிரம்; 2. a prismatic jewel of gold.

வயிரவன்; sub. Bhairava; a form of Siva; under which form he is stated in some Puranas to have cut off Brahma's fifth resplendent head.

வயிரியம்; sub. the same as மயர்க்கீலை, a woollen cloth, a cloth made of hair-wool.

வயிரியர்; pl. 1. the same as கூத்தர், hired dancers,

male, or female; similar to stage-players;

2. the same as பாணர், hired panegyrist, who chant the

compositions of others, like opera singers. Sat.

வயிர்; sub. the same as ஊதுகொம்பு, a large trumpet, a horn. Sat.

வயிறு; sub. (Gen. யிறயின்,) the belly, or abdomen.

அடிவயிறு; the lower part of the abdomen.

குலைவயிறு, or

மேல்வயிறு; the upper part, or region of the stomach.

வயிறுசுரிசிறறு; lit. the belly burns, met. to be envious, or sorrowful.

வயிறுசுழிசிறறு; to have looseness, or diarrhoea.

வயிறுகாய்சிறறு; to be hungry.

வயிறுகொதிசிறறு; the belly boils, i.e. the bowels yearn.

வயிறுதாசி; one who eats excessively; one whose principal care is his belly.

வயிறுபேதிக்கிறது; to evacuate by medicine.

வயிறுபேதிக்கக்குடிக்கிறது; to take a purge.

வயிறுவளர்க்கிறது; to maintain one's self.

வயிறுவிடுகிறது; the same as வயிறுக்கழிக்கிறது.

வயிற்றுக்காய்ச்சல்; hunger.

வயிற்றுப்பிழைப்பு; livelihood.

வயிறுக்கழிக்கிறது,

வயிறுகாய்க்கிறது,

வயிறுகொதிக்கிறது,

வயிறுதாசி,

வயிறுபேதிக்கிறது,

வயிறுவளர்க்கிறது,

வயிறுவிடுகிறது,

வயிற்றுக்காய்ச்சல், and

வயிற்றுப்பிழைப்பு; see under the preceding word.

வயினம்; *sub.* the same as பறவை, a bird. *Sat.*

வயின்; *sub.* 1. the same as இடம், a place; 2. the same as வயிறு, the belly; 3. the same as வீடு, a house; 4. the 7th case, or local ablative, of nouns: ஏழனுக்கு, as அவர்வயிற்செவ்வாய்; go to him.

வர; see வருகிறது.

வரகரிசி; *v. infra.*

வரகு; *sub.* a kind of grain; Paspalum frumentaceum, also வரகுப்பயிர்; the same grain, growing as corn in the field.

வரகரிசி; its grain freed of the husk.

வரகுவைக்கோல்; its straw.

கேழ்வரகு; another kind of grain: Cynosurus Coracan.

புல்வரகு; a grain: Panicum colonum.

பொடிவரகு; another grain: Panicum fluitans.

* வரதம்,

* வரதன், and

* வரதை; see under வரம்.

வரத்து; see under வருகிறது.

* வரந்தி, and

* வரப்பிரசாதம்; see under வரம்.

வரப்பு; *sub.* 1. the same as எல்லை, a limit, a border; 2. a balk, or ridge, to retain water in corn-fields. *Sat.*

வரப்புகள்; *pl.*

வரப்புபோடுகிறது; to make such partitions.

வரப்புள்; the same as வயல், a field. *Sat.*

வரப்போரம்; the sloping bank, or border, of a field.

வரப்புள், and

வரப்போரம்; *v. ante.*

* வரம்; *sub.* 1. a boon, a gift, a talent, bestowed by a deity, or superior. Wils. S. D. p. 773. VARA. 2. excellency: மேன்மை, eminence; 3. the same as அதுக்கிரகம், favour, help; 4. one of the nine kinds of wealth, or treasures: தவத்தியலொணு. *Sat.*

வரங்கொடுக்கிறது; to grant a boon, or special gift, usually as a reward of penance.

வரதம்; the bestowing a gift, or granting a boon. Wils. S. D. p. 774. VARADA.

வரதன்; 1. one granting a boon, or gift; a benefactor; 2. an epithet of Siva, Vishnu, and Arhat.

வரதை; a girl, a virgin. Wils. S. D. p. 774. VARADA.

வரந்தி; the same as கங்கை, the river Ganges. *Sat.*

வரப்பிரசாதம்; divine grace, or a spiritual gift, local usage.

வரம்பெற்றவன்; one who has received a particular gift, or talent.

வரர்; 1. the same as மேலோர், sages; 2. the same as வானோர், celestials. *Sat.*

வரசன்; 1. a husband: புருடன். Wils. S. D. p. 773. VARA. 2. an epithet of Siva, and of Brahma, as granting boons; 3. the elder brother: தமையன். *Sat.*

வராங்கம்; *sub.* 1. the head: தலை; 2. an elegant form. Wils. S. D. p. 775. VARANGA. 3. a celestial body: see under அங்கம்.

வரோத்திரன்; one richly gifted.

வரோதயன்; the same as வரத்தினுலேயிறத்தவன், one born by special favour of a deity.

வரம்பு; *sub.* 1. the same as எல்லை, a limit, border; a bound, boundary; also, a brim; 2. the same as வழி, a way; 3. a low ridge in a tilled piece of ground: வரப்பு.

புதுவரம்பு; a new ridge in a corn field: மாசி.

வரமபிவின்பமுடைமை; one infinitely blessed: see Ellis on குறள், p. 18.

வரமபிலவானூனம்; infinite wisdom: see அஷ்டலக்ஷணம், under அஷ்டம்.

வரம்புமட்டும்வார்க்கிறது; to fill to the brim.

வரம்பெற்றவன், and

வரர்; see under வரம்.

வரலாறு,

வரல்,

வரவீடுகிறது, and

வரவு; see under வருகிறது.

- * வரன் ; see under வரம்.
- வரன்முறை ; see under வருகிறது.
- வரன்றல், and
- வரன்றி ; v. *infra*.
- வரன்றுகிறது ; v. a. Pr. நினைன், Fut. ஹவென், Imp. ஹ, Inf. ற ; to sweep along, or over the ground, as a river, or torrent : கொழிக்கிறது.
- வரன்றல் ; verb. noun. of the same.
- வரன்றி ; verb. part. of the same.
- * வராகம் ; sub. 1. a swine, a hog, a boar : பன்றி. Wils. S. D. p. 775. VARAHA. 2. one of the Puranas. Sat. see அஷ்டாட்சபுராணம், under அஷ்டம்.
- வராகன் ; 1. an epithet of Vishnu : from his third metamorphosis as a boar ; 2. a gold coin with a boar-stamp ; vulgo. a pagoda.
- வராசி ; Varahi, the sacti of Vishnu as Varaha : see also under மாதர்.
- * வராகன், and
- * வராசி ; v. *supra*.
- * வராங்கம் ; see under வரம்.
- * வராடகம் ; sub. 1. the seed-vessel of the Nelumbium, or lotos : தாமகாகாய் ; 2. small shells, cowries : அக்கு. Wils. S. D. p. 775. VARADACA.
- * வராடம் ; sub. 1. the name of a country : see மராடம், under தேசம், 56. 2. the same as பலகறை, small shells, cowries. Sat.
- * வராடி ; sub. 1. the same as பலகறை, small shells ; 2. the same as மூதுருநூல்லை, coarse cloth, from Sans. VARASI.
- வராட்டி ; sub. a dried cake of cow-dung for fuel : வறட்டி.
- வராத்தக்காரன் ; v. *infra*.
- வராத்தம் ; an assignment, an order : பராத்தம், Arabic.
- வராத்தக்காரன் ; the bearer of an order : பராத்தக்காரன்.
- வரால் ; sub. 1. the name of a fish : Ophicephalus striatus. Sat. 2. see under வருகிறது.
- * வராளம் ; sub. the same as பாம்பு, a snake. Sat.
- * வராளி ; sub. a kind of melody : ஓசிகை. Wils. S. D. p. 775. VARALI.
- வரி ; sub. 1. the same as இசைப்பாட்டு, a melody in general. Sat.
- 2. the same as எழுத்து, a letter, writing, line ; a dot, or spot.
- இரட்டைவரி ; two lines, or a double line.

- ஒற்றைவரி ; one single line.
- பலவரிபெழுதுகிறது ; to write several, or many, lines upon a palm-leaf, paper, &c.
- மூவரி ; three lines.
- வரிக்கடை ; the same as வண்டு, a chafer.
- வரிக்குதிரை ; 1. a variegated horse ; 2. a horse that is not saddled.
- வரிச்சந்தி ; the same as தாறமெருக்கூடுமிடம், a place where four streets meet, a cross-way : un carrefour.
- வரிப்புவி ; a striped tiger.
- வரிப்புறம் ; the same as அணிவ், a squirrel, striped on its back.
- வரியச்சு ; black lines, laid under a paper for writing straight.
- வரிவரியாயிருக்கிறது ; to be ruled, or drawn with lines, to be striated.
- வரிவைக்கிறது ; to subscribe to a collection.
- வரிசெறுது ; v. a. Pr. நிததென், Fut. சிவென், Imp. ஈ, Inf. சிய ; 1. to write ; to draw lines ; வரிசெறுபோடுகிறது ; 2. to bind in a regular order sticks for covering a hut : வரிசெறுகட்டுகிறது ; 3. to tie together the openings of two bags intended to be laid on a bullock. Besch.
- வரிசெறுகாணியல் ; such a bag joined with another, in order to be laid upon a bullock.
- வரிசெறு ; 1. the same as எழுத்து, the act of writing ; 2. the same as கட்டல், a binding ; 3. the same as செறிசெறுமெழுத்து, the act of painting. Sat.
- வரிசெறுகிறது ; v. a. Pr. நிததென், Fut. சிப்பென், Imp. சி, Inf. சிக்க ; 1. to bind : கட்டுகிறது ; 2. to smear : பூசுகிறது.
- வரிசெறுதல் ; 1. the same as கட்டல், a binding ; 2. the same as பூசுதல், a smearing. Sat.
- 3. the same as குடியிறை, tribute, tax, quit-rent : as சனவரி, or தலைவரி ; poll-tax, poll-money.
- புல்வரி ; a tax on pasturage.
- மனைவரி, or முகட்டுவரி ; house tax, assessment : தலைக்கட்டுவரி.
- வரிக்காரன் ; a collector of taxes.
- வரிசெறுகிறது ; to exact, or gather tax, or custom.
- வீட்டுவரி ; the same as முகட்டுவரி.
- 4. the same as தேமல், spots in the face, and on the breast ; 5. the same as நீளம், length, distance ; 6. the same as நெல், rice-corn, in the husk ; 7. the same as வண்டு, a chafer ; 8. the same as வழி, a way, or road ; 9. the same as வீரவிறை, the lines on the inside joints of the fingers. Sat. 10. a course of stones, or bricks, in a wall. Besch. 11. the Imperative of வரிசெறுது, or வரிசெறுது.

வரிசிறகு,
 வரிசோணியல், *and*
 வரிக்கடை; *see under* வரி, 2.
 வரிக்காரன்; *see under* வரி, 3.
 வரிக்கிறகு, *and*
 வரிக்குதிரை; *see under* வரி, 2.
 வரிசை; *sub.* 1. *the same as* ஒழுங்கு, order, rule, a row, regularity: அதுகிரமம்; 2. *the same as* முறைமை, usage; turns, or reliefs, by which duties, or works, are done; 3. *the same as* வெகுமானம், a present, a donation. *Sat.* 4. good circumstances.
 அவ்வாறுபேராதவரிசைப்படுத்துகிறது; to rank soldiers in files of six deep.
 தனத்தானாகொடுததவன்வரிசைபெறுவான்; one who has given away property will receive a return: *comp.* Luke. vi. 38.
 பொங்கல்வரிசை; a gift from parents of a female to the husband's house at the பொங்கல் festival.
 வரிசைகொடுக்கிறது; to give what is usual to a married daughter, as a mother does on proper occasions.
 வரிசைக்காரன்; 1. a regular, or well-behaved man; 2. one whose turn it is to do duty: *see* முறை.
 வரிசைக்கிரமம்; good order: கிரமம்.
 வரிசைசெய்கிறது; to render civility, or courtesy.
 வரிசைதபயி; irregularly.
 வரிசைபெற்றவன்; one who has received some distinction.
 வரிசையாய்; regularly.
 வரிசைக்காரன்,
 வரிசைக்கிரமம், *and*
 வரிசையாய்; *v. supra.*
 வரிச்சந்தி; *see under* வரி, 2.
 வரிச்சு; *sub.* transverse rods, tied across a roof.
 கவகாவரிச்சு; rods tied along a roof, at some distance from each other.
 புல்வரிச்சு; roof-sticks, tied upon thatch.
 வரிதல்,
 வரித்தல்,
 வரிப்புவி,
 வரிப்புறம், *and*
 வரியச்சு; *see under* வரி, 2.
 வரியாத்து; *sub.* Rhubarb.
 வருக; *v. seq.*
 வருகிறது; (*or corruptly* வாறது.) *v. n. Pres.* வருகிறேன், (*commonly* வாறேன்.) *Pr.* வந்தேன், *Fut.* வ

ருவேன், *Imp.* வா, *or* வாராய், *Inf.* வர, *Neg.* வரான், *or* வாரான்;
 1. to come;
 நான்ககங்கேவருவேன்; I will come there to-morrow.
 2. *Mct.* to come *mentally*;
 உனக்குப்பாடம்வருமோ; do you know your lesson?
Reply வரும்; I know it.
 3. to have the use of the bodily members;
 வந்தனம்; (நாம்வந்தோம்,) we came.
 வந்தனை; (நீவந்தாய்,) thou camest, *the வீனமுறைய of the verb* வருகிறது. *Sat.*
 வந்து; 1. *the verb. part.* (*or* வீனயெச்சம்,) having come; 2. *the வீனமுறைய of the same*; நான்வந்தேன், I came.
 வந்தும்; we came, நாம்வந்தோம்.
 வந்தை; (*வீனமுறைய, of the verb.*) thou camest.
 வரக்காட்டுகிறது; to send off: வரவழிகிறது.
 வரச்சொல்லுகிறது; to bid to come.
 வரத்தகாது; it is not proper to come.
 வரத்தரும்; it is right to come: வரலாம்.
 வரத்தக்கவனாயிருக்கிறேன்; I am fitted to come.
 வரத்து; 1. revenue, income; 2. advent; 3. the place where the water is flowing into a tank; 4. the conflux of the water itself: *as*
 இத்தக்கருளத்துக்குவரத்தெங்கே; where is the entry of the water in this pond?
 வரத்துகொளும்; the flowing in of the water is but little. *Besch.*
 வருகிறவரத்தினமேலேசெலவழிக்கிறது; to limit expenditure to the income.
 வரப்பற்றிக்கொள்கிறது; to receive; to receive again *what has been lent, or given*: கொடுத்ததைத்திரும்பவாங்கிக்கொள்கிறது.
 வரப்பார்கிறது; 1. to expect;
 2. to permit, or suffer, to come; *as*
 எனபகையாளியை நானவரப்பார்க்கமாட்டேன்; I will not permit my enemy to come to me.
 3. to expect one, to wait for one: ஒருதனைவரப்பார்க்கும்கொண்டிருக்கிறது.
 வரப்போகிறகவைகள், *or*
 வரப்போகிறகாரியங்கள்; circumstances which will occur.
 வரல்; 1. *the same as* வருதல், a coming; 2. *வியங்கோண்முறைய of* வருகிறது, come not. *Sat.*
 வரலாம்; *see* வரத்தரும்.
 வரலாறு, *or* வருமாறு; (*from* ஆறு, the way.) 1. a passage; coming. *Besch.* 2. the adjuncts of a river: நதியின்வரலாறு; 3. detail: விவரம், matter, subject; சங்கதி, *also* a table of contents.
 வரவர; more and more, from time to time, by degrees.

வரவரக்கண்டுகிறது; to know by degrees, by experience.

வரவிடுகிறது; to send off a letter, a messenger.

கைவரவிடுகிறது; to stretch forth, to extend the hand.

வரவு; 1. the same as வருகை, a coming; 2. receipt, income: வரத்து.

வரவிலெழுதுகிறது, or

வரவுவைத்துக்கொள்கிறது; to write in the account, as received.

வரவுக்குஞ்செலவுக்குஞ்சரி; the income and the expenditure tallies.

வரவேண்டுகிறது; to command to come; to beg to come.

வரவொட்டாதேயடிகிறது; to be careful lest another come.

வரன்முறை; a detail, schedule, genealogical, list.

வரால்; come not: வினமுறையு வருகிறது, and வருகை, an advent.

வருக; please to come.

வருகிறேன்; I will come again, or போய்வருகிறேன், I take leave, and will return.

வருகை; an advent, a coming.

வருகைநாள்; the day of coming; the time for arriving.

வருங்காலம்; 1. the future time, also the future tense in grammar; 2. the expected time of one's coming.

வருதல்; 1. the same as வரல், a coming. Sat. 2. the same as நடத்தல், a walking.

வருந்து; 1. a coming in: Ps. cxxi. 8. 2. income: வரத்து.

ஏரிக்குவருதலை; no water comes into the reservoir.

போகரும்வருதலுமாயிருக்கின்றது; there is a going and coming, or habitual intercourse.

வருதலுக்கால்; the channel, or water course by which the water comes into a reservoir.

வருபுனல்; the same as ஆறு, a river, the water of a river. Sat.

வருமட்டும், or

வருமளவும்; until coming.

வருமாயு; the way, the manner, the way how a thing may happen: see வரவாறு.

வருவதும்போவதும்; coming in, and going out.

வருவிகிறது; Pr. வித்தேன், Fut. விப்பேன், Imp. வி, Inf. விக்க; to cause to come, to inculcate.

இப்படிபுனக்குவியாதிவருவித்தாய்; thou hast in this way brought sickness upon thyself.

எனக்குப்பெரிய துக்கத்தை வருவித்தாய்; thou hast caused me great grief.

வருவித்தல்; a causing to come: உறுவித்தல்.

அதேதினாலேவந்தது; how did that happen.

அப்படிசெய்வோமவாருங்கள்; come, let us do so!

அப்படிவரும்; it will so happen; such will be the event, or result.

அவனுக்கிரண்கொலும்வராது; he has no use of either of his feet; or, he is lame in both feet.

உபகாரங்களைச்செய்துவருகிறது; habitually to bestow favours.

வருகை; see under வருகிறது.

* வருக்கம், வர்க்கம்; sub. 1. a multitude, a crowd: கூட்டம்; 2. a section, a chapter: வருப்பு; 3. a row, a file, a fine order, class, kind, species. Wils. S. D. p. 777. VARGA.

ஈரடிவருக்கம்; see under ஈர், two.

வர்க்கத்திரயங்கள்; three classes, or orders.

1. மூலிகைவர்க்கம், vegetables;
2. மிருகவர்க்கம், animals;
3. பாஷாணவர்க்கம், minerals, particularly kinds of Arsenic.

* வருக்கை; sub. 1. order: வர்க்கை;

2. the alphabet;

உயிர்வருக்கை; the class of vowels.

மெய்வருக்கை; the class of consonants.

உயிர்மெய்வருக்கை; the class of syllabic, or compound letters.

வருக்கைக்கோவை; see பிரபதம், 7.

3. the same as பவாமரம், the Jaca-tree; Artocarpus integ: Sat.

வருங்காலம்; see under வருகிறது.

* வருச்சித்தல்; v. noun: a removing: நீக்கல், an abandoning, or quitting from Vārjita, abandoned. Wils. S. D. p. 777.

* வருஷம்; sub. 1. rain: மழை. Wils. S. D. p. 780. VARSIIA.

அதிலிருஷ்டி; too much rain.

அனலிருஷ்டி; no rain.

சமலிருஷ்டி; moderate rain.

புஷ்பவருஷம்; a shower of flowers: புஷ்பமாசி.

வருஷாகாலம்; the rainy season, the rains, in the Monsoon.

வருஷிக்கிறது; v. n. Pr. ஷித்தது, Fut. ஷிக்கும், Indp. ஷி, Inf. ஷிக்க; to rain, met. v. a. to shower down flowers, arrows, &c.

2. a great division of the known continent, nine of which are reckoned: பாரதவருஷம், or India, South of Himālaya being one;
3. a year: ஆண்டு;

இரண்டு வருஷகாலம்; the space of two years.

ஒருவருஷகாலம்; the space of one year.

வருஷத்தோறும், *and*

வருஷாந்தரம்; every year; year by year.

The usual reckoning is by a cycle of sixty years, bearing the following names.

1. பிரபவ, 2. இபவ, *or* விபவ, 3. சுக்கில, 4. பிரமோதாதா, 5. பிரசோதபத்தி, 6. ஆங்கீரச, 7. சீமுக, *or* ஸீமுக, 8. பவ, 9. யவ, 10. தாது, 11. ஈசுர, 12. வெகுதானிய, 13. பிரமதி, 14. விக்கிரம, 15. வீசு, *or* விஷு, 16. சித்திரபாலு, 17. சுபாலு, 18. தாரண, 19. பார்த்திப, 20. விய.

இவ்விருபதுமுத்தமவருடம், these 20 are thought to be good years.

21. சர்வசித்து, 22. சர்வதாரி, 23. விளோதி, 24. விஹிதி, 25. கர, 26. நந்தன, 27. விசய, 28. சய, *or* செய, 29. மன்மத, 30. துர்முகி, *or* துன்முகி, 31. ஏவினம்பி, 32. வினம்பி, 33. விகாரி, 34. சார்வரி, 35. பிலவ, 36. சுபகிருது, 37. சோபகிருது, 38. குளோதி, 39. வீசுவாவசு, 40. பராபவ.

இவ்விருபதும்மத்தமவருடம், these 20 are regarded as medium years, neither good nor bad.

41. பிலவங்க, 42. கீவக, 43. செனமிய, 44. சாதாரண, 45. விளோதிஹிது, 46. பரிதாபி, 47. பிரமாதீச்ச, 48. ஆனந்த, 49. இராட்சத, 50. நள, 51. பிங்கள, 52. காலயுத்தி, 53. சித்தார்த்தி, 54. இரோனத்திரி, 55. தன்மதி, 56. தந்தமி, 57. உருத்திரோற்காரி, 58. இரத்தாக்ஷி, 59. குளோதன, 60. அக்ஷய.

இவ்விருபதும்மத்தமவருடம், these 20 are viewed as unfortunate years, see the words *in loco*:—In books, and inscriptions, the year of the *Calī-yuga*, or of the era of *Sālivāhana*, is sometimes also given, but too often omitted. ED.

* வருடம்; *sub.* the same as வருஷம், *changed, by grammatical rule, for Sanscrit words.*

வருடல்; *v. infra.*

வருடிகிறது; *v. a. Pr.* ருடீனன், *Fut.* ருடுவேன், *Imp.* ருடு, *Inf.* ருட; to rub gently: தடவுகிறது; to feel with the hand: வருடிகுகொண்டிருக்கிறது, to thrum the string of a lute.

வருடல்; *the same as* தடவல், a rubbing softly, a feeling, or touching. *Sat.*

வருடை; *sub.* 1. the same as ஏன்காற்புள், *which see*; 2. the same as குறும்பாடு, a fleecy sheep; 3. the same as மேடவிராசி, Aries in the Zodiac; 4. the same as வரையாடு, a mountain-sheep. *Sat.*

வருட்டம்; *sub.* the same as வேம்பு, a tree: the Nimb, or Melia, L.

வருட்டல்; *v. infra.*

வருட்டுகிறது; *v. a. Pr.* ட்டீனன், *Fut.* ட்டீவேன், *Imp.* ட்டீ, *Inf.* ட்ட; to fortify, encourage, console, to strengthen: வற்புறுத்துகிறது.

வருட்டல்; *the same as* வற்புறுத்தல், an encouraging, or strengthening, &c. *Sat.*

வருணப்பாய்; *v. infra.*

* வருணம்; *sub.* 1. a letter: எழுத்து.

2. a tribe, a caste, a class, or order: குலம்; நாலுவருணம்; the four principal orders, *Brahmanas, Cshetrijas, Vaisyas, Sudras*: *comp.* சாதி.

வருணசாரம்; the custom, decorum, or usage, of each class.

3. a colour: நிறம், *also* வண்ணம், *and* வர்ணம்: *comp.* சிற்பத்தொழிற்குறுப்பு, *Wils. S. D. p. 777.* VARNA.

வண்ணம், *or*

வருணம், ஓ; the five principal colours *in optics.*

1. வெண்மை, whiteness; 2. கருமை, blackness; 3. செம்மை, redness; 4. பொன்மை, yellowness; 5. பசுமை, greenness. *Sat.*

வருணமிழைக்கிறது; to mix a colour, to dilute it for use *in drawing, or painting.*

வருணநீருகிறது; to die cloths, &c.

வருணப்பாய்; a variegated grass-mat.

வருணமபூசுகிறது, *and*

வருணமவைக்கிறது; to colour, to paint.

வருணன்; *the same as* தோத்திரம், praise, panegyric: ஸ்தோத்திரம். *Sat.*

வருணிகிறது; to speak elegantly: அவன்காரமாய் ட்பேசுகிறது, to exalt, to extol, to praise, *from Sans. root Varna*: *also* to exaggerate, to colour, to varnish.

4. a kind of musical stanza;

5. water: நீர். *Wils. S. D. p. 776.* VARUNA.

வருணன்; *n. appell.* 1. *Varuna*, regent of the west point, deity of the waters; 2. the fifth of the twelve *ādityas*: *see* சூரியர், ௮௨.

வருணான்; *the same as* சதயநான், *Satabhisha* the 24th lunar mansion. *Sat.*

வருணஸ்திரம்; 1. a missile weapon, received from வருணன்; 2. a weapon, the subject of an incantation in the name of *Varuna*.

வருணானுள்,

* வருணனை,

* வருணன்,

* வருணசாரம்,

* வருணஸ்திரம், *and*
 வருணிக்கிறது; *see under the preceding word.*
 வருதல்; *see under வருகிறது.*
 வருத்தப்படுகிறது; *v. infra.*
 வருத்தம்; *sub.* 1. trouble, affliction, difficulty: துன்பம், *Sat.* which authority also gives: உள்ளக்கனிப்பு, inward joy; 2. all kind of sickness and pain.
 வருத்தப்படுகிறது; to be troubled, to suffer pain: வருததுகிறது.
 வருத்தப்படுகிறது; to trouble, to vex another: வருததுகிறது.
 வருத்துகிறது; *Pr.* நீதினேன், *Fut.* நீதுவேன், *Imp.* நீது, *Inf.* நீது; to plague, to afflict, to cause pain, or to pain.
 வருத்தல்; *the same as* துன்புறுத்தல், an afflicting, a vexing another.
 வருத்தல்; *v. supra.*
 வருத்து; 1. *see under* வருகிறது; 2. *the Imperative of* வருத்துகிறது, *q. v. supra.*
 வருத்துகிறது; *see under* வருத்தம்.
 வருத்துக்கால்; *see under* வருகிறது.
 வருந்தல்; *v. infra.*
 வருந்துகிறது; *v. n. Pr.* நீதினேன், *Fut.* நீதுவேன், *Imp.* நீது, *Inf.* நீது; 1. to be in trouble, or afflicted, to be in pain; 2. to labor, to enterprise, to take pains; 3. to beg earnestly, to urge, to press.
 வருந்திக்கேட்கிறது; to solicit.
 வருந்தல்; *the same as* வருந்துதல்.
 வருந்தினர்; distressed, or troubled, persons.
 வருந்துதல்; 1. *the same as* துன்புறல், a being afflicted, a suffering. *Sat.* 2. a soliciting, an intreating.
 வருந்தினர், *and*
 வருந்துதல்; *v. supra.*
 வருபுணல்,
 வருமாறு,
 வருவிக்கிறது, *and*
 வருவித்தல்; *see under* வருகிறது.
 * வருதம்; *sub.* 1. a wooden fender, or ledge *as a defence to a carriage.* Wils. S. D. p. 776. VARUT'HA. 2. a skin of a tiger, &c. used for the like purpose: தேரைப்பாதுகாக்கும்புவிதேதான்முதலிய. *Sat.*
 * வருதினி; *sub.* 1. an army. Wils. S. D. p. 776. VARUT'HINI. 2. the name of a goddess: ஓர் தெய்வப்பெண். *Sat.*

* வரோந்திரன்; *see under* வரம்.
 வரை; *sub.* 1. *the same as* அளவு, measure, a continuance of time: *as*
 திறைவரைகரும்; to this time, hitherto.
 ஒருமாதவரையிலே; within, or during, a month.
 2. *the same as* கரை, a bank, a border, limit, bound;
 3. *the same as* செவ்வரம்பு, a small ridge;
 4. *the same as* மலை, a mountain;
 வரைசிறகரிதேதான்; *an epithet of* Indra.
 வரைபகவெறிதேதான்; *an epithet of* Cumara.
 வரையாடு; a mountain-sheep.
 5. *the same as* மூங்கில், the Bamboo-cane; 6. *the same as* விரலிறை, a line on the joint of the finger inside; *Sat.* 7. *the same as* வரி, a line, a furrow of the forehead, a wrinkle in the body;
 8. marriage;
 வரைபொருட்பிரிதல்; a departing in order to get the expenses for an intended marriage.
 9. *the Imperative of the following verb.*
 வரைகிறது; *Pr.* ரைதேன, *Fut.* ரைவேன, *Imp.* ரை. *Inf.* ரைய; 1. to delineate, to describe; 2. to write;
 3. to put away, to reject: *as*
 வரையறக்கொடுப்போன; one who gives abundantly, or without limit.
 வரையாக்கொடை; a gift which is never withheld.
 வரையாதுகொடுப்போன; one who gives without refusal.
 வரைதல்; 1. *the same as* எழுதல், the act of writing;
 2. *the same as* கொள்ளல், a taking; 3. *the same as* சித்திரமெழுதல், the act of drawing, or painting;
 4. *the same as* நீக்கல், a putting away; 5. *the same as* மரறதல், a rejecting, or refusing. *Sat.* 6. *the same as* விவாகஞ்செய்தல், a contracting marriage.
 வரைப்பு; 1. *the same as* எல்லை, a limit, or border;
 2. *the same as* மதில், a wall of a fortification, or fane.
 வரையறுத்தல்; 1. *the same as* மதித்தல், a valuing, an estimating; 2. *the same as* வளைத்தல், a bending, a surrounding.
 வரையறை; a boundary.
 வரையறுத்தல்; *the same as* வளைத்தல், a bending. *Sat.*
 வரைவு; 1. *the same as* அளவு, a measurement; 2. *the same as* எல்லை, a limit, a bound; 3. *the same as* பிரிவு, separation, rejection: நீக்கல்; 4. *the same as* மாறுபாடு, change, perversity. *Sat.*
 வரைவிட்டான்; he determined the limit.
 வரைவின்மாது; a prostitute, who lives not within proper limits; a stray woman.

வகாகிறது,
வகாகிறகரிந்தோன்,
வகாதல்,
வகாபகவெறிந்தோன்,
வகாபொருட்பிரிதல்,
வகாப்பு,
வகாயறக்கொடுப்போன்,
வகாயறுத்தல்,
வகாயறை,
வகாயாக்கொடை,
வகாயாடு,
வகாயாதுகொடுப்போன்,
வகாயுறுத்தல்,
வகாவின்மாது, and

வகாவு; see under the preceding word.

* வகோதயன்; see under வரம்.

* வர்க்கம்; the same as வருக்கம், which see.

வர்க்கு; sub. the same as கஞ்சி, rice gruel.

* வர்க்கை; see வருக்கை.

வர்க்கிக்கிறது; v. a. Pr. கித்தேன், Fut. கிப்பேன், Imp. கி, Inf. கிச்ச; to avoid, to reject, to abstain from, to separate from.

வர்க்கிதம், or

வர்க்கியம்; what is to be abandoned, avoided. Wils. S. D. p. 777. VARJITA.

வர்க்கியகாலம்; a time, or hour, reputed to be an unlucky one.

வர்க்கியாவர்க்கியம்; see under தெரிதிறது.

* வர்க்கிதம், and

* வர்க்கியம்; v. supra.

* வர்ணம்; see வருணம்.

* வர்த்தகக்காரன்; v. infra.

* வர்த்தகம்; sub. trade, traffic, commerce.

வர்த்தகக்காரன்; one exercising trade, or commerce.

வர்த்தகமணனுதிறது; to trade.

வர்த்தகம்விடுதிறது; 1. to give work to weavers, painters, &c. for trading; to make contracts for goods; 2. to leave off trading.

வர்த்தகன்; a merchant, a trader.

* வர்த்தகன்; v. supra.

* வர்த்தமானம்; in grammar. 1. the same as நிகழ்வு, the present, and நிகழ்காலம், the present time. Sat. 2. a matter, a business; 3. news.

* வர்த்தனம்; sub. increase: வர்த்திப்பு. Wils. S. D. p. 779. VARDDHANA.

* வர்த்தனை; see under வர்த்திக்கிறது.

* வர்த்தி; sub. 1. a lamp, the wick of a lamp: நிரிச்சலை.

Wils. S. D. p. 778. VARTTI. 2. a thin flat piece of metal, fastened under gems: இரத்தினகனினைழுப்ப திகருதகடு; 3. a wick made of perfumes which are ground and mixed together: பரிமளத்திரவியகனைககூட்டியபாதுசசெய்தவததி. Sat. 4. in local usage a candle: மெருகுவததி, a wax candle. பகல்வர்த்தி, a kind of portfire; 5. the Imp. of the following verb.

வர்த்திக்கிறது; v. a. Pr. தித்தேன், Fut. திப்பேன், Imp. தி, Inf. திக்க, and வர்த்தித்திருக்கிறது, or வர்த்தித்துவருகிறது; to increase to be multiplied from Sans. VARDDHITA. Wils. S. D. p. 779.

வர்த்தித்தல்; the same as வளர்த்தல், an increasing, a growing.

வர்த்திப்பு; augmentation, increase, enlargement.

வர்த்தனை; a fee.

வர்த்தித்தல், and

வர்த்திப்பு; v. supra.

* வர்த்துலம்; sub. that which is round, circular: வட்டவடிவு. Wils. S. D. p. 779. VARTTULA.

வல்; 1. see under வலம்; 2. the Imperative of வலகிறது.

வலக்காரம்; sub. 1. the same as பொய், a lie. Sat.

2. see under * வலம்.

வலக்கிறது; v. a. Pr. வத்தேன், Fut. வப்பேன், Imp. வ, Inf. வச்ச; 1. to say, to tell; 2. to grow fat, fertile, or strong; 3. to bend.

வலத்தல்; 1. the same as சொல்லல், a saying; 2. the same as நீண்டதல, a becoming fertile, or strong; 3. the same as வளைதல, a bending. Sat.

வலத்திடல; the same as சொல்லல், a saying.

வலத்தம்; 1. the same as வசனம், a word; 2. the same as வளைவு, a curve, an arch, a vault. Sat.

வலக்கை; see under வலம்.

வலங்கப்பெருமான்; see under * வலம்.

வலங்கமத்தான்; (commonly); or rectius வலங்கையுறான, one of the right hand class.

வலங்கம்; see under * வலம்.

வலங்குலத்தார்,

வலங்கை,

வலங்கையான், and

வலங்கையுற்றான்; see under வலம்.

வலசல்; sub. a change of abode of a family. P. du Bourges: see வலசை.

வலசாரி; *see under* வலம்.
 வலசை; *sub.* a flying; or removing from home for fear of a hostile army. Camp. Tel. Dict. p. 518. VALASA.
 வலசைவாங்குகிறது, *or* போகிறது; to fly from home, for fear of an enemy.
 வலசைவாங்குதல்; a going out: Psal. cxliv. 14.
 வலசோர்; *sub.* the name of a town: Balassore.
 வலஞ்சுழி; *see under* வலம்.
 வலது; 1. *see under* வலம்; 2. *see under* *வலம்.
 வலத்தல், *and*
 வலத்திடல்; *see under* வலக்கிறது.
 வலத்தே; *see under* வலம்.
 வலந்தம்; *see under* வலக்கிறது.
 வலப்பக்கம், *and*
 வலப்புறம்; *see under* வலம்.
 வலப்பம்; *sub.* a whitish stone, used for writing: *see* பலப்பம்.
 வலம்; *sub.* the same as மேல், above, upon.
 வலம்; *sub.* 1. the same as இடம், a place. *Sat.*
 2. the same as மேல், above;
 3. the same as வலப்பக்கம், the right-side. *Sat.*
 ஊர்வலம்; *see under* ஊர்.
 வல; *adj.* right: *opp.* to left.
 வலகை; the same as வலங்கை.
 வலகைகொடுக்கிறது; to pledge, or promise, giving the right-hand.
 வலங்குலததார்; an honorable appellation for பறையர்.
 வலங்கை; the right-hand: *see under* வலது, *infra.*
 வலங்கமத்தான்; *Besch.* the same as வலங்கையுறான்.
 வலங்கையான், *pl.* வலங்கையார்; one of the right-hand tribe.
 வலங்கையற்றான்; one belonging to the right-hand class.
 வலசாரி; the turning to the right, used in dancing, riding, fencing; and in going round a sacred hill, or fane: *comp.* சாரி.
 வலஞ்சுழி; a curl of hair on the out-side of horses head considered a good mark.
 திருவலஞ்சுழி; originally a whirlpool in the காவேரி river, now the name of the town near its site: it is the subject of a legendary tale. *Ed.*
 வலது; any thing on the right.
 வலதுகை; the right-hand.
 வலதுபாசிசம்; the right-side of the body, town, &c.

வலத்தெருது; the right-hand ox, in a cart, or plough.

வலத்தே; of, or, to, the right, emphatic.

வலப்பக்கம், *or*

வலப்புறம்; the right-side.

வலப்புறமாய்; on, *or* to, the right-side.

வலம்புரி; 1. that which is turned, or twisted to the right as a cord; 2. a rare conch, or chank, with a spiral turning to the right-hand; 3. the circumgyration of a hill, or fane, to the right; 4. *shrub*: Helicteres Isora.

வலம்புரிப்புல்; a grass: Andropogon contortum.

4. the 7th case, or local ablative, in the declension of nouns: எழுதுருடி, *e. g.*

காழ்வரைநில்லாக்கனிறன் ஞன் கைவலத்தி யாழ்வரைநின்றது; one who like an elephant, not born among the strong mountains, holds in his right hand a lute.

* வலம்; *sub.* 1. (from Sans. Bala.) the same as வல, strength: ஊக்கம்;

வலக்காரம்; might, power, authority.

வலக்காரமாயிருக்கிறது; to possess riches and power.

வலக்காரம்பேசுகிறது; to speak pompously.

வலங்கம்; an ample family, many relations. Lat M. S. Dict.

வலங்கப்பெருமான், *or*

வலங்கமுண்டானவன்; an extensive family-man.

வலது; that which is strong.

வலதாய்ப்பேசுகிறது; to speak ostentatiously, to boast.

வலவன்காரம்,

வலவந்தம், *or*

வலவந்தரம்; power, compulsion.

வலவந்தரம்பண்ணுகிறது; to act violently.

வலவந்தன்; a powerful man.

2. an army, a force;

வலவன்; 1. the same as சமர்த்தன், a capable man;

2. the same as தேர்ப்பாகன், a charioteer; 3. the same as வெற்றியாளன், a conqueror. *Sat.*

வலவை; 1. the same as இடாகி, a principal female attendant on Cali; 2. the same as காள், an epithet of Cali; 3. the same as வல்வவன், a strong woman; 4. the same as வல்வோன், a strong man; 5. an ordinary female attendant, in general on Cali: காளியேவற்பெண். *Sat.*

வலன்; *sub.* 1. one who is strong; 2. the same as வலம், strength.

வலாட்டிகள், *or*

வலாட்டியன்; a powerful man.

வலம்புரி, *and*

வலம்புரிப்புல்; *see under* வலம்.

* வலயம்; *sub.* 1. a bracelet: கைக்கடசம்; 2. a boundary, an enclosure: சுறறு. Wils S. D. p. 782. VALAYA. 3. the same as கடல, the sea; 4. the same as குளம், a tank; 5. the same as வட்டம், a circle. *Sat.*

* வலவத்காரம்,

* வலவந்தம்,

* வலவந்தரம்,

* வலவந்தன்,

* வலவன்,

* வலவை, *and*

* வலன்; *see under* * வலம்.

* வலாகம்; *sub.* the same as கொக்கு, a small kind of crane: பலாகம். Wils. S. D. p. 782. BALACA.

* வலாட்டிகள், *or*

* வலாட்டியன்; *see under* * வலம்.

* வலாரி; *see* பலாரி.

வலி; *sub.* 1. the same as பத்திருமடி, tongs, large pincers; 2. *see under* வல், *adj.*

3. the Imperative of வலிகிறது, *and of* வலிகிறது;

4. pain;

காக்காய்வலி; the falling sickness, epilepsy.

சிறுவலி; premature pains of a woman with child.

தலைவலி; head-ache.

வயிறுவலி; belly-ache, colic.

வலிகிறது; to smart, or ache.

வலிகுதல்; a smarting, an aching.

வலிகுது; it smarts, or pains.

5. in the pearl-fishery, the produce given to the owner of the boat of every eighth day's diving into the sea.

வலிகிறது; *see under* வல், *adj.*

வலிக்கிறது; 1. *see under* the same; 2. *see under* வலி, 4.

வலிக்குதல்; 1. *see under* வல், *adj.* 2. *see under* வலி, 4.

வலிச்சலாணி; *v. infra.*

வலிச்சல்; *sub.* a roof-lath: வலிச்சு.

கடுகமவலிச்சல; laths of the arca-nut tree.

பனைவலிச்சல; laths, or reapers, of the palmyra-tree.

வலிச்சலாணி; a lath-nail.

வலிச்சலார்க்கையடுகிறது; to fasten laths, or reapers.

வலிதருதல்,

வலிதல்,

வலிது,

வலித்தல்,

வலித்திரும்பு,

வலிப்பு, *and*

வலிமாத்தம்; *see under* வல், *adj.*

வலிமுகம்; *sub.* the same as குரங்கு, a monkey.

வலிமை,

வலிய,

வலியவன்,

வலியறிதல்,

வலியன்,

வலியான்,

வலியுடைமை, *and*

வலியுறுத்தல்; *see under* வல், *adj.*

வலிமுகம்; *see* வலிமுகம்.

வலு; *sub.* 1. the same as கொக்கு, a guat, a mosquito;

2. among money changers a coin above the standard

weight: *comp.* மெலு. *Besch.* 3. *see under* வல்,

adj. 4. the Imperative of வலுகிறது.

வலுக்கிறது,

வலித்து,

வலுமை,

வலுமைக்காரன்,

வலுமையார்,

வலுவந்தம்,

வலுவந்தரமாய்,

வலுவந்தரம், *and*

வலுவாய்; *see under* வல், *adj.*

வலை; *sub.* a net.

வலைக்குணுகு; a metal weight at the bottom of a net.

வலைபினுகிறது; to make nets.

வலைபோடுகிறது, *or* வீசுகிறது; to cast a net.

வலைப்படுகிறது; to be taken in a net, to become captive.

வலைப்படல்; the same as சிறைப்படல், a being captive. *Sat.*

வலைப்பூசுசி; a spider.

வலைமடிகிறது; to gather up a net, to fold it up.

வலையன்; (*pl.* யர்,) 1. inhabitants of villages near the sea: தெய்ததிவமாககன். *Sat.* 2. the tribe of fishermen.

வலைசசி; *fem.*

வலையால்முற்றுண்பான்வலையன்; the fisherman lives entirely on fishing.

கயிறுவலை; a large sea-net.

ககா வலை, or ககாமடி; a draw-net, folded up along the shore.

வீசகவலை; a casting-net, a net to be thrown into the water.

வலைக்குணுக்கு,

வலைச்சீசி,

வலைப்படல்,

வலைப்பூச்சி, and

வலையன்; v. supra.

வல்; *sub.* 1. *the same as* சீக்கிரம், haste, swiftness; 2. *the same as* சூதாடுகருவி, gaming materials, as dice, &c. 3. *the same as* மேடு, a hillock, a rising ground; 4. *the same as* வலி, power, strength. *Sat.*

வல்; *adj.* 1. powerful; 2. hard.

வலி; *the same as* வலவமை, power, strength: ஊக்ககம். வலிகருணையகுகிறது; to be subdued: வலவமைமீழாயிருக்கிறது.

வலிதருதல; the act of giving strength, or comfort: ஆறறுலிததல. *Sat.*

வலியறிதல; a knowing the strength of a king's own force, and that of an adversary. *Tiruval.*

வலியுடைமை; possession of strength: தீரத்துவம்.

வலியுறுத்தல; *the same as* உறுதிசெய்தல, a strengthening, a consoling: வலிதருதல.

வலிகிறது; v. n. *Pr.* விந்தேன, *Fut.* விவேன, *Imp.* வி, *Inf.* விய; 1. to be excited, to be stirred up in itself, to be stimulated; 2. to stand, or stay: தங்குகிறது; 3. to venture: துணிகிறது.

வலிதல்; 1. *the same as* தங்கல, a staying, a continuing. *Sat.* 2. *the same as* துணிதல, a daring. *Sat.*

வலிக்கிறது; v. a. *Pr.* வித்தேன, *Fut.* விப்பேன, *Imp.* வி, *Inf.* விக்க;

1. to incite, to attract, to impel, to drive forward;

2. to row; a boat, &c.

3. v. n. to agree: உடன்படுகிறது;

4. v. n. to grow or be fat, or strong: நிணகிறது;

5. v. a. to attract, e. g.

காந்தக்கலவீருமபைவலிக்கிறது; the load-stone attracts iron.

6. to hoist up the sails: பாய்வலிக்கிறது.

படகைவலித்துக்கொண்டுபோகிறது; to row a boat.

வலிக்காதல்; 1. an attracting; 2. a rowing; 3. a growing strong.

வலித்தல; 1. *the same as* உடன்படல, a consenting;

2. *the same as* நிணத்தல, a being lusty, stout.

Sat. 3. a soft consonant being made rough, by *poetical licence.*

வலிப்பு; 1. rowing; 2. attraction; 3. convulsion, spasm: as

உள்வலிப்பு; inward convulsion.

புறவலிப்பு; outward convulsion.

முசல்வலிப்பு; a trembling convulsion: see under முசல்.

வலிமாநதம; a kind of disease, convulsion: see அஷ்டமாநதம, under அஷ்டம.

வலிது; that which is strong: வன்மையுடையது.

வலிதாய்ச்சொல்லுகிறது; to say authoritatively.

வலிதானகாரியம; a heavy, or difficult, thing.

வலித்திருமப்பு; a loadstone: see காநதம.

வலிமை; strength, power: வலுமை.

வலிமையானூர்; a strong city, an epithet of Uriyur, the old capital of the Chola-kingdom.

வலிய; 1. *adj.* strong: as

வலியசர்ப்பம்; a strong serpent, a dragon: Psal. xci. 13.

வலியதலை; a strong head.

வலியவன்; a strong man.

வலியவனை அண்டியிருக்கிறது, or ஒட்டிக்கொண்டிருக்கிறது; to resort, or to cleave to a powerful man.

வலியவன் வெட்டினதுவாய்க்கால்; that which a man in power cuts will be a water-course i. e. the counsel and act of a powerful man will prevail.

வலியவைகள்; powerful things: Psal. lxxi. 19.

வலியன், or

வலியான்; 1. a strong, and powerful, person: பல்வான; 2. *the same as* கரிகருவி, the name of a small, black, bird: கருசீடம.

2. of one's own accord, or voluntarily without necessity: as

வலியச்சண்டைகருவருகிறது; to approach, or meddle with, without necessity.

வலியத்தலைதந்தான; he has given his head willingly, or freely: i. e. he has freely entered into the business.

வலு; *adj.* 1. strong; 2. great; heavy; 3. difficult.

வலுஉசரம, or உசரத்தி; a great height.

வலுகடினம்; great hardness, or firmness, great meditation.

வலுகிறது; *Pr.* லுத்தேன, *Fut.* லுப்பேன, *Imp.* லு, *Inf.* லுக்க; to be, or grow strong.

வலுக்கப்பேசு; speak aloud.

வலுத்து; *adj. part.* strong.

வலுமை; strength, force, violence.
 வலுமைக்காரன்; one who acts violently.
 வலுமைக்குவழக்கிலை; there is no striving against power. *Besch.* or "might prevails against right."
 வலுமைபணுகிறது; to act with violence.
 வலுமையான்; a robust person.
 வலுமோசம்; great danger, or deception.
 வலுவநதம், and
 வலுவநதரம்; might.
 வலுவநதரமாய்; mightily.
 வலுவாசை; greediness.
 வலுவாய்; *adv.* strongly, vehemently.
 வலுவாய்க்கூப்பிடுகிறது; to cry vehemently.
 வலுவாய்ச்சொல்லுகிறது; to speak aloud, to speak strongly, authoritatively.
 வலுவானகாற்று; a strong wind.
 வலுவிசாரம்; great sorrow.
 வல்ல; *adj.* powerful, strong.
 சருவத்துக்குமவல்ல; Omnipotent.
 வல்லடி; violence, oppression of a king, or powerful person.
 வல்லடிக்காரன்; a powerful, or violent man.
 வல்லடிபணுகிறது, or
 வல்லடியடிக்கிறது; to use violence.
 உல்லடியிலேபோகிறது; to die suddenly, or prematurely, by epidemic disease, fighting, or any violence.
 வல்லடிவந்துணைவாரிகொண்டேபோக; may a violent and sudden death carry thee off: a common phrase.
 வல்லண்கு; the powerful, or malevolent, goddess: an epithet of Cali.
 வல்லபம்; *vulgo.* power, might: வல்லமை.
 வல்லபக்காரன்; see வல்லபன்.
 வல்லபசத்தி; great strength: குண்டவிசத்தி.
 வல்லபன்; a mighty man: வல்லபக்காரன்.
 வல்லபி; *fem.* a strong woman.
 வல்லமை; *abstract noun*, power.
 வல்லமையறையான்; one who vaunts his own prowess, not knowing that of his adversary.
 வல்லவன்; a mighty man: வல்லான். *Sat.*
 வல்லார்; 1. the same as சமர்த்தர், capable, or strong, men; 2. the same as மாட்டாதார், incapable men. *Sat.* 3. the same as புறத்தியார், neighbours, foreigners.
 வல்லாயோழி; a prostitute: an abusive word: see ஒழிக்கிறது.
 வல்லாரீ கொள்ளையாய்ப்போகிறது; the powerful plunder others.

வல்லார்த்துக்கம்; the mourning for a neighbour, or friend.
 வல்லார்த்துக்கங்கொண்டாடுகிறது; to mourn for a friend, or neighbour.
 வல்லாளன்; 1. the same as திண்ணியன், a stout, or valiant man; 2. the same as வல்லான், a mighty man. *Sat.*
 வல்லாளர்கண்டன்; a most powerful man, or one powerful among the powerful.
 வல்லாளராசா; a titular name of a local chief of திருவண்குடி.
 வல்லான்; the same as வல்லவன்.
 வல்லிசை; *sub.* 1. the same as உச்சவிசை, the treble, or, a high and acute tone, in music; 2. the same as பாம்பு, a snake. *Sat.*
 வல்லினம்; the class of harsh consonants: வல்லெழுத்து, viz. க், ச், ட், த், ப், and ம்: *comp.* இனம்.
 வல்லினர்; see வல்லோன்.
 வல்லூறு; a hawk.
 வல்லூறடிக்கமடையான்வீழாததுபோல நீவீழுவாய்; thou shalt be, or mayest thou be, struck down as the brown stork is struck by the hawk.
 வல்லூறுகருவி; a hawk, a bird used in hawking.
 வல்லெழுத்து; a hard consonant.
 வல்லெனல; an indicating, a word, or sound, repeated.
 வல்லோன்; a strong, or mighty, man: *pl.* வல்லோர்.
 வல்லிவங்கு; the same as பாளை, an elephant. *Sat.*
 வல்லித்தம்; *sub.* one of the five paces (ஐங்கதி) which horses are taught: an amble. *Sat.*
 வல்கி; *sub.* 1. the same as உணவு, food; 2. the same as சோறு, boiled rice.
 வல்ல; see under வல், *adj.*
 வல்லகி; *sub.* the same as வீணை, a lute. *Sat.*
 வல்லடி,
 வல்லடிக்காரன்,
 வல்லணங்கு,
 வல்லபக்காரன்,
 வல்லபசத்தி,
 வல்லபம், and
 வல்லபன்; see under வல், *adj.*
 * வல்லபன்; a husband. Wils. S. D. p. 782. VALLAB'HA.
 வல்லபி, or
 வல்லபை; 1. a beloved wife; Sans: Vallab'hā; 2. a woman of the Asurs: ஓரசுரமாத. *Sat.* 3. a mistress.

- வல்லபி; *see under* வல், *adj.*
- * வல்லபி, *and*
- * வல்லபை; *v. ante.*
வல்லமை, *and*
வல்லமையறைவான்; *see under* வல், *adj.*
- * வல்லரி; *sub.* 1. a creeping, or climbing, plant. Wils. S. D. p. 782. VALLARI. 2. *the same as* தனிர், a bud; 3. *the same as* பூகொத்தா, a bunch of flowers. *Sat.*
- * வல்லவன்; *sub.* 1. *the same as* இடையன், a herdsman; 2. a cook. Wils. S. D. p. 782. VALLAYA. 3. a husband, Sans. *Vallab'ha.*
வல்லவி; a wife: மனைவி.
வல்லவன்; *see under* வல், *adj.*
வல்லவாட்டு; *sub.* a scarf worn by men.
வல்லவாட்டுப்போடுகிறது; to put on a scarf.
வல்லவாட்டுப்பிசைவாகக்கூறும்; to beg alms, being genteelly dressed.
- * வல்லவி; *see under* * வல்லவன்.
- வல்லாறா; *sub.* 1. an eatable and medicinal water-plant: *Hydrocotyle Asiatica*; 2. *Jyeshtha* the 18th lunar mansion of the *Hindus*, கேட்டைநாள். *Sat.*
- வல்லாரி,
வல்லாளராசா,
வல்லாளர்கண்டன்,
வல்லாளன், *and*
வல்லான்; *see under* வல், *adj.*
- * வல்லி; *sub.* 1. a creeper; a climbing, or creeping, plant. Wils. S. D. p. 783. VALLI. 2. *the same as* அளவு, a measure; 3. *the same as* இடைச்சேரி, a village of shepherds, or cowherds; 4. *the same as* கால்விவங்கு, a fetter; 5. *the same as* நீக்கல், removal, cessation; 6. *the same as* பிரிவு, separation. *Sat.* 7. *see* உபதிடதம், கூட.
- * வல்லிகம்; *sub.* 1. pepper; 2. a climbing plant, the pepper-vine. Wils. S. D. p. 783. VALLYA.
- * வல்லிகை; *sub.* 1. the *vina*, or the Indian lute: யாழ். Wils. S. D. p. 782. VALLACI. 2. *the same as* காதுணி, a jewel for the ears. *Sat.*
வல்லிகை; *see under* வல், *adj.*
வல்லியம்; *sub.* 1. *the same as* இடையருர், a village of shepherds, or herdsmen; 2. *the same as* கொலமிலை, a distinctive mountain; properly of the *Chēra*-kingdom; but sometimes applied to the *Chōla* kingdom, by reason of conquest; 3. *the same as* டிவி, a tiger. *Sat.*

4. a tiger banner; the armorial device of the *Chōla*-kings.
- வல்லினம்; *see under* வல், *adj.*
- வல்லுவம்; *sub.* a large betel pouch with several partitions: வல்லுவப்பை, வட்டுவம்.
வல்லுனி; *sub.* the same as பன்றி, a hog, a swine. *Sat.*
வல்லுனர்; *pl. sub.* a strong men, வல்லோர். *Sat.*
வல்லூகம்; *sub.* 1. *the same as* ஆண்டுரகடு, the male of a monkey; 2. *the same as* மூசு, a large ape.
- * வல்லூகம்; *see* பல்லூகம்.
- * வல்லூரம்; *see* வள்ளூரம்.
வல்லூறு,
வல்லூற்றுக்குருவி, *and*
வல்லுனைல்; *see under* வல், *adj.*
வல்லை; *sub.* 1. kind of sickness; 2. *the same as* கடுபட, speed: விரைவு; 3. *the same as* காலவிரைவு, swiftness of time; 4. *the same as* கோட்டை, a fort; 5. *the same as* பெருங்காடு, a great forest; 6. *the same as* மேடு, a hillock, or rising ground; 7. *the same as* வட்டம், a circle. *Sat.*
வல்லையம்; *sub.* a javelin, a lance.
எறிவலையம்; a missile-lance.
வல்லோன், *and*
வல்லிலங்கு; *see under* வல், *adj.*
வலி; *sub.* one who wears no religious mark.
வலிக் கொட்டுகிறது; to beat the lips.
வலிவல்; *v. infra.*
வலிவுகிறது; *v. a. Pr.* வினேன், *Fut.* உவென், *Imp.* உ.
Inf. வ; to snatch, to take, to gather up from the ground: வாருகிறது.
வலிவல்; *the same as* வாருதல், a taking, gathering: snatching. *Sat.*
வழக்கச்சொல்; *v. infra.*
வழக்கம்; *sub.* use, custom.
அவனுக்குமொன்கருமவழக்கமில்லை; I have no business or intercourse, with him.
இடதுகைவழக்கமானவன்; a left-handed person.
வழக்கச்சொல்; a proverb, also, a word in common usage.
வழக்கமற்றுப்போகிறது; to become obsolete, out of use.
வழக்கம்டுகிறது; to bring into use.
வழக்கன்,
வழக்காடி,

வழக்காடுகிறது, *and*

வழக்காளி; *see under the following word.*

வழக்கு; *sub.* 1. *the same as* வழக்கம், custom, in books,
2. a quarrel, a law suit, a dispute.

அருவழக்கு; an endless dispute.

ஒஞ்சரிவழக்கு, *or*

ஒருதலவழக்கு; an *ex parte* statement.

வழக்கழிவுபண்ணிக்கொண்டிருக்கிறது; to use chicanery,
to prolong a contest by tricks.

வழத்தன்; 1. the complainant, or plaintiff; 2. a quarrel-
some person.

எதிர்வழக்கன்; the defendant.

வழக்காடுகிறது; to be at law with one another.

வழக்காழி, *or*

வழக்காளி; a quarreller, a barrator.

வழக்காளிகள்; the parties in a law suit.

வழக்குசொல்லுகிறது; to make a complaint.

வழக்குச்சட்டமெழுதிகொடுக்கிறது; to give the sen-
tence in writing.

வழக்குதொடுக்கிறது; to commence a law-suit.

வழக்கைத்தீர்கிறது; to decide the cause.

வழங்கல்,

வழங்காதவன், *and*

வழங்கி; *see under the following verb.*

வழங்குகிறது; *v. n. Pr.* கினே, *Fut.* குவே, *Imp.*
கு, Inf. க; to pass current.

1. to be in use: ஏற்கிறது, *said of money, words, &c.*

வழக்காதசொல்; a word not in use; a word not to
be used, a bad word.

2. to give: ஈகிறது, to distribute;

சர்க்காவழங்குகிறது; to bestow presents of sugar;
as a token of gladness.

நன்மைவழங்காதிருக்கிறது; to withhold a good, or
benefit: Prov. iii. 27.

வழங்காதவன்; a miser; a wretched, a worthless, man.

வழங்கி; *masc. and fem.* a husband who gives his wife,
for money to another; and a woman who is sold, or
sells herself, to whoredom.

3. to walk about: உலாவுகிறது;

4. to speak: சொல்லுகிறது;

5. to direct: நடத்துகிறது.

வழங்கல்; 1. *the same as* ஈதல், a giving; 2. *the same*
as உலாவல், a walking; 3. *the same as* சொல்லல்,
a saying; 4. *the same as* நடத்தல், a directing, a
conducting.

வழங்குதல்; *the same as* வழங்கல்.

வழங்குதல்; *v. supra.*

வழட்டுகிறது; *see under* வழங்குகிறது.

வழலிக்கை; *sub.* languor, weariness, fatigue.

வழலை; *sub.* 1. a kind of snake: வழலைப்பாமடி; 2. a
kind of salt: வழலையுப்பு, soap: சவுக்காரம்.

வழங்குகிறது; *v. n. Pr.* ண்டது, *Fut.* ண்டம், *Imp.* ண,
Inf. ண; to be scratched, to go off as thin skin.

வழட்டுகிறது; *v. a. Pr.* ட்டனேன், *Fut.* ட்டுவேன்,
Imp. ட்டு, *Inf.* ட்ட; to scratch the skin off from
the body.

வழாறு; *sub. the same as* திறைபுனல், a full river, tank,
&c. *Sat.*

வழி; *sub.* 1. *the same as* இடம், a place; 2. *the same*
as காரணம், original cause; 3. *the same as* திரட்சி,
a lump of butter, or of ointment; 4. *the same as* பழ
மை, antiquity, oldness;

5. *the same as* பின், after, *as*

வழிநாள்; the following day, பின்னைநாள். *Sat.*

6. *the same as* மகன், a son: வழித்தோன்றல்;

7. *the same as* முறைமை, usage;

8. *the Imperative of* வழிகிறது;

9. the 7th case, or local ablative: ஏழனுருபு, *as*

திறைதோர்நறைவேகை நிழல்வழி யகைநதனன்; he
stood in the shade of the fine smelling Pterocarpus
tree.

10. a way: நடவை, a path, a road: *the most usual*
meaning:

11. a way, a manner, or contrivance for doing any thing: *as*
இதைமுடிக்கவழியறியேன்; I do not know how to ac-
complish this. *Besch.*

புத்திரர்வழிக்கெலவாந தொடர்ந்தேற்றியாய் வந்த பர
வம்; the original sin, propagated by children's
children.

வழிகட்டுகிறது, *or* அடைகிறது; to stop the way.

வழிகடம்ப்பறிகிறது; a highway-man.

வழிகாட்டி; a guide, *lit. and met.*

வழிச்சாறி; 1. a beaten road: நடையுள்ளவழி; 2. a bye-
path, frequented by custom house officers in order to
apprehend smugglers. *Besch.*

வழிச்செலவு; 1. money for the expenses of a journey;
2. a journey.

வழிச்செவ்கை; a journey: பிரயாணம்.

வழிச்செல்வோன்; a traveller: பதிகன்.

வழிதப்புகிறது, *or* தப்பிப்போகிறது; to go astray, to
miss the road.

வழிதடை; impediments, hinderance in a way, or
journey: *comp.* சருணம்.

வழிதணை; a fellow-traveller, a companion in the road.

வழிநடனாவல; see வழி, 6. மகன, a son.

வழிநடத்தல, or வழிபடுத்தல; a guiding, or directing, in the way.

வழிநடப்பு; a passing of people in a way.

வழிநடை; the same.

வழிநடைநடக்கிறது; (colloquialism) to walk in the way.

வழிநடையாவிடுகிறது; the way is practicable, or frequented.

வழிநடல்; see under நடல்.

வழிபடுகிறது; 1. to enter a way, or path; 2. met. to turn into the good way, to obey; 3. to pay homage, or worship, to observe ritual homage.

வழிபடல, and

வழிபடுதல; 1. the same as கீழ்ப்படல, a being obedient, a following; 2. the same as வணங்கல, a worshipping.

வழிபடுத்துகிறது; 1. to make one enter the right road; 2. met. to put one into the good way; 3. to regulate, to subdue; to cause to worship.

வழிபடுத்தல; verb. noun of the same.

வழிபாடு, 1. adoration, worship; ஆராதனை; 2. obedience. Sat. 3. met. a way, a system, a religious profession; 4. use, custom, habit: as

வழிபாடுகளவன, or

வழிபாடுபெற்றவன; one who is used to a thing, or exercised in a thing.

வழிப்பதல; the same as மறுப்பதல, a giving without refusal. Sat.

வழிப்பணம்; a journey.

வழிப்பணம்பண்ணுகிறது; to travel.

வழிப்பறி; a robbery on the high way.

வழிப்பிரிவு; a place where two, or more, ways meet.

வழிப்போகிறது; 1. to go forward, to proceed; 2. to meddle with another's affairs, the same as வழிவருகிறது: as

அவனவழிப்போகாதே; do not meddle with him! and எனவழிவராதே; meddle not with my affairs.

வழிப்போககன; a way-faring man, a traveller.

வழியடைக்கிறது; to impede. Besch.

வழியடைத்தல; an obstructing the way.

வழியாக; used as a preposition, by, or through, as

அநதவீதிவழியாக; by the way of that street.

உனவழியாக; through you, or by your means.

புத்திவழியாக; by ingenuity, or skill.

வழியுணாப்போர்; the same as னாதர், messengers. Sat.

வழிவழியாய்ப்போகிறது; to go by different ways.

வழிவிடுகிறது; 1. to take leave of any one on a journey, after proceeding some distance from respect, or

attachment; 2. to make a way, for water to flow, met. to contrive a way, to relieve from difficulty.

3. met. to leave the right way. Besch.

வழிகட்டுகிறது, and

வழிகாட்டி; see under the preceding word.

வழிகிறது; v. n. Pr. ழித்தல, Fut. ழிப்பம், Imp. ழி, Inf.

ழிய; to run, to flow, to drip through.

வழிதல; the same as ழுழுகல, a running as water, an overflow.

வழிதலுபோகிறது, or

வழிநதோடுகிறது; to overflow, to diffuse itself.

வழிக்கிறது; v. a. Pr. ழித்தல, Fut. ழிப்பம், Imp. ழி, Inf. ழிக்க; 1. to rub in with the hand an ointment;

2. to scour, or cleanse, with the hand.

அரைத்துவழிக்கிறது; to scrape off, or aside, with the hand, ointment or spices, after having been bruised on a flat stone.

சவரகனகத்திபாலவழிக்கிறது; to shave.

நாகருவழிக்கிறது; to clean the tongue.

வழிகுதல, or

வழிதல; a rubbing, or scouring, &c.

வழிக்கிறது, and

வழிக்குதல்; v. supra.

வழிச்சாரி,

வழிச்செலவு,

வழிச்செல்கை,

வழிச்செல்வோன், and

வழிதப்புகிறது; see under வழி.

வழிதல்; see under வழிகிறது.

வழித்தடை; see under வழி.

வழித்தல்; see under வழிகிறது.

வழித்துணை,

வழித்தோன்றல்,

வழிநடத்தல்,

வழிநடப்பு,

வழிநடை,

வழிநாள்,

வழிநூல்,

வழிபடல்,

வழிபடுகிறது,

வழிபடுதல்,

வழிபடுத்தல்,

வழிபடுத்துகிறது,

வழிபயத்தல்,
வழிபாடு,
வழிபாடுள்ளவன்,
வழிப்பயணம்,
வழிப்பறி,
வழிப்பிரிவு,
வழிப்போகிறது,
வழிப்போக்கன்,
வழியடைக்கிறது,
வழியடைத்தல்,
வழியாக,

வழியுடையோர், and

வழிவிடுகிறது; see under வழி.

வழு; *sub.* 1. *the same as* தப்பு, a fault, an error; 2. *the same as* கேடு, damage, loss; 3. a solecism, or impropriety of language.

வழுக்கடடை; stupidity.

வழுக்கடடைப்பயல்; a stupid boy.

வழுவு; fall, error, damage.

வழுவுகிறது; *Pr.* முவனேன, *Fut.* முவுவேன, *Imp.* மு, *Inf.* முவ, and வழுவிப்போகிறது; to slip, to err, to deviate from the right way, to slide down.

வழுவல்; 1. a sliding down; 2. an erring: தப்புதல்.

வழுவலிடுகிறது; to allow to escape, to let slip.

வழுவாமற்பேசுகிறது; to speak, without fault, or mistake.

வழுவாமை; integrity.

வழுவிவழுவிப்போகிறது; to go loose, to slip off as a garment, to slip out of the hand *as a fish*: தழுவுகிறது.

வழுவுடைக்காமல்; an unlawful, and violent, lust: பெருந்திணை, an excess, or transgression of good manners, *i. e.* rape, violence, abduction.

வழுவுதல்; a getting damage, or a sliding down.

காரியத்தாகுவழுவுதலவராமல்பார்; see that the thing may not meet with bad success.

வழுவுதலானமனிதன்; a cheat, an impostor, an irregular man.

வழுஉகிறது; *Pr.* வழிடுனேன், *verb. part.* வழிடு, *defective verb.* to be faulty, or erroneous, to be injured: கெடுகிறது.

வழுக்கட்டை; *v. supra.*

வழுக்கல், and

வழுக்காய்; see under the following word.

வழுக்கு; *sub.* 1. *the same as* திணை, fat, suet; 2. *the same as* மறதி, forgetfulness; 3. *the Imperative of* வழுக்குகிறது.

வழுக்குகிறது; *Pr.* க்கினேன், *Fut.* க்குவேன், *Imp.* க்கு, *Inf.* க்க; *v. n.* 1. to slide, or slip, on a miry ground not affording firm footing: as

வழுக்கெனநிலத்திலவிழுக்கிறது; to fall in a slippery ground.

2. to slip out of the hand: see வழுவுகிறது;

3. to be very moveable; thus it is said of the eyes: எளிசாய்த்தியவைவிலகவுதல்வை தேடிப்பார்க்கவுதலானவர்களுக்கு வழுக்குமாட்டமு மாண்டவர்தந்தார். *Besch.* The Divine Being has given us rapidly moving eyes that we may avoid evil, and seek good.

4. to forget: மறக்கிறது; 5. to beat: அடிக்கிறது, மழுக்குகிறது; 6. to dash: மோதுகிறது.

வழுக்கல்; 1. a slipping, or sliding: துழுக்கல்;

2. a beating: அடித்தல்;

வழுக்கலாயிருக்கிற அரிசி; rice which is not beaten clean enough.

3. a dashing: மோதல். *Sat.*

வழுக்காய்; *the same as* வழுக்கை.

வழுக்குநிலம்; a slippery ground: அசுமடி.

வழுக்குப்பாசி; a water-plant: see under பாசி.

வழுக்கெண்ணெய்; an ointment of oil and charcoal dust which thieves smear over their bodies when plundering by night.

வழுக்கை; the tender pulpy substance inside a young cocoonut.

வழுக்கைத்தேயகாய்; an immature cocoonut.

வழுக்கைத்தலை; a bald-head.

வழுக்கைப்பலா; a fruit of an inferior kind of *Jaca* (*Artocarpus*) the kernels of which are soft. *Besch.*

வழுக்குகிறது,

வழுக்குநிலம்,

வழுக்குப்பாசி,

வழுக்கெண்ணெய்,

வழுக்கை,

வழுக்கைத்தலை,

வழுக்கைத்தேய்காய், and

வழுக்கைப்பலா; see under வழுக்கு.

வழுத்தலை; *sub.* 1. *the same as* கந்தரிசெடி, a plant:

Brinjal, Solan: Melongena.

கிறவழுத்தலை; a plant: Solanum Ind. *comp.* தசலுமம்.

2. an impaling stake, placed in corn-fields, as a warning to thieves, புதைத்திடுபொய்க்கரு. *Sat.*
 வழுதி; *sub.* a poetical epithet of the Pandiya-kings. *P. du Bourges.*
 வழுது; *sub.* 1. the same as பொய், a lie, falsehood. *Sat.*
 2. the same as வைக்கோல், straw.
 வழுதுணை; *sub.* the same as கத்தரிசெடி: see வழுதுவ, a plant.
 வழுத்தல்; *v. infra.*
 வழுத்துகிறது; *v. a. Pr.* த்தினேன், *Fut.* த்துவேன், *Imp.* த்து, *Inf.* த்த; to praise: துதிகிறது, to congratulate.
 வழுத்தல்; the same as துதித்தல், a lauding, a praising. *Sat.*
 வழும்பு; *sub.* 1. the same as நிணம், suet, fat; 2. the slimy mucus that covers a calf when born.
 வழுவல்,
 வழுவாமை,
 வழுவு,
 வழுவுகிறது,
 வழுவுடைக்காமம், and
 வழுவுதல்; see under வழு.
 வழுவை; *sub.* the same as யானை, an elephant. *Sat.*
 வழுஉகிறது; see under வழு.
 வழு; *sub.* the same as கரபுனை, a tree: see under கரர்.
 வளப்பம்; *sub.* 1. the same as கொழுப்பு, fat, fatness; 2. the same as மாட்சிமை, greatness, excellency. *Sat.*
 3. goodness. *Besch.*
 சாதவளப்பம்; the generation, pedigree.
 சாதவளப்பஞ்சொலுகிறது; to enumerate the descent, or lineage.
 நாட்டுவளப்பம்; country manners, or customs.
 கிணற்றிலே கிடக்கிற தவணைக்கு நாட்டு வளப்பமேன்; what has a frog in a well to do with the customs of the land?
 வளமடல்; see பிரபந்தம், 50.
 வளமை; *sub.* 1. the same as உபகாரம், a benefit, a kindness, a favor; 2. fertility, goodness, good order, prosperous state, fatness; 3. the same as மாட்சிமை, greatness. *Sat.*
 வளமைபார்கிறது; to observe decorum, or good order.
 வளமையர்; 1. the same as பூவையர், agriculturists, respectable farmers; 2. the same as மாட்சிமையுள்ளோர், great, or excellent, men.

வளமையாய்க்கொடுக்கிறது; to give liberally.
 வளமையாய்க்கொலுகிறது; to speak loftily, to vaunt.
 வளமையானவிடம்; a commodious place.
 வளமையர்; *v. supra.*
 வளம்; *sub.* 1. the same as அழகு, beauty; 2. the same as பலபண்டம், various provisions, utensils, &c. வளமய்ச்சாப்படுகிறது; to eat luxuriously. 3. the same as மாட்சிமை, excellency, greatness; 4. the same as வலி, strength. *Sat.* 5. fertility: செழிப்பு, abundance, fulness.
 வளம்பெற்றிருக்கிறது; to be in good circumstances.
 வளவன்; an epithet of the Chola-king; the country having been fertile: சோழன். *Sat.*
 வளருகிறது, and வளர்கிறது; *v. n. Pr.* எர்த்தேன், *Fut.* எருவேன், or எர்வேன், *Imp.* எரு, or வளர், *Inf.* எர, or வளர்த்துபோகிறது; to grow, to grow up, to grow tall; also to increase as difficulties, sickness, &c. sometimes to lie asleep.
 வளர்கடாய், or
 வளர்கிடாய்; a ram, reared in the house.
 வளர்க்கிறது; *v. c. Pr.* எர்த்தேன், *Fut.* எர்த்தேன், *Imp.* எர், *Inf.* எர்க்க; to bring up, to train up, to foster.
 வளர்க்கிறநாதி, or நாய்; a dry nurse: செவ்வீந்தாய்.
 வளர்த்திடாய்க்கையிலேபாய்ந்தது; *Prov.* the home-bred ram butted at the hand which fostered it.
 வளர்த்தகப்பன்; a foster-father.
 வளர்த்தபிணை; a foster-child.
 வளர்த்தாய்; 1. a foster-mother; 2. a female servant that brings up a child.
 வளர்க்கி; growth, sometimes height.
 வளர்த்தல்; a growing, an increasing: திமிர்த்தல்.
 வளர்த்தி; increase, growth, stature, tallness.
 வளர்த்தியாவன்; a tall man.
 வளர்த்துகிறது; *v. a. Pr.* த்தினேன், *Fut.* த்துவேன், *Imp.* த்து, *Inf.* த்த; to augment, to make larger, to increase, sometimes to put to sleep.
 குழந்தையைத் தொட்டில்லவளர்த்துகிறது; to put a child to sleep in a cradle.
 சண்டைவளர்க்கிறது, or வளர்த்துகிறது; to make a quarrel last longer, to prolong a contest.
 தீவளர்க்கிறது, or வளர்த்துகிறது; to keep the fire burning.
 பொன்னின் தகடுகளை வளர்த்துகிறது; to beat gold into thin plates.
 வளர்த்தல்; a cherishing, or nourishing: வளர்ப்பன ஆதல். தீதிடுதறி.

வளர்த்திப்பேசல; the using ambages, a going round about in speaking.
 வளர்த்திருக்கிறது; to be grown, to be tall.
 வளர்ப்பு; a bringing up; *by meton.*: a foster-child.
 எங்கள் வீட்டுவளர்ப்பு; a child brought up in our house.
 வளர்மயிர்; *the same as* மயிர்க்குழந்தி, a tie, or knot, of hair; a tuft. *Sat.*
 வளார்; *the same as* இளவகொம்பு, a young branch, a rod, a switch.
 வளர்கடாய்,
 வளர்கிடாய்,
 வளர்கிறது,
 வளர்க்கிறது,
 வளர்ச்சி,
 வளர்த்தல்,
 வளர்த்தல்,
 வளர்த்தாள்,
 வளர்த்தி,
 வளர்த்தியானவன்,
 வளர்த்துகிறது; *v. ante.*
 வளர்த்திருக்கிறது,
 வளர்ப்பு,
 வளர்மயிர்; *v. supra.*
 வளவளவென்கிறது; 1. to be slippery: வருகுகிறது;
 2. to babble, or prattle.
 வளவன்; *see under* வளம்.
 வளவி; *sub. the same as* வீட்டிறப்பு, a sloping-shed, or roof: வளைவி. *Sat.*
 வளவு; *sub.* a house: *recte* வளைவு, a circuit, household-premises.
 வளாகம்; *sub.* 1. *the same as* இடம், a place; 2. a circuit: வளைந்தவிடம்; 3. *the same as* தினைப்புளம், a millet-field; 4. the name of a town near the கொள்ளிடம், or Coleroon river. *Besch.*
 வளார்; *see under* வளருகிறது.
 வளாவல்; *see under the following verb.*
 வளாவுகிறது; *v. a. Pr.* வினேன், *Fut.* அடுவன், *Imp.* அ, *Inf.* வ; 1. to mix, to mix hot and cold together commonly விளாவுகிறது, *and* அளாவுகிறது;
 தீர்வளாவுகிறது; 1. to mingle water; 2. to conclude an act of ritual homage to an idol, by waving water round about the entire offering.

2. to bend: வளைக்கிறது.
 வளாவல்; 1. *the same as* கலத்தல், a mixing; 2. *the same as* வளைத்தல், a bending *Sat.*
 வளி; *sub.* 1. *the same as* காற்றடி, wind: வாயு, wind in the body; 2. *the same as* குறைக்காற்றடி, a whirlwind. *Sat.* 3. a rupture, Hernia: *as* வளியன், *or* வளியிறங்கினவன்; one afflicted with a rupture.
 வளியன், *and*
 வளியிறங்கினவன்; *v. supra.*
 வளை; *sub.* 1. *the same as* கங்கணம், a bracelet of gold; 2. *the same as* கைவளை, a bracelet, of any material; 3. *the same as* சக்கரம், the *chakra* of Vishnu; 4. *the same as* சங்கு, a conch, a large shell; 5. *the same as* துழைவளை, a hole. எவ்வளை, a rat-hole. 6. *the Imperative of the following verb.*
 வளைபோடுனர்; *the same as* சங்குகுழப்போர், people who make mother-of-pearl ornaments. *Sat.*
 வளைமணி; 1. *the same as* அககுமணி, a shell-bead; 2. *the same as* சங்குமணி, a bead made from a shell. *Sat.*
 வளையகம்; *the same as* சங்கு, a conch. *Sat.*
 வளையல், *or*
 வளையல்; 1. glass; 2. glass arm-rings. *Besch.*
 வளையல்பண்ணுகிறமண்; a mineral sand of which glass armlets, or *bangles*, are made.
 வளைகிறது; *v. n. Pr.* வளைந்தேன், *Fut.* வளைவன், *Imp.* வளை, *Inf.* வளைய; 1. to bend: வளைந்துபோகிறது; 2. to become crooked, to bow, to bend; 3. to be wreathed, or twisted; 4. வளைந்துகொள்ளுகிறது, *v. க.* to environ, to beset, or surround, *a fort.*
 உடம்புவளைந்துசெய்கிறது; to work hard.
 உடம்புவளையாதவன்; one who does not choose to bend his back; a lazy fellow.
 வளைசல; *sub.* a curve, crookedness.
 வளைந்தடி; a short curved cudgel, used in battle: சுழல்படை, எழுவு.
 வளைந்தல்; a bending, a being crooked.
 வளைந்தவிடம்; *the same as* வளாகம், 2.
 வளைவு; 1. crookedness; 2. a circle: குழலம்; 3. an arch: ஆவல்.
 வளைவளக்கிறது; to measure a field.
 வளைவாணி; a hook: Exod. xxxvi. 36.
 வளைவுவளைக்கிறது; to concamerate, to arch over, to vault.
 வளைவுவளைக்கிறவன், *or*
 வளைவுவளைப்பான்; one who makes an arched roof.
 வளைக்கிறது; *v. க. Pr.* வளைந்தேன், *Fut.* வளைப்பேன், *Imp.*

ன, *Inf.* னைக்க; 1. to bend, to blow, to crook, or make crooked; 2. to bind, to build: கட்டுகிறது; 3. to hinder: தடுக்கிறது; 4. to sweep, to carry off, to steal: வாருகிறது.

வளைச்சல; *sub.* a curvature, a bend.

வளைத்தல; 1. the act of bending; 2. *the same as* கட்டல, a binding, or building; 3. *the same as* தடுத்தல, a hindering, an impeding; 4. *the same as* வாருத்தல, a sweeping, or carrying off. *Sat.*

வளைத்துக்கொள்குகிறது; to surround.

வளைப்பு; 1. a bend, flexure, crookedness; 2. the end of a field *at which the oxen turn in ploughing.*

வளைப்புக்கிலக்குபார்க்கிறது; to make a plan for a vault.

வளைகிறது,

வளைக்கிறது,

வளைசல்,

வளைச்சல்,

வளைதடி,

வளைதல்,

வளைத்தல்,

வளைப்பாழ்னர்,

வளைப்பு,

வளைமணி, *and*

வளையகம்; *see under* வளை.

* வளையம்; *sub.* 1. a boundary, circuit, enclosure; 2. a bracelet, an arm-ring. *Wils. S. D. p. 782 VALAYA.*

வளையம்; *sub.* 1. *the same as* குளம், a tank; 2. *the same as* தாமரையுட்கருள், the involved petals of the *Nelumbium. Sat.*

வளையல்; *see under* வளை.

வளையாபதி; *see* பஞ்சகாவியம், *under* காவியம்.

வளையில்; *see under* வளை.

வளைவி; *see* வளவி.

வளைவு,

வளைவுவளைக்கிறவன், *and*

வளைவுவளைப்பான்; *see under* வளை.

வள்ள; *sub.* 1. the ear: காது; 2. the point, or edge: கூர்மை; 3. narrowness: நெருக்கம்; 4. strength: வலி; 5. beauty: வளம்; 6. a leather thong: வார்; 7. the sheath of a sword: வாளுறை; 8. a sword: வாள். *Sat.*

வள்ளம்; *sub.* 1. a corn-measure containing four படி, or about a peck; 2. a brazen charger, or eating dish. *Sat.*

3. a canoe, or boat, made of the trunk of a tree: ஒரு மரத்திற்றோண்டியசிறுதோணி.

வள்ளல்; *sub.* a man famous for liberality: வரையாது கொடுப்பான்;

Of these there are twenty one of special celebrity, divided into three classes; இவர் முதல்கடைகடைபெளமுவகைப்படுவர்.

Of the first class: 1. குமுணன், 2. சகரன், 3. சகரன், 4. செமபியன், 5. அந்துமாரி, 6. நன், *and* 7. திருதி.

Of the second, or middle, class: 1. அக்குரன், 2. அத்திமான், 3. அரிச்சந்திரன், 4. கன்னன், 5. சந்திமான், 6. சிசுபாலன், *and* 7. தந்தவக்கிரன்.

Of the last class: 1. எழிவி, 2. லூரி, 3. காரி, 4. தச்சி, 5. பாரி, 6. பகன், *and* 7. மலையன். *Sat.*

வள்ளன்மை; *the same as* கொடையுடைமை, liberality, munificence. தீதிநெறிவிளக்கம்.

வள்ளன்மை; *v. supra.*

வள்ளி; *sub.* 1. *the same as* ஆபரணம், a jewel; 2. a kind of dance, or play: ஓர்கதது; 3. *the same as* கைவளை, a bracelet.

* வள்ளி; *sub.* 1. a plant: *Convolvulus Batatas*; 2. a *rounding plant*: *Dioscorea sativa. Wils S. D. p. 782. VALLI.* 3. *the same as* பிரப்பகடேகம், a rattan-shield. *Sat.* 4. *Valli*, a name of consort of *Subrahmanya.*

கர்ப்பூரவளனி; a plant: *Lavendula carnosus, Port. Ortala.*

காட்டுகாய்வளனி, *or*

காட்டுவளனி; a plant: *Dioscorea bulbifera.*

சர்க்காவளனி; the sweet potatoe plant.

சிறுவளனி; a plant: *Dioscorea aculeata.*

செவ்வளனி; a plant: *Dioscorea var.*

பெருவளனி; the root termed yam.

மலைச்சர்க்காவளனி; *see under* மலை, *and* ஆவ்வளனி. *under* ஆளுகிறது.

வளளிக்கிழங்கு; the sweet potatoe.

வள்ளிமணன்; *sub. the same as* முருகன், the younger son of சிவன், *and* husband of வளனி. *Sat.*

வள்ளிக்கிழங்கு; *v. supra.*

வள்ளிசு; *sub.* beauty, neatness.

வளனிசாய்ச்சாப்படுகிறது; to fare delicately; to eat as an epicure.

வள்ளிமணுளன்; *see under* * வள்ளி.

* வள்ளியம்; *sub.* 1. pepper: மிளகு. *Wils. S. D. p. 783. VALLIJA.* 2. *the same as* ஊதுகுழல், a pipe; 3. *the same as* மரக்கலம், a ship; 4. *the same as* மெருகு, wax. *Sat.*

வள்ளியோர்; *pl. sub. the same as* வரையாதுகொடுப்பார், men famous for liberality. *Sat.*

வள்ளுவசாஸ்திரம்; *v. infra*.

வள்ளுவன்; *sub.* one of a respectable class of the *Paria-tribe*, who is to them like the புரோகிதன், among *Brahmans*: வருவகாரியஞ்சொல்வான். *Sat.*

நிருவளஞவர்; *see under* நிரு.

வளஞவசாஸ்திரம்; the art of foretelling, among that *tribe*.

* வள்ளூரம்; *sub.* 1. the same as ஆடிகறைச்சி, mutton; 2. the same as ஆவினிறைச்சி, beef; 3. the same as சூடிகறைச்சி, roasted meat; 4. the same as புலாப், all kind of flesh. *Sat. From Sans. Vailūra.*

வள்ளை; *sub.* 1. a water plant, and creeper: *Convolvulus repens*; 2. a song used by women when working.

வறஆரை, *and*

வறஒட்டி; *see under* வறக்கிறது.

வறக்காலன்; *sub.* one who brings evil, or is considered to be the cause of mischief and destruction to a family தடைகாலன்.

வறக்காவி; *fem.*

வறக்காவி; *v. supra.*

வறக்கிறது; *v. n. Pr.* மந்தது, *Fut.* மக்கும், *Imp.* ம, *Inf.* மக்க; to grow dry by the sun, or by the fire: காப்பிறது, to be a time of drought.

வறஆரை; *see under* ஆரை.

வறஒட்டி; a small plant, a kind of pot-herb.

வறத்தல்; the same as காத்தல், a being dry, a drought.

வறடன், *and*

வறடி; *v. infra.*

வறடு; *sub. Gen.* டிகள்; any thing that is dry, dryness, meagerness, *met.* barrenness, sterility.

வறடன்; 1. one who is very lean; 2. in usage, one who has no children.

வறடி; a barren woman.

வறட்டு; *adj.* barren, sterile, as

வறட்டாடு; a barren sheep.

வறட்டுமாடு; a barren cow.

வறட்காமாலை,

வறட்சி,

வறட்சுண்டி,

வறட்டல், *and*

வறட்டி; *see under* வறளுகிறது.

வறட்டாடு, *and*

வறட்டு; *see under* வறடு.

வறட்டுகிறது,

வறட்டூலா, *and*

வறட்டூல்; *see under* வறளுகிறது.

வறண்டி; *sub.* 1. a rake, a harrow. *Fabr.* 2. a kind of spatula.

வறண்டுகிறது; *v. a. Pr.* டினைன், *Fut.* டிவேன், *Imp.* டு, *Inf.* டு; to scratch, with the finger nails, or with the talons of a cat, &c. *Besch.*

வறத்தல்; *see under* வறக்கிறது.

வறமுள்ளி, *and*

வறளி; *v. infra.*

வறளுகிறது; *v. n. Pr.* மண்டேன், *Fut.* மளுவேன், *Imp.* மரு, *Inf.* மன, *and* வறண்டுபோகிறது; to grow dry, to grow very lean: வறக்கிறது.

வறட்காமாலை; a kind of jaundice.

வறட்சி; drought, dryness: காய்ச்சல, heat, great heat in the body.

நாவறட்சி; dryness of the tongue.

வறட்சியுண்டாயிறறு, *or*

வறட்சியெடுத்தது; the body is covered with eruptions.

வறட்சுண்டி; a plant: *Mimosa triquetra*: அஞ்சலி.

வறட்டி; cow-dung for fuel, dried in the sun.

வறட்டூல், *or* பூலா; *see under* பூல்.

வறண்டநிலம்; a dry field.

வறமுள்ளி; *see under* முள்ளி.

வறளப்பண்ணுகிறது; to dry, to make dry.

வறளி; dry cow-dung for fuel: வறட்டி.

வறட்டுகிறது; *Pr.* ட்டினைன், *Fut.* ட்டிவேன், *Imp.* ட்டு, *Inf.* ட்டு; 1. *v. n.* to dry up, *per se*, &c. 2. *v. a.* to scorch, to parch.

வறட்டல்; 1. *neut.* a drying up; 2. *act.* a parching: வறுத்தல்.

வறட்டிக்கொண்டுபோகிறது; to grow dry.

வறிஞர்,

வறிது, *and*

வறியோர்; *see under* வறுமை.

வறு; *adj. poeticé*, empty, small, mean, as

வறுநிலம்; a waste ground.

வறுநகை; a smile.

வறுமொழி; a useless word.

வறுக்கிறது; *v. a. Pr.* வறதேன், *Fut.* வறுப்பேன், *Imp.* வறு, *Inf.* வறக்க; to grill, to fry, to parch.

வறுததயறு; parched pulse.

வறுததல; the same as வறட்டல், a toasting, or parching. *Sat.*

வறுவோடு; 1. a potsherd, used for parching; 2. a good for nothing fellow: as

- வாழ்த்தவன்கெட்டாலவறுவோடுகருமாகான்; if a man be ruined, he will be of less worth than a potsherd.
- வறை; *the same as* துவட்டற்கறி, a dry dish; fried meat. *Sat.*
- வறையல்; 1. *the same as* துவட்டற்கறி; 2. *the same as* பிண்குரு, cakes of beaten oil-seed. *Sat.*
- வறுத்தல்; *v. ante.*
- வறுமை; *sub.* 1. *the same as* தரிததிரம், poverty: திலம்பாடு; 2. vacuity, emptiness, want, adversity.
- வறிஞர்; *the same as* தரிததிரர், poor men.
- வறிது; that which is small, insignificant, or ignorant.
- வறியோர்; *the same as* வறிஞர்.
- வறை, *and*
- வறையல்; *see under* வறுக்கிறது.
- * வற்கம்; *sub.* a bridle, a rein, a horse rope fastened round the mouth. Wils. S. D. p. 782. VALGA.
- * வற்கரி; a horse rope fastened round the mouth, குதிரைக்கயிறு. *Sat.*
- வற்கரி; *sub.* a pitcher, or ewer, கரகம். *Sat.*
- * வற்கலை; *sub.* a garment made of bark, மரவுரிச்சீலை. Wils. S. D. p. 782. VALCALA.
- வற்காலி; *sub.* *the same as* வெள்ளாடு, a goat: *see under* ஆடு.
- * வற்சதரம்; *sub.* a young steer, or bullock. Wils. S. D. p. 769. VATSATARA.
- * வற்சநாபி; *see under* நாபி. Wils. S. D. p. 769.. VATSANABA.
- * வற்சம்; *sub.* 1. the calf of a cow, buffalo, &c. 2. the breast: மார்பு; 3. the name of a town. Wils. S. D. p. 769. VATSA, and VATSAPATTANA.
- * வற்சரம்; *sub.* a year: வருடம். Wils. S. D. p. 769. VATSARA.
- * வற்சலம்; 1. affection, kindness: தயை; 2. a cow fond of its calf. Wils. S. D. p. 769. VATSALA.
- * வற்சை; *sub.* a term of endearment to an infant, or scholar: *from* Sans. *Vatsa.*
- * வற்ணம்; *see* வருணம்.
- * வற்தனை; *sub.* a fee given to *Brakmans*, or to village-servants. *Besch.*
- வற்பகாலம்; *v. infra.*
- வற்பம்; *sub.* dearth of corn, famine.
- வற்பகாலம்; a time of scarcity.
- வற்பத்திலொருதனைவைத்துததாகுகிறது; to maintain one in a time of famine.

- வற்பு; *sub.* *the same as* உறுதி, firmness, strength.
- வற்புறுத்துகிறது; *Pr.* நீதினென், *Fut.* நீதிவேன், *Imp.* நீதி, *Inf.* நீதி; to strengthen: உறுதிபடுதலுகிறது, to console, to fortify the mind.
- வற்புறுத்தல்; *the same as* உறுதிபடுதல், a strengthening. *Sat.*
- வற்புறுத்தல், *and*
- வற்புறுத்துகிறது; *v. supra.*
- * வற்பம்; *sub.* 1. *see* மர்பம்; 2. secret hatred, a grudge, sulkiness.
- வர்பி; *masc. and fem.* a person that bears hatred against another.
- வர்பிக்கிறது; *Pr.* மித்தேன், *Fut.* மிப்பேன், *Imp.* மி, *Inf.* மிக்க; to hate, to bear hatred, to act out of malice, or spite. *Besch.*
- வர்பி, *and*
- வர்பிக்கிறது; *v. supra.*
- வற்றம், *and*
- வற்றல்; *see under the following verb.*
- வற்றுகிறது; *v. n. Pr.* நற்றினென், *Fut.* நற்றவேன், *Imp.* நற்று, *Inf.* நற்று, *and* வற்றிப்போகிறது; to grow dry: வறக்கிறது, to become lean.
- குளத்தைவற்றடிக்கிறது; to drain a pond.
- முலையைவற்றடிக்கிறது; to dry up the milk in the breast, *by medical means.*
- வற்றம்; 1. the reflux of the tide toward the sea, ebb; 2. dryness.
- ஏற்றம்வற்றம்; the ebb and flow.
- வற்றல்; 1. *the same as* வறத்தல், a being dry; 2. *sub.* dried vegetable-fruit, or dried salt fish.
- வற்றலிடுகிறது, *or* போடுகிறது; to preserve *by drying in the sun.*
- வற்றச்சமுத்திரம்; an undiminishing sea.
- உனலீடுவற்றச்சமுத்திரம்போலிருக்க; may thy house never decay!
- வற்றிப்போனகை; a hand, or an arm that is shrunk, or withered.
- அவனைகையிப்போதுவற்றிப்போனது; his hand is withered, *met.* he is no longer able to give alms.
- வனசஞ்சரிப்பு,
- * வனசஞ்சாரம்,
- * வனசஞ்சாரி,
- * வனசம்,
- * வனசரம்,
- * வனசரர்,

- * வனசெந்துக்கள்,
- * வனச்சார்பு,
- * வனபூமி,
வனப்பு,
- * வனமல்லிகை, and
- * வனமாலி; v. *infra*.
- * வனம்; *sub.* 1. a wilderness, a forest, and uncultivated open country; 2. water. Wils. S. D. p. 770. VANA. 3. the same as அழகு, beauty; 4. the same as ஊர் சூழ்ந்தகோவை, a grove surrounding a town, as a species of defence; 5. the same as துளசி, a plant: Ocimum sanctum; 6. the same as சுகோடு, a place for burning dead bodies; 7. the same as வழி, a way. Sat.
- வனசஞ்சரிப்பு, or
- வனசஞ்சாரம்; residence in a wilderness.
- வனசஞ்சாரி; one who dwells in a wilderness.
- வனசம்; the Lotus or Nelumbium, as water-born: தாமரை. Wils. S. D. p. 770 VANAJA.
- வனசரம்; a wild elephant, as living in a forest; or forest born: வனத்தந்திரந்தயானை.
- வனசரர்; the same as வேடர், hunters, foresters.
- வனசெந்துக்கள்; beasts of the forest.
- வனச்சார்பு; the same as மூலநிலம், a woody ground, or situation.
- வனபூமி; a woodland country.
- வனப்பு; beauty.
- வனமல்லிகை; wild Jasmin. Wils. S. D. p. 770. VANAMALLI.
- வனமாலி; an epithet of Crishna, as having worn a garland of the துளசி plant. Wils. S. D. p. 771. VANAMALIN.
- வனவாசம்; the dwelling, or abiding, of a hermit.
- வனவாசி; a hermit, or anchorite. Wils. S. D. p. 771. VANAVASIN.
- வனநதரம்; 1. a desert, or uninhabited place: மகசன வழங்காதவிடம். Sat. 2. desert by desert, from அததரம், difference.
- * வனவாசம்,
- * வனவாசி, and
- * வனநதரம்; v. *supra*.
- * வனிதை; *sub.* a woman, of polite usage. Wils. S. D. p. 771. VANITA.
- வனேசிற்து; v. a. Pr. னேந்தேன, Fut. னேவேன, Imp. னே, Inf. னேய; 1. to decorate, to adorn: அலங்கரிக்கிறது; 2. to fashion, or form.
- வனேதல்; 1. the same as அலங்கரித்தல், an adorning. Sat. 2. the same as செய்தல், a fashioning.

- வனேதல்; v. *ante*.
- வன்; (in composition from வல்,) *adj.* 1. the same as வலிய, strong; 2. the same as மிகு, great; 3. the same as கொடு, cruel.
- வன்கண்; 1. an evil, or envious, eye; 2. enmity, envy, jealousy: வன்கண்மை.
- வன்கட்பேதையர்; 1. women living in a barren ground, and commonly cruel: பாவதிலபபெண்கள். Sat. 2. females of wild, or savage, tribes.
- வன்காய்; a hard, woody, fruit.
- வன்கிழம்; 1. a great age; 2. second child-hood: see கிழம், under கிழ; 3. extreme precocity.
- வன்கொடியன்; a very severe man; a wicked, and cruel, person.
- வன்கிரம்; the name of a fish.
- வன்கிரமீன்; scomber Rottleri.
- வன்கொல்; the same as கடுங்கொல், rude, or harsh, speech. நீதிநெறி.
- வன்பால்; 1. the same as குறிஞ்சிநிலம், hilly ground; 2. the same as பாவநிலம், a barren ground; 3. the same as மேடு, a hillock, or rising ground. Sat.
- வன்பிழை; a great fault, a heinous crime.
- வன்பு; the same as வன்மை.
- வன்மரம்; the same as அகக்காழ்மரம், a hard timber tree, or very hard timber.
- வன்மீன்; the same as முதலை, a crocodile. Sat.
- வன்மை; 1. the same as கருத்த, thought, attention; 2. the same as வலி, strength. Sat.
- சந்தத்தின்வன்மை; accent.
- வன்னெஞ்சு; a cruel heart.
- வன்னெஞ்சன்; a hard-hearted man.
- வன்னெஞ்சி; *fem.*
- வன்கட்டுபதையர்,
- வன்கண்,
- வன்காய்,
- வன்கிழம்,
- வன்கொடியன்,
- வன்கிரமீன்,
- வன்கிரம்,
- வன்கொல்,
- வன்பால்,
- வன்பிழை,
- வன்பு, and
- வன்மரம்; v. *supra*.
- * வன்மீகம்; *sub.* the same as புறசு, an ant-hill. Wils. S. D. p. 782. VALMICA.

வன்மீகன்; *see* வால்மீகம்.
 வன்மீன், *and*
 வன்மை; *see under* வன்.
 வன்னம்; *sub.* colour: வருணம்.
 வன்னி; *sub.* 1. a tree: *Prosopis spicigera*; 2. the same as கிணை, a parrot; 3. the same as தீ, fire; 4. the same as பிரமசாரி, an unmarried student. *Sat.*

வன்னிக்கிறது; *v. a. Pr.* ஸ்தோதன, *Fut.* ஸீபபை, *Imp.* ஸி, *Inf.* ஸீக்க; to praise, to describe, to invoke.
 வன்னியன்; *sub.* (*pl.* வன்னியர்,) one of a certain tribe, or *palli* caste.
 வன்னெஞ்சன்,
 வன்னெஞ்சி, *and*
 வன்னெஞ்சு; *see under* வன்.

வா — வாசுசு

வா; a syllabic letter, compounded of வ் and ஆ.
 வா; the Imperative of வருகிறது.
 வாபெணல்; the same as அழைத்தல், a bidding to come. *Sat.*
 * வாகடம்; *sub.* a medical book.
 வாகடசாஸ்திரம்; medicine, medical science.
 * வாகனம்; *sub.* a vehicle, a conveyance of any kind, as a horse, an elephant, a carriage, &c. ஏறிநடத்தப்பட டவை: *comp.* அஷ்டசெவ்வம். *Sat.* Wils. S. D. p. 802. VAHANA; hence wagon, wain and van.
 வாகன்; *see under* வாசு.
 * வாகினி; *sub.* 1. the same as படை, an army. Wils. S. D. p. 802. VAHINI. 2. a certain number of it: படை மீலோர் தொகை: *see* அக்குராணி. *Sat.*
 வாசு; *sub.* the same as அழகு, beauty.
 வாசன்; *masc. and*
 வாசி; *fem.* a fair person; a modest, well behaving person.
 வாகாயிருக்கிறது; to be fair, to be well regulated.
 உடம்பு ஒருவாகாயிருக்கிறது; the body is out of regular order. *Sat.*
 வாகாய்க்கொடுக்கிறது; to do accurately, in a regular manner.
 வாகாய்ப்படிக்கிறது; to learn, or read, well.
 வாகெடுக்கிறது; or commonly
 வாகெடுக்கிறது; to part the hair, leaving a line from the crown of the head towards the nose.
 * வாசு; *sub.* the same as தோள், the arm, the hand: கை. Wils. S. D. p. 604. BAHU.
 வாசுபுரி; the string which *Brahmans*, and some other classes, wear over their left shoulder: பூணூல்.
 வாசுவலயம்; the same as தோளணி, an ornament worn upon the shoulders.
 * வாசுசுன்; *sub.* a *Cshetriya* warrior, as born from the shoulders of *Brahma*. Wils. S. D. p. 604. BAHUJA.

வா.

வாசுபு — வாக்கி

வாசுபுரி; *see under* வாசு.
 வாசுலேயன்; *sub.* the same as முருகன், or *Carticeya*. *Sat.* Wils. S. D. p. 604. BAHULEYA
 * வாசுவலயம்; *see under* வாசு.
 * வாசுகேசரி; *see under* வாக்கு.
 வாகை; *sub.* 1. the same as அறத்தின் துறை, division of a moral book, a moral subject; 2. the same as ஈகை, a gift, beneficence; 3. the same as ஒருக்கம், good behaviour; 4. the same as தவம், penitence; 5. the same as மிகுதி, plenty; 6. the same as வெற்றி, victory; 7. the same as வெற்றிமாலை, *see the following*. *Sat.* 8. a tree: *Mimosa flexuosa*. *Rottler*. Also called: இலவாகை, காடவாகை, *and* பெருவாகை. நிலவாகை; a plant: *Cassia senna*.
 வாகைமாலை; 1. a wreath made of flowers of this tree: *see* அஷ்டவெற்றிமாலை, 8. 2. *see* பிரபந்தம், 41.
 வாகைமாலை; *v. supra*.
 வாக்காளர்; *see under* வாக்கு.
 * வாக்கி; *sub.* a rhetorician in ethics: *see* புலமையோர், *under* புலமை.
 * வாக்கியம்; *sub.* (*properly* வாகியம்,) the open field: வெளி, from the Sanscrit *vāhya*, outer. Wils. S. D. p. 802.
 வாகியத்தகருப்போகிறது; *lit.* to go to the field: வெளிக்ருப்போகிறது, *met.* sese evacuaré.
 * வாக்கியம்; *sub.* 1. a sentence; 2. an aphorism. Wils. S. D. p. 788. VACYA.
 அவ்வாகியம்; an ominous expression.
 சுபவாகியம்; an oracular indication of good.
 சுபவாகியம்பிறந்தது; good success has been pronosticated.
 தேவவாகியம்; an inspired speech, passage, or text.
 3. a proposition: containing the subject, object, and predicate; வினமுதல்செய்ப்பொருள் பவசுவொடுமுதந்தொல். *Sat.* as பராபரன் உலகத்தைப் படைத்தார்.

பிரதமவாகியம; the first proposition, or propositio major, in a syllogism.

இரண்டாமவாகியம; the propositio minor, or minor proposition: அனுமதி, the corollary. *R. de Nobili in Besch.*

4. the system of astronomy followed in the south; as distinguished from the *surya siddhanta* system followed in the north.

* வாக்கு; *sub.* 1. the same as வாப், the mouth, one of the five senses, *i. e.* the sense of tasting: ஐம்பொறியிலொன்று: see கருமேந்திரியம-ஓ, under இந்திரியம; 2. the same as சொல், a word, a sound from *Suns.* root *Vāc*; 3. the Imperative of வாக்குகிறது.

வாக்கு, ச; four different sounds;

1. சூக்குமை, the sound proceeding from the navel; the supposed source of the air, or wind, giving intonation;

2. பைசந்தி, the sound proceeding from the breast, or lungs;

3. மத்திமை, the sound proceeding from the throat, or *epiglottis*;

4. வைகரி, the sound proceeding from the tongue, or mouth, an articulate sound.

அமிர்தவாகு; a sweet word, a word of good omen, *opp.* விஷ்வாகு.

அவன்வாக்கிலேகேடேன; I heard it from his mouth.

திருவாகு; see under திரு.

திருவாகுகருளிச்செய்கிறது; to grant a favourable word: Gen. xxxv. 3.

வாகுகரி, and

வாக்காள்; epithets of Sarasvati, the goddess of speech.

வாகுகூறுதல்; a proclaiming.

வாகுகுக்குற்றம்; a mistake, or fault, in speech.

வாகுகுகெட்டாத்து; that which is unspeakable, or ineffable.

வாகுகுகாயமபண்ணுகிறது; to speak in one's behalf, or in one's favour: வாகுகுகாரமபண்ணுகிறது.

வாகுகுத்தம்; a promise, from வாகுகு, and தத்தம், a gift.

வாக்குத்தம்பம்; see கலைஞானம், 60.

வாக்குத்தான்சனி; see பாநச்சனி, under சனி.

வாகுகுபுறப்பட்டது; the word is spoken, or come out of the mouth.

வாகுகுமூலம்; a deposition made before a justice, or before arbitrators.

வாகுகுவாதம்; a discussion; a quarrel; strife.

வாகுகுவிச்சைம்; an effective speech, or word.

வாக்கு; *sub.* manner.

அவனைக்கிடந்த வாகுகிலே போட்டு விட்டார்கள்; they left him to shift for himself.

வாக்குகிறது; *v. a. Pr.* ககினேன, *Fut.* கருவேன, *Imp.*

க்கு, *Inf.* க்க; to pour out: வார்க்கிறது.

வாகுகுதல்; the same as வார்க்குதல், a pouring out.

* வாக்குத்தம்; see under * வாக்கு.

வாக்குதல்; see under வாக்குகிறது.

* வாக்குத்தம்பம்,

* வாக்குத்தான்சனி,

* வாக்குமூலம், and

* வாக்குவாதம்; *v. ante.*

வாங்கல், and

வாங்காமல்; see under வாங்குகிறது.

வாங்கு; *sub.* 1. a kind of dagger; 2. the Imperative of வாங்குகிறது.

வாங்காலேபோகிறது; to stab with a dagger.

வாங்குகிறது; *v. a. Pr.* ககினேன், *Fut.* கருவேன், *Imp.*

கு, *Inf.* க; 1. to take a thing given, or delivered, to receive; also கொள்குகிறது; to buy: விவாகு

வாங்குகிறது.

2. to receive, or admit a person: வரவழைக்கிறது;

3. to bend: வளைக்கிறது;

கவர்சமவாகுகியிருக்கிறது; the wall has given way a little.

4. to draw back, as

உன் கையைவாங்கு; draw back thy hand.

ஒருத்தன்கு, or ஒருத்தனைக்கையைவாங்குகிறது; to cut one's hand off.

ஒருத்தனைவாங்கிப்போகிறது; to depose, discharge, or dismiss, one.

கண்டுவாங்கிப்போயிற்று; the army has decamped.

நோவுவாங்கிப்போயிற்று; the pain has ceased.

வாங்கல்; the same as வாங்குதல்.

வாங்காமல்; without ceasing, or intermission, incessantly.

வாங்கியிருக்கிறது; to be far, far off.

வாங்கிப்போகிறது; to go off, to cease.

வாங்கிப்போகிறது; to take off, to remove.

வாங்குதல்; 1. the same as வரவழைத்தல், a receiving or admitting: ஏறல்; 2. the same as கொள்ளல், a taking, a buying; 3. the same as வளைத்தல், a bending; 4. the same as வளைவு, a crookedness, a bend of a wall, &c. 5. retraction, drawing back: மனஸ்தாபம்; 6. length of distance, as அதுக்கிதுவாங்கல்; this is farther than that. 7. depth;

வாங்கல்குலேகடவிலிதங்கப்படாது; the sea is so deep as not to be fordable. *Besch.*

இருவருக்கும்வாங்கலாயிற்று; the two are fallen out with one another; or they are at variance with each other.

இந்த நிலம் வாங்கலாயிருக்கிறது; this ground is slippery.

கொடுக்கவாங்கல்; 1. see under கொடுக்கிறது; 2. an affinity of tribes: such as to admit an interchange in matters of matrimonial contract.

வாங்கல்காரருக்கு வகைசொல்லுகிறது; to compound with creditors: to satisfy them.

வாங்குதல்; v. ante.

வாசகப்பா; v. infra.

* வாசகம்; sub. 1. a word, diction: வசனம். Wils. S. D. p. 789. VACHACA.

2. a letter, an epistle;

வாசகபுத்தகம்; a letter-book, given to children in school; containing examples of epistolary correspondence.

3. prose, as distinguished from கவி, verse.

அதுவாசகமோகவியோ; is it in prose, or verse?

மேல்வாசகம்; a copy, to be imitated by school children.

வாசகஞ்சொல்லுகிறது; to repeat words, or sentences, in prose.

வாசகப்பா; (vulgo. வாசாப்பு,) a comedy, or tragedy.

வாசாப்புக்கட்டுகிறது; to exhibit, to perform, a play, or drama.

வாசகன்; sub. a speaker.

ஒருசொல்வாசகன்; one who speaks truth.

வாசகர்; hon.

வாசகன்; v. supra.

* வாசந்தி; sub. a large creeper, குருக்கத்தி: Gaertnera racemosa L.

* வாசபேயம்; sub. a kind of sacrifice: ஓர்வேள்வி. Wils. S. D. p. 790. VAJAPEYA.

* வாசம்; sub. 1. a house, dwelling, or habitation; 2. a town: ஊர், a town in a cultivated country: மருத்திலத்தூர்; 3. cloth, clothes; 4. smell, perfume: வாசனை. Wils. S. D. p. 800. VASA. 5. the feather of an arrow. Wils. S. D. p. 789. VAJA. 6. heat: வேகம். Sat. வாசம், இ; five aromatics, which give a fragrant, or strong, smell.

1. இலவங்கம், cloves; 2. ஏலம், cardamomum; 3. கருபூரம், camphor; 4. சாதிக்காய், nutmeg, and 5. தக்கோலம், cubeb. Sat.

சகவாசம்; see under சக.

வாசல்தலம்; a habitation: ஆலயம்.

வாசம்பண்ணுகிறது; to dwell.

வாசி; an inhabitant.

வனவாசி; a hermit: see under வனம்.

* வாசரம்; sub. a day: நாள். Wils. S. D. p. 801. VASARA.

வாசலூர்; v. infra.

வாசல்; sub. 1. a door-way; the entrance into a house; the gate-way: வாயில்; 2. the inner house-yard: ஓற்றம்.

அசாரவாசல்; see under அசாரம்.

சாளரவாசல்; a window.

தலைவாசல்; the front-door: ஆற்றம்.

திடடிவாசல்; a small wicket, in a large gate.

திருவாசல்; a halting place for travellers; built as a charity.

தெருவாசல்; the street-door.

துழுவாசல்; a narrow gate, a wicket.

வாசலூர்; the name of a town on the Malabar-coast: Barcelore.

வாசல்காப்பாளன்; a porter, or door-keeper.

வாசல்க்கதவு; the door that closes the entrance.

வாசல்க்கால்; the door-frame.

வாசல்ப்படி; the door-sill, also the door-way.

வாசல்காப்பான்,

வாசல்க்கதவு,

வாசல்க்கால், and

வாசல்ப்படி; v. supra.

* வாசலன்; sub. a name of Indra. Wils. S. D. p. 801. VASAVA.

* வாசலி; sub. the same as மேற்கட்டி. Sat. a cloth spread beneath the roof of a room, a canopy: விதானம்.

* வாசலினை; sub. the same as மணம். Sat. a smell, odour, fragrance: வாசம். Wils. S. D. p. 800. VASANA.

வாசலினைகட்டுகிறது; to perfume.

வாசலினைதடிகிறது; to be struck with the smell, to scent: வாசலினைதெரிகிறது.

வாசலினைத்திரவியம், or வாசலினைப்பண்டம்; mingled perfume, fragrant ointment: தகரம்.

வாசலினைபூசுதல்; unction of fragrant ointment: பரிசுசு கருமழைபததிமிர் தல். நீதிநெறிவிளக்கம்.

வாசலினைப்பொடி; sweet scented powder: கந்தப்பொடி.

வாசலினையடிகிறது; a smell is perceptible

வாசலினைவிடுகிறது; to yield a fragrant smell: கமழுகிறது.

* வாசலினை; sub. reading, or the act of reading.

எழுத்துவாசலினை; reading and writing.

- * வாசனைத்திரவியம்,
வாசனைப்பண்டம், and
வாசனைப்பொடி; *v. ante.*
- * வாசா; *sub.* speech: வாழ்வீசேஷம். Wils. S. D. p. 789. VACHA.
வாசாலகம்; talkativeness.
வாசாலகன், *or*
வாசாலன்; a talkative, a chattering man: மிகப்பேசுவோன். *Sat.* Wils. S. D. p. 789. VACHALA.
வாசிகம்; a message, news, intelligence, tidings. Wils. S. D. p. 789. VACHICA.
வாசாப்பு; *see* வாசகப்பா, *under* வாசகம்.
- * வாசாலகம்,
* வாசாலகன், and
* வாசாலன்; *v. supra.*
- * வாசி; *sub.* 1. a horse: குதிரை; 2. an arrow: பாணம்; 3. a bird: பறவை. Wils. S. D. p. 790. VAJIN. 4. *the same as* அசுவலினிநாள், *Asvini* the first of the 27 lunar mansions; 5. *the same as* இசைப்பாட்டு, a harmonious song; 6. *the same as* மிகுதி, abundance; 7. *the Imperative of* வாசிக்கிறது. *Sat.* 8. *see under* வாசம்.
- வாசி; *sub.* 1. reason, cause, as
ஆனவாசி; for this reason; therefore.
நீவராதவாசிகாரியங்கடெடது; the business, or thing, failed because thou didst not come.
2. quality, or nature: *as*
நிலவாசி, and
மண்வாசி; the nature, or quality, of soil, or ground.
3. what is better: *as*
அதிலுமிதுவாசி; this is better than that.
அவனிலுமீவன்வாசி; he out-does the other, he surpasses him.
வாசியாகருகிறது; to cure.
வியாதிவாசியாய்ப்போயிறது; the disease is removed or cured.
வியாதிகாரனவாசியாயிருக்கிறான்; the patient is better.
துண்டிவாசி; reparation of loss: *see under* துண்டு.
முழுவாசி; the whole.
அரைவாசி; half-part, ½.
கால்வாசி; quarter part, ¼.
முககாலவாசி; three-quarter part, ¾.
வாசிகாணுகிறது, *or* கண்டிருக்கிறது; to be found better in quality, or more in quantity: அதிகவகாணுகிறது.

- அளவுவாசிகண்டது; an excess has been discovered by measuring.
- * வாசிகம்; *see under* வாசா.
- * வாசிகை; *sub.* a garland, or string of flowers.
வாசிக்கிறது; *v. a. Pr.* சித்தேன, *Fut.* சிப்பேன, *Imp.* சி, *Inf.* சிக்க; 1. to read; 2. to play on a musical instrument as the lute, &c. 3. to learn: படிக்கிறது.
வாசிக்கஅறிந்தவன்; one who knows how to read.
வாசித்தல; *the same as* படித்தல, a reading.
- * வாசிட்டம்; *sub.* 1. one of the 18 books of the *Hindu-law*: *see* அஷ்டாதசநாமசாலிதரம், *under* அஷ்டம்; 2. வாசிட்டலேகம், one of the 18 *Upapuranas.* *Sat.* 3. a part of the *Vedas.* Wils. S. D. p. 801. VASISHTHA.
வாசித்தல்; *see under* வாசிக்கிறது.
வாசிராயநீயம்; *see* உபநிடதம், 32.
- * வாசுதி; *sub.* one of the eight serpents said to support the world. Wils. S. D. p. 801. VASUCI. *see* அஷ்டநாகங்கள, *under* அஷ்டம். In churning the milk-sea, by means of Mount *Mandara*, this serpent was fabulously used as a cord.
- * வாசுதேவன்; *sub.* a name of Vishnu, and of Crishna: *see* வசு.
வாசை; *sub.* the same as ஆடாதோடை, a shrub: *Justicia adhatoda.*
- * வாச்சல்லியம்; *sub.* tenderness, affection, fondness, love. Wils. S. D. p. 793. VATSALYA.
வாச்சி; *see* வாட்சி, and வாள்.
வாச்சியாடுகிறது; to cut with an adze; a cruel punishment of former times, inflicted on human beings.
- * வாச்சியம்; *sub.* the same as பறை, all kinds of musical instruments: *see* வாத்தியம். *Sat.*
வாச்சியாடுகிறது; *see under* வாச்சி.
- * வாச்சியாயன்; *sub.* the same as களாநாற்செய்தமுனி, the author of an erotic Sanscrit work. Wils. S. D. p. 793. VATSYAYANA, the name of a *Muni.*
வாஞ்சிக்கிறது; *v. infra.*
- * வாஞ்சை; *sub.* desire, wish: ஆசை, a vehement desire. Wils. S. D. p. 790. VANCHCH'HA.
வாஞ்சைவைக்கிறது, *or* வாஞ்சிக்கிறது; *Pr.* சித்தேன், *Fut.* சிப்பேன, *Imp.* சி, *Inf.* சிக்க; to desire, to long for.
வாடகை; *sub.* hire; rent.
வாடல்,
வாடா,
வாடாத, and

வாடாமல்லிகை; *see under* வாடுகிறது.

வாடி; *sub.* 1. an enclosure, a fenced place; 2. *the same as* தோட்டம், a garden. *Sat.* 3. *see under the following verb.*

வாடுகிறது; *v. n. Pr.* டிசேன, *Fut.* டிவேன், *Imp.* டி, *Inf.* டி, and வாடிப்போகிறது; 1. to wither, to fade; 2. *met.* to be sad, to waste, to decay, to pine away; தன்னகிரமங்களிலவாடிப்போகிறது; to pine away for his iniquities: *Ezek.* xxiv. 23. பீடைவரினும்வாடாதிரு; though affliction, or distress, befall thee, pine not.

3. *applied to shrubs*, to die away: சாகிறது.

வாட்டல; 1. *the same as* சாதல், a dying-away; 2. *the same as* மெவித்தல், a becoming lean; 3. a fading, pining away, withering, decaying.

வாட்டல்வெற்றிலை; a dried betel-leaf.

வாடா, *or*

வாடாத; *negative participle*, that fades not, &c.

வாடாமலவிகை; an amaranth: *see under* மலவிகை.

வாடி; *verb. part. or வினைபெச்சம் of* வாடுகிறது.

வாட்டம்; 1. dryness, decay; முகவாட்டம்; a sad countenance.

2. leanness.

வாட்டுகிறது; *v. a. Pr.* டிசேன, *Fut.* டிவேன், *Imp.* டி, *Inf.* டி;

1. to cause to wither, or fade away; வாட்டிவைத்துக்கட்டுகிறது; to put a warmed leaf, upon a sore, &c.

நெருப்பிலேவாட்டுகிறது; to dry by the fire.

2. to vex;

ஒரு தன்னைவீன வாட்டுகிறது; to vex one excessively.

வாட்டிக்கொடுக்கிறது, *or* விடுகிறது; to vex cruelly.

வாட்டல; *the same as* மெவித்தல், a causing to fade, to grow lean, or weak, &c. *Sat.*

வாடை; *sub.* 1. a street, or small village, of herdsmen, shepherds, or wild foresters;

2. the side of a street: *as*

கிழண்டைவாடை; the east-side, or row.

தென்னண்டைவாடை; the south-side.

மேலண்டைவாடை; the west-side, and

வடவண்டைவாடை; the north-side of a street.

3. range, order, line;

வாடையாயிருக்கிறது; to be in a line, in good order, regular.

4. smell: வாசனை, *as*

நாய்வாடைப்பிடித்தது; the dog has caught the scent. *Besch.*

பூவாடை; the smell of a flower.

மஞ்சளவாடை; the smell of turmeric.

5. north-wind: வாடைக்காற்றம்;

வாடையடிக்கிறது; the north-wind blows.

வாடையிலேயேடுகிறது; to sail upon the north-wind.

வாடையாலேடுகிறது; to sail with the north-wind.

கீழ்வாடை; a north-east wind.

குன்றவாடை; a north-west wind.

நேர்வாடை, *or* நெடுவாடையடிக்கிறது; the wind blows due north.

6. *the same as* காற்றம், wind.

வாட்கை; *improperly for* வாழ்க்கை: *see under* வாழுகிறது.

வாட்கி; *sub.* an adze.

வாட்டம்; *sub.* 1. *the same as* தெரு, a street; 2. *the same as* தோட்டம், a garden; 3. *the same as* உழ, a way; 4. the slope of the ground, a roof, &c. which allows the water to flow off; 5. *see under* வாடுகிறது.

வாட்டல்; *see under* வாடுகிறது.

வாட்டி; *sub.* a trivial word, a turn, a change: *as*

மூன்றுவாட்டி; three times.

நாலுவாட்டி; four times.

வாட்டு; *sub.* what is handsome, reasonable, what is just, and right; luckily: *as*

இந்தத்தொழிலெனக்குவாட்டாயிருக்கவில்லை; this employ, or office, does not suit me.

குருவியை வாட்டாய்ப்பிடித்தேன்; I have happily caught the bird.

நல்லவாட்டு; good luck.

வாட்டாய்க்கப்படாத; a thing that cannot be readily had: அகப்படாத (பொருள்.)

வாட்டாய்க்கிடைத்தது; that which has been fortuitously received.

வாட்டாய்வாங்குகிறது; to buy cheap, or at a reasonable price.

2. *the Imperative of* வாட்டுகிறது.

வாட்டுகிறது; *see under* வாடுகிறது.

வாட்டபடையாள்; *see under* வாள்.

* வாணகந்தி; 1. *the same as* அரசமரம், a tree: *Ficus Religiosa L.* 2. a kind of prepared Arsenic: *see under* கந்தகம்.

* வாணம்; *sub.* 1. an arrow: பாணம், *from* Sans. *Bana.*

2. a rocket.

ஆகாசவாணம்; a sky-rocket.

கம்பவாணம்; rockets tied to a long pole, burning successively.

சகரவாணம் ; a rocket that runs in a circle.

துருத்திவாணம் ; see துருத்திபாணம், under துருத்தி.

தேள்வாணம் ; a rocket that rushes sideway among the people.

படைவாணம் ; a rocket used in a battle.

புதைவாணம் ; a rocket-mine ; many rockets fired at once.

பூவாணம் ; a sky-rocket with stars.

வாணங்கட்கெறது ; to make rockets.

வாணங்கொளுத்தியெறிகெறது ; to fire rockets.

வாணமலிகெறது ; to throw, or cast, rockets.

வாணன் ; (for வாழ்நன் : see under வாழுகெறது.)

1. the same as கார்த்திகைநான், Critica the third lunar mansion of the Hindus ;

2. the same as தஞ்சாககூர்வாணன், a chief famous for liberality who lived in the city of தஞ்சாககூர். தஞ்சைவாணன் ; a contraction of the same.

3. the same as வாளுசுரன், Bānāsura, said to have had a thousand hands.

* வாளுசுரன் ; v. supra.

வாணன் ; sub. (for வாழ்நன்,) the life-time : see under வாழுகெறது.

* வாணி ; sub. 1. a word, speech : சொல் ; 2. a name of Sarasvati : சரசுவதி. Wils. S. D. p. 791. VANI.

3. the same as கூதது, a dance, play. Sat. வாணிகேள்வன் ; an epithet of Brahma as lord of வாணி, or Sarasvati.

வாணிதி ; 1. a dancing girl : கூததி ; 2. a meretricious, immodest, or intriguing, woman : மதத்தவள். Wils. S. D. p. 791. VANINI.

வாணிசன் ; the lord of வாணி, that is, Brahma.

* வாணிகம் ; sub. the same as வியாபாரம், trade, commerce. Sat.

வாணிகன் ; 1. the same as செட்டி, a merchant ; 2. the same as துலாரசி, Libra, in the Zodiac. Sat.

வாணிகர் ; pl. merchants.

* வாணிகன் ; v. supra.

* வாணிகேள்வன் ; see under வாணி.

* வாணிக்சி ; see under வாணிபம்.

* வாணிக்சியம் ; sub. trade ; trafficking ; buying, and selling : கொள்வல்விற்றல். Sat.

* வாணிதம் ; sub. the same as கள், fermented palm-tree sap. Sat.

* வாணிதி ; see under வாணி.

* வாணிபம் ; sub. the same as வாணிகம், or வாணியம், trade.

வாணிபர் ; the same as செட்டிகள், merchants. Sat.

வாணிபர்க்கழுவாணிபஞ்செய்தல் ; trading is a propriety in merchants.

வாணியன் ; an oil-merchant.

வாணிசசி ; fem.

வாணியர் ; oil merchants.

* வாணிபர்,

* வாணியம் ; v. ante.

வாணியர் ; v. supra.

* வாணிசன் ; see under வாணி.

வாதகரட்பான்பட்டை,

* வாதகாசம்,

* வாதகுன்மம்,

வாதக்காலன்,

வாதக்கிராணி,

வாதக்கையன்,

* வாதசாரதி,

* வாதகுயல், and

* வாதநாடி ; see under வாதம்.

* வாதநிகண்டு ; sub. a treatise on Alchemy, there are three ascribed to, போகர், சட்டைமுனி, and மச்சமுனி.

* வாதபோதம் ; sub. the same as பலக, a tree : Butea frondosa. Wils. S. D. p. 791. VATAPOT'HA.

* வாதப்பிரமி, and

வாதமடக்கி ; see under the following word.

* வாதம் ; sub. 1. the same as காறம், wind ;

வாதசாரதி ; an epithet of அகவிள், fire conveyed, or driven by the wind. Wils. S. D. p. 792. VATASARATHI.

வாதப்பிரமி ; an antelope, outstripping the wind.

Wils. S. D. p. 791. VATAPRAMI.

வாதாயனம் ; a window : பலகணி. Wils. S. D. p. 792. VATAYANA.

2. one of the three kinds of sickness, வாதாதிரோகம், முப்பணியலோனம், that is, flatulency, one of the humors of the body and generally hypochondriasis. Wils. S. D. p. 791. VATA.

இளமியானவாதம் ; paralysis, and arthritis, from youth upwards.

கரட்டுவாதம் ; a wen, a kind of goitre.

கரஸ்தம்பவாதம் ; one of the 80 kinds of flatulency.

குதிவாதம் ; a spasm in the heels.

திமிர்வாதம் ; paralysis, palsy : see under திமிர்.

வாதகரப்பாணபட்டை ; its antidote, the bark of the Ailanthus-tree : see பீநாதி.

வாதகாசம்; *see under* காசம்.
 வாதகுன்மம்; *see* அஷ்டகுன்மம், *under* அஷ்டம்.
 வாதக்கிராணி; *see* ஆறுகிராணி, *under* ஆறு.
 வாதகையன், *and* வாதக்காலன்; one who is arthritic in his arms, and legs, or podagrical; one who has the gout.
 வாதவகொண்டிருக்கிறது; to be disordered with flatulency, and hypochondriacal humors.
 வாதசூலை; *see under* சூலை.
 வாதநாடி; a flatulent pulse; or that which is considered to be governed by a flatulent principle.
 வாதமடக்கி; two different trees, which are used as medicine in this disorder called: நந்தக்காரி, *and* தழுதாழை.

வாதாதிசாரம்; *see under* அதிசாரம்.
 வாதாதிரோகம்; *see* வாதம், 2.
 3. the same as தருக்கம், disputation, argument, discourse. Wils. S. D. p. 793. VADA.

- * வாதனம்; *sub.* the same as சீலை, a cloth. Sat.
- * வாதாதிசாரம்,
வாதாதிரோகம், *and*
- * வாதாயனம்; *see under* வாதம்.
- * வாதி; *sub.* 1. one of four poets: நாறகவியலொருவன்;
2. the same as வாதஞ்செய்வான், a disputant;
3. the Imperative of வாதிக்கிறது. Sat. 4. a speaker, a complainant, a plaintiff in a law suit.
தர்க்கவாதி; one who speaks contentiously.
பிரதிவாதி; the defendant in a suit.
வேதவாதி; a polemic.
வாதிக்கிறது; Pr. தித்தேன், Fut. திப்பேன், Imp. தி, Inf. திக்க; to discourse, to discuss, to plead.

வாதிக்கிறது; *v. supra.*
 வாதிக்கிறது; *v. a. Pr.* தித்தேன், Fut. திப்பேன், Imp. தி, Inf. திக்க; to plague, to vex, to torment, to afflict, to trouble: வாதைப்படுத்துகிறது, *or* செய்கிறது.
 வாதித்தல்; a vexing: உவாதித்தல்.
 வாதிப்பிக்கிறது; to cause to plague, or vex, another.
 வாதித்தல், *and*
 வாதிப்பிக்கிறது; *v. supra.*

- * வாது; *sub.* 1. a dispute, a quarrel; 2. the same as தருக்கம், disputation, discussion. Wils. S. D. p. 793. VADA.
வாதாக்கலிருக்கிறது; to dispute, to be quarrelling.
வாதாடுகிறது, *or* சொல்லுகிறது; to speak obstinately, to dispute.
வாதாடுகிறவன்; a disputant, a quarreller.
வாதுக்காரன்; a quarreller.

வாதுமுகுடேம்; do not begin a quarrel: *Acc.*
 * வாதுக்காரன்; *v. supra.*
 வாதுமைக்கொட்டை; *sub.* an almond.
 வாதுவாரீ; *pl. sub.* 1. the same as குதிரைப்பாகர், cavaliers, horsemen; 2. the same as யானைப்பாகர், elephant drivers. Sat.
 வாதுளம்; *sub.* one of the 28 Saiva-āgamas.
 * வாதை; *sub.* 1. affliction, torment: துன்பம், plague: உபாதி; 2. sickness, pain: நோய். Wils. S. D. p. 602. BAD'HA.
வாதைப்படுகிறது; to suffer pain.
வாதோரணமஞ்சரி; *see* பிரபந்தம், 42.
வாத்தி; *sub.* (*hon.* வாத்தியார்,) a schoolmaster.
வாததிமை; tutorship.
வாததிமைதொழிலபண்ணுகிறது; to keep a school.
வாத்திமை; *v. supra.*

- * வாத்தியம்; *sub.* any musical instrument. Wils. S. D. p. 793, VADYA.
பெரியவாததியம்; a large drum: பேரிகை.
வாததியமபண்ணுகிறது; to play upon musical instruments: Psal. xxxiii. 3.
வாததியமவாசித்தல்; a playing on musical instruments; and beating the kettle drum: துவைத்தல்.
வாந்தம்; *sub.* Bantam, a town in Java.
* வாந்தி; *sub.* vomiting, ejecting from the mouth. Wils. S. D. p. 794. VANTI.
எனக்குவாததியாசுகது; I have vomited.
வாந்திக்கிறது, *or* வாந்திபண்ணுகிறது; to vomit.
வாந்திக்ருவாங்குகிறது; to take an emetic.
வாந்திபிராந்தியிருவேசெத்துப்போனான்; being seized with vomiting, and purging, he died.

* வாமதேவன்; *v. infra.*
 * வாமம்; *sub.* 1. the left side: இடதுபக்கம்; 2. beauty: அழகு; 3. shortness: குறுமை; 4. light, splendor: ஒளி; 5. the thigh: தொடை; 6. the fourth face of சிவன்: *see* ஈசகரன்முகம், 6. Sat.
வாமதேவன்; a name of Siva as being contrary to human institutions. Wils. S. D. p. 795. VAMADEVA.
வாமலோசனை; a woman who has a beautiful eye: அழகியவியழியுடையவள். Wils. S. D. p. 795. VAMALACHANA.
வாமனம்; 1. one of the 18 Puranas the Vāmana-purānam: *comp.* அஷ்டாத்தசுடராணம், *under* அஷ்டம்; 2. the same as குறன், shortness, of stature; 3. the same as தென்றிசையானை, the male elephant at the south quarter: *see* அஷ்டதிக்கங்களை, *under* அஷ்டம்.

வாமனன்; 1. *the same as* குளனன், a dwarf; 2. *the same as* திருமால், or Vishnu in the *Vāmana-avatāra. Sat.*

* வாமலூரு; *sub.* a white-ant hill, or hillock thrown up by termites. Wils. S. D. p. 795. VAMALURA.

வாமலூருதனையன்; *a name of* Vālmica, author of the *ராமாயணம்*, also called வான்மீகி, and பிராசேதசன். *Sat.*

* வாமலூருதனையன்; *v. supra.*

* வாமலோசனை,

* வாமனம், and

* வாமனன்; *see under* வாமம்.

* வாமன்; *sub.* a name of Arhat.

* வாயசம்; *sub.* a crow: காககை. Wils. S. D. p. 795. VAYASA.

* வாயசாராதி; *sub.* an owl. Wils. S. D. p. 795. VAYASARATI.

வாயடிக்கிறது; *see under* வாய்.

* வாயம்; *sub.* water: நீர்.

வாயல்; *sub.* 1. the side: பக்கம்; 2. *the same as* வாயல், a door. *Sat.*

வாயாடி,

வாயாடுகிறது, and

வாயாவி; *see under* வாய்.

வாயிலாளர்; *see under* வாயில்.

வாயிலெடுக்கிறது; *see under* வாய்.

வாயிலோர்; *v. infra.*

வாயில்; *sub.* 1. door: கடை; 2. *the same as* பொறி, an organ of sense; 3. *the same as* காரணம், a cause. *Sat.* 4. *the same as* தூது, a message, means: முன்னிலை.

வாயிலாளர், and

வாயிலோர்; door-keepers.

வாயில்காப்போர்; 1. *the same*; 2. dancers: தம்ழிக்கூத்தர். *Sat.*

வாயில்காப்போர்; *v. supra.*

* வாயு; *sub.* wind: காற்றை. Wils. S. D. p. 795. VAYU.

2. a vital air of the body, also windy affection, windiness, flatuosity, a rheumatic distemper; 3. a personification of wind, *Vayu*, a secondary deity, and guardian of the N. W. angle of the world: *see* அஷ்டதிசுரப்பாலகர், *under* அஷ்டம.

அசிரணவாயு; a species of dyspepsia; Ainslies Mat. Med. H. p. 5.

உதரவாயு; *see under* உதரம்.

கர்ப்பவாயு; flatulency in the womb.

தசவாயு; ten vital airs in the body.

1. பிராணன், situated in the heart: இருதயத்தையங்கு வது;

2. அபானன், said to be seated in the top of the head: உச்சத்தலத்திடைநிற்பது;

3. சமானன், abiding in the pit of the throat: கந்தரகருழியிற்சுரத்திடைநிற்பது;

4. உதானன், seated in the navel: நாயிவிசிற்பது;

5. வியானன், pervading the whole body: சரீரமுழுதும்வியாபித்திருப்பது;

6. நாகன், which effects, or causes, extension, bending, and speech: நீட்டலுமுடக்கலுங் கிளக்கலுஞ்செய்வது;

7. கூர்மன், said to cause the erection of the hairs, and twinkling of the eyes: உரோமம் புளகித்தலும்நிமைத்தலுஞ்செய்வது;

8. கிருதரன், seated in the face, causing sneezing, anger, and heat: முகத்திடைநின்றதுமமலுஞ் சினமும் வெமமையும்விளைப்பது;

9. தேவதந்தன், the cause of running, weariness, and perspiration: ஓட்டமுமிளைப்பும வியர்த்தலுஞ்செய்வது;

10. தனஞ்சயன், which remaining in the body, after death, and causing it to swell, at last splits the head, and escapes: உயிர்போகிலும்போகாதுடவினைவீக்கித்தலைகிழித்தகல்வது. *Sat.*

தமரகவாயு; *see under* தமரகம்.

பாசிசவாயு; palsy in one side of the body: *comp.* பாசிசம்.

மேகவாயு; flatulency in the body, said to be caused by venereal heat.

வாயுகொள்கிறது; to acquire flatulency.

வாயுத்தமபம்; *see* கலைஞானம், 58.

வாயுமலடு; *see* ஆறுமலடு, *under* ஆறு.

வாயுமைதநன்; 1. the name of a monkey, an epithet of Hanuman, as the son of *Vayu*, by *Anjana-devi*; 2. an epithet of Bhima, son of *Vayu*, by the wife of *Pandu*.

வாயுவாஸ்திரம்; a windy dart, received from *Vayu*.

வாயுவைப்பிடிக்கிறமருந்து; a medicine that dissipates flatulency.

வாயுடைந்தவன்; *see under* வாய்.

* வாயுத்தம்பம்; *see under* வாயு.

வாயுபசாரம்; *see under* வாய்.

வாயுமலடு,

வாயுமைந்தன், *and*

* வாயுவாஸ்திரம்; *see under* வாயு.

வாய்; *sub.* 1. *the same as* இடம், a place;

சுதவாய்; a joining, a joint: *Besch.* the joining of planks, or boards.

2. *the 7th case in declension:* ஏழனுருபு, *as*

இது குகாகடல்வாயமுதென்கோ, *i. e.* இது சத்திகரு ஞ்சமுத்திரத்திலே பிறநத அமிர் த மென்பேனோ; shall I call this the nectar of the roaring sea?

3. *the same as* உதடு, a lip;

4. *the same as* மெய், the truth;

5. the mouth, the mouth of a bag; of a wound, &c.

6. a mouthful;

7. a word: வாய்மை;

உன்கருவாயெழுவிலையே; now thou canst not say one word, thy mouth is stopped.

தாழ்வாய்; *see* தாழ்வுகிறது, *under* தாழ்வு.

பெண்வாயன்; one who speaks like a woman, or has an effeminate voice.

வாயடிகிறது; to tergiversate, to deny a fact, or debt.

வாயறியாமற்நினைகிறது; to eat immoderately, or injudiciously, *things unwholesome.*

வாயாடுகிறது; 1. to prattle, or prate; 2. to endeavour to deny.

வாயாடி; a prattler; a denier.

வாயாடிப்பெட்டிமகன்; an impertinent, or good for nothing, man.

வாயாவி; the breath of the mouth, *as distinguished from* மூச்சு.

வாயாவிபோகுகிறது; to breathe; to yawn; *met.* to speak vainly.

வாயிலடிக்கிறது; to strike one on the mouth.

வாயிலெடுக்கிறது; to vomit.

வாயுடைநதவன்; one who cannot speak when necessity requires it; one who seems to have lost his tongue.

வாயுபசாரம்; flattery, empty compliments.

வாயைக்கிழிக்கிறது, *or*

வாயைப்பிளக்கிறது; to lacerate, or rend, the mouth.

வாயைமூடு; hold thy tongue.

வாயைமூடுகிறது; to cover the mouth.

வாய்கிறது; arrogant, or indecent, speech.

வாய்கிறதுபேசினுதைவரும்; if one speak indecently a kick will be the return.

வாய்கொடுக்கிறது; to provoke, to excite a quarrel.

வாய்கொடாமலிருக்கிறது; 1. to be silent; 2. to be unfriendly, austere, not willing to give one an answer.

வாய்க்கடடு; a making speechless, or shutting up an animal's mouth by enchantment: *see under* கடடு. *Besch.*

வாய்க்கட்டுகிறது; to keep the mouth from speaking, eating, &c.

வாய்க்காசு; *the same as* வாய்க்கூவி.

வாய்க்காழுவார்த்துகொண்டிருக்கிறது; to have vinegar poured in the mouth, *i. e.* to be very mournful.

வாய்க்கால்; 1. *the same as* நீரோடுகால், a water-channel; 2. *the same as* மகநாள், *Magha* the 10th lunar mansion of the *Hindus.* *Sat.*

வாய்க்காலுகுப்புகிறது; to go apart, or aside, to ease nature.

வாய்க்குள்ளேபேசுகிறது; to speak mumblingly.

வாய்க்கூடை; *the same as* வாய்ப்புட்டி.

வாய்க்கூவி; bribery.

வாய்க்கொழுப்பு; arrogance, boasting, insolence.

வாய்க்காலகன்; *erroneously for* வாசாலகன், *which see under* வாசா.

வாய்க்கொலவு; 1. prediction, augury; 2. an ominous word, or sentence, *spoken by another incidentally passing: comp.* சுருதி.

வாய்க்கால்; a channel of stone for drawing, or conveying water.

வாய்க்கீர்; spittle.

வாய்க்கீராகிறது, *or* கொள்ளுகிறது; the tongue is become moist.

வாய்க்கீர்வழுகிறது; to drivel, to slubber, to let the spittle fall in drops.

வாய்க்கீர்வழுகிறது, *or*

வாய்க்கீர்வழுகிறது; to speak in sleep.

வாய்க்கீர்வழுகிறது, *or*

வாய்க்கீர்வழுகிறது; to cover the mouth *out* of respect: *see under* பொத்துகிறது.

வாய்க்கீர்வழுகிறது; a chattering-wench.

வாய்க்கீர்வழுகிறது; to speak when dreaming.

வாய்க்கீர்வழுகிறது; a babbling-fellow.

வாய்க்கீர்வழுகிறது; a saying, or affirming; a declaration.

வாய்க்கீர்வழுகிறது; a small basket for muzzling a calf: *வாய்க்கூடை, வாய்க்கூட்டி, and* கொழு.

வாய்க்கீர்வழுகிறது; a lock which Hindu anchorites, and some others, put on their mouth; a lock for the mouth: a gag: *வாய்க்கீர்வழுகிறது.*

வாய்க்கீர்வழுகிறது; *the same as* வாய்க்கூட்டி.

வாய்க்கீர்வழுகிறது; 1. *the same as* சொல், a word; 2. *the same as* மெய், truth; 3. *the same as* வலி, strength. *Sat.*

வாய்க்கீர்வழுகிறது; *the same as* குதிரைக்கயிறு, a rope for a horse, fastened round its mouth. *Sat.*

வாய்விசேஷம்; speech, oral-communication.

வாய் விசேஷமாய்ச் சொல்லுகிறது; to communicate verbally, by word of mouth.

வாய்விடுகிறது; 1. to speak openly, plainly: வாய்விட்டுச் சொல்லுகிறது; 2. to divulge, to publish a secret: as அனவாய் விட்டததினாலே மோசமாயிற்று; mischief occurred through her divulging the secret.

வாய்விடல்; a yawning: உயிர்த்தல்.

வாய்விட்டழுகிறது; to cry, or wail, like a child.

வாய்வினசைம்; a medicinal seed, like a pepper-corn, put in the mouth of children, in order to assist their speech. Besch.

வாய்வெட்டுகிறது; to quell, or silence, others.

வாய்வெட்டுவெட்டுகிறவன்; one who talks down opponents.

வாய்க்கிறது,

வாய்கொடுக்கிறது,

வாய்க்கட்டு,

வாய்க்கட்டுகிறது,

வாய்க்காசு, and

வாய்க்கால்; see under வாய்.

வாய்க்கிறது; v. n. Pr. ய்த்தேன், Fut. ய்ப்பேன், Imp.

ய், Inf. ய்ச்ச; 1. to succeed, to prosper;

காரியம்நனரூய்வாய்த்தது; the thing has well succeeded.

2. to agree, to be fit;

இததோடேயநதபபலகைவாய்க்கவிலை; that plank does not well fit to this.

வாய்க்கப்பணுகிறது, or செய்கிறது; 1. to cause to prosper: Psal. cxviii. 25. 2. to make agree, or fit.

வாய்த்த; the same as பொருநதிய, excellent, genuine: வாய்ப்புடைய. நீதிநெறிவினசைம்.

வாய்த்தல்; 1. the same as கிடைத்தல், a procuring; 2. the same as பொருநதல், a consenting, an agreeing;

3. the same as மாட்சிமை, greatness. Sat.

வாய்த்துவிடுகிறது; v. n. to succeed, to prosper.

வாய்ப்பு; 1. success, prosperity; 2. what is fit, or suitable: வாட்டு.

வாய்ப்பாய்வதநேரிடுகிறது; to come opportunely, or acceptably.

வாய்ப்புடைய; the same as வாய்த்த.

வாய்ப்புள்; the same as நிமித்தம், an omen, or sign of good, or bad.

வாய்க்கூடை,

வாய்க்கூலி,

வாய்க்கொழுப்பு,

வாய்ச்சாலகன், and

வாய்ச்சொலவு; see under வாய்.

வாய்த்த; see under வாய்க்கிறது.

வாய்த்தலை; see under வாய்.

வாய்த்தல்; see under வாய்க்கிறது.

வாய்நீர்,

வாய்பிதற்றுகிறது,

வாய்பினற்றுகிறது,

வாய்புதைக்கிறது,

வாய்பொத்துகிறது,

வாய்ப்பட்டி,

வாய்ப்பாறுகிறது,

வாய்ப்பாணை, and

வாய்ப்பிறப்பு; see under வாய்.

வாய்ப்பு; see under வாய்க்கிறது.

வாய்ப்புட்டி,

வாய்ப்பூட்டு,

வாய்மை,

வாய்வட்டம்,

வாய்விசேஷம்,

வாய்விடல்,

வாய்விடுகிறது, and

வாய்விளங்கம்; see under வாய்.

* வாய்வு; the same as வாயு, which see.

வாய்வெட்டுகிறது; see under வாய்.

வாரக்கம்; sub. 1. stipend, or pay, given to a soldier in advance, to prevent desertion; 2. money given in advance to cultivators to be received again, without interest, when the crop is reaped.

வாரடை; see under வாருகிறது.

* வாரணம்; sub. 1. defence, opposition, an obstacle, parrying, or warding off; 2. a coat of armour: கவசம்;

3. a shield: கடைகம். Wils. S. D p. 796. VARANA.

4. the sea: கடல்; 5. a domestic fowl: கோழி; 6. a conch, a chank: சங்கு; 7. a garment: சட்டை; 8. an elephant: யானை; 9. a letting go, or removing: விடு

தல். Sat. 10. a tree: மாவிலகை.

* வாரணுகி; sub. the same as காசி, Benares. Wils. S. D. p. 796. VARANASI. Sat.

* வாரணை, and

* வாரணையம்; sub. an impediment: தடை.

- வாரத்திட்டம்; *v. infra.*
- * வாரம்; *sub.* 1. love, அன்பு; 2. friendship, உரிமை; 3. the sea, கடல்; 4. the sea-shore, a river-side, கரை; 5. a small ridge in a rice-corn field, சிறுவரம்பு; 6. a wave, திரை; 7. partiality, பகைபாதி; 8. a share, or part, பங்கு;
- வாரத்திட்டம்; adjustment of the share of produce of the field, belonging to each party, *that is* to the land lord மேல்வாரம், and to the inhabitants குடிவாரம், or to the owner of the field, and to the labouring cultivator. உடைவாரம்; the whole product.
- வாரங்கேட்கிறது; to ask, or demand the share.
- வாரங்கொடுக்கிறது; to give a share of product.
- வாரத்துக்குவளர்க்கிறது; to bring up to nourish fowls, pigs, &c. for the benefit of the owner, who receives one share.
9. the declivity, or side, of a mountain, மலைச்சாரல். *Sat.*
10. the verandah of a house: தாழ்வாரம்;
11. a week, a day of the week: கிழமை.
- வாரம், ஏ; the seven days of the week.
- ஆதித்தவாரம், or ஆதிவாரம்; Sunday.
- சோமவாரம்; Monday.
- மங்கலவாரம்; Tuesday.
- செளமியவாரம், or புதவாரம்; Wednesday.
- குருவாரம்; Thursday.
- சுகிரவாரம்; Friday.
- சனிவாரம்; Saturday. Or, நாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழம், வெள்ளி, சனி, with கிழமை, affixed to each word.
- வாரல்; *see* வாருகிறது.
- * வாரவாணம்; *sub.* 1. the same as கவசம், a coat of armour: 2. a thick quilted jacket, worn as a defence to the body: பளுசெய்ததைத்தமெய்ப்பை. *Sat.* and Wils. S. D. p. 796. VARAVANA.
- * வாரவாரம்; *sub.* the same as கவசம், armour for the body.
- * வாராகி; *sub.* 1. one of the seven mātris; *see* மாதர்கள்-ஏ, *under* மாதர்; 2. a sow: பெண்பன்றி. Wils. S. D. p. 797. VARAHI.
- * வாராணசி; *see* வாரணசி.
- * வாராவதி; *sub.* a bridge: *see* *under* வார்.
- * வாரி; 1. water, நீர்; 2. a stable, or stall, of elephants, யானைநிறகுடைம்; 3. a hole, or trap, for catching elephants, யானைபடுக்குவழி. Wils. S. D. p. 797. VARI.
4. a flute, or pipe, இசைக்குழல்; 5. the sea, கடல்; 6. a door, கதவு; 7. a full river, a reservoir, any deep

- water, நிறைபுணல்; 8. a wall, மதில்; 9. a surrounding wall, மதிகுற்றறு; 10. a way, வழி; 11. a door-way, வாயில்; 12. a flood, an inundation, a torrent of rain-water: வெள்ளம். *Sat.*
13. an abundance: *as*
பெருவாரிவினந்தது; the crop is large.
14. *see* வாருகிறது;
15. a bench for rowers in a boat, டீசு.
- மேலெழுந்தவாரி; *literally*, upon the waving sea; *met.* fluctuation, carelessness.
- மேலெழுந்தவாரியாயிருக்கிறது; to be inattentive, to be careless.
- வாரிக்கிறது; *v. a. Pr.* ரித்தேன், *Fut.* ரிப்பேன், *Imp.* ரி, *Inf.* ரிக்க; 1. to swear, or make an oath: ஆணையிடுகிறது; 2. to hinder, to stop: தடுக்கிறது.
- வாரித்தல்; 1. a taking an oath: ஆணையிடல்; 2. an impeding: தடுத்தல். *Sat.*
- * வாரிசம்; *sub.* the Nelumbium, or Lotus: தாமரை.
Wils. S. D. p. 797. VARIA, *i. e.* water-born.
- வாரிடுகிறது; *see* *under* β வாருகிறது.
- * வாரிதம்; *sub.* a cloud: மேகம். Wils. S. D. p. 797. VARIDA.
- * வாரிதி; *sub.* the sea, கடல். Wils. S. D. p. 797. VARIDHI.
- வாரித்தல்; *see* *under* வாரிக்கிறது.
- வாரியடிக்கிறது, and
வாரியிறைக்கிறது; *see* *under* வாருகிறது.
- * வாரிவாகம்; *sub.* a cloud: மேகம். Wils. S. D. p. 798. VARIVANA.
- வாருகிறது; *v. a. Pr.* ரினேன், *Fut.* ருவேன், *Imp.* ரு, *Inf.* ரு; and வாரிக்கொள்கிறது; to take up by the handfull; to take people out of the world.
- வாரல்; *v. noun* of the same.
- வாரி; *verbal part.* of the same.
- வாரிப்போடுகிறது; 1. to throw earth sand, &c. upon another; 2. to take away.
- வாரியடிக்கிறது; to disperse, or spread widely, as the chaff, or dust, by the wind.
- வாரியடிக்கிறகாற்று; a wind that blows things away from the ground, a storm.
- வாரியிறைக்கிறது; to scatter abroad: Prov. xi. 24.
- வாரியேறிகிறது; to heap up.
- இந்தக்குழந்தைசோற்றைவாரியேறிடுகிறது; this child fills himself out with rice.
- வாருகோல்; the same as துடைப்பம், a besom, a broom.
- வாருதல்; 1. the same as கவர்தல், a carrying off; 2. the same as கொள்ளல், a taking, a gathering; 3. the same as திருடல், a thieving; 4. the same as செ-

ழித்தல், a carrying off, or casting up, *by a wave of the sea, or by a river*: வரன்நல்.

β வாருகிறது; *v. a. Pr. ரீந்தேன், or ரினேன், Fut. ருவேன், Imp. ரு, Inf. ர, and வாரீந்து, or வாரிப்போடுகிறது*; to trim a palm-leaf to write upon; to put the hair in order *by a comb*.

வாரடை; a shred of a palm-leaf taken off lengthwise.

வாரல்; *v. noun of the same*.

வாரி; *verbal part. of the same*.

வாரிடுகிறது; to cut up fish for cooking, or drying.

வாரொழுத்தாணி; *see under எழுத்தாணி*.

வாருகோல்; *see under வாருகிறது*, to take up.

* வாருணம்; *sub. 1. the same as கடல், the sea; 2. the same as மேற்கு, the west; 3. one of the 18 upa-puranas, the Varunam: see அஷ்டாதசோபுராணம், under அஷ்டம். Sat.*

* வாருணி; *sub. a name of Agastya; 2. any distilled, spirituous, liquor; 3. Satabhisha the 24th lunar mansion of the Hindus: சத்யநாள்; 4. the west. Wils. S. D. p. 798. VARUNI.*

* வாருண்டகம், *and*

* வாருண்டம்; *sub. the same as எண்காம்பு, the name of a large eight-footed fabulous bird in mythology. Sat.*

வாருதல்; 1. *see under வாருகிறது*; 2. *see under வாரீகிறது*.

வாரொழுத்தாணி; *v. supra.*

வாரை; *sub. 1. a pole for carrying any thing by suspension; 2. a timber, or sleeper, laid from one pillar, to another for supporting a roof: வாரைவிட்டம்.*

வாரைவிட்டம்; *v. supra.*

* வாரீ; *sub. 1. water. Wils. S. D. p. 796. VAR.*

2. *the same as கச்சு, a swath, a band; a thong, or girdle, of leather: வாரீக்கச்சு, or கச்சை;*

வாராவதி; a bridge; (from வாரீ, water: ஆ, of ஆகிறது, and வதி, a way.)

3. *the same as நீளம், length; 4. the same as நேர்மை, smallness; 5. the Imperative of வாரீகிறது, and வாரீகிறது.*

இலகருவாரீ; a horse girth to keep the saddle tight.

கலலணுவாரீ; the stirrup-leather.

பின்வாரீ; a crupper.

வாரீக்கயிறு; a rope of leather.

வாரீகிறது; *v. n. Pr. ரீந்தது, Fut. ரும், Imp. ரீ, Inf. ர;* to run, drip, or flow down, *as water*.

வாருதல், *or*

வாரீதல்; 1. a being high, உயர்தல்; 2. a lengthening *per se*, நீளல்; 3. a running down. *Sat.*

வாரீக்கயிறு; *see under வாரீ*.

வாரீக்கிறது; *v. a. Pr. ரீந்தேன், Fut. ரீப்பேன், Imp. ரீ, Inf. ரீக்க; 1. to pour: ஊந்துகிறது; 2. to cast a melted metal into a mould, or form.*

வாரீக்குதல், *or*

வாரீத்தல்; a pouring out, a casting of metals.

வாரீப்படம்; a casting.

வாரீப்படவேலை; a casting of metals: வாரீப்படுவேலை.

வாரீப்பதிலலாமம்போகிறது; to have nothing to serve up to a guest.

வாரீப்பதுவாரீக்கிறது; to pour out to guests any kind of fluid nourishment *as milk, sauce, soup, &c. Fabr.*

வாரீப்பிக்கிறது; to cause, or order, to cast; to order to pour out.

வாரீப்பித்தகருபம்; a molten image.

வாரீப்பு; effusion.

வாரீப்புவேலை; *the same as வாரீப்படவேலை*.

வாரீக்குதல்; *v. supra.*

வாரீசியாநீயம்; *see உபநிடதம், 32.*

வாரீசுநாமா; *sub. a deed of transfer of right, or inheritance. (Ar. and Pers.)*

வாரீதல்; *see under வாரீகிறது*.

* வாரீத்தகம்; *sub. 1. old age, the infirmity of age: கீழ்த்தன்மை; 2. an assembly of old men: கீழவர்க்கு.*

Wils. S. D. p. 799. VARDHACA.

வாரீத்தல்; *see under வாரீக்கிறது*.

* வாரீத்தாகம்; *sub. 1. the egg-plant, Solanum melongena. Wils. S. D. p. 798. VARTACU. 2. the same as கத்தரிக்காய், the unripe vegetable-fruit of the Solanum melongena, or egg-plant. Sat.*

* வாரீத்தாகி; *sub. a plant: சிறவுருதலை, Solanum Ind. Sat. Comp. Wils. S. D. p. 798. VARTACI.*

* வாரீத்தாவகன்; *sub. 1. a messenger. Wils. S. D. 2d edition p. 754. VARTAVANA. 2. one who carries a letter, or news; an errand-carrier: ஓலைசெய்திகளகொடுப்போருவான். Sat.*

வாரீத்தை; *sub. 1. a word; 2. the Word. Gr. ὁλογος. St. John i. 1.*

நாலுவாரீத்தை; several words; sundry matters.

வாரீத்தைகையொருததனவாயிலவருவிக்கிறது; to put words in one's mouth: *Exod. iv. 15.*

இதவாரீத்தையை அவர்வாயிலவருவித்தேன்; I have induced him to utter this word.

வாரீத்தைகொடுக்கிறது, *and* வாரீத்தைப்பாடுகொடுக்கிறது; to promise, or give a promise.

வாரீத்தைதப்பிப்போகிறது; *the same as வாரீத்தையிசுருகிறது.*

வார்த்தைத்தொழிலோர்; *the same as* புவையியர், head cultivators, farmers. *Sat.*
 வார்த்தைநடத்துகிறது; to take the lead in speaking: Acts. xiv. 12.
 வார்த்தைபிசுருகிறது; to fail in word, or promise.
 வார்த்தைப்பாடு; a promise.
 வார்த்தைப்பாடுசெலுத்துகிறது; to fulfil a promise, to be as good as one's word.
 வார்த்தையெய்யாடுகிறது; to wrest, or pervert, the true sense of a word.
 வார்த்தைத்தொழிலோர்; *v. supra.*
 வார்ப்புடம்,
 வார்ப்பிக்கிறது, *and*
 வார்ப்பு; *see under* வார்த்தை.
 * வாலகம்; *sub.* a horse's, or elephant's, tail. Wils. S. D. p. 602. BALACA.
 வாலகாசம்; *see under* வாலன்.
 வாலசரம்; *sub.* 1. a town in Orissa: Ballassore; 2. a kind of rice-corn, brought thence to Madras.
 வாலதி; *sub.* 1. *the same as* யானைவால், the tail of an elephant; 2. *the same as* வால், a tail. *Sat.*
 வாலபத்திரம்; *sub.* a tree: கருகாவி, ebony, Diospyrus ebenum.
 * வாலம்; *sub.* 1. the hair of the head: தலைமயிர். *Sat.* 2. a tail, a horse's, or elephant's tail: வால். Wils. S. D. p. 602. BALA.
 வாலவாசக் குரங்கு; *sub.* a mischievous monkey; a scolding expression.
 வாலவாயசம்; *sub.* *the same as* கைசியம், cat's eye, a kind of precious stone, lapis lazuli.
 வாலறிவன்; *see under* * வால்.
 வாலன்; *see* பாலன்.
 வாலகாசம், *or* பாலகாசம்; *see under* காசம்.
 வாலாசம்; *see under* * வால்.
 வாலாதி; *sub.* a horse well trained, for the race-course. *Besch.*
 வாலாமை, *and*
 வாலான்; *see under* * வால்.
 வாலிபம், *and* வாலவயசு; *erroneously; see* பாலியம், *under* பாலகன்.
 * வாலி; *sub.* proper, Bāli son of Indra, and elder brother of Sugrīta. *Rāmāyanam. comp.* Wils. S. D. p. 603. BALI.
 * வாலுகம் 1. sand. Wils. S. D. p. 603. BALUCA. *comp.*

பாலுகம்; 2. *the same as* வெண்மணல், white-sand. *Sat.*
 வாலுங்கி; *see under* * வால்.
 வாலுவர்; *sub.* *the same as* மடையர், stupid persons. *Sat.*
 வாலுருவை; *see under* * வால்.
 * வாலேயம்; *sub.* an ass: கழுதை. Wils. S. D. p. 604. BALEYA.
 வாலி; *sub.* a still, an alembic.
 வாலியலேயுகிறது; to distil: *comp.* திராவகம்.
 * வால்; *sub.* 1. *the same as* சுததம், purity, truth; 2. a tail, trail, or train.
 வாலறிவன்; *an epithet of* Deity, one who has pure knowledge: Ellis குறள், p. 4.
 வாலாமை; 1. *the same as* அசுததம், uncleanness, impurity; 2. *the same as* மகனீர் குதகம், the uncleanness of menstruation. *Sat.*
 வாலாசம்; a strap, or crupper, of a bullock to prevent the saddle, or burden, falling forward.
 வாலான்; a kind of bearded rice-corn.
 வாலுங்கி, *or*
 வாலுருவை; 1. a sort of Cucumber: Cucumis: கச்சி. Wils. S. D. p. 604. BALUNGI. 2. a medicinal seed: *see* அதிபநிசசம். *Sat.*
 வாலவீசுகிறது; to wave, or move, the tail, *as a horse, or elephant.*
 வாலவீசாதே; a phrase, do not be pompous.
 வால்நகத்திரம்; *the same as* வாலமீன்.
 வால்மிளகு; long-pepper, Piper L. *see* அரோகம்.
 வால்மீன்; a comet.
 வால்கோதுமை; barley, a bearded-wheat.
 வால்; *sub.* 1. *the same as* மிகுதி, abundance; 2. *the same as* வெணமை, whiteness.
 வால்நகத்திரம், *and*
 வால்மிளகு; *see under* * வால்.
 * வால்மீகம்; *sub.* a name of the *Rāmāyanam*, by *Vālmīka*: otherwise called வன்மீகன்.
 வால்மீன்; *see under* * வால்.
 வாவல்; 1. *see under* வாலுகிறது; 2. a bat: *see* வெவ்வால்.
 வாவி; *see under* வாலுகிறது.
 * வாவி; *sub.* 1. a pool: குளம், a pond. Wils. S. D. p. 794. VAPI. 2. *see under* வாலுகிறது.
 வரவு; *sub.* a school-holiday, a holiday in general.
 வாலுகிறது; *v. n. Pr.* வினை, *Fut.* அவன், *Imp.* ஊ, *Inf.* ஊ; to jump over as a horse, a monkey, &c. ஊடுகிறது.

வாவல், *and*

வாவுதல்; *the same as* தாண்டல், a leaping, or jumping over. *Sat.*

வாலி; *verb. part.* having jumped over.

வாவுதல்; *v. supra.*

வாவெனல்; *see under* வா.

வாழ; *see under* வாழுகிறது.

வாழி; *an expletive.*

வாழிய; 1. *an expletive*: முன்னியைசைசொல், *as* காணியவாழியமலைசாரல்; look to the side of the mountain.

2. வியங்கொன்றற *of* வாழுகிறது, *i. e.* வாழ்க்கடவாப், live prosperously! *see* வியம்.

வாழுகிறது, *or* வாழ்கிறது; *v. n. Pr.* ழந்தேன், *Fut.* முவேன், *or* ழுவேன், *Imp.* ழ், *or* ழு, *Inf.* ழு; 1. to live; 2. to live happily, to live prosperously: வாழ்ந்திருக்கிறது, to live together matrimonially.

வாழ்; *Inf. and also optative.* live-long: வாழ்க.

வாழாநின்றகாலம்; the time of wealth.

வாழுகிறபெண்; a married woman, who lives with her husband.

வாழ்க்கை; 1. a town, ஊர்; 2. felicity, delight, செல்வம்; 2. a town in a cultivated ground, மருதநிலத்தூர்; 4. a mother of a family, a wife: மனைவி. *Sat.*

வாழ்க்கைத்தூண்; *the same as* மனைவி. *Sat.*

வாழ்க்கைப்படுகிறது; to get married: வாழ்க்கைப்பட்டுப்போகிறது.

வாழ்க்கைப்பட்டபெண்; a young married woman.

வாழ்தல்; a living prosperously.

உயர்வாழ்தல்; a living; a mode of passing life.

வாழ்தன்; one who lives in prosperity: வாழுகிறவன்.

வாழ்தான்; life-time: வாண்.

வாழ்விக்கிறது; *Pr.* வித்தேன், *Fut.* விப்பேன், *Imp.* வி, *Inf.* விக்க; 1. to cause one to prosper; 2. to cause a woman to live happily with her husband.

வாழ்விக்கை; prosperity induced by an external cause.

வாழ்வு; 1. prosperity, health and happiness; 2. usage: முறைமை. *Sat.*

பதினாறுமபெறும் பெருவாழ்வு வாழ்க்கடவாப்; may you be a mother of many children (*lit*: sixteen) and live long and happy! (A benediction addressed to a bride.)

வாழ்வுததாழ்வுதம்; in prosperity and adversity.

வாழ்வுறம்; a possessing happiness.

வாழ்வுப்பெருக்கம், *and*

வாழ்வுமெத்த; much prosperity, great wealth.

வாழை; *sub.* a plantain-tree: *Musa paradisiaca L.*

இரசநாவீவாழை; *see under* இரசம்.

சருவாழை; a kind of black plantain.

காட்டுக்காளுவாழை, *or*

காளுவாழை; a plant: *Ommelina benghalensis L.*

கொட்டைவாழை; a plantain fruit having seeds.

செவவாழை; a kind of red plantain.

பூவாழை; *Canna Indica*: a plant.

பேயன்வாழை; an inferior, but medicinal, kind of plantain.

மொந்தன்வாழை; a large variety.

வாழைக்கடடை; the large bulbous root of the plantain tree.

வாழைக்காய்; an unripe plantain.

வாழைகருவி; an entire cluster of plantains.

வாழைச்சீப்பு; a comb, or section, of the entire cluster of plantains.

வாழைத்தண்டு; the internal spadix of a plantain tree.

வாழைப்படை; the rind, or bark, of the plantain stem.

வாழைப்பழம்; a plantain-fruit.

வாழைப்பூ; a flower of the plantain tree.

வாழ்க்கை,

வாழ்க்கைத்துணை, *and*

வாழ்தல்; *see under* வாழுகிறது.

வாழ்த்தல், *and*

வாழ்த்து; *see under the following verb.*

வாழ்த்துகிறது; *v. a. Pr.* ததினேன், *Fut.* ததுவேன், *Imp.* தது, *Inf.* த்த; 1. to praise; 2. to wish one prosperity with the accusative.

கடற்கொணடுவாழ்த்துகிறது; to embrace with congratulation.

வாழ்த்தல்; *the same as* துதித்தல், a lauding, a praising: வழத்தல. *Sat.*

வாழ்த்திக்கொடுக்கிறது; to give a present with congratulation.

வாழ்த்து; congratulation: *see அவகாரம்*, 35.

வாழ்த்துதல்; a praising, &c.

சோபனவாழ்த்து; congratulation upon marriage.

மகனவாழ்த்து; a congratulatory poem.

வாழ்த்துதல்; *v. supra.*

வாழ்நன்,

வாழ்நான்,

வாழ்நாள்,

வாழ்விக்கிறது,

வாழ்விக்கை,

வாழ்வு, *and*

வாழ்வுறம்; *see under* வாழுகிறது.

வாள்வரை, *and*

வாளறுக்கிறது; *see under* வாளர்.

வாளா; *the same as* சமமா, silent, quiet. நீதிநெறிவி.

வாளாமை; *sub.* 1. *the same as* கேளாமை, deafness: செவிடு. *Sat.* 2. *the same as* மௌனம், silence, taciturnity.

வாளி; *sub.* 1. *the same as* அம்பு, an arrow; 2. *the same as* ஓர்காதணி, a golden ornament which women wear on the upper part of the ear; 3. *the same as* வட்டமாயோடல், a circular course. *Sat.*

வாளமுழவர், *and*

வாளமுறை; *see under* வாளர், a sword.

வாளே, *or* வாளேமீன்; *sub.* a fish: Trichiurus Lepturus. *Sat.*

ஆறலுவாளே; a fish: Silurus bimaculatus.

மூலவாளே; another kind of trichiurus.

சொட்டைவாளே; another variety.

வாளேகடியன்; a poisonous sea-snake, which enters the mouth of rivers; its bite is mortal.

வாளேகடியன், *and*

வாளேமீன்; *vs supra.*

வாளர்; *sub.* 1. *the same as* ஒளி, light;

2. *the same as* கத்தி, a sword. *Sat.*

வாடகி; a carpenter's adze: வாசகி.

வாடபடையாள்; she who holds a sword *an epithet of* Durga.

வாள்கைக்கொண்டாள்; *an epithet of* Durga.

வாளவரை; *see under* அயரை.

வாளமுழவர்; *the same as* படைவீரர், warriors, or expert swordsmen.

வாளமுறை; a scabbard: கடலு.

வாளமீன்; the sword fish.

ஆரிவாளர்; a sickle.

சிறுவாளர்; a small sword.

வளைந்தவாளர்; a scimitar, or sabre: கோணம்.

3. a saw: ஈர்வாளர், *from* ஈருகிறது;

முள்வாளர்; *the same*, a saw.

வாளறுக்கிறவன்; a sawer.

வாள்கைக்கொண்டாள், *and*

வாளமீன்; *see under* வாளர்.

வாறறு; *for* வருகிறது, which *see.*

வாற்கோதுமை; *see under* * வால்.

வாற்கை; *see* வார்த்தை.

வானதி; *see under* வான்.

* வானபத்தி; *sub.* a tree bearing fruits without blossoms:

புவாதுகாய்ச்சுமரம். *Sat.*

* வானபத்தியம்; *sub.* a tree bearing fruits from blossoms. Wils S. D. p. 794. VANASPATYA.

* வானப்பிரத்தன்; *sub.* a hermit; one who does penance in woods and wilds; the third of four modes of religious life. Wils. S. D. p. 794. VANAPRASTHA.

* வானப்பிரத்தி; *the same as* வானபத்தி.

* வானம்; *sub.* dry-wood, a dried tree. Wils. S. D. p. 793. VANA.

வானம்; *sub.* 1. *the same as* ஆகாயம், the air, sky; heaven; 2. *the same as* மழை, rain. *Sat.*

வானமபாடி; a sky-lark.

வானவரம்பன்; one of the lofty boundaries, i. e. hills, *an epithet of the* Chera-kings.

வானவருறையன்; a residence of the celestials.

வானவர்முதுவன்; 1. *an epithet of the* Chera-kings; 2. *an epithet of* Brahma. *Sat.*

வானவில்; the rain-bow.

வானுலகம்; the celestial world: தேவலோகம்.

வானேறு; *the same as* இடி, a clap of thunder, or a thunder-bolt.

வானோர்; the celestials. *Of these there are classes, or orders, which will be found indicated under their various names.*

வானோர்கணம், கூ; nine orders, or companies in heaven, according to Roman Catholic writers.

1. பத்திசுகவாலகர், Seraphim, or Seraphs. *Besch.* கடவுள்கருவித்தபத்தியிலுலகவால்க்கிரகர்;

2. ஞானுதிக்கர், Cherubim, endowed with knowledge, கடவுள்கருவித்தஞானத்திலாதிக்கம்பெற்றவர்;

3. பத்திராசனர், those who surround the throne of God: கடவுளெழுந்தருளியிருக்கருத்தேவசுககர தனததைப்புகழ்ந்திருப்பவர்.

These are considered to be invested with dignity of the first order: இவர்முதலாமாச்சிக்ஷிபர் புத்துவமுடையோராம்.

4. நாதகிருத்தியர், those employed on gracious errands, or messages: நாதனுடையகிருத்தித்ததையவனருளாற்புரிப்பவர்;

5. சத்துவகர், also called: சத்திகர், celestial powers: கடவுளருளாற்பற்பலவற்புத்தகளைச்செய்யுஞ்சத்துவம்பெற்றவர்சத்திகொன்றமாம்;

6. பலவந்தர், celestial powers, averting evils: கடவுட்டிருவுளப்படி யெய்துவ கருமங்கட்கு உருத்திபுற்றையவனருளாற்றிக்ருமபலாத்தகர்த்திபெற்றவர்.

These are considered to be invested with dignity of the second order: இவிரண்டாமாச்சிக்ஷிபர் புத்துவமுடையோராம்.

7. பிராந்தியம், principalities, or princes of earthly kingdoms: கடவுட்குருவுளபபடியேவிராசசிய சமபததமானசாதாரணநன்மைகளைநடத்திநதலைமைபெற்றவர்;
8. அதிதூதர், archangels: அதிகப்பிரதானவிசேடககண்புகத்தலைநிலிவிக்கதநாளுபதியாகவருபவர்கள்;
9. தூதர், angels, "ministering-spirits," மனிதர் பிறந்தகண்முதலாகத்தனித்தனியேயவரவரைப்பாதுகாத்ததுநனெறியினடத்திமற்றும்பிரதானவிசேடககண்புப்பபெவர்: Heb. i. 14.

These are considered to be invested with dignity of the third order: இவர்களுக்கும் அர்ச்சியபிரபுத்துவமுடையோர்.

For அர்ச்சியப்பிரபுத்துவம் others use the expression of அநீச்சுரபதவி.

These orders may be regarded as in part founded as Col. i. 16. and various other passages of the Christian Scriptures; but the whole classification, adjustment of rank, and minute specification of employ, may possibly be liable to the censure contained in Col. ii. 18. Ed.

- வானோர்கோமான்; king of the celestials, an epithet of Indra. *Sat.*
- வானோர்மாற்றலர்; enemies of the celestials: 1. the same as அசுரர், asuras; 2. the same as இராகதர், rācshasas.
- வானோர்முதுவன்; an epithet of Brahma, chief, or senior, of the celestials. *Sat.*
- வானோர்வரம், ச; four gifts, or endowments of celestials.
 1. இலகு, lightness, or absence of weight: கனமில்மை;
 2. ரூகமம், indivisibility, subtilty: கண்டிப்பின்மை;
 3. அட்சயம், spirituality, incorruptibility: கேடின்மை;
 4. பிரகாசம், light, splendour: விளக்கம். *Sat.*

வானம்பாடி; see under வானம்.
வானரக்கொடியோன்; v. infra.

- * வானரம்; *sub.* 1. an ape, a monkey: குரககு. Wils. S. D. p. 794. VANARA. 2. a sylvan; one like a man. வானரக்கொடியோன்; an epithet of Arjuna, his banner bearing Hanuman for a device.

- வானவரம்பன்,
- வானவருறைமுள்,
- வானவர்முதுவன், and
- வானவில்; see under வானம்.
- வானி; *sub.* 1. the same as கூடாரம், a tent; 2. the same as படை, an army: சேனை; 3. the same as மேற்கடடி, a canopy: படவகு, a hood, to conceal, or disguise; 4. the same as விருதுகொடி, a distinguishing banner. *Sat.* 5. a plant, அசமதாகம்: see also குமம்.

* வானிரம்; *sub.* a sort of cane, or rattan, Calamus rotang. Wils. S. D. p. 794. VANIRA.

- வானுலகம்,
- வானேறு,
- வானோர்,
- வானோர்கோமான்,
- வானோர்மாற்றலர், and
- வானோர்முதுவன்; see under வானம்.

- வான்; 1. *sub.* the same as ஆகாயம், the air, atmosphere, visible heavens;
- 2. one of the particles expressing the future time, and joined to the roots of verbs: எதிர்காலவிடைசொல், as கொல்வான் கொடித்தாளை கொண்டெழுந்தான்; he rose with his bannered army in order to kill.
- 3. *adj.* the same as பெரு, great; வான்கொழி; a turkey, or large domestic fowl.
- 4. *sub.* the same as மழை, rain;
- 5. the same as மேகம், a cloud. *Sat.*

- வானதி; the celestial Ganges.
- வான்மீன்; 1. the same as தாராகணம், a cluster of stars, a constellation; 2. the same as தாரை, a star. *Sat.*
- வான்கொழி; v. supra.
- வான்மிகம்; *sub.* the rain bow, இநதிரவில். *Sat.*
- * வான்மீகி; Vālmīka: see பிராசேதசன்.
- வான்மீன்; see under வான்.

வி

- வி; a syllabic letter, compounded of வ் and இ.
- * வி; a Sanscrit particle and prefix, usually implying privation, like the alpha privative: see Wils. S. D. p. 802.
- விமலம்; purity, privation of filth, (from மலம், filth.) see அமலம்.
- வியோகம்; disunion: (from யோகம், union.)

வி.

விகந் — விகசி

- Sometimes it implies also, certainty, totality, as விமோசனம்; total expiation; from மோசனம், liberation expiation. Besch.
- * விகநீகம்; *sub.* 1. bird: பறவை. Wils. S. D. p. 839. VIHANGA. 2. the same as அனனம், a swan. *Sat.*
- விகசிக்கிறது; v. seq.

- * **விகசிதம்**; *sub.* a blossom, a full-blown flower. Wils. S. D. p. 804. VICASITA.
 விகசிக்கிறது; *Pr.* சிததேன், *Fut.* சிப்பென், *Imp.* சி, *Inf.* சிக்க; to open, to bloom: மலர்ச்சிறகு.
 கர்ப்பமவிகசிக்கிறது; to open the womb: Luke. ii. 23.
 விகசிதம்; *the same as* மலர் தல், an opening, a blossoming.
 விகசித்தல்; *v. supra.*
- * **விகடகவி**,
 * **விகடக்காரன்**, *and*
 விகடத்தலை; *v. infra.*
- * **விகடம்**; *sub.* 1. diversity, impediment, change: வேறுபாடு. Wils. S. D. p. 803. VICATA. 2. large, great. அகடவிகடம்; chicanery.
 அகடவிகடமபண்ணுகிறது; to frustrate a business by chicanery, to play fast and loose: *see* அவகடமபண்ணுகிறது.
 விகடகவி; 1. a sportive verse; 2. one who writes such a verse.
 விகடகவிப்பாடுகிறது; to make sportive verses, to write lampoons.
 விகடக்காரன்; a jester, a meddler, one who frustrates.
 விகடதலை; a large head, *i. e.* an elephant's head.
 விகடமபண்ணுகிறது; to put an impediment in one's way.
- * **விகண்டை**; *see* விதண்டை.
- * **விகமணம்**; *sub.* a bad course of life, a bad conduct: ஆவநடகை.
 விகரிக்கிறது; *v. n. Pr.* சிததேன், *Fut.* சிப்பென், *Imp.* சி, *Inf.* சிக்க; to separate *per se*: விகாரமபண்ணுகிறது.
- * **விகர்த்தனன்**; *sub.* the sun: சூரியன். Wils. S. D. p. 803. VICARTTANA.
- * **விகலம்**; *sub.* want, defect: குறைபாடு. Wils. S. D. p. 803. VICALA. *Sat.*
- * **விகலை**; *sub.* 1. *the same as* காலதுட்பம், a minute of time, a minute of an Indian hour. *Sat.* 2. *the same as* நாழிகை, an hour of 24 minutes: *see* நாழிகை.
 வைகலவியம்; a state of want, defect, imperfection.
- * **விகற்பம்**; *sub.* 1. error, mistake, want of decision. Wils. S. D. p. 804. VICALPA. 2. *the same as* வேறுபாடு, difference, difference between things, or persons, diversity. *Sat.*
 விகற்பத்துக்குசெய்கிறது; to do, with an intention to excite difference, and secret hatred.
 விகற்பமபண்ணுகிறது; to make a difference.
 விகற்பிக்கிறது; *v. a. Pr.* சிததேன், *Fut.* சிப்பென், *Imp.*

- பி, *Inf.* பிக்க; to change, or separate: வேறுபடுத்துகிறது.
 விகற்பித்தல்; *the same as* வேறுபடுத்தல், a changing.
 விகற்பிக்கிறது, *and*
 விகற்பித்தல்; *v. supra.*
- * **விகாசம்**; *sub.* any thing open, *also* that which is blown as a flower. Wils. S. D. p. 804. VICASA.
- * **விகாதக்காரன்**; *v. infra.*
- * **விகரதம்**; *sub.* an impediment, obstacle, prohibition: விகாரதம். Wils. S. D. VIG'HATA.
 விகாதக்காரன்; one accustomed to raise differences, or create obstacles.
 விகாதமபண்ணுகிறது; to hinder, to impede.
 விகாதிக்கிறது; *the same.*
 விகாதிக்கிறது; *v. supra.*
 விகாய்; *sub.* a tree: *Salvadora persica* *Fahl.*
- * **விகாரச்சன்னி**; *v. infra.*
- * **விகாரம்**; *sub.* 1. a state of change from a natural state; 2. sickness; 3. passion, emotion. Wils. S. D. p. 804. VICARA. *comp.* அஷ்டவிகாரம், *under* அஷ்டம்; 4. delirium of a sick person.
 அவனுக்குவிகாரமயிறதது; he is delirious.
 காமவிகாரம்; lasciviousness, sensual desire.
 விகாரமகாணுகிறது, *or* எழுப்புகிறது; delirium is apparent, or sensual affection arises.
 விகாரச்சன்னி; epilepsy, or convulsion.
 விகாரி; 1. a lascivious, or lewd, person, *mas. and fem.*
 விகாரியாய்த்திரிகிறது; to be unsettled, by means of sensual passion.
 2. விகாரிவருஷம்; the 33d year of the *Hindu-cycle*, corresponding with A. D. 1839-40. *see* வருஷம்.
 விகாரிக்கிறது; *v. n. Pr.* சிததேன், *Fut.* சிப்பென், *Imp.* சி, *Inf.* சிக்க; 1. to change: பேதலிக்கிறது; 2. to be sensual: விகாரியாய்விருக்கிறது.
 வைகரி; an articulate sound.
 விகாரி, *and*
 விகாரிக்கிறது; *v. supra.*
- * **விகிதம்**; *sub.* 1. proportion, ratio: வீதம், comparison of one thing to another; 2. propriety; 3. classification, order: வருப்பு; 4. intimacy, agreement.
 விகிதமாய்விருக்கிறது; to be proper. *The Sanscrit usage of this word differs.*
- * **விகிரம்**; *sub.* 1. a bird: பறவை. Wils. S. D. 2d edit. p. 759. VICIRA. 2. a fallen fragment; 3. any thing scattered.

- * விகிர்தம்; *sub.* 1. *the same as* பொய், a lie; 2. *the same as* வேறுபாடு, diversity. *Sat.*
- * விகிர்தி; *sub.* 1. the 24th year of the *Hindu-cycle*, or A. D. 1829, and 1889. *see* வருஷம்; 2. *the same as* விருதி, change, termination of a word. *Sat.*
- விரு; *sub.* arrogance, austerity; *see* மிகுவு.
- * விருணி; *sub. lit.* a bad-tempered one, *met.* distilled, or fermented, liquor.
- * விருதி; *sub.* 1. change. Wils. S. D. p. 804. VICRITI. 2. the termination of a word: *see* பகுதி, பகுபதம், and Babington's Transl. of Besch. Grammar. p. 24. 3. a technical term of the *Sanc'hya* philosophy, a generated effect, not producing any other effect; and so distinguished from *Pracriti*.
- விக்ரம்; *see under* விக்ரகிற்றது.
- * விக்ரியாதன்; *sub.* one well known: பிரசித்தன், a famous man. Wils. S. D. p. 806. VIC'HYATA.
- * விக்ரியாபனம்; *sub.* 1. a communication. *Comp.* Wils. S. D. p. 806. VIC'HYAPANA. 2. an exposition, a memorial.
- * விக்ரியானம்; *sub.* knowledge, science, secular knowledge. Wils. S. D. p. 809. VIJNANA. விக்ரியானி; a wise person. விக்ரியானமயம்; what belongs to a knowledge, or learning.
- * விக்ரியானி; *v. supra.*
- * விக்ரிகரம்; *sub.* 1. the body; 2. a shape, form, figure. Wils. S. D. p. 806. VIGRAHA. 3. an idol, an image. விக்ரிகரவாராதனை; idolatry, the worship of images. விக்ரிகரபூசகன்; a worshipper of idols, an idolater.
- * விக்ரிரமம்; *sub.* 1. bravery, heroism, strength: பராகிரமம்; 2. great strength: மிகுபலம். Wils. S. D. p. 805. VICRAMA. 3. any thing different from usual order, *e.g.* a writing from right to left. விக்ரிரமவருஷம்; the 14th year of the *Hindu-cycle*: *see under* வருஷம். விக்ரிரமாதித்தன்; the name of a celebrated prince. Wils. S. D. p. 805. VICRAMADITYA. விக்ரிரமார்த்தன்; *the same.*
- * விக்ரிரமாதித்தன், *and*
- * விக்ரிரமார்த்தன்; *v. supra.*
- * விக்ரிரயம்; *sub.* sale, selling, vending. Wils. S. D. p. 805. VICRAYA. அன்னவிக்ரிரயம்; the sale of food. தன்னவிக்ரிரயப்படுத்துகிறது; to sell one's self: Deut. xv. 12.

- வீடடைவிக்ரிரயமபண்ணுகிறது; to sell a house.
- * விக்ரினக்காரன்; *v. infra.*
- * விக்ரினம்; *sub.* 1. an impediment, an obstacle: இடைபுறம். Wils. S. D. p. 806. VIG'HNA. 2. an evil: தீமை. விக்ரினக்காரன்; one who causes trouble, or impediment. விக்ரினேசகவரன்; *the same as* விநாயகன், the son of *Siva*, one who conquers, or remove obstacles.
- * விக்ரினேச்சரன்; *v. supra.*
- விக்ரிகிற்றது; *v. n. Pr.* க்ரினேன், *Fut.* க்ரவேன், *Imp.* க்ர, *Inf.* க்ர; to hiccup, or hiccup. எனக்குச்சோறுவிக்ரிகிறது; rice sticks in my throat, occasioning cough. விக்ரிகல்; *sub.* 1. hiccup; 2. விபங்கோணமுறற, *or Optative of the* விக்ரிகிறது. விக்ரிகதல்; *verb. noun*: a hiccupping.
- விக்ரிகதல்; *v. supra.*
- * விங்களம்; *sub.* tergiversation, shift, difference, diversity. விங்களமாய்; diversified. விங்களிக்கிறது; *v. n. Pr.* வித்தேன், *Fut.* விப்பென், *Imp.* வி, *Inf.* விக்க; to tergiversate, to shift; to separate: விங்களமாய்க்கிறது. விங்களப்படி; diversity, disagreement, tergiversation. விங்களப்பண்ணுகிறது, *or* விங்களமபண்ணுகிறது; to make a diversity; to treat a friend, or relation, as if he were a stranger. விங்களிக்கிறது, *and* விங்களிப்பு; *v. supra.*
- * விசதம்; *sub.* 1. whiteness, white: வெண்மை; 2. any thing clear, pellucid, pure; 3. any thing evident, apparent, plain. Wils. S. D. p. 829. VISADA. 4. *the same as* திருமலம், purity. *Sat.*
- * விசய,
- * விசயச்சந்தம், *and*
- * விசயநகரம்; *v. infra.*
- * விசயம்; *sub.* 1. victory: வெற்றி, success. Wils. S. D. p. 808. VIJAYA. விசயலட்சுமி; *see* அஷ்டலட்சுமி, *under* அஷ்டம்; 2. *the same as* சருக்கரை, sugar; 3. *the same as* சூரியமண்டலம், the region of the sun: *see under* மண்டலம். *Sat.* விசய; the 27th year of the *Hindu-cycle*, or A. D. 1832 and 1892. விசயச்சந்தம்; an ornamental string of seven hundred pearls: எழுதூறுகோவைமுத்தத்தாழ்வலம். விசயநகரம்; *the name of a town*, VIJAYANAGARA. விசயன்; 1. *an epithet of* Arjuna, *and* 2. *of* கவிசகாத்

நன், or Salvahana. Sat. 3. the door keeper of திருமால், or Vishnu, திருமாலவாயில்காப்போன்.

- * விசயன்; v. supra.
- * விசயாரத்தம்; sub. a name of Cailasa, கைலமலை. Sat.
- * விசயை; sub. a name of Durga. Wils. S. D. p. 808. VIJAYA.
- * விசரம்; sub. 1. a crowd, a multitude: கூட்டம். Wils. S. D. p. 837. VISARA. 2. the same as கொலை, a murder. Sat.
- * விசரீக்கம்; sub. 1. relinquishment, getting free; 2. evacuation. Wils. S. D. p. 837. VISARGA.
- விசனை; sub. the same as சட்டி, a pan, a shallow earthen vessel. Sat.
- விசனக்கரை; v. infra.
- * விசனம்; sub. 1. sorrow, affliction, pain; 2. intent, application, or vehement desire. Wils. S. D. p. 865. VIJASANA. 3. an uninhabited place: மனிதரில்லாதலிடம், a solitary place. Wils. S. D. p. 808. VIJANA. 4. a fan: விசிறி. Sat.
- விசனக்கரை; a cemetery.
- * விசாகம்; sub. 1. the 16th lunar mansion of the Hindus; 2. see நிலை-கு, under நிழ்கிறது. Wils. S. D. p. 829. VISAC'HA.
- விசாகன்; the same as குமரன், Carticeya. Sat.
- வைசாகம், or வைகாசி; the month of May.
- * விசாகன்; v. supra.
- * விசாரணை; sub. investigation, inspection, oversight, or superintendence; care of any charge, or trust. Wils. S. D. p. 807. VICHARANA.
- விசாரணைக்காரன்; a superintendent, one in charge.
- விசாரணைநியமஸ்தர்; the Ordinary, local usage.
- விசாரணைபண்ணுகிறது; to examine, to care for.
- வீட்டுவிசாரணைக்காரன்; a steward.
- * விசாரணைக்காரன், and
- * விசாரணைநியமஸ்தர்; v. supra.
- * விசாரதம்,
- * விசாரதர், and
- விசாரத்தகடு; see under விசாரம்.
- * விசாரமம்; see விசிராமம்.
- * விசாரம்; sub. 1. the same as ஆலோசனை, consultation; 2. the same as எண்ணல், opinion, cogitation, thought; 3. the same as கிலேசப்படல், solicitude, anxiety, sorrow, care. Sat.
- நிர்விசாரம்; the opp. carelessness, &c.
- விசாரகாரன்; a sorrowful man.

- விசாரமிடுகிறது, or விசாரப்படுகிறது; to be solicitous, to be sorrowful.
- விசாரத்தகடு; an iron hoop.
- விசாரிக்கிறது; v. a. Pr. நிததேன், Fut. சிப்பென், Imp. சி, Inf. சிக்க; 1. to think, to consider;
- 2. to take care of;
- 3. to provide, or procure: as
- அவனுக்குடைய முண்டியும்விசாரிப்பேன்; I shall procure for him raiment, and food.
- 4. to examine;
- இதற்ககாரியநன்றும்விசாரிக்கவேண்டியது; this case must be well examined.
- இடமவிசாரிக்கிறது; to search out a place.
- என்னசெய்தியென்றுவிசாரி; enquire what news.
- ஒருநதனுடைய தியாயமவிசாரிக்கிறது; to investigate one's cause.
- குற்றவாளியைவிசாரிக்கிறது; to examine a guilty person.
- விசாரதம்; a rhyming quatrain.
- விசாரதர்; learned persons, those who deliberate. Sat.
- விசாரிதம்; what has been deliberated: ஆலோசிக்கப்பட்டது. Sat.
- விசாரிப்பு; 1. care, superintendence; 2. management, administration; 3. examination; 4. a district, village, &c. &c. which is under any one's care, as இந்த நிலமவனவிசாரிப்பு, this land is his charge.
- விசாரிப்புக்காரன்; an administrator, a steward.
- விசாரிப்புக்கட்டையிடுகிறது; to commit to any one's charge.
- விசாரிக்கிறது,
- * விசாரிதம்,
- விசாரிப்பு, and
- விசாரிப்புக்காரன்; v. supra.
- * விசாலம்; sub. 1. extension: விரிவு; 2. the same as கட்டை, a tree: Eugenia racemosa. Sat. 3. that which is large, broad, wide. Wils. S. D. p. 830. VISALA. 4. see சிற்பதால்.
- விசாலத்திலேநடக்கிறது; to walk at large.
- விசாலப்படுத்துகிறது, or படுத்திக்கொள்கிறது; to extend, spread out, or make wide.
- விசாலப்படுத்தல்; a widening, or extending.
- * விசாலை; sub. a metropolis; Ougein. Wils. S. D. p. 830. VISALA.
- விசானம்; (commonly for விசனம்;) sub. a place for burying, or burning, the dead: வயானம், மயானம்.
- விசிக; sub. 1. a bench; 2. the Imperative of விசிக்கிறது.
- * விசிகம்; sub. 1. an arrow: அம்பு. Wils. S. D. p. 830. VISIC'HA. 2. a wave: புனற்றிரை. Wils. S. D. p. 807. VICH.

- விசுகை; *sub* 1. *the same as* கச்சு, a swath, a band, a girdle; 2. *the same as* கருத்து, thought, deliberation. *Sat.* 3. *the same as* தெரு, a street.
- விசுக்கிறது; *v. a. Pr.* செதென், *Fut.* சிபபேன், *Imp.* சி, *Inf.* சிக்க; to bind: கட்கெறது.
- விசுத்தல்; *the same as* கடடல், a binding. *Sat.*
- விசுதம்; *sub. the same as* விபூசி, *sacred* ashes. *Sat.*
- விசுத்தல்; *see under* விசுக்கிறது.
- * விசுத்திரம்; *sub.* 1. any thing variegated, handsome, or wonderful. *Wils. S. D. p. 807. VICHITRA.* 2. show, pomp: வேடிக்கை. *Besch.*
- விசுத்திரம், இ; *the same as* கைத்தொழில், *see under* கை.
- விசுத்திரவேலை; artificial work.
- விசுத்திரவேனாகொலவி; a kind of melody, called கொலவித்திறம்.
- விசுத்திரமானஸ்திரி; a woman fond of dress; a dressy, or showy, woman.
- விசுத்திரவேளாகொல்லி; *v. supra.*
- * விசுராமை; *sub.* rest, repose. *Wils. S. D. p. 831. VISRAMA.*
- விசுநி; *sub.* 1. *the same as* சிற்றுவடடம், a fan.
2. a shrub, the twigs and leaves of which resemble a fan; *Ehretia buxifolia.*
- விசுநுகிறது; *v. a. Pr.* நினேன், *Fut.* டுவேன், *Imp.* டு, *Inf.* டு; to fan; *v. n.* to blow as the breeze.
- விசுநுகிறது; *v. supra.*
- * விசு, better விஷ்; *sub.* the 15th year of the *Hindu*-cycle, or A. D. 1884.
- விசுக்கிடும்புகொள்ளுகிறது; to become displeased, or disgusted.
- * விசுத்தி; *see* ஆறுதாரம், *under* ஆதாரம்.
- விசும்பு; *sub.* 1. *the same as* ஆகாயம், the atmosphere, or upper ether; 2. *the same as* திசை, a point of the compass, as E. or N. E. &c; 3. *the same as* தேவலோகம், the word of the celestials, or *Svarga*; 4. *the same as* மேகம், a cloud. *Sat.*
- மேல்விசும்புத்திசை; the zenith.
- விசும்புகிறது; *v. a. Pr.* பினேன், *Fut.* புவேன், *Imp.* ப, *Inf.* ப; to manifest contempt, by gesture. *Besch.* and *P. du Bourges.*
- * விசுவகருமன்; *see under* விசுவம்.
- விசுவசிக்கிறது; *see under* விசுவாசம்.
- * விசுவசித்து,
- * விசுவதேவர்,

- * விசுவநாதன், *and* விசுவநாள்; *v. infra.*
- * விசுவம்; *sub.* 1. the world, the universe. *Wils. S. D. p. 831. VISVA.* 2. universality, entireness.
- விசுவகருமன்; a son of Brahma, and architect of the gods. *Wils. S. D. p. 831. VISVACARMMAN.*
- விசுவசித்து; a particular ceremony, or sacrifice. *Wils. S. D. p. 831. VISVAJIT.*
- விசுவதேவர்; a particular class of thirteen celestials: பதினமூன்றுதேவகணம். *Sat.* and of ten, worshipped at funeral obsequies, according to *Wils. S. D. p. 832. VISVADEVA.*
- விசுவநாதன்; a name of Siva at Benares. *Wils. S. D. p. 832. VISVANAT'HA.*
- விசுவநாள்; *the same as* உத்தராடநாள், *Uttarāshadha* the 21st lunar-mansion. *Sat.*
- விசுவம்பரன்; an epithet of Vishnu, quasi supporter of all things. *Sat.*
- விசுவம்பரை; the earth, பூமி: as bearing, or nourishing, all. *Wils. S. D. p. 832. VISVAMB'HARA.*
- விசுவரூபம்; that which exists in all forms. *Wils. S. D. p. 832. VISVARUPA.*
- விசுவரூபன்; the universal form: an epithet of Vishnu.
- விசுவாமிததிரன்; the name of a *Muni*, preceptor of *Rāma*. *Wils. S. D. p. 832. VISVAMITRA. comp.* கௌசிகன்.
- விசுவாமிததிரபயல்; a kind of grass; *Saccharum spontaneum*: *see* அச்சபரம்.
- விச்சவர்; a class of celestials: தேவரிவோர்பிரிவு. *Sat.*
- விசுவசிக்கிறது; *see under* விசுவாசம்.
- * விசுவம்பரன்,
- * விசுவம்பரை,
- * விசுவரூபம், *and*
- * விசுவரூபன்; *see under* விசுவம்.
- * விசுவாசகன்,
- * விசுவாசபத்தி,
- * விசுவாசபாதகம்,
- * விசுவாசபாதகன்,
- விசுவாசமின்மை, *and*
- விசுவாசமுள்ளவன்; *v. infra.*
- * விசுவாசம்; *sub.* 1. trust, confidence; 2. belief, or faith; 3. faithfulness, probity, veracity.
- அவனவிசுவாசத்திலிருக்கிறேன்; I am under his protection.
- வாக்ருவிசுவாசம்; the faithful keeping of a word given, or spoken.

- விசுவாசகன்; a trusty person.
 விசுவாசத்தினமேலேகொடுக்கிறது; to give on trust.
 விசுவாசபத்தி; fidelity, devotedness.
 விசுவாசபாதகம்; 1. the denying a trust, or deposit;
 2. treachery!
 விசுவாசபாதகன்; a treacherous person.
 விசுவாசமின்மை, or விசுவாசியாமை; unbelief, want of confidence: அவிசுவாசம்.
 விசுவாசமுள்ளவன்; a faithful man.
 விசுவாசி; *mas. and fem.* one confiding; a believer; one who depends on another.
 விசுவசிக்கிறது; *v. a. Pr.* கிதநென், *Fut.* சிப்பென், *Imp.* சி, *Inf.* சிக்க; to trust, to confide in, to believe.
- * விசுவாசி; *v. supra.*
 விசுவாமித்திரப்பில், *and*
 * விசுவாமித்திரன்; *see under* விசுவம்.
 * விசுவாவசு; *sub.* 1. one of the celestial singers, or *Gandharbas*. *Wils. S. D. p. 833 VISVAVASU.* 2. the 39th year of the *Hindu-cycle*: *see under* வருஷம்.
 * விசுவான்மா; *sub. an epithet of* Brahma, or, soul of the world. *Wils. S. D. p. 832. VISVATMAN.*
 விசுளி; *sub. the same as* கள், fermented palm-tree sap.
 * விசேஷிகம்; *sub.* relation, narrative, annunciation, any thing special.
 விசேஷகன்; one who brings tidings, a relater, a narrator.
 சுவீசேஷகன்; one who brings good news; *in local usage*, an evangelist.
 விசேஷிகன்; *v. supra.*
 * விசேஷணம், or விசேடணம்; *sub.* an epithet, attribute, or adjective: அடைமொழி, a predicate. *Wils. S. D. p. 830. VISESHANA.*
 விசேஷிணம்; *v. infra.*
 * விசேஷம், or விசேடம்; *sub.* 1. a particular thing, or matter. *Wils. S. D. p. 830. VISESHA.*
 விசேஷமாப்ச்சொலுகிறது; to act specially, to discriminate *Besch.*
 2. a narrative, that which is told, or related; a word: *as* வாப்ச்சொலாய்; by word of mouth.
 எழுத்துவிசேஷமாய்; by letter, or note.
 சுவீசேஷம்; a good narrative; *in usage*, a gospel, or the gospel.
 விசேஷக்கால்; *see under* கால், 3.
 3. difference, distinction;
 விசேஷதினம்; a festival day, a festivity.
 விசேஷமாய்; especially, particularly, principally.
 விசேஷமாப்ச்சொலுகிறது; to give particularly, to give more.

- விசேஷமாப்ச்சொலுகிறது; to say particularly.
 விசேஷமாணகாரியம், or விசேஷவர்த்தமானம்; the chief thing.
 விசேஷமானதலம்; a preferable place; a distinguished place, or fane.
 விசேஷமானது; *see* விசேஷித்தது.
 விசேஷமானபேச்சு; a remarkable saying, a true, speech.
 வைசேஷிகம்; *see* வைசேஷிகம்.
 4. a figure of rhetoric, *distinguished into three kinds, all implying variety of means, or effects*: *see* அலங்காரம், ௩௫.
 5. *the same as* சிறப்பு, *which see, under* சிறக்கிறது.
 6. a remainder: சேஷம். *Besch.*
 விசேஷிக்கிறது; *v. a. Pr.* ஷிநென், *Fut.* ஷிப்பென், *Imp.* ஷி, *Inf.* ஷிக்க; to excel, to surmount, to surpass.
 விசேஷித்தது; that which is notable, excellent, eminent, conspicuous: விசேஷமானது.
 அதிலும்விசேஷித்தது; this is preferable, or superior to that.
 விசேஷித்திருக்குகாரியம்; an essential thing.
 விசேஷித்திராதகாரியம்; a circumstantial thing.
 விசேஷிக்கிறது, *and*
 விசேஷித்தது; *v. supra.*
 * விசேஷியம், or விசேடியம்; *sub.* the object; the word which carries with it an epithet, or adjective: *see* அனனுவயவிலக்கணம். *Wils. S. D. p. 830. VISESHYA.*
 * விசேடணம்; *see* விசேஷணம்.
 * விசேடம்; *see* விசேஷம்.
 விசை; *sub.* 1. *the same as* சேகிரம், swiftness;
 2. *the same as* வேகம், impetuosity;
 3. a spring-trap, a trap that snaps;
 என்மேலேவிசைவைத்துக்கொண்டிருக்கிறான்; he has laid a trap for me; he intends my ruin.
 விசையைத்தடடுகிறது; to dash against a trap laid.
 விசையைத்துத்தட்டிமுற்போலேகாரியத்தைத்தட்டிப்போட்டான்; he has upset the project, as if he had dashed against a trap.
 4. a stay, a prop;
 5. all kinds of mechanical instruments, *as* a lever, a bar to lift up things, &c. *e. g.*
 விசையைவைத்துத்தூக்குகிறது; to lift up with a lever.
 6. a bend, distension;
 விலுவிசையெறறுகிறது; to bend a bow.
 விசைமெத்தவிறதக்கவிறறுப்போம்; the tension being too great, the rope, or string, will break.

7. impulse: *as*

முன்வலித்தவிசையினாலேவலியாமலுநதோணிநடக்கு
ம்; by the first impulse of rowing, the boat will
move.

8. change, course, turn: *as*

இந்நவகாலம்; this time.
இன்னம் ஒருவிசை; once more.
எத்தனைவிசை; how often?
ஒருவிசை; once.
பத்துவிசை; ten times.

9. the Imperative of the following verb.

விசைக்கிறது; *Pr.* கைதேதர், *Fut.* கைப்பேன், *Imp.*
கை, *Inf.* கைக்க; 1. to make haste: தீவிரிக்கிறது;
2. to grow angry.

விசைத்தல்; a being impetuous: வேகமுறல்.
விசைப்பு; anger.

விசைப்பாயிறு; the contrivance has miscarried.
விசையாய்; fast, vehemently.

விசையாய்ப்போனான்; he went away in haste.
விசையாயடிக்கிறது; to strike rapidly.

விசைக்கிறது,

விசைத்தல், *and*

விசைப்பு; *see under* விசை.

விசையம்; *see* விசயம்.

விசையாய்; *see under* விசை.

விச்சாதரர்; *see* வித்தியாதரர்.

விச்சிரிப்பு; *sub.* a kind of pustules, or blisters. *Besch.*

* விச்சின்னம்; *sub.* what has been divided, parted, shared.

Wils. S. D. p. 808. VICH'HINNA.

விச்சு; *sub.* abundance: விஞ்சு.

* விச்சுவகாசிபம்,

* விச்சுவசாரம்,

* விச்சுவதருமம், *and*

* விச்சுவபோதம்; *see under* சிற்பநூல்.

* விச்சுவர்; *see under* விசுவம்.

* விச்சுவேசம்; *see under* சிற்பநூல்.

விச்சுளி; *sub.* the name of a very swift little bird: Alcedo.

விச்சுளியாயிருக்கிறது; to be very agile, nimble, or
expeditious.

யானவிச்சுளி; the osprey, a kind of eagle.

* விச்சை; *sub.* knowledge: *see* விததை.

விச்சை; *sub.* the same as தெரு, street. *Sat.*

விச்சோடு; *sub.* (from வி, the privative-prefix and சோ
①, a pair) unequal, odd, *as* odd shoes, stockings, un-
matched horses, &c.

விஷிக்கடி,

விஷிக்கடிவாய்,

விஷிக்கடிவேளை,

விஷிக்கல்,

விஷிக்காய்ச்சல்,

விஷிநீநோற்றம்,

விஷிநீநீண்டுகிறது,

* விஷிபாகம், *and*

* விஷிபேதி; *see under* விஷிம்.

விஷிமக்கணக்கு; *v. infra.*

* விஷிமம்; *sub.* the same as இடக்கு, mischief, injury.

விஷிமக்கணக்கு; a fractional account, or computation, *as*
பூ divided by 3.

விஷிமத்துக்குச்சொன்னான்; he spoke it malignantly.

விஷிமன்; a malignant, mischievous, man; *fem.* விஷிமி.

Sat.

விஷிமன்; *v. supra.*

விஷிமிக்கிறது,

விஷிமித்தவன்,

விஷிமிறக்குகிறது,

விஷிமிட்கிறது,

விஷிமுட்டி,

விஷிமுங்கில், *and*

விஷிமம்றுகிறது; *v. infra.*

* விஷிம், *or* விடம்; *sub.* 1. poison: நஞ்சு. Wils S. D. p.

833. VISHA. 2. any thing hurtful, or destructive: *as*

அதுவிஷிம்; that is destructive.

காலகூடவிஷிம், *or* காளகூடவிஷிம்; deadly poison. Wils.

S. D. p. 183. CALACUTA.

விஷிக்கடி; the bite of a snake.

விஷிக்கடிவாய்; the place so bitten.

விஷிக்கடிவேளை; an unfortunate time.

விஷிக்கல்; *see under* கல்.

விஷிக்காய்ச்சல்; a pestilent fever.

விஷிநீநோற்றம்; the dropsy.

விஷிநீருமயிறு; the poison is dispelled.

விஷிநீண்டுகிறது; to be bitten by a venomous snake.

விஷிநீண்டிச்செத்தான்; he died of the bite of a
snake.

விஷிபாகம்; a sudden swelling of the body.

விஷிபேதி; virulent diarrhoea; cholera morbus.

விஷிமிக்கிறது; *v. n. Pr.* மித்தது, *Fut.* மிக்கும், *Imp.*

மி, *Inf.* மிக்க; to turn into poison.

விஷிமித்தவன்; a sick person whose regimen, and
medicine, disagree.

- விஷமிதகருகிறது; to make poison descend; to take it away.
- விஷமிடகிறது; to dispel poison.
- விஷமுடடி; *the same as* எடடிமரம், a poisonous tree, Strychnos.
- விஷமுகிசில்; *a plant*: see under முகிசில்.
- விஷமேறுகிறது; the poison diffuses itself in the body.
- விஷவாகு; see under வாகு.
- * விஷயம், *or* விடயம்; *sub.* 1. any object of sense, any thing perceivable by any one of the senses. Wils. S. D. p. 834. VISHAYA. 2. *the same as* காரணம், origin, original cause. *Sat.*.
- இந்தவிஷயம், *or*
தற்காலவிஷயம்; the present instance.
- விஷயவாகுசை; sensuality.
- * விஷ்வாகு; see under விஷிம்.
- * விஷேபம்; *sub.* mutation, change, doubtful.
- * விஷ்டமன்; *a corrupt mode of spelling the proper name* B'hishma.
- விஷ்டிக்கிறது; *v. infra.*
- * விஷ்டை, *or* விட்டை; *sub.* ordure, dung: மலம்.
Wils. S. D. p. 836. VISHṬA.
- விஷ்டகிறது; *v. n. Pr.* விஷ்டதேன், *Fut.* விஷ்டப்பேன், *Imp.* விஷ்டி, *Inf.* விஷ்டிக்க; to evacuate the body by stool.
- * விஷ்ணு, *or* விட்டுணு; *sub.* Vishnu, one of the three principal Hindu-deities. Wils. S. D. p. 836. VISHṆU.
- comp.* திருமால்.
- விஷ்ணுகாந்தை; *a plant*: Sphaeranthus Indic.
- விஷ்ணுகாந்தி; *a medicinal plant*: Evolvulus Alsinoïdes.
- விஷ்ணுபுராணம்; one of the eighteen puranas வைணவம்.
- * விஷ்ணுகாந்தை,
* விஷ்ணுகாந்தி, *and*
* விஷ்ணுபுராணம்; *v. supra.*
- * விஸ்தாரக்காரன்; *v. infra.*
- * விஸ்தாரம்; *sub.* extension, diffusion, amplitude, great extent. Wils. S. D. p. 838. VISTARA.
- விஸ்தாரக்காரன்; one who makes long speeches, a boaster.
- விஸ்தாரமாய்ப்பேசுகிறது; to speak at large.
- விஸ்தாரமானபட்டணம்; a town of great extent.
- விஸ்திரணம்; largeness, extensiveness, prolixity. Wils. S. D. p. 833. VISTIRNA.
- * விஸ்திரணம்; *v. supra.*
- * விஞ்சை, *and*

- * விஞ்சையர்; see under வித்தை.
- * விஞ்ஞானம்; see under கோசம்.
- விடக்கு; *sub. the same as* ஊன், flesh. *Sat.*
- * விடங்கம்; *sub.* 1. *the same as* அழகு, beauty; 2. *the same as* ஆண்மை, bravery, ability. Wils. S. D. p. 810. VIDANCA. 3. *the same as* கொடுகை, the inside of a bent arm; 4. *the same as* கவர்ப்புறத்தீண்டவுத்தரம், a beam, or rafter, extending outside the wall of a house; 5. *the same as* புறவுகடகுதலுக்கம்மெய்செய்த கூட்டின்வரிசை, dove-cots built upon a pillar. Wils. S. D. p. 810. VITANCA. 6. *the same as* முகடு, the top of a house; 7. *the same as* வீதம்பட்டியகொடி, a flag hoisted in a street. *Sat.*
- விடங்கர்; *sub. the same as* சிறுவழி, a narrow way. *Sat.*
- * விடஞ்சுகம்; *sub. the same as* சகோரப்புள், a bird probably the red partridge. *Sat.*
- * விடதரம்; *sub.* 1. *the same as* பாம்பு, a snake; 2. *the same as* மேகம், a cloud.
விடதரன்; a name of Siva, as bearing poison in his throat. *Sat.*
- * விடதரன்; *v. supra.*
- * விடதாளம்; see under தாளம், கூ.
- விடத்தேர்; *sub. a shrub*: Mimosa cinerea.
எள்ளிலுருசிறியவிடையெனவிட; what leaf will be smaller than the sesame seed? *Ans:* விடத்தேரிட, the leaf of the mimosa cinerea.
- விடந்தை; *sub. the name of a town.* *Sat.*
- * விடபம்; *sub.* 1. *the same as* எருது, a bull, bullock; *From Sans. Vrishabha*; 2. *the same as* சிறுதர, a little shrub; 3. *the same as* மரக்கொம்பு, a branch of a tree. Wils. S. D. p. 810. VITAPA. 4. a vehicle, and banner, of Siva: சிவனார்தியுகொடியம். *Sat.*
- * விடபி; *sub. a tree*: மரப்பொது. Wils. S. D. p. 810. VITAPIN.
- விடப்பு; see under விடுகிறது.
- * விடம்; *sub.* 1. see விஷம்; 2. gallantry, a vicious amour, debauchery: விடமார்த்தம்; 3. *the same as* மலை, a mountain.
விடன்; *the same as* தார்த்தன், a gallant, a whore-monger. Wils. S. D. p. 809. VITA.
- விடர்; *pl.*
- விடம்பு; see under விடுகிறது.
- * விடயம்; see விஷயம்.
- * விடருகம்; *sub. the same as* பூனை, a cat. *Sat.*

விடர்; *sub.* 1. *the same as* கமர், a fissure; 2. *the same as* காடு, a forest; 3. *the same as* தூர்த்தர், rogues, gamblers, vicious paramours. *From Sans. VITA.* 4. *the same as* மலைப்பின்பு, a cleft of a mountain. *Sat.*

விடலை; *sub.* 1. *the same as* ஆணமகன், a male-child; 2. *the same as* திண்ணியன், a valiant man; 3. *the same as* பாலநிலதலைவன், the chief of a barren district. *Sat.*

விடல்; *sub.* 1. *the same as* குற்றம், a fault; 2. *see under* விடுகிறது. *Sat.*

விடவீடுகிறது, to tremble for fear, cold, &c.

விடவீடுதல்; an indicating a tremor, நடுக்கக்குறிப்பு.

விடவீடுதல்; *v. supra.*

விடவு; *see under* விடுகிறது.

விடன்; *see* விடம்.

விடாமழை; *see under* விடுகிறது.

விடாயாற்றி; *v. infra.*

விடாய்; *sub.* weariness, faintness, lassitude.

விடாயாற்றி; 1. repose after fatigue;

விடாயாற்றியுச்சுவம்; a ceremony within a fane, after great festival processions; a sort of repose.

விடாயாற்றிவருதது; a scanty meal after a festival day.

2. *the same as* விடுமுறை, a holiday.

விடாய்க்காலம்; a very hot time.

விடாய்தீர்ந்தது; the weariness is over.

விடாய்க்கிறதது; *v. n. Pr.* ய்த்தேன், *Fut.* ய்ப்பேன், *Imp.* ய், *Inf.* ய்க்க; to grow faint, and weary.

விடாய்த்தழிமி; a weary land: Isai. xxxii. 2.

விடாய்த்துவருகிறது; to come weary, and faint.

விடாய்த்துவருகிறது; to fall down from weariness.

விடாய்ப்பு; *the same as* விடாய்.

விடாய்க்கிறது, *and*

விடாய்ப்பு; *v. supra.*

விடானம்; *sub.* *the same as* விவங்குகொம்பு, a horn of animals. *Sat.*

விடி; *sub.* 1. *the same as* திரைசீலை, a curtain; 2. *the Imperative of the following verb.*

விடிகிறது; *v. n. Pr.* டிதது, *Fut.* டியும், *Imp.* டி, *Inf.* டிய; to break, to dawn; to be divided, as the night from the day: *sometimes*, to fill, or satisfy.

விடிதல்; day-breaking, the rising of the sun, &c.

விடிதலுபோய்றது; it is the morning twilight.

விடிதலுவருகிறது; it is the dawning.

விடியல்,

விடியற்காலம், விடிகிறநேரம், *and*

விடியறறம்; morning, break of day.

விடியறறத்திலே, விடிகிறநேரத்திலே; early in the morning.

விடியாப்பாணை; *lit.* a vessel which cannot be filled: *met.* one who cannot be satisfied.

அவன்விடியாப்பாணை; he can never be satisfied.

அவனுக்கெனவந்தாலுமவிடியாது; whatever he may obtain, it will not be enough.

எனதரித்திரமெப்போதுவிடியும்; when shall my poverty be ended?

விடியாமுன்னே, *and*

விடியுங்காடடில, *or* காடடிலும்; before day break.

விடிதல்,

விடியல்,

விடியற்காலம்,

விடியற்றாம்; *v. ante.*

விடியாப்பாணை; *v. supra.*

விடுகதை; *v. infra.*

விடுகிறது; *v. a. Pr.* ட்டேன், *Fut.* ட்டேன், *Imp.* டி,

Inf. ட; to relinquish, to leave, to quit, to abandon, to split.

அவன்வராவிட்டால்; if he do not come.

இல்லாவிட்டால்; if not.

ஒருவனமேலேவருத்தத்தவரவிடுகிறது; to bring trouble upon any one.

போய்விட்டான்; he is gone.

வழிவிடுகிறது, *or*

வழிவிட்டனுபுகிறது; to accompany one a little way, and take leave.

விடப்பு, *and*

விடமடி; *the same as* கமர், a fissure. *Sat.*

விடல்; *the same as* விடுதல்.

விடவு; *the same as* விடப்பு.

விடாமழை; an incessant rain.

விடுகதை; a riddle.

விடுகதையைவிடுகிறது; to solve a riddle.

விடுகால் ஒருது; a spare bullock.

விடுகிறது; *v. a. Pr.* ட்டேன், *Fut.* ட்டேன், *Imp.* டி, *Inf.* ட்க்க; 1. to send; 2. to animate; 3. to continue; 4. to conduct; 5. to separate.

விடுதல்; 1. a sending, அனுப்பல்; 2. an animating,

உயிர்த்தல்; 3. a continuing, தங்கல்; 4. a conducting, நடத்தல்; 5. a separating. *Sat.*

விடுதலை; liberty, release.

விடுதலையாகுகிறது; to set at liberty, to deliver.

விடுதல்; 1. *the same as* எறிதல், a casting, or throwing;

2. *the same as* நீக்கல், a removing. *Sat.* 3. *the same as* செலுத்துதல், a sending away; 4. a setting

at liberty.

விடுதி; 1. a lodging, a harbour, a shelter, a separate apartment, or lodge, a department, or separate allotment.

விடுதிகொடுக்கிறது, or விடுகிறது; to give one a lodging.

விடுதிவீடு; a spare room, a guest-chamber.

2. a sounding line;

விடுதிவிடுகிறது; to sound: Acts. xxvii. 28.

விடுதிகருதிரை; a spare horse.

விடுதியாயிருக்கிறது; to be single, to be alone.

இரண்டுசோடலவவிடுதி; two things not agreeing together, as two different shoes, &c.

விடுநதலைப்பு; the same as முன்குடை, the end of a cloth.

விடுவாய்செய்தல்; a cutting off, அறுத்தல். Sat.

விடுவீக்கிறது; Pr. வித்தேன், Fut. விப்பேன், Imp. வி, Inf. விக்க; 1. to cause one to be delivered; 2. to explain, to interpret.

விடுவீதலை; a causing to deliver, &c.

விடுவீதலைகொள்கிறது; to cause one to be released, or set at liberty.

விடை; 1. the same as எதிர்மொழி, an answer: மாறுத்தரவு; 2. leave, dismissal, விடுதல். Sat.

விடைகொடுக்கிறது; 1. to give leave to go; 2. to give an answer.

விடைபெற்றான்; he has obtained leave to go.

விடைவாங்குகிறது; to take leave to go.

விட்டடி; the line just read.

விட்டடியுந் தொட்டடியும்வனுக்குத் தெரியாது; he recollects neither the line just read, nor that which follows.

விட்டவர்; the same as பகைவர், enemies. Sat.

விட்டிசை; the sound of two short vowels, diæresis.

விட்டுப்போகிறது; to grow loose, to leave.

இவ்விடத்தைவிட்டுப்போனான்; he has left this place.

விட்டுவிடுகிறது; v. a. to set at liberty, to release out of prison, to abandon, to give up: கைவிடுகிறது.

விட்டுவைக்கிறது; to let alone.

அதைவிட்டுவைத்தான்; he left it as it was.

விட்டேறணம்; the same as வேல், a javelin. Sat.

விட்டேற; the same.

விடுக்கிறது,

விடுதலை,

விடுதல், and

விடுதி; see under விடுகிறது.

விடுத்தம்; sub. the same as விசை, change, turn: as

நாலுவிடுத்தம்; four times. Besch.

விடுத்தல்,

விடுத்தலைப்பு,

விடுவாய்செய்தல், and

விடுவீக்கிறது; see under விடுகிறது.

விடுதலை; sub. a repetition of a natural sound: அநகரணவோசை. Sat.

விடை; 1. see under விடுகிறது, and விடைகிறது; 2. the same as இடப்பவிராசி, Taurus in the Zodiac; 3. the same as எருது, a bull. Sat.

விடையோன்; one having a bull an epithet of Siva. Sat.

விடைகிறது; v. n. Pr. விடைதேன், Fut. விடையேன், Imp. விடை, Inf. விடைய;

1. to be angry: கோபிக்கிறது;

விடைதல்; a being angry, or wrath.

2. to become disjointed, to split, to become cleft.

விடைக்கிறது; v. a. Pr. விடைதேன், Fut. விடையேன், Imp. விடை, Inf. விடைக்க; to disclose a secret, to blab.

விடைத்தல்; a manifesting anger, or great anger;

2. a disclosing secrets.

விடைப்பு; calumny.

விடைப்பாப்ச்சொலுகிறது; to calumniate, to asperse.

விடைக்கிறது; v. supra.

விடைக்கோழி; sub. a pullet, கோழிவிடை.

விடைதல்,

விடைத்தல், and

விடைப்பு; see under விடைகிறது.

விடையோன்; see under விடை.

விட்டகம்பம்; sub. 1. see யோகம், 27. 2. a diameter.

விட்டக்கோல்; see under விட்டம்.

விட்டடி; see under விடுகிறது.

விட்டம்; 1. a cross beam; 2. a thing put across the way.

விட்டம்போடுகிறது; to put a cross-beam.

விட்டத்திலேவைக்கிறது; 1. to put any thing across the way; 2. to put any thing over a cross-beam.

விட்டக்கோல்; a diameter.

விட்டரம்; sub. 1. the same as கொளகலம், a vessel a receptacle; 2. the same as தவத்தொர்பீடம், Sat.

a seat of yogis, or ascetics, formed of a small bundle of Cusa grass. Wils. S. D. p. 836. VISHTARA.

விட்டவர்; see under விடுகிறது.

விட்டிக்கிறது; see விட்டிக்கிறது.

விட்டிசை; see under விடுகிறது.

விட்டில்; sub. 1. the same as பிராயமரம், a tree.

Trophis; 2. a kind of small butterfly: விட்டிம்பறவை, a small grass-hopper. *Sat.*

* விட்டுணு; *see* விஷ்ணு.

விட்டேறாணம், *and*
விட்டேறு; *see under* விடுகிறது.

* விட்டை; *see* விஷ்டை.

விணிகை; *sub. the same as* கச்சு, a tape, a band. *Sat.*

விண்; *sub. 1. the same as* ஆகாயம், the ethereal region; விணு; 2. *the same as* இளமை, tender age, or state; 3. *the same as* மேகம், a cloud. *Sat.*

விண்டலம்; the visible heaven: ஆகாயம்.

விண்ணவன்; 1. *the same as* அருகன், *Arhat*; 2. *the same as* தேவன், a celestial being. *Sat.*

விண்ணு; *see* விண்.

விண்ணுலகம்; the world of the celestials: தேவலோகம். *Sat.*

விண்ணேறு; *the same as* இடி, a thunder-bolt. *Sat.*

விண்ணோர்; celestials.

விண்மணி; *the same as* சூரியன், the sun. *Sat.*

விண்முழுதாளி; *an epithet of* Indra.

விண்வீழ்கொளளி; a shooting star, a meteor: *see* உழ்கை.

விண்ட; *see under* விள்ளுகிறது.

விண்டலம்; *see under* விண்.

விண்டல்; *sub. the* Bambu, மூங்கில்.

விண்டு; *sub. wind, காற்றை; 2. Vishnu, திருமால், or* விஷ்ணு; 3. a mountain, மலை; 4. the Bambu, மூங்கில்; 5. a cloud, மேகம். *Sat.* 6. *verb. part. of* விளருகிறது; 7. a plant: தக்கா, or Cassia Tora; 8. another plant: விஷ்ணுகிராந்தி.

விண்டுநதி; *the same as* ஆகாயக்கை, the celestial Ganges.

விண்டுபதம்; *the same as* ஆகாயம், the atmosphere, or the ethereal region. *Sat.*

விண்ணப்பம்; a humble address, or petition.

விண்ணப்பஞ்செய்திறது, *or* பண்ணுகிறது; to supplicate, to petition.

விண்ணவன்,
விண்ணு,
விண்ணுலகம்,
விண்ணேறு,
விண்ணோர்,
விண்மணி,
விண்முழுதாளி, *and*
விண்வீழ்கொள்ளி; *see under* விண்.

விதக்கிறது; *v. a. Pr. நதேன், Fut. பபேன், Imp. ந, Inf. க்க;* 1. to indicate, or imply, something over and above; 2. to particularize, to distinguish.

விதத்தல்; an indicating something over.

விதப்பம், *and*
விதப்பு; *the same as* மிருதி, abundance, something over. *Sat.*

* விதண்டை; *sub. 1. refutation. Wils. S. D. p. 811. VITANDA. 2. hostility.*

விதண்டைக்காரன்; an adversary.

விதண்டைக்குச்சொல்லுகிறது; to speak invidiously.

* விதண்டைக்காரன்; *v. supra.*

விதத்தல், *and*
விதப்பம்; *see under* விதக்கிறது.

விதப்பு; *sub. 1. the same as* சீக்கிரம், haste; 2. cornice work; any projections of a wall. *Sat.* 3. *see under* விதக்கிறது.

* விதம்; *sub. 1. form, rule; 2. manner, kind, sort; 3. way, method. Wils. S. D. p. 815. VID'HA.*

விதவிதப்பாயிருக்கிறது; to be of various form, or sorts.

* விதரணம்; *sub. 1. a gift, a donation: ஈகை. Wils. S. D. p. 811. VITARANA. 2. capacity, knowledge, as சகலவிதவேலையிலுமவிதரணம்; skill in all manner of workmanship.*

விதரணன்; 1. a generous man: ஈகையாளன்; 2. an eloquent man.

விதரணை; eloquence.

* விதரணன், *and*

* விதரணை; *v. supra.*

* விதரீக்கம்; *sub. doubt; confused, or perverse, speech; discussion: மாறுபாடானசொல். Wils. S. D. p. 811. VITARCA.*

* விதரீப்பம்; *sub. a district, and city, said to be to the S. W. of Bengal; anciently the country of the father-in-law of Nala-rāja. Wils. S. D. p. 812. VIDARB'HA.*

விதரீப்பு; *sub. 1. fear, அச்சம்; 2. narrowness, நெருக்கம்; 3. war, a battle, போர்; 4. victory, வெற்றி. Sat.*

விதலை; *sub. the same as* நடுக்கம், tremor. *Sat.*

விதவிதப்பென்றிருக்கிறது, *or*
விதவிதவென்றிருக்கிறது; to be tepid, or luke-warm.

* விதவை; *sub. a widow: அமங்கலி. Wils. S. D. p. 815. VID'HAVA.*

விதறுகிறது; *v. n. Pr. நினைன், Fut. அவென், Imp. அ, Inf. ற;* to be overhasty: பதறுகிறது.

விதனப்படுகிறது, *and*

- விதனப்படுத்துகிறது; *v. infra.*
- * விதனம்; *sub.* pain, molestation disgust, sorrow: விசனம். விதனப்படுகிறது; to feel sorrow, and contrition. விதனப்படுவதாலாவதுண்டோ; will the matter be altered, or accomplished, by grief. விதனப்படுத்துகிறது; to make weary: Isai. xliii. 22. to distress another, to make sorrowful.
- * விதாதா; *sub.* 1. a name of Brahma. Wils. S. D. p. 815. VID'HATRI. 2. a name of Arhat. Sat.
- * விதாரணம், *sub.* a rent, a break, a split, a cleft. Wils. S. D. p. 813. VIDARANA.
- * விதானம்; *sub.* 1. an expedient, means, உபாயம்; 2. a crowd: கூட்டம்; 3. a cloth spread beneath a roof, மேற்கடமீ: a canopy, அசுமானகிரி. Wils. S. D. p. 811. VITANA. 4. way, manner, விதம். Sat. விதானிக்கிறது; to spread cloths for ornament's sake, as in churches, &c. to canopy. விதானிக்கிறது; *v. supra.*
- * விதி; *sub.* 1. knowledge, அறிவு; 2. usage, rule, ஊழ்; 3. an act, an action, செய்தொழில்; 4. felicity, happiness, prosperity, செவ்வம்; 5. determination, fate, destiny, விதிவசம், or விதிசொல்; 6. Brahma, பிரமன்; 7. truth, மெய்; 8. a text, sentence of the law, வேதாகமவிதி. Sat. comp. Wils. S. D. p. VIDHI. 9. the Imperative of the following verb. விதிக்கிறது; *Pr.* திததேன், *Fut.* திபபேன், *Imp.* தி, *Inf.* திக்க; 1. to write; 2. to command, to order, 3. to do; 4. to destine, or doom. மரணஆக்கினைவிதிக்கிறது; to condemn to death: with the *Dat.* வநதவிதிவநதது; it happened so by fate: விதிவிதியாய்வநதது. விதித்தல்; 1. a creating, உண்டாக்கல்; 2. a doing, செய்தல்; 3. a saying, சொல்லல்; 4. a commanding, கம்பித்தல். Sat. விதித்தோன்; the same as கடவுள், God, the creator. நீதிநெறி. விதியர்; 1. writers, accountants, கணக்கர்; 2. military men, தந்திரிகள்; 3. king's ministers, மந்திரிகள். Sat. விதிவசம்; fate, or destiny. விதிக்கிறது; see under விதி.
- * விதிக்கு; *sub.* the same as கோணத்திசை, an angle, or corner-region: மூலத்திசை. Sat.
- * விதிதம்; *sub.* any thing known, or understood, தெரியப்பட்டது. Wils. S. D. p. 813. VIDITA. விதித்தல், and

- விதித்தோன்; see under விதிக்கிறது.
- விதிப்பாளர்; *sub.* the same as மகள், a daughter.
- * விதியர்; see under விதி.
- விதியுளி; *sub.* 1. a burnt-offering of the Hindus, ஓமம்; 2. a messenger, தூதன்; 3. matrimony, விவாகம். Sat.
- * விதியை; *sub.* the second phasis of the moon, திரண்டாந்திதி: see under திதி. Sat.
- விதிர்க்கிறது; *v. n. Pr.* திர்ததேன், *Fut.* திர்ப்பேன், *Imp.* திர, *Inf.* திரக்க; 1. to tremble, to tremble for fear; 2. *v. a.* to flourish a sword. விதிர்ந்தல்; the same as நடுங்கல், a trembling. விதிர்ப்பு; 1. the same as அச்சம், fear; 2. the same as நடுக்கம், tremor. Sat.
- * விதிவசம்; see under விதி.
- * விது; *sub.* 1. the moon: சந்திரன்; 2. a name of Vishnu விஷ்ணு. Wils. S. D. p. 816. VID'HU. விதுக்கிறது; *v. n. Pr.* துகுகினைன், *Fut.* துகுவேன், *Imp.* துகரு, *Inf.* துகுக; 1. to use obscene, or improper, language: வாய்க்குவழுங்காததைச்சொல்லுகிறது; 2. to be sensually inclined: விதுகருவிதுககென்றிருக்கிறது; 3. to be in haste. விதுப்பு; 1. desire, lust, ஆசை; 2. haste, சீக்கிரம்.
- * விதுவி, or
- * விதுடி; *sub. mas. and fem.* a learned person.
- * விதுதமுகம்; *sub.* a reluctant motion of the head, indicating loathing of food, jewels, &c. உணவணிமுதவிய வேண்டாததற்ககைசகருநதலை: comp. முகம். விதுப்பு; see under விதுக்கிறது. விதும்பல்; see under the following verb. விதும்புகிறது; *v. n. Pr.* பினைன், *Fut.* புவேன், *Imp.* பு, *Inf.* ப; to desire. விதுமபல்; the same as ஆசைப்படல், a desiring, a longing.
- * விதுரன்; *sub.* 1. a learned, or clever, man: அறிஞன்; 2. the younger brother of Dhritarashtra, and counselor of Duryodhana. Wils. S. D. p. 813. VIDURA. 3. the same as திணணியன், a valiant man; 4. a widower, வாழ்க்கைததுணையழந்தோன். Sat.
- * விதேகம், and
- * விதேகை; *sub.* a district in the province of Behar; the ancient Mit'hila, or modern Tirhut. Wils. S. D. p. 813. VIDEHA. see மிதிவநகரம்.
- * விதேயன்; *sub.* one who is compliant, obedient, governable. Wils. S. D. p. 816. VID'HEYA. சொற்படிக்கே டபோன். Sat.

விதை; *sub.* 1. *the same as* பெருமை, greatness; 2. *the same as* விதது, seed of plants; 3. *the Imperative of the following verb.*

விதைக்கிறது; *v. a. Pr.* கைததேநன், *Fut.* கைதபேன், *Imp.* கை, *Inf.* கைக்க; to sow seed.

விதைத்தல்; a sowing: விததுதல். *Sat.*

விதைப்புணம்; *the same as* புதுகொலை, a spot of ground newly cultivated: இதை. *Sat.*

விதைக்கிறது,

விதைத்தல், *and*

விதைப்புணம்; *v. supra.*

* வித்தகம்; *sub.* *the same as* ஞானம், knowledge.

விதகன்; *the same as* வயிரவன், *B'hairava*, a form of *Siva*.

விதகர்; *pl.* 1. *the same as* கமமாளர், artificers; 2. *the same as* தூநர், messengers. *Sat.*

* வித்தகர், *and*

* வித்தகன்; *v. supra.*

* வித்தம்; *sub.* 1. *the same as* ஞானம், knowledge; 2. *the same as* பொன், gold. *Sat. from Sans. VITTA.* Wils. S. D p. 812.

* வித்தாரகவி; *v. infra.*

* வித்தாரம்; *sub.* 1. *the same as* அகலம், width, wide-ness: விஸ்தாரம்: *comp.* சிப்பதல், 32. 2. *the same as* விதநாரகவி, a kind of poem, or verse: *see under* கவி.

* வித்தியர், *and*

* வித்தியா; *see under* வித்தை.

* வித்தியாசக்காரன்; *v. infra.*

* வித்தியாசம்; *sub.* difference, contrariety. Wils. S. D. p. 852. *VYATYASA.*

நித்தியாநித்தியவித்தியாசம்; the difference between temporal, and eternal, things: *see under* நித்தியம்.

வித்தியாசக்காரன்; one who makes an invidious distinction, or difference.

* வித்தியாதத்துவம்,

* வித்தியாதாரர்,

* வித்தியாதானம்,

* வித்தியாபாரகன்,

* வித்தியாப்பியாசம்,

* வித்தியார்த்தி,

* வித்தியாலட்சுமி, *and*

* வித்தியாலந்தன்; *see under* வித்தை.

வித்து; *sub.* 1. *the same as* விதை, seed of plants; 2. semen virile; 3. race, posterity, lineage; 4. *the Imperative of the following verb.*

விததுகிறது; *v. a. Pr.* ததினென், *Fut.* ததுவேன், *Imp.* தது, *Inf.* த்த; to sow: விதைக்கிறது, விததுதெனிகிறது. *Sat.*

விததுதல்; *the same as* விதைத்தல், sowing.

விததுபிரியமோ; is the grain scarce?

வித்துகிறது, *and*

வித்துதல்; *v. supra.*

* வித்துரு; *sub.* lightning: மினனல். Wils. S. D. p. 814.

VIDYUT.

* வித்துருமம்; *sub.* *the same as* பவளம், coral. Wils. S. D. p. 814. *VIDRIMA.*

* வித்துவான்; *see under* வித்தை.

* வித்துவேடணம், *or*

* வித்துவேடணை; *sub.* enmity: *comp.* அஷ்டகருமம், *under* அஷ்டம், *and* கலைஞானம், *under* கலை.

* வித்துவேடம்; *sub.* *the same as* விரோதம், enmity, hatred. Wils. S. D. p. 815. *VIDVESH.*

* வித்தை; 1. knowledge, science: சல்வி; 2. learning, whether sacred, or profane. Wils. S. D. p. 814. *VIDYA.* 3. magic, juggle: *comp. under* கண், *and* காருடம்.

விசைச, *or*

விஞ்சை; 1. *the same as* கல்வி, knowledge; 2. magic.

விஞ்சையர்; *the same as* வித்தியாதாரர், *q. v. infra.*

வித்தியர்; *the same as* கமமாளர், artificers.

வித்தியாதத்துவம்; a class of knowledge.

According to the *Saivas*, it includes: 1. காலம், time;

2. நியதி, usage: செய்கடன்; 3. கலை, art; 4. வி

ததை, science; 5. இராகம், music; 6. புருடன்,

soul: ஆன்மா; 7. மரையை, matter: பிரகிருதி.

வித்தியாதாரர்; demigods of a certain class. Wils. S. D.

p. 814. *VIDYADHARA. comp.* அஷ்டாதசகணம், *under* அஷ்டம்.

வித்தியாதானம்; charitable instruction of the ignorant.

வித்தியாபாரகன்; one who has studied arts and sciences.

வித்தியாப்பியாசம்; practice in sciences, experimental science: (*from* அபியாசம்.) *Besch.*

வித்தியார்த்தி; *the same as* கம்போன். a student.

வித்தியாலட்சுமி; *see* அஷ்டலட்சுமி, *under* அஷ்டம்.

வித்தியாலந்தன்; a learned man.

வித்துவான்; 1. a sage, a theologian; 2. one intelligent, or learned. Wils. S. D. p. 814. *VIDVAS.* 3. a learned man, and poet, *ordinary Tamil usage.*

விதைகள், யசு; fourteen branches of sacred knowledge:

1. the four Vedas; 2. the six Vedangas: see under அங்கம்; 3. மீமாஞ்சை, the Mimamsa system;
4. தருக்கம், logic; 5. புராணம், legendary history;
6. தருமசூலாகியவுபாக்கம், the Smritis, or codes of law.

விதைகற்பிக்கிறது; to teach an art, or profession.

விதைகற்றுக்கொள்கிறது; to learn an art, or profession.

விதைக்கவி; an artificially constructed poem.

விதைக்காரன்; a juggler.

விதையாடுகிறது; to juggle.

விதைவிரும்பு; be desirous to learn sciences. *Avv.*

விநோதவித்தை: see under விநோதம்.

* வித்தைக்கவி,

* வித்தைக்காரன், and

விதையாடுகிறது; v. *supra.*

* விந்தை; *sub.* 1. the mother of *Garuda*. Wils. S. D. p. 816. VINATA. 2. a city so called: see கோலம்.

* விநயம்; *sub.* modest, or unassuming, behaviour; reverence, decorum. Wils. S. D. p. 816. VINAYA.

அநதியந்தவிநயம்; extreme reverence, or veneration.

* விநாசம்; *sub.* 1. destruction, annihilation: நாசம். Wils. S. D. p. 817. VINASA. 2. murder: கொலை. *Sat.* விநாசன்; a murderer, a destroyer, கொலைசெய்வோன்.

* விநாசன்; v. *supra.*

* விநாடி; *sub.* the same as காலவகுப்பு, a minute division of time, an instant. *Sat.*

* விநாயகன்; *sub.* 1. the same as அருகன், *Arhat*; 2. the same as புத்தன், *Buddha*. *Sat.* 3. the elder son of *Siva*, i.e. *Ganapati*. Wils. S. D. p. 817. VINAYACA.

* விந்தன்; *sub.* 1. one who has been chastised; தண்டிக்கப்பட்டவன்; 2. one who is humble, modest, reverent; விநயமுள்ளவன். Wils. S. D. p. 817. VINITA.

* விநோதம்; *sub.* 1. play, pastime, spending the day in playing: பொழுதுகழித்துவினாடல். Wils. S. D. p. 818. VINODA. 2. handsomeness, artificialness; pomp, splendour.

விநோதஞ்செய்கிறவன்; an artist, a person that makes curious things.

விநோதங்காட்டுகிறது; to shew tricks of legerdemain.

விநோதமபண்ணுகிறது; to make a great show, to do pompously.

விநோதவித்தை; magical art, enchantment: *comp.* கரு.

* விநோதவித்தை; v. *supra.*

* விந்தம்; *sub.* 1. a mountain: மலை, விந்தியம், a chain of mountains. Wils. S. D. p. 818. VIND'HYA. see அஷ்டதிசுருப்பர்வதம்; 2. the same as பதமம், or கோடாகோடி: see under என். *Sat.* 3. the same as தாமரை, or அரவிந்தம், the Lotus flower.

* விந்தர்; *sub.* shepherds, cow-herds, இடையர். *Sat.*

* விந்தியம்; see விந்தம், 1.

* விந்து; *sub.* 1. a point, or dot: ஒப்புள்ளி; 2. a drop of water: தீர்த்துவி. Wils. S. D. p. 818. VINDU. 3. the sperm, or seed, of men. *Sat.*

விந்துவிடுகிறது; semen emittere.

விந்துநிகழ்கிறது; to have conceived.

விந்துவழி; by birth.

* விந்தை; *sub.* 1. the same as ஆச்சரியம், admiration, astonishment: வேடிக்கை, spectacle, show, pomp; 2. a name of *Durga*: தூர்க்கை. *Sat.*

விந்தைகாட்டுகிறது; to show curious things.

விந்தைக்காரன்; an artist.

விந்தையடிக்கிறது; to do wonderful things.

விந்தையாயிருக்கிறது; to be elegant, beautiful, curious.

விந்தைவிந்தையாய்ப்பாடுகிறது; to sing melodiously.

விந்தைவிந்தைவருணமாயிருக்கிறது; to be adorned, or decorated, with various colours.

* விந்தைக்காரன்; v. *supra.*

விபகரிக்கிறது; v. *infra.*

* விபகாரம்; *sub.* *tadbh.* 1. a contest at law, suit, litigation: வழக்கு. Wils. S. D. p. 863. VYAVAHARA. 2. usage, custom, rules of law.

விபகரிக்கிறது; v. a. *Pr.* சிந்தை, *Fut.* சிப்பென், *Imp.* சி, *Inf.* சிக்க; to litigate, to carry on a law-suit.

* விபக்கன்; *sub.* an adversary, an enemy: பகைவன். Wils. S. D. p. 818. VIPACS'HA.

விபகாரக்கள்ளன்; v. *infra.*

* விபகாரம்; *sub.* incontinence, unchastity, fornication, adultery. Wils. S. D. p. 862. VYAB'HICHARA. following improper courses.

விபகாரகள்ளன்; an adulterer.

விபகாரத்திலடிபட்டிருக்கிறது; to be a slave to vice.

விபகாரமபண்ணுகிறது; to commit, or practice, adultery.

விபகாரன்; the same as விபகாரகள்ளன்.

விபகாரி; an adultress.

* விபகாரன், and

* விபகாரி; v. *supra.*

* விபஞ்சிகம்; *sub.* a lute: வீணை. Wils. S. D. p. 818. VIPANCHICA.

- * விபணி; *sub.* 1. a shop: கடை; 2. a market-street, கடைவீதி. Wils. S. D. p. 819. VIPANI: a place where things are sold.
- * விபதம்; *sub.* a bad road: செவழி. Wils. S. D. p. 819. VIPAT'HA.
- * விபத்தம்; *sub.* the same as பஞ்சம், scarcity, famine: விபத்துக்காலம். விபத்தமாப்ச்செவழிகிறது; to dissipate, or squander.
- * விபத்தன்; *sub.* one who is separated, or differs: வேறுபட்டோன். Wils. S. D. p. 821. VIB'HACTA.
- * விபத்தி; *sub.* 1. case, or inflexion, in declining nouns: வேறமை. Wils. S. D. p. 821. VIB'HACTI. 2. the same as குற்றம், a fault; 3. the same as துன்பம், affliction. *Sat.*
- * விபத்து; *sub.* affliction, துன்பம்: calamity, அபாயம், misfortune. Wils. S. D. p. 819. VIPAD.
- * விபரம்; *see* விவரம். விபரீதக்காரன்; *v. infra.*
- * விபரீதம்; *sub.* 1. that which is contrary, or adverse; perversity. Wils. S. D. p. 819. VIPARITA. 2. in usage, something in excess. விபரீதகாலம்; an adverse time, a bad time. விபரீதக்காரன்; a bad, a perverse, man. விபரீதபஞ்சம்; great famine: Genes. xli. 57. விபரீதமபண்ணுகிறது; to act perversely. விபரீதமிறந்தது; an adverse novelty has arisen.
- * விபலம்; *sub.* that which is vain, idle, fruitless: பயனின்மை. Wils. S. D. p. 821. VIF'HALA.
- * விபவம்; *sub.* happiness, flourishing state: செவ்வம். Wils. S. D. p. 821. VIBHAVA. விபவஸ்ர; the 2d year of the Hindu-cycle, corresponding with the A. D. 1868.
- * விபன்னன்; *sub.* an unfortunate man, one fallen into adversity, one suffering under a reverse: மெவிறதோன். Wils. S. D. p. 819. VIPANNA.
- * விபாகம்; *sub.* 1. the same as செவ்வம், felicity, prosperity; 2. the same as பகருவம், opportunity; 3. the same as வேறுபாடு, diversity, change. *Sat.* *Comp.* Wils. S. D. p. 819. VIPACA. bearing quite different meanings.
- * விபாகரன்; *sub.* 1. the sun: சூரியன், fire. Wils. S. D. p. 821. VIB'HACARA. 2. the god of fire: தீக்கடவுள். *Sat.*
- * விபாதம்; dawn, day-break, rising of the sun: உதயகாலம். Wils. S. D. p. 821. VIB'HATA.
- * விபாவசன்; *sub.* 1. the sun; 2. fire. Wils. S. D. p. 821. VIB'HAVASU.

- * விபாவரி; *sub.* night. Wils. S. D. p. 821. VIB'HAVARI.
- * விபாவண; *sub.* 1. discussion, examination. Wils. S. D. p. 821. VIB'HAVANA. 2. *see* அவன்காரம், 35.
- * விபினம்; *sub.* a forest, a wood: காடு. Wils. S. D. p. 819. VIPINA.
- * விபீஷணன்; *sub.* (properly one exciting fear) the name of a younger brother of Ravana. *Sat.*
- * விபீடணன்; the same.
- * விபீதகம்; *sub.* the same as தான்மரம், a tree: Terminalia Belerica. Wils. S. D. p. 822. VIB'HITACA.
- * விபு; *sub.* 1. a lord, a master. Wils. S. D. p. 822. VIB'HU. 2. an epithet of Deity, one omnipresent, and eternal.
- * விபுணன்; *sub.* one who excels. புண்ணியத்தலேவிபுணன்; one who excels in virtue. *Besch.*
- * விபுதர்; *sub.* 1. the same as அறிஞர், learned men; 2. the same as மிக்கமருஞர், sages, men of great wisdom; 3. the same as வாஞர், celestials. *Sat.* *Comp.* Wils. S. D. p. 821. VIBUD'HA.
- * விபுலம்; *sub.* 1. the same as அகலம், breadth; 2. the same as பூமி, the earth; 3. the same as பெருமை, greatness; 4. the same as விசிவு, extension, width. *Sat.* and Wils. S. D. p. 819. VIPULA.
- * விபுலை, *sub.* the same as பூமி, the earth. Wils. S. D. p. 819. VIPULA.
- * விபூடணம்; *sub.* ornament: ஆபரணம், decoration. Wils. S. D. p. 822. VIB'HUSHANA.
- * விபூதி; *sub.* 1. superhuman power, consisting of eight faculties; especially attributed to Siva; அணிமாருதவியன்: *comp.* அஷ்டமாசுத்தி, under அஷ்டம்; 2. the same as குற்றம், fault; 3. the same as கொடுமை, violence; 4. the same as செவ்வம், felicity, prosperity; 5. ashes of cow-dung, &c. திருஷ்ட, with which Siva is said to have smeared his body; and thence used in imitation of him by Saisa devotees. Wils. S. D. p. 822. VIB'HUTI. 6. the same as பெருமை, greatness. *Sat.* அவனநெற்றியிலேவிபூதியிட்டான்; he put sacred ashes on his forehead, i. e. he tricked, or deceived him: a phrase used by Vaishnavas: *see* under நாமம்.
- * விப்பிரமம்; *sub.* 1. female caprice, playfulness, wantonness. Wils. S. D. p. 822. VIB'HRAMA. 2. giddiness, confusion.
- * விப்பிரயோகம்; *sub.* separation, absence, separation of lovers. Wils. S. D. p. 820. VIPRAYOGA.
- * விப்பிரலம்பம்; *sub.* deception, separation of lovers, disunion. Wils. S. D. p. 820. VIPRALAMB'HA.

- * விப்பிரன்; *sub.* a Brahman. Wils. S. D. p. 820. VIPRA.
- * விப்பிலவம்; *sub.* irregular war; rapine, calamities of a country: *see under* நாடு. Wils. S. D. p. 820. VIPLAVA.
- * விப்புருதி; *sub.* an eating, or spreading, sore; a cancer, carcinoma: *ஒடுவெப்புருதி.*
கல்விப்புருதி; a hard sore like a stone, which cannot be mollified.
கர்ப்பவிப்புருதி; a disease in the womb causing sterility.
- * விமதன்; *sub.* an enemy, one adverse: பகைவன். Wils. S. D. p. 822. VIMATA.
- * விமரிசை; *sub.* prudence, counsel, discretion, investigation: விசாரணை.
- * விமர்த்தனம்; *sub.* grinding, or trituration, of perfumes. *Sat.* Wils. S. D. p. 822. VIMARDANA.
- * விமலம்; *sub.* 1. outward purity; also purity of mind, or heart. Wils. S. D. p. 823. VIMALA. 2. one of the 28 books of the votaries of Siva: *see under* சிவாமம், 28.
விமலன்; an epithet of Deity; applied especially to Arhat, and Siva.
விமலி; the same as சரக்கவதி, Sarasvati a consort of Brahma.
விமலை; 1. the same as இலகருமி, Lacshmi consort of விஷ்ணு; 2. the same as தர்க்கை, Durga; 3. the same as பார்வதி, Parvati, consort of Siva. *Sat.*
- * விமலன்,
* விமலி, and
* விமலை; *v. supra.*
- * விமானம்; *sub.* 1. a car, or chariot, of the gods; self-moving. Wils. S. D. p. 823. VIMANA. 2. a shrine in a fane; 3. the same as தேவலோகம், the world of the celestials. *Sat.* 4. Rohini the 4th of the 27 lunar mansions of the Hindus, உரோகிணிநாள்; 5. a house of seven stories, ஏழ்நிலைமேடை.
- * விமோசனம்; *sub.* 1. relinquishment, expiation. Wils. S. D. p. 823. VIMOSHANA; quitting, abandoning.
பாவகலைவிமோசனமபணுகிறது; to blot out sins, to absolve from sins: the phrase is made transitive by the verb பணுகிறது.
- * விம்சகம்; *sub.* twenty together; or, an aggregate of twenty, from விம்சதி, twenty. Wils. S. D. p. 803. VINSACA.
சடவிம்சகம்; the same as இருபத்தாறுகூடியிருக்கிறவைகள், from சடவிம்சதி, இருபத்தாறு, 26.
சதுர்விம்சகம்; the same as இருபத்தான்கூடியிருக்கிறவைகள், an aggregate of twenty-four சதுர்விம்சதி: இருபத்தான்கூறு, 24.

- சதுர்விம்சகத்தால்தேகம், or இருபத்தான்கூறுதத்துவங்கனோடுகூடியத்தால்தேகம்; the visible body which has 24 properties.
பஞ்சவிம்சகம்; the same as இருபத்தான்கூடியிருக்கிறவைகள், an aggregate of twenty-five, from பஞ்சவிம்சதி, இருபத்தான்கூறு, 25.
- * விம்பம்; *sub.* 1. a plant: Bryonia grandis L. கோவை, also its climbing stalk and fruit, கொடியுமபழமும்; 2. the disk of the sun, or moon: வட்டம்; 3. an image, or idol, a representation of any thing: பிரதிவிம்பம், which *see.* Wils. S. D. p. 823. VIMBA.
- * விம்பிகை; *sub.* the climbing stalk of the Bryonia: கோவைகொடி. Wils. S. D. p. 823. VIMBACA.
விம்மல்; *see under* விம்முகிறது.
விம்மிதம்; *sub.* 1. the same as அச்சம், fear; 2. the same as அதிசயம், admiration; 3. the same as உடல், the body. *Sat.*
விம்முகிறது; *v. n.* Pr. மிகேன், Fut. மூவேன், Imp. மு, Inf. ம;
1. to be hard, rigid, not flexible; விமயிப்போகிறது; to grow hard.
2. to be extended: விமயிவிருக்கிறது;
3. to be stout, to swell; விமயியினைம்; a breast full of milk.
விமயினு, or மலர்; an opening flower.
4. to cry: அழுக்கிறது, to weep, to sob in crying: விமயியழுக்கிறது;
5. to sound: ஒலிக்கிறது.
விம்மல்; 1. the same as அழுதல், a weeping; 2. the same as ஒலித்தல், a sounding. *Sat.* 3. a swelling, a being rigid, &c.
விம்மலாயிருக்கிறது; to be hard, to be not flexible.
- * விய; *sub.* the 20th year of the Hindu-cycle, or A. D. 1826 and 1886, வியஸூ.
வியக்கம்; *sub.* the same as பெருமை, greatness. *Sat.*
வியக்கிறது; *v. a.* Pr. யந்தேன், Fut. யப்பேன், Imp. ய, Inf. யக்க; 1. admire: அதிசயப்படுகிறது, to wonder; 2. to praise: துதிகிறது.
வியத்தல்; 1. the same as அதிசயப்படல், an admiring, a wondering; 2. the same as துதித்தல், a lauding, a praising; 3. the same as தன்ருமதித்தல், an esteeming. நீதிதேறி.
வியப்பிக்கிறது; *v. a.* Pr. யப்பித்தேன், Fut. யப்பிப்பேன், Imp. யப்பி, Inf. யப்பிக்க; to cause to admire, to captivate.
வியப்பித்தல்; a captivating: மதிப்பித்தல். நீதிதேறி.
வியப்பு; the same as அதிசயம், admiration.

- * **வியங்கம்**; *sub.* a natural fault, or spot, பிறவிமல, a mark. Wils. S. D. p. 861. VYANGA.
வியங்கோள்; *see under* வியம்.
- * **வியஞ்சகம்**; *sub.* the same as அபிதயம், external indication of passion, or feeling. Wils. S. D. p. 861. VYANJACA.
- * **வியஞ்சனம்**; *sub.* 1. a sign, a mark: அடைபாளம்; 2. a consonant: ஓமறமுதத; 3. condiment, any thing to give relish to food. Wils. S. D. p. 861. VYANJANA.
- * **வியநிரோகம்**; a negative: எதிர்மறை, imparity: difference. Wils. S. D. p. 862. VYATIRECA.
வியத்தல்; *see under* வியக்கிறது.
- * **வியத்திகை**; *sub.* the same as பெருமை, greatness. *Sat.*
- * **வியத்தியாசம்**; *sub.* 1. transposition, or the bringing from one place to another: குரிடத்ததுயிறிதோரிடத தறம். *Sat.* 2. inverted, or retrograde, order. Wils. S. D. p. 862. VYATYASA.
- * **வியத்தரம்**; *sub.* a devil, an imp, பிசாசம். *Sat.*
வியப்பிக்கிறது,
வியப்பித்தல், *and*
வியப்பு; *see under* வியக்கிறது.
வியம்; *sub.* 1. a body, உடல்; 2. a bird, பறவை; 3. greatness, பெருமை. *Sat.* 4. width, அகலம்: extension, all.
வியங்கோள், *or* வியங்கோள்முறம; the Optative mood of verbs, applicable to all genders, numbers, and persons, ஐம்பான்மூவிடததும்வருமேவல்.
கற்ககசடம; may you learn without defect.
வியர்க்கிறது; *v. n. Pr.* யர்ததேன், *Fut.* யர்ப்பேன், *Imp.* யர், *Inf.* யர்க்க; 1. to perspire; 2. to indicate anger.
வியர்த்தல்; 1. a sweating, a perspiring, வேர்த்தல்: *comp.* அஷ்டாதசருணம்; 2. the same as சினகருநிப்பு, an indication of anger. *Sat.*
வியர்ப்பு; 1. sweat, வியர்வை; 2. anger, கோபம்; 3. wrath, சினம். *Sat.*
வியர்வு, *or*
வியர்வை; sweat.
- * **வியர்த்தம்**; *sub.* useless, vain, unprofitable: பயனின்மை; (*from* அர்த்தம், utility *and* வி the privative.) Wils. S. D. p. 863. VYART'HA.
வியர்த்தமாய்ச்செவ்வழியாமை; economy, frugality.
வியர்த்தல்,
வியர்ப்பு,
வியர்வு, *and*

- வியர்வை; *see under* வியர்க்கிறது.
- வியலிகை, *and*
வியவிடம்; *v. infra.*
- வியல்; *sub.* 1. width, அகலம்; 2. forest, a wilderness, காடு; 3. greatness, பெருமை; 4. extension, விரிவு. *Sat.*
வியலிகை; greatness: பெருமை.
வியவிடம்; width: அகவிடம், the earth. *Sat.*
- வியவன்; *sub.* 1. the same as ஏவுவான், one who commands, (*from* வியம், *or* பெருமை;) 2. the same as தினணியன், a valiant man, (*from* வியம், *or* உடல்;) 3. the same as வழிசெவ்வோன், a traveller; a passenger. *Sat.*
- வியனாலகு; *v. infra.*
- வியன்; *sub.* 1. the same as பெருமை, greatness. *Sat.* 2. excess, abundance: அதிகம்.
வியனாலகு; the world of the celestials: தேவலோகம். *Sat.*
- * **வியாகரணம்**; *sub.* Grammar: இலக்கணம், *see* கலைஞானம், *under* கலை. Wils. S. D. p. 865 VYACARANA.
- * **வியாகாதம்**; *sub.* an obstacle, an impediment: இடைபு. Wils. S. D. p. 865. VYAG'HATA.
- * **வியாகுலம்**; *sub.* sorrow, perplexity, anxiety. Wils. S. D. p. 865. VYACULA.
- * **வியாக்கியாதா**; *v. infra.*
- * **வியாக்கியானம்**; *sub.* explanation, exposition, interpretation, gloss, comment: உரை. Wils. S. D. p. 865. VYAC'HYA. *figuratively*, contradiction, *e. g.* நான்சொன்னதுக்குவியாக்கியானஞ்சொல்லாதே; make no comment on what I said, *i. e.* contradict me not! *Besch.*
வியாக்கியாதா, *or*
வியாக்கியானகாரன்; an expositor, a commentator.
- * **வியாக்கிரம்**; *sub.* 1. a tiger; 2. in composition, as an affix, best, pre-eminent. Wils. S. D. p. 865. VYAG'HRA.
வியாக்கிராணம்; *see under* ஆசனம்.
- * **வியாக்கிராணம்**; *v. supra.*
- * **வியாசம்**; *sub.* 1. extension, diffusion: விரிவு. Wils. S. D. p. 868. VYASA. 2. the same as திபம், cause, pretence; 3. the same as பருததறிதல், discrimination. *Sat.*
வியாசன்; the sage Vyāsa, the compiler of the Vedas; and founder of the Vedānta system: *see* சிரஞ்சீவி, *under* சிரம், also சாததிரம், *and* துவைபாயனன்.
- * **வியாசன்**; *v. supra.*
- * **வியாச்சியக்காரன்**; *v. seq.*
- * **வியாச்சியம்**; *sub.* a quarrel, a dispute, a claim, a suit at law: வழக்கு. *Sat.*

- வியாசசியககாரன்; a quarreller, a disputant, a claimant.
 வியாசசியநதொடுகிறது; to prosecute.
 வியாசசியமிடுகிறது; to urge a claim.
- * வியாதம்; *sub.* change, alteration, வேறுபாடு. *Sat.*
- * வியாதன்; *sub.* 1. *the same as* வியாசமுனி, a sage, *Vyāsa*; துவைபாயணன்; 2. the name of a famous வேடன். *Sat.*
- * வியாதி; *sub.* sickness, disease: நோய். Wils. S. D. p. 866. VYAD'HI.
 யாதிரும்பினாலவியாதி; too much thought causes sickness.
 வியாதிககாரன், *or*
 வியாதில்தன்; a sick man.
 வியாதியாய்வடுகிறது; to fall sick.
- * வியாதிக்காரன், *or*
- * வியாதிஸ்தன்; *v. supra.*
- * வியாத்தம், *and* வியாப்தம்; *sub.* that which is joined with omnipresence: Wils. S. D. p. 866. VYAPTA.
 பervaded, occupied, or penetrated.
 வியாத்தி, *or*
 வியாப்தி; pervading-inherence; the inherent and essential presence of any one thing, or property, in another; as heat in fire, *or pantheistically* the deity in the universe. Wils. S. D. p. 867. VYAPTI.
 வியாபிக்கிறது; *v. n. Pr.* பிததேன், *Fut.* பிபபேன், *Imp.* பி, *Inf.* பிக்க; *and* வியாபித்திருக்கிறது; to be omnipresent, to be any where, or every where, present.
 வியாபித்தல்; the state of being present.
 ஏகவியாபி; one who is omnipresent.
 சருவவியாபி; the omnipresent God: *see* அமருணம்.
- * வியாத்தி; *v. supra.*
- * வியாபகம்; *sub.* generality, universality; that which comprehends all points without exception. Wils. S. D. p. 866. VYAPACA.
- * வியாபாதம்; *sub.* a deceitful mind; evil design; the wish, or project, to injure another person: வருசமணம். Wils. S. D. p. 866. VYAPADA.
- * வியாபாதனம்; *sub.* murder, slaughter. Wils. S. D. p. 866. VYAPADANA.
- * வியாபாரம்; *sub.* 1. business, occupation, trade, commerce. Wils. S. D. p. 866. VYAPARA.
 மனம்வியாபாரமாயிருக்கிறது; the mind is busied, or occupied.
 வியாபாரககாரன், *or*
 வியாபாசி; a merchant.
 2. *met.* that which appertains;

- லோகவியாபாரம்; worldly things. *Besch.*
 மோகவியாபாரம்; adjuncts of sensuality, lust, or lasciviousness.
- * வியாபாரக்காரன், *and*
- * வியாபாசி; *v. supra.*
 வியாபிக்கிறது, *and*
 வியாபித்தல்; *see under* வியாத்தம்.
- * வியாபுத்தி; *sub.* solicitude, distraction. *Besch.*
- * வியாப்தம், *and*
- * வியாப்தி; *see* வியாத்தம்.
- * வியாப்யம்; *sub.* what may be inferred to exist, வியா ததியையுடையது: an instrument, or agent, the cause of an inference, as by smoke, fire. Wils. S. D. p. 867. VYAPYA.
- * வியாமம்; *sub.* a fathom; a measure of 4 cubits; the distance between the extreme finger points across the breast: நான்குமுழவளவு. Wils. S. D. p. 867. VYAMA.
 வியாமம்; *sub.* 1. Jupiter the planet; Also its regent, preceptor to the gods: 2. Thursday: ஓநாள்.
 வியாமவட்டம்; 1. a cycle; the revolution of Jupiter round the sun in twelve years; 2. every Thursday.
- * வியானக்கிராதி; *sub.* a snake-catcher: பிடாரன். Wils. S. D. p. 867. VYALAGRAHIN.
- * வியாளம்; *sub.* 1. a vicious elephant; 2. a snake: பரம பு; 3. a tiger: புலி. Wils. S. D. p. 867. VYALA.
- * வியானன்; *sub.* one of the ten vital airs in the human body: *see* தசவாயு, *under* வாயு. Wils. S. D. p. 866. VYANA.
- * வியூகம்; *sub.* 1. a flock, a multitude. Wils. S. D. p. 868. VYUHA. 2. a herd, a number of beasts: விவா டின்கூட்டம். *Sat.*
- * வியோகம்; *sub.* 1. separation, பிரிவு; 2. release, வீடு.
- * வியோமம்; *sub.* the sky, the atmosphere: ஆகாயம். Wils. S. D. p. 869. VYOMAN.
- * விரகம்; *sub.* 1. separation, absence: பிரிவு. Wils. S. D. p. 824. VIRAHA. 2. lasciviousness: காமநோய், lust, sensuality; விரகநாபம், (*from* தாபம், heat,) *see* காதல். Wils. S. D. p. 824. VIRACTA.
 விரகமகொண்டவன்; one lewd, or lascivious.
 விரகவேதனை; the torment of lewd desire.
 விரகி; a lascivious person: *masc. and fem.* காமி.
- * விரகி; *v. supra.*
- விரகு; destruction, அழிவு; 2. knowledge, உணர்வு; விரகநிதவன், an adult; one who has attained to the age

of discretion; 3. *the same as* உபாயம், a means, an expedient. *Sat.*

விரட்டுகிறது; *see under* விரளுகிறது.

* **விரணம்**; *sub.* 1. a wound, an ulcer, a sore: புண். Wils. S. D. p. 869. VRANA. 2. a grass: விழல், *Andropogon muricatum.* *Sat.*

விரணமபோகடி; a plant healing wounds, or sores: *the same as* ஆடுதீனஞ்சுப்பாண, *Aristolochia.*

விரணகாசம்; a disease: *see under* காசம்.

விரண்டவன்; *see under* விரளுகிறது.

* **விரதத்துவம்**, and

* **விரதநியமம்**; *v. infra.*

* **விரதம்**; *sub.* 1. penance, any meritorious act of devotion, the voluntary, or vowed observance, or imposition of any austerity, or privation, தவம். Wils. S. D. p. 869. VRATA. 2. a vow, a solemn obligation, ஆணை. *Sat.*

இலட்சுமிவிரதம்; the worship, or service, of *Lacshmi.*

கொல்லாவிரதம்; an epithet of the Jainas.

சந்தியவிரதம்; veracity: *see under* சந்தியம்.

தேவவிரதன்; a name of *Bhishma.*

விரதங்காக்குந்தன் மையிலாதவன்; 1. one who does not continue, and complete, his vow; 2. one who has not the gift of continency.

விரதத்துவம்; a state of devotion, or of self-inflicted austerity.

விரதநியமம்; act of initiating: *see* தீட்சித்தல்.

* **விரதி**; *sub.* *the same as* தறயோன், one who renounces the world, a hermit. *Sat.*

* **விரத்தன்**; *sub.* one who has the gift of continency, one who is not married. *From* Sans. VIRACTI. Wils. S. D. p. 824.

* **விரத்தி**; *sub.* 1. *the same as* தறவு, the state of renouncing the world, and living as a hermit; 2. *the fem. of* விரத்தன்.

விரல், *pl.* விரல்கள்; *sub.* a finger, a toe.

ஆழிவிரல்; the ring-finger: பவித்திரவிரல்.

ஆள்க்காட்டிவிரல்; the fore-finger.

சுண்டிவிரல்; the little finger.

நடுவிரல், *or*

பாம்புவிரல்; the middle finger.

விரல்முழி; a knuckle.

விரல்கடை; a finger's breath, 12 of which make a சாண், or span, and 8 டெய், (*q. d.* barley-corns) are one விரல்கடை.

விரல்கற்றை; a whitlow.

விரல்முழி; *v. supra.*

விரவு; *see under* the following verb.

விரவுகிறது; *v. n. Pr.* வீசுதல், *Fut.* வுசுவன், *Imp.* வு, *Inf.* வு; to mingle together, to flow together, to unite *per se* கலக்கிறது.

விரவு; *the same as* கலப்பு, mixture, union. *Sat.*

விரவுதல்; *the same as* கலத்தல், a mingling.

* **விரளம்**; *sub.* removal: நீக்கம். Wils. S. D. p. 824. VIRALA, remote.

விரளுகிறது; *v. n. Pr.* ரண்டேன், *Fut.* ருவேன், *Imp.* ரு, *Inf.* ண; to be driven on, to be actuated by fear, to be driven away as a cow by seeing a fierce dog.

விரண்டவன்; one alarmed, or terrified.

விரட்டுகிறது; *v. a. Pr.* டடிசென், *Fut.* டடுவேன், *Imp.* டடு, *Inf.* டட; to drive, or chase away a dog, molesting people, &c. *comp.* மிரட்டுகிறது.

விரற்கடை, and

விரற்சுற்று; *see under* விரல்.

* **விராகன்**; *sub.* 1. one void of desire, or passion; one indifferent to pleasure, or pain. Wils. S. D. p. 824.

VIRAGA. 2. *the same as* அருகன், an *Arhat.* *Sat.*

* **விராட்டு**; *sub.* 1. *Virat*, or *Viraj*, according to some accounts the same as *Para-Brahm*, the primary cause, or an immediate progeny from *Brahm*; according to other accounts the same as *Parama-Purusha*, or *Vishnu*; who after being formed, offered up himself in sacrifice: *see Extracts from different Puranas on this mystical subject* in Kennedy's *Anc: and Hindu Mythology. Comp.* Wils. S. D. p. 825. VIRAJ. 2. the king of birds; the large kite, *Falco Pondich*: புள்ளரசு. *Sat.* 3. the whole of beings animate and inanimate, amounting to 8,400,000, considered to be contained within the mystic form of *Vishnu*; especially at the time of the *pralaya*, or destruction of visible beings, and things; somewhat like the types of *Aristotle.*

விராத்தக்காரன்; *v. infra.*

விராத்தம்; *sub.* the collection of tribute, or rent.

விராத்தகாரன்; a collector of tribute, or rent.

* **விராத்தியன்**; *sub.* 1. one whose father is of a low tribe, and his mother of a high one: பிரதிலோமத்தந்தைக்குமலோமத்தாய்க்கும்பிறந்தோன்; 2. *the same as* சாதிதருமம்விட்டவன், one who has relinquished the duty, or obligation, of his tribe.

* **விராமம்**; *sub.* *the same as* ஒற்றெழுத்து. *Sat.* a consonant not carrying with it a vowel-sound, as *க்.* *From* Sans. VIRAMA. Wils. S. D. p. 825.

விராய்; *sub.* 1. materials for a work: தனவாளம்;

2. firewood, fuel: விறகு.

விராவி; *sub. a shrub*: *Dodonaea viscosa*.

விரால்; (*properly வரால்*;) *sub. the name of a fresh water fish*: *Ophicephalus striatus*. *Port. Caboz*.

* விராவம்; *sub. sound, noise*: ஒலி. *Wils. S. D. p. 825*.

VIRAVA.

விராளி; *sub. the same as விரகம்*, separation. *Sat*.

விரானு; *sub. a parasitic plant*: காக்கணம்.

விரி; *sub. 1. a pannel, a packsaddle, a pannel for bullocks*: மாட்டுவிரி. *Sat*.

விரிகடடுகிறது; to lay a pannel on a bullock's back.

2. *the Imperative of விரிகிறது, and விரிகிறது*.

விரிகதிரீ; *see under the following verb*.

விரிகிறது; *v. n. Pr. நிந்தேன், Fut. நிவேன், Imp. நி, Inf. நிய*; and *விரிந்துபோகிறது, விரிந்திருக்கிறது*; 1. to open itself; 2. to extend itself, or to spread; 3. to split, to burst asunder as a ripe fruit.

விரிகதிரீ; a spreading ray of light.

விரிசல்; *sub. a crack, a split, a rent*.

அலைவிரிசல்; (a billow,) a curling wave.

சலங்கு விரிசலாகப்பட்டது; the boat was caught by the wave.

விரிசல்க்குளம்புள்ளிருகம்; a beast parting the hoof: *Deut. xiv. 6*.

விரிதல்; 1. *the same as அலர் தல்*, the opening of a flower; 2. *the same as ஒளிசெய்தல்*, a shining; 3. *the same as பரவல்*, a spreading; 4. *see விரிவு. Sat*.

விரிதூறு; thicket: புதர்.

விரியலர்; a full blown flower, மலர்ந்தபூ. *Sat*.

விரியல்; 1. a shining, ஒளிர் தல்; 2. a spreading, பரவல்; 3. an opening, a blossoming, மலர் தல்.

விரிவு; *the same as அகலம்*, width, extension. *Sat*.

விரிக்கிறது; *v. a. Pr. நிந்தேன், Fut. நிப்பேன், Imp. நி, Inf. நிக்க*; 1. to lay open; to spread; to extend a cloth, &c; to loose, and spread, the hair; *விரிந்துபார்த்திறது*; to lay open, and inspect, a thing.

2. to produce at length, a speech, or sermon; to speak freely: *விரிந்துகாக்கிறது*.

விரிந்துரை; *see அகலவுரை*.

விரித்தல்; 1. *the same as சொல்லல்*, a speaking copiously; 2. *the same as பரப்பல்*, a spreading, an extending; 3. *the same as பூசுதல்*, a smearing; 4. *the same as அவிழ்த்தல்*, loosening.

விரித்தல்; increase: *தொகுத்தல்*, cutting out of a letter in a word by poetical licence.

விரிக்கிறது, and

விரிசல்; *see under விரிகிறது*.

விரிசிகை; *sub. an ornamental string, containing 32 beads, or jewels, worn by women round their waist*: முப்பத்திருகோலைமணிபுளமாநரிடைமணி. *Sat*.

விரிச்சி; *sub. the same as நன்னித்தம்*, a good sign, or omen. *Sat*.

* விரிச்சிகம்; *see விருச்சிகம்*.

* விரிச்சிகன்; *sub. the same as சூரியன்*, the sun. *Sat*.

* விரிஞ்சணன்; *sub. an epithet of Brahma*. *Wils. S. D. p. 825. VIRINCHANA*.

* விரிஞ்சன், and

* விரிஞ்சி; *the same*.

விரிதல்,

விரிதூறு,

விரித்தல்,

விரித்துரை,

விரியலர், and

விரியல்; *see under விரிகிறது*.

விரியன்; *sub. a viper*: *சுதநி*, eight kinds of these dangerous snakes mentioned.

1. அழல், or எரிவிரியன், the burning viper: so called on account of the burning pain, that succeeds its bite, throughout the whole body;

2. இரத்த, or உதிரவிரியன், the blood viper, of a red colour, the bite of which causes vomiting of blood;

3. ஊதுவிரியன், the tumefacient viper, the bite of which causes a swelling of the whole body accompanied with anxiety and pain;

4. எட்டடிவிரியன்; a viper of eight feet, but more properly எட்டுவிரியன். a viper which has eight stripes around the body, and is very venomous. It is said that it brings on death after a person bitten has advanced about eight paces, and that this circumstance has given it the name;

5. கட்டுவிரியன், the ligament, or tying, viper; by its bite the joints of the body become stiff and immovable. It is black-and-white striped;

6. கழுதைவிரியன், a viper, so called on account its slow motion, not moving at the approach of a person; it grows to be large and is blackish. Its bite causes giddiness, but is not deadly.

7. புல்விரியன், the grass-adder: *see under புல்*.

8. பெருவிரியன், the great viper. Its poison is said to operate quicker than that of any other snake. It is said proverbially: *விதிமுடிந்தவனைவிரியனாகக்கொடும*,

when the determined hour of one's death is come, this snake will bite him. ROTTL.

கொளனிவாய்விரியன்; the same as அழல்விரியன்: see under கொளனி. comp. Number. xxi. 4.

செந்நலைவிரியன்; the red-headed viper, a dangerous kind.

விரியன் குட்டி; a young viper.

விரிவு; see under விரிகிறது.

* விரீகி; sub. rice corn of various kinds: தெல். Wils. S. D. p. 830. VRIHI.

* விருகம்; sub. 1. a wild dog: செந்தாய். Wils. S. D. p. 843. VRICA, a wolf. 2. some times for மிருகம், a beast. Besch.

விருகு; sub. a medicinal plant, having a bulbous root, Arum-macrorrhiza: மெருகு.

* விருகோதரன்; sub. 1. a name of Brahma. Wils. S. D. p. 844. VRICODARA. 2. the same as வீமன், Bhima. Sat.

* விருக்கம்; sub. taddh: for விருகூழம், a tree: மரம். Sat. வடவிருக்கம்; the Banian tree, Ficus Bengalensis: வடம.

* விருச்சிகம்; sub. 1. a scorpion: தேன்; 2. the sign Scorpio. Wils. S. D. p. 847. VRISCHICA.

* விருகூழம்; sub. a tree in general, great, or small. Wils. S. D. p. 844. VRICSHA.

* விருஷணம்; sub. the testicles. Wils. S. D. p. 848. VRISHANA.

* விருட்சம்; taddh: for விருகூழம், ut supra.

* விருட்சி; sub. that which is dreadful, what causes fear: }

* விருதர்; see under விருது. அரட்டி. }

* விருதா; sub. the same as பயனின்மை, useless, fruitless. Wils. S. D. p. 846. VRIT'HA.

விருதாகாரியம்; a fruitless thing, a thing to no purpose. விருதாவிலெப்பொலாபப்புடுகிறது; to suffer unjustly, without cause, or reason.

* விருது; sub. 1. a distinguishing sign, or banner of certain tribes; 2. a trophy; 3. a mark, which fencing masters, jugglers, &c. wear; 4. a branch of a family; stem, pedigree; 5. a vow, an obligation: சபதம், வையாக்கியம்.

விருதர்; the same as படைவீரர், warriors.

விருதுகட்டுகிறது; to tie, and wear, a distinguishing mark.

விருதுகாணம்; a trumpet, adorned with a token of dignity.

விருதுகொண்டிருக்கிறது; to be under a vow, or obligation: சபதத்திலிருக்கிறது.

விருதுகொடி; a distinguishing banner of tribes, kings, chieftains, &c. சத்தி, சருத்தி. Sat.

விருதுகாணம், and

விருதுக்கொடி; v. supra.

* விருத்தகங்கை; see under விருத்தம்.

* விருத்தச்சேதம், and

* விருத்தச்சேதனம்; v. infra.

* விருத்தம்; sub. 1. antiquity: பழமை;

2. old age: மூப்பு. Wils. S. D. p. 846. VRIDDHA.

3. a circle: வட்டம். Wils. S. D. p. 845. VRITTA.

விருத்தச்சேதம், and

விருத்தச்சேதனம்; circumcision: கணனத்தி.

4. the same as வேறுபடல், change, alteration; 5. see பாவினம், under இனம்; 6. Comp. சிப்பசால், 32.

விருத்தகங்கை; the same as கோதாவரி, a river, the Godavery.

விருத்தன்; 1. an old man; 2. see பொருத்தம்-டு, at the end of Part III.

விருத்தர்; pl. 1. the same as கிழவர், elders: மூப்பர்;

2. the same as மேலோர், great men, forefathers, sages. Sat.

விருத்தாசலம்; Vriddhāchalam, or vulgo, Verdachelum, a hill town, with a Saiva-fane; to the south of Madras.

விருத்தாபயம்; old age.

விருத்தை; the same as கிழவி, an old woman. Sat.

* விருத்தர்,

* விருத்தன், and

* விருத்தாசலம்; v. supra.

* விருத்தாந்தம்; sub. 1. tidings, intelligence, news: செய்தி, வந்தமானம். Wils. S. D. p. 845. VRITTANTA.

2. a fable, a story.

* விருத்தாபயம்; see under விருத்தம்.

* விருத்தி; sub. 1. prosperity, felicity, wealth, செல்வம்;

2. profit from work, or trade; interest: தொழிலொபயம்: see வட்டி; 3. increase, augmentation, growth: வளர்ச்சி. Wils. S. D. p. 846. VRIDDHI. 4. the same as அடிமை, slavery;

5. the same as ஒழுக்கம், manners, morals, usage; 6. the same as ஒருகா, a kind of explanation: see under உரை. Sat.

ஆயுசுவிருத்தி; extreme old age.

சாதிவிருத்தி; the manner, or customs, of tribes.

புத்திரவிருத்தி; the procreation of children.

* விருத்தை; see under விருத்தம்.

* விருந்தம்; sub. 1. a multitude, a company, an association, Wils. S. D. p. 842. VRINDA. 2. a number of beasts together, a herd, விலங்கின்கூட்டம். Sat.

விருந்தர்; see under விருந்து.

விருந்தனை; sub. the same as மனைவி, a lawful wife, and matron in a household. Sat.

விருந்தன்,
விருந்தாடி,
விருந்தாடுகிறது,
விருந்திடுகிறது, *and*
விருந்தினன்; *v. infra.*

விருந்து; *sub* 1. *the same as* புதுமை, novelty, a new thing. *Sat.* 2. a banquet, a feasting, an entertainment; 3. a guest.

எங்கனவீட்டிவிரண்டுவிருந்துவந்திருக்கிறது; two guests are come to our house.

எனவீட்டுக்கு வந்தவிருந்தை அசவீட்டிவே போவென் னப்போமோ; will it be civil to say to a guest who comes to my house, go to a neighbour's house?

விருந்தன், *pl.* விருந்தர்; 1. *the same as* புதியர், new comers; 2. guests: *அதிதியர். Sat.*

விருந்தாடுகிறது, *or* விருந்துண்டிறது; to feast.

விருந்தாடி; *the same as* விருந்தினன்.

விருந்திடுகிறது; *the same as* விருந்துகொடுக்கிறது.

விருந்தினன், *pl.* விருந்தினர்; *the same as* புதியோர், new comers, guests. *Sat.*

விருந்துகொடுக்கிறது; to give an entertainment.

விருந்துசொலுகிறது; to invite to a feast.

விருந்தோம்புகிறது; to banquet, or to exercise hospitality.

விருந்தோம்பல்; hospitality. *Tiruv.*

விருந்துண்கிறது,
விருந்தோம்பல், *and*
விருந்தோம்புகிறது; *v. supra.*

* விருபன்; *sub. the same as* வெள்ளைவி, a whitish rat. *Sat.*

விருப்பக்காரன்; *v. infra.*

விருப்பம், *and*

விருப்பு; *sub, the same as* ஆசை, desire, wish, liking.

விருப்பகாரன்; 1. an amiable, or pleasing, man; 2. one desiring any thing.

விருப்பமவைக்கிறது; to desire, to long for.

விருப்பின்மை; freedom from corrupt desire: *comp. அற ததுப்பு.*

விரும்பல்; *see under the following verb.*

விரும்புகிறது; *v. a. Pr.* பினைன், *Fut.* புவேன், *Imp.* பு, *Inf.* ப; to desire.

விரும்பல்; *verb. noun:* 1. a desiring, a longing for; 2. a thinking, or applying intensely. *Sat.*

விரும்பிக்கேட்கிறது; to hear with desire.

விரும்புதல்; *the same as* காழறல், longing.

வேம்பைவிரும்பக்கரும்பாம்; by desire the bitter becomes sweet.

விரும்புதல்; *v. ante.*

விருளை; *sub. the same as* கடிவாளப்பூன், an ornamental knob, or ring, of a bridle. *Sat.*

* விருபம்; *sub.* 1. diversity of form, deformity: *விராசு* பம். *Wils. S. D. p. 825. VIRUPA.* 2. *the same as* வேற்றுமை, diversity, change. *Sat.*

விருபாக்கன்; *sub. an epithet of* Siva, as having a third, and perpendicular eye, on his forehead. *Wils. S. D. p. 825. VIRUPACSHA.*

* விருபாக்கன்; *v. supra.*

* விருசனம்; (*erroneously* விருசனம்,) *sub.* purging, evacuation by stool. *Wils. S. D. p. 825. VIRECHANA.* விருசனத்துக்குகுகுகிறது; to take a purge.

விசை; *sub.* 1. *the same as* சாந்த, scented ointment;

2. *the same as* வாசனை, smell, odour, perfume. *Sat.*

3. *the Imperative of* விசைக்கிறது, *and* விசைகிறது;

4. seed of herbs, and plants.

விசை, கு; five kinds of perfume: 1. கோட்டம், a sweet smelling root: costus Arabicus; 2. தருகம், musk; 3. தசரம், fragrant ointment, for the hair; 4. அகில், a kind of sweet scented wood, Agallochum; 5. சந்தனம், sandal-wood. *Sat.*

விசைக்குவிடுகிறது, *or* விட்டிருக்கிறது; to let a plant grow for seed.

விசைப்பாடு; the sowing a field.

இந்தப்பயிர் பத்தகோட்டை விசைப்பாடுகிறது; ten கோட்டை are required to sow this field: *see under* கோட்டை.

விசைப்பாடாக்குகிறது; to sow seed.

விசைமுத்திரிகை; the caju-tree, or cushoo apple-tree *Anacardium Occidentale.*

விசையெடுக்கிறது; 1. to gather seeds of plants; 2. to geld, to castrate.

விசையொன்றுபோடசெடியொன்றுமுடியாது; one kind of seed will not produce another kind of plant. *Prov.* the child will be like its father.

விசையகைகள், *or* வித்துகள்; different kinds of seeds. விசையழி; propagation by seed.

விசைகிறது; *v. a. Pr.* காத்தேன், *Fut.* காப்பேன், *Imp.* கா, *Inf.* காக்க; to sow.

விசைவிசைகிறது; to sow corn.

விசைபோடுகிறது; to plant, or dibble, seeds.

விசைப்பு; the act of sowing.

5. semen virile: வித்து, also the testicles.

விசை தட்டுகிறது, *or*

விசையடிக்கிறது; to geld, or castrate, *bulls, rams, &c.* by compression.

வினாவாதம்; see அண்டவாதம், under அண்டம்.

வினாவகம்; swelling of the testicles.

வினாகிறது; *v. n. Pr.* காந்தேன், *Fut.* காவேன், *Imp.* கா, *Inf.* காய; 1. to make haste: தீவிரிகிறது; 2. to be eager, or importunate.

வினாதல்; *verb. noun.*: 1. a making haste; 2. a being warm, by great heat of sun-shine; 3. a being eager, or importunate. *Sat.*

வினாதவருகிறது; to apply for succour.

வினாதவினாததான்; he has sown rapidly.

வினாவு; swiftness.

வினாக்கிறது, and

வினாதட்டுகிறது; see under வினா.

வினாதல்; see under வினாகிறது.

வினாப்பாடு,

வினாப்பு,

வினாமுத்திரிகை,

வினாயடிக்கிறது,

வினாயெடுக்கிறது,

வினாவழி, and

வினாவாதம்; see under வினா.

வினாவு; see under வினாகிறது.

* வினாசனம்; *erroneously*: see வினாசனம்.

* வினாசனன்; *sub.* 1. the sun: சூரியன். *Wils. S. D.* p. 825. VIROCHANA. 2. the father of *Bali*, and son of *Prahlada*

* வினாதக்காரன்; *v. infra.*

* வினாதம்; *sub.* 1. hatred, enmity, animosity: பகை. *Wils. S. D.* p. 826. VIROD'HA. 2. diversity, contradiction, opposition: வேற்றுமை; 3. see அலங்காரம், 35.

திராசவினாதம்; sedition.

ஒருததனாகுவினாதமாக; against one.

வினாதகாரன்; an adversary, a foe.

வினாதமபனாகிறது; to oppose, to withstand, to create enmity.

வினாதமபேசுகிறது; to speak with envy.

வினாதார்த்தம்; 1. the contrary meaning: வினாதமானார்த்தம்; 2. intentional opposition.

வினாதி; 1. the same as சததரு, an enemy; 2. the Imperative of the following verb.

வினாதிக்கிறது; *v. a. Pr.* திததேன், *Fut.* திபபேன், *Imp.* தி, *Inf.* திக்க; to oppose, to withstand, to resist.

வினாதிததல்; a hating: பகைததல்.

* வினாதார்த்தம்; *v. ante.*

* வினாதி; *sub.* 1. see under வினாதம், and வினாதிக்கிறது; 2. the 23d year of the *Hindu-cycle*, corresponding with A. D. 1889.

* வினாதிக்குறு; *sub.* the 45th year of the *Hindu-cycle*, or A. D. 1851. *Wils. S. D.* p. 826. VIROD'HICRIT.

வினாதிக்கிறது, and

வினாதித்தல்; see under வினாதம்.

* விர்த்தாந்தம்; *sub.* circumstance, matter: வரலாறு.

* விர்த்தி; see விருத்தி.

விலகல்; see under the following verb.

விலகுகிறது; *v. n. Pr.* கினைன், *Fut.* குவேன். *Imp.* கு, *Inf.* க;

1. to recede, to turn, or go from any thing, to remove: தீங்குகிறது, thus

அஞ்ஞாயதனாகுவிவகுகிறது; to recede from iniquity.

தீயாராவிலகு; flee from, or avoid, evil men.

விலகப்பணுகிறது; to cause to recede, to straiten: *Job xii. 23.*

விலகியிருக்கிறது; to be separate, or apart.

விலகு, or விலகிப்போ; go away, retire, begone.

2. to scintillate, to twinkle: எழுகிறது, to emit rays.

விலககம்; 1. prohibition;

விலகமாணகாரியம்; a thing that is forbidden, and to be avoided.

2. separation;

மோசதனாகு விலகமாங்காசுகிறது; to save from danger.

3. seditious desertion of a place;

குடிசை விலகமாயிருக்கிறார்கள், or போயிருக்கிறார்கள்; the inhabitants have in a seditious manner left the town.

4. separation, as of a menstruous woman: விலகமாயிருக்கிறார்.

விலகல், or

விலகுதல்: 1. the same as எழிதல், a scintillating;

2. the same as தீங்கல், a removing, a separating.

பொலவாபபை விலகுதல் மூடருக்கருவருப்பாயிருக்கும்; *Pro. xiii. 19.* It is abomination to fools to depart from evil.

விலக்குகிறது; *v. a. Pr.* ககினைன், *Fut.* கருவேன், *Imp.* கரு, *Inf.* க்க;

1. to prohibit, or forbid;

நான விலககினைதின்மேலே செய்வானேன்; why didst thou do it, after I had forbidden it?

2. to remove, or separate quarrelling people from one another;

3. to change, to place otherwise: மாற்றுகிறது.
ஒருவனைச்சுதந்துருகுவிலகிமீட்டிறது; to deliver one from the enemy: Psal. lxxviii. 43.
விலககல்; 1. *the same as* மாற்றல், a changing. *Sat.*
2. a prohibiting; 3. a removing.
விலகவாப்காக்கிறது; to keep from: Ps. xxxiv. 13.
விலககுதல்; *the same as* நீக்குதல், a putting aside, an eschewing. நீதிநெயி.

விலகுதல்,
விலக்கம்,
விலக்கல்,
விலக்குகிறது, and
விலக்குதல்; v. *supra*.
விலங்கரசு; see under விலங்கு.
விலங்கல்; see under விலங்குகிறது.
விலங்கு; *sub.* 1. *the same as* காற்றின, fetters;
விலங்குகிறது; to be fettered.
விலங்குகைக்கிறது, போடுகிறது, or மாட்டுகிறது; to fetter, or chain.
2. *the same as* குறுக்கு, the cross-iron between fetters, or chains for the feet; any thing transverse;
3. *the same as* மிருகம், an animal, or beast. *Sat.*
விலங்கரசு; *the same as* சிங்கம், a lion, the king of the beasts. *Sat.*
விலங்கிற்குணவு; see அறம், 32.
விலங்குசாதி; usually beasts, rarely birds, or reptiles.
4. *the Imperative of the following verb.*
விலங்குகிறது; v. n. Pr. கிணைன், Fut. குவென், Imp. கு, Inf. க; to spread, to be apart.
விலங்கமிலலாமலனுப்புகிறது; to send one out free: Deut. xv. 13.
விலங்கல்; *sub.* 1. turbid water; 2. a hill; 3. *the same as* விலங்குதல்.
விலங்கிக்கிடக்கிறது; to lie at a distance from each other.
விலங்கிநிற்கிறது; to stand a far off.
விலங்கிப்போ; go farther off.
விலங்கிப்போகிறது; to leave a place in a seditious manner.
விலங்கிவா; come away; also approach without crowding.
விலங்கிவைக்கிறது; to spread a net, a cloth, &c. clear on the ground, so that no part of it covers the other.
விலங்குதல்; 1. *the same as* எறிதல், a scintillating, விலகல். *Sat.* 2. a removing: விலகல்.
விலங்குதல்; v. *supra*.
விலா; *sub.* *the same as* பழு, the side of the human body.

விலாப்புறம், விலாப்பக்கம்; the side, or flank, of the body.

விலாவெலுமபு; a rib.

விலாங்கு; *sub.* a kind of fish: ஓர்மீன், an eel: *Murcena Indica*.

* விலாசம்; *sub.* 1. feminine-gesture; affected aversion, or bashfulness, also 2. pastime of men, and women: ஆடவர்களைர்வினயாட்டு, dalliance. *Wils. S. D. p. 826. VILASA.*

விலாசம்; *sub.* (*by transposition of letters for விசாலம்*)
1. spaciousness; wide extension; 2. a saloon; a large hall in a palace, or great house.

விலாசமானவீடு; a spacious house.

விலாசமாய்ப்போகிறது; to expatiate.

* விலாசினை; *sub.* feminine pastime: மகளைர்வினயாட்டு.

விலாடம்; *sub.* obscene pastime. *Besch.*

விலாடிக்கிறது; v. a. to pay a double tribute, *local usage.* *Besch.*

* விலாபம்; *sub.* weeping in dreaming, கனவுகண்டறங்கல். *Sat.* lamentation, or grief in general. *Wils. S. D. p. 826. VILAPA.*

* விலாமிச்சை, and

* விலாம்பிச்சை; see இலாமிச்சை.

விலாழி; *sub.* 1. *the same as* குதிரைவாய்தாரை, the foam of a horse's mouth; also the lather occasioned by hard running; 2. *the same as* பாளைத்ததிககைநீர், the water that runs from the proboscis of an elephant. *Sat.*

* விலாளம்; *sub.* 1. a cat: பூனை. *Wils. S. D. p. 826. VILALA.* 2. especially a tom-cat: ஆன்பூனை. *Sat.*

* விலேபனம்; *sub.* perfume, unguent, or oil of sandal. *Wils. S. D. p. 827. VILEPANA.*

* விலேபி; *sub.* *the same as* கருசி, rice with the water in which it has been boiled. *Wils. S. D. p. 827. VILEPI.*

விலை; *sub.* price, value. *Sat.*

அதிகவிலையாகக்கேட்கிறதுவன்; the highest bidder.

கேட்கிறவிலை; to offered price, a bidding.

விலைகட்டுகிறது; to set a price.

விலைகுறிக்கிறது, ஓய்கிறது; to set a price.

விலைகுறைக்கிறது; to lower the price.

விலைக்குறைவு; a low price.

விலைகேட்கிறது; to ask the price.

விலைக்குகாட்டுகிறது; to expose to sale.

விலைக்குகொடுக்கிறது; to sell.

விலைக்குகொள்கிறது; to buy.

விலைஞர்; *the same as* செட்டிகள், merchants. *Sat.*

விவதிர்க்கிறது; to settle the price.
 விவத்தாரிசம்; a reasonable price: comp. தாரிசம்.
 விவதபமாய், or சரசமாய்; cheaply.
 விவபடுகிறது, or படடுபடுகிறது; to go off by sale, to be sold, e. g. a captive.
 தானவனுக்குவிவபட்டேன்; I am his slave.
 விவபெறுகிறது; to be worth the price.
 விவபேசுகிறது; to bargain for some thing.
 விவபொருததுகிறது; to agree about the price.
 விவபோகிறது; the same as விவபடுகிறது.
 விவமகள்; a prostitute: வேசி.
 விவமதிக்கிறது; to appraise.
 விவமதிப்பு; appraisement.
 விவமவிவு; cheapness.
 விவமேவுகிறது; to agree about the price.
 விவயுசத்தி, or
 விவயுயர்த்தி; a high price.
 விவயேறப்பெற்றது; that which is precious.

வினா; v. ante.
 விவதிர்க்கிறது,
 விவத்தாரிசம்,
 விவபடுகிறது,
 விவபெசுகிறது,
 விவமகள்,
 விவமதிக்கிறது,
 விவயுசத்தி,
 விவமவிவு,
 விவமேவுகிறது,
 விவயுசத்தி, and
 விவயுயர்த்தி; v. supra.

* விவலாசனம்; sub. the eye: கண். Wils. S. D.p. 827.

VILICHANA.

* விவலாதம்; sub. 1. hair of women, பெண்மயிர்; 2. the hair of the head knotted behind by women, மயிர்க்குழற்சி. Sat.

* விவலாதனம்; sub. 1. a flag for ornament, துகிற்கொடி; 2. a large flag, an ensign, பெருங்கொடி. Sat.

* விவலாமம்; sub. the reverse, an opposite course, or order, முறையகை. Wils. S. D. p. 827. VILOMA.

வில்லி; sub. 1. the same as ஒளி, light; 2. the same as சேரக்கொடி, the banner of the Chera kings; 3. the same as மூலநாள், Mula, the 19th lunar-mansion of the Hindus; 4. the Imperative of வித்திறது; 5 a bow, the most common meaning.

வில்லக்காரன்; the same as வில்லாளன்.

வில்லவன்; an epithet of the Chera kings, the device on whose banner was a bow.

வில்லார்; 1. howmen, வில்லுடையார்; 2. hunters, savages, வேடர். Sat.

வில்லாளன், and

வில்லாளி; an archer.

வில்லி; 1. the same as மன்மதன், Manmatha, or கருப்புவில்லி; 2. வீரபத்திரன், Vira-Bhadra. Sat.

வில்லியர்; pl. hunters, savages: வேடர்.

வில்லுகருவிசயன், பரிசுகருதலன்; (a phrase) Vijayan for using a bow, and Naculan for managing a horse.

வில்லுடையார்; see வில்லார்.

வில்லேருழவர்; 1. the same as படவீரர், warriors. Sat. 2. the same as வேடர், hunters, &c.

வில்லவல்லோன்; a skilful archer.

வில்லாங்குகிறது, or தானேநடுகிறது; to bend a bow.

வில்லித்தை; archery.

வில்லேசரன்; an epithet of the Chera kings.

அரசரினேவிலேசரன்; among kings, the bow-bearing Chera-king is distinguished.

வில்லாளன்; the same as துரோணசாரிடன், Dro-nācharya, who taught the use of the bow.

வில்லக்காரன்; v. ante.

வில்லடை; sub. adversity; impediment, obstacle.

வில்லவன்,

வில்லார்,

வில்லாளன்,

வில்லாளி,

வில்லி,

வில்லியர்,

வில்லுடையார்,

வில்லேருழவர்,

வில்லவல்லோன்,

வில்லாங்குகிறது, and

வில்லித்தை; v. supra.

வில்லங்கக்காரன், and

வில்லங்கமிடுகிறது; v. infra.

வில்லங்கம்; sub. 1. a bar, an impediment, a difficulty.

Besch. 2. a contest, a dispute: வியாசியம், கலன்.

வில்லங்கக்காரன்; one who raises a dispute.

வில்லங்கத்திந்துக்கொள்ளுகிறது; to get a dispute settled.

வில்லங்கமாயிருக்கிறது; to be in dispute.

வில்லங்கமிடுகிறது; to raise a dispute.

- * வில்லுவம், *or* வில்வம்; *sub.* a sacred tree: *Crataeva religiosa*: கூவின. Wils. S. D. p. 827. VILVA.
The fruit of this tree is medicinal.
வில்வத்தி; its leaf: *used by* Saivas, *as* tulasi *by* Vaishnavas, *in ritual worship*.
கர்ப்பூரவில்வம்; a variety of this tree. Its flowers and leaves smelling like camphor.
வில்வேருழுவர்; *see under* வில்.
வில்லை; *sub.* 1. the same as வில்லுவம்;
2. the same as வட்டமாயிருக்கிறது, what is circular, a round plate of metal, glass, &c, a small round cake: *see* கத்தககாமு.
3. a patch: *as*
வில்வபோட்டுதைக்கிறது; to patch.
4. a kind of jewel for the ear: வில்லைமுருகு.
சடைபில்லை, *or* வில்லை; an ornament of gold resembling a round patch worn by women upon their head. *Sat.*
- * வில்வம்; *see* வில்லுவம்.
விவகரிக்கிறது; *v. infra.*
- * விவகாரம்; *sub.* 1. adherence to law; a suit at law;
2. usage, rules of law: *see* Wils. S. D. p. 863 VYAVAHARA. *comp.* விபகாரம்.
விவகரிக்கிறது; *see* விபகரிக்கிறது.
- * விவசம்; *sub.* 1. the same as பரவசம், ecstasy, the state in which the mind is for a time absent, or lost (*from* வி, the negative *and* வசம், possession) *Sat.* 2. a state of soul free from earthly cares, or fears. Wils. S. D. p. 823. VIVASA.
- * விவசாயம்; *see* கரும்புமிக்குரிமை, கூ.
- * விவத்து; *sub.* sorrow, calamity: *see* விபத்து.
விவரமாய்; *v. infra.*
- * விவரம்; *sub.* 1. a hole, chasm, vacuity, hollow of a tube: உடொரை; 2. separation, disjunction, discrimination. Wils. S. D. 2d Edit. p. 784. VIVARA. 3. a circumstance, a case, or matter; the contents of a speech, or letter; the particulars; a narrative of all the circumstances in detail.
விவரத்தோடேசை; hear the whole circumstantially.
விவரமாய்; at large, with all the circumstances, in detail.
விவரிக்கிறது; *v. a. Pr.* நித்தன், *Fut.* சிப்பென், *Imp.* சி, *Inf.* சிக்க, விவரித்துச்சொலுகிறது; to relate, to tell at large.
விவரிப்பு; relation, explanation.
விவரிக்கிறது, *and*
விவரிப்பு; *v. ante.*
- * விவர்த்தனம்; *sub.* circumgyration; a rolling, or going round. Wils. S. D. p. 828. VIVARTANA.

- * விவாகஸ்திரி; *v. infra.*
- * விவாகம்; *sub.* matrimony, marriage: கவிபாணம்.
Wils. S. D. p. 828. VIVAHA.
மெய்விவாகத்தினிவை; the holy state of matrimony, *Char. usage.*
விவாகஸ்திரி; a married woman.
விவாகத்திலுட்படுகிறது; to marry, to enter into the state of matrimony.
விவாகம்பண்ணிவைக்கிறது, *or*
விவாகம்பண்ணுகிறது; to make a match, *parents, or friends.*
விவாகோச்சிதமானாகபகாரியாகை; nuptial festivities.
- * விவாதம்; *sub.* a verbal dispute: சொற்கவகம், a contest, contention: வாது, a law suit. Wils. S. D. p. 828. VIVAD'HA.
- * விவிதம்; *sub.* various, multiform, of many sorts. Wils. S. D. p. 828. VIVID'HA.
விவிதமாய்; by sundry ways.
- * விவேகம்; *sub.* 1. discrimination: பருத்தறிவு, a good judgment, the faculty of distinguishing things by their properties. Wils. S. D. p. 828. VIVECA.
2. (In the *Vedanta* system) a distinguishing reality from illusion.
அவர்களுடையவிவேகம்முறுகிப்போகும்; they are at their wit's end: *Psal.* cvii. 27.
விவேகக்காரன்; the same as விவேகன்.
விவேகசிந்தாமணி; *see under* சிந்தாமணி.
விவேகப்பருவமவருகிறது; to come to years of discretion.
விவேகமுள்ளஆததுமா; a reasonable soul.
விவேகன், *and* விவேகக்காரன்; a wise, witty, and ingenious man.
விவேகி; *masc. and fem.* a clever person.
3. the preface of a book. *Besch.*
- * விவேகன், *and*
- * விவேகி; *v. supra.*
- * விவேசனம்; *sub.* judgment, distinction, discrimination. Wils. S. D. p. 829. VIVECHANA.
விவேசனம்பண்ணுகிறது; to distinguish, to discern.
விழ,
விழக்குழி,
விழத்தடங்கிறது,
விழத்தள்ளுகிறது, *and*
விழத்தாடங்கிறது; *see under* விழுகிறது.
விழம்பு; *sub.* the same as சோய, boiled rice.
விழலர்; *see under* விழுகிறது.

விழல்; *sub.* 1. a grass: ஓர்ப்பு, *Andropogon muricatum*, *Retz.* see வெட்டிவேர்.

விழற்கட்டுவீடு; a house thatched with reed-grass. *Sat.* வெள்ளாள் கிரந்தமும் பார்ப்பாள் தமிழும் விழுவீழலே; if the Sanscrit work of the வெள்ளாள், or அமர கிங்கன், (*Amera Sinha*) and the Tamil work of பார்ப்பாள், or தொல்காப்பியன் be lost, these languages would become like the reed-grass.

2. see under விழுகிறது.

விழவு; *sub.* 1. the same as திருவிழா, a festival, or holiday; 2. the same as மிதுனவிராசி, Gemini of the Zodiac. *Sat.*

விழா; see விழவு, 1.

விழி; *sub.* 1. the same as கண், the eye;

கருவிழி; the eye-ball: கண்மணி. *Sat.* மைவிழியார்ப்பணயகல்; avoid the house of those (meretricious women) who blacken the lower eye-lids: மைவிழியார்தம்மைக்கையகன்றொழுது. ஒளவை.

2. the Imperative of the following verb.

விழிக்கிறது; *v. a. Pr.* ழித்தேன், *Fut.* ழிப்பேன், *Imp.*

ழி, *Inf.* ழிக்க; to open the eyes, to look up.

விழித்தல்; an opening the eyes: கண்டிறத்தல்.

விழிப்பு; the act of awaking: மிழிப்பு.

விழிக்கிறது,

விழித்தல், and

விழிப்பு; *v. supra.*

விழுகிறது; *v. a. Pr.* ழுந்தேன், *Fut.* ழுவேன், *Imp.*

ழு, *Inf.* ழு; 1. to fall; 2. *met.* to diminish, to grow less, grain, or corn, fame, &c. 3. to die.

அதிலேவிழுந்தான, or

அவன் நினைப்பதிலேவிழுந்தது; he is fixed upon it.

இன்னஞ்சரசுகுவரதுவிழுவேண்டும; the arrival of goods is still expected.

ஒருதண்டிதேசத்தின்மேல்விழுந்தது; an army has invaded the country.

ஒருதன்மேல்விழுகிறது; to assault, or attack one.

நாடிவிழுந்தது; the pulse ceased.

விழுகுழி; a pitfall.

விழுகுழிபார்க்குகிறது; to thrust one into a pit, *met.* to make one's business fail; to obstruct, to embarrass, to endanger one.

விழத்தட்டுகிறது, or

விழத்தள்ளுகிறது, or பட்டுகிறது; 1. to dash a thing out of another's hand; 2. to thrust one that he may fall.

விழத்தாட்டுகிறது; see under நாட்டுகிறது.

விழப்பிதுங்குகிறது; see under பிதுங்குகிறது.

விழலர்; the same as அறிவிலவார், the ignorant, the base. நீதிநெறிவினக்கம்.

விழல்; verbal noun, a falling.

பாவநடைவிடலொன்றெதரசுத்திலவிழலொன்றே, இவ விரண்டிலொன்றுதப்பாது; either sin must be forsaken, or hell, be fallen into; one of the two will certainly happen. *Besch.*

விழுகை; fall, ruin.

விழக்காடு; 1. the general price of a thing, or at the rate of: as

அது எந்தவிலைக்காடாய்விற்குது; at what rate does that sell?

2. the same as சகடு, the whole, altogether, or the average price.

இததவீட்டுக்கொத்தவிலைக்காடுகொடைககவீட்டுபுபேன்; I shall pay such a rent, as is suited to this house.

இவனுக்கொத்தவிலைக்காடுககுச்சமபளவகொடும; give me as much wages as you give him.

தாற்றுககுப்பததுவிழுகாடுகொடுக்கிறது; to pay down ten per cent.

பணத்துக்கெத்தனைவிழுகாடு; how many for a fanam? பணத்துக்ககசுவிழுகாடு; at the rate of five for a fanam.

விழுகாடுவாங்குகிறது; to buy so much, by lot, or in the gross.

விழுதல்; the same as விழல்.

விழுது; 1. roots that grow downwards from the branches of certain trees, and fix themselves into the earth again to sustain the same branch: as

நன்னினைத்தாராவிலுதுபோலத்தாங்குவதுபெரியோர்கடன்; it is the duty of great men to maintain their relations, as the descending roots from the Banian-tree sustain the branches.

2. the owee, or thread of linen, wound on the two beams which the sley moves up and down: விழுதுதல. *Port.* licos. see Vieyra's Dict. 4to.

விழுத்துகிறது; *v. a. Pr.* த்தினேன், *Fut.* த்துவேன், *Imp.* த்து, *Inf.* த்த; to cause to fall.

விழுத்தல; a causing to fall: விழுத்தல். *Sat.*

விழுகை, and

விழக்காடு; see under விழுகிறது.

விழுக்கு; the same as நிணம், fat, suet: கொழுப்பு. *Sat.*

விழங்கல்; *v. infra.*

விழங்குகிறது; *v. a. Pr.* க்கினேன், *Fut.* க்குவேன், *Imp.* க்கு, *Inf.* க்க; to swallow up, to devour, to consume with violence.

விழுதகல, or
 விழுதகுதல்; a swallowing up. *Sat.*
 விழுதல்; see under விழுகிறது.
 விழுதி; *sub.* a medicinal plant: *Cleome fruticosa* *Lin.*
Stroemia tetrandra *Vahl.*
 விழுது; *sub.* 1. see under விழுகிறது; 2. the same as தீண்டம், fat; 3. the same as வெண்ணெய், butter.
 விழுத்தம்; *sub.* the same as கருஞ்சீரகம், black cumin, *Nigella Sativa.*
 விழுத்தல், and
 விழுத்துகிறது; see under விழுகிறது.
 விழுப்பம்; *sub.* 1. the same as ஆசை, desire; 2. the same as குலம், a tribe. *Sat.* 3. the same as நன்மை, a good, a benefit, abstract goodness, beneficence.
 விழுப்பு; *sub.* impurity, pollution: தீட்டு.
 விழுமம்; *sub.* 1. the same as இடமபை, poverty; 2. the same as கிறப்படி, ornament, magnificence; 3. the same as சீர்மை, a good state, or condition. *Sat.* 4. the same as நன்மை, what is good.
 விழைகிறது; *v. n. Pr.* கழைக்கேன், *Fut.* கழைவேன், *Imp.* கழை, *Inf.* கழைய; 1. to desire: விருமபுகிறது; பிறனில்விழையாமையு; the (duty of) not coveting a neighbour's wife: see under பிறன்.
 2. to join, to be united: புணருகிறது, *etiam sexualiter.* விழைச்சு; the same as புணர்ச்சி, union, *Ibidem.*
 விழைதல்; a greatly desiring.
 விழைந்தோர்; the same as சினேகிதர், friends.
 விழைவு; 1. the same as ஆசைப்பெருகும், great desire; 2. the same as கலப்பு, mixture. *Sat.*
 விழைச்சு; *sub.* 1. see under விழைகிறது; 2. the same as இளமை, tenderness. *Sat.*
 விழைதல், and
 விழைந்தோர்; see under விழைகிறது.
 விழைவு; *sub.* 1. see under விழைகிறது; 2. the same as உன்னோசை, an internal sound. *Sat.*
 விளக்கம்,
 விளக்கல்,
 விளக்கிடல்,
 விளக்கிடுகிறது,
 விளக்கு,
 விளக்குகிறது,
 விளக்குக்கூடு,
 விளக்குத்தளி,
 விளக்குத்தண்டி, *v. seq.*

விளக்குத்தளி,
 விளக்குநிலை,
 விளக்குமாறு,
 விளக்குமாற்றுக்கட்டை,
 விளக்கேற்றுக்கிறது,
 விளங்கல், and
 விளங்கவைத்தல்; *v. seq.*
 விளங்குகிறது; *v. n. Pr.* கிளேன், *Fut.* குவேன், *Imp.* கு, *Inf.* க; 1. to shine, reflect light; சூரியனிலிருந்துவிளங்குகின்றது; the moon which reflects the sun's light.
 2. to be clear, plain, open, or evident: விளக்கிடுகிறது; அந்தச்செய்திவிளக்கக்கடனும்விளக்கமும்; when that matter is clear, the debt also will be evident.
 3. to be polished, brightened, cleaned.
 விளக்கம்; 1. the same as சந்திரனின், a phasis of the moon: கலை; 2. the same as தெளிவு, clearness, illustration, explication: as வேதவிளக்கம்; explanation of religion; the title of a polemical treatise by *Besch.*
 விளக்கு; 1. a lamp, தீபம்: see அஷ்டசுபம், under அஷ்டம்; 2. the same as சோதிநாள், Arcturus in Bootes: see under சோதி. *Sat.*
 விளக்கிடுகிறது; to place a small lighted lamp. விளக்கிடல்; a lighting a lamp: see under சரிதை. விளக்குகொளுத்துகிறது; the same as விளக்கேற்றுகிறது.
 விளக்குகூடு; 1. a lantern; 2. a little triangular-hole in a wall, or a stand made of small sticks, in order to put in a small lamp, விளக்குத்தளம்; a lamp as a utensil.
 விளக்குத்தண்டி; a candelabra, or lamp-stand.
 விளக்குத்தளி; the same by elision as விளக்குத்தளம்.
 விளக்குநிலை; see பிரபந்தம், 61.
 விளக்கேற்றுகிறது; to light a lamp.
 விளக்கைநிறுத்திப்போடுகிறது,
 விளக்கைக்குளிரவைக்கிறது,
 விளக்கையணைக்கிறது, and
 விளக்கையவிடுகிறது; to extinguish a lamp.
 விடுங்கடவிளக்குமேற்றுகிறது, or வீடுமவிளக்குமாபபார்க்கிறது; to provide one with a house, and lamp, i. e. to give one a livelihood, or living.
 விளக்குகிறது; *v. a. Pr.* கிளேன், *Fut.* குவேன், *Imp.* கு, *Inf.* க; 1. to illustrate, to explain; 2. to clean;

3. to polish, to brighten; 4. to solder. *Besch.* 5. to sweep a room.

மனதைவிளக்குகிறது; to purify the mind.

விளக்கல்; *the same as* தெளிவாக்கல், an illustrating, an illuminating: *see* நகரனமுக்கம், கு. வாமம்.

விளக்குமாறு; a broom, or besom.

விளக்குமாற்றுவமொத்துகிறது; to beat one with a broom; *contemptuous.*

விளக்குமாற்றுகக்கடை; a wasted broom, *Met. as a reproach* one good for nothing.

அதக்கருவுவிளக்கவிலலை; that family is obscure.

அதுமெய்யெனறுவிளக்குகிறது; that is evidently true.

கோயிலவிளக்ககருவுவிளக்கும; where a temple, or fane, appears, there the inhabitants prosper.

தியாயமவிளக்குகிறது; justice is manifest.

தியாயமவிளக்குகிறகாரியம்; a thing evidently just.

விளக்கக்காட்டுகிறது; to represent.

விளக்கல்; *verb. noun.* a being clear, radiant, &c. *Sat.*

விளக்கவைத்தல்; an amplified explanation: *comp.* சூகசசொல்லல்.

விளக்குதிங்கள்; *the same as* சுகிரன், the bright planet Venus. *Sat.*

விளங்குதிங்கள்; *v. supra.*

* விளம்பம்; *sub.* delay, slowness. Wils. S. D. p. 826.

VILAMBA.

காலவிளம்பமபண்ணுகிறது; to delay, to protract.

விளம்பாரம்; *sub.* publication, advertisement.

விளம்பரப்படுத்துகிறது, *or*

விளம்பரமபண்ணுகிறது; to advertise, to announce.

விளம்பல்; *verb. n.* an announcing, or advertising. *Sat.*

* விளம்பணம்; *sub.* *the same as* தாமதம், delay, slowness. *Sat.*

* விளம்பி; *sub.* the 32d year of the Hindu-cycle, or A. D. 1838 and 1898. Wils. S. D. p. 826. VILAMBIN.

விளம்பி; *rel. part.* of விளம்புகிறது, *which see.*

* விளம்பிதம்; *sub.* an adagio measure in musical time: தாமதப்படமுறறுததாளப்பிரமாணம்.

விளம்புகிறது; *v. a. Pr.* பிணைன், *Fut.* புவேன், *Imp.* பு, *Inf.* ப; 1. to speak openly, to say publicly; 2. to inquire. *Besch.*

விளம்பி; having publicly said, or spoken.

விளரி; *sub.* 1. tenderness, இனமை; 2. the sound which comes from the breast, நெஞ்சாற்பிறக்குமிசை; 3. a sea-shore lute, நெய்தன்வத்தியாழம்; 4. plenty, abundance, மிகுதி; 5. a string of the lute, யாழிலோர்ந்தரம்பு; 6. great desire, வேட்கை. *Sat.*

விளரிப்பாலை; *see under* இசை.

விளர்; *sub.* 1. tenderness, இனமை; 2. fertility, fatness, கொழுமை; 3. fat, திணம்; 4. whiteness, வெண்மை. *Sat.*

விளவு; *sub.* 1. *the same as* கமர், a cleft of the ground, a crack.

விளவுகிறது; *Pr.* விணைன், *Fut.* புவேன், *Imp.* பு, *Inf.* வ; 1. to split, to burst asunder; 2. *see under* விளவுகிறது.

2. *the same as* விளாமரம், *see under* விளா.

விளவுகிறது; *v. supra.*

விளா; *sub.* a tree: *Feronia elphantum*, Roxb: antea *Crateva Marmelos.*

விளாம்படடை: its bark: வெள்ளிலோத்திரம்.

விளாம்பழம்; its fruit, the wood-apple.

விளாகம்; *sub.* *the same as* போர்க்களம், the field of battle. *Sat.*

விளாசம்; *sub.* the marks, on goods, or packets.

மேலவிளாசம்; the superscription, or direction, of a letter, &c.

விளாமரம்; *the same as* விளா.

விளாவல்; *see under the following verb.*

விளாவுகிறது; *v. a. Pr.* னாவிணைன், *Fut.* னாவுவேன், *Imp.* னாவு, *Inf.* னாவ; to cool hot water, by putting cold water into it.

விளாவல்; *the same as* கலந்தல், a mixing cold water, with hot water. *Sat.*

விளி; *sub.* 1. a call, அழைப்பு; 2. the vocative Case: எட்டாமவேறமமை: *comp.* *Beschi's* Shen Tamil Grammar, translated by Babington. சம்போதனை. 3. *the Imperative of the following verb.*

விளிகிறது; *v. a. Pr.* னித்தேன், *Fut.* னிப்பேன், *Imp.* னி, *Inf.* னிக்க; to call: அழைக்கிறது.

விளித்தல்; *the same as* அழைத்தல், a calling.

விளிவகிறது; to send any one to call another.

போருக்குவிளிவகிறது; to send one a challenge.

விளிவருதல்; *verb. noun.* a causing to call, &c.

விளிகிறது; *v. n. Pr.* னித்தேன், *Fut.* னிவேன், *Imp.* னி, *Inf.* னிய; 1. to be troubled, to suffer pain: வருத்தப்படுகிறது; 2. to be ruined: கெடுகிறது; 3. to die: சாகிறது; 4. to roll: மறிகிறது; 5. to be angry: கோபிக்கிறது.

விளிதல்; 1. a perishing, or becoming injured, கெடுதல்; 2. a dying, சாதல்; 3. a turning, a rolling, மறிதல்.

விளிவு; 1. wrath: கோபம்; 2. death: சாவு. *Sat.*

விளிக்கிறது; *see under* விளி.

விளிதல்; *see under* விளிகிறது.

விளித்தல்; *see under* விளி.
 விளிம்பு; *sub.* 1. *the same as* கண்ணிமை, the eyelid;
 2. the margin, or edge, of a thing: கனா.
 விளிம்பிலேவிடிருக்கிறது; 1. the edge is split, or torn;
 2. to be blank *the margin of a sheet of paper.*
 விளிம்புபெருகிறிருக்கிறது; a written Palmyra-leaf, with
 a large margin above and below.
 விளிவிக்கிறது, *and*
 விளிவிக்குதல்; *see under* விளி.
 விளிவு; *see under* விளிகிறது.
 விளை; *sub.* 1. a high ground, not supplied with water:
 கொலை. *Besch.* 2. *the Imp. of the following verb.*
 விளைகிறது; *v. n. Pr.* வந்தது, *Fut.* வாயும், *Imp.* வ, *Inf.*
 வாய; 1. to grow, to grow ripe *as corn in a field*;
 2, to be made, to be bred, to be formed, or produced: உ
 ண்டாகிறது, *as metals, salt, &c.*
 விளையவைக்கிறது; 1. kindle a fire, for burning a
 corpse; 2. to expose, or set apart, the Indigo-plant
 for some days in order to ferment. *Besch.*
 3. *met.* to originate, to arise: *as* இதுபோலவிளையுங்காலம்;
 this is a time in which misfortunes break out. *Besch.*
 இங்கேதெலதுவிளையாது; no rice-corn grows here.
 உப்புவிளையுமளம்; a salt-pan.
 பொருவிளையுமளம்; a mountain containing veins of
 gold.
 விளையுமளம்; *v. a. Pr.* வந்தேன், *Fut.* வாய்ப்பென்,
Imp. வ, *Inf.* வகை; to sow fields. *Besch.*
 விளையுமளம்; ripe corn in the fields.
 தலைவிளையுமளம்; a fine appearance of harvest.
 விளையுமளம்முறையறுப்பாறுமளம்; the harvest is reap-
 ed when the corn is ripe. *Prov.* Every thing in
 its season.
 விளையுமளம்; *the same as* மருதநிலமாகன, husbandmen,
 ploughmen.
 விளையுமளம்; an appearing, a being.
 விளையுமளம்; a fertile ground, or field.
 விளையுமளம், *and*
 விளையுமளம்; *the same as* நிலம், a field.
 விளையுமளம்; to cause to grow, or be; to set; to plant,
 or propagate.
 விளையுமளம்; 1. the growing of corn in the field; 2. produce
 of corn, any produce; 3. a cloud: *மேகம். Sat.*
 விளையுமளம்; the corn, or produce, in a field.
 விளைக்கிறது,
 விளைச்சல்,
 விளைஞர்,
 விளைதல்,

விளைநிலம்,
 விளைபுலம், *and*
 விளையவைக்கிறது; *see under* விளைகிறது.
 விளையாடுகிறது; *v. a. Pr.* யாடினேன், *Fut.* யாடுவ
 ன், *Imp.* யாடு, *Inf.* யாட; to play.
 விளையாடல்; *verb. noun:* a playing.
 விளையாட்டு; a play, a joke.
 விளையுள்,
 விளைவிக்கிறது, *and*
 விளைவு; *see under* விளைகிறது.
 விள்ளல்; *see under the following verb.*
 விள்ளுகிறது; *Pr.* விண்டேன், *Fut.* விள்குவேன், *Imp.*
 விள்கு, *Inf.* விள்க;
 1. *v. a.* to embrace: தழுவுகிறது;
 2. *v. n.* to open a flower, the mouth: மலருகிறது;
 3. to separate: வேறுபடுகிறது, to part, to fall in pieces;
 4. to crack, to break *per se:* விண்டுபோகிறது, உடைப
 ண்கிறது;
 5. *v. a.* to make manifest, or known, a secret; to relate.
 விண்ட; *rel. part ex:* விண்டபூ, a flower that is blown.
 விண்டுசொல்லுகிறது; to speak in a free and unrestrained
 manner.
 விண்டுபோகுகிறார்கள்; they disagreed with one another;
 they separated from one another.
 விளையுமளம்; 1. an embracing, தழுவல்; 2. a opening, an
 unfolding as a flower, மலர்தல்; 3. a separating, வே
 றுபடல். *Sat.*
 விளையுமளம்; confused discourse, unseemly language;
double entendre.
 விளையுமளம், *or* விண்டுசொல்லுகிறது; do not blab.
 விளையுமளம்வேறுவேறுபட்டிருக்கிறார்கள்; things widely
 different, or separate, from one another.
 விறகு; *sub.* wood, firewood: கறல். *Sat.*
 விறகுக்கட்டை; a stick of wood.
 விறகுத்தையன்; 1. wood-seller; 2. a dolt.
 விறகுக்கட்டை, *and*
 விறகுத்தையன்; *v. supra.*
 விறக்கிறது; *v. n. Pr.* நந்தேன், *Fut.* நாய்ப்பென், *Imp.*
 ந, *Inf.* நக்க; 1. to fear: அஞ்சுகிறது; 2. to increase:
 பெருகிறது; 3. to be narrow, or straitened: நெரு
 குகிறது; 4. to fight: போரிடுகிறது; 5. to conquer:
 வெல்லுகிறது.
 விறப்பு; 1. fear, அச்சம்; 2. narrowness, straitness, நெ
 ருக்கம்; 3. increase, பெருக்கம்; 4. fight, போர்;
 5. victory, வெற்றி. *Sat.*
 விறப்பு; *v. supra.*

விறவி; *sub.* 1. *the same as* பதினாறுவயதுபெண், a young girl of sixteen years; 2. *the same as* பாடகம் கடு, a songstress: பாண்மகன். *Sat.*

விறவோன்; *v. infra.*

விறல்; *sub.* 1. greatness, பெருமை: 2. strength, உவி; 3. bravery, வீரம்;

விறலோன்; 1. *the same as* அருகன், *Arhat*; 2. *the same as* திண்ணியன், a valiant man. *Sat.*

4. *the same as* வெற்றி, victory. *Sat.*

விறுட்டி, வராட்டி; *improperly, see* வறட்டி.

விறிசு; *sub.* a rocket. *Besch.*

திலவிறிசு; a machine placed in the ground with crackers affixed.

விறிசாவததாயிருக்கிறது; to be valiant, or strong. *Fabr.*

விறிசாந்தடக்கிறது; to run swiftly.

* விறுதா; *see* விருதா.

* விறுத்தாந்தம்; *see* விருத்தாந்தம்.

* விறுமா; *see* பிரமா.

விறுமிக்கிறது; *see* பிரமிக்கிறது.

விறுனை; *sub.* the Island Borneo.

விறைக்கிறது; *Pr.* கைத்தேன், *Fut.* கைப்பேன், *Imp.* கை, *Inf.* கைக்க, *and* விறைததுபோடுகிறது; to shiver from cold; to grow stiff from cold, to grow thick, or compact.

விறைப்பு; stiffness, numbness caused by cold; thickness; stupor.

விறைப்பு; *v. supra.*

விற்கிறது; *v. a. Pr.* விற்கேன், *Fut.* விற்பேன், *Imp.* விக், *or* விக்வு, *Inf.* விக்; *and* விறைததுபோடுகிறது, to sell. அந்தசரகருவிலவாத; that commodity will not sell.

விற்குவன்; a seller.

விற்குதல்; *the same as* விற்கல்.

விற்பன்; sale.

விற்பனாசெய்கிறது; to sell, to put up to sale.

விற்கல்; a selling, or vending.

விற்பமுதல்; produce in money by sale: *comp.* கண்டுமுதல், *under* காண்கிறது.

விற்கிறவன், *and*

விற்குதல்; *v. supra.*

விறிசோன்; *see under* வில்.

விற்பத்தி; *sub.* 1. intellectual acuteness, learning; 2. etymology, derivation of words. *Wils. S. D. p. 868.*

VYUTPATTI.

விற்பனம்; learning, profound knowledge. *Wils. S. D. p. 868. VYUTPANNA.*

விற்பனன்; one who is learned.

விற்பனர்; 1. *the same as* கற்றோர், learned men; 2. *the same as* புலவர், poets. *Sat.*

விற்பனம்,

விற்பனர், *and*

விற்பனன்; *v. supra.*

விற்பனை,

விற்கல், *and*

விற்பமுதல்; *see under* விற்கிறது.

விற்பென்கிறது; 1. a whirring a noise in the air, or of a stone cast; 2. a noise of a rough, and rustling paper.

விற்பென்கிறது; to whirl a thing with noise.

வினகம்; *sub. the same as* செங்கொடைமரம், the marking nut tree: *Semecarpus Anacardium.*

வினவல்,

வினவுகிறது, *and*

வினவுதல்; *v. infra.*

வினா; *sub.* 1. a question: வினாசொகி;

வினாப்பெயர்; an interrogative pronoun.

2. attention;

3. sagacity, prudence. *Sat.*

அதனைக்குவிலவாபிருக்கவில்லை; it is not distinctly remembered by me.

அவனுக்குவினாப்போதாத; he has not sufficient discretion.

வினவுகிறது; *v. a. Pr.* வினேன், *Fut.* வினேன், *Imp.* வி, *Inf.* வி;

1. to visit, in order to congratulate, or to condole: வினவிக்கொண்டுவருகிறது; frequentative to be so visiting.

2. to interrogate, to ask, to question: வினாக்கேட்கிறது.

வினவல், *or*

வினவுதல்; *verb. nouns of the same.*

வினுகிறது; *v. a. Pr.* வினாவினேன், *Fut.* வினாவினேன், *Imp.* வினா, *Inf.* வி; to ask, to enquire.

வினாகாரன்; a judicious man.

வினாக்கருதிப்பு; in grammar an interrogative pronoun, especially எவன், *and* ஆர்.

வினாசொலுகிறது; to answer a question.

வினாவுகிறது; *Pr.* வினேன், *Fut.* வினேன், *Imp.* வி, *Inf.* வி; to ask, or interrogate: வினாவுகிறது.

வினாவுக்கெதிர்ப்பொழி; a reply, an answer to a question, வினாவுகவிடைபுறக்கூறல்; question and reply together: சல்லாபம்.

வினாவெழுத்து; a letter of interrogation *அ, ஆ, ஏ, இ.*

வினாவோடேகேள்; hear with attention.

4. *in computation*, the number of one species, as a simple integer, or a simple fraction, is one வினா; an integer with a fraction, as $1\frac{1}{2}$ are two வினா; an integer with two fractions, as $1\frac{1}{2} + \frac{1}{4}$ are three வினா, &c. ஓன் றகாயேயலாமா. *Besch.*
5. *the Imperative of* வினாகிறது.
வினா, இ; five special categories.
1. அறியாள்வினாவல்: அறியாததைக்கேட்கல், asking that which one does not know;
 2. அறிவொப்புக்காண்டல், trying whether another's knowledge agrees with one's own: அறிவுபொருநதுமபடிக்காண்டுகிறது;
 3. ஐயமறுத்தல், dispersing doubts: சந்தேகத்தைத் தீர்த்தல்;
 4. அவன்றிவுதான்கோடல், learning that what the other knows: அவன்றிலைத்தான்கொண்டுகிறது;
 5. மெய்யவற்றுககாடடல், discovering the truth: மெய்யைக்காண்பித்தல். *Sat.*
- வினாகிறது,
வினாக்காரன், *and*
வினாக்குறிப்பு; *v. supra.*
- * வினாசன்; *see* விநாசன்.
- * வினாடி; *sub.* the sixtieth part of நாழிகை, or about 24" வினாத்தகற்பனை; *v. infra.*
- வினாபூதம்; *sub.* that which is obscure, or doubtful. *P. du Bourges.*
- வினாபூதமபின்; an obscure, or a doubtful, precept: *Robert de Nobili.*
- வினாவுகிறது,
வினாவுக்கெதிர்மொழி, *and*
வினாவெழுத்து; *see under* வினா.
- * வினியோகக்காரன்; *v. infra.*
- * வினியோகம்; *sub.* giving, or parting, with any thing for a consideration, or in expectation of some advantage. *Wils. S. D. p. 817. VINIYOGA.*
- வினியோகக்காரன்; a liberal man.
- * வினிதன்; *sub.* 1. *the same as* தெனடிக்கப்பட்டவன், one chastised, punished; 2. *the same as* விதயமுள்ளவன், an humble, a modest, man. *Sat. see* விதீதன். *Wils. S. D. p. 817. VINITA.*
- வினை; *sub.* 1. *the same as* கருதது, thought, temper good, or bad;
வினைகள்; devices: *Job. xxi. 27.*
2. *the same as* தொழில், work, action: *as*

- ஆள்வினை; *see under* ஆளுகிறது.
- திருவினை; twofold action good and bad, that is தவ்வினை, *and* தீவினை.
- தீவினை; a bad action, malice, and a bad temper.
- நவ்வினை; a good action, a good temper.
- முள்வினை; the action preceding the consequences, either good or bad: *comp. ஊழ்.*
- வினைசெய்வகை; the means, or way, of accomplishing an action.
- வினைசெய்வோர்; servants, workmen.
- வினைத்திட்டம்; *see under* தீண்.
- வினைதூய்மை; *see under* தூய்மை.
3. *the same as* போர், war, a battle;
வினாஞர்; 1. artificers, கமமாளர்: 2. dancers, கூத்தர்; 3. *Sudras*, or the servile tribe of *Hindus*, குத்திரர்; 4. plough-men, மருத்திலமாகக். *Sat.*
- வினாயுரைப்போர்; messengers: தூதர், who inform a king of the actions of his subjects.
4. evil, misfortune, malignity, malice: தீவினை;
இப்போவினைவினாயுகாலம்; this is the time, in which evils occur abundantly.
- சாவுவினை; mortal sin, a sin unto death.
- தன்வினைதன்னைசுகமம்; his own knavery will burn him.
- வினைக்காவமவததால் மனைவழியுத் தெரியாது; when misfortune is at hand, we know not where our own house is; *i.e.* we are quite perplexed.
- வினையற்றவன்; a sincere man.
- வினையன், ஓர் வினாயுள்ளவன்; a malicious, a deceitful, man.
- வினையிலேவெறதுபோகிறது; to perish, by one's own fraud, or malice.
- வினைவிதாசன்; *an epithet of* God, *as* *destroying sin, or evil*, கடவுள். *Sat.*
5. danger, peril: மோசம்;
6. *a part of speech*, a Verb: வினைசொல்; செய்வினை; an active verb.
- செயப்பாட்டுவினை; a verb Passive.
- தன்வினை; an intransitive verb, a verb-neuter.
- பிறவினை; a transitive verb: *including* செய்வினை, *and* செயப்பாட்டுவினை.
- வினாகுறிப்பு, ஓர் குறிப்புவினை; a conjugated appella-tive: *see* Babington's Grammar, p. 27.
- வினாகுறிப்புமுற்று; a finite conjugated appella-tive: *as* துறைவகொடியை; O, king thou art cruel!
கொடுமைபுள்ளவனாயிருக்கிறது.
தாயேயென்கணியை; O, mother, thou art dear unto me.

வினைதொகை; an elision of the termination of a relative participle, whereby the remainder becomes aoristical, *as செய் by elision of த - கிற or உம்*.

வினைப்பகாப்பதம்; a root, or primitive verb.

வினைப்பகுபதம்; a verb with its termination: *see under பதம்*.

வினைமுதல்; the subject of the verb, or agent: *see கர்ந்தா*.

வினைமுறது; a finite verb, a verb with a personal tense, *as நடந்தான்*.

வினையெச்சம்; a verbal participle, *as செய்து, or செய்ய, or செய்யின்*.

- வினைக்குறிப்பு,
- வினைக்குறிப்புமுற்று,
- வினைசெயல்வகை,
- வினைசெய்வோர்,
- வினைச்சொல்,
- வினைஞர்,
- வினைத்திட்டம்,
- வினைத்துப்பமை, *v. ante*.
- வினைத்தொகை,
- வினைப்பகாப்பதம்,
- வினைப்பகுபதம், *v. supra*.

வினைமுதல்,
வினைமுற்று; *v. ante*.

* வினையக்காரன்; *v. infra*.

* வினையம்; *sub.* 1. subtilty, slyness, deceit; 2. sagacity. *Besch.*

ஒருவனுடையவினையதைதடநதேறப்பண்ணுகிறது; to further any one's evil devices.

வினையக்காரன்; 1. a gentle, or an affable, man; 2. a contriver of tricks.

வினையதொடுகிறது; to devise a trick.

வினையம்பேசுகிறது; 1. to speak pleasingly; 2. to speak deceitfully.

வினையற்றவன்,

வினையன்,

வினையுரைப்போர்,

வினையுள்ளவன்,

வினையெச்சம், *and*

வினைவிநாசன்; *see under வினை*.

* வின்னம்; *sub.* 1. an impediment, an obstacle; 2. a cavity, a chink, an elevation; a flaw found in gems; *see பிணம்*.

வினாமாக்குகிறது; to destroy.

வினாமாப்தகிறது; to behave offensively.

வின்னூலாளன்; *see under வில்*.

வீ — வீக்கு

வீ.

வீங்க — வீங்கு

வீ; a syllabic letter, compounded of வ் and ஈ.

* வீ; *sub.* 1. death, சாவு, quasi, a going out of this world, from Sans. root VI, going; 2. removal, act of forsaking, நீக்கம்; 3. a bird, பறவை; 4. a flower, பூ. *Sat.* 5. the Imperative of வீடுறது.

வீக்குத்தினை; *v. infra*.

வீகம்; *sub.* 1. the same as பூட்டு, a lock: Camp. Tel. Dict. p. 417. BIGAMU. 2. the same as கோதிரம், a ring. *Sat.*

வீக்குத்தினை; a lock, or bolt; a bar upon which a seal is put.

வீகிறது; *v. n. Pr.* வீந்தேன், *Fut.* வீவேன், *Imp.* வீ, *Inf.* வீய; to die.

வீதல்; 1. *verb. noun*: a dying, சாத்தல்; 2. a destroying, கெடுத்தல். *Sat.* 3. *sub.* poverty, வறுமை.

வீவு; the same as சாவு, death. *Sat.*

- வீக்கம்,
- வீக்குகிறது,
- வீக்குதல்,

வீங்கல், *and*

வீங்கிப்போகிறது; *see under the following verb*.

வீங்குகிறது; *v. n. Pr.* கிணைன், *Fut.* குவேன், *Imp.* கு, *Inf.* க; 1. to swell: வீங்கிப்போகிறது;

2. to be abundant: மிகுகிறது;

3. to have a vehement desire for a thing, *with the Dative*: *as* தித்திப்புக்குவீங்கிப்புகிறது; he longs after sweet meat.

சோறறக்குவீங்கிப்போகிறது; he is famished; or he longs for food.

4. to sleep: தித்தினைசெய்கிறது.

வீங்கல்; 1. a swelling, ஊதல்; 2. a sleeping, தித்தினை செய்தல்; 3. a great longing after a thing.

வீங்கலாபுகிறது; to pine away for want of food. *Sat.* வீக்குகிறது; *v. a. Pr.* கிணைன், *Fut.* க்ருவேன், *Imp.* க்ரு, *Inf.* க்க; to bind.

வீக்கம்; 1. plenty: மிகுதி; 2. a blister, an imposthume; any thing puffed out with wind; 3. வினைமுறது of வீக்குகிறது, that is we will not bind.

வீக்கல், *and*

வீசுதல்; *the same as* கடடல், a binding.
 வீசமிடை; *v. infra.*
 வீசம்; *sub.* 1. the sixteenth part of a whole, $\frac{1}{16}$: கலை, பறு.
 2. a weight of gold, equal to that of a grain of rice-corn: தெவலிடைப்பொன்.
 வீசமிடை; the smallest weight.
 வீசல்,
 வீசனம், *and*
 வீசானம்; *see under the following verb.*
 வீசுகிறது; *Pr.* கிணைன், *Fut.* கவேன், *Imp.* சு, *Inf.* ச;
 1. *v. n.* to blow as the wind; 2. *v. a.* to emit a smell, &c. as a flower; 3. to emit rays; 4. to cast, or let down a net; 5. to fling, to throw a stone; 6. to brandish, or flourish, a sword; 7. to flog any one, a horse, &c.
 ஆனலவீசுகிறது; the heat glows around: it is hot.
 கைவீசுகிறது; to swing the arm in walking.
 தூவானமவீசுகிறது; a drizzling rain penetrates within.
 வீசல்; 1. *the same as* ஈதல், a liberal giving; 2. *the same as* எறிதல், a casting, or throwing. *Sat.*
 வீசனம்; 1. *the same as* கிறறவடடம், a small fan. *Sat.* 2. *the same as* விசிறி, a fan: வீசானம் *Besch.*
 வீசியடியெடுத்ததடக்கிறது; to stride, or walk, with long steps.
 வீசுகோல்; a small gimblet for piercing.
 வீசவிலு; a drill, or borer: துரப்பணம்.
 வீசு; 1. a blow, or stroke *with the hand, or with a sword; as*
 ஒருவீசுகொலே, *or* வீசுகொடே; at one blow, or stroke. *Besch.*
 2. strength: வலி;
 உள்வீசு, *or* உள்வலி; internal strength.
 புறவீசு, *or* புறவலி; external strength.
 வீசுகோல், *and*
 வீசவில்லு; *v. supra.*
 வீசை; *sub.* 1. a weight of 40 Indian ounces, *or* சய-பலம், it is equal to about 3 *and* 2 ozs. avordupois; 2. mustachios: மீசை.
 வீச்சாட்டம்; *sub.* extension of space. *Besch.*
 வீச்சு; *see under* வீசுகிறது.
 வீச்சுகிறது; *see* வீத்துகிறது.
 * வீஷ்மிமம், *or* வீட்டுமம்; *sub.* *the same as* வைராக்கியம், superstitious zeal, devoteeism.
 வீஷ்மாசாரி; the son of சந்தனு *that is* Bhisma.
 * வீஷ்மாசாரி; *v. supra.*
 வீஞ்சிக்கொள்ளுகிறது; *v. seq.*

வீஞ்சுகிறது; *v. n.* to ask too much for a thing, to be avaricious: *Fabr.* வீஞ்சிக்கொள்ளுகிறது.
 வீடல்; *see under* வீடுகிறது.
 வீடாரம்; *see* வீடு.
 * வீழ்கை; *sub.* betel, the Areca-nut enveloped in the betel-leaf, with shell-lime, for chewing: தாம்பூலம்.
 Wils. S. D. p. 841. VITICA.
 வீடு; *sub.* 1. *the same as* மனை, a house: வீடாரம்;
 2. *the same as* மோட்சம், heavenly bliss, emancipation from வீடுகிறது;
 வீடுபேறு; *the same as* மோட்சமடைகை, the acquisition of heaven: முதற்பேறு.
 3. *astrologically*, a house, or station of a planet in the heavens: *see* கிரகம்;
 4. *the Imperative of* வீடுகிறது.
 பாடிவீடு; a hostile camp.
 வீடுடையவன்; *the same as* வீட்டுக்காரன்.
 வீடுதூரம், *or*
 வீடுவிலக்கம்; removal outside the house, the state of a menstruous woman.
 வீடேறிவருகிறது; to come to one's house, *as an unpleas-*
ant visitor, being a specious enemy.
 வீட்டார்; domestics, people living in a house.
 வீட்டாள்; a servant in the house.
 வீட்டிறப்பு; the sloping roof of a house.
 வீட்டின்முகை, *or* மேடு; the house-top.
 வீட்டுக்காரன், *or*
 வீட்டுக்குடையவன்; the head of the family in a house; the owner of the house; the landlord.
 வீட்டுக்காரி; the mother of the household, or family; a female owner of a house.
 வீட்டுக்குப்போகிறது, வீட்டேபோகிறது; to go home.
 வீட்டுப்படியாள்; a field, or out-door servant, who receives his daily hire in rice-corn.
 வீட்டுமனிதர்; *the same as* வீட்டார்.
 வீடுவீட்டுசுகும்; from house to house.
 வீட்டேபோகிறது; *see* வீட்டுக்குப்போகிறது.
 வீடுகிறது; *v. n.* *Pr.* டிணைன், *Fut.* டுவேன், *Imp.* டு.
Inf. டு; to die: சாகிறது.
 வீடல்; *the same as* சாதல், a dying.
 வீட்டுகிறது; *v. a.* *Pr.* டடிணைன், *Fut.* டடுவேன், *Imp.* டடு, *Inf.* டு; to kill: கொல்லுகிறது.
 வீட்டுதல்; *the same as* கொல்லல், a killing. *Sat.*
 வீடு தூரம்,
 வீடுபேறு, *and*
 வீடுவிலக்கம்; *see under* வீடு.
 * வீட்சணம், *and*

வீட்சுணை; *sub.* light, the act of seeing: பார்க்கிறசெய்கை. Wils. S. D. p. 840. VICSHANA.

கடாகூலீட்சுணை; a favorable look, a side glance.

வீட்சுணைவைக்கிறது; to show a favorable look.

வீட்டார்,

வீட்டாளர், and

வீட்டிறப்பு; *see under* வீடு.

வீட்டுகிறது; *see under* வீடுகிறது.

வீட்டுக்காரன், and

வீட்டுக்காரி; *see under* வீடு.

வீட்டுதல்; *see under* வீடுகிறது.

வீட்டுமம்; *see* வீழ்மம்.

வீட்டுமாசாரி; *see* வீழ்மாசாரி, *under* வீழ்மம்.

வீணலப்புகிறது, and

வீணன்; *see under* வீண்.

* வீணுகானம்; *see under* வீணை.

வீணுட்டம்,

வீணுப்,

வீணுரவீணன்,

வீணுகூகு, and

வீணை; *see under* வீண்.

* வீணை; *sub.* the *Vina*, or Indian lute; usually of seven, strings, and two octaves: *comp.* கலைஞானம், 23. Wils. S. D. p. 841. VINA.

நாரதவீணை; the lute of *Nāreda*; reputed inventor of the *Vina*.

ருத்திரவீணை; the lute of சிவன், or *Siva*.

வீணுகானம்; a song, with a lute accompaniment: *Psal.* lxxvii. 6.

வீணவலிக்கட்டு; *see* நிவவு.

வீணவலலோர்; *the same as* கந்தருவர், celestial choristers: *comp.* அஷ்டாதசகணம்.

வீணவாசிக்கிறது; to play on the lute.

வீணவலிக்கட்டு, and

வீணவலலோர்; *v. supra*.

வீண்; *sub. and adj.* vain.

வீணப்புகிறது; to talk to no purpose.

வீணன்; an idle fellow, a chatterer.

வீணுட்டம்; fiddle-faddle, trifles, vain chattering.

வீணுப்; in vain, vainly.

வீணுப்போகிறது; 1. *the same as* வீணுக்குத்திரிகிறது; 2. to be in vain.

வீணுரவீணன்; a person who has no right to demand what he demands.

வீணிலேபோகிறது, or செலவழிக்கிறது; to squander, to spend vainly.

வீணுகூகு, or

வீணை; *the same as* வீணுப்.

வீணுகூகுத்திரிகிறது; to walk about idly.

வீணைபோகிறது; 1. *the same*; 2. *see* வீணுப்போகிறது, 2.

வீணையணுபலிக்கிறது; to take in vain.

வீணசொலவழுகிறது; *the same as* வீணலப்புகிறது.

வீண்பததி; superstition.

வீண்பாகு; *opposite to* ஊண்பாகு, *see under* ஊண்.

வீண்பிரயாசம்; a vain labour.

வீண்பேச்சு; vain words.

வீண்பொழுதுபோகுகிறது; to trifle away the time.

வீண்பத்தி,

வீண்பாக்கு,

வீண்பிரயாசம், and

வீண்பேச்சு; *v. supra*.

வீணக்காரன்; *v. infra*.

வீணம்; *sub.* 1. rule, regularity: முறை. *Sat.* 2. a portion: பங்குவீணம்.

என்வீணம்எம்மாதிரம்; how much will be my share?

வீணக்காரன்; he who has a portion, or share.

வீணமாய்ப்பிரிக்கிறது; to divide in portions.

வீணுகிறது; to share.

வீணத்தககோளறுகிறது; to receive a lot, or share.

* வீணராகம்; *sub. the same as* வைராகியம், *which see.* *Sat.*

வீணல்; *see under* வீணுகிறது.

* வீணு; *sub.* 1. a street: தெரு, a road: தெருவீணு. Wils. S. D. p. 841. VIT'HI.

2. order, ஒழுங்கு;

வீணவண்ணச்சீலை; a cloth with colored stripes.

3. a market-street, கடைவீணு;

4. a straight course, நேரோட்டம்;

5. a way, வழி. *Sat.*

ஓராசுவீணு; a highway, a public road.

6. a riding-place; a place; where horses are broken in;

வீணவீணுகிறது; to break in a horse.

7. the breadth, or width, *particularly of a tile, or shingle, &c.*

வீணிக்கிறது; *see under* வீணம்.

வீணுவண்ணச்சீலை; *see under* வீணு.

வீணுகிறது, or வீணுகிறது; *v. a. Pr.* நீணென், *Fut.*

நீணுவேன், *Imp.* நீணு, *Inf.* நீணு; to flog. *Fabr.*

* வீணு; *sub.* a market-street: கடைவீணு. *Sat.* Wils. S.

B. p. 819. VIPANI. a place where things are sold; a fair; a market.

* வீபத்து; *sub. the same as சந்திரன்*, the moon. *Sat.*

* வீபற்சு; *sub. an epithet of Arjuna. Sat.*

வீப்பகழி; *sub. a flower-arrow of Manmat'ha.*

* வீம்பாகம்; *see under வீமன்.*

* வீமம்; *sub. a fearful thing: பயங்கரம். Wils S. D. p. 623. B'HIMA.*

* வீமன்; *sub. one of the five Pandavas; that is Bhima. Sat. வீம்பாசம்; a fine dish, or meat prepared by வீமன்: comp.*

நனபாகம்.

வீம்பன்; *v. infra.*

வீம்பாட்டம், *or*

வீம்பு; *sub. brag, swagger, boasting, vaunting.*

வீம்பன்; a boaster, a braggadocio.

வீம்புசொல்லுகிறது; to boast, to vapour, to brag.

* வீரகங்கணம்,

* வீரகண்டாமணி,

வீரகுடியான்,

* வீரகெம்பிரன்,

* வீரகேசரி,

* வீரசாசி,

* வீரஞரன்,

* வீரசைவம்,

* வீரசைவர்,

வீரச்செல்வி, *and*

* வீரட்டானம்; *see under வீரம்.*

* வீரணம்; *sub. the same as விவாய்ச்சமவேர்*, a fragrant grass, and root; *Andropogon muricatum: see துவாயிசை. Wils. S. D. p. 842. VIRANA.*

* வீரதக்கன்,

* வீரதச்சுவன்,

* வீரதீரன்,

* வீரத்துவம்,

* வீரபத்திரன்,

* வீரபநோத்திரன்,

* வீரபாகு,

* வீரமகேந்திரன்,

* வீரமாமுனி,

* வீரமார்த்தாண்டன்,

* வீரமுட்டி, *and*

* வீரமுத்திரிகை; *v. infra.*

* வீரம்; *sub. 1. a mountain, மலை; 2. strength, வலி. Wils.*

S. D. p. 842. VIRA. 3. bravery, and boasting, வீரியம்;

4. a king of medicine; 5. *see ஆதகம், under அஷ்டா*

கையோகம். *Sat.* 6. *see சிவாகமம், 15.*

வீரகங்கணம்; a warrior's bracelet.

வீரகண்டாமணி; an ornament, or ring, worn on the foot.

வீரகுடியான்; one who is employed by the inhabitants

of a place to sound the chank, or trumpet, both on

joyful and mournful occasions.

வீரகெம்பிரன்; a hero, a proud champion.

வீரகேசரி; *see under நவவீரர்.*

வீரசாசி; *the same as சேனகோடடைமரம்*, the mark-

ing nut-tree: *Semecarpus Anacardium, Sans. VIRA-*

VICSHA.

வீரஞரன்; a valiant man, one brave: *see under ஞரம்.*

வீரசைவம்; the *Ultra-Saiva*, or *Jangama*, system: *see*

under சைவம்.

வீரசைவர்; *Ultra Saivas*: originally, followers of the

two *Basavapas*, who introduced a comparatively mo-

dern modification of the *Saiva* system; differing from

it in many particulars; and especially distinguished as

exterminators of the *Jainas* in the North-west of the

Peninsula: they are all *Lingadharis*; and, in the Pe-

nisula, no longer manifest their pristine ferocity. *ED.*

வீரச்செல்வி; *an epithet of Durga.*

வீரஞ்செலுததுகிறது; to act bravely: *see under சாகசம்.*

வீரட்டானம்; a kind of dance, or play: *உத்திவீர*

பம்.

வீரதச்சுவன்; *the same as மம்மதன். Sat.*

வீரத்துவம்; bravery, a heroic spirit.

வீரபத்திரன்; *Vira Bhadra* a form of *Siva*, and destroyer

of the sacrifice of *Dacsha*.

வீரமாமுனி; a local name given to the learned *Beschi*,

who compiled the *சுதரகராதி*, was the author of the

Tembovani, and of other works.

வீரமார்த்தாண்டன்; any eminent hero; a hero illustri-

ous as the sun.

வீரமுட்டி; a *Vira-Saiva*, or *Jangama*, mendicant, of a

ferocious class; and occasionally the worst of leche-

rous vagabonds. *ED. வீரசைவத்தருத்திரவேடம்*

புணடுசெயல்பாதுகாவலையிருப்போன்: see under

** முட்டி. Sat.*

வீரமுத்திரிகை; an ornament, or ring, worn on the middle

toe: *சானவேரவணி. Sat. Wils. S. D. p. 842.*

VIRAMUDRICA.

வீரவட்சமி; *see அஷ்டவட்சமி, under அஷ்டம்,*

வீரவாசிச்சேவ, *or*

வீரவாசிப்பட்டு; a kind of silk-stuff.

வீரன்; 1. a valiant man, a hero: திணையன்; 2. an epithet of Arhat, and of Bhisma.

வீரன்கேண்மைகூரமபாரும்; the friendship of a bravo, will be a sharp arrow against an enemy.

வீரர்; the same as படைவீரர், warriors, heroes, pl. of வீரன்.

நவ்வீரர்; nine heroes, helpers in war to சுபயிரமணியர், named respectively: 1. வீரபாகு, 2. வீரகேசரி, 3. வீரமகேததிரன், 4. வீரபகோததிரன், 5. வீரமார்த்தாண்டன், 6. வீரராஜாதன், 7. வீரதககன், 8. வீரதீரன், 9. வீரகுரன்.

யானவீரர்; see அரசர்க்குததுணவர், under அரசன்.

வீராதீவீரன்; a hero of heroes, a distinguished hero.

வீராவேசம்; madness, or fury of bravery.

வீரி; 1. an epithet of Cāli and Durga. Sat. 2. a medicinal twining plant: வட்டத்திருபயி, Cissampelos Pa-reira L.

வீரியம்; 1. strength, vigour; 2. fortitude, firmness; 3. semen virile; 4. heroism, valour. Wils. S. D. p. 843. VIRYYA. 5. generally, all musical instruments: பறைப்பொது. Sat.

வீரியத்தமபணம்; 1. privation of strength by enchantment; 2. pillula medicinalis erotica.

வீரியமபேசுகிறது; 1. to speak with vigour; 2. to boast.

வீரியர்; see வீரர்.

வீரியவான்; a brave, or valiant, man.

* வீரராஜாதன்,

வீரர்,

* வீரலகஷ்டுமி,

வீரவாளிப்பட்டு, and

வீரன்; see under வீரம்.

வீராணம்; sub. 1. a kind of drum; 2. a town, near a large lake.

வீராணிக்கிழங்கு; sub. a plant and root: Viper's grass, Port. escorcionera, Scorzonera L.

* வீராதீவீரன்,

* வீராவேசம்,

* வீரி; see under வீரம்.

வீரிடுகிறது; v. n. to cry as a child, to squeak as a pig to bellow as an elephant.

வீரிட்டழுகிறது,

வீர்வொன்கிறது, and

வீர்வொன்றுகிறது; to cry aloud, to clamour, as a child.

* வீரியத்தம்பணம்,

* வீரியம்,

வீரியர், and

வீரியவான்; see under வீரம்.

வீருதம்; sub. the same as மிகை, bushes, small shrubs: தாம. Sat.

வீனா; sub. 1. a tree: வீரமரம்; 2. the same as கடல, the sea; 3. துன்பம், affliction.

வீவு; see under வீகிறது.

வீழி; a shrub: see விழுதி.

வீழ்; sub. 1. the same as விழுது, which see under விழுது; 2. the Imperative of வீழ்கிறது, or வீழ்கிறது.

வீழ்க்கி; see under the following verb.

வீழ்கிறது; v. n. Pr. நுந்தேன், Fut. நுவேன், Imp. நு, Inf. நு; 1. to fall, விழுது; 2. to desire, ஆசைபடுகிறது; 3. to long, to desire earnestly, மேவுகிறது.

வீழ்கி; the same as நரகம், hell.

வீழ்தல்; a desiring, a longing for. Sat.

வீழ்த்தழிகிறது; to fall, and perish: Ps. ix. 4.

வீழ்க்கிறது; v. a. Pr. நுந்தேன், Fut. நுப்பேன், Imp. நு, Inf. நுக்க; to cast down, to cause to fall: விழப்பண்ணுகிறது, or விழுவிகிறது.

வீழ்க்கை; 1. a lapse induced by an external cause; 2. desire, longing.

வீழ்த்தல்; the same as விழப்பண்ணுதல், a causing to fall, or throwing down: திருத்தல். Sat.

வீழ்க்கிறது; v. supra.

வீழ்க்கை; sub. 1. Svati, the 15th of the 27th lunar mansions, சோதிதான். Sat. 2. see under வீழ்கிறது.

வீழ்தல், and

வீழ்த்தல்; see under வீழ்கிறது.

வீறல்; see under வீறுகிறது.

வீறுப்பு; v. infra.

வீறு; sub. 1. solitariness, தனிமை; 2. moral-merit, புண்ணியம்; 3. greatness, arrogance, pomp, பெருமை, as வீறுகாட்டுகிறது; to show arrogance, pride, pomp. 4. illustration, explanation, விளக்கம்; 5. disgust, dislike, வெறுப்பு; 6. the Imp. of the following verb.

வீறுகிறது; v. n. Pr. நினேன், Fut. றுவேன், Imp. ற, Inf. ற; 1. to be alone, தனித்திருக்கிறது; 2. to be great, பெருமையாயிருக்கிறது; 3. to be clear, or evident, விளங்குகிறது; 4. to be hateful, வெறுப்பாயிருக்கிறது; 5. to be split, a board; to be cleft: விளிகிறது. Besch. 6. to draw, or delineate, கீறுகிறது. வட்டம்வீறுகிறது; to describe a circle.

வீறல்; the same as வீறுதல்.

வீறுப்பு; pomp, and pride.

வீறுதல்; *verb. noun of வீறுகிறது.*
 வீற்றம்; *the same as வேறுபாடு, diversity.*
 வீற்று; 1. solitariness, loneliness, தனிப்பாடு; 2. difference, distinction, வேறுபாடு. *Sat.*
 வீற்றிருக்கிறது; to be seated in a stately manner, or majestically.

வீறுபொருள்; goods, various articles, or property.
 வீற்றம்,
 வீற்றிருக்கிறது,
 வீற்று, *and*
 வீற்றுப்பொருள்; *see under வீறு.*

வெ

வெ.

வெகு — வெகுமா

வெ; *a syllabic letter compounded of வ் and எ.*
 வெ; *adj. hot, warm, harsh, hard, severe, cruel, in comp.*
 வெங்களம்; a field of battle, போர்க்களம். *Sat.*
 வெங்காயம்; an onion. *Allium cepa.*
 ஈரவெங்காயம்; *the same.*
 வெள்வெங்காயம், வெள்ளுள்ளி, *or* வெள்ளைப்பூண்டு;
 garlic; *Allium sativum.*
 நரிவெங்காயம்; *see under நரி.*
 வெங்கோல்; a harsh sceptre: *met. tyrannical government.*
 வெச்சென்றிருக்கிறது; to be warm.
 வெஞ்சுமம்; *the same as பாலைநிலத்திராகம், a tune applicable to a barren country. Sat. 2. the same as போர், war, a battle.*
 வெஞ்சும்; vengeance.
 வெஞ்சிலைச்செவ்வன்; one bearing a cruel bow, *an epithet of Vira Bhadra.*
 வெஞ்சுடர்க்கிரணன்; the hot-rayed one *that is* the sun.
 வெநநீர்; *the same as சுடுநீர், hot water.*
 வெமமை; 1. *the same as ஆசை, desire; 2. the same as உட்டணம், heat, வெதுப்பு: comp. அஷ்டஜூ, under அஷ்டம்; 3. asperity, கடுமை. Sat.*
 வெயில், *or* வெய்யில், (*commonly, வெய்யல்,*) 1. *the same as ஒளி, light, sun-shine. Sat. 2. the same as சூரியன், the sun, the heat of the sun; 3. the heat and glare of a tropical day.*
 இன்றைக்குவெயில்மெத்த; it is very hot to day.
 வெயிலடிக்கிறது, *or* எறிகிறது; the sun shines hot, or, is burning.
 வெயில்கொய்ப்போடுகிறது; to put any thing to dry in the sun.
 வெயிலநடக்கிறது; to walk in the sun, or in the heat of the sun.
 வெயில்கடினம்; the heat of the sun is fierce.
 வெய்து, *or* வெய்யது; *the same as வெமமைபுடையது, that which contains warmth, or heat: வேது.*
 வெய்துபிடிக்கிறது; to cause perspiration, *by artificial means.*
 வெய்துறல்; 1. a sign expressing fear, அச்சகருதிப்பு; 2. wrath, சினகருதிப்பு; 3. affliction, துன்பம். *Sat.*

வெய்தெனல்; *the same as விளைவுகருதிப்பு, an indication of haste.*
 வெய்யோன்; 1. *the same as கொடியோன், a cruel man; 2. the same as சூரியன், the sun; 3. the same as மிருகசிரிடம், Mrigasiras, the 5th lunar mansion of the Hindus; 4. the same as விருப்புறஞன், one who desires. Sat.*
 வெகு; *adj. much; many: see Wils. S. D. p. 599. BAHU, from which the Tamil is perhaps corrupted.*
 வெகுகாலம், *or* வெகுநாள்; a long time.
 வெகுசகருதம்; *see* சிப்பதால், 32
 வெகுநாளிய; the 12th year of the *Hindu-cycle, or* A. D. 1878.
 வெகுத்தம்; much, an abundance.
 வெகுத்துவம்; 1. plurality; 2. magnificence.
 வெகுமானம்; a kind of present, from a superior: *see மானம், properly great honour. Besch.*
 வெகுமானக்காரன்; one who aspires to great honour; or makes great pretension.
 வெகுமானிக்கிறது; 1. to honour a person with a present: வெகுமானம்பண்ணுகிறது; 2. to affect, or make a shew of, greatness; to boast. *Besch.*
 வெகுமானிப்பு; the act of honouring *one* with a present.
 வெகுவசனம்; the plural number (in Grammar,) in *Sanskrit, &c. the Tamil uses its own word பன்மை.*
 வெகுவாய்; very much, greatly.
 வெகுவாய்ச்செலுகிறது; to cost much.
 வெகுவாய்ச்சொலுகிறது; to inculcate at large.
 வெகுச்சுருதம்,
 வெகுநாளிய,
 வெகுத்தம்,
 வெகுத்துவம்,
 வெகுமானக்காரன்,
 வெகுமானம்,
 வெகுமானிக்கிறது, *and*
 வெகுமானிப்பு; *v. supra.*

வெகுளி; *sub.* 1. *the same as* சினம், anger;
வெகுளிக்காரன்; a choleric, or passionate, man.
வெகுளுகிறது; *v. n. Pr.* குண்டேன், *Fut.* குவேன்,
Imp. கு, *Inf.* ள; to become angry.
வெகுளாமை; the absence of anger: *Cural.* Ch. 31.
வெகுளுதல்; *the same as* கோபிததல், censure,
anger. நீதிநெறிவளக்கம்.

2. one easily displeased; one simple, or open hearted.

வெகுளிக்காரன்,

வெகுளுகிறது,

வெகுளுதல்; *v. supra.*

வெக்காளம்; *sub.* fair weather, the rain being all over.

வெக்காளிக்கிறது; *v. n. Pr.* னித்தது, *Fut.* னிக்கும், *Imp.*
னி, *Inf.* னிக்க; to clear up, *the weather.*

வெக்காளிப்பு; fine weather.

வெக்காளிக்கிறது, *and*

வெக்காளிப்பு; *v. supra.*

வெக்கை; *sub.* 1. the heat of a close place; 2. heat,
rising from the ground; 3. looseness with which cattle
are affected.

மாட்டுக்குவெக்கைநாகுகிறது; the ox, or cow, has a
looseness.

வெக்கை, *and*

வெக்காமை; *see under the following verb.*

வெக்குகிறது; *v. a. Pr.* கினேன், *Fut.* குவேன், *Imp.*
கு, *Inf.* ள; to desire, to long.

வெக்கல்; a desiring, or longing for.

வெக்காமை; absence of desire, want of concupiscence.

வெங்களம்,

வெங்காயம்,

வெங்கோல்,

வெச்சென்றிருக்கிறது,

வெஞ்சமம், *and*

வெஞ்சம்; *see under* வெ, *adj.*

* வெஞ்சனம்; *sub.* 1. sauce, condiment: கறிபதார்த்தம்.

Wils. S. D. p. 861. VYANJANA. 2. a consonant.

வெஞ்சிலைச்செல்வன், *and*

வெஞ்சுடர்க்கிரணன்; *see under* வெ, *adj.*

வெடி; *sub.* 1. fear, awe, அச்சம்; 2. a thunder-bolt, து
டி; 3. fermented palm-tree sap, கள்; 4. perfume, in-
cense, தாமபுகை; 5. a open field, or plain, வெளி;

6. the report of a gun, *contracted from* வெடித்;

வெடிக்கிறது; a quick-match.

வெடிநுகிறது, *or* சுடுகிறது, *and*

வெடிபோடுகிறது; to fire a gun.

எத்தனைவெடிநீர்த்தார்கள்; how many guns have
they fired?

வெடிப்பட்டடை; *see* பொட்டல்.

வெடிமருந்து; gun-powder.

வெடியுப்பு; *the same as* வெடிவெடிப்பு.

வெடியெழுமபிறறு; the report of a gun sounded.

வெடிவெடிப்பு; saltpetre, or nitrate of potash.

வெடித்; the report of a gun.

7. *the Imperative of the following verb.*

வெடிக்கிறது; *v. n. Pr.* டித்தேன், *Fut.* டிப்பேன்,

Imp. டி, *Inf.* டிக்க; 1. to split, *a tree*, to crack,
a wall; 2. to sound as the firing of a gun.

வெடித்தல்; a being split: பிளத்தல்.

வெடிப்பு; a cleft, a chink, a split: பிளப்பு.

வெடிப்படிக்கிறது, *or*

வெடிப்பாடிக்கிறது; 1. to be qualmish, by a
bad smell, of any thing, *e. g.* medicine; 2. to
shew disgust.

வெடிக்கிறது,

வெடிக்கிறது,

வெடிசுடுகிறது,

வெடிநுகிறது,

வெடித்தல்,

வெடிப்பட்டடை,

வெடிப்பு,

வெடிமருந்து,

வெடியுப்பு,

வெடிவெடிப்பு, *and*

வெடித்; *see under* வெடி.

வெடுவெடென்கிறது; to speak angrily; to indicate
disgust, or displeasure.

வெட்கக்கேடு,

வெட்கங்கெட்டவன்,

வெட்கப்படுகிறது, *and*

வெட்கப்படுத்துகிறது; *v. infra.*

வெட்கம்; *sub.* shame, bashfulness: நானம், modesty.

ஒருநாளைவெட்ககெடுக்கிறது; to treat one shamefully,
so as to injure one's reputation, to cover one with
shame.

வெட்கக்கேடு; the loss of shame, and reputation.

வெட்ககெட்டவன்; a shameless fellow; one who is
past shame.

வெட்கப்படுகிறது; to be ashamed.

வெட்கப்படுத்துகிறது; to make ashamed.

வெட்கல்; *verb: noun:* a being ashamed, a being appre-
hensive through shame.

வெட்கறை; *com: gen: or*
 வெட்கறையுள்ளவன்; *masc.* a shame-faced, or modest person.
 வெட்கிறது, *or*
 வெட்குகிறது; *v. n. Pr.* கிணைன், *Fut.* குவேன், *Imp.* கு, *Inf.* க; to be ashamed, or shame-faced: நாணுகிறது: *comp.* வெள்கிறது.
 வெட்கல், *v. ante.*
 வெட்கறை,
 வெட்கறையுள்ளவன்,
 வெட்கிறது,
 வெட்குகிறது; *v. supra.*
 வெட்கி; *sub.* a shrub: *Ixora coccinea:* *comp.* அஷ்டம்-வெற்றிமாலைகளை, *under* அஷ்டம்.
 வெள்வெட்கி; a shrub: *Ixora alba.*
 வெட்டரிவாளர்,
 வெட்டல்,
 வெட்டவழி, *and*
 வெட்டவெளி; *see under* வெட்டுகிறது.
 வெட்டன்வு; *sub.* haste, precipitate-speech, rashness: *opp.* மெததனவு.
 வெட்டாந்தரை,
 வெட்டி,
 வெட்டிமை,
 வெட்டியான்,
 வெட்டிரும்பு,
 வெட்டிவேர், *and*
 வெட்டு; *see under the following verb.*
 வெட்டுகிறது; *v. a. Pr.* உடுகேன், *Fut.* உடுவேன், *Imp.* உடு, *Inf.* உட; 1. to cut with a sword, or axe; to hew, a tree; to hew down, or fell, a tree, to cut off the head, to cut down the enemy in a battle; 2. to dig a well, or water reservoir; 3. to engrave any hard substance: முதலிவெட்டுகிறது, to engrave seals.
 மண்வெட்டி; a very large sized hoe, with a short handle, used as a spade.
 வாய்வெட்டி; slander, calumny.
 வாய்வெட்டியவன்; a slanderer, a disparager.
 வெட்டரிவான்; *see* அரிவான், *under* அரிகிறது.
 வெட்டல்; 1. *verb: noun:* a killing, a cutting down, a digging, &c. 2. *see* அஷ்டமெய்ப்பரிசம், *under* அஷ்டம்.
 வெட்டவழி; a frequented way, or road.
 வெட்டவெளி; an open plain, without culture; a desert.

வெட்டவெளியாய்; publicly, notoriously.
 வெட்டாந்தரை; dry land.
 வெட்டி; 1. *the same as* வழி, a way. *Sat.* 2. வினயெச்சம், *or verb. part. of* வெட்டுகிறது, having cut, &c.
 வெட்டிமை; the office of a town-servant.
 வெட்டியான்; the lowest town-servant, one who burns the bodies of the dead நோடடி.
 வெட்டிரும்பு; an instrument for cutting iron.
 வெட்டிவேர்; the odoriferous root of the *Andropogon muricatum*, from which, mats fans, &c. are made: it differs as a variety from வழி the roots of which are scentless.
 வெட்டு; a cut, a notch.
 கல்வெட்டு; an inscription on stone.
 வெட்டுக்கட்டை; the stump of a tree, left in the earth; a pollard.
 வெட்டுக்கிடைக்கப்பார்க்கிறது; to watch an opportunity to cut another.
 வெட்டுக்கிணை; *see under* கிணை.
 வெட்டுக்கருத்து; shoots, or saplings, of a lopped tree.
 வெட்டுகிறது, *or*
 வெட்டுண்டுபோகிறது; to be cut off, to be killed.
 வெட்டுண்ணி; a villain; one deserving to be cut off.
 வெட்டுமினன், *or*
 வெட்டுமுன்; money lately coined.
 வெட்டுமேலேகண்ணாயிருக்கிறது; to watch, so as to parry a cut.
 வெட்டுகா, *or*
 வெட்டுகாப்பணம்; bad coin.
 வெட்டுவாவி; a locust. *Besch.*
 வெட்டுவெட்டென்றகாய்கிறது, *or* எரிகிறது; to be very hot as the sun, &c.
 வெட்டென; *adv.* violently, furiously.
 வெட்டென்பபேசுள்; speak not violently.
 வெட்டை; 1. *the same as* உட்டை, heat of the sun, and of the body. *Sat.* 2. heat of the ground; 3. excessive hardness of a metal; 4. venereal sickness: மேகவெட்டை, the whites, or fluor albus.
 கீகவெட்டை; exceeding heat.
 வெட்டைக்கொள்கிறது; to be troubled with great heat in the body.
 வெட்டைநாள்; very hot weather.
 வெட்டுக்கட்டை,
 வெட்டுக்கிணை,
 வெட்டுக்கருத்து,
 வெட்டுகிறது,
 வெட்டுண்ணி,

வெட்டுமின்னல்,
 வெட்டுமுளை,
 வெட்டுகா,
 வெட்டுவாவி,
 வெட்டென,
 வெட்டை,
 வெட்டைகொள்ளுகிறது, *and*
 வெட்டைநாள்; *see under* வெட்டுகிறது.
 வெட்பாலை; *see under* பாலை.
 வெண்கடம்பு,
 வெண்கடுகு,
 வெண்கண்,
 வெண்கதிரோன்,
 வெண்கரும்பு,
 வெண்கலம்,
 வெண்கல்,
 வெண்காந்தள்,
 வெண்காரம்,
 வெண்குடை,
 வெண்குமுதம்,
 வெண்குன்றி,
 வெண்கூதாளம்,
 வெண்கோஷ்டம்,
 வெண்சலசமுற்றாளர்,
 வெண்சாமரை,
 வெண்சீர்,
 வெண்சுக்கான்கல்,
 வெண்டகரை,
 வெண்டலை,
 வெண்டளை,
 வெண்டாது,
 வெண்டாமரையாள், *and*
 வெண்டாழிசை; *see under* வெள்ளை.
 வெண்டு; *sub.* 1. the hollowness of a thing, *as of a tube,*
pipe, or cane; 2. *the Imp. of the following verb.*
 வெண்டுகிறது; *v. n. Pr.* டுகேன், *Fut.* டுவேன், *Imp.*
 டு, *Inf.* டு; to grow dry by the sun, வெண்டிப்போகி
 தது.
 வெண்டுறை, *and*
 வெண்டோர்; *see under* வெள்ளை.

வெண்டையம்; *sub.* a ring, or trinket, of women; a
 kind of thumb-ring used by *pūsaris*: a hollow-ring
 bearing pebbles, tied to the feet of horses, elephants, &c.
 வீரவெண்டையம்; a larger kind of *the same*, worn by
 warriors.
 வெண்டோன்றி,
 வெண்ணாங்கு,
 வெண்ணிலை,
 வெண்ணிலைப்பத்திரம்,
 வெண்ணிறம்,
 வெண்ணெய்,
 வெண்ணெச்சி,
 வெண்பவி,
 வெண்பா,
 வெண்பொன்,
 வெண்மணல்,
 வெண்மயிர்,
 வெண்மலை, *and*
 வெண்மை; *see under* வெள்ளை.
 வெதிகோகம்; *sub.* 1. difference on comparison; 2. a
 rhetorical figure; *see under* அஹகாரம், 35. வேறற
 மை. Wils. S. D. p. 862. VYATIRECA.
 வெதிரர்; *sub.* *the same as* மூங்கில், the Bamboo-cane.
 வெதிரர்க்கிறது; *v. n. Pr.* திர்த்தேன், *Fut.* திர்ப்பேன்,
Imp. திர், *Inf.* திர்த்து; 1. to fear, அஞ்சுகிறது; 2. to
 be angry, சின்கிறது; 3. to tremble, நடுகுகிறது.
 வெதிர்த்தல்; a being angry, &c.
 வெதிர்ப்பு; 1. fear, trouble, confusion, கலகம்; 2. an
 indication of anger, சின்குகிற்பு; 3. tremor, நடுக
 கம். *Sat.*
 வெதிர்த்தல், *and*
 வெதிர்ப்பு; *v. supra.*
 வெதுப்படக்கி,
 வெதுப்பம்,
 வெதுப்பல்,
 வெதுப்பு,
 வெதுப்புகிறது, *and*
 வெதும்பல்; *v. infra.*
 வெதும்புகிறது; *v. n. Pr.* புகேன், *Fut.* புவேன், *Imp.*
 பு, *Inf.* ப; to grow warm, or gently heated; to fade.
 வெதும்பல்; 1. *the same as* வாடல், a fading; 2. an in-
 dication of anger; சின்குகிற்பு. *Sat.*

வெதும்புண்டிறது; *the same as* வெதும்புகிறது.
 வெதும்புகிறது; *v. a. Pr.* ப்பினேன், *Fut.* ப்புவேன்,
Imp. ப்பு, *Inf.* ப்பு; to warm, to heat to a gentle
 degree; to heat a medicinal leaf: வாட்டுகிறது.
 வெதும்பம்; *the same as* வெதும்பு.
 வெதும்பல்; *the same as* வாட்டல், a making warm,
 or heating a leaf, for medical application.
 வெதும்புகொள்கிறது; *reflex. v.* to warm for one's
 self.
 வெதும்பு: 1. warmth, warmness; gentle heat: வெ
 தும்புகொள்கிறது, to feel a gentle heat; 2. சூர்
 நோய், a sickness; a frothy diarrhoea. *Sat.*
 வெதும்படக்கி; *a plant:* Ballota disticha L.
 வெதும்புண்டுகிறது; *v. supra.*
 வெந்; *see* வெரிந்.
 வெந்தியம்; *see* வெந்தையம்.
 வெந்து, *and*
 வெந்தை; *see under* வேகிறது.
 வெந்தையம்; *sub. (recté வெந்தியம்,)* Fenugreek, *a*
plant: Trigonella Foeniculum-græcum.
 வெந்தீர்; *see under* வெ.
 வெப்பமுறல், *and*
 வெப்பம்; *v. infra.*
 வெப்பு; *sub.* heat.
 வெப்பம்; 1. desire, ஆசை; 2. heat, வெம்மை. *Sat.*
 வெப்பத்தையடைகிறது; to grow warm, or heated.
 வெப்பமுறல்; a becoming heated.
 வெப்புநாற்றம்; an offensive, or putrid, smell.
 வெப்புப்பாலை; a kind of distemper in the bowels.
Besch.
 வெப்புவெப்பென்றுபேசுகிறது; to speak with warmth.
 வெப்பு; heat.
 வெப்புகிறது; *v. n. Pr.* ந்றேன், *Fut.* றுவேன், *Imp.*
 று, *Inf.* று; to grow warm, or hot.
 வெப்புகிறது; a becoming warm.
 வெப்புநாற்றம்,
 வெப்புப்பாலை,
 வெப்புறு,
 வெப்புறுகிறது, *and*
 வெப்புறுதல்; *v. supra.*
 வெம்பல்; *see under* வெம்புகிறது.
 வெம்பளிச்சை, *or* வெம்பிளிச்சை; *sub.* haughti-
 ness, pride.
 வெம்பாய்; *sub.* Bombay; *the Island, or Town.*
 வெம்புகிறது; *v. n. Pr.* ப்பினேன், *Fut.* ப்புவேன், *Imp.*

பு, *Inf.* ப; 1. to be very hungry; 2. to fade, வாடு
 தது; 3. to become prematurely ripe. *Besch.*
 வெம்பல்; 1. *the same as* பெருங்கோபம், wrath; 2. *the*
same as வாடல், fading; 3. *sub.* a premature fruit.
Sat.
 வெம்மை,
 வெயிலடிக்கிறது,
 வெய்து,
 வெய்துறல்,
 வெய்தெனல்,
 வெய்யது,
 வெய்யல், *and*
 வெய்யில்; *see under* வெ, *adj.*
 வெரிந்; *sub. the same as* முதுகு, the back: வெந். *Sat.*
 வெருக்கடி; *see under* வெருகு.
 வெருகம்; *sub.* the under-side of an animal's tail, வாவிச்
 சீழிடம், *Sat.*
 வெருகு; *sub.* 1. a tom-cat, ஆண்பூனை; 2. a cat, பூனை.
Sat.
 வெருகடி; a cat's foot, *i. e.* as much as can be taken up
 with, or between, the thumb and two fingers: *medi-*
cal usage.
 வெருகடித்தாள்; as much powder as can be taken up
 by the thumb, and two fingers.
 வெருட்சி,
 வெருட்டல், *and*
 வெருட்டுகிறது; *see under* வெருளுகிறது.
 வெருவந்தம்; *see under the following verb.*
 வெருவருகிறது; *v. n. Pr.* வநதேன், *Fut.* வருவேன்,
Imp. வா, *Inf.* வர; to fear.
 வெருவந்தம்; *the same as* அச்சம், fear, terror. *Sat.*
 வெருவந்தசெய்யாமை; *a king's* mild government.
 வெருவல்; *v. infra.*
 வெருவு; *sub.* 1. fear, அச்சம்; 2. *the Imperative of*
the following verb.
 வெருவுகிறது; *v. n. Pr.* வினேன், *Fut.* விவேன், *Imp.*
 வி, *Inf.* வி; to fear.
 வெருவல், *and*
 வெருவுதல்; a fearing, அஞ்சுதல்.
 வெருவுதல்; *v. supra.*
 வெருளுகிறது, *or*
 வெருள்கிறது; *v. n. Pr.* ருண்டேன், *Fut.* ருருவேன்,
or ருண்டேன், *Imp.* ருளு, *or* ருள், *Inf.* ருள்; வெருண்
 டுபோகிறது; 1. to be frightened, or scared; 2. to be
 confused, to be infatuated: மயங்குகிறது.

வெருட்சி; fear, அச்சம்.
 வெருளல்; see வெருளுதல்.
 வெருளி; the same as வெருட்சி.
 வெருளுதல், and வெருளல்; a fearing: மருளுதல்.
 வெருட்டுகிறது; v. a. Pr. ட்டுகேன், Fut. ட்டுவேன்,
 Imp. ட்டு, Inf. ட்டு; to scare, to fright, to drive
 away.
 வெருட்டல்; the same as அச்சமுறுதல், a terrify-
 ing, or frightening. Sat.
 வெலவெலக்கிறது; v. n. Pr. வந்தேன், Fut. வப்பே
 ன், Imp. வ, Inf. வக்க; 1. to be cramped and faint
 by fatigue; 2. to be convulsed in the hands and feet.
 வெலவெலெனறுதைத்துக்கொள்கிறது; to struggle in
 the agonies of death.
 வெலி; sub. banishment, proscription, excommunication:
 Camp. T. D. p. 542. VELI. In Tamil usage collo-
 quially altered to பெவி.
 சாதிக்குவெலியாகுகிறது; to turn one out of a tribe, or
 caste.
 வெலிகாரம்; sub. Borax: வெண்காரம், Ibid. VELIGA-
 RAMU.
 வெலிதி, or
 வெலித்தி; sub. 1. open, having interstices; 2. thin
 cloth: சீவல், cloth not closely woven: அருசல். opp.
 கடிதம். Ibid. VELITI.
 வெல்கிறது; see வெல்லுகிறது.
 வெல்லம்; sub. Molasses: see கருப்புக்கட்டி, under க
 ட்டு.
 வெல்லல்; v. infra.
 வெல்லுகிறது, or வெல்கிறது; v. a. Pr. வென்றேன்,
 Fut. வெல்லுவேன், or வெல்வேன், Imp. வ், or வ்வு,
 Inf. வ்வ; to overcome, to conquer, to get the victory
 to carry the day: வெற்றிகொள்கிறது.
 வெவ்வல், or
 வெவ்வுதல்; a conquering, &c. Sat.
 வெவ்வுமா; a conquering beast, a tiger: புவி. Sat.
 வெற்றம், or
 வெற்றி; victory: வென்றி. comp. அஷ்டவெற்றி, under
 அஷ்டம்.
 வெற்றிகொள்கிறது; see வெவ்வுகிறது.
 வெற்றியாய்; victoriously.
 வெற்றிவேதன்; a vanquisher, conqueror, triumpher.
 வெற்றிவேல்; a conquering, lance, or weapon.
 வென்றேன்; 1. a conqueror; 2. an epithet of அருகன்,
 or an Arhat, q. d. one self-subdued.
 வெல்லுதல், and
 வெல்லுமா; v. supra.

வெவ்வேறு; see under வேறு.
 வெளி; sub. the air; the atmosphere: ஆகாயம். Sat.
 2. the open-field, the field;
 மததைவெளி; a public place for cattle, outside a
 village.
 மேய்ச்சலவெளி; a pasture-ground.
 வயல்வெளி; a rice cornfield.
 3. publicity, notoriety;
 இதுவெளிகருவராமல் உன் மனவிலிருக்கட்டு; make it
 not public, but keep it in thy mind. Besch.
 4. out of doors; outside: புறம்;
 அநதரவெளி; 1. the open sky; 2. a desert plain.
 வேசாரவெளி; 1. a weary plain; 2. the name of a
 district, or suburb, of Madras.
 வெளிகண்டசொல்; a plain, and perspicuous, word.
 வெளிகுப்போகிறது; to go to the privy, to go to ease
 one's self.
 வெளிதிறந்துசொல்லுகிறது; to speak fairly in an open-
 hearted manner.
 வெளிப்படுகிறது, or வெளியாகிறது; to appear, to come-
 forth, to become manifest.
 ஒருவனைவெளிப்படப்பண்ணுகிறது; to bring one out
 of prison: Psal. cvii. 14.
 வெளிப்படல்; the same as தோன்றல், an appearing.
 வெளிப்படுத்துகிறது, வெளியாகுகிறது, வெளியடுகிற
 து, வெளிவிடுகிறது; to discover, to make known,
 to manifest to reveal.
 வெளிப்பொருளாய்; clearly, plainly, perspicuously.
 வெளிமனிதர்; strangers, people not belonging to a domi-
 cile.
 வெளிமான்; a roe, a she-deer.
 வெளியடை; a curtain, a veil. Besch.
 வெளியரங்கம்; what is manifest, or notorious: பயிரங்
 கம்.
 வெளியரங்கமாகிறது; to become publicly known.
 வெளியாகல்; the same as வெளிமிடல்.
 வெளியாடைகள்; hangings, tapestry.
 வெளிமிடல்; a discovering, a laying open. நீதிநெறி.
 வெளியிவ்ருகுகிறது; to be abroad.
 வெளியேபோகிறது; 1. to go out, to go abroad; 2. the
 same as வெளிகுப்போகிறது.
 வெளியேபோடுகிறது; to throw something out.
 வெளிகண்டசொல்; v. supra.
 வெளிசம்; sub. an angle: தூண்டில். Sat.
 வெளிச்சம்; sub. 1. light, luminous matter; 2. a light;
 3. publicity.
 இதுவெளிச்சமாயிறது; this has been made public.

வெளிச்சகாட்டுகிறது, *or* கொடுக்கிறது; to give light, to shine. *Sat.*

வெளிச்சமான; 1. bright; 2. clear, evident.

வெளிது; *see under* வெள்ளை.

வெளிப்படல்,

வெளிப்படுகிறது,

வெளிப்படுத்துகிறது,

வெளிப்பொருளாய்,

வெளிமனிதர்,

வெளிமான்,

வெளியடை,

வெளியரங்கம்,

வெளியாகிறது,

வெளியாக்கல்,

வெளியாக்குகிறது,

வெளியாடைகள், *and*

வெளியிடல்; *see under* வெளி.

வெளில்; *sub.* 1. a squirrel: அணில்; 2. a post, or stake to which a beast is tied: கட்டுத்தறி; 3. a stake to which elephants are tied: யானைதூண்; 4. whiteness: வெண்மை; 5. a stake to which a churning stick is fastened. *Sat.*

வெளிவிடுகிறது; *see under* வெளி.

வெளிவிருத்தம்,

வெளிதர்,

வெளிது,

வெளுக்கிறது,

வெளுப்பு, *and*

வெளுவென்றிருக்கிறது; *see under* வெள்ளை.

வெள்; *adj.* white, the root, or simplest form, whence வெள்ள, *and* its compounds are derived.

வெள்கல்; *see under* the following verb.

வெள்குகிறது; *v. n. Pr.* ஂகினேன், *Fut.* ஂகுவேன், *Imp.* ஂகு, *Inf.* ஂக; 1. to have fear, அஞ்சுகிறது;

2. to be ashamed, வெட்கிறது.

வெள்கல்; *verb. noun.*: a being afraid, or ashamed.

வெள்வரி,

வெள்வெங்காயம்,

வெள்வெட்சி,

வெள்வேலான், *and*

வெள்வேல்; *see under* வெள்ளை.

வெள்ளக்காடு, *and*

வெள்ளநதி; *v. infra.*

வெள்ளம்; *sub.* 1. the sea, கடல்; 2. a flood, or inundation, தீர்ப்பெருக்கு, a swelling of a river, the rising of water, the tide; the current freshes: புதுப்புளம், *or* புதுத்தணை; 3. abundance, மிகுதி; 4. a kind of computation: ஞொன், a host. *Sat.*

துதபோதம்வெள்ளம்; it is more than enough.

வெள்ளக்காடு; a total inundation of a place, or field.

வெள்ளநதி; an overflowing flood.

வெள்ளரி; *sub.* a plant: Cucumber, cucumis sativus.

நாட்டுவெள்ளரி; the same, growing wild.

வெள்ளலரி,

வெள்ளவகை, *and*

வெள்ளறுகு; *see under* வெள்ளை.

வெள்ளாங்குடி, *and*

வெள்ளாஞ்செட்டி; *see under* வெள்ளாமை.

வெள்ளாடு; *see* கொடியாடு, *under* ஆடு, a sheep.

வெள்ளாட்டி; *sub.* a slave-girl, a woman of no account: *opp.* பெண்டாட்டி.

வெள்ளாண்மை; *v. infra.*

வெள்ளாமை; *sub.* (*or recte* வெள்ளாண்மை,) 1. corn ripe, or nearly ripe in the field: பயிர்; 2. agriculture, husbandry.

வெள்ளாழன், *or* வெள்ளாண்; one of the agricultural tribe: புவையன்.

கார்க்காத்தார், *or* பாண்டிவெள்ளாழர்; a subdivision of the *Vellazha*-tribe in the old *Pandiya* kingdom, whose office was to wait in the fields, and demand rain. *v. Or. Hist. M. S. S. Vol. i. p. 64 and 122.*

கொண்டைகட்டி வெள்ளாழர்; *see under* கொண்டை.

சைவவெள்ளாழர்; *see under* சைவன்.

சோழியர், *or* சோழியவெள்ளாழர்; *see under* சோழம்.

துருவர், *or* துருவவெள்ளாழர்; *comp. under* துருவம்.

நத்தமான், *or* நத்தமான்வெள்ளாழர்; the same as நத்தமகன்; *see under* நத்தம்.

மலையமான், *or* மலையமான்வெள்ளாழர்; *see under* மலை.

வெள்ளாறுகுடி, *properly* வெள்ளார்குடி; a village of farmers, as distinguished from அகிரகாரம்.

வெள்ளாஞ்செட்டி, *properly* வெள்ளாஞ்செட்டி, a merchant of the same tribe.

வெள்ளாம்பிணை, *properly* வெள்ளான்பிணை; a subdivision of the agricultural tribe.

வெள்ளாழ்ச்சி; a woman of the agricultural tribe.

வெள்ளாம்பல்; *see under* வெள்ளை.
 வெள்ளாம்பிள்ளை; *see under* வெள்ளாமை.
 வெள்ளாவி; *see under* வெள்ளை.
 வெள்ளாழ்ச்சி,
 வெள்ளாழன்,
 வெள்ளாளன்,
 வெள்ளாங்குடி,
 வெள்ளான்செட்டி, *and*
 வெள்ளான்பிள்ளை; *see under* வெள்ளாமை.
 வெள்ளி, *and*
 வெள்ளிக்கிழமை; *see under* வெள்ளை.
 வெள்ளிக்கோல்; *sub.* a steel-yard, திறைகோல், *or* கயிறுக்கோல்.
 வெறுநாய் சந்தைக்குப்போரூல வெள்ளிக்கோலாலடிபட்டுவரும்; a dog which goes alone to the market will be beaten with a steel-yard. *Prov. i. e.* one who goes to the market without money will get nothing but vexation.
 வெள்ளிடை,
 வெள்ளித்தகடு,
 வெள்ளிமடந்தான் கெண்டை,
 வெள்ளிமணல், *and*
 வெள்ளிமலை; *see under* வெள்ளை.
 வெள்ளிலோத்திரம்; *v. infra.*
 வெள்ளில்; *sub.* 1. *the same as* விளா, the wood-apple tree: *Feronia*; 2. *the same as* பாடை, a bier *Sat.*
 வெள்ளிலோத்திரம்; its bark: *see* சிலங்கம்.
 வெள்ளிருமீன்,
 வெள்ளீயம்,
 வெள்ளீரல்,
 வெள்ளூப்பு,
 வெள்ளூள்ளி,
 வெள்ளெருக்கு,
 வெள்ளெலி, *and*
 வெள்ளெழுத்து; *see under* வெள்ளை.
 வெள்ளென; swiftly, early.
 வெள்ளை; *sub.* 1. a conch, or chank, சங்கு; 2. *an epithet of* Balab'hadra, பலபத்திரன்; 3. a kind of stanza, or sonnet, வெண்பா; 4. whiteness, வெண்மை, *as* வெண்கிலலைகளாசசிறதை, a pure person has no fraudulent mind; 5. a kind of sheep, a goat, வெள்ளாடு; 6. a kid, வெள்ளாட்டுக்குட்டி. *Sat.* 7. silver, வெள்ளி;

8. the whites, a sickness, fluor alba, வெட்டை, *as* அவனுக்கு, *or* அவளுக்கு வெள்ளைசாய்க்கிறது, *or* ஊறறுகிறது.
 வெண்கடம்பு; *see under* கடம்பு.
 வெண்கடுகு; *see under* கடுகு.
 வெண்கண்; *the name of* a fish, with protuberant eyes.
 வெண்கதிர்ரான்; the moon, the silver-rayed one: சந்திரன், *Sat.*
 வெண்கருமபு; white sugar-cane.
 வெண்கலம்; queen's-metal, bell-metal; any amalgama of zinc and copper.
 வெண்கல்; white stone, Alabaster.
 வெண்காந்தன்; *see under* காந்தன்.
 வெண்காரம்; Borax: *an artificial* salt.
 வெண்குடை; a white, and large, umbrella: ஆதபத்திரம்.
 வெண்குமுதம்; the white Nymphæa, or lotus: வெள்ளாமல், கயிரம்.
 வெண்குன்றி; *a shrub*; Abrus; a variety having white seeds.
 வெண்கூதாளம்; *a plant*: Convolvulus, growing near water, தீர்த்தாளி. *Sat.*
 வெண்கோஷ்டம்; *see under* கோஷ்டம்.
 வெண்சலசமுதமுள்; *an epithet of* Sarasvati, as sitting upon the white Nelumbium flower: சரசசுவதி. *Sat.*
 வெண்சாமரை; a whisk, or brush, made of white hair of the yac: *see* சாமரை.
 வெண்சீர்; *see under* சீர், a metrical foot.
 வெண்கககானகல; one of the 120 kinds of natural bodies, உபரசம்.
 வெண்டகரை; *see under* தகரை.
 வெண்டலை; *the same as* தலையோடு, a skull.
 வெண்டலை; *see under* தலை, the 4th member of a poem.
 வெண்டாது; *the same as* வெள்ளி, silver. *Sat.*
 வெண்டாமரையாள்; *see* வெண்சலசமுதமுள்.
 வெண்டாழிசை, *and*
 வெண்டுறை; *see* பாலினம், *under* தினம்.
 வெண்டேர்; the mirage: கானல், *which see.*
 வெண்டோனரி; *see under* தோனரி.
 வெண்குருகு; *a medicinal plant*: *see* குடைக்கொடி, *under* குடை.
 வெண்கணை; any thing given without a mortgage.
 வெண்கணைப்பத்திரம்; a bond, or note of hand, without a mortgage.
 வெண்கணையாய்வாங்குகிறது; to borrow money by a note of hand.
 வெண்கணிம்; white colour.
 வெண்கெய்தல்; butter, *as distinguished from* நெய்.
 வெண்கெய்தலுக்குகிறது; to melt butter.

வெண்ணெயெடுக்கிறது; to churn milk, and extract butter.
 வெண்ணெய்ச்சி; the whitish Negundo tree: *see under* நொச்சி.
 வெண்பலி; ashes, சாமபல். *Sat.*
 வெண்பா; *see under* பா.
 வெண்பொன்; silver, வெள்ளி. *Sat.*
 வெணமணல்; white sand.
 வெணமலர்; *see* சாமரம்.
 வெணமலை; the silver mountain: கைலை. *Sat.*
 வெணமை; 1. ignorance, அறிவின்மை; 2. tender age, இளமை; 3. whiteness, வெள்ளை.
 வெளிது; *the same as* வெணமைபுடையது, that which is white. நீதிநெறிவிளக்கம்.
 வெளிவிருத்தம்; *see* பாவினம், *under* இனம்.
 வெளிது; 1. ignorance, அறிவின்மை; 2. a tree: Cordia; தமவிலமரம்; 3. a coreless tree: அலி, வயிரமில்லாமரம்.
 வெளிநர்; ignorant men, அறிவிலலார். *Sat.*
 வெளுக்கிறது; *Pr.* சூததேன, *Fut.* சூப்பென, *Imp.* சூ, *Inf.* சூக்க; 1. *v. n.* to dawn; to begin to grow light; 2. *v. a.* to wash linen; 3. *v. n.* to grow white, and clean by washing.
 கிழக்குவெளுக்கின்றது; the day breaks.
 வெளுத்ததலை; a clean cloth, a cloth that is washed.
 வெளுத்துப்போகிறது; to grow white.
 வெளுப்பு; 1. whiteness; 2. a whitish colour, given by washing; or, paleness caused by sickness; 3. the dawn of day, வீடியகாலத்தினவெளுப்பு: Job. iii. 9.
 வெள்ளொன்றிருக்கிறது; to appear very white from a distance.
 வெள்வரி; *the same as* பலகறை, cowries, small shells. *Sat.*
 வெள்வெண்காயம்; *see* வெண்காயம், *under* வெ.
 வெள்வெட்சி; *see under* வெட்சி.
 வெள்வேலான்; *see under* வேல்.
 வெள்வேல்; *see* வேலமரம்.
 வெள்ளலரி; *see under* அலரி.
 வெள்ளல்வி; *see* வெள்ளாமபல.
 வெள்ளவரை; *see under* அவரை.
 வெள்ளறுகு; *see under* அறுகு.
 வெள்ளாமபல், *and* வெள்ளலவி; *see under* அலவி.
 வெள்ளாலி; the steam of water, for bleaching cotton cloth.
 பிடையைவெள்ளாலிகட்கிறது, *or* போடுகிறது; to steam cotton cloth.
 வெள்ளி; 1. the planet Venus: சுகிரன்; 2. silver: வெண்பொன்; 3. the colour white, whiteness: வெணமை. *Sat.*
 கல்வெள்ளி; a mixed metal; a mixture of tin and iron.

வெள்ளி; *or*
 வெள்ளிக்கிழமை; Friday.
 வெள்ளியின்றுப்போகிறது; to set out on a journey on Friday, *not permitted to a woman*; or to lend, or pay, any thing, on Friday, *deemed inauspicious*.
 வெள்ளித்தகடு; a silver plate.
 வெள்ளிமடநதான்கெண்டை; a sort of fish: *see under* கெண்டை.
 வெள்ளிமணல்; sand containing silver.
 வெள்ளிமலை, *or* திரசுதமலை; *the same as* கைலைமலை, mount *Cailasa*: *see* கைலை.
 வெள்ளிடை; (*from* வெள்ளை, *and* இடை,) an open place, or field: வெளி.
 வெள்ளிருயின்; *see* நெய்யின்.
 வெள்ளீயம்; *see under* ஈயம்.
 வெள்ளீரல்; *see under* ஈரல்.
 வெளருப்பு; white salt.
 வெளருளனி; *see under* உளனி.
 வெள்ளெருக்கு; *see under* எருக்கு.
 வெள்ளெலி; *see under* எலி.
 வெள்ளெழுத்து; purblindness, dimness of sight.
 வெள்ளைக்கரு; the white of an egg.
 வெள்ளைக்காகணம்; *see under* காகணம்.
 வெள்ளைக்கீரை; *see under* கீரை.
 வெள்ளைச்சாமநதி; *see under* சாமநதி.
 வெள்ளைச்சாரணை; *see under* சாரணை.
 வெள்ளைச்சோளம்; *see under* சோளம்.
 வெள்ளைத்தமிழ்; plain, or ordinary, language, கொடுதமிழ்: *see under* தமிழ்.
 வெள்ளைநிறம்; white colour.
 வெள்ளைநிறத்தாள; an epithet of Sarasvati, சரசுவதி. *Sat.*
 வெள்ளைப்பசை; *see under* பசை.
 வெள்ளைப்பாஷாணம்; *see under* பாஷாணம்.
 வெள்ளைப்பூண்டு; *the same as* வெளருளனி.
 வெள்ளைப்போளம்; *see under* போளம்.
 வெள்ளைமத்தாரை; *see under* மத்தாரை.
 வெள்ளைமெய்யாள; *the same as* வெள்ளைநிறத்தாள. *Sat.*
 வெள்ளையழக்கிறது; to white wash.
 வெள்ளையானை; a white elephant; *especially* the elephant vehicle of *Indra*, and *Ayinar*.
 வெள்ளையானையூர்தி; an epithet of *Indra*, and *Ayinar*: their conveyance being a white elephant.
 வெள்ளையாரணன்; an epithet of *Indra*, இந்திரன். *Sat.*
 வெள்ளொத்தாழிசை; *see under* இனம்.
 வெள்ளோக்காளம்; *see under* ஓக்காளம்.
 வெள்ளைக்கரு,

வெள்ளைக்காக்கணம்,
 வெள்ளைக்கீரை,
 வெள்ளைச்சாமந்தி,
 வெள்ளைச்சாரணை,
 வெள்ளைச்சோளம்,
 வெள்ளைத்தமிழ்,
 வெள்ளைநிறத்தாள்,
 வெள்ளைநிறம்,
 வெள்ளைப்பசளை,
 வெள்ளைப்பாஷாணம்,
 வெள்ளைப்பூண்டு,
 வெள்ளைப்போளம்,
 வெள்ளைமந்தாரை,
 வெள்ளைமெய்யாள்,
 வெள்ளையடிக்கிறது,
 வெள்ளையாணை,
 வெள்ளையாணையூர்தி,
 வெள்ளைவாரணன்,
 வெள்ளொத்தாழிசை, *and*
 வெள்ளொக்காளம்; *see under* வெள்ளை.
 வெறுதவன்; *see under* வெறுக்கிறது.
 வெறி; *sub.* 1. fear, அச்சம்; 2. a sheep, ஆடு; 3. confusion, perturbation, giddiness, கலக்கம்; 4. fermented palm-tree sap, கள்; 5. swiftness, சீக்கிரம்; 6. a bad smell, நாற்றம்; 7. a devil, பிசாசம்; 8. the dance of a *Pūsari*, possessed by முருகன், or an evil spirit, வேலொடல்; *Sat. see under* முருகு. 9. drunkenness; fury from liquor, *met.*: anger; 10. *the Imperative of* வெறிகிறது, *or* வெறிக்கிறது.
 மூர்க்கவெறி; fury: intoxication to madness.
 வெறிகிறது; *v. n. Pr.* நிறதேன், *Fut.* நிவேன், *Imp.* நி, *Inf.* நிய; to be pressed, or urged.
 வெறிதல்; a pressing, a thronging, நெருங்கல்.
 வெறிது; ignorance, அறிவின்மை. *Sat.*
 வெறிக்கிறது; *v. a. Pr.* நிததேன், *Fut.* நிப்பேன், *Imp.* நி, *Inf.* நிக்க; 1. to stare;
 வெறிககப்பார்க்கிறது; to stare at one, as a terrified beast; to look at any thing curiously, and attentively.
 வெறிககவுஞ்சினககவுமபார்க்கிறது; to look at one angrily, or furiously.
 2. with an auxiliary verb, as வெறிததுப்போகிறது, to become lonely, solitary, a place, a king's court, in his absence;

மரம்பெறிததுகிடகருது; the tree has been lopped.
 3. *v. n.* to become drunk, or mad, by liquor, or anger, to grow violent: வெறித்திருக்கிறது, வெறிகொள்கிறது, வெறியெடுக்கிறது.
 அவனுக்குவெறித்தது; he is intoxicated.
 வெறித்தவ; a being intoxicated, or stupefied: மயன் குறல.
 வெறிப்பு; 1. drunkenness; 2. famine.
 வெறிப்புக்காலம்; a time of dearth.
 வெறியன்; a drunkard; a mad, or furious, man.
 வெறியாடல்; a bacchanalian dancing, before the fanes of some kinds of tutelary gods, தேவர்க்காடுவகத்தது.
 வெறியாட்டாளன்; *see* முருகன், *under* முருகு, *and* தேவராளன், *under* தேவன்.
 வெறியாட்டாளர்; bacchanalian dancers, தேவர்க்காடுவோர். *Sat.*
 வெறிகிறது, *and*
 வெறிக்கிறது; *v. ante.*
 வெறிகு; *see under* வெறு.
 வெறித்தல்,
 வெறியாடல்,
 வெறியாட்டாளர், *and*
 வெறியாட்டாளன்; *see under* வெறி.
 வெறு; *adj.* empty, void, poor, *in comp.*
 வெறிகு; *sub.* emptiness.
 வெறுங்கடுதாசி; a blank paper:
 வெறுங்கை; an empty hand.
 வெறுஞ்சோறு; boiled rice alone.
 வெறுதுகம்; *Svati*, the 15th lunar mansion of the *Hindus*, சோதிநாள. *Sat.*
 வெறுந்தண்ணீர்; water only.
 வெறுந்தப்பறை; a down-right falsehood.
 வெறுமனே; in vain, without advantage; chiefly used by Brahmans.
 வெறுமனை; an empty piece of ground.
 வெறுமை; emptiness, vacuity, poverty,
 வெறுமைபோ; go away, without lingering.
 வெறுமைப்பட்டவன்; a poor man.
 வெறுமையிரு; be quiet.
 வெறும்பாணை; an empty earthen-ware vessel.
 வெறும்பாணையில் ஈப்பூததாம்போலே; like a fly in an empty vessel, *i. e.* vainly.
 வெறும்பிழை; nothing but errors.
 வெறும்புறவகூறல்; false invective, or report, குசம்.
 வெற்து; *adj.* empty, *in comp.*
 வெற்துள், *or* வெற்துமனிதன்; one who is without work: a spare hand.

வெற்றிலை; betel-leaf; *carrying no other prefix, q. d.*
the leaf; *sicut* "the weed" &c.
வெறுக்கால; a bare-foot.
வெறுக்காலன்; one who is bare-footed.
வெறுக்காமடி; a mere body, *met.* one destitute of
renown: *opp.* புகழுடமடி.
வெறுக்கொது; a spare ox.
வெறுக்கோலை; a blank palm-leaf.
வெறுக்கிறது; *v. a. Pr.* அநதேன், *Fut.* அப்பேன்,
Imp. அ, *Inf.* அக்க; 1. to abhor, to hate, to detest;
2. to deny, to renounce, to abolish: வெறுத்தபபோடு
கிறது.
உலகத்தைவெறுக்கிறது; to renounce the world.
உத்தியோகத்தைவெறுத்தான்; he has renounced office,
or employment.
என்கருமவனுக்குமவெறுத்திருக்கிறது; there is disgust
between me and him.
எனக்குவெறுக்குது; it turns my stomach.
ஒருத்தனைவெறுக்கிறது; to scorn, or disdain, one.
வெறுத்தவன்; one who does not abhor, or hate.
வெறுக்கச்சாப்படுகிறது; to eat to satiety.
வெறுத்தல்; *verb. noun*: a disliking, a hating, rejecting,
&c. *Sat.*
வெறுப்பு; 1. fear, அச்சம்; 2. confusion, கலக்கம்;
3. wrath, சினம்; 4. closeness, narrowness, செறிவு;
5. affliction, துன்பம்; 6. disgust, dislike, aversion,
contempt, வேண்டாமை. *Sat.*
என்பேரிலவெறுப்புக்குசவிப்புமாயிருக்கிறது; he has a dis-
like to me; he cannot bear me.
வெறுப்பிலவாமற்கொடுக்கிறது; to give without grudg-
ing.
வெறுப்பின்மை; absence of disgust: *see* அறத்துறுப்பு,
under அறம்,
வெறுப்புறறிருக்கிறது; to be displeased.
வெறுக்கை; *sub.* 1. felicity, செல்வம்; 2. gold, பொ
ன்; 3. a curiosity, விழுப்பொருள். *Sat.*
வெறுங்கிடுதாசி,
வெறுங்கை, and

வெறுஞ்சோறு; *see under* வெறு.
வெறுத்தல்; *see under* வெறுக்கிறது.
வெறுறுகம்,
வெறுந்தண்ணீர், and
வெறுந்தப்பறை; *see under* வெறு.
வெறுப்பின்மை, and
வெறுப்பு; *see under* வெறுக்கிறது.
வெறுமனே,
வெறுமனை,
வெறுமை,
வெறும்பாளை,
வெறும்பிழை, and
வெறும்புறங்குறல்; *see under* வெறு.
வெற்பன்; *v. infra.*
வெற்பு; *sub.* a hill, மலை.
வெற்பன்; a chief of the inhabitants of a hilly country,
குறிஞ்சிநிலத்தலைவன். *Sat.*
வெற்றம்; *see under* வெல்லுகிறது.
வெற்றாளர்; *see under* வெறு.
வெற்றி, and
வெற்றியாய்; *see under* வெல்லுகிறது.
வெற்றிலை; *see under* வெறு.
வெற்றிவேந்தன், and
வெற்றிவேல்; *see under* வெல்லுகிறது.
வெற்று,
வெற்றுக்காலன்,
வெற்றுக்கால்,
வெற்றுடம்பு,
வெற்றெருது, and
வெற்றோலை; *see under* வெறு.
வென்றி, and
வென்றோன்; *see under* வெல்லுகிறது.

வே

வே.

வே

வே; a syllabic letter, compounded of வ் and ள்.
வே; *sub.* 1. the same as வேவு, exploration, espionage;
2. the Imperative of the following verb.
வேகிறது; *v. n. Pr.* வெந்தேன், *Fut.* வேவேன், *Imp.*
வே, *Inf.* வேவு, *neg.* வேவேன்; 1. to burn; 2. to
seethe; to be boiling hot, குமைகிறது; 3. to be
sultry.

வேந்து; *past verb. part.* as
வேந்துபோகிறது; to burn away, to be sultry.
வேந்துபோனவீடு; a house consumed by fire.
வேந்தை; a kind of meal-cake, பிடடு.
வேகவைக்கிறது; to set on the fire.
வேகாதகல்; a brick not well burnt.
வேருதல்; a burning, a boiling, வேதல்.

வேக்காடு; *the same*.

வேக்காடுகளகல்; a brick well burnt.

வேக்காளம்; heat, sultriness.

வேலிகெறது; *v. a.* to boil, to seethe.

* வேகம்; *sub.* 1. velocity, swiftness, haste, nimbleness, கடுப்பு; 2. anger, கோபம்; 3. wrath, heat, impetuosity, சினம்.

மனுவேகம்; the swiftness of thought.

வேகக்குதிரை; a swift horse.

வேகவதி; 1. a river near Conjeveram, கம்பாத்தி; 2. a river at Madura, வைகையாறு.

வேகாளம்; swiftness.

வேகி; 1. one who is agile, swift, quick, nimble, வேகமுடையோன. *Sat.* 2. the Imperative of the following verb.

வேகிகெறது; *v. n. Pr.* கிததேன், *Fut.* கிப்பென், *Imp.* கி, *Inf.* கிக்க to be swift, to hasten.

வேகிததல்; *verb. noun.* a hastening,

* வேகவதி,

* வேகாளம்,

* வேகி,

வேகிக்கிறது, *and*

வேகித்தல்; *v. supra.*

வேகிறது; *see under வே.*

வேகு; *see வேவு, 1.*

வேகுதல்,

வேக்காடு, *and*

வேக்காளம்; *see under வே.*

* வேங்கடம்; *sub.* 1. *Tripeti*, வடவேங்கடம்: *see under திசை*; 2. a name of Alagar-mali, near Madura: தென்வேங்கடம்.

வேங்கை; *sub.* 1. a royal Tiger, புலி; 2. gold, பொன்; 3. a tree: கணி, திமிசு, *Pterocarpus bilobus*, Ainslie's *Mat. Med. Hind.* p. 207.

* வேசகம்; *sub.* 1. the end of elephant's tail, யானைதளிவால். *Sat.* 2. a tail of animals in general, வால்.

வேசடை, *or* வேசாடை; *sub.* sorrow, grief, weariness, languor.

* வேசம்; *see வேஷம், or வேடம்.*

* வேசரி; *sub.* 1. a mule, கோவேறுகழுதை. *Wils. S. D.* p. 855. *VESARA.* 2. an ass, கழுதை. *Sat.*

* வேசனம்; *sub.* a town in a cultivated country, மருத்திவதூர். *Sat.*

வேசாடை; *the same as வேசடை.*

வேசாறுகிறது; *v. n. Pr.* நிகேன், *Fut.* டுவேன், *Imp.* டு, *Inf.* டு; to be sorry, to be low spirited, to be weary; வேசாறியிருக்கிறது.

* வேசி; *sub.* a whore, வேசை. *Wils. S. D.* p. 855. *VESYA.* வேசிக்கனன்; a wencher, a whoremonger.

வேசித்தனம்; whoredom.

வேசிக்கள்ளன், *and*

வேசித்தனம்; *v. supra.*

* வேஷம்; *see வேடம்.*

* வேஷ்டி; *see வேட்டி.*

* வேடகம்; *see வேடம், or காதணி.*

வேடச்சி; *see வேடன், under வேடு.*

* வேடம்; *sub.* 1. a shape; outward appearance; disguise; 2. *the same as காதணி*, a jewel for the ears: வேடகம். *Wils. S. D.* p. 855. *VESHHA.* ornament, dress, decoration.

தவசுவேஷம்; the dress of one who does penance.

வேஷம்போடுகிறது; to put on an assumed shape, or disguise.

வேஷம்மாறுகிறது; to disguise one's self.

வேடன்; *see under வேடு.*

வேடிக்கை; *sub.* a show, or spectacle; pomp.

வேடிக்கைகருவியிலலை, கதைகருகாவிலலை; *a phrase* no fixed price for a show, no limit for a story.

வேடிக்கையாய்; pompously, splendidly.

வேடிக்கையாயிருக்கிறது; to be pompous, curious, worth seeing.

வேடிக்கையாய்; *v. supra.*

வேடு; *sub.* 1. a cloth, for filtration; 2. a cloth, &c. for covering a vessel.

^β வேடு; *sub.* 1. hunting, or the chase; 2. the tribe of wild people.

வேடன்; *pl.* வேடர், வேட்சி, *fem.* a hunter, one who lives in the wood, வேடுவன், வனசரன். *Sat.* This name is given to rude tribes, that seem to have been aborigines in the Peninsula of India. *ED.*

வேடுவன்; a hunter, or an aborigine, வேடன்.

வேட்டம்; hunting, the chase, வேடடை. *Sat.*

வேடுவன்; *the same as வேடன்*, a hunter, &c.

வேடடை; *see வேட்டம்.*

டீன்வேடடை; angling, fishing.

வேடடைகாரன்; a hunter.

வேடடைகருப்போகிறது; to go a hunting.

வேடடையாடுகிறது; to chase, to hunt.

வேடுவன்; *v. supra.*

வேண்டேன்; *neg.* I will not, I desire not.

2. to be necessary, to be wanted; *in which sense it is a defective, or impersonal, verb.* It resembles the Latin, *Oportet*.

Pres. வேண்டுது; it is necessary.

Pret. வேண்டிற்று; it was necessary.

Fut. வேண்டும, or வேணும்; it will be necessary.

அதனை கருவேணும்; I desire that.

நீசீகிரமாய்வரவேணும்; thou must come speedily.

Neg. வேண்டாத; *the singular, (and வேண்டா, the plural) of the negative relative participle:* that which is not necessary.

Part. வேண்டுகிற, வேண்டிய, or வேண்டின, and வேண்டிம, or வேணும், as வேண்டின காரியத்துக்கு முது; write for that which is necessary.

வேண்டிய சகாயம்; every thing necessary.

வேணுகாரியத்தருவேன; I will give you what is needful.

வேண்டாது, வேண்டாதே, and வேண்டாமல்; *negative verbal participles of வேண்டுகிறது.*

வேண்டாதுபோனான்; he went away displeased.

வேண்டாது; *the impersonal verb: as*

எனக்கதுவேண்டாது; I want it not: நானதை வேண்டவில்லை.

வேண்டாம; *neg. imp.* it is not necessary.

நீயிப்போபோகவேண்டாம; thou must not go now.

வேண்டி; 1. *verb: part.*

வேண்டியிருக்கிறது; it is necessary.

வேண்டியதாயிருக்கிறது; *the same.*

அதனை கருவேண்டியதாயிருக்கவில்லை; I do not want it, it is not required by me.

வேண்டியதாயிருக்கிறதை வாங்குகிறது; to buy what is necessary.

2. for the sake, or for: *causae gratiae.*

அவனைவேண்டி; for his sake: அவனுக்காக.

- வேண்டல்,
- வேண்டா,
- வேண்டாத,
- வேண்டாது,
- வேண்டாதே,
- வேண்டாமல்,
- வேண்டாமை,
- வேண்டாம்,
- வேண்டார்,
- வேண்டி,
- வேண்டிய
- வேண்டியிருக்கிறது,

வேண்டின,

வேண்டுகிற,

வேண்டுகிறது,

வேண்டிதல், and

வேண்டிம்; *see under வேண்.*

* வேதகம்; *see பேதம், பேதகம்.*

வேதகலகம்,

* வேதக்காரர்,

வேதக்கொடியோன்,

* வேதசாஹி,

* வேதசாஸ்திரம்,

* வேதசாஸ்திரி, and

* வேதசாரம்; *see under வேதம்.*

* வேதண்டம்; *sub.* 1. an elephant. Wils. S. D. p. 852.

VEDANDA. 2. the silver mountain, *Cailasa*, கைலை;

3. a mountain, மலை. *Sat.*

வேதநூல்,

* வேதபாரகர்,

* வேதபுஸ்தகம்,

* வேதபொஸ்தகம்,

* வேதபோதகம்,

* வேதபோதகன்,

வேதப்பிரட்டு,

வேதப்புரட்டு, and

வேதமுதல்வி; *see under the following word.*

* வேதம்; *sub.* the generic term for the books, or writings, deemed sacred by the *Hindus*: said to have been delivered by *Brahma*, but compiled from tradition by *Vyāsa*. Wils. S. D. p. 852. VEDA.

The *Vedas* are four in number:

1. ஓருகரு, the *Rig Veda*, chiefly relating to ritual worship;
2. எசர், the *Yajur Veda*, especially concerning the ceremonies observed in sacrifices;
3. சாமம், the *Sāma Veda*, containing odes, or hymns, which are usually chanted;
4. அதர்வணம், the *At'harvana Veda*, containing mystical verses, or incantations, or magical formula; the least esteemed of the four.

உபவேதம், ச; four secondary sciences.

அருத்தவேதம்; comment on the *Vedas*.

ஆயுள்வேதம்; *Physic*.

காதநருவவேதம்; *Music*.

தனுவேதம்; *Archery. Sat.*

வேதகலகம்; *ir-religious war, persecution, massacre.*
 வேதக்காரர்; *Brahmans*, skilled in one, or more of the *Vedas*, பொருந்தர். *Sat.*
 வேதக்கொடியோன்; *an epithet of Dronacharya*, whose banner bore the device of a *Veda*, துரோணசாரியன். *Sat.*
 வேதசாசுதி; a confessor, a martyr. *Besch. Rom: Cath. usage.*
 வேதசாலதிரும; 1. the four *Vedas*, and six *sastras*, collectively; 2. *in corrupt usage*, divinity, theology.
 வேதசாலதிரு; 1. one learned in the *Vedas* and *sastras*; 2. *in dubious usage*, a divine, a theologian.
 வேதசாரம்; 1. *the title of a book*, the essence of religion; 2. *the same as நாணல*, a reed, Sacch. spon:
 வேததூல்; a religious system.
 வேதபாரகர்; 1. *the same as பார்ப்பார்*, *Brahmans*. *Sat.* 2. *in adopted usage*, "scribes, lawyers."
 வேதபொல்தகம், or புல்தகம்; *Christian usage*, the Bible.
 வேதபோதகம்; the institution, or instruction, of the *Vedas*.
 வேதபோதகன்; a teacher of the *Vedas*.
 வேதப்பிரட்டு, *nr*
 வேதப்புரட்டு; 1. *the same as பாஷாண்டம்*, corruption of Hinduism; 2. *loc. usage* heresy, schism.
 வேதமுதல்வி; *an epithet of Sarasvati, Lacshmi, and Parvati.*
 வேதவியாசர்; the compiler of the *Vedas*; that is *Vyāsa*; *with an epithet prefixed.*
 வேதன்; 1. God, கடவுள்; 2. *Vrihaspati*, teacher of *Indra*, and preceptor to the celestials, வியாழம். *Sat.* 3. an astringent, vegetable, calyx: Term: *Chebula.*
 வேதா; 1. God, or *Brahm*, கடவுள்; 2. பிரமன், *Brahma*. *Sat.*
 வேதாக்கொசர்; chief teachers of the *Vedas*: வேதத்து கருமுதன்மையானவர்.
 வேதாக்கினி; *see under அக்கினி.*
 வேதாவகம்; a science, considered as subordinate to the *Vedas*.
 1. *Sicsha*, enunciation;
 2. *Calpa*, detail of ritual homage;
 3. *Vyācarana*, grammar, philology;
 4. *Ch'handas*, prosody;
 5. *Jyotish*, astronomy, astrology;
 6. *Niructi*, explanation of obscure words, and phrases, in the *Vedas*; the office of a commentator. *Wils. S. D. p. 853. VEDANGA.*
 வேதாக்கூரம்; the letter of the *Veda*, the *Veda*.

வேதாந்ததூல்; a recondite system: *v. seq.*
 வேதாந்தம்; *sub. 1. literally*, the end (or essence), of the *Vedas*: a refined system of philosophy, founded by *Vyāsa* in the *Uttara Mimansa*, and reduced by himself to 500 stanzas; commented on by *Madvāchārya, Sancarāchārya, and Rāmānuj āchārya* in the *dvaita, advaita and visishta advaita*, systems. The three admit God, soul or spirit, and matter. The first, and last, admit a distinct existence of matter, but not its eternity. The second denies the real existence of matter, and ultimately resolves all existence into that of God alone. Simply stated, the *Vedānta* is a system of pantheism. *ED.*
 2. the 32 books, appendices, called *Upanishadas*; attached to the *Vedas*; and containing, upon the whole, the same system.
 வேதாந்தமதஸ்தாபனம்; the establishing of the doctrines of the *Vedānta*-system.
 வேதாந்தன், and வேதார்த்தன்; God, the object of the *Vedas*, கடவுள். *Sat.*
 வேதாந்தி; one who is skilled in the *Vedānta*, வேதாந்த அறிஞர். *Sat.*
 வேதார்த்தன்; *see வேதாந்தன்.*
 வேதியர்; *the same as பார்ப்பார்*, *Brahmans* who read the *Vedas*. *Sat.*
 வேதல்; *see வேகிறத்து, and வேகுதல்.*
 * வேதவியாசர்; *see under வேதம்.*
 * வேதனம்; *sub. 1. knowledge*: அறிவு. *Wils. S. D. p. 852. VEDANA.* 2. hire, கூலி; 3. salary, monthly wages, சம்பளம். *Wils. S. D. p. 851. VETANA.*
 * வேதனை; *sub. 1. pain, நோய்*; 2. affliction, trouble, வருதம். *Wils. S. D. p. 852. VEDANA.* 3. *the same as அலைதலை*, vexation. *Sat.*
 * வேதன்,
 * வேதா, and
 * வேதாக்கொசர்; *see under வேதம்.*
 * வேதாக்கினி; *see under அக்கினி.*
 * வேதாங்கம்; *see under வேதம்.*
 * வேதாந்தம்,
 வேதாந்தநூல்,
 * வேதாந்தம்,
 * வேதாந்தன்,
 * வேதாந்தி, and
 * வேதார்த்தன்; *see under வேதம்.*
 * வேதாளம்; *sub. an evil spirit, a demon, a familiar spirit.* *Wils. S. D. p. 851. VETALA.*

- * வேதாளி; *sub.* a name of Cali, காலி.
- வேதாளியர்; *sub.* panegyrist, புகழ்வோர். *Sat.*
- * வேதி; *sub.* 1. the raised square ground for sacrifice; a sort of altar. Wils. S. D. p. 853. VEDI. 2. a quadrangular spot in the court-yard of a temple, or palace; 3. the same as கேடடைநாள, *Jyeshtha* the 18th of the lunar mansions; 4. the same as திணை, a high seat, along the outside of a house; 5. the same as மதில, an outside-wall. *Sat.*
- * வேதிக்கை; *sub.* 1. the same as வேதி, 1. 2. 4. Wils. S. D. p. 853. VEDICA. 2. a shield, கேடகம். *Sat.*
- வேதிக்கிறது; *v. a. Pr.* திதேன், *Fut.* திபேன், *Imp.* தி, *Inf.* திக்க; 1. to divide, to split: பிளக்கிறது; 2. to change: வேறுகுகிறது; 3. to follow the practice of Alchemy; to transmute metals.
வேதித்தல்; 1. a splitting, பிளத்தல்; 2. a changing, வேறுகுகல். *Sat.*
- * வேதிதம்; *sub.* any thing which is hollow, as a pipe, or tube, தொண்டியுடைப்பொருள். *Sat.*
- வேதித்தல்; *see under* வேதிக்கிறது.
- * வேதியர்; *see under* வேதம்.
- * வேதினம்; *sub.* the same as ஈர்வான, a saw: (from வேதிக்கிறது.)
- வேது; *sub.* 1. the same as வெந்து, that which contains warmth. *Sat.* 2. a sudorific medicine, one that produces, or promotes, perspiration; 3. a caustic.
வேதுகாட்டுகிறது; to apply that medicine.
வேதுபிழுகிறது; to use a sudorific medicine.
- * வேதை; *sub.* 1. the same as துன்பம், affliction, from Sans. *Bādha*; 2. the same as பொன்குக்கல், Alchemy; transmutation of metals. *Sat.*
- வேத்தவை; *see* வேந்தவை, *under* வேந்து.
- * வேத்திரதரன்; *v. infra.*
- * வேத்திரம்; *sub.* 1. the same as அம்பு, an arrow; 2. the same as இலந்தை, a tree: Zizyphus. *Sat.* 3. a stick, a staff, a rattan-reed. Wils. S. D. p. 852. VETRA.
- வேத்திரதரன்; a doorkeeper: வாயில்காப்போன், who holds a stick, or cane, in his hands, a staff bearer. Wils. S. D. p. 852. VETRAD'HARA.
- வேந்தவை; *see under* வேந்து.
- வேந்தன்; *sub.* 1. a king: அரசன்; 2. Indra: திசுதிரன்; 3. the moon: சந்திரன்; 4. the sun: சூரியன்; 5. the planet Jupiter: வியாழம்.
- வேந்து; *sub.* the same as அரசன், a king. *Sat.*

- வேந்தவை; the king's court. தீதிதெறிவினகம்.
- வேந்தோன்; the same as கார்த்திகைக்கிழவரு, a flower plant: *Gloriosa superba.*
- வேந்தோன்றி; *v. supra.*
- வேப்பு; *see under* வேம்பு.
- * வேமம்; *sub.* a loom. Wils. S. D. p. 854. VEMAN.
- வேம்பின்குரோன்; *v. infra.*
- * வேம்பு; *sub.* the margosa tree: வேப்பமரம், *Melia Azidarachta.*
வேப்பு; *adj.* e. g. வேப்பிலை, a margosa-leaf.
வேப்பவகாய்; its unripe-fruit, or drupe.
கருவேம்பு, or
கறிவேம்பு; a tree: *Bergera hœnigui*, its aromatic leaves are used in cookery.
சிவஞர்வேம்பு; *see under* சிவன்.
நிலவேம்பு; Colombo-root, *Justicia paniculata*: *see under* நிலம்.
மலைவேம்பு; a tree: a beautiful variety *Melia Azidarachta.*
அவனுக்குவீடுவேம்பாய்ப்போவிறது; he dislikes home, a phrase used by a married woman referring to her husband.
வீட்டுபெண்சாதிவேம்பு காட்டுபெண்சாதி கரும்பு; *Prov.* his own wife is a margosa, a strange woman sugar-cane. *Ibid.*
- வேம்பின்குரோன்; an epithet of the Pandya-kings; from wearing a garland of the flowers of this tree.
- வேம்புவிருமபக்கருமபாகும்; the (bitter) margosa may become a sugar-cane, i. e. "where there is a will there is a way."
- வேயர்; *see under* வேய்.
- வேயல்; *sub.* the same as மூங்கில, a Bamboo. *Sat.*
- வேயாம்; *sub.* the same as இலந்தை, a tree: Zizyphus Jujuba.
- வேயுள்; *sub.* the same as மாடம், a very small niche in a wall.
- வேய்; 1. the same as உட்காண்பொருள், any thing that is hollow, a tube: வேயு;
வேயிசை; the sound of a pipe.
2. the same as ஒறறு, over hearing;
வேயர், or வேய்கள்; the same as வேவுகாரர், spies. *Sat.*
3. a bamboo, மூங்கில;
வேய்க்குழல்; a pipe made of a joint of bamboo.
4. the Imperative of வேய்கிறது.
- வேய்கள்; *see under* வேய்.

வேய்கிறது; *v. a. Pr.* பந்தேன், *Fut.* பவேன், *Imp.* ப, *Inf.* ய்; 1. to put on: அணிகிறது; 2. to decorate: அலங்கரிக்கிறது; 3. to dress: குடுகிறது; 4. to cover, to thatch: மூடுகிறது.

வேய்தல்; *verb. noun.*: 1. a putting on jewels, அணிதல்; 2. a decorating, அலங்கரித்தல்; 3. a dressing, குடுதல்; 4. a covering, a thatching, மூடுதல்.

வேய்தல்; *sub. the same as* வேயுள், *which see.* *Sat.*

வேய்ங்குழல்; *see under* வேய்.

வேய்தல்; *v. supra.*

வேரம்; *sub.* obstinacy, obstinate resistance, சலஞ்சாதிப்பு.

வேரல்; *sub. the same as* மூங்கில, a bamboo.

வேரி; *sub.* 1. unfermented palm-tree sap, கள், *also*, honey in a flower, juice in fruits; 2. smell, வாசனை; 3. the odoriferous root of the Andropogon, வெட்டிவேர். *Sat.*

வேர்; *sub.* 1. the root of a tree, or plant: மூலம்.

ஆணிவேர்; the tap-root; the principal root, whence the stem, or trunk arises.

உச்சிவேர்; *the same.*

பக்கவேர்; a side-root.

வேருணுகிறது, *or* ஊனறிப்புகிறது; to take root: வேர்ப்பறுகிறது, *or* கொள்கிறது.

வேர்க்கடலை; *see under* கடலை

வேர்க்கொம்பு; 1. *the same as* திஞ்சி, green ginger.

Sat. 2. *the same as* கக்கு, dry ginger. *Phys. Dict.*

வேர்க்கொள்கிறது, *and*

வேர்ப்பறுகிறது; *see* வேருணுகிறது.

வேர்முடிகுகிறது; to be well rooted.

2. *met.* the foundation, or cause: *as*

திவனிதுக்குவேர்; he is the cause, or origin, of this.

வேரோடெடெடான; he is totally ruined.

ஊருடன் பக்ககில வேருடன் கெடும்; when the whole city is against him he, and all his, must perish.

3. sweat;

வேர்க்குரு; prickly-heat: சினைப்பு, a mild cutaneous eruption.

வேர்க்குறி; an indication of wrath: சினகருதிப்பு.

வேர்க்கடலை; *v. supra.*

வேர்க்கிறது; *v. n. Pr.* ரந்தேன், *Fut.* ர்ப்பேன், *Imp.* ர், *Inf.* ர்க்க; 1. to sweat, to perspire; 2. to be angry: வியர்க்கிறது.

வேர்த்தல்; 1. *the same as* கோபம், anger; 2. *the same as* வியர்த்தல், a sweating, perspiration. *Sat.*

வேர்ப்பு; *the same as* கோபம், anger, indignation.

வேர்ப்பார்; *the same as* கோபிப்பார், those who are angry. நீதிநெறிவினகம.

வேர்வாடுகிறது; to begin to perspire.

வேர்வை; sweat, perspiration: வியர்வை, வெயர்வை, கசிவு.

குமுவேர்வை; incipient perspiration.

வேர்க்குரு, *and*

வேர்க்குறி; *v. ante.*

வேர்க்கொம்பு; *see under* வேர்.

வேர்த்தல்,

வேர்ப்பார்,

வேர்ப்பு,

வேர்வாடுகிறது, *and*

வேர்வை; *see under* வேர்க்கிறது.

வேலந்தண்ணீர்,

வேலனூடல், *and*

வேலன்; *see under* வேல்.

* வேலாவயம்; *see under* வேலை, the sea.

வேலி; *sub.* 1. an affix to some proper names of villages;

2. *the same as* காவுல், custody, watch; 3. *the same as* மதில், a wall; 4. a particular measure of ground, or field, of five *kānis*, or about five acres: நிலத்தளவையி லொன்ற. *Sat.* 5. a hedge: *as*

வேலிப்பருத்தி; *see* உத்தாமணி.

வேலிப்பாகல்; *see* கொல்லம்பாகல், *under* பாகல்.

வேலிமூங்கில்; *see under* மூங்கில்.

வேலியடைசெரது; to hedge in, to fence in.

வேலிப்பருத்தி,

வேலிப்பாகல்,

வேலிமூங்கில், *and*

வேலியடைக்கிறது; *v. supra.*

வேலிதையோன்; *see under* வேல், the lance.

* வேலை; *sub.* 1. *the same as* கடலை, the sea;

வேலயிற்றயனருள்; *Vishnu* as sleeping on the sea.

2. *the same as* கடற்கரை, sea-shore;

3. *the same as* காலம், 1. time, பொழுது. *Wils. S. D.* p. 854. *VELA.* opportunity: *see* வேலை; 2. நிகழ் காலம், the present time.

வேலாவயம்; 1. the sea, கடலை; 2. the earth, பூமி. *Sat.*

4. *the same as* தொழில், work; labour; business; service, or employ: *the most usual meaning.*

ஒருவனிடத்திலவேலைகொள்கிறது, *or* வாங்குகிறது; to inspect one's work, or to look after a servant.

வேலைக்காரன், or வேலையான்; a servant, a workman.

வேலைக்குவைக்கிறது; to employ.

வேலைப்பாடு; workmanship, that which is wrought.

வேலையான்; see வேலைக்காரன்.

வேலைக்காரன்,

வேலைப்பாடு, and

வேலையான்; v. supra.

வேல்; *sub.* 1. a weapon in general: ஆயுதப்பொது;

2. the same as கைவேல், a lance, or javelin; 3. the same as மூங்கில், a Bamboo; 4. the same as வேலமரம், a tree, which, when the bark is black, is called கருவேல், Acacia Arabica; and when white, வெள்வேல், Acacia leucophloca, Roxb.

குடைவேல்; a tree: Acacia eburnea.

வேலநதண்ணீர்; unpleasant, brackish, water.

வேலன்; *sub.* 1. the same as முருகன், or Cumara, the younger son of Siva; 2. the same as வெறியாடடானன், one infatuated, or possessed. Sat.

வெள்வேலான்; the same as பிரகாசம்பொருந்தியவேலுடையான், he who has a bright lance; an epithet of a king. தீத்தெறிவிளக்கம்.

வேலகுடல்; the same as தேவர்க்காடுகூடத்து, a dance by people possessed: see வெறியாடல், under வெறி. Sat.

வேலிறையோன்; holder of a lance an epithet of Carticeya.

வேலான்; see under வேவு.

வேலிக்கிறது; see under வே.

வேவு; *sub.* 1. the same as ஒர்ம, a listening, as a spy. Sat. 2. the same as வேதல், a burning.

வேலான், and

வேவுகாரன்; a spy, a scout.

வேவுபார்க்கிறது; to explore, to spy out.

வேவுகாரன், and

வேவுபார்க்கிறது; v. supra.

வேழம்; *sub.* 1. sugar-cane, கருமுடி; 2. a kind of reed, Arundo: சொறுக்கை; 3. a bamboo, மூங்கில்; 4. an elephant, யானை. Sat.

வேழம்பர்; the same as கழைக்கத்தர், pole-dancers. Sat.

வேழம்பர்; v. supra.

வேளன்; see வேளான்.

வேளா; *sub.* a large fish of the cetaceous kind, Grampus: வேளாக்கரு.

வேளாண்மை,

வேளாவளி, and

வேளாளர்; see under வேள்.

வேளான், and வேளன்; *sub.* 1. a potter: குயவன்; 2. subdivision of the வேளாளர் tribe.

வேளிரர்; *pl. sub.* the same as குமநிலத்தரசர், petty kings, rulers of a small country: அரட்டர்.

* வேளை; *sub.* 1. time, காலம். Wils. S. D. p. 854. VELA.

2. a small shrub, edible and medicinal: ஒர்பூடு, Cleome pentaphylla, நல்லவேளை.

காய்வேளை, காவேளை; a plant: Galega maxima. Sat.

முட்காய்வேளை; a plant: Galega spinosa.

கைவேளை; a plant: Cleome felina.

நாய்வேளை; a plant: Cleome viscosa.

வேள்; *sub.* 1. the same as ஆண்மகன், a man, from eighteen to fifty years of age; 2. the same as குமரன், Cumara the younger son of Siva; 3. the same as மன்மதன், the Hindu Cupid: காமன். Sat. வேளமுடி; an arrow of Cupid. 4. a benefit, or benefaction: உபகாரம்; 5. desire, lust.

வேளாண்மை; 1. the same as ஈகை, a giving habitually; 2. the same as உபகாரம், benefit, favour; 3. the same as மெய், the truth.

வேளாண்மைமாநதரியலபு, ய; the ten virtues, or good manners predicated of the வேளாளர்.

1. ஆணையழிநிறைவு, keeping an oath;

2. அழிந்தோரைநிறுத்தல், restoring a family reduced to poverty;

3. கைக்கடனாற்றல், an obliging disposition;

4. கரிவகத்துண்மை, compassion;

5. ஒககம்போற்றல், supporting relations;

6. ஓவாமுயற்சி, perseverance;

7. மன்னிறைத்தருதல், paying the taxes to Government;

8. ஒறறுமைகோடல், being peaceable;

9. விருந்தபுறநதருதல், hospitality;

10. திருந்தியவொழுக்கம், correct conduct.

வேளாவளி; a melody, the feminine of the tune பூபாளம்: see இராகம், 32.

வேளாளர்; 1. the same as ஈகையாளர், liberal men. Sat.

2. the same as புவையியர், agriculturists, head-farmers.

வேள்புலவரசர்; *sub.* the same as சாகுவர், the inhabitants of one of the central divisions of India.

வேள்வி,

வேள்விக் குண்டம்,

வேள்வித்தறி,

வேள்விநாயகன், and

வேள்வியாளர்; see under வேட்கிறது.

வேறுகிறது,
 வேறுக்கல்,
 வேறுக்குகிறது,
 வேறுயிருக்கிறது, and
 வேறிடம்; *v. infra.*
 வேறு; *sub.* 1. what is different, வேறறுமைபுடையது;
 2. a defective Verb; 3. *adj.* different; *as,*
 வெவவேறு; separately, variously.
 வெவவேறேகண்கரு; a different account.
 வெவவேறேயிருக்கிறது, வெவவேறாயிருக்கிறது; 1. to be
 different; 2. to live separately.
 வெவவேறேவைக்கிறது; to lay things separately, or apart
 from each other.
 வேறுகிறது; to become changed, or altered, or separated;
 to become deformed.
 வேறுதல்; *the same as* பேதம், separation, disunion.
 தீதிநெறிவினக்கம்.
 வேறுக்குகிறது; *see* வேதிக்கிறது, 2.
 வேறுக்கல்; *see* வேதித்தல், 2 *under* வேதிக்கிறது.
 வேறுயிருக்கிறது; it is different.
 வேறுய்ப்போகிறது; to change, to turn, *v. n.* to take
 another turn.
 வேறிடம்; *the same as* ஏகாததம், a part, a different
 place. *Sat.*
 வேறுகாரியம்; another thing.
 வேறுபடுகிறது, and
 வேறுபட்டுப்போகிறது; *the same as* வேறுகிறது.
 வேறுபடல்; *see* வேறுபாடு.
 வேறுபடுதல்; a changing, an altering.
 வேறுபடச்சொல்லுகிறது; to speak distinctly, or ex-
 plicitly; to change, or alter, words.
 வேறுபடுகிறது, or
 வேறுபடுத்துகிறது; *v. a.* to alter, to change.
 வேறுபாடு; diversity, dissention.
 வேறுபாடாக; other-wise.
 வேறுவேறுய்ப்போகப்பண்ணுகிறது; to separate, to cause
 to go diversely.
 வேறேகாரியம்; *the same as* வேறுகாரியம்.
 வேறேறினவு; 1. another, or different mind, sentiment;
 2. inattention, absence of mind.
 வேறேமார்க்கம்; a different way, a sect.
 வேறேயிருக்கிறது; to live in another, or different, place.
 வேறேவைக்கிறது; to lay a side.
 வேறெருத்தன்; *masc.* another one.
 வேற்று; *adj.* வேறு: *as*
 வேறொரு; 1. a stranger, வேறறுமனிதன்; 2. a *Parava;*
used by such a one of himself.

வேறறுக்கால; a different footstep, or vestige.
 வேறறுக்காதறு; 1. a different wind; வேறறுக்காதறு
 டிக்கிறது; a different wind blows. 2. a wind
 from behind, crepitus.
 வேறறுகருரல்; a strange voice.
 வேறறுத்தேவன்; a strange god.
 வேறறுதாவு; a strange tongue.
 வேறறுப்பெண்சாதி; a strange woman.
 வேறறுப்பொருளையபு; *see* அவகாசம், 35.
 வேறறுமை; 1. *the same as* வேறுபடல், diversity: வி
 திபாசம்; 2. the declension, or cases of a noun,
 from the nominative, &c. எழுலாப்முதலியவுருபு
 கள்; 3. *see* அவகாசம், 35.
 வேறறுமைபண்ணுகிறது; 1. to change; 2. to treat
 one as a stranger; 3. to cause dissention among
 friends.
 வேறறுமைபாராட்டுகிறது; to shew a different be-
 haviour.
 வேறறுமையாயிருக்கிறது; to differ, to be at variance.
 வேறுபடல்,
 வேறுபடுகிறது,
 வேறுபடுக்கிறது,
 வேறுபடுதல்,
 வேறுபடுத்துகிறது,
 வேறுபாடு, and
 வேறொருத்தன்; *see under* வேறு.
 வேற்றலம்; *sub.* wind, காறறு. *Sat.*
 வேற்றாள்,
 வேற்று,
 வேற்றுக்கால்,
 வேற்றுக்காற்று,
 வேற்றுக்குரல்,
 வேற்றுத்தேவன்,
 வேற்றுநாவு,
 வேற்றுப்பெண்சாதி,
 வேற்றுப்பொருள்வைப்பு, and
 வேற்றுமை; *see under* வேறு.
 வேனல்; *the same as* வேனில்.
 வேனிலாளி; *v. infra.*
 வேனில்; *sub.* heat: காலை, கோடை, the hot season: *as*
 இளவேனிற்காலம்; the commencing hot weather in April
 and May: ஆறுபருவம். *Sat.*
 வேனிலாணி; the Hindu-Cupid, மன்மதன். *Sat.*

வை.

- வை; *a syllabic letter compounded of வ் and ஐ.*
- வை; *sub.* 1. the same as கூர்மை, point, or edge, of a thing; 2. the same as வைக்கோல், straw. *Sat.* 3. the Imperative of வைகிறது, and வைக்கிறது.
- * வைகடிகள்; *sub.* a jeweller: one who cuts, and polishes gems. Wils. S. D. p. 856. VAICATICA.
- * வைகரி; 1. articulation: one of the four kinds of sounds: ஓர்வாகரு; 2. the same as திட்டம், accuracy, regulation: see விகாரம். *Sat.*
- வைகல்; see under வைகுகிறது.
- * வைகல்லியம்; *sub.* defect, imperfection: குறைவு. From Sans. *Vicala*. Wils. S. D. p. 803.
- வைகறை; *sub.* 1. the morning watch: see under பொழுது. *Sat.* 2. the same as விடியற்காலம், the dawn, or break, of day.
வைகறைதுயிலெழு; ride early in the morning. *Av.*
வைகறையேவா; come early in the morning.
- * வைகாசம்; *sub.* the month of May; properly from 11 or 12 May to 11 or 12 June: வைகாசிமாதம். *Sat.*
- * வைகாசி; *sub.* 1. the month of May-June; 2. the same as விசாகநாள், *Visaḥa* the 16th lunar mansion.
- * வைகாநசம், or
- * வைகாநசம்; *sub.* one of the two *Vaishnava*-books, or *āgamas*.
- வைகிறது; *v. a. Pr.* தேன், *Fut.* வேன், *Imp.* வை, *Inf.* வைய; to abuse, to revile: திட்டிகிறது.
வசவு, or
வைசவு; abuse, railing language: திட்டி.
வைதல; *verb. noun:* a reviling, &c. திட்டல. *Sat.*
வையச்சொலுகிறது; to instigate one to scold.
வையட்டும; let him rail on.
- வைகுகிறது; *v. n. Pr.* கிணை, *Fut.* குவேன, *Imp.* கு, *Inf.* வைக; to stay in a journey at night: தங்குகிறது.
வைகல; *sub.* 1. the passing day, சுழிவுநாள்; 2. a halt in a journey by stages, தங்கல; 3. a day, நாள்; 4. dawn, விடியல். *Sat.*
- * வைகுண்டம்; see வைகுந்தம்.
- * வைகுண்டன், and
- * வைகுந்தநாதன்; *v. seq.*
- * வைகுந்தம்; *sub.* the same as திருமால்நகரம். *Sat.* the paradise, or abode, of *Vishnu*, less certain as to locality than *Cailasa*; and applied, by license of usage, to every place, or even local shrine, where *Vishnu* is considered to be. *Comp.* Wils. S. D. p. 856. *in voce.*

- வைகுண்டன், or
வைகுந்தநாதன்; the same as திருமால், *Vishnu*.
- * வைகூலியம்; *sub.* contrariety, grudge, hatred; a dissonate state of mind.
வைகூலியமபண்ணுகிறது; to act contrary, as one who admits no admonition.
- வைகை; *sub.* the *Vaigai* river, that runs by Madura: மதுரையாறு.
வைகைத்துறைவன்; a title of an ancient race of kings at Madura: பாண்டியன். *Sat.*
- வைகைத்துறைவன்; *v. supra.*
- வைக்கல்; see வைக்கோல்.
- * வைக்கிராந்தம்; see பாஷாணம்.
- வைக்கிறது; *v. a. Pr.* த்தேன், *Fut.* ப்பேன, *Imp.* வை, *Inf.* த்தக; to put, to lay, to place.
நிறுத்திவைக்கிறது; to delay, or defer.
வைகருதல, or
வைதல; a laying up, or putting, or keeping, by.
வைத்துக்கொடுக்கிறது; to deliver safe a deposit.
வைத்துக்கொள்கிறது; to suppose: as
அப்படியென்றுவைத்துக்கொள்; suppose it thus, let it be so.
சொன்னுயென்றுவைத்துக்கொண்டான்; he supposed that you had said.
வைத்துப்போடுகிறது; to leave unsettled, or to forsake.
என்னைவைத்துப்போட்டுக்கவியாணமுடித்துக்கொண்டான்; he (my brother) has taken a wife and left me (his sister) unmarried.
என்னைவைத்துப்போட்டுப்போனான்; he has left me in the lurch.
- வைத்துவைக்கிறது; to keep, to lay up, to preserve, to reserve.
- வைப்பு; 1. a place: இடம்;
2. a town: ஊர்;
3. a state of greatness: பெருமை;
4. position;
5. a treasure laid by;
வைப்புச்செப்பு; see under செப்பு.
6. concubinage; whence
வைப்பாட்டி; (from ஆட்டி, a woman) a kept-woman, a mistress, a concubine.
வைப்பாட்டிவைக்கிறது; to keep a concubine.
7. see under பாஷாணம்.
- வைக்கோல்; *sub.* straw.
வைக்கோற்குளம்; chaff of straw.

- வைங்கியாரம்; *sub.* hatred, grudge.
- * வைசயந்தம்; *sub.* the same as இரதிரபுரபரிசை, *Indra's palace.* Wils. S. D. p. 856. VAIJAYANTA.
- * வைசயந்தி; *sub.* a garland worn by *Vishnu*: திருமால் மாலிகை. *Sat.*
- வைசவு; *see under* வைகிறகு.
- * வைசாகம்; *sub.* the month of May-June.
- * வைசியம்; *sub.* the third principal division, or class, among *Hindus.* Wils. S. D. p. 860. VAISYA.
- வைசியன்; a man of the third class, or division.
- வைசியர், ன; three subdivisions, of that class.
1. தனவைசியர், traders: *see under* தனம்;
 2. புவைசியர், agriculturists: *see under* பூ;
 3. கோவைசியர், owners of herds, or flocks: *see under* கோ.
- These are also called.*
1. வணிகர், merchants;
 2. உழவர், farmers;
 3. துடையர், graziers.
- வைசியர்தொழில், ன; *the employments considered to belong to each subdivision, are*
1. பொருளீட்டல், gathering riches;
 2. பயிர்செய்தல், cultivating the ground;
 3. ஆன்காத்தல், keeping cows. *Sat.*
- * வைசியர், *and*
- * வைசியன்; *v. supra.*
- * வைசுரி; *sub.* the small pox.
- * வைசேஷிகம்; *sub.* a school of philosophy; the *Vaishika* doctrine of *Canada*, differing from the system of *Gautama.* Wils. S. D. p. 860. VAISESHICA: *see also* ஆறசாததிரம.
- * வைக்கிரவணன்; *sub.* a name of *Cuvera*; the god of wealth. Wils. S. D. p. 860. VAISRAVANA.
- * வைஷ்ணவம்; *sub.* 1. the *Vaishnava*-system, as distinguished especially from the *Saiva*, and *Bauddha*, systems. Wils. S. D. p. 860. VAISHNAVA.. 2. *see* அஷ்டாதசநாமசாஸ்திரம, *under* அஷ்டம்.
- * வைடுரியம்; *sub.* one of the nine gems: Cat's eye: Lapis-lazuli. Wils. S. D. p. 858. VAIDURYA.
- * வைணவம்; *sub.* 1. the sect, or class, of votaries of *Vishnu*: *see* அறசமயம், *under* ஆறு; 2. the *Vishnu-puranam*: *see* அஷ்டாதசபுராணம், *under* அஷ்டம்; 3. *the same as* மூங்கிலரிசி, Bamboo-seed. *Sat.*
- வைணவர்; the followers of *Vishnu*, or *Vaishnavas*, நாராயணன்சமயத்தோர்.
- வைணவி; one of the seven *matris* (*see* மாதர்) சத்தமார்தாக்களிலொருத்தி. *Sat.*

- * வைணவர்; *v. ante.*
- * வைணவாகமம்; *sub.* a title applied to two books: 1. பாஞ்சராத்திரம்; 2. வைகாநசம், these relate to the ritual ceremonies proper to the *Vaishnavas*: the last contains selections from the *Vedas*; the first is of the *Tantrica*-class, and is said to be founded on instructions given by *Vishnu* to *Brahma*, during five nights of the deluge, when the *Vedas* were submerged, in consequence of having been stolen by *Somacāsura*.
- * வைணவி; *see under* வைணவம்.
- * வைணிகள்; *sub.* the same as வீணவாசிப்போன. *Sat.* a player on the *Vina*, or Indian lute. Wils. S. D. p. 857. VAINICA.
- * வைதரணி; *sub.* the same as எம்புரத்தியாறு. *Sat.* the river of the town of *Yama.* Wils. S. D. p. 857. VAITARANI.
- * வைதர்ப்பி; *sub.* a patronymic of *Damayanti*, the wife of *Nala.* Wils. S. D. p. 858. VAIDARB'HA.
- வைதல்; *see under* வைகிறகு.
- * வைதனிகம்; *sub.* the same as அறறைக்கல், the wages of a labourer, or hireling. Wils. S. D. p. 857. VAITANICA.
- * வைதாளிகள்; *sub.* the same as பன்னியெழுச்சிபாடுவோன. *Sat.* a bard whose office it was to awaken a chief, or prince, at dawn with music, and song. Wils. S. D. p. 857. VAITALICA.
- * வைதீகம்; *sub.* conformity to the *Vedas*; religion: Wils. S. D. p. 858. VAIDICA. *opp.* வெளகேம், secularity.
- வைதீகர்; *the same as* வேதமார்க்கத்தினடப்போர், those who walk according to the *Vedas*.
- * வைதீகர்; *v. supra.*
- * வைதேகன்; *sub.* the son of a *Vaisya*-trader, and of *Brahmani* mother. Wils. S. D. p. 858. VAIDEHA and VAIDEHACA. பார்ப்பனத்தகருமவைசியனாகருமபிந்ததுதத்தகருமவோன், his office being that of panegyrist. *Sat.*
- வைத்தல்; *see under* வைகிறகு.
- * வைத்தியசாத்திரம், *and*
- * வைத்தியநாதன்; *v. infra.*
- * வைத்தியம்; *sub.* the art of medicine: பசிகாரம். *Sat.* வைத்தியசாஸ்திரம்; the art of healing: *see* கைகுளம், 14.
- வைத்தியநாதன்; a form of *Siva.* Wils. S. D. p. 858. VAIDYANAT'HA. அதலவோகத்திலிருக்கும் கிவன். *Sat.*
- வைத்தியன்; a physician. Wils. S. D. p. 858. VAIDYA.

- * வைநம்; *sub.* distribution.
- * வைநீதகம்; *sub.* a carriage drawn by one pair, two or three pairs, of bullocks, or horses: ஈரிணைமூவியையெரு தேணுகுதிகையேணுகடடியபண்டி. *Sat. Comp.* Wils. S. D. p. 858. VAINITACA.
- * வைபவம்; *sub.* the same as விபவம், wealth, prosperity.
- * வைபோகம்; *sub.* delight, pleasure.
வைபோகி; a voluptuary.
- * வைப்பாட்டி, and
வைப்பு; *see under* வைக்கிறது.
- * வைமாத்திரேயன்; *sub.* the same as சககனத்தமகன, a step-son. *Sat.*
வையகம்; *sub.* the earth, the world, (from வைக்கிறது.) பூமி. *Sat.*
வையம்; *sub.* 1. Rohini, the 4th lunar mansion, உரோகிணிநாள்; 2. a superior palankeen, சிலிகை; 3. a car, or chariot, தேர்; 4. a cart, or carriage, பண்டி; 5. a bullock cart, பாண்டுவபூண்டூர்நி; 6. the earth, பூமி; 7. a vehicle, a conveyance in general, வாகனம். *Sat.*
- * வையாகரணன்; *sub.* a grammarian: Wils. S. D. p. 859. VAIYACARANA. வியாகரணம்படித்தோன். *Sat.* a compiler of a Grammar.
- * வையாசம்; *see* அஷ்டாதசதருமசாஸ்திரம், under அஷ்டம்.
வையாளி; *sub.* full gallop.
வையாளிவிடுகிறது; to gallop a horse.
வையாளிவீதி; *the same as* குதிரைநடத்துமவீதி. *Sat.* a place, or street in which horses are trained; a hippodrome.
வையாளிவீதி; *v. supra.*
- * வைரசுத்தி, and
- * வைரநிரியாதனம்; *v. seq.*
- * வைரம்; *sub.* 1. hatred, enmity, hostility, வீரோதம; 2. bravery, championship. Wils. S. D. p. 859. VAIRA. வைரசுத்தி; *the same as* பகைநீர்த்தகுகொளவ. *Sat.* satiated revenge.

- வைரநிரியாதனம்; *the same as* பகைநீர்த்தகுகொளவை, revenge, retaliation, requital of an injury. Wils. S. D. p. 859. VAIRANIRIYYATANA.
- வைரன்; *mas:* an enemy.
- வைரி; *com. gen.* 1. the same as சதகுரு, an enemy; 2. a hawk.
- * வைரவம்; *sub.* 1. the same as பைரவம், fear; 2. *see under* சமயம், a sect.
வைரவன்; *see* பைரவன்.
வைரவி; 1. Bhairavi, or தூர்க்கை; 2. a musical mode.
- * வைரவன், and
- * வைரவி; *v. supra.*
- வைரன்; *see under* வைரம்.
- * வைராகி; *sub.* an ascetic, a devotee; one of a particular class of devotees: a "Byraghee." Wils. S. D. p. 859. VAIRAGIN.
- * வைராக்கியம்; *sub.* 1. absence of secular passion, or desire. Wils. S. D. p. 859. VAIRAGYA.
2. in local usage, zeal, a sort of perseverance, right or wrong; fanaticism.
ஞானவைராகியம்; religious firmness; self denial.
பத்திவைராகியம்; 1. religious zeal, fervor; 2. enthusiasm.
வைராகியசுதகம்; a book concerning self denial, patience, and taciturnity, in one hundred verses by சாநதவிறகதேசிகர்.
3. obstinacy, pertinacity: வீஷ்டம்.
- * வைரி; *see under* வைரம்.
- * வைரோசனன்; *sub.* an epithet of Mahabali, a sovereign; one of the Chacravertis. Wils. S. D. p. 859. VAIROCHANA.
- * வைவச்சுதன்; *sub.* 1. the seventh Menu, or the Menu of the present Manuvantera, or period so called; 2. the same as நமன், or Yama. Wils. S. D. p. 860. VAIVASVATA.
- * வைனதேயன்; *sub.* the same as கருடன், Garuda the bird, and vehicle of Vishnu. Wils. S. D. p. 858. VAINATEYA.

வெள.

வெள; *a syllabic letter, compounded of வ and ஓ.*

வெளவம்; *sub. a plant: the lotus, and white flowered lotus. Phys. Dict.*

வெளவல்; *and*

வெளவால்; *v. seq.*

வெளவி; *sub. a deer. Phys. Dict.*

வெளவுகிறது; *v. a. Pr. வினேன், Fut. வுவேன், Imp.*

வெள, *Inf. வ;* to pillage, to steal, to snatch, to take up together: *see* வக்வுகிறது.

வெளவல்; *verb. noun:* 1. a pillaging, or plundering, கொள்ளையிடல்;

2. a thieving, or stealing, திருடல்;

3. a catching, or taking, or seizing, பிடித்தல்;

4. a taking up, வாருதல்.

வெளவால்; a bat: ஆரிஞ்சில். *Sat.*

FINIS.

Österreichische Nationalbibliothek



+Z178874606

P. 1

Österreichische Nationalbibliothek



+Z178874503

P. 2

Österreichische Nationalbibliothek



+Z178874400

P. 3

Österreichische Nationalbibliothek



+Z178874308

P. 4





